

உ
கடவுள் துணை.

பிங்கலமுனிவர் இயற்றிய
பிங்கலந்தை என்னும்

பிங்கல நிகண்டு

மூலமும் உரையும்.

இதில்

வான் வகை, வானவர் வகை, ஐயர் வகை, அவளி வகை, ஆட
வர் வகை, அநுபோக வகை, பண்பிற் செயலின் பகுதி
வகை, மாப்பெயர் வகை, மாப்பெயர் வகை, ஒரு
சொற் பல்பொருள் வகை ஆகப் பத்தாந்
தொகுதிகள் அடங்கியுள்ளன.

மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,

87, தம்புசேட்டி வீதி, சென்னை.

1917

விலை ரூபா 2-8-0

[Copyright Reserved]

மு க வு ரை.

பிங்கல நிகண்டு என்பது பிங்கல முனிவர் என்னும் வித்வ
சிரேஷ்டரால் இயற்றப்பட்ட நூல். இவர் ஆகி திவாகர மியற்றிய
திவாகர முனிவர் புத்திரர். இப் பிங்கல முனிவர் சோழவம்சத்தில்
உதித்தவரே யாயினும், துறவுபுண்டு தமிழ்நூல் ஆராய்ச்சியிலேயே
தமது காலத்தைப் போக்கியவர். இவர் காலம் நச்சினூர்க்கினியர்
காலத்துக்கு முந்தியதென்பர்.

திவாகர முனிவர் இயற்றிய ஆகி திவாகரமானது மிக விரி
வாய் அளவின்றிப் பரந்து கிடத்தலின், அவர் புத்திரராகிய டிஷி பிங்
கல முனிவர் அதனைச் சுருக்கி வரையறுத்து இப் பிங்கல நிகண்டை
இயற்றினார். இப் பிங்கல நிகண்டு சங்கமருவிய நூலாயிருப்பதோடு,
எனைய நிகண்டுகளிலுள்ள பதங்களும், அவற்றிற்கு மேற்பட்ட
பதங்களும், பல நூல்களாலும் உணரப்படும் பொருள்களும் அடங்
கப்பெற்றது.

தொல்காப்பியம் நிலைபெற்றபின் அகத்தியம் இறந்து சிற்சில
பகுதிகள் அருகி வழங்குதல்போல, இப் பிங்கலம் நிலைபெற்றபின்
ஆகி திவாகரம் இறந்து சிற்சில தொகுதி குறைந்தும், அவற்றுள்
சிற்சில பகுதிகள் இன்றியும் சிற்சில இடங்களில் அருகி வழங்கு
கின்றது.

இப் பிங்கல நிகண்டு தொல்காப்பியம் வழங்கிய காலத்து வழங்கி
வந்த தென்பதும், நன்னூல் முதலிய நூல்கள் இதற்குப் பிற்பட்டு
வந்தன வென்பதும் இந்நூலாலும், நன்னூலாலும் உணரப்பெறும்.

சேந்தன் திவாகரம் என்பது இடையிற் றேன்றிய ஓர் நூல்;
இது ஆகி திவாகரமல்ல. சேந்தன் என்பவன் அம்பர் நகரத்து ஓர்
சிற்றரசன். இவ்வரசன் விருப்பின்படி ஆகி திவாகரத்தை முதலு
லாகக் கொண்டு செய்யப்பட்டமையால், இதற்குச் சேந்தன் திவாகர
மெனப் பெயர் வழங்கி வருகிறது.

நிற்க, தமிழில் இலக்கிய இலக்கணம் கற்கப்புகுவோர் முன்பு
கற்கவேண்டிய கருவிநூல் நிகண்டே. இந் நிகண்டுகள் பலவுள்.
அவை : திவாகர முனிவர் இயற்றிய ஆகி திவாகரம், கயாகரர் இயற்
றிய கயாகரம், சேந்தன் இயற்றுவித்த சேந்தன் திவாகரம், பிங்கல
முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டு, ஆண்டிப்புலவர் ஆசிரியப்பா
வால் இயற்றிய ஆசிரிய நிகண்டு, மண்டலபுருடன் இயற்றிய சூடா
மணி நிகண்டு, காங்கேயர் இயற்றிய உரிச்சொல் நிகண்டு முதலியன.

இவற்றுள், இப்போது அச்சிட்டு வழங்குவது சேந்தன் திவா
கரம், சூடாமணி நிகண்டு, உரிச்சொல் நிகண்டு என்பனவே. பிங்கல
நிகண்டு என்பது வெகு காலத்துக்குமுன் அச்சிடப்பட்டு, இப்போது
அவ்வச்சுப் பிரதிகள் கிடைக்கக்கூடாமல் இருப்பதால், இந்நூலைப்
பல திருத்துப்பாடுகளுடன் இப்போது அச்சிடலாயிற்று.

வகையறிதல்.

வகை.	உட்பிரிவு.	பக்க ப
1-வது வான் வகை	5
2-வது வானவர் வகை	19
3-வது ஜீயர் வகை	58
4-வது அவனி வகை	83
5-வது ஆடவர் வகை	120
6-வது அக்போக வகை	1. உணவின் வகை ...	172
	2. பூனின் வகை ...	180
	3. இரத்தின வகை ...	185
	4. உலோக வகை ...	187
	5. ஆடை வகை ...	192
	6. பூச்சு வகை ...	197
	7. சூட்டு வகை ...	199
	8. இயல் வகை ...	200
	9. இசை வகை ...	212
	10. நாடக வகை ...	223
	11. மண்டிற் வகை ...	226
	12. படை வகை ...	227
	13. காலாள் வகை ...	231
	14. தோற்கருவி வகை ...	233
	15. குடை வகை ...	235
	16. ஆயுத வகை ...	236
	17. செயற்கை வகை ...	244
	18. அக்குரோணி வகை ...	248
	19. வெள்ள வகை ...	249
	20. இல்லணி வகை ...	250
7-வது பண்டிற் செயலின் பகுதி வகை ...	1. உள்ள நல் வகை ...	262
	2. உள்ளத்தின் தீய வகை ...	273
	3. மெய் வகை ...	285

வகை.	உட்பிரிவு.	பக்க ப.க.
	4. வாய் வகை ...	294
	5. கண் வகை ...	300
	6. மூக்கின் வகை ...	301
	7. செவி வகை ...	302
	8. கை வகை ...	312
	9. கால் வகை ...	319
	10. முறைமை வகை ...	323
	11. அளவின் வகை ...	324
	12. காரண வகை, பல் பொருள் வகை ...	332
8-வது மாப்பேயர் வகை	1. புள் வகை ...	337
	2. விலங்கின் வகை ...	348
	ஷை ஆண் மரபு	366
	ஷை பெண் மரபு	369
	ஷை பிள்ளை மரபு	371
	3. பாம்பின் வகை ...	373
	4. சலசர வகை ...	375
	379
9-வது மாப்பேயர் வகை		...
10-வது ஒருசொற் பல்பொருள் வகை	1. அகர வருக்கம் ...	422
	2. ககர வருக்கம் ...	449
	3. சகர வருக்கம் ...	474
	4. ஞகர வருக்கம் ...	489
	5. தகர வருக்கம் ...	490
	6. நகர வருக்கம் ...	502
	7. பகர வருக்கம் ...	507
	8. மகர வருக்கம் ...	527
	9. யகர வருக்கம் ...	539
	10. வகர வருக்கம் ...	”

பிங்கல நிகண்டின்
சூத்திர அட்டவணை.

வகையின் எண்.	வகையின் பெயர்.	சூத்திரத் தொகை.
1	வான் வகை	92
2	வானவர் வகை	220
3	ஐயர் வகை	135
4	அவனி வகை	278
5	ஆடவர் வகை	376
6	அறுபோக வகை	657
7	பண்டிற் செயலின் பகுதி வகை ...	552
8	மரப் பெயர் வகை	339
9	மரப் பெயர் வகை	381
10	ஒரு சொற் பல் பொருள் வகை ...	1091
ஆ. மொத்தம் வகை 10-க்குச் சூத்திரம் ...		4121

பிங்கலந்தையென்னும்

பிங்கலநிகண்டு.

தன்றேனான்கினெனறுகைம்மிகூஉங்
கனிறுவளர்பெருங்காடாயினும்
ஒளிபெரிதுசிறந்தன்றளியவென்னெஞ்சே.

சிறப்புப்பாயிரம்.

இருங்கட லுடுத்தலிம் மாநிலம் விளங்க
வரும்பொரு டெரித்த வகன்றமிழ் வரைப்பி
னியற்சொற் திரிசொற் நிசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யுட் கணிகல னுதலிற்
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாம விசைக்கு மியற்சொ
லொருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியு
மிருபாற் றென்ப திரிசொற் கிளவி
செந்தமிழ் சேர்ந்த திசைதொறுந் திசைதொறுந்
தங்குறிப் பினவே திசைசொற் கிளவி
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
யெழுத்தொடு புணர்ந்த சொற்ற னுஞ்
சிதைந்தன வரினு மியைந்தன வரையா
சந்நாற் சொற்றிற மரிறப முழுதுஞ்
செங்கதிர் வாத்தாற் நிவாகன் பஃந்த
பிங்கல முனிவ னெனத்தன் பெயர்நிறீஇ
யுரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
விரூட்டிட விலைஇய வீறுசால் சிறப்பின்
வாஅன் வகையும் வானவர் வகையும்
வானினு மண்ணினும் வழங்கல் வழாஅ
வின மலைப ரியல்புளி வகையு
மவனி வகையு மாடவர் வகையு

மவர் திறத் தமைந்த வனுபோக வகையு
 மவையவத் தடைத்த வாளு வியல்பிற்
 பண்பிற் செயலிற் பகுதி வகையு
 மாப்பெயர் வகையு மாப்பெயர் வகையு
 மொருசொற் பல்பொரு ளோங்கிய வகையுமென்
 றிருளற வீரைந் தாக்கி
 மருளற வகுத்தனன் மதியினின் விரைந்தே.

(இதன் பொருள்.) இருங்கடல் உடுத்த இ மா நிலம் விளங்க
 ஆரும் பொருள் தெரித்த அகன் தமிழ் வரைப்பு இன் - மிக்க கடல்
 நீர் புடை சூழ்ந்த இந்தப் பெரிய நிலவுலகு விளங்கப் பெறுதற்கரிய
 அறம் - பொருள் - இன்பம் - வீடு என்னும் நான்கு பொருள்களையும்
 ஆன்மாக்களுக்குப் புலப்படுத்திய இடம் (பாந்த) தமிழ் வழங்கு
 மெல்லையின்கண்,

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்ற அனை
 த்து ஏ உரிச்சொற்களவி-இயற்சொலென்றும் திரிசொல்லென்றும்
 திசைச்சொல்லென்றும் வடசொலென்றும் சொல்லப்பட்ட அவ்
 வளவனதே யுரிச்சொல்,

செய்யுட்கு அணிகலன் ஆதலின் - அது புலவரால் தொடுக்கப்
 படுஞ் செய்யுளுக்கு ஓரணிகலமாதலால்,

செந்தமிழ் நிலத்து வழக்கு ஒடு சிவணி தம் பொருள் வழாமல்
 இசைக்கும் இயற்சொல் - உரிச்சொல்லின் பாகுபாடாய்ச் செந்தமிழ்
 நிலத்தில் வழங்கும் வழக்காதற்குப் பொருந்திக் கொடுத்தமிழ் நிலத்
 துந் தம் பொருள் வழுவாம லுணர்த்து மியற்சொல்லும்,

ஒருபொருள் குறித்த வேறு சொல் ஆகியும் வேறுபொருள்
 குறித்த ஒருசொல் ஆகியும் இருபாற்று என்ப திரி சொல் கிளவி-ஒரு
 பொருளைக் கருதிய வேறுபெயர்ப் பல சொல்லும் பல பொருளைக்
 கருதிய ஒரு சொல்லுமாயிருவகைப்படுந் திரிசொல்லும்,

செந்தமிழ் சேர்ந்த திசைதொறும் திசைதொறும் தம் குறிப்
 பின திசைச்சொல்களவி-செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு
 நிலத்தொறும் தாங்குறித்த பொருளை விளக்குந் திசைச்சொல்லும்,

வடவெழுத்து ஒருவி எழுத்து ஒடு புணர்ந்த சொல் தானாகும்
 சிதைந்தன வரின் உட மூயைந்தன வரையார் வடசொல் கிளவி - வட
 சொல்லுக்கே யுரியகொணப்படுந் திறப்பெழுத்தினிங்கி யிருவகைப்
 படு மொழிகளுக்கும் பொதுவாகிய எழுத்தாலியன்ற சொல்லும் வட

வெழுத்தாலியன்ற வடசொல் சிதைத்து வந்தாலும் செய்யுளிடத்துப் பொருத்த முடையனவென்று களையாது புலவர் கொள்ளுஞ் சொல்லுமாகிய வடசொல்லுமென்ற,

அ நாற்சொல் திறம் அரித்தப முழுதும் - அந்த நான்கு சொற்களின் பாகுபாட்டிலுள்ள குற்றங்கள் நீங்க அச்சொற்கள் முற்றும் (அவ் வரிச்சொல் ஆதலால்),

செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த பிங்கல முனிவன் என்ன தன் பெயர் நிழலி வீருப்புடன் விரிக்கும் கால - சூரியன் வரத்தால் வந்த திவாகரமுனிவர் பெற்ற பிங்கலமுனிவனுணவன் பிங்கலம் என்று தன் பெயரைத் தன்னூலுக்குத் தந்து மக்களிடத்து அன்பு கூர்ந்து நூல் செய்யுங் காலத்தில்,

நிலையுய வீறுசால் சிறப்பின் வான் வகையும் வானவர் வகையும் காணினும் மண்ணினும் வழங்கல் வழாத ஈனம் இல் ஐயர் இயல்புனி வகையும்-நிலைபெற்ற பெருமை மிக்க சிறப்பினையுடைய வான் வகையும் வானவர் வகையும் வானுலகிலும் நிலவுலகிலும் தத்த நெறியினின்று வழுவாத குற்றத்தினின்று நீங்கிய ஐயர் வகையும்,

அவனி வகையும் ஆடவர் வகையும் அவர் திறத்து அமைந்த அனுபோக வகையும் அவையவத்து அடைத்த ஆளுக இயல்பின் பண்பின் செயலின் பகுதி வகையும் மாப்பெயர் வகையும் மரப்பெயர் வகையும் ஒருசொல் பல்பொருள் ஒங்கிய வகையும் என்று இருள் அற ஈரைந்த ஆக்கி - அவனி வகையும் ஆடவர் வகையும் அவ் வாடவர் பாகுபாட்டி லமைந்த அனுபோக வகையும் தன தகத்து உள்ள நல் வகையும் முதலிய உறுப்புகளாகச் செறித்தவளின்று நீங்காத இயல் பினையுடைய பண்பிற் செயலிற் பகுதி வகையும் மாப்பெயர் வகையும் மரப்பெயர் வகையும் ஒருசொற் பல்பொருள் வகையுமென்று ஐயமறப் பத்து வகைகளாகப் பகுத்து அமைத்தி,

மதியினின் வினைந்து மருள் அற வகுத்தனன் - தனது நுண்ணறிவால் வினைந்து ஆராய்வோர்க்குத் திரிபற இந்துலை வகுத்தமைத்தனன் என்க.

(விசேஷ உரை.) உலகு புறப்பாட் டெல்லையாதலால் 'இம்மா நிலம்' எனவும், 'ஆன்மாக்க ளடைதற்குரிய பொருள்கள் அற முதலிய பொருள்கள் ஆதலால் 'அரும்பொருள்' எனவும், கிழக்கே கடலும் தெற்கே குமரியாறும் மேற்கே குடகநாடும் வடக்கே திருவேங்கடமுமாகிய இந்நான்கும் தமிழ் வழங்குதற்குரிய அகப்பாட் டெல்

லைகனாதலால் தொகுத்துத் 'தமிழ் வரைப்பின்' எனவும், இயற்சொல் முதலிய நான்கும் செய்யுட்டு உரிமைபூண்டு நின்றலால் 'உரிச்சொல் கிளவி' எனவும், செய்யுளீட்டுதற்குரிய சொல் அதுவாதலால் 'அனைத்தே செய்யுட் கணிகல னாதலின்' எனவும், வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் நெற்கும் கருவூரின் மேற்கும் தமிழ் வழங்கும் நிலங்களாதலால் 'செந்தமிழ் நிலத்து' எனவும், கொடுந்தமிழ் நிலத்துஞ் சென்று தத்தம் பொருள்களை அந்நிலத்தி லுள்ளோர்க்கு வழுவா துணர்த்துதலால் 'தம்பொருள் வழாம லிசைக்கும்' எனவும், திரிசொற்போலாது கற்றோர்க்கன்றி யேனையோர்க்கும் பொருள் விளங்கிநின்றலால் 'இயற்சொல்' எனவும், ஒரு பொருள் கருதியும் வேறு பொருள் கருதியும் வருந் திரிசொல்: கிளி - கிள்ளை, மயில் - மஞ்ஞையெனத் திரியும் உறுப்புத்திரிபும், மலை - விண்டு, விலங்கு எனத் திரியும் முழுதான் திரிபும் என இருவகைப்படுதலால் இவற்றைத் 'திரிசொற் கிளவி' எனவும், கொடுந்தமிழ் வழங்கும் நிலம் செந்தமிழ் வழங்கும் நிலத்தைச் சேர்ந்ததாதலால் 'செந்தமிழ் சேர்ந்த' எனவும், கொடுந்தமிழ் வழங்கு நிலங்கள்: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை யெனப் பன்னிரண்டி வகைப்படுதலால் 'திசைதொறுந் திசைதொறும்' எனப் பன்மைப் பொருள்பட வுக்கியும், எழுத்து என்றது ஆரியத்திற்குந் தமிழிற்கும் பொதுவெழுத்தெனவும், அது - மேரு, மணி முதலிய போல் வனவும் என்பார் 'வடவெழுத் தொரிது, எழுத்தொடு புணர்ந்த' எனவும், வடசொற் சிதைத்து வருகலுமன்றிப் பாகதமாய்ச் சிதைத்து வருவனவும் உளவாதலால் 'சிதைத்தன வரிஹும்' எனவும், பிங்கலனாற் செய்யப்பட்டது பிங்கலமாதலால் 'பிங்கல முனிவனெனத் தன்பெயர் நிற்றி' எனவும், எனைப் பூதங்கள் தோன்ற நிலபெறுதலால் 'நிலைஇய வீறுசால் சிறப்பின்' எனவும், இவ்வகைகள் ஒன்றோடொன் றியையுடைமையில் இடைநிலைத் தீவகமாக 'இயல்புளி' எனவும், முன்னுள்ள நிவாகரம் பாகுபாடில்லாமல் கற்போர்க்கு றிய முந் திரிபும் வினைத்தலால் 'இருளற மருளற' எனவும், எந்நிகண்டின் பொருளுந் இந்நிகண்டினுட்பட வருத்தமைபால் 'மதியினின் வருத்தனன்' எனவுங் கூறினார்.

சிறப்புடையதெனும் முற்றிற்று.

பிங்கலநிகண்டு

மூலமும் உரையும்.

முதலாவது
வான்வகை.

சுவர்க்கத்தின் பெயர்.

1. பொன்னுலகுர் துறக்கமும் புத்தே ஞலகும்
விண்ணுலகு மேலையுலகும் விசம்பு
மன்னுலகு நாகமுந் கற்பமும் வானுலகும்
வியனுலகுர் தானமு முவணையுஞ் சுவவுஞ்
சாரிடமு முயர்நிலையுஞ் சுவர்க்கப் பெயரே.

சுவர்க்கத்தின் பெயர்:—பொன்னுலகு, துறக்கம், புத்தேஞலகு, விண்ணுலகு, மேலையுலகு, விசம்பு, மன்னுலகு, நாகம், கற்பம், வானுலகு, வியனுலகு, தானம், உவணை, சுவவு, சாரிடம், உயர்நிலை. (கௌ)

மேலேழுலகத்தின் பெயர்.

2. * பூலோகம் புவலோகஞ் சுவர்க்க லோகம்
மாலோகந் தவலோகம் பிரம லோகம்
சிவலோக மித்திறத்த மேலே மூலகே.

மேலேழுலகத்தின் பெயர்:—பூலோகம், புவலோகம், சுவர்க்கலோகம், மாலோகம், தவலோகம், பிரமலோகம், சிவலோகம். (எ)

மோக்ஷத்தின் பெயர்.

3. கேவலம் கைவலம் கதிசித்தி மோக்கம்.

மோக்ஷத்தின் பெயர்:—கேவலம், கைவலம், கதி, சித்தி. (ச)

* “பூலோகம் புவலோகம் சுவலோகம் மகாலோகம், சனலோகந் தவலோகம் சத்திய லோகமென, இத்திறத்த தினவா மேலே மூலகே” என்னும் பாடமும் உண்டு.

இதுவுமது.

4. அமுதம் பாஞ்சிவ முத்தியு மாகும்.

சுஷோமோக்ஷத்தின் பெயர்:—அமுதம்,பாம்,சிவம்,முத்தி.(சு)-ஆ(அ)

ஆகாயத்தின் பெயர்.

5. வேணி விசம்பு வெளியும் பரிடம்
வானங் கோவிண் மண்டில மாசினி
மீமா கங்கம் விஜயாமம் புட்கரம்
வான்ககன நாக மங்குல் குண்டல
மண்ட முலக மம்பரங் குழுகுடி
லந்தர மகல மாகாயப் பெயரே.

ஆகாயத்தின் பெயர்:—வேணி, விசம்பு, வெளி, உம்பர், இடம்;
வானம், கோ, விண், மண்டிலம், ஆசினி,மீ, மாகம், கம், விஜயோ
மம், புட்கரம், வான், ககனம், நாகம், மங்குல், குண்டலம்,
அண்டம், உலகம், அம்பரம், குழை, குடி, அந்தரம், அக்
ஷம். (உள)

வேளியின் பெயர்.

6. வெடி வயல் வெள்ளிடை விடியலும் வெளியே.

வேளியின் பெயர்:—வெடி, வயல், வெள்ளிடை, விடியல். (சு)

பகிரண்டத்தின் பெயர்.

7. அண்ட ரண்டம் பகிரண்ட மாகும்.

பகிரண்டத்தின் பெயர்:—அண்டரண்டம். (சு)

அண்டகோளகையின் பெயர்.

8. கூடங் கடாக மண்டகேர ளகைப்பெயர்.

அண்டகோளகையின் பெயர்:—கூடம், கடாகம். (உ)

அண்டமுகட்டின் பெயர்.

9. மூதண்ட மண்ட முகட்டின் பெயரே.

அண்டமுகட்டின் பெயர்:—மூதண்டம். (சு)

அண்டச்சுவரின் பெயர்.

10. பித்திகை யண்டச் சுவரின் பெயரே.

அண்டச்சுவரின் பெயர்:—பித்திகை. (சு)

தீக்கின் பெயர்.

11. மாதிரந் திகைதிகை வம்பல் விசம்பே

யாசை புலமே யுலகு கோ காட்டை

யரிதமம் பரங்கு: மனைத்துந் திக்கே.

தீக்கின் பெயர்:—மாதிரம், திகை, திகை, வம்பல், விசம்பு, ஆசை, புலம், உலகு, கோ, காட்டை, அரிதம், அம்பாம், ககுபம். (கஉ)

எண்டிக்கின் பெயர்.

12. கிழக்குத் தென்கிழக்குத் தெற்குத் தென்மேற்கு

மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கென்

றாகத் திக்கெட்டாகு மென்ப.

எண்டிக்கின் பெயர்:—கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு. (அ)

கிழக்கின் பெயர்.

13. குணக்கே பூருவ மைந்திரம் பிராசி

கிழக்கின் பெயரே கிழத்திசையு மாகும்.

கிழக்கின் பெயர்:—குணக்கு, பூருவம், மீந்திரம், பிராசி, கிழத்திசை. (ஆ)

தெற்கின் பெயர்.

14. அவாசி தக்கண மியாமினியந் தெக்குச்

சிவேதை தென்னிவை தெற்கென லாகும்.

தெற்கின் பெயர்:—அவாசி, தக்கணம், யாமினியம், தெக்கு, சிவேதை, தென். (ஈ)

மேற்கின் பெயர்.

15. மேக்குப் பச்சிமந் குடக்கிவை மேற்கே.

மேற்கின் பெயர்:—மேக்கு, பச்சிமம், குடக்கு. (உ)

இதுவுமது.

16. வாருணம் பிரத்தி யக்கு மதுவே.

வாருணம் மேற்கின் பெயர்:—வாருணம், பிரத்யக்கு. (உ) ஐ (இ)

வடக்கின் பெயர்.

17. உதக்கே யுதிசி யுத்தாம் பிங்கலம்

வடக்கின் பெயரே மதிதிசையு மாகும்.

வடக்கின் பெயர்:—உதக்கு, உதிசி, உத்தாம், பிங்கலம், மதிதிசை. (ஊ)

நிசைசாந்கோணத்தின் பெயர்.

18. அந்தரா ளந்திசை நரந்கோண மாகும்.
நிசைசாந்கோணத்தின் பெயர்:—அந்தராளம். (க)

எண்டிசைப்பாலர் பெயர்.

19. இந்திர னக்கினி யிபம னிருதி
வருணன் வாயு குபேர னீசான
னென்றாகு மெண்டிசைப் பாலர் பெயரே.
எண்டிசைப்பாலர் பெயர்:—இந்திரன், அக்கினி, இயமன், கிருதி,
வருணன், வாயு, குபேரன், ஈசானன். (அ)

எண்டிசையானைப் பெயர்.

20. பிராவதம் புண்டரீகம் வாமனங் குமுத
மஞ்சனம் புட்பதந்தஞ் சார்வ பூமஞ்
சுப்பிரதீப மெண்டிசை யானைப் பெயரே.
எண்டிசையானைப் பெயர்:—பிராவதம், புண்டரீகம், வாமனம், குமு
தம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபூமம், சுப்பிரதீபம். (அ)

அட்டமாநாகப் பெயர்.

21. அனந்தன் வாசுகி தக்கன் கார்த்தோடகன்
பதுமன் மகாபதுமன் சங்க பாலன்
குளிக னட்டமா நாகப் பெயரே.
அட்டமாநாகப் பெயர்:—அனந்தன், வாசுகி, தக்கன், கார்த்தோடகன்,
பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன். (அ)

எண்டிசையோனிப் பெயர்.

22. கொடிபுகை சிங்கநா யிடபங் கமுதை
யானை காசுகிவை யெண்டிசை யோனி.
எண்டிசையோனிப் பெயர்:—கொடி, புகை, சிங்கம், நாய், இடபம்,
கமுதை, யானை, காசுகி. (அ)

காற்றின் பெயர்.

23. அநிலம் வங்கு. ழரிபவ மானன்
சமீரணன் மரத்திற் சதாசுகி சலனன்
வாடை வளிபீய மரருதம் வாயு
கோதை வாதம் கூதை வேற்றலங்
காலொலி பவன முழிநந்த வாகன்
பிரபஞ் சனன்மா பலகி பரிசன

ஐசுகன் கந்தவக னூதை காலிலி
விண்டு நீனை வந்து வுலவை
கொண்டல் கோடை பென்றிவை காற்றே.

காற்றின் பெயர்:—அநிலம், வங்கூழ், அரி, பவமாணன், சட்டி
ணன், மருத்து, சதாகதி, சலணன், வாடை, வளி, மாருதம்,
வாயு, கோதை, வாசம், கூதை, வேற்றலம், கால், ஒலி, பவ
னம், உயிர், கந்தவாகன், பிரபஞ்சனன், மாபலன், பரிசனன்,
ஆசுகன், கந்தவகன், ஊதை, காலிலி, விண்டு, நீனை, வந்து,
உலவை, கொண்டல், கோடை. (ஊச)

இதுவுமது.

24. நீலு மாலு நிழலியு முயிர்ப்புங்
கூதிரு மென்றே கூறற் பாற்றே.

கூடகாற்றின் பெயர்:—நீல், மால், நிழலி, உயிர்ப்பு, கூதிர். (கூ) ஆ (கூக)

பனிக்காற்றின் பெயர்.

25. கூதிரு மூதையுங் குளிர் பனிக் காற்றே.

பனிக்காற்றின் பெயர்:—கூதிர், ஊதை, குளிர். (கூ)

வடகாற்றின் பெயர்.

26. வாடை வடந்தை வடகாற் றாகும்.

வடகாற்றின் பெயர்:—வாடை, வடந்தை. (உ)

மேல்காற்றின் பெயர்.

27. கோடை மேல்காற்றே.

மேல்காற்றின் பெயர்:—கோடை. (ச)

கீழ்காற்றின் பெயர்.

28. கொண்டல் கீழ்காற்றே.

கீழ்காற்றின் பெயர்:—கொண்டல். (ச)

தென்றலின் பெயர்.

29. மந்தா நிலமே மலயக் காலே

தென்கால் வசந்தன் றென்றிசைத் தென்றல்.

தென்றலின் பெயர்:—மந்தாநிலம், மலயக்கால், தென்கால், வசந்
தன். (ச)

சூழல்காற்றின் பெயர்.

30. சூறை வளியே சூழன்றெழு காற்றே.

சூழல்காற்றின் பெயர்:—சூறை, வளி. (உ)

இதுவுமது.

31. சூர வளிசா ரிகையுஞ் சொல்லும்.
சூர சமுல்காற்றின் பெயர்:—சூரவளி, சாரிகை. (உ) ஶு (ச)

தசவாயுவின் வகைப்பெயர்.

32. பிராண னபான னுதானன் வியானன்
சமான னாகன் கூர்மன் கிருகரன்
தேவ தத்தன் றனஞ்சய னென்ற
வாயு வீரைந் தாகு மிவைதாம்.

தசவாயுவின் வகைப்பெயர்:—பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன். (என்ற - எண்ணிடைச்சொல்.) (க௦)

பிராணனென்பது.

33. இருதய மண்டலத் திபங்கும் பிராணன்.
பிராணனென்பது:—இருதயத்தீயங்குவது.

அபானனென்பது.

34. உச்சத் தலத்திடை நிற்ப தபானன்.
அபானனென்பது:—* உச்சத்தலத்தில் நிற்பது.

உதானனென்பது.

35. நாபியி னின்றங் கோவாத துதானன்.
உதானனென்பது:—நாபியி னிலெபெற்று நிற்பது.

வியானனென்பது.

36. வியான னெங்கும் வியாயிரா நிற்கும்.
வியானனென்பது:—சீராமுழுதம் வியாயித்து நிற்பது.

சமானனென்பது

37. கந்தாசக் குழியிற் சந்திடைச் சமானன்.
சமானனென்பது:—கந்தாசக்குழியிற் சந்திடை நிற்பது.

நாகனென்பது.

38. முடக்கலு நீட்டலுங் கிளப்பது நாகன்.
நாகனென்பது:—முடக்கலு நீட்டலுங் † கிளக்கலுஞ் செய்விப்பது.

* உச்சம் - உச்சி. † கிளக்கல் - பேசுதல்.

கூர்மனென்பது.

39. உரோமம் புளகித் திசைப்பது கூர்மன்.
கூர்மனென்பது:—உரோமம் புளகித்த இமைப்பது.

கிருகரனென்பது.

40. கிருகரனென்பது முகத்திடைக் கெழுமித்
தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைக்கும்.
கிருகரனென்பது:—முகத்திடை நின்று தும்மலுஞ் சினமும்
வெம்மையும் விளைப்பது.

தேவதத்தனென்பது.

41. ஒட்டமு மிளைப்பும் வியர்ப்புந் தேவதத்தன்.
தேவதத்தனென்பது:—ஒட்டமு மிளைப்பும் வியர்த்தலும் விளைப்
பது.

தனஞ்சயனென்பது.

42. ஒல்கா வன்பி னல்லவர் கேண்மையி
னுயிருடல் விடினுந் தானுடல் விடாஅ
பொக்க நின்றங் குடவினை வீக்கித்
தலைகிழித் தகல்வது தனஞ்சயனாகும்.
தனஞ்சயனென்பது:—உயிர்களிடத்து நீங்காத அன்பினையுடைய
நல்லவரோடு கொண்ட நட்பால் உயிர்போகினும் போகாது உட
லினை வீக்கித் தலைகிழித் தகல்வது.

சத்தமருத்துக்களின் பெயர்.

43. குணக்குந் தெற்குந் குடக்கும் வடக்கு
மேலுந் கீழும் பலயோனி யுயிரு
மாகுஞ் சத்த மருத்துப் பெயரே.
சத்தமருத்துக்களின் பெயர்:—கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு,
மேல், கீழ், பலயோனியுயிர். (எ)

நெருப்பின் பெயர்.

44. அழலு தாசன னங்கி தேயு
தழல்வசு வுதகவன் நனஞ்சயன் றழலி
கனலி பெழுநா வனலி முளரி
யனலெரி யழலி கனலரி கருநெறி
சுசியோளி தபனன் சுடர்சிகி சோகி
தூம கேது வன்னி சுவலன்

பாவகன் சித்திர பாலுவங் காரகன்
 ஞெகிழிதீ யார னெருப்பின் பெயரே.

நெருப்பின் பெயர்:—அழல், உதாசனன், அங்கி, தேயு, தழல், வசு, உதகவன், தனஞ்சயன், தழலி, கனலி, எழுநா, அனலி, முனரி, அனல், எரி, அழலி, கனல், கரி, கருநெறி, சுசி, ஒளி, தபனன், சுடர், சிசி, சேதி, சூழிகை, வன்னி, சுவலன், பாவகன், சித்திரபாலு, அங்காரகன், ஞெகிழி, தீ, ஆரல். (௩௪)

வடவாக்கினியின் பெயர்.

45. வடவை தீத்திரன் மடங்கலா ழித்தீ
 கடையன லுத்தரம் வடவாக் கினிப்பெயர்.

வடவாக்கினியின் பெயர்:—வடவை, தீத்திரன், மடங்கல், ஊழித்தீ, கடையனல், உத்தரம். (௩)

விளக்கின் பெயர்.

46. சுடருந் தீபமு மொளியும் விளக்கே.

விளக்கின் பெயர்:—சுடர், தீபம், ஒளி. (௩)

அனற்பொறியின் பெயர்.

47. * புலிங்கம் பொறியனல்.

அனற்பொறியின் பெயர்:—புலிங்கம். (௩)

அனற்றிரளின் பெயர்.

48. உற்க மனற்றிரள்.

அனற்றிரளின் பெயர்:—உற்கம். (௩)

காட்டெரியின் பெயர்.

49. தாவங் காட்டெரி வராமல லு மாகும்.

காட்டெரியின் பெயர்:—தாவம், வராமலம். (௨)

தீக்கடைகோலின் பெயர்.

50. அரணி ஞெலிகோல் ஞெகிழிதீக் கடைகோல்.

தீக்கடைகோலின் பெயர்:—அரணி, ஞெலிகோல், ஞெகிழி. (௩)

புகையின் பெயர்.

51. தூமமு மரியுந் தூபமு மாவியு
 மாகும் பெயரே புகையின லாகும்.

புகையின் பெயர்:—தூமம், அரி, தூபம், ஆவி. (௩)

* “ஞெகிழி புலிங்கம் கங்கம் அனற்பொறு” எனவும் பாடம்.

நறும்புகையின் பெயர்.

52. நறைகுப் வெடியே நறும்புகை யாகும்.
நறும்புகையின் பெயர்:—நறை, குப், வெடி.

(க)

அக்கினிதேவன் பெயர்.

53. சாத வேதா மைவா கனனே
தீபதி சித்திர பாணு தனஞ்சயன்
றென்கீழ்த் திசையோன் றேயுபுரா யுசகன்
பாவக னக்கினிப் பண்ணவன் பெயரே.

அக்கினிதேவன் பெயர்:—சாதவேதா, மைவாகனன், தீபதி, சித்திர
பாணு, தனஞ்சயன், தென்கீழ்த்திசையோன், தேயு, வாயுசகன்,
பாவகன்.

(க)

அக்கினிதேவன் பாரியின் பெயர்.

54. பாரி சவாகா தேவி யாகும்.

அக்கினிதேவன் பாரியின் பெயர்:—சவாகாதேவி.

(க)

முத்தீயின் பெயர்.

55. காருக பத்திய மாகவ னீயக்
தக்கணக் கினிய மிக்கமுத் தீயே.

முத்தீயின் பெயர்:—காருகபத்தியம், ஆகவனீயம், தக்கணக்கினி
யம்.

(க)

பஞ்சாக்கினியின் பெயர்.

56. இராகம் வெகுளி காமஞ் சடமே
தீபனம் பஞ்சாக் கினியின் பெயரே.

பஞ்சாக்கினியின் பெயர்:—இராகம், வெகுளி, காமம், சடம், தீப
னம்.

(க)

நீரின் பெயர்.

57. ஆலமுஞ் சலமு மம்மு மறலும்
பாணியு ம்ப்பும் பயமு முதகமும்
வயமு மயமும் வாரியும் விகடியும்
புனலுஞ் சலிலமும் புவனமு மளகமுஞ்
சீவனமும் பாணியமுஞ் சிந்துமாந் குசமும்
வருணமு ம்ப்பு மழையுந் கவந்தமுந்
கீலாலமு மேசமும் * மகிலமு மிதடியும்

* “வனமுந் தகடியும்” எனவும் பாடம்.

நீரமுந் தோயமும் வாரும் பதமுந்
காரு மாரியுந் கமலமும் பயசுந்
கயமுஞ் சம்பரமுந் கம்மும் புட்கரமுஞ்
சீதமும் வசியுந் கோவுந் காண்டமுந்
கனவிர தமுஞ்சீ வனீயமு மலரு
நாரமு மமுதமு நீரென லாகும்.

நீரின் பெயர்:—ஆலம், சலம், அம், அறல், பாணி, அப்பு, பயம், உதகம், வயம், அயம், வாரி, விசடி, புனல், சலிலம், புவனம், அனகம், சீவனம், பானீயம், சிந்து, ஆம், குசம், வருணம், அம்பு, மழை, கவந்தம், கீலாலம், மேகம், அலிலம், இதடி, நீரம், தோயம், வார், பதம், கார், மாரி, கமலம், பயசு, கயம், சம்பரம், கம், புட்கரம், சீதம், வசி, கோ, காண்டம், கனவிரதம், சீவனீயம், அலர், நாரம், அமுது. (௫௦)

மேகத்தின் பெயர்.

58. மாரியு மழையு மஞ்சு மாசுந்
காரும் புயலுந் கனமுந் கொண்டலும்
* வானுந் தாரா தரமுமையுஞ் சீதமுஞ்
சீவதமுஞ் செல்லுந் குயிலுஞ் சீமூதமு
மெழிலியுந் கொண்முவும் விளைவு முகிலும்
விண்ணுந் கந்தாமுஞ் சலதாமும் விசம்பு
மங்குலு மிளைபு மாலுமம் புதமும்
விண்டுவு மென்றிவை மேகப் பெயரே.

மேகத்தின் பெயர்:—மாரி, மழை, மஞ்சு, மாசு, கார், புயல், கனம், கொண்டல், வான், தாராதரம், மை, சீதம், சீவதம், செல், குயின், சீமூதம், எழிலி, கொண்மூ, விளைவு, முகில், விண், கந்தரம், சலதரம், விசம்பு, மங்குல், இளை, மால், அம்புதம், விண்டு. (௨௬)

இதுவுமது.

59. முதிரம் பயோதரம் கதம்ப் மெய்ப்பிரம்
அப்பிர மாயமு மப்பெயர்க் குரித்தே.

60. மேகத்தின் பெயர்:—முதிரம், பயோதரம், கதம்பம், மெய்ப்பிரம், அப்பிரம், ஆயம். (௬) ஆ (௬௫)

இடியேற்றின் பெயர்.

60. † வெடியொலி யுருமுமகோ விண்ணே நசனி
செல்லிகுளி யிட்யேறு மடங்கலு மாகும்.

* “வானும் நாரதமும்” எனவும், † “இகுஞ்சத கோடிசென் மடங்கலு யிட்யே” எனவும் பாடம்.

இடியின் பெயர்:—வெடி, ஒலி, உரும், கோ, விண்ணேறு, அசனி,
செல், இருளி, மடங்கல். (க)

மின்னலின் பெயர்.

61. சம்பை வித்தரு சபலை தடித்துச்
சஞ்சலை கனருசி தடியொளி மின்னல்.

மின்னலின் பெயர்:—சம்பை, வித்தரு, சபலை, தடித்து, சஞ்சலை,
கனருசி, தடி, ஒளி. (அ)

மழையின் பெயர்.

62. மாரி வானம் வருட மழையெனல்.

மழையின் பெயர்:—மாரி, வானம், வருடம். (உ)

பெருமழையின் பெயர்.

63. ஆசாரம் பெருமழை யாகு மென்ப.

பெருமழையின் பெயர்:—ஆசாரம். (ச)

விடாமழையின் பெயர்.

64. சோனையும் பனித்தலும் விடாது சொரிதல்.

விடாமழையின் பெயர்:—சோனை, பனித்தல். (உ)

தலைப்பெய்மழையின் பெயர்.

65. தளியுறை யாவி தலையல் தலைப்பெயல்.

தலைப்பெய்மழையின் பெயர்:—தளி, உறை, ஆலி, தலையல். (ச)

இதுவுமது.

66. * தலைப்பெயல் சோதகமும்.

சோ தலைப்பெய்மழையின் பெயர்:—சோதகம். (ச)

ஆலாங்கட்டியின் பெயர்.

67. ஆலி கனோபல மாலாங் கட்டி.

ஆலாங்கட்டியின் பெயர்:—ஆலி, கனோபலம். (உ)

இதுவுமது.

68. கரகமு மாகும் மென்மனார் புலவர்.

சோ ஆலாங்கட்டியின் பெயர்:—கரகம். (ச) ஆ (உ)

* “தளியின் பெயரே சோதக மாகும்.” எனவும் பாடம்.

மழைத்துவலையின் பெயர்.

69. சிதரம் பிதிரே சீகாஞ் சிதரே
தூவல் துமிதந் திவலை யும்மழைத்
துவலையின் பெயரெனச் சொல்ல லாகும்.

மழைத்துவலையின் பெயர்:—சிதரம், பிதிர், சீகரம், சிதர், தூவல்,
துமிதம், திவலை. (எ)

மழைவீடலின் பெயர்.

70. தூறலுந் தலையலுஞ் சோதகமு மழைவீடல்.
மழைவீடலின் பெயர்:—தூறல், தலையல், சோதகம். (ஈ)

ஏழு மேகவகைப் பெயர்.

71. சம்வர்த்த மாவர்த்தம் புட்கலா வர்த்தஞ்
சங்கர ரித்தந் துரோணம் காளமுகி
நீல வருணமேழ் மேகப் பெயரே.

ஏழுமேகவகைப் பெயர்:—சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம்,
சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம். (எ)

ஏழு மழைவகைப் பெயர்.

72. மணிரீர் பொன்பூ மண்கற் றீயென்
றெழுவகை மேகம் பொழிமாரி யேழே.

ஏழுமழைவகைப் பெயர்:—மணி, ரீர், பொன்பூ, மண்கற், கல், தீ. (எ)

வருணன் பெயர்.

73. சலபதி பாச தரணி கேள்வன்
வருபுனற் செல்வன் வருணன் பெயரே.

வருணன் பெயர்:—சலபதி, பாசதான், நதிகேள்வன், புனற்செல்
வன். (ச)

வேள்ளத்தின் பெயர்.

74. பிரளய நீத்தம் வாரி வெள்ளம்.

வேள்ளத்தின் பெயர்:—பிரளயம், நீத்தம், வாரி. (ஈ)

இதுவுமது.

75. ஓதமும் பெருக்கு மாகலு முரித்தே.

ஓடி வெள்ளத்தின் பெயர்:—ஓதம், பெருக்கு. (உ) ஆ (இ)

பனியின் பெயர்.

76. இமமுந் துகினமு மஞ்சரீ காரமும்
பனியின் பெயரீச மந்தமும் பகரும்.
பனியின் பெயர்:—இமம், துகினம், மஞ்ச, ரீகாரம், ஏமந்தம். (இ)

நிறைபுனலின் பெயர்.

77. வழாறும் பிராறும் வாரியு நிறைபுனல்.
நிறைபுனலின் பெயர்:—வழாற, பிராற, வாரி. (ஈ)

நீந்துபுனலின் பெயர்.

78. அகாத மென்பது நீந்து புனலே.
நீந்துபுனலின் பெயர்:—அகாதம். (ச)

தெளிந்தநீரின் பெயர்.

79. சந்தசல மென்பது தெளிந்த நீரே.
தெளிந்தநீரின் பெயர்:—சந்தசலம். (ச)

கலங்கனீரின் பெயர்.

80. ஆவிலக் கலுழி யுடம்பை கலங்கற்புனல்.
கலங்கனீரின் பெயர்:—ஆவிலம், கலுழி, உடம்பை. (ஊ)

நீரோட்டத்தின் பெயர்.

81. கோல மென்பது கொடுநீ ரோட்டம்.
நீரோட்டத்தின் பெயர்:—கோலம். (ச)

நீர்த்திரையின் பெயர்.

82. அறலுந் தாங்கமு மலையுக்கல் லோலமும்
புனலின் நிரைக்குப் பொதுப்பெய ராகும்.
நீர்த்திரையின் பெயர்:—அறல், தாங்கம், அலை, கல்லோலம். (ச)

இதுவுமது.

83. சிகர மென்பதுந் திரையின் பொதுவே.
சை நீர்த்திரையின் பெயர்:—சிகரம். (ச) ஆ (ஊ)

நீர்க்குமிழியின் பெயர்.

84. கொப்புண் மொக்குள் புற்புதக் குமிழி.
நீர்க்குமிழியின் பெயர்:—கொப்புண், மொக்குள், புற்புதம். (ஊ)

ஆழநீரின் பெயர்.

85. அழுந்துங் குண்டுங் கயமு மாழநீர்.
ஆழநீரின் பெயர்:—அழுந்து, குண்டு, கயம். (௩)

நீர்ச்சுழியின் பெயர்.

86. உந்தியுஞ் சுரியலு நீர்ச்சுழி யாகும்,
நீர்ச்சுழியின் பெயர்:—உந்தி, சுரியல். (௨)

நுரையின் பெயர்.

87. பேனமும் பேவு துரையின் பெயரே.
துரையின் பெயர்:—பேனம், பே. (௨)

பரிவேடத்தின் பெயர்.

88. ஊர்கோள் வட்ட மொளிகொண் மண்டிலம்
பரிதி விசயம் பரிவேட மாகும்.
பரிவேடத்தின் பெயர்:—ஊர்கோள், வட்டம், மண்டிலம், பரிதி,
விசயம். (௩)

இந்திரவில்லின் பெயர்.

89. வானவில் விந்திர வில்லென வைப்பர்.
இந்திரவில்லின் பெயர்:—வானவில். (௧)

காமகாண்டத்தின் பெயர்.

90. இரட்டைவில் காம காண்ட மாகும்.
காமகாண்டத்தின் பெயர்:—இரட்டைவில். (௧)

இருளின் பெயர்.

91. அல்லுத் திமிரங் கருளே கருவரி
கச்சள மந்த காரந் துவாந்த
நத்தந் தமமொடு துணங்கற விருளே.
இருளின் பெயர்:—அல், திமிரம், கருள், கருவரி, கச்சளம், அந்த
காரம், துவாந்தம், நத்தம், தமம், துணங்கறல். (௧௦)

பதினெண்கணத்தின் பெயர்.

92. அமரர் சித்த ரசூர் தைத்திபர்
கருடர் கின்னரர் நிருதர் கிப்புருடர்
காந்தருவ ரியக்கர் விஞ்சையர் பூதர்
பசாச ரந்தரர் முனிவ ராக

ராகாய வாசியர் போகபூ மியரெனப்
பாகு பட்டன பதினெண் கணமே.

பதினெண் கணவரைப் பெயர்:—அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாய வாசியர், போகபூமியர். (கஅ)

முதலாவது

வான்வகை முற்றிற்று.

ஆகுந்திரம் கூஉ.

இரண்டாவது

வானவர்வகை.

கணபதியின் பெயர்.

1. ஏக தந்த னிறைமக னேரம்ப
னாகு வாகன னைங்கரன் முக்கணன்
பார்ப்பதி புதல்வன் பாசாங் குசுதர
னத்தி முகத்தேர னரிதிரு மருகன்
றந்திக் கடவு டான மும்மதன்
கங்கைசுதன் விராயகன் கணபதி பெயரே.

கணபதியின் பெயர்:—ஏகதந்தன், இறைமகன், ஏரம்பன், ஆகுவாக
னன், கிங்கரன், முக்கண்ணன், பார்ப்பதிபுதல்வன், பாசாங்குசு
தரன், அத்திமுகத்தேரன், அரிதிருமருகன், தந்திக்கடவுள், மும்
மதன், கங்கைசுதன், விராயகன். (கஅ)

சிவன் பெயர்.

2. அரன்சிவ னரூபி யனந்த னுருத்திரன்
பரண்கறை மிடற்றேரன் பார்ப்பதி கொழுகன்
கால காலன் பசுபதி கண்ணுத
ருணு வெண்குணன் சங்கர னந்தி
யாதி சசிதர னைம்முகன் பினகி
கோதி சம்பு குலி பிஞ்ஞகன்
முச்சுணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி
நக்கன் சுடையோ னாயகன் சயம்பு
காம நாசன் பிதாகரு ன்றையன்

நேவ தேவன் திரிபுராந்தகன்
 மாண்டமேந்தி பேயோடாடி
 முத்தன் முதல்வன் சுத்தன் யோகி
 வேதமுதல்வ னாரி பாக
 னுலமர் கடவுள் பவனை யநாதி
 நீலகண்ட னிருத்தன்பூ தேசன்
 கங்கா தான்மழு வானி கபாலி
 யங்கணன் கைலை யாளிகங் காள
 னக்கா வார்த்தேர னழலாடி தற்பா
 னித்த னிமல னீறணி கடவுள்
 யானே யுரித்தேர னமலனா னந்தன்
 வாம தேவன் மகேச்சரன் சதாசிவன்
 திரியம்பகன் விமலர் சந்திர சேகரன்
 மாலயற் கரியோ லுதன்னன் டோளன்
 ஞான மூர்த்தி நம்பன் பகவன்
 வாமன் கிரீசன் வரனு மாபதி
 பூதபதி புண்ணியன் புலித்தேர லுடையோன்
 மா தேவன் கொன்றை மாலையன் பித்த
 னீச்சுர னுச மில்லோ னிறைவன்
 பாசுபதன் குன்ற வில்லிபாண் டாங்க
 னீசன் பரமனு மெம்பிரான் பெயரே.

சிவன் பெயர்:—அரன், அரூபி, அனந்தன், உருத்திரன், பரன், கதை
 மிடற்றேன், பார்ப்பதிகொழுநன், காலலன், பசுபதி, கண்ணு
 தல், சாணு, எண்குணன், சங்கரன், நந்தி, ஆதி, சசிதரன்,
 கீழ்க்கன், பிஞ்சு, சோதி, சம்பு, சூலி, பிஞ்சுகன், முக்கண்
 ணன், விடையோன், முன்னவன், பிறப்பிலி, நக்கன், சடை
 யோன், நாயகன், சயம்பு, காமநாசன், பிதா, கருணாலயன், தேவ
 தேவன், திரிபுராந்தகன், மாண்டமேந்தி, பேயோடாடி, முத்
 தன், முதல்வன், சுத்தன், யோகி, வேதமுதல்வன், நாரிபாகன்,
 ஐலமர்கடவுள், பவன், அநாதி, நீலகண்டன், நிருத்தன், பூதே
 சன், கங்காதரன், மழுவாளி, கபாலி, அங்கணன், கைலையாளி,
 கங்காளன், அக்காவார்த்தேரன், அழலாடி, தற்பரன், நித்தன்,
 நிமலன், நீறணிகடவுள், யானேயுரித்தேரன், அமலன், ஆனந்
 தன், வாமதேவன், மகேச்சரன், சதாசிவன், திரியம்பகன், விம
 லன், சந்திரசேகரன், மாலயற்கரியோன், நாதன், எண்டோ
 ளன், ஞானமூர்த்தி, நம்பன், பகவன், வாமன், கிரீசன், வரன்,
 உமாபதி, பூதபதி, புண்ணியன், புலித்தேர லுடையோன், மா தே
 வன், கொன்றைமாலையன், பித்தன், ஈச்சுரன், நாசமில்லோன்,
 இறைவன், பாசுபதன், குன்றவில்லி, பாண்டாங்கன், ஈசன்,
 பரமன், பிரான்.

இதுவுமது.

3. அந்தி வண்ணன் காமாரி புாரி

யந்தகா ரிபர்க்கனென் றனந்தமீ சன்பெயர்.

செடி சிவன் பெயர்:—அந்திவண்ணன், காமாரி, புாரி, அந்தகாரி, பர்க்கன். (இ) ௯௨ (௧00)

சிவனூர்திகொடியின் பெயர்.

4. ஊர்தியுங் கொடியு மிடபமென் னுரைப்பர்.

சிவனூர்திகொடிவகைப் பெயர்:—இடபம்.

(௧)

சிவன் படையின் பெயர்.

5. பாசஞ் சூலமும் பிணுகவில் லும்படை.

சிவன் படையின் பெயர்:—பாச, சூலம், பிணுகவில்.

(௩)

சிவனெண்குணத்தின் பெயர்.

6. பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை

உவமை யின்மை யொருவினை யின்மை

குறைவிலறி வுடைமை கோத்திர மின்மையென்

றிறைவ னிடத்தி லென்குண மிவையே.

சிவனெண்குணத்தின் பெயர்:—பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை. (அ)

சிவனைம்முகத்தின் பெயர்.

7. ஈசானந் தற்புருட மகோரம் வாமஞ்

சத்தியோ சாதஞ் சங்கர னைம்முகம்.

சிவனைம்முகத்தின் பெயர்:—ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம். (இ)

சிவனிருப்பு முதலியவகைப் பெயர்.

8. இருப்பது கைலை தரிப்பது கங்கை

முடிப்பது கொன்றை யுடுப்பது சருமம்.

சிவனிருப்பு முதலியவகைப் பெயர்:—இருப்பது கைலை, தரிப்பது கங்கை, முடிப்பது கொன்றை, உடுப்பது சருமம்.

சிவபதநான்கின் பெயர்.

9. தானா னுலகிருத் தறன்பா டிருத்தல்

தானம் மாதம்பெற றான குதலென

நாலே சிவன்ற னல்லருட் பதமே.

சிவபதநான்கின் பெயர்:— * தானானுகிருத்தல், தன்பாடிருத்தல்,
தானும்பதம்பெறல், தானாகுதல். (ச)

சிவபூஜையியல்பின் பெயர்.

10. சரியை கிரியை யோக ஞானமென்
றிவையொரு நான்குஞ் சிவபூசை யியல்பே.

சிவபூசையியல்பின் பெயர்:—சரியை, கிரியை, யோகம், ஞானம். (ச)

சிவாகமநூற்பயன் பெயர்.

11. தர்மார்த்த காம மோக்கஞ் சிவாகமம்.

சிவாகமநூற்பயன் பெயர்:—தர்மம், அர்த்தம், காமம், மோகம். (ச)

நந்தியின் பெயர்.

12. எருது விடையே றிடபம் புங்கவ
மிறைவா கனஞ்சிவ கணமுத னந்தி.

நந்தியின் பெயர்:—எருது, விடை, ஏது, இடபம், புங்கவம், இறை
வாகனம், சிவகணமுதல். (ச)

சிவனழித்த முப்புரத்தின் பெயர்.

13. பொன்னினும் வெள்ளியி னும்புக விரும்பினு
மன்னமும் மதில்சிவ னழித்தமுப் புரமே.

சிவனழித்தமுப்புரத்தின் பெயர்:—பொன்மதில், வெள்ளிமதில், இரு
ப்புமதில். (உ)

உமையின் பெயர்.

14. ஆரியை காமக் கோட்டி யம்பிகை
நாரி சத்தி நாயகி கௌரி
தேவி சாம்பவி தருமச் செல்வி
மலைமகள் சங்கரி மாதா வையை
பரையே யுருத்திரை பார்ப்பதி யந்தரி
நீலி கன்னி கிமலி குமரி
வேத முதல்வி விமலைமுக கண்ணி
யமலை யிமய வகியபி ராணி
சமய முதல்வி தற்பரை மனோன்மணி
சிவையுமை யம்மை திருநாம மென்ப.

உமையின் பெயர்:—ஆரியை, காமக்கோட்டி, அம்பிகை, நாரி, சத்தி,
நாயகி, கௌரி, தேவி, சாம்பவி, தருமச்செல்வி, மலைமகள்,

* இவற்றைச் சாலோக முதலிய முத்திசனாகக் கொள்க.

சங்கரி, மாதா, ஐயை, பரை, உருத்திரை, பார்ப்பதி, அந்தரி, நீலி, கன்னி, நிமலி, சூமரி, வேதமுதல்வி, விமலை, முக்கண்ணி, அமலை, இமயவதி, அயிராணி, சமயமுதல்வி, தற்பரை, மனோன்மணி, சிவை, அம்மை. (௩௩)

இதுவுமது.

15. அரணிடத் தவள்சக மீன்றவள் பவானி
யெமதன்னை புண்ணிய முதல்வி பெயரே.

ஹை உமையின் பெயர் : — அரணிடத்தவன், சகமீன்றவன், பவானி, அன்னை, புண்ணியமுதல்வி. (௫)ஆ (௩௮)

கங்கையின் பெயர்.

16. வ்யாதி சுரநதி மந்தா கினியுமை
காநதி தசமுக நதிநிவ் காநதி
சிரநதி சிவன்சடை சேர்தெய்வ நதியே.

கங்கையின் பெயர்: — வ்யாதி, சுரநதி, மந்தாகினி, உமைகாநதி, தசமுகநதி, சிரநதி, தெய்வநதி. (௭)

முப்பத்திரண்டறத்தீன் பெயர்.

17. ஆதுலர் சாலையோதுவார்க் குணவறு
சமயத்தீதார்க் குண்டி பசுவிற்கு வாயுறை
சிறைச்சோறைய நடைதின் பண்ட
மறவைச் சோறு மகப்பெறு வித்தன்
மகவு வளர்த்தன் மகப்பால் வார்த்த
லறவைப் பிணஞ்சுடுத லறவைத் தூரியஞ்
சண்ணநோய் மருந்து வண்ணர் நாவீதர்
கண்ணாடி காநோலை கண்மருந்து தலைக்கெண்ணெய்
பெண்போக மற்றும் பிறந்துயர் காத்த
றண்ணீர்ப் பந்தர் மடந்தடக் காவே
யாவூரிஞ் சுதறி விலங்கிற் குணவோ
டேறு விடுத்தல் விலைகொடுத் துயிர்விடுத்த
றன்மீலை யுயர்ந்த கன்னிகா தான
மிந்நான் கொட்டு மிறைவிசெய் தருமம்.

முப்பத்திரண்டறத்தீன் பெயர் : — ஆதுலர்க்குச்சாலையோதுவார்க் குணவறு, அறுசமயத்தீதார்க்குண்டி, பசுவிற்குவாயுறை, சிறைச்சோறு, ஐயம், தின்பண்டநல்கல், அறவைச்சோறு, மகப்பெறு வித்தல், மகவுவளர்த்தல், மகப்பால்வார்த்தல், அறவைப்பிணஞ்சுடுதல், அறவைத்தூரியம், சண்ணம், நோய்மருந்து, வண்ணர், நாவீதர், கண்ணாடி, காநோலை, கண்மருந்து, தலைக்கெண்

ணைய், பெண்போகம், பிறந்துயர்காத்தல், தண்ணீர்ப்பந்தர், மடம், தடம், காவு, ஆவிஞ்சுதறி, விலங்கிற்குணவு, ஏறுவிடுத்தல், விலைகொடுத்துயர்காத்தல், கன்னிகாதானம். (௩௨)

அறுமுகக்கடவுள் பெயர்.

18. குமான் நெய்வ குஞ்சரி மணுளன்
சிலம்பன் முருகன் சேயே செவ்வேள்
கடம்பன் சாமி கார்த்தி கேயன்
சேந்தன் குறிஞ்சிக் கிழவன் செட்டி
காங்கேயன் கௌரி மைந்தன் கந்தன்
வேலன் வள்ளி கேள்வன் விசாகன்
றா காரி குகன்சா வணபவன்
மயில்வா கன்னே வன்னிப் பூக்குமா
ஹிரு காத்தோ னரிதிரு மருகன்
குழகன் கங்கை மைந்தன்குள் நெறிந்தோ
னறுமீன் காதல னசுரற் றடிந்தோன்
சேவலங் கொடியோன் நேவசே னுபதி
பாவகி யாசான் கலையறி புலவ
னான்மகன் யானே முகவற் கினையோ
னினைய வறுமுகக் கடவுள் பெயரே.

அறுமுகக்கடவுள் பெயர்:— குமான், நெய்வகுஞ்சரிமணுளன், சிலம்பன், முருகன், சேய், செவ்வேள், கடம்பன், சாமி, கார்த்தி கேயன், சேந்தன், குறிஞ்சிக்கிழவன், செட்டி, காங்கேயன், கௌரிமைந்தன், கந்தன், வேலன், வள்ளிகேள்வன், விசாகன், தாரகாரி, குகன், சாவணபவன், மயில்வாகனன், வன்னிப்பூக் குமான், ஆறிருகாத்தோன், அரிதருமருகன், குழகன், கங்கை மைந்தன், குன்றெறிந்தோன், அறுமீன்காதலன், அசுரற் றடிந்தோன், சேவலங்கொடியோன், தேவசேனாபதி, பாவகி, ஆசான், கலையறிபுலவன், அான்மகன், யானே முகவற்கினையோன். (௩௩)

அறுமுகக்கடவுளுந்திமின் பெயர்.

19. ஆடும் யானையு மயிலு மூர்தி.

அறுமுகக்கடவுளுந்திமின் பெயர்:—ஆடு, யானை, மயில். (௩௪)

அறுமுகக்கடவுள் படைகொடியின் பெயர்.

20. அயில்வே லரும்படை கொடிசேவ லாகும்.

அறுமுகக்கடவுள் படைகொடியின் பெயர்:—படை-வேல், கொடி-சேவல். (௩௫)

அறுமுகக்கடவுள் மாலைபெயர்.

21. நீபமுஞ் செச்சையு மாலை யாகும்.

அறுமுகக்கடவுள் மாலைபெயர்:—நீபம், செச்சை.

(2)

வீரபத்திரன் பெயர்.

22. உக்கிர னழற்கண் வந்தே, தா ஹமைமகன்
முக்கணன் றக்கன் வேள்வி முனிந்தே, தா
னேக விரியன் சடாதான் வில்லி
யீசன் மைந்தன் கணபதிக் கிளையோ
னாயிர முகத்தே, தான் சிம்பு ளானேன்
பத்திரை கேள்வன் வீரபத் திரன்பெயர்.

வீரபத்திரன் பெயர்:—உக்கிரன், அழற்கண்வந்தே, தான், உமைமகன்,
முக்கணன், தக்கன்வேள்விமுனிந்தே, தான், ஏகவிரியன், சடா
தான், வில்லி, ஈசன்மைந்தன், கணபதிக் கிளையோன், ஆயிர
முகத்தே, தான், சிம்புளானேன், பத்திரைகேள்வன். (கட)

வைரவன் பெயர்.

23. கஞ்சகன் மூவிலை வேலோன் காரி
முத்தன் தேத்திர பாலனிரு வாணி
சித்தன் ஞானி யூத்தி கபாலி
வடுக னின்னமய வயிரவன் பெயரே.

வைரவன் பெயர்:—கஞ்சகன், மூவிலைவேலோன், காரி, முத்தன்,
கேத்திரபாலன், திருவாணி, சித்தன், ஞானியூத்தி, கபாலி, வடு
கன். (க0)

வைரவன் ஊர்தி, படைபெயர்.

24. வைரவ ஊர்தி குமலிசு லம்படை.

வைரவன் ஊர்தி-குமலி; வைரவன் படை-குலம்.

(2)

ஐயனார் பெயர்.

25. சாத வாகனன் கோழிக் கொடியோன்
சாத்தன் வெள்ளை யானை வாகனன்
காரிசெண் டாயுதன் கடனிற வண்ணன்
பூரணை சேள்வன் புட்கலை மணா
னாரிய னறத்தைக் காப்போன் யோகி
யாரிகர புத்திர னையன் பெயரே.

ஐயனார் பெயர்:—சாதவாகனன், கோழிக்கொடியோன், சாத்தன்,
வெள்ளையானைவாகனன், காரி, செண்டாயுதன், கடனிறவண்

ணன், பூரணகேள்வன், புட்கலைமணுடன், ஆரியன், அறத்
தைக்காப்போன், யோகி, அரிகரபுத்திரன். (கூட)

ஐயனார் ஊர்தி, கோடியின் பெயர்.

26. காரி யூர்தி காரிக் குதிரை
கோழிக் கொடியு மாரு மென்ப.

ஐயனார் ஊர்தி - காரிக் குதிரை; ஐயனார் கொடி - கோழிக்கொடி.

மாகாளியின் பெயர்.

27. குமரி சண்டிகை குண்டலி நீலி
வலவை பைரவி கௌமாரி மாதரி
மாயை வீரி மதங்கி யாமனை
சூரிவே தாளி கங்காளி யோகினி
சூவிசா முண்டி தார காரி
யாரியை தேவி வல்லணங் கையை
யலகைக் கொடியாண் மாலினி முக்கண்ணி
பதுமையெண் டோளி பத்திரி யாரணி
யாளி யூர்திமா காளி பெயரே.

மாகாளியின் பெயர்:—குமரி, சண்டிகை, குண்டலி, நீலி, வல்லை, பைரவி, கௌமாரி, மாதரி, மாயை, வீரி, மதங்கி, யாமனை, சூரி, வேதாளி, கங்காளி, யோகினி, சூவி, சாமுண்டி, தாரகாரி, ஆரியை, தேவி, வல்லணங்கு, ஐயை, அலகைக்கொடியாள், மாலினி, முக்கண்ணி, பதுமை, எண்டோளி, பத்திரி, ஆரணி, யாளியூர்தி. (கூக)

மாகாளி ஊர்தி, கொடி, படையின் பெயர்.

28. ஊர்தி சிங்க முயர்கொடி யலகை
சூலம் பளையெனச் சொல்லப் படுமே.

மாகாளியின் ஊர்தி - சிங்கம்; மாகாளியின் கொடி - அலகை;
மாகாளியின் படை - சூலம். (கூ)

இடாகினியின் பெயர்.

29. வஞ்சனி மாயவள் வலவை யிடாகினி.
இடாகினியின் பெயர்:—வஞ்சனி, மாயவள், வலவை. (கூ)

யோகினியின் பெயர்.

30. சன்மினி சூர்மகள் யோகினி பெயரே.
யோகினியின் பெயர்:—சன்மினி, சூர்மகள். (கூ)

யோகினியின் கொடி, ஊர்தியின் பெயர்.

31. பேய்கொடி வாகன மோரி யாகும்.

யோகினியின் கொடி - பேய்; யோகினியின் ஊர்தி - ஓரி. (உ)

துர்க்கையின் பெயர்.

32. அந்தரி மகிடற் காய்ந்தா னையை
விந்தையம் பணத்தி விசையெண் டோளி
மாலுக் கினையாள் பகவதி சயமகள்
பாலைக் கிழத்தி வீரச் செல்வி
கௌரிகாத் தியாயனி சங்க ராயுகி
யமரி குமரி யருங்கலை யூர்கி
சமரி கன்னி சபைவாட் படையாள்
சூலி யாரியை நீலி சண்டிகை
வெற்றி மேதித் தலைமிசை நின்றாள்
கொற்றவை நாரா யணினூர்க்கை பெயரே.

துர்க்கையின் பெயர்:—அந்தரி, மகிடற்காய்ந்தாள், ஐயை, விந்தை, அம்பணத்தி, விசயை, எண்டோளி, மாலுக்கினையாள், பகவதி, சயமகள், பாலைக்கிழத்தி, வீரச்செல்வி, கௌரி, காத்தியாயனி, சங்கராயுகி, அமரி, குமரி, கலையூர்தி, சமரி, கன்னி, சபை, வாட்படையாள், சூலி, ஆரியை, நீலி, சண்டிகை, மேதித்தலை மிசைநின்றாள், கொற்றவை, நாராயணி. (உக)

துர்க்கையின் படை, ஊர்தியின் பெயர்.

33. கைவாள் படைவா கனங்கலை யாகும்.

துர்க்கையின் படை-கைவாள்; துர்க்கையின் ஊர்தி - கலை. (உ)

காகோள் பெயர்.

34. காடுகாண் மோடி காரிதாய் கொற்றி
மாரி சூரி வடுகிமு தணங்கே.

காகோள் பெயர்:—மோடி, காரிதாய், கொற்றி, மாரி, சூரி, வடுகி, முதணங்கு. (எ)

சத்தமாதர்கள் பெயர்.

35. பிரமாணி நாரா யணிமா யேசுரி
கௌமாரி வராகி யுருத்தி ராணி
யிந்தி ராணியென் றெழுவகை மாதர்.

சத்தமாதர்கள் பெயர்:—பிரமாணி, நாராயணி, மாயேசுரி, கௌமாரி, வராகி, உருத்திராணி, இத்திராணி. (எ)

சத்தமாதர்கள் ஊர்தியின் பெயர்.

36. அன்ன மேறு விடையே யலகை
மஞ்சை களிது கலுழனு மூர்தி.

சத்தமாதர்கள் ஊர்தியின் பெயர்:—பிரமாணிக்கு அன்னர், வராசிக்கு ஏறு, மாயேசரிக்கு விடை, உருத்திராணிக்கு அலகை, கௌமாரிக்கு மஞ்சை, இந்திராணிக்குக் களிது, நாராயணிக்குக் கலுழன். (எ)

சத்தமாதர்கள் படையின் பெயர்.

37. மஹதண்டு சூலம் பிணை மெஃகம்
வச்சிர மாழி வன்படை யாகும்.

சத்தமாதர்கள் படையின் பெயர்:—பிரமாணிக்கு வேதம், வராசிக்குத் தண்டு, உருத்திராணிக்குச் சூலம், மாயேசரிக்கும் பிணைம், கௌமாரிக்கு வேல், இந்திராணிக்கு வச்சிராயுதம், நாராயணிக்குச் சக்கரம். (எ)

வீட்டுணுவின் பெயர்.

38. மாதவ னெடியோன் மாயவன் சநார்த்தனன்
சிதரன் பதும நாபன் நிருமால்
கொண்டல் வண்ணன் கோவிந்தன் முகுந்தன்
விண்டுவன மாலி வாமன் வாமனன்
நிரிவிக் கிரமன் நிருமறு மார்பன்
கேசவன் வரதன் முராரி யனந்தன்
காவற் கடவுள் காகுத்த னச்சுத
னாவணைச் செல்வ னறிதுயி லமர்ந்தேதான்
சக்கரா யுதனை சார்ங்க பாணி
தண்கடல் வண்ணன் சலச விலைசன
னுலகனை யளந்தேர னுலக முண்டோன்
படிமுழு திடந்தேர னலகைமுலை யுண்டோன்
முமே தரனை செளரிமது சூதன
னுகி பீதாம் பரனை வராகன்
நிருமகள் பூமி கொழுகன் கண்ண
னுவண வூர்தி யுவண முயர்த்தேதான்
பஞ்சா யுதன்பார் தாமன் பகவன்
பூவை வண்ணன் புணரியிற் றுயின்றேறன்
பிரமன் றந்தை பின்னை கேள்வன்
சங்க மேந்தி நார சிங்க
னிருடி கேசன் றசுவவ தாரன்

குறள நெடுமால் வலவன் கரியோ
 ஊந்தி பூக்கோ னந்தகோ பாலன்
 வாச தேவன் றுளப மௌலிய
 னனந்த சயனன் வைகுந்த நாத
 னுயிரம் பெயரோ னரிமா லென்றிவை
 நாராயணன்றிரு நாம மாக்கும்.

வீட்டுணுவின் பெயர்:—மாதவன், நெடியோன், மாயவன், சமர்த்த
 னன், சீதான், பதுமநாபன், திருமால், கொண்டல்வண்ணன்,
 கோவிந்தன், முகுந்தன், விண்டு, யனமாலி, வாமன், வாமனன்,
 திரிவிக்கிரமன், திருமறுமார்பன், கேசவன், வரதன், முராரி,
 அனந்தன், காவற்கடவுள், காசுத்தன், அச்சுதன், அரவணைச்
 செல்வன், அறிதுயிலமர்த்தோன், சக்கராயுதன், சார்ங்கபாணி,
 கடல்வண்ணன், சலசவிலோசனன், உலகினையாளந்தோன், உலக
 முண்டோன், படிமுழுதிடந்தோன், அலக்மலையுண்டோன்,
 தாமோதரன், செளரி, மதுசூதனன், ஆதி, பீதாம்பரன், வரா
 சன், திருமகன்கொழுநன், பூமிகொழுநன், கண்ணன், உவண
 ளூர்தி, உவணமுயர்த்தோன், பஞ்சாயுதன், பரஞ்சாமன், பக
 வன், பூவைவண்ணன், புணரியிறுயின்றோன், பிரமன் றந்தை,
 பிள்ளைகளவன், சங்கமேந்தி, நாரசிங்ன், இருடிசேசன், தச
 வைதாரன், குறளன், நெடுமால், வலவன், கரியோன், உந்திபூத்
 தோன், நந்தகோபாலன், வாசுதேவன், தளபடுளலியன்,
 அனந்தசயனன், வைகுந்தநாதன், ஆயிரம்பெயரோன், அரி,
 மால், நாராயணன். (சுக)

இதுவுமது.

39. அருந்தம நென்பது மாங்கவன் பெயரே.

நெடி வீட்டுணுவின் பெயர்:—அருந்தமன். (ச)ஆ(எ)

வீட்டுணுவின் ஊர்தி, கொடியின் பெயர்.

40. ஊர்தி கருடனெண் கொடியு மதுவே.

வீட்டுணுவின் ஊர்தி-கருடன்; வீட்டுணுவின் கொடி-கருடன். (ச)

வீட்டுணுவின் பஞ்சாயுதத்தின் பெயர்.

41. சக்கரந் தனுவா டண்டு சங்கம்

பற்றலர் மேல்நிடும் பஞ்சாயுதமே.

வீட்டுணுவின் பஞ்சாயுதத்தின் பெயர்:—சக்கரம், தனு, வான், தண்டு,
 சங்கம். (டு)

அவற்றுள், வீட்டுணுவின் சக்கரத்தின் பெயர்.

42. சக்கரஞ் சதரிசனம்.

அவற்றுள், வீட்டுணுவின் சக்கரத்தின் பெயர்:—சதரிசனம். (ச)

விட்டுணுவின் தனுவின் பெயர்.

43. தனுவே சார்ங்கம்.

விட்டுணுவின் தனுவின் பெயர்:—சார்ங்கம்.

(க)

விட்டுணுவின் வாளின் பெயர்.

44. சயவா ணந்தகம்.

விட்டுணுவின் வாளின் பெயர்:—நாந்தகம்.

(க)

விட்டுணுவின் தண்டின் பெயர்.

45. தண்டுகௌ மோதகி.

விட்டுணுவின் தண்டின் பெயர்:—கௌமோதகி.

(க)

விட்டுணுவின் சங்கின் பெயர்.

46. சங்கு பாஞ்ச சன்னிய மாகும்.

விட்டுணுவின் சங்கின் பெயர்:—பாஞ்சசன்னியம்.

(க)

அரியின் தசாவதாரத்தின் பெயர்.

47. மச்சங் கூர்மம் வராக நரசிங்கம்

வாமனன் பாசு ராம னிராமன்

பலபத் திரனே கண்ணன்வரு கற்கியென்

றிவையொரு பத்து மரியவ தாரம்.

அரியின் தசாவதாரத்தின் பெயர்:—மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன், பாசாராமன், இராமன், பலபத்திரன், கண்ணன், கற்கி.

(க)

48. மூவைந்தவதாரத்தின் பெயர்.

48. சனகன் சனந்தனன் சனகுதன் சனற்குமார

னரநா ராயணன் கபிலன் ஐடப

ராத அயக்கிரீவன் தத்தாத் திரேயன்

மோகினி வேள்வியின் பதியே வியாதன்

றன்வந் திரியே பௌத்த நென்றாங்

கின்னமு வைந்து மரியவ தாரம்.

48. மூவைந்தவதாரத்தின் பெயர்:—சனகன், சனந்தனன், சனகுதன், சனற்குமாரன், நானாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்கிரீவன், தத்தாத் திரேயன், மோகினி, வேள்வியின்பதி, வியாதன், தன்வந்திரி, பௌத்தன்.

(க)

பலராமனொழிய மற்ற மூர்த்தங்களின் பெயர்.

49. வெற்றிக் கலப்பைப் படையோ நொழியப்
புத்த நென்று புகலப் படுமே.

பலராமனொழிய மற்ற மூர்த்தங்களின் பெயர்:—புத்தன்.

(ச)

திருமகளின் பெயர்.

50. பொருளின் செல்வி பொறியரிப் பிரியை
மலர்மக ளிந்திரை மரவே யிலக்குமி
கமலை யாக்கம் பதுமைசி தேவி
தாக்கணங் கிளையா டண்கடற் பிறந்தாண்
மாறிரு மாற்பினண் மாமறைத் தலைவி
செய்யாள் பூமக டிருமகள் பெயரே.

திருமகளின் பெயர்:—பொருளின் செல்வி, பொறி, அரிப்பிரியை, மலர்மகன், இர்திரை, மா, இலக்குமி, கமலை, ஆக்கம், பதுமை, சிதேவி, தாக்கணங்கு, இளையாள், கடற்பிறந்தாள், மாறிருமாள் பினள், பறைத்தலைவி, செய்யாள், பூமகள். (சு)

பலபத்திரன் பெயர்.

51. இரேவதி கொழுநன் குண்டல் னுரோகணி
தநய லீலாம் பான லாயுத
னச்சுதன் முன்னேன் காம பால
னநத்தன் வெள்ளை காளிந்தி மர்த்தனன்
பனந்துசன் முசலி கருந்துகி லுடையன்
பலதே வன்பல பத்திரன் பெயரே.

பலபத்திரன் பெயர்:—இரேவதி, கொழுநன், குண்டலன், உரோகணி தநயன், நீலாயுதன், அலாயுதன், அச்சுதன்முன்னேன், காம பாலன், அநத்தன், வெள்ளை, காளிந்திமர்த்தனன், பனந்துசன், முசலி, கருந்துகி லுடையன், பலதேவன். (சு)

பலபத்திரன் படை, கோடியின் பெயர்.

52. படையே கலப்பை கொடிபனை யாகும்.

பலபத்திரன் படை - கலப்பை; பலபத்திரன் கொடி - பனை.

(உ)

காமன் பெயர்.

53. மான்மகன் மதனன் மகரக் கொடியோன்
வேணி லரளி வில்லை வரந்த
னங்குச னங்கு னைங்குலைக் கிழவன்

நிற்குட் குடையோன் நென்றற் றேரோன்
வனசன்னில்லி மோகன் மாமலர்க் கணையோன்
மதிசுக னிரதி காந்தன் மாரன்
மனோபவன் மனோசன் மனோபு மன்மதன்
நிருமகண் னைந்தன் சம்பரா சூதன்
ஹருவிளி கடன்முர னீசான்கைதச் சரிகையன்
கந்தர்ப்பன் சித்தசன் பூவாளி பூமன்
கருப்பு வில்லி காமன் பெயரே.

காமன் பெயர்:—மான்மகன், மதனன், மகரக்கொடியோன், வேளரி
லாளி, வேள், வசந்தன், அங்கசன், அநங்கன், ஐங்கணைக்கிழ
கன், நிற்குட் குடையோன், நென்றற் றேரோன், வனசன்,
வில்லி, மோகன், மலர்க்கணையோன், மதிசுகன், இரதிகாந்தன்,
மாரன், மனோபவன், மனோசன், மனோபு, மன்மதன், நிருமகன்
மைந்தன், சம்பராசூதன், உருவிளி, கடன்முரனீசான், கைதச்
சரிகையன், கந்தர்ப்பன், சித்தசன், பூவாளி, பூமன், கருப்பு
வில்லி. (உஉ)

காமன் ஊர்தி, கொடியின் பெயர்.

54. வாகனந் தென்றன் மகரங் கொடியே.

காமன் ஊர்தி = தென்றல்; காமன் கொடி - மகரம். (உ)

காமன் வில், கணையின் பெயர்.

55. கழைய வில்லுக் கணைமல னாரந்தே.

காமன் வில் - கழை; காமன் கணை - ஐவகைமலர். (உ)

காமன் ஐங்கணையின் பெயர்.

56. வனசஞ் சூத மசோக முல்லை
சுவனே காமன் கொலுமைக் கணையே.

காமன் ஐங்கணையின் பெயர்:—தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை,
சுவனே. (உ)

காமன் ஐங்கணையின் செயலின் பெயர்.

57. உன்மத்த மதன மோகனஞ் சந்தாபம்
வசீகர ணம்மிவை மதன்கணைச் செயலே.

காமன் ஐங்கணையின் செயலின் பெயர்:—பெருமயக்கு, சிந்தாகுலர்,
புணர்ச்சிக்கிணங்குதல், மோகனம், சந்தாபம், வசீகரணம். (சு)

காண் ஐங்கணையின் அவத்தையின் பெயர்.

58. சுப்பிர யோகமும் விப்பிர யோகமுஞ்
சோகமு மோகமு மரணமு மென்றிவை
யாகு மலர்க்கணை பைந்தி னவத்தை.

காண் ஐங்கணையின் அவத்தையின் பெயர்:—சுப்பிரயோகம், விப்பிர
யோகம், சோகம், மோகம், மரணம். (இ)

அவற்றுள், சுப்பிரயோக மென்பது.

59. சுப்பிர யோகஞ் சொல்லா நினைவும்.

அவற்றுள், சுப்பிரயோகமென்பது:—பேசாதொழியாநினைவு.

விப்பிரயோக மென்பது.

60. விப்பிர யோகம் வெய்தயிர்த் திரங்கல்.

விப்பிரயோகமென்பது:—பெருமூச்செறிந்து வருந்துதல்.

சோக மென்பது.

61. சோகம் வெதுப்புத் துய்ப்பன தெவிட்டல்.

சோகமென்பது:—வெதும்பி யுணவு வெறுத்தல்.

மோக மென்பது.

62. மோக மழுங்கலு மொழிபல பிதற்றலும்.

மோகமென்பது:—அழுதலும் பிதற்றதலும்.

மரண மென்பது.

63. மரண மயர்ப்பு மயக்கமு மாகும்.

மரணமென்பது:—உயிர்சோர்தலு மயக்குதலும்.

பிரமன் பெயர்.

64. அந்தணன் மலரீரா னயனான் முகத்தோ
ஊந்தியில் வந்தோ னேதிம வாகனன்
பாரதி கொழுநன் படைப்போன் பகவ
னான னிரணிய கருப்பன் விரிஞ்சன்
வேதா விதாதா விதிசதா னந்தன்
றாதா பிதாமகன் சம்பு மான்மக
னெண்கணன் கமல யோனி பிரசாபதி
வேதன் கம்மிறை சூதன் பரமீட்டி
திசைமுகன் வானவர் முதுவன் போதன்
வரீன குரவன் மண்பொதுத் தந்தை
யனந்தன் ஞான னன்ன முயர்த்தோ
னிறைவன் மறையோன் பிரமன் பெயரே.

பிரமன்பெயர்:—அந்தணன், மலரோன், அயன், நான் முகத்தோன், உந்தியில்வந்தோன், ஒதிமவாகனன், பாரதிகொழுநன், படைப் போன், பகவன், ஆரணன், இரணியருப்பன், விரிஞ்சன், வேதா, விதாதா, விதி, சதானந்தன், தாதா, பிதாமகன், சம்பு, மான்மகன், எண்கணன், கமலயோனி, பிரசாபதி, வேதன், கம், இறை, சூதன், பரமேட்டி, திசைமுகன், வானவர்முதுவன், போதன், வரன், சூரவன், மண்பொதுத்தந்தை, அனந்தன், ஞானன், அன்னமுயர்த்தோன், சூறைவன், மறையோன். (நக)

பிரமன் ஊர்தி, படை, கோடியின் பெயர்.

65. அன்ன முர்தி யருர்ப்படை பாச
மன்னிய கதைபடை கொடிமறை யாகும்.

பிரமன் ஊர்தி - அன்னம்; பிரமன் படை - பாசம், தண்டம்; பிரமன் கொடி - மறை. (சு)

நாமகளின் பெயர்.

66. பாரதி துய்யாள் பனுவ லாட்டி
வேத முதல்வி பிராமி விமலை
வாணி வெள்ளை நிறத்தினள் வாக்கா
ணன்முகன் கிழத்தி ஞானத் திறைவி
காயத் திரியே சாவித் திரியே
நற்பா மடந்தை நன்னூன் மடந்தை
யுலக மாதா நாமக ளிசைமகள்
கலைமகள் வெண்டா மரைமகள் கண்ண
டொலையா வென்னுயிர்த் துணைவி பெயரே.

நாமகள் பெயர்:—பாரதி, துய்யாள், பனுவலாட்டி, வேதமுதல்வி, பிராமி, விமலை, வாணி, வெள்ளை நிறத்தினள், வாக்காள், ஞான முகன் கிழத்தி, ஞானத்திறைவி, காயத்திரி, சாவித்திரி, பாமடந்தை, நான்மடந்தை, உலகமாதா, இசைமகள், கலைமகள், வெண்டாமரைமகள், கண்ணுள், உயிர்த்துணைவி. (உக)

நாமகள் ஊர்தியின் பெயர்.

67. ஊர்தி பூர மாரு மென்ப.

நாமகள் ஊர்தியின் பெயர்:—பூரம்.

(க)

இந்திரன் பெயர்.

68. அமரா வதியோ னூயிரக் கண்ணன்
சதமகன் கோபதி போகிசுக் கிரந்தனன்
பாக சாதனன் வச்சிரப் படையோன்

மேக வாகனன் விண்முழு தாளி
 வாசவன் மகவான் வானவன் கௌசிக
 னாகண் டலனயி ராவதன் வலாரி
 புருகூதன் சக்கிரன் புரந்தரன் மருத்துவன்
 மருதன் கிறுவன் வரைசிற கரிந்தோ
 னரிசரி வல்லவன் திருமலி சுவர்க்கன்
 வெள்ளி நாயகன் புலவன் வேந்தன்
 புரோகிதன் சனூசி கரியவன் புனிதன்
 காண்டர வனன்மால் வெள்ளை வாரணன்
 தேவர் வேந்தன் பொன்னகர்ச் செல்வ
 னைந்தரு நாத னிந்திரன் பெயரே.

இந்திரன் பெயர்:—அமராவதி யோன், ஆயிரங்கண்ணன், சதமகன், கோபதி, போதி, சக்கிரந்தனன், பாகசாதனன், வச்சிப்படையோன், மேகவாகனன், விண்முழுதாளி, வாசவன், மகவான், வானவன், கௌசிகன், புசண்டலன், அயிராவதன், வலாரி, புருகூதன், சக்கிரன், புரந்தரன், மருத்துவன், மருதக்கிழவன், வரைசிறகரிந்தோன், அரி, சரிவல்லவன், திருமலிசுவர்க்கன், வெள்ளிநாயகன், புலவன், வேந்தன், புரோகிதன், சனூசி, கரியவன், புனிதன், காண்டரவனன், மால், வெள்ளைவாரணன், தேவர் வேந்தன், பொன்னகர்ச்செல்வன், இந்தருநாதன். (நக)

இந்திரன் தேவி பெயர்.

69. சுந்தரி சரியயி ராணிபு லோமசை
 பைந்தருச் செல்வி யிந்திரன் தேவிபெயர்.

இந்திரன் தேவி பெயர்:—சுந்தரி, சரி, அயிராணி, புலோமசை, கிந்தருச்செல்வி. (கு)

இந்திரன் மகன் பெயர்.

70. சயந்த னிந்திரன் றன்மக னாகும்.

இந்திரன் மகன் பெயர்:—சயந்தன். (க)

இந்திரன் நகரின் பெயர்.

71. ஆங்கவன் திருநக ரமரா வதியே.

இந்திரன் நகரின் பெயர்:—அமராவதி. (க)

இந்திரன் யானையின் பெயர்.

72. ஒங்கிய ஓந்தி வெள்ளையி ராவதம்.

இந்திரன் யானையின் பெயர்:—அயிராவதம். (க)

இந்திரன் குதிரையின் பெயர்.

73. மெச்சிய பரிமா வுச்சைச் சிரவம்.

இந்திரன் குதிரையின் பெயர்:—உச்சைச்சிரவம்.

(க)

இந்திரன் படை, கோடியின் பெயர்.

74. வச்சிரம் படையே வண்கொடி யிடியாம்.

இந்திரன் படை-வச்சிரம்; இந்திரன் கொடி-இடி.

(உ)

இந்திரன் மண்டபத்தின் பெயர்.

75. மண்டபஞ் சயந்தம்.

இந்திரன் மண்டபத்தின் பெயர்:—சயந்தம்.

(ச)

இந்திரன் மாளிகையின் பெயர்.

76. மாளிகை வசந்தம்.

இந்திரன் மாளிகையின் பெயர்:—வசந்தம்.

(ச)

இந்திரன் பண்டாரத்தின் பெயர்.

77. பண்டா ரப்பெயர் பகரிற் சுதன்மம்.

பண்டாரத்தின் பெயர்:—சுதன்மம்.

(ச)

இந்திரன் நந்தனவனத்தின் பெயர்.

78. அந்தண் கற்பகச் சோலைநந் தனவனம்.

இந்திரன் நந்தனவனத்தின் பெயர்:—கற்பகச்சோலை.

(ச)

இந்திரன் சேமநிதிப் பெயர்.

79. சேம நவநிதி.

இந்திரன் சேமநிதிப் பெயர்:—நவநிதி.

(ச)

இந்திரன் கோவின் பெயர்.

80. கோக் காமதேனு.

இந்திரன் கோவின் பெயர்:—காமதேனு.

(ச)

இந்திரன் உணவின் பெயர்.

81. உணவ தமுதம்.

இந்திரன் உணவின் பெயர்:—அமுதம்.

(ச)

இந்திரன் புனைவதின் பெயர்.

82. புனைவதுகற் பகமலர்.

இந்திரன் புனைவதின் பெயர்:—கற்பகமலர்.

(ச)

இந்திரன் அணிவதின் பெயர்.

83. அணிவது சிந்தா மணிசூ ளாமணி.
இந்திரன் அணிவதின் பெயர்:— சிந்தாமணி, சூளாமணி. (உ)

நாடகத்து அரம்பையர் பெயர்.

84. மேனகை யாம்பை யுருப்பசி திலோத்தமை
யான நால்வரு நாடகத் தரம்பையர்.
நாடகத்து அரம்பையர் பெயர்:—மேனகை, அரம்பை, உருப்பசி,
திலோத்தமை. (ச)

தேவர் பொதுப்பெயர்.

85. வானவ ரமுதர் வரர்புத் தேளிர்
மேலவ ரிமையவர் விண்ணவர் கடவுள்
ரமரர் புங்கவ யைய ரிலேகர்
விபுதர் தீர்த்த ரசூர்க் கமித்திர
ருயர்நிலை யோர்சூ ரும்பர் புலவ
ரண்டர் முதல்வ ராதித்தர் சுவர்க்கர்
பொன்னுல குடையோர் தேவர் பொதுப்பெயர்.
தேவர் பொதுப்பெயர்:—வானவர், அமுதர், வரர், புத்தேளிர், மேல
வர், இமையவர், விண்ணவர், கடவுள், அமரர், புங்கவர், ஐயர்,
இலேகர், விபுதர், தீர்த்தர், அசூர்க்கமித்திரர், உயர்நிலையோர்,
சூர், உம்பர், புலவர், அண்டர், முதல்வர், ஆதித்தர், சுவர்க்கர்,
பொன்னுலகுடையோர். (உச)

முப்பத்துமுத்தேவர் பெயர்.

86. ஆதித்தர் பன்னிருவ ரச்சுவினிக ளிருவ
ரீசர் பதினொருவ ரெண்மர் வசக்க
ளாக முப்பத்து மூவர்தம் பெயரே.
முப்பத்துமுத்தேவர் பெயர்:—ஆதித்தர் பன்னிருவர்; அச்சுவினிகள்
இருவர்; ஈசர் பதினொருவர்; வசக்கள் எண்மர். (ஈஈ)

அவற்றுள், ஆதித்தர் பன்னிருவர் பெயர்.

87. வைசுத்தன் விவச்சுதன் வாசன்மார்த் தாண்டன்
பாற்கா னிரவி யுலோகப் பிரகாச
னுலோக சாட்சி திரிவிக் கிரம
னாதித்தன் மிவாகரன் அங்கிச மாவி
யாகச் சூரியர் பன்னிரண் டென்ப.
அவற்றுள், ஆதித்தர் பன்னிருவர் பெயர்:—வைசுத்தன், விவச்சுதன்,
வாசன், மார்த்தாண்டன், பாற்கான், இரவி, உலோகப்பிரகா

சன், உலோகசாட்சி, திரிவீக்கிரமன், ஆதித்தன், திவாகரன்,
அங்கிசமாலி. (கஉ)

அச்சுவினிகள் இருவர் பெயர்.

88. அச்சுவினி தேவ ரிருவர்தம் பெயரே
யாக முப்பத்து மூவர்தம் பெயரே.
அச்சுவினிகள் இருவர் பெயர்:—அச்சுவினிகேதவர். (உ)

உருத்திரர் பதினொருவர் பெயர்.

89. மாதேவ னரணே யுருத்திரன் சங்கர
னீல லோகித னீசானன் விசயன்
வீம தேவன் பவோற்பவன் கபாலி
சௌமிய னேகா தசருருத் திரர்பெயர்.
உருத்திரர் பதினொருவர் பெயர்:—மாதேவன், அரன், உருத்திரன்,
சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோ
ற்பவன், கபாலி, சௌமியன். (கக)

அட்டவசுக்கள் பெயர்.

90. தரன் துருவன் சோம னுபச் சைவ
னனல னணிலன் பிரத்தியூசன்
பிரபாச னட்ட வசுக்கள் பெயரே.
அட்டவசுக்கள் பெயர்:—தரன், துருவன், சோமன், ஆபச்சைவன்,
அனலன், அணிலன், பிரத்தியூசன், பிரபாசன். (கி)

கடவுளர் பொதுப்பெயர்.

91. பண்ணவர் பகவர் தீர்த்தர்பட்டாரகர்
புங்கவ ரென்பவுங் கடவுளர் பொதுப்பெயர்.
கடவுளர் பொதுப்பெயர்:—பண்ணவர், பகவர், தீர்த்தர், பட்டாரகர்,
புங்கவர். (கி)

தெய்வத்தின் பெயர்.

92. சூரே யணங்கு கடவு டெய்வதந்
தேவுபுத் தேளியவு டெய்வ மாகும்.
தெய்வத்தின் பெயர்:—சூர், அணங்கு, கடவுள், தெய்வதம், தே, புத்
தேன், இயவுள். (கி)

சுரர்மகளிர் பெயர்.

93. அரமகளிர் சூர மகளி ரரம்பையர்
சுரர்மக ளிராமேனச் சொல்லப் பெறுமே.
சுரர்மகளிர் பெயர்:—அரமகளிர், சூராமகளிர், அரம்பையர், (கஉ)

தேய்வப்பெண் பெயர்.

94. அணங்குஞர் வஞ்சனை மாயவள் கன்னி
யிணங்கிய தெய்வப் பெண்பெய ராகும்.

தேய்வப்பெண் பெயர்:— அணங்கு, ஞர், வஞ்சனை, மாயவள்,
கன்னி. (டு)

மூதேவியின் பெயர்.

95. கழுதை யூர்தி காக்கைக் கொடியாண்
முகடி தெளவை கலதிமூ தேவி.

மூதேவியின் பெயர்:—கழுதையூர்தி, காக்கைக்கொடியாள், முகடி,
தெளவை, கலதி. (டு)

இதுவுமது.

96. சீர்கேடி கேட்டை கெடலணங் கேக
வேணி சேட்டை யென்ன விளம்புவர்.

சீரே மூதேவியின் பெயர்:—சீர்கேடி, கேட்டை, கெடலணங்கு, ஏக
வேணி, சேட்டை. (டு)

மூதேவி ஊர்தி, படை, கொடியின் பெயர்.

97. வாசனங் கழுதை வன்படை துடைப்பங்
காகங் கொடியெனக் கழறல் வேண்டும்.

மூதேவி ஊர்தி - கழுதை; மூதேவி படை - துடைப்பம்; மூதேவி
கொடி - காகம். (டு)

தருமதேவதையின் பெயர்.

98. மரகத வல்லி பூந நிழலினன்
பரம சுந்தரி யியக்கி பகவதி
யருகனைத் தரித்தா ளறத்தின் செல்வி
தருமதே வதையம் பாலிகை பெயரே.

தருமதேவதையின் பெயர்: — மரகதவல்லி, பூநநிழலினன், பரமசுந்
தரி, இயக்கி, பகவதி, அருகனைத்தரித்தாள், அறத்தின்செல்வி,
அம்பாலிகை. (அ)

அருகன் பெயர்.

99. புண்ணிய நெண்குணன் பொன்னையி னுதன்
பண்ணவன் பட்டா ரகனை முனைவ
னசோகர் கடவுள் பகவன்முக் குடையோ
னறவாழி வேந்த னரியனைச் செல்வன்

பூமிசை நடந்தோன் வரதன் சினேந்திர
ஒன பிறவு மருகன் பெயரே.

அருகன் பெயர்:—புண்ணியன், எண்குணன், பொன்னெயினுதன்,
பண்ணவன், பட்டராகன், முனைவன், அசோகமர்கடவன், பக
வன், முக்குடையோன், அறவாழிவேந்தன், அரியணைச்செல்
வன், பூமிசைநடந்தோன், வரதன், சினேந்திரன். (கச)

அருகன் ஊர்தி, படையின் பெயர்.

100. அருக ஊர்தி யம்புயம் படையே.

அருகன் ஊர்தி அம்புயம்; அருகன் படை-அம்புயம்.

(க)

அருகன் கொடியின் பெயர்.

101. நாடகக் காட்சி ஞானசி லங்கொடி.

அருகன் கொடியின் பெயர்:—காட்சி, ஞானம், சிலம்.

(க)

புத்தன் பெயர்.

102. பார்மிசை நடந்தோன் பகவன் புங்கவன்
றருமன் சாந்தன் முனைவன் வாமன்
புனிதன் சினன்வர னறிவன் பிடகன்
போதி வேந்தன் புத்தன் பெயரே.

புத்தன் பெயர்:—பார்மிசைநடந்தோன், பகவன், புங்கவன், தருமன்,
சாந்தன், முனைவன், வாமன், புனிதன், சினன், வான், அறி
வன், பிடகன், போதிவேந்தன்.

(கா)

குபேரன் பெயர்.

103. இருநிதிக் கிழவ னியக்கர் வேந்தன்
வடதிசைத் தலைவ னரவா களனே
யளகை யாளி யதிதனச் செல்வன்
சீரகத் தாரோன் வைச்சிர வணனே
யரனுடைத் தோழன் கின்னரர் பிரானே
மரகதன் புட்பக லூர்தி பிங்கலன்
மந்திரி தனபதி குபேரன் றன்பெயர்.

குபேரன் பெயர்:—இருநிதிக் கிழவன், இயக்கர்வேந்தன், வடதிசைத்
தலைவன், நாவாசனன், உளகையாளி, அதிதனச்செல்வன்,
சீரகத்தாரோன், வைச்சிரவணன், அரனுடைத்தோழன், கின்
னர்பிரான், மரகதன், புட்பகலூர்தி, பிங்கலன், மந்திரி, தன
பதி.

(கரு)

குபேரன் வாகனத்தின் பெயர்.

104. நரவா கனமும் புட்பகத் தேரு
மவன்வா கனமா மறியுங் காலே.

குபேரன் வாகனத்தின் பெயர்:—நரவாகனம், புட்பகத்தேர். (உ)

இயமன் பெயர்.

105. இயமனரி யந்தகன் றென்றிசைக் கிழவன்
சமனே சண்டன் சண்பன் றருமன்
நமனே மறலி தண்ட தரனே
சைமினி நகரோன் வைதரணி நதியோன்
செங்கோற் கடவு னைசவ னடுவ
னிங்குவை யமன்பெயர் கூற்று மிசைக்கும்.

இயமன் பெயர்:—இயமன், அரி, அந்தகன், தென்றிசைக்கிழவன், சமன், சண்டன், சண்பன், தருமன், நமன், மறலி, தண்டநரன், சைமினிநகரோன், வைதரணிநதியோன், செங்கோற்கடவுள், நாசவன், கிவன், கூற்று. (க)

இயமன் ஊர்தி, படையின் பெயர்.

106. எருமை யூர்தி யெறியு மொன்படை
தண்டு பாசந் தானு கும்மே.

இயமன் ஊர்தி - எருமை; இயமன்படை - தண்டு, பாசம். (ங)

காலன் பெயர்.

107. சண்டன் மறலி கூற்றுச் சமனே
வந்த மடங்கல் கான்மறலு மிசைக்கும்.

காலன் பெயர்:—சண்டன், மறலி, கூற்று, சமன், மடங்கல், கால் மறல். (ச)

காலன் படையின் பெயர்.

108. சூணிக்கும் வெம்படை கணிச்சி யாகும்.

காலன் படையின் பெயர்:—கணிச்சி. (ச)

அசுரர் பெயர்.

109. தானவர் அவுணர் தயித்தியர் கண்டகர்
மேனி கரப்போர் தருவர்கர் வண்ணர்
தேவர் பகைவர் திதிபுதல்வ மசுரர்.

அசுரர் பெயர்:—தானவர், அவுணர், தயித்தியர், கண்டகர், மேனி கரப்போர், தருவர், கார்வண்ணர், தேவர்பகைவர், திதிபுதல்வர். (சு)

மாவலியின் பெயர்.

110. வயிரோ சனனே மாவலி யவுணன்.
மாவலியின் பெயர்:—வயிரோசனன். (௪)

நிருதர் பெயர்.

111. நிசாசரர் சால கடங்கடர் நிருதர்.
நிருதர் பெயர்:—நிசாசரர், சாலகடங்கடர். (௨)

அரக்கர் பெயர்.

112. அரக்க ரிராக்கதர் யாது தானவர்
நிசாசரர் பிசிதா சனரென நிகழ்த்துப.
அரக்கர் பெயர்:—இராக்கதர், * யாதுதானவர், நிசாசரர், பிசிதாச
னர். (௪)

கந்தருவர் பெயர்.

113. கந்தருவ ரியக்கர் யாழோர் காந்தருவர்
தந்திரர் கின்னர ரென்னச் சாற்றுவர்.
கந்தருவர் பெயர்:— இயக்கர், யாழோர், காந்தருவர், தந்திரர், கின்
னார். (10)

வித்தியாதரர் பெயர்.

114. விஞ்சையர் கேசரர் வித்தியா தார்பெயர்.
வித்தியாதரர் பெயர்:—விஞ்சையர், கேசரர். (௨)

வித்தியாதரர் இடத்தின் பெயர்.

115. சேணியும் விஞ்சைப் பதியுஞ் சேடியும்
யாணர் நகரும் வித்தியா தாரிடம்.
வித்தியாதரர் இடத்தின் பெயர்:—சேணி, விஞ்சைப்பதி, சேடி,
யாணர்நகர். (௪)

பூதத்தின் பெயர்.

116. சாதகம் பாரிடங் குறள்குளி சாரதம்
மகோதரம் கிருத்திமங் கணம்பூ தப்பெயர்.
பூதத்தின் பெயர்:—சாதகம், பாரிடம், குறள், குளி, சாரதம், மகோ
தரம், கிருத்திமம், கணம். (௮)

* யாது தானவர் எனச் சொல்வகை செய்து இருபெயராகக்
கொள்ளலும் ஒன்று.

பேயின் பெயர்.

117. கடிவே தாளங் சமுது கூளி
வெறியே யலகை பிசாசு மண்ணை
மயலே சோசு மருளை வியந்தரம்
பிரீரத மழலை குணங்கு குணபாசி
பாசஞ் சாவு சவமே யள்ளை
குணபமும் பிணமும் பேய்பெயர் கூறும்.

பேயின் பெயர்:—கடி, வேதாளம், சமுது, கூளி, வெறி, அலகை, பிசாசு, மண்ணை, மயல், சோசு, மருள், வியந்தரம், பிரீரதம், அழன், குணங்கு, குணபாசி, பாசம், சாவு, சவம், அள்ளை, குணபம், பிணம். (உஉ)

சூரியன் பெயர்.

118. இனி யினன்மணி யென்றாழ் செஞ்சுடர்
பரிதி தேரோ எல்லோன் பானு
சண்ட னருக்கன் றபன னாதவ
னண்ட யோனி யாயிரக் கதிரோன்
கனலி திவாகரன் கனலோன் பாற்கா
னனலி யொளியோ னலரிமர்த் தாண்டன்
நினகரன் செங்கதி ரரி திமி ராரி
யருணன் சூரன் ஞாயிறு சவிதா
பகலே பர்க்கன் வெயிலோ னாதித்தன்
விரிச்சிகன் விரோசனன் விகர்த்தனன் மித்திரன்
வெய்யோன் கதிரோன் வெஞ்சுடர் சோதி
பகலவ னெல்லை பதங்க னாதப
னமலவ னுதய னிருள்வலி பொழுது
பகவன் சான்றோன் வேந்தன் ருபநன்
றாணி யெல்லி சாயா பதிரே
பகலோன் விண்மணி பனிப்பகை கதிரவன்
சுடரோன் மாலி சூரியன் பெயரே.

சூரியன் பெயர்:—இரவி, இனன், மணி, என்றாழ், செஞ்சுடர், பரிதி, தேரோன், எல்லோன், பானு, சண்டன், அருக்கன், தபனன், ஆதவன், அண்டயோனி, ஆயிரக்கதிரோன், கனலி, திவாகரன், கனலோன், பாற்கான், அனலி, ஞாயியோன், அலரி, மார்த்தாண்டன், நினகரன், செங்கதிர், அரி, திமிராரி, அருணன், சூரன், ஞாயிறு, சவிதா, பகல், பர்க்கன், வெயிலோன், ஆதித்தன், விரிச்சிகன், விரோசனன், விகர்த்தனன், மித்திரன், வெய்யோன், கதிரோன், வெஞ்சுடர், சோதி, பகலவன், எல்லை, பதங்கன், ஆதபன், அழலவன், உதயன், இருள்வலி.

பொழுது, பகவன், சான்றோன், வேந்தன், தாபநன், தரணி, எல்லி, சாயாபதி, பகலோன், விண்மணி, பனிப்பகை, கதிரவன், சுடரோன், மாலி. (௬௪)

சூரியமண்டிலத்தின் பெயர்.

119. விசய மென்பது வெங்கடிகர் மண்டிலம்.

சூரியமண்டிலத்தின் பெயர்:—விசயம். (௧)

சூரிய கிரணத்தின் பெயர்.

120. கரமே தீவிரம் கோகிரணங்கடிகர்.

சூரிய கிரணத்தின் பெயர்:—கரம், தீவிரம், கோ, கடிகர். (௨)

வெயிலின் பெயர்.

121. கோடை யென்றா மெல்லொளி வெயிலெனல்.

வெயிலின் பெயர்:—கோடை, என்றாழ், எல், ஒளி. (௩)

இதுவுமது.

122. ஆதவ மென்பது மப்பெயர்க் குரித்தே.

கேடி வெயிலின் பெயர்:—ஆதவம். (௪)

உதயத்தின் பெயர்.

123. விடியல் வைகறை புலரி யுதயம்.

உதயத்தின் பெயர்:—விடியல், வைகறை, புலரி. (௫)

கழிவுநாளின் பெயர்.

124. கழிவு நாளே காலி வைகல்.

கழிவுநாளின் பெயர்:—காலி, வைகல். (௬)

அந்தியின் பெயர்.

125. சந்தி மலை சாய மென்றிவை
யந்தியின் பெயர்கோ தூழியு மாகும்.

அந்தியின் பெயர்:—சந்தி, மலை, சாயம், கோ தூழி. (௭)

நடுப்பகலின் பெயர்.

126. மத்தி யான நண்பக னடுப்பகல்.

நடுப்பகலின் பெயர்:—மத்தியானம், நண்பகல். (௮)

இதுவுமது.

127. உச்சியு முருமமு மப்பெயர்க் குரித்தே.
ஷெ நடுப்பகலின் பெயர்:—உச்சி, உருமம்.

(உ)

சாமத்தின் பெயர்.

128. யாம மென்பது சாம மாகும்.
சாமத்தின் பெயர்:—யாமம்.

(க)

பகலின் பெயர்.

129. எல்லுத் திவசந் தினந்திவா வும்பகல்.
பகலின் பெயர்:—எல், திவசம், தினம், திவா.

(ச)

அருக்கன் ஊர்தியின் பெயர்.

130. தனிக்காற் பொற்றே ரருக்க னூர்கி.
அருக்கன் ஊர்தியின் பெயர்:—ஒற்றையாழித்தேர், பொற்றேர்.

(உ)

அருக்கன் தேர்ப்புரவியின் பெயர்.

131. ஓரேழ் புரவி யுடையன வதற்கே.
அருக்கன் தேர்ப்புரவியின் பெயர்:—ஏழ்புரவி.

(க)

அருக்கன் தேர்ப்பாகன் பெயர்.

132. ஆதித்தன் பாக னருண னாகும்.
அருக்கன் தேர்ப்பாகன் பெயர்:—அருணன்.

(ச)

சந்திரன் பெயர்.

133. இந்து சசியிம கிரணன் றண்சுட
ருடுபதி தாரா பதியே யம்புலி
யமுத கதிரோன் சிதன் குாங்கி
விதுநிலவு வல்லோன் வேந்தன் றண்ணவன்
கலையோன் மதியே களங்கன் குபோ
னலவன் பணிக்கதிர் குமுத சகாய
னலவன் கலாநிதி நிசாகா னிசாபதி
யிரவோ னிராக்கதிர் தானவன் சுதாகா
ஊடுவேந்தன் பிறைமுயற் கூடு பசுங்கதிர்
சந்திரன் றிங்கள் சோமன் றன்பெயர்.

சந்திரன் பெயர்:—இந்து, சசி, இமகிரணன், தண்சுடர், உடுபதி, தாராபதி, அம்புலி, அமுதகதிரோன், சிதன், குாங்கி, விது.

நிலவு, உல்லோன், வேந்தன், தண்ணவன், கலையோன், மதி,
கனங்கன், குபேரன், ஆலோன், பனிக்கதிர், குமுதசகாயன்,
அலன், கலாநிதி, நிசாகரன், நிசாபதி, இராவோன், இராக்
கதிர், தானவன், சதாசான், உடுவேந்தன், பிறை, முயற்கூடு,
பசங்கதிர், திங்கள், சோமன். (௩௬)

நிலவின் பெயர்.

134. நிலவின் பெயர் சந்திரிகை யென்ப.
நிலவின் பெயர்:—சந்திரிகை. (க)

பிறை நிரம்பலின் பெயர்.

135. கலைபிறை நிரம்பல் கருதுங் காலே.
பிறை நிரம்பலின் பெயர்:—கலை. (க)

சந்திரன் ஊர்தியின் பெயர்.

136. வெண்மதி யூர்தி விமான மாசும்.
சந்திரன் ஊர்தியின் பெயர்:—விமானம். (க)

இரவின் பெயர்.

137. யாம நத்தம் யாமினி வகுஞ்சஞ்
சாமங் கங்கு னிசாநிசி திமிரம்
எல்லியு மல்லு மிரவின் பெயரே.
இரவின் பெயர்:—யாமம், நத்தம், யாமினி, வகுஞ்சம், சாமம், கங்
குல், நிசா, நிசி, திமிரம், எல்லி, அல். (க)

சேவ்வாயின் பெயர்.

138. அழலவன் பெளம னங்கா ரகனே
குருதி வக்கிரன் குசனே மங்கல
ஊர லுதிர னரத்த னறிவ
னழலே யுலோகிதன் செந்தீ வண்ணன்
சேயிவை செவ்வாய் சிறந்த பெயரே.
சேவ்வாயின் பெயர்:—அழலவன், பெளமன், அங்காரகன், குருதி,
வக்கிரன், குசன், மங்கலன், ஆரல், உதிரன், அரத்தன், அறி
வன், அழல், உலோகிதன், செந்தீவண்ணன், சேய். (கடு)

புதன் பெயர்.

139. அருணன் கணக்க னறிஞன் சாமன்
மதிமகன் மேதை மாறேப் பாகன்
புந்தி தூதன் பச்சை புதனே.

புதன் பெயர்:—அருணன், கணக்கன், அறிஞன், சாமன், மதிமகன், மேதை, மால், தேர்ப்பாகன், புந்தி, தூதன், பச்சை. (கக்)

வியாழன் பெயர்.

140. ஆசான் மந்திரி யாண்டளப் பான்பொன்
பீதகன் சரகுரு பிரகற்பதி சீவன்
நேவ மந்திரி சித்தன் சிகண்டிசன்
மேவிய வந்தன் னரசனும் விபாழன்.

வியாழன் பெயர்:—ஆசான், மந்திரி, ஆண்டளப்பான், பொன், பீதகன், சரகுரு, பிரகற்பதி, சீவன், தேவமந்திரி, சித்தன், சிகண்டிசன், அந்தணன், அரசன். (கட)

வெள்ளியின் பெயர்.

141. தைத்திய மந்திரி சல்லியன் சைத்தியன்
மழைக்கோள் சுங்கன் கவிபுகர் பிரசுரன்
பார்க்கவன் சக்கிர னொள்ளியோன் பளிங்கு
காப்பியன் சிதனை யுசனன்வெள் ளியின்பெயர்.

வெள்ளியின் பெயர்:—தைத்தியமந்திரி, சல்லியன், சைத்தியன், மழைக்கோள், சுங்கன், கவி, புகர், பிரசுரன், பார்க்கவன் சக்கிரன், ஒள்ளியோன், பளிங்கு, காப்பியன், சிதன், உசனன். (கடு)

சனியின் பெயர்.

142. சதிரமக நீலன் சாவகன் காரி
முதமகன் மேற்கோண் மந்தன் முடவன்
சௌரி பங்கு சந்தில் சனிப்பெயர்.

சனியின் பெயர்:—சதிரமகன், நீலன், சாவகன், காரி, முதமகன், மேற்கோள், மந்தன், முடவன், சௌரி, பங்கு, சந்தில். (கக)

இராகுவின் பெயர்.

143. தமமே கரும்பாம் பேயிராகு வாகும்.

இராகுவின் பெயர்:—தமம், கரும்பாம்பு. (உ)

கேதுவின் பெயர்.

144. செம்பாம் பேசிக கொடிகேது வாகும்.

கேதுவின் பெயர்:—செம்பாம்பு, சிகி, கொடி. (உ)

அனந்தன் பெயர்.

145. அனந்தன் போக வதிக்கிறை சேடன்.

அனந்தன் பெயர்:—போகவதிக்கிறை, சேடன். (உ)

வாரத்தின் பெயர்.

146. வாசரங் கிழமை வார மாகும்.
வாரத்தின் பெயர்:—வாசரம், கிழமை.

(உ)

அச்சுவினியின் பெயர்.

147. இரலை யைப்பசி யாடுழறு தலைநாள்
புரவி மருத்துவ நாள்ச் சுவினி.

அச்சுவினியின் பெயர்:—இரலை, ஐப்பசி, யாழ், ஏறு, தலைநாள்,
புரவி, மருத்துவநாள்.

(எ)

பரணியின் பெயர்.

148. காடு கிழவீ வான் பூத மடுப்புத்
தாழி பெருஞ்சோறு தருமனான் முக்கூட்டுப்
போதம்ப பணிப்பெயர் தாசியு மாகும்.

பரணியின் பெயர்:—காடு, கிழவோன், பூதம், அடுப்பு, தாழி, சோறு,
தருமனான், முக்கூட்டு, போதம், தாசி.

(ஐ)

கார்த்திகையின் பெயர்.

149. அறுமீ னங்கி நாளே யளக்க
செரிநர ளளகிறு னாவிதன் வாணன்
றழலே யாரல் கார்த்திகை தன்பெயர்.

கார்த்திகையின் பெயர்:—அறுமீன், அங்கிராள், அளக்கர், எரிநான்,
அளகு, இரூல், நாவிதன், வாணன், தழல், ஆரல்.

(ஓ)

உரோகினியின் பெயர்.

150. சகடு விமானஞ் சதியே யூற்று
லயனாள் வைய முரோகினி யாகும்.

உரோகினியின் பெயர்:—சகடு, விமானம், சதி, ஊற்றுல், அயனாள்,
வையம்.

(ஔ)

மிருகசீரிடத்தின் பெயர்.

151. மாழ்கு மான்றலை மார்கழி நரிப்புற
மதிநாண் மும்மீன் பாலை வெய்யோன்
மிருகசீ ரீடமைந் தானமும் விளம்பும்.

மிருகசீரிடத்தின் பெயர்:—மாழ்கு, மான்றலை, மார்கழி, நரிப்புறம்,
மதிநாள், மும்மீன், பாலை, வெய்யோன், ஐத்தானம்.

(ஐ)

திருவாதிரையின் பெயர்.

152. அரனாள் செங்கை மூதிரை யாதிரை.
திருவாதிரையின் பெயர்:—அரனாள், செங்கை, மூதிரை. (௩)

புனர்பூசத்தின் பெயர்.

153. அத்தி நாகழை யாவண மெரியே
புனர்தங் கரும்பிலை புனர்பூச மாசும்.
புனர்பூசத்தின் பெயர்:—அத்திநாள், கழை, ஆவணம், எரி, புனர்
தம், கரும்பு. (௪)

பூசத்தின் பெயர்.

154. குருநாள் காற்குளங் கொடிறு வண்டு
புணர்தை யாகும் பூசநாட் பெயரே.
பூசத்தின் பெயர்:—குருநாள், காற்குளம், கொடிறு, வண்டு, புண
ர்தை. (௫)

ஆயிலியத்தின் பெயர்.

155. அரவினாள் கெளவை யாயிலர யிலியம்.
ஆயிலியத்தின் பெயர்:—அரவினாள், கெளவை, ஆயில். (௬)

மகத்தின் பெயர்.

156. வேள்வி கொடுதகம் வேட்டுவன் வாய்க்கா
லாதி யெழுஞ்சனி பிதிர்நாண் மாக
மாசி யெழுவா யெழுஞ்சனி மகப்பெயர்.
மகத்தின் பெயர்:—வேள்வி, கொடுதகம், வேட்டுவன், வாய்க்கால்,
ஆதியெழுஞ்சனி, பிதிர்நாள், மாகம், மாசி, எழுவாயெழுஞ்
சனி. (௭)

பூரத்தின் பெயர்.

157. இடைய தெழுஞ்சனி யெலியே தூர்க்கை
பகவதி நாள் கணை நாவிதன் பூரம்.
பூரத்தின் பெயர்:—இடையெழுஞ்சனி, எலி, தூர்க்கை, பகவதி
நாள், கணை, நாவிதன். (௮)

உத்தரத்தின் பெயர்.

158. பங்குனி கடைய தெழுஞ்சனி பாற்குனி
மானேறு கதிர்நாண் மாரிநர னுத்தம்.
உத்தரத்தின் பெயர்:—பங்குனி, கடையெழுஞ்சனி, பாற்குனி,
மானேறு, கதிர்நாள், மாரிநாள். (௯)

அத்தத்தின் பெயர்.

159. கைம்மீன் கைனி கனலி நாளே
யைம்மீன் காமரங் களிநிலை யத்தம்.

அத்தத்தின் பெயர்:—கைம்மீன், கைனி, கனலிநான், கைம்மீன், காம
ரம், களிநு. (சு)

சித்திரையின் பெயர்.

160. நெய்மீ னறுவை நேர்வான் பயறு
நடுநா வெட்டா நாளே தச்சன்
நெரியி லின்னவை சித்திரைப் பெயரே.

சித்திரையின் பெயர்:—நெய்மீன், அறுவை, நேர்வான், பயறு, நடு
நான், துவட்டாநான், தச்சன். (ச)

சோதியின் பெயர்.

161. விளக்கே மாக்கால் வெறுறுகம் வீழ்க்கை
துளக்கங் காற்றி னாளே சோதி.

சோதியின் பெயர்:—விளக்கு, மாக்கால், வெறுறுகம், வீழ்க்கை,
துளக்கம், காற்றினான். (சு)

விசாகத்தின் பெயர்.

162. அனிலநாண் முற்றின் முறம்பவை காசி
சுளகுவி சாகத் தொல்பெய ராகும்.

விசாகத்தின் பெயர்:—அனிலநான், முற்றில், முறம்ப, வைகாசி,
சுளகு. (சு)

அனுடத்தின் பெயர்.

163. பனைதேள் பெண்ணை புற்றூளி போந்தை
யினையவை மித்திர நானு மனுடம்.

அனுடத்தின் பெயர்:—பனை, தேள், பெண்ணை, புல், தாளி, போந்
தை, மித்திரநான். (ச)

கேட்டையின் பெயர்.

164. துளங்கொளி வல்லாரை வேதி பெரியழல்
கிளந்தவிந் திரனாள் சேட்டையுங் கேட்டை.

கேட்டையின் பெயர்:—துளங்கொளி, வல்லாரை, வேதி, எரி,
அழல், இந்திரனாள், சேட்டை. (ச)

மூலத்தின் பெயர்.

165. கொக்கே தேட்கடை குருகுவி றன்றின்
முற்று மானி யசுரநாண் மூவம்.

மூலத்தின் பெயர்:—கொக்கு, தேட்கடை, குருகு, வில், அன்றில்,
ஆனி, அசுரநான். (ஏ)

பூராடத்தின் பெயர்.

166. உடைகுள முற்குள மாரி நீர்நாள்
புகலிற் பூராட நீரும் புகலும்.

பூராடத்தின் பெயர்:—உடைகுளம், முற்குளம், மாரி, நீர்நாள்,
நீர். (ஊ)

உத்திராடத்தின் பெயர்.

167. ஆடி விச்சுவ நாளே கடைக்குள
மோதிய வானியோ டத்திரா டப்பெயர்.

உத்திராடத்தின் பெயர்:—ஆடி, விச்சுவநாள், கடைக்குளம், ஆனி. (ச)

திருவோணத்தின் பெயர்.

168. சோனைமா யோணன் முக்கோல் சிவண
மோண மென்ப வுலக்கையு மாகும்.

திருவோணத்தின் பெயர்:—சோனை, மாயோணன், முக்கோல், சிவ
வணம், உலக்கை. (சூ)

அவிட்டத்தின் பெயர்.

169. காகப் புள்ளே வசுக்க ணுளே
யாவணி பறவை யவிட்டப் பெயரே.

அவிட்டத்தின் பெயர்:—காகப்புள், வசுக்கணுள், ஆவணி, பறவை. (ச)

சதயத்தின் பெயர்.

170. குன்று வருண னாள்பெருஞ் செக்குச்
சுண்டன் போரிவை சதய நாளே.

சதயத்தின் பெயர்:—குன்று, வருணாள், செக்கு, சுண்டன்,
போர். (ஊ)

பூரட்டாதியின் பெயர்.

171. புரட்டாதி முற்கொழுங் கோலே நாழி
யுரைப்பர் பாதநாள் பூட் டாதி.

பூரட்டாதியின் பெயர்:—புரட்டாதி, முற்கொழுங்கோல், நாழி, பாத
நாள். (ச)

உத்திரட்டாதியின் பெயர்.

172. முரசுபிற் கொழுங்கோன் மன்ன னீப
முரைசெயி ஸ்றிவனா ஞுத்திரட் டாதி.

உத்திரட்டாதியின் பெயர்:—முரசு, பிற்கொழுங்கோல், மன்னன், னீபம், அறிவனாள். (இ)

இரேவதியின் பெயர்.

173. தொழுவே நாவாய் தோணி சூலம்
பஹி புருடநாள் கடைமீ னிரேவதி.

இரேவதியின் பெயர்:—தொழு, நாவாய், தோணி, சூலம், பஹி, புருடநாள், கடைமீன். (எ)

அருந்ததியின் பெயர்..

174. அருந்ததி சாலி வடமீ னாகும்.

அருந்ததியின் பெயர்:—சாலி, வடமீன். (உ)

விடிமீனின் பெயர்.

175. விடிமீன் பெயரே வெடியென லாகும்.
விடிமீனின் பெயர்:—வெடி.

(க)

வான்மீனின் பெயர்.

176. வான்மீன் பெயரே புச்சமென லாகும்.
வான்மீனின் பெயர்:—புச்சம்.

(ச)

வான்மீனின் பொதுப்பெயர்.

177. சிதமும் பம்முஞ் சக்கையுங் கணமு
முடுவுந்தா ரகையு மொளியும்வான் மீனே.

வான்மீனின் பொதுப்பெயர்:—சிதம், பம், சக்கை, கணம், உடு, தாரகை, ஒளி. (ஏ)

இராசியின் பெயர்.

178. மேடமு மிடபமு மிதுனமுங் கடகமுஞ்
சிக்கமுங் கன்னியுங் துலாமுந் தேளுந்
தனுவு மகரமுங் கும்பமு மீனமு
மென்னும் பெயரிவை யீரா றுள்ளு
மொப்புடை மிதுன மொழித்தல் லாதன
வப்பெயர்க் கப்பெய ரனைத்து மாகும்.

இராசியின் பெயர்:—மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகாரம், சும்பம், மீனம் என்னும் பன்னிரண்டு ராசிகளுள் மிதுனமொழிந்த வேளைய விராசிகட்கு அவ்வப் பெயர்க்குரியனவாய் வரும் பெயரினைத்தாம் அவ்வவ் இராசிகட்குக் கொள்க. (கஉ)

மிதுனத்தின் பெயர்.

179. யாமே பாடவை யிரட்டை சவைமகள்
விழவு தண்டொடு மிதுன மாமே.

மிதுனத்தின் பெயர்:—யாழ், பாடவை, இரட்டை, சவைமகள், விழவு, தண்டு. (கஉ)

இராசியின் பொதுப்பெயர்.

180. இல்லு மோரையும் பவனமு மிராசி.

இராசியின் பொதுப்பெயர்:—இல், ஓரை, பவனம். (கஉ)

சூரிய சந்திரர்க்குரிய திசையின் பெயர்.

181. கீழ்த்திசை யருக்கற்கும் வடதிசை சோமற்குஞ்
சார்க்கி யாகச் சாற்றினர் புலவர்.

சூரிய சந்திரர்க்குரிய திசையின் பெயர்:—அருக்கன்றிசை கீழ்த் திசை; சோமன்றிசை வடதிசை. (கஉ)

மூவகை வீதியின் பெயர்.

182. மேட வீதி யிடப வீதி
மிதுன வீதி யெனவொரு மூன்றே
அவைதாம்,

இருசுடர் முதலிய விபங்கு நெறியே.

மூவகை வீதியின் பெயர்:—மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி; அவை சூரிய சந்திரர் முதலிய கிரகங்கள் சஞ்சரிக்கும் வழி. (கஉ)

மேடவீதியாவது.

183. இடபஞ் சிங்க மிதுனங் கடக
மினைய நான்கு மேட வீதி.

மேடவீதியாவது:—இடபம், சிங்கம், மிதுனம், கடகம். (கஉ)

இடபவீதியாவது.

184. மீன மேடங் கன்னி துலாமு
மான விடப வீதிக்க கமைந்தன.

இடபவீதியாவது:—மீனம், மேடம், கன்னி, துலாம். (கஉ)

மிதுனவீதியாவது.

185. வில்லு மகரங் சூடமே விருச்சிகஞ்
சொல்லிய மிதுன வீதித் துறையே.

மிதுனவீதியாவது:—தனுசு, மகரம், சும்பம், விருச்சிகம், (ச)

இவற்றுள்,

186. சொன்ன விராசி தொகுத்த மாதங்கண்
மன்னிய கதிர்முதற் கோள்வரு நெறியே.

இவற்றுள், முற்கூறிய மூன்றிராசிகளுள் இ-பமுசல் விருச்சிகம்
ஈராகத் தொகுத்த மாதங்களில் சூரியன் முதலிய கிரகங்கள்
வரும் வழி.

காலத்தின் பெயர்.

187. போழ்துங் கொன்னும் பொழுதுஞ் செவ்வியும்
ஏல்வையும் வேலையு மமையமுங் காலையுங்
காலும் பதமுங் கால மாகும்.

காலத்தின் பெயர்:—போழ்து, கொன், பொழுது, செவ்வி, ஏல்வை,
வேலை, அமையம், காலை, கால், பதம். (ஈ)

கால நுட்பத்தின் பெயர்.

188. கலையுந் துடியுந் கணமுமாந் திரையும்
நொடியும் பிதிரு நுட்பமுந் திப்பமு
நிமிடமுங் கால நுட்ப மாகும்.

காலநுட்பத்தின் பெயர்:—கலை, துடி, கணம், மாத்திரை, நொடி,
பிதிர், நுட்பம், திப்பம், நிமிடம். (சு)

காலவிரைவின் பெயர்.

189. கணமுமாந் திரையுந் கால் விரைவே.

காலவிரைவின் பெயர்:—கணம், மாத்திரை. (உ)

நாழிகையின் பெயர்.

190. கடிக்கை விகலை சன்ன விருத்தை
பதமே நாழி நாழிகை யாகும்.

நாழிகையின் பெயர்:—கடிக்கை, விகலை, சன்னல், இருத்தை, பதம்,
நாழி. (ஃ)

நாளின் பெயர்.

191. அல்க நரிவாப்பக லாளியந் திவச
மேல்வை யெல்வை: நினமிவை நாளே.

நாளின் பெயர்:—அல்கல், திவா, பகல், ஆணியம், திவசம், எல்லை, எல், வைகல், தினம். (க)

முன்னேகாளின் பெயர்.

192. நென்னலு நெருகலு முன்னேகா ளாகும்.
முன்னேகாளின் பெயர்:—நென்னல், நெருகல். (உ)

பின்னேகாளின் பெயர்.

193. பிற்றையும் பின்றையும் பின்னேகா ளாகும்.
பின்னேகாளின் பெயர்:—பிற்றை, பின்றை. (உ)

திதியின் பெயர்.

194. திதியே பக்கம்.
திதியின் பெயர்:—பக்கம். (க)

மாதத்தின் பெயர்.

195. மதியே திங்கண் மாதமாகும்.
மாதத்தின் பெயர்:—மதி, திங்கள். (உ)

ஒருகலைவரு மதிநாளின் பெயர்.

196. ஒருகலை வருமதி நாள்சினீ வாலி.
ஒருகலைவரு மதிநாளின் பெயர்:—சினீவாலி. (க)

அமாவாசையின் பெயர்.

197. குகுவமா வாசை.
அமாவாசையின் பெயர்:—குகு. (க)

முதற்பக்கத்தின் பெயர்.

198. பக்க முதலது நந்தை யாகும்.
முதற்பக்கத்தின் பெயர்:—நந்தை. (அது வருமாறு: சு. சு. கக. நந்தை)

இரண்டாம் பக்கத்தின் பெயர்.

199. பத்திரை பென்பது இரண்டாம் பக்கம்.
இரண்டாம் பக்கத்தின் பெயர்:—பத்திரை. (உ. எ. கஉ. பத்திரை)

மூன்றாம் பக்கத்தின் பெயர்.

200. மூன்றே சயை பக்கம்.
மூன்றாம் பக்கத்தின் பெயர்:—சயை. (ந. அ. கந. சயை)

நான்காம் பக்கத்தின் பெயர்.

201. நான்கே யிருத்தை.

நான்காம் பக்கத்தின் பெயர்:—இருத்தை. (ச. கூ. கச. இருத்தை.)

ஐந்தாம் பக்கத்தின் பெயர்.

202. ஐந்தாம் பூரணை யாகும்.

ஐந்தாம் பக்கத்தின் பெயர்:—பூரணை. (இ. ௧௦. ௧௩. பூரணை.)

பூரணையின் பெயர்.

203. அனுமதி பவ்வம் பூரணை யிடைபுவா.

பூரணையின் பெயர்:—அனுமதி, பவ்வம், இடை, உவா. (ச)

கார்காலத்தின் பெயர்.

204. நவங்கார் காலம்.

கார்காலத்தின் பெயர்:—நவம். (க)

கூடீர் காலத்துக்குங் கொடும்பனிக் காலத்துக்கும் பெயர்.

205. கூடீர் காலமுங் கொடும்பனிக் காலமு

மிரண்டு காலமுஞ் சிசிர மாகும்.

கூடீர்காலத்துக்குங் கொடும்பனிக்காலத்துக்கும் பெயர்:—சிசிரம். (க)

இளவேனிலின் பெயர்.

206. மாதவம் வசந்த மதுவிள வேனில்.

இளவேனிலின் பெயர்:—மாதவம், வசந்தம், மது. (ங)

கோடிய வேனிலின் பெயர்.

207. கோடை சமஞ்சசி கோடிய வேனில்.

கோடியவேனிலின் பெயர்:—கோடை, சமம், சசி. (ங)

208. பருவமு மிருதுவும் பகரி லொன்றே.

பருவமும் இருதுவு மொருபொருட் கிளவி. (க)

அறுவகைப் பருவகாலப் பெயர்.

209. காரே கூடீர் முன்பனி பின்பனி

சீரிள வேனில் முதுவேனி லென்றாங்

கிருமூன் றுவகைப் பருவந் தானே.

அறுவகைப் பருவகாலப் பெயர்:—கார், கூடீர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். (ச)

அவைதாம்,

210. ஆவணி முதலா வீரண்டி ரண்டாக
மேவிய திங்க ளெண்ணினர் கொளவே.

அவைதாம்:—ஆவணி, புரட்டாதி-கார்; ஐப்பசி, கார்த்திகை - கூடீர்;
மாரகழி, தை-மூன்பனி; மாசி, பங்குனி - பின்பனி; சித்திரை,
வைகாசி-இளவேனில்; ஆனி, ஆடி-முதவேனில். (சு)

அறுவகை இருதுவின் பெயர்.

211. வசந்தம் கிரீடம் வருடஞ் சரமே
யேமந்தஞ் சிசிரமென வீருதுவா றுகும்.

அறுவகை இருதுவின் பெயர்:—வசந்தம், கிரீடம், வருடம், சரம்,
ஏமந்தம், சிசிரம். (சு)

அவைதாம்,

212. சித்திரை முதலாச் சென்மாத மிரண்டா
வைத்தன வெண்ணிக் கொள்க வென்ப.

அவைதாம்:—சித்திரை, வைகாசி - வசந்தம்; ஆனி, ஆடி - கிரீடம்;
ஆவணி, புரட்டாதி - வருடம்; ஐப்பசி, கார்த்திகை-சரம்; மார்
கழி, தை-ஏமந்தம்; மாசி, பங்குனி-சிசிரம். (சு)

ஆண்டின் பெயர்.

213. ஆயனஞ்சமை யயனந் தெய்வதம்
வருடம் வற்சர மாண்டின் பெயரே.

ஆண்டின் பெயர்:—ஆயனம், சமை, அடனம், தெய்வதம், வருடம்,
வற்சரம். (சு)

வாழ்நாளின் பெயர்.

214. ஆயுக மாயுள் வாழ்கா ளென்ப.

வாழ்நாளின் பெயர்:—ஆயுகம், ஆயுள். (உ)

உகமுடிவின் பெயர்.

215. ஊழியு மடங்கலு முகமுடி வாகும்.

உகமுடிவின் பெயர்:—ஊழி, மடங்கல். (உ)

நால்வகை யுகத்தின் பெயர்.

216. கிரேதா திரேதா துவாபரக் கலியென
வொருநான் சென்ப யுகத்தின் பெயரே.

நால்வகை யுகத்தின் பெயர்:—கிரேதா, திரேதா, துவாபரம், கலி.(சு)

அமுதின் பெயர்.

217. அமரியுள் சதைபு மருந்து மமுதே.
அமுதின் பெயர்:--அமரி, சதை, மருந்து. (க)

தேய்வ வுணவின் பெயர்.

218. சருவும் பவியுநி வேத்தியமு மமுது
மவியுந் தேய்வ வுணவா கும்மே.
தேய்வ வுணவின் பெயர்:--சரு,பலி, நிவேத்தியம், அமுது, அவி. (க)

ஆலகாலவிடத்தின் பெயர்.

219. காள கூட மாலகால விடமே.
ஆலகாலவிடத்தின் பெயர்:--காளகூடம். (க)

ஆன்மாவின் பெயர்.

220. பசுவயிர் சீவன் புற்கலன் சேதன
னணுவிய மான னாதன் செந்து
வாவி பூத னுறவி கூத்த
னான வின்னவை யான்மா வாகும்.
ஆன்மாவின் பெயர்:--பசு, உயிர், சீவன், புற்கலன், சேதனன், அணு,
இயமானன், ஆதன், செந்து, ஆவி, பூதன், உறவி, கூத்தன். (கங)

இரண்டாவது

வானவர்வகை முற்றிற்று.

ஆகுத்திரம் டகஉ.

மூன்றாவது

ஐயர் வகை.

இருடிகள் பெயர்.

1. முனிவர் மாதவ ரிஷிங்குகண் முனைவர்
படிவ ருறுவர் பண்ணவ ரைய
ரறவேவர் தபோதன ரறிஞ ரந்தணர்
தூறவேவர் கடிந்தேவர் நேமானியர் யோகியர்
கோபங் காயந்தேவர் நீத்தேவர் மெய்யர்
தாபத ரிருடிக டம்பெய ராகும்.

இருடிகள் பெயர்:—மூனிவர், மாதவர், இலிங்கிகள், மூனைவர், படிவர், உறுவர், பண்ணவர், ஐயர், அறவோர், தபோதனர். அறிஞர், அந்சனர், துறவோர், கடிந்தோர், மோனியர், யோகியர், கோபக் காயந்தோர், நீத்தோர், மெய்யர், தாபதர். (உ௦)

சத்தவிருடிகளின் பெயர்.

2. அகத்தியன் புலத்திய னங்கிரா கௌதமன்
வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயனைன்
நிசைத்த விவர்தா மேழிருடிகளே.

சத்தவிருடிகளின் பெயர்:—அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கௌதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டேயன். (எ)

அகத்தியன் பெயர்.

3. குறுமுனி கும்ப யோனி யகத்தியன்.

அகத்தியன் பெயர்:—குறுமுனி, கும்பயோனி. (உ)

சைவதவப்பாலோர் பெயர்.

4. மாவிர தியருங் காளா முகரும்
பாசுபதருஞ் சைவதவப் பாலோர்.

சைவதவப்பாலோர் பெயர்:—மாவிரதியர், காளாமுகர், பாசுபதர். (ஊ)

நாராயண சமயத்தார் பெயர்.

5. வைணவர் * பாகவதர் நாராயண சமயத்தோர்.

நாராயண சமயத்தார் பெயர்:—வைணவர், பாகவதர். (உ)

சமணர் பெயர்.

6. சாவக ரருகர் சமண ரமணர்.

சமணர் பெயர்:—சாவகர், அருகர், அமணர். (஋)

சமண்டவத்தோர் பெயர்.

7. ஆசீவகர் தாபத ரத்தவத் தோரே.

சமண்டவத்தோர் பெயர்:—ஆசீவகர், தாபதர். (உ)

புத்தர் பெயர்.

8. புத்தர் சாக்கியர் தேரர் பெளத்தர்.

புத்தர் பெயர்:—சாக்கியர், தேரர், பெளத்தர். (஑)

* “பாகவதர் நாராயண சமயத்தோர்.” எனவும் பாடம்.

புத்த தவத்தோர் பெயர்.

9. வைத்த சீவக ரத்தவத் தோரோ.

புத்த தவத்தோர் பெயர்:—சீவகர்.

(க)

சடைமுடியோர் பெயர்.

10. முனிவர் தாபதர் சடைமுடி யோரோ.

சடைமுடியோர் பெயர்:—முனிவர், தாபதர்.

(உ)

ஒருமையின் பெயர்.

11. ஒருமை யென்ப திறையுணர் வாகும்.

ஒருமையின் பெயர்:—இறையுணர்வு.

(க)

ஒன்றென்னும் பெயர்.

12. ஒன்றெனப் படுவது வீடு பெறலே.

ஒன்றின் பெயர்:—வீடுபெறுகை.

(க)

இருமையின் பெயர்.

13. இருமை யென்ப திம்மையு மறுமையும்.

இருமையின் பெயர்:—இம்மை, மறுமை.

(உ)

இருவினையின் பெயர்.

14. இருவினை புண்ணிய பாவ மென்ப.

இருவினையின் பெயர்:—புண்ணியம், பாவம்.

(உ)

இருவகைத் தோற்றத்தின் பெயர்.

15. இருவகைத் தோற்றஞ் சராசர மென்ப.

இருவகைத் தோற்றத்தின் பெயர்:—சரம், அசரம்.

(உ)

இருசுடரின் பெயர்.

16. இருசுட ரிரவி மதிய மாகும்.

இருசுடரின் பெயர்:—சூரியர், சந்திரர்.

(உ)

இருமரபின் பெயர்.

17. இருமரபு தாய்வழி தந்தைவழி யென்ப.

இருமரபின் பெயர்:—தாய்வழி, தந்தைவழி.

(உ)

இருவகைக் கந்தத்தின் பெயர்.

18. இருவகைக் கந்த நற்கந்தந் தூர்க்கந்தம்.

இருவகைக் கந்தத்தின் பெயர்:—நற்கந்தம், தூர்க்கந்தம்.

(உ)

இருவகை அறத்தின் பெயர்.

19. இல்லறர் துறவற மிருவகை யறமே.
இருவகை அறத்தின் பெயர்:—இல்லறம், துறவறம். (உ)

இருவகைப் பொருளின் பெயர்.

20. கல்வியுஞ் செல்வமு மிருவகைப் பொருளே.
இருவகைப் பொருளின் பெயர்:—கல்வி, செல்வம். (உ)

இருவகைக் கூத்தின் பெயர்.

21. இருவகைக் கூத்து மார்க்கந் தேசிகம்.
இருவகைக் கூத்தின் பெயர்:—மார்க்கம், தேசிகம். (உ)

மும்மையின் பெயர்.

22. மும்மை யும்மையு மிட்மையு மறுமையும்.
மும்மையின் பெயர்:—* உம்மை, இம்மை, மறுமை. (உ)

முப்பொறியின் பெயர்.

23. மனமும் வாக்குங் காயமு முப்பொறி.
முப்பொறியின் பெயர்:—மனம், வாக்கு, காயம். (உ)

முச்செயலின் பெயர்.

24. படைத்தலுங் காத்தலு மழித்தலு முச்செயல்.
முச்செயலின் பெயர்:—படைத்தல், காத்தல், அழித்தல். (உ)

முக்காலத்தின் பெயர்.

25. இறந்த காலமெதிர் காலநிகழ் காலமெனச்
சிறந்த கால மூன்றெனச் செப்புவர்.
முக்காலத்தின் பெயர்:—இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம். (உ)

முவிடத்தின் பெயர்.

26. முன்னிலை படர்க்கை தன்மை முவிடம்.
முவிடத்தின் பெயர்:—முன்னிலை, படர்க்கை, தன்மை. (உ)

முக்குற்றத்தின் பெயர்.

27. காமம் வெகுளி மயக்கமுக் குற்றம்.
முக்குற்றத்தின் பெயர்:—காமம், வெகுளி மயக்கம். (உ)

* உம்மை - சுழியிறப்பு.

மூவகை மொழியின் பெயர்.

28. பட்டாங்கு பேசல் பழித்தல் புகழ்தன்
முட்டின் ருகு மூவகை மொழியே.
மூவகை மொழியின் பெயர்:—உண்மைகூறல், பழித்தல், புகழ்தல் (க)

முக்குணத்தின் பெயர்.

29. சாத்துவிக மிராசதந் தாமத முக்குணம்.
முக்குணத்தின் பெயர்:—சாத்துவிகம், இராசதம், தாமதம். (க)

அவற்றுள், சாத்துவிக குணம்.

30. ஞானந்தவ மேன்மை நல்லருண் மோனம்
வாய்மை பொறைபுல னடக்கல் சாத்துவிகம்.
அவற்றுள், சாத்துவிக குணம்:—ஞானம், தவம், மேன்மை, அருள்,
மோனம், வாய்மை, பொறுமை, புலனடக்கல். (அ)

இராசத குணம்.

31. தானந் தவமே தருமம் பேணல்
ஞானந் கல்வி நலனிறைவ தெரித
லீன மில்லா விராசத குணமே.
இராசத குணம்:—தானம், தவம், தருமம், பேணல், ஞானம், கல்வி,
நலன், கேள்வி. (ச)

தாமத குணம்.

32. நிறைபே ருண்டி நீதிகே குறக்க
மறவி பொய்சோம் பொழுக்கம் வழுவதல்
கொலையே வஞ்ச மிவைதா மதகுணம்.
தாமத குணம்:—பேருண்டி, நீதிகேடு, உறக்கம், மறதி, பொய், சோ
ம்பு, ஒழுக்கம், வழுவதல், கொலை, வஞ்சம். (க)

மூவகைத் தானத்தின் பெயர்.

33. முதலிடை கடையென மூவகைத் தானம்.
மூவகைத் தானத்தின் பெயர்:—முதல், இடை, கடை, (க)

அவற்றுள், உத்தம தானம்.

34. அறத்தி னீட்டி வரும்பொருள் புறத்துறைக்
குற்ற மூன்று மறுத்தநற் றவர்க்குக்
கொள்கெனப் பணிந்து குறையிரந் தவர்வயி
ணுள்ளமுவந் தீவ னுத்தம தானம்.

அவற்றுள், உத்தம தானம்:—உறத்தானீட்டிய பொருளை மூக்குற்ற மற்ற நற்றவத்தோரைக் கொள்கெனப் பணிந்து, குறையாந்து, மனமகிழ்ந்து கொடுத்தல்.

மத்திம தானம்.

35. ஆதுல ரத்தக ருறுப்பறைக ளாதர்
மாதர்க் கீவது மத்திம தானம்.

மத்திம தானம்:—* ஆதுலர், அந்தகர், † உறுப்பறைகள், ‡ ஆதர், மாதர், இவர்களுக்குக் கொடுப்பது. (டு)

கடைப்படு தானம்.

36. ஆர்வம் புகழே யச்சங் கைம்மாறு
காரணங் கண்ணோட்டங் கடப்பா டென்றிவை
யேழுங் கடைப்படு தான மென்ப.

கடைப்படு தானம்:—§ ஆர்வம், புகழ், அச்சம், கைம்மாறு, காரணம், கண்ணோட்டம், ¶ கடப்பாடு இவற்றைப்பற்றி யீவது. (எ)

மூவகைப் பாவ புண்ணிய வழக்கத்தின் பெயர்.

37. செய்தல் செய்வித்த லுடன்பா டென்ற
வருமுறை பாவ புண்ணிய வழக்கம்.

மூவகைப் பாவ புண்ணிய வழக்கத்தின் பெயர்:—செய்தல், செய்வித்தல், உடன்பாடு. (ஈ)

மூவுலகின் பெயர்.

38. பூமி யந்தாஞ் சுவர்க்க மென்ன
வருமுன் றலகின் பெயரென வறைவர்;

மூவுலகின் பெயர்:—பூமி, அந்தரம், சுவர்க்கம். (உ)

முச்சுடரின் பெயர்.

39. திங்கள் வெய்யோ னக்கினி யென்றிவை
முன்றுஞ் சுடரென மொழிகுவர் புலவர்.

முச்சுடரின் பெயர்:—சந்திரன், சூரியன், அக்கினி. (ஊ)

திரிககேத்தின் பெயர்.

40. திரிகுகஞ் சுக்குத் திப்பிவி யினகு.

திரிககேத்தின் பெயர்:—சுக்கு, திப்பிவி, யினகு. (஋)

* ஆதுலர் - இரப்போர். † உறுப்பறைகள் - அவயவநிழ்த்தவர்
‡ ஆதர்-பற்றுக்கோடில்லாதவர். § ஆர்வம் - வீருப்பம். ¶ கடப்பாடு - முறைமை.

திரிபலையின் பெயர்.

41. திரிபலை நெல்லி கடுக்காய் தான்றி.
திரிபலையின் பெயர்:— நெல்லி, கடுக்காய், தான்றி. (ங)

நாற்கதியின் பெயர்.

42. தேவகதி மிருககதி மக்கள் கதியே
மேவு நாக கதியென நான்கே.
நாற்கதியின் பெயர்:—தேவகதி, மிருககதி, மக்கள்கதி, நாககதி. (ச)

நால்வகை வேதத்தின் பெயர்.

43. இருக்கு வேத மெசுரு வேதஞ்
சாம வேத மதர்வண வேதமென
நால்வகை வேத நாம மாசும்.
நால்வகைவேதத்தின் பெயர்:—இருக்கு, எசுர், சாமம், அதர்வணம். (ச)

நால்வகை இழிச்சொல்லின் பெயர்.

44. குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லே
மருள்சொள் சொல்லென விழிச்சொ னான்கே.
நால்வகை இழிச்சொல்லின் பெயர்:—குறளை, கடுஞ்சொல், பயனில்
சொல், பொய்சொல்லல். (ச)

ஆடவர் நாற்குணத்தின் பெயர்.

45. அறிவு நிறையோர்ப்புக் கடைப்பிடி யென்னத்
தகுமுவை யாடவர் தற்குண நான்கே.
ஆடவர் நாற்குணத்தின் பெயர்:—அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்
பிடி. (ச)

பெண்கள் நாற்குணத்தின் பெயர்.

46. நாணமட மச்சம் பயிர்ப்பென் றின்ன
மாணிழை யவர்க்கு வருங்குண நான்கே.
பெண்கள் நாற்குணத்தின் பெயர்:—நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு.
பு. (ச)

நால்வகைப் புண்ணியத்தின் பெயர்.

47. தானங் கல்வி தவமே யொழுக்க
நால்வகைப் புண்ணிய நாம மாசும்.
நால்வகைப் புண்ணியத்தின் பெயர்:—தானம், கல்வி, தவம், ஒழுக்
கம். (ச)

உயிர்த் தோற்ற நால்வகையின் பெயர்.

48. குடல்போற் பையினு முட்டையினுந் தோன்றியும்
மெய்க்கண் ஐயர்வினு மிக்க நிலத்தினும்
ஒக்க நால்வகை யுயிர்த்தோற் றம்மே.

உயிர்த் தோற்ற நால்வகையின் பெயர்:—பை, முட்டை, வியர்வை,
நிலம். (ச)

நால்வகைப் புலமையின் பெயர்.

49. கவியே கமகன் வாதி வாக்கியென்
றிவையொரு நான்கும் புலமைக் கியல்பே.

நால்வகைப் புலமையின் பெயர்:—கவி, கமகன், வாதி, வாக்கி. (ச)

அவற்றுள், கவியின் வகை.

50. ஆசு மதுரஞ் சித்திரம்வித் தாரமெனப்
பாவகை பாடுவோன் கவியெனப் படுமே.

அவற்றுள், கவியின் வகை:—ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்
னும் நாதகவிசீர்ப் பாடுவோன் கவி என்று சொல்லப்படுவான்.

கமகன் வகை.

51. ஞாபகஞ் செம்பொரு ணடையினைப் பொருளுங்
காசின் றுரைப்போன் கமக னாகும்.

கமகன் வகை:—அரும்பொருளைச் செம்பொருணடையாகக் காட்டி
விவகரிப்போன் கமகன்.

வாதி வகை.

52. ஏதுவு மேற்கோளு மெடுத்துக் காட்டித்
தன்கோ ணிறீஇப் பிறர்கோண் மறுப்போன்
மன்பதை மதித்த வாதி யாகும்.

வாதி வகை:—காரணமு மேற்கோளு மெடுத்துக் காட்டிப் பிறர் மத
த்தை மறுத்துத் தன்மத நிறுத்துவோன் வாதி.

வாக்கி வகை.

53. அறம்பொரு ளின்பம் வீடெனுந் திறங்கள்
கேட்க வேட்க ளினியன கூறு
மாற்ற லுடையான் வாக்கி யாகும்.

வாக்கி வகை:—அறம் பொரு ளின்பம் வீடெனு நான்குறுதிகளைக்
கேட்கவும் விரும்பவும் இனியனவாக விரித்துக் கூறுவோன்
வாக்கி.

ஆசுகவி வகை.

54. கொடுத்த பொருளிற் றொடுத்த வினத்தி
னடுத்த பொழுதிற் பாடுவ தாசுகவி.

ஆசுகவி வகை:—பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்து மற்
றொருவன் பாடுகவேன்றவுடனே பாடுவது ஆசுகவி.

மதுரகவி வகை.

55. பொருளின் பொலிவுஞ் சொல்லின் றிறனுந்
தொடையுந் தொடைக்கண் விசிற்பமுந் துதைந்தங்
குருவக முதலா மலங்கா ரங்களை
யுட்கொண் டோசை பொலிவுடைத் தாசி
யுய்த்துணர் வோர்த முள்ளங் கட்டு
மால்கட லமிழ்தம்போற் பாடுவது மதுரகவி.

மதுரகவி வகை:—பொருட்செல்வம், சொல்லாற்றல், தொடை
தொடைவிகற்பஞ் செறிய வருவகமுதலிய வலங்காத்தோடி
னையைத்தா யாராய்வோர் மணங்கட்டு அமுதம்போ லினிமை
பயப்பப் பாடுவது மதுரகவி.

சித்திரகவி வகை.

56. மாலை மாற்றே சக்கராஞ் சுழிகுள
மேக பாத மெழுகூற் றிருக்கை
காதை கரப்பே கரந்துறைப் பாட்டே
தூசங் கொளலே வாவன் ஞாற்றே
பாத மயக்கே பாவின் புணர்ப்பே
கூட சதுக்கங் கோழுத் திரியே
யோரெழுத் தினத்தா னுயர்ந்த பாட்டே
யொற்றுப் பெயர்த்த வெருபொருட் பாட்டே
சித்திரப் பாவே விசித்திரப் பாவே
விகற்ப நடையே வினவுத் தரமே
சருப்பதோ பத்திரஞ் சார்ந்த வெழுத்தே
வருக்கமு மற்றும் வடநூற் கடலு
ளொருக்குடன் வைத்த வுதாரண நோக்கி
விரித்து நிறைத்து மிறைக்கங் பாட்டுத்
தெரித்துப் பாடுவது சித்திர கவியே.

சித்திரகவி வகை:—மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், எகபாதம், எழு
கூற்றிருக்கை, காசைகாப்பு, கரந்துறை, தூசங்கொளல், வா
வன்ஞாற்று, பாதமயக்கு, பாவன்புணர்ப்பு, கூடசதுக்கம், கோ
ழுத்திரி, ஒரெழுத்தினம், ஒற்றெழுத்துத்திரந்த வெருபொருட்

பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, விகற்பநடை, வினாவத்தரம், சரூப்பதோபத்திரம், எழுத்துவருத்தனம், இவை முதலிய வற்றை வடநூற் பாப்பில் முற்ற ஒதிவைத்த உதாரணங்களை யாராய்ந்து விரிவுபடக் கூறியவற்றி னியலால் * மிறைக்கவியில் வீணக்கிப் பாடுவது சித்திரகவி.

வித்தாரகவி வகை.

57. மும்மணிக் கோவையும் பன்மணி மாலைபு
மறமுந் கவிவெண் பாவும்ட லூர்ச்சியு
மியலிசை நாடக மியன்றபல் கவியுந்
கூத்துந் கிரீடையும் பாடாண்டத் துறையும்
வகுத்த வகுப்பும் விருத்தக் கவிதையும்
விரித்துப் பாடுவது வித்தார கவியே.

வித்தாரகவிவகை பெயர்:—மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கவிவெண்பா, மடலூர்தல், இயல், இசை, நாடகம், பல்வகைக்கவி, கூத்து, கிரீடை, பாடாண்டத்துறை, வகுப்பு, விருத்தகவிதை யிவை முதலியவற்றை விரித்துப் பாடுவது வித்தாரகவி.

நாற்பொருளின் பெயர்.

58. அறம்பொரு ளின்பம்வீ டெனப்பொரு ணன்சே.
நாற்பொருளின் பெயர்:—அறம், பொருள், இன்பம், வீடு. (ச)

நால்வகைக் கேள்வியின் பெயர்.

59. கற்றல் கேட்ட லவ்வழி நின்ற
லொத்த னால்வகைக் கேள்வி யாகும்.
நால்வகைக் கேள்வியின் பெயர்:—கற்றல், கேட்டல், † அவ்வழிநின்றல், ‡ ஒத்தல். (ச)

நானிலத்தின் பெயர்.

60. முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையே நால்வகை யாகும்.
நானிலத்தின் பெயர்:—முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல். (ச)

நால்வகைச் சேனையின் பெயர்.

61. யானை தேர்பரி காலா ளென்றிவை
நால்வகைத் தானை நாம மாகும்.
நால்வகைச் சேனையின் பெயர்:—யானை, தேர், பரி, காலாள். (ச)

* மிறைக்கவி = சித்திரகவி. † அவ்வழிநின்றல் = பாவனை.
‡ ஒத்தல் - நிட்டை.

நால்வகைப் பொன்னின் பெயர்.

62. சாத ரூபங் கிளிச்சிறை யாடசஞ்
சாம்பூ நதயிவை நால்வகைப் பொன்னே.
நால்வகைப் பொன்னின் பெயர்:—சாதரூபம், கிளிச்சிறை, ஆடசம்,
சாம்பூநதம். (ச)

நால்வகைப் பூவின் பெயர்.

63. கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ வேரி
புதற்பூ வென்றிவை நால்வகைப் பூவே.
நால்வகைப் பூவின் பெயர்:—கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, புத
ற்பூ. (ச)

நால்வகைப் புசிப்பின் பெயர்.

64. உண்ப தின்ப நக்குவ பருகுவ
நால்வகைப் புசிப்பி னும மாகும்.
நால்வகைப் புசிப்பின் பெயர்:—உண்பன, தின்பன, நக்குவன, பருகு
வன. (ச)

நால்வகை யூறுபாட்டின் பெயர்.

65. குத்தல் வெட்டல் செய்த லெறித
னால்வகை யூறு பாடுன நவ்வீவர்.
நால்வகை யூறுபாட்டின் பெயர்:—குத்தல், வெட்டல், எய்தல், எறி
தல். (ச)

நால்வகை உபாயத்தின் பெயர்.

66. சாம பேத தர்ன தண்டமென
நெறிபடு முபாய நான்கா கும்மே.
நால்வகை உபாயத்தின் பெயர்:—சாமம், பேதம், தானம், தண்டம். (ச)

நால்வகை நிலையின் பெயர்.

67. பைசாச மாலீட மண்டிலம் பிரத்தி
யாலீட நால்வகை நிலையா கும்மே.
நால்வகை நிலையின் பெயர்:— * பைசாசம், ஆலீடம், மண்டிலம்,
பிரத்தியாலீடம். (ச)

பஞ்சபாதவகைப் பெயர்.

68. கொலையே களவு கஞ்சுநி நிகதை
பகரும் பொய்யுடன் பஞ்சபா தகமே.

பஞ்சபாதகவகைப் பெயர்:—கொலை, கனவு, கள், குருநித்தை, பொய். (௫)

ஐவகை வினாவின் பெயர்.

69. அறியான் வினாவ லறிவொப்புக் காண்ட
லைப மறுத்த லவனறிவு தான்கோடன்
மெய்யவற்குக் காட்டலோ டைவகை வினாவே.

ஐவகை வினாவின் பெயர்:—அறியான்வினாவல், அறிவொப்புக்காண்டல், ஐயமறுத்தல், அஃனறிவுதான்கோடல், மெய்யவற்குக் காட்டல். (௫)

பஞ்சாங்கவகைப் பெயர்.

70. திதியே வாரநாள் யோகங் கரணமெனப்
பகருஞ் சோ திடப் பஞ்சாங் கம்மே.

பஞ்சாங்கவகைப் பெயர்:—திதி, வாரம், நாள், யோகம், கரணம். (௫)

பஞ்ச சயனவகைப் பெயர்.

71. மயிர்ச்சேணம் பஞ்சமெத்தை வண்படாந் தூவி
பயிற்றுந்தண் வீப்பாய் பஞ்ச சயனம்.

பஞ்ச சயனவகைப் பெயர்:—மயிர்ச்சேணம், பஞ்சமெத்தை, வண்படாம், அன்னத்தின் தூவி, * வீப்பாய். (௫)

பஞ்ச வாசவகைப் பெயர்.

72. தக்கோல மேல மிலவங்கஞ் சாதிக்காய்
கர்ப்பூர மென்றிவை கமழ்பஞ்ச வாசம்.

பஞ்ச வாசவகைப் பெயர்:—தக்கோலம், ஏலம், இலவங்கம், சாதிக்காய், கர்ப்பூரம். (௫)

பஞ்ச பூதவகைப் பெயர்.

73. நிலரீர் தேயு வாயுவா காயமென்
றிவைபுல னறிந்தீதா ரேத்துமைம் பூதம்.

பஞ்ச பூதவகைப் பெயர்:—நிலம், ரீர், தேயு, வாயு, ஆகாயம். (௫)

பஞ்சபுலன் பஞ்சேந்திரியங்களின் வகைப் பெயர்.

74. சுவையொளி யூரோசை நாற்ற மறியுங்
கருவி நாகண் மெய்செவி மூக்கே.

பஞ்சபுலன்களின் பெயர்:—சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். (௫)
பஞ்சேந்திரியங்களின் பெயர்:—நா, சண், மெய், செவி, மூக்கு. (௫)

இந்திரியத்தின் பெயர்.

75. கரணம் பொறிவாயில் கந்தமிந் திரியம்.
இந்திரியத்தின் பெயர்:—கரணம், பொறி, வாயில், கந்தம். (ச)

ஐவகைக் குசலவித்தையின் பெயர்.

76. எண்ண லெழுத லிலைகள்ளல் பூத்தொடுத்தல்
பண்ணமைந்த யாழிடுகு குசல மைந்தே.
ஐவகைக் குசலவித்தையின் பெயர்:—எண்ணல், எழுதல், இலைகள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல். (சு)

ஐவகை மெய்க்குற்றத்தின் பெயர்.

77. கொட்டாவி நெட்டை குறுகுறுப்புக் கூன்கிடை
நட்டு விழலைந்து மெய்ந்நவைக் குறியே.
ஐவகை மெய்க்குற்றத்தின் பெயர்:—கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல். (சு)

ஐவகை விரையின் பெயர்.

78. கோட்டந் துருக்கந் தகரமகி லார
மொட்டிய வைந்தும் விராயென வுரைப்பர்.
ஐவகை விரையின் பெயர்:—கோட்டம், துருக்கம், தகரம், அகில், ஆரம். (சு)

ஐவகைத் தந்தையர் பெயர்.

79. அரசன் றலைவன் றந்தை முன்னேனன்
குரவனே டைவருங் குறிப்பினிற் றந்தை.
ஐவகைத் தந்தையர் பெயர்:—அரசன், தலைவன், தந்தை, முன்னேன், குரவன். (சு)

ஐம்பால்வகைப் பெயர்.

80. ஐம்பா லென்ப தொருவ னொருத்தி
பலரொன்று பலவெனப் பகுத்தனர் புலவர்.
ஐம்பால்வகைப் பெயர்:—ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல. (சு)

ஐவகை யுணவின் பெயர்.

81. கடித்த னக்கல் பருகல் விழுங்கல்
மெல்ல லென்றிவை யைவகை யுணவே.
ஐவகையுணவின் பெயர்:—கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல். (சு)

பஞ்ச சத்தகருவியின் பெயர்.

82. தோரொனை நரம்பு கஞ்சம் பாடல்
பல்பேத பஞ்ச சத்த மாசும்.

பஞ்ச சத்தகருவிகைப் பெயர்:—தோற்கருவி, தொளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்சூக்கருவி. (௫)

ஐவகை வேள்வியின் பெயர்.

83. கடவுள் பிரமம் பூத மானிடந்
தென்புலத் தாரொன் றைவகை வேள்வி.

ஐவகை வேள்வியின் பெயர்:—கடவுள்வேள்வி, பிரமவேள்வி, பூதவேள்வி, மானிடவேள்வி, தென்புலத்தார் வேள்வி. (௫)

ஐவகைத் தாயர் பெயர்.

84. ஈன்றதா யூட்டுந்தாய் முலைத்தாய் கைத்தாய்
செவிலித் தாயென வைவகைத் தாயர்.

ஐவகைத்தாயர் பெயர்:—ஈன்றதாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய். (௫)

கான்படு திரவியம் ஐந்தின் பெயர்.

85. அரக்கிழு வின்றே னணிமயிற் பீலி
நாவி கான்படு திரவிய மைந்தே.

கான்படு திரவியம் ஐந்தின் பெயர்:—அரக்கு, இரல், தேன், மயிற் பீலி, நாவி. (௫)

கடல்படு திரவியம் ஐந்தின் பெயர்.

86. பவள முத்துச் சங்கொக் கோலை
புப்புக் கடல்படு திரவிய மைந்தே.

கடல்படு திரவியம் ஐந்தின் பெயர்:—பவளம், முத்து, சங்கு, ஓக் கோலை, உப்பு. (௫)

நாபேடு திரவியம் ஐந்தின் பெயர்.

87. செந்நெல் செவ்விள நீர்சிறு பயறு
கன்னற் சுதவி யெனப்பெயர் பெற்ற
வைந்து நன்னாட் டமைந்த திரவியம்.

நாபேடு திரவியம் ஐந்தின் பெயர்:—செந்நெல், செவ்விளநீர், சிறு பயறு, கரும்பு, வாழை. (௫)

நகர்படு திரவியம் ஐந்தின் பெயர்.

88. கண்ணாடி. பித்தன் கருங்குரங்கு காட்டாணை
மண்ணுளும் வேந்தனே டைந்து திரவியம்.

நகர்படு திரவியம் ஐந்தின் பெயர்:—கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு,
யானை, வேந்தன். (டு)

மலைபடு திரவியம் ஐந்தின் பெயர்.

89. அகில்கறி கோட்ட மொடுதக் கோலங்
குங்கும மைந்து மலைபடு திரவியம்.

மலைபடு திரவியம் ஐந்தின் பெயர்:—அகில், மிளகு, கோட்டம், தக்
கோலம், குங்குமம். (டு)

ஆறங்கத்தின் பெயர்.

90. மந்திரஞ் சூத்திர வியாகரண நிகண்டு
சந்தோ பிசுத நிருத்தஞ் சோதிட
மென்றன வேதத் தாறங்க மென்ப.

ஆறங்கத்தின் பெயர்:—மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோபிசு
தம், நிருத்தம், சோதிடம். (சு)

நன்னாட்டமைதி அறுவகைப் பெயர்.

91. செல்வம் விளையுள் பல்வளஞ் செங்கோல்
கொல்குறும் பின்மை கொடும்பிணி யின்மையென்
றிவ்வகை யாறு நன்னாட்டமைதி.

நன்னாட்டமைதி அறுவகைப் பெயர்:—செல்வம், விளையுள், பல்
வளம், செங்கோல், குறும்பின்மை, பிணியின்மை. (சு)

போகபூமி அறுவகைப் பெயர்.

92. ஆதியரி வஞ்ச நல்லரி வஞ்ச
மேமத வஞ்ச மேம வஞ்சந்
தேவ குருவ முத்தா குருவமென்ப
போக பூமி யறுவகைப் படுமே.

போகபூமி அறுவகைப் பெயர்:—ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமத
வஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தாகுருவம். (சு)

உட்பகை ஆறின் பெயர்.

93. காமன் குரோத மோக முலோப
மதமாச் சரியமுட் பகையா நென்ப.

உட்பகை ஆறின் பெயர்:—காமம், குரோதம், மோகம், உலோபம்,
மதம், மாச்சரியம். (சு)

அறுவகைச் சுவையின் பெயர்.

94. தித்தித்தல் கூர்த்த னுவர்த்தல் கார்த்தல்
கைத்தல் புளித்தலோ டறுவகைச் சுவையே.

அறுவகைச் சுவையின் பெயர்:—தித்தித்தல், கூர்த்தல், னுவர்த்தல்,
கார்த்தல், கைத்தல், புளித்தல். (சு)

அறுவகைப் புறச்சமயத்தின் பெயர்.

95. உலகாயதம் புத்தஞ் சமண மீமாஞ்சை
பாஞ்ச ராத்திரம் பாட்டா சாரிய
மீவ்வகை யாறும் புறச்சமய மாறும்.

அறுவகைப் புறச்சமயத்தின் பெயர்:—உலகாயதம், புத்தம், சமணம்,
மீமாஞ்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம். (சு)

உட்சமயம் ஆறின் பெயர்.

96. வைரவம் வாமங் காளாமுக மாவிரதம்
பாசுபதஞ் சைவமென் றுட்சமய மாறே.

உட்சமயம் ஆறின் பெயர்:—வைரவம், வாமம், காளாமுகம், மாவிர
தம், பாசுபதம், சைவம். (சு)

பெரியோர் எழுவகைப் பெற்றியின் பெயர்.

97. அறமும் பொருளு மின்பமும் மன்பும்
பொறுமையும் புகழு மதிப்பு மென்றிவை
எழுவகைப் பெற்றி பெரியோ ரியல்பே.

பெரியோர் எழுவகைப் பெற்றியின் பெயர்:—அறம், பொருள்,
இன்பம், அன்பு, பொறுமை, புகழ், மதிப்பு. (சு)

எழுவகைத் தாதின் பெயர்.

98. இரதமு முகிரமு மென்புந் தோலும்
தசையு மூனையுஞ் சக்கிலமு மென்றிவை
எழுவகைத் தாது வெனப்பெயர் பெறுமே.

எழுவகைத் தாதின் பெயர்:— † இரதம், உதிரம், என்பு, தோல்,
தசை, மூளை, சக்கிலம். (சு)

எழுவகை நதியின் பெயர்.

99. கங்கை யமுனை நருமதை சாச்சுவதி
பொங்குகா விரிகுமரி கோதா வரியென்
றேழு பெருவகை நதியென வுரைப்பர்.

* பெற்றி - தன்மை. † இரதம் - மச்சை.

எழுவகை நதியின் பெயர்:—சங்கை, யமுனை, நருமதை, சாச்சுவதி,
காவிரி, குமரி, கோதாவரி. (எ)

எழுவகை நரகத்தின் பெயர்.

100. பெருங்களிற்று வட்டங் பெருமணல் வட்ட
மெரிபரல் வட்டம் மரிபடை வட்டம்
புகையின் வட்டம் பெருங்கீழ் வட்டம்
இருளின் வட்டமென வெழுவகை நரகம்.

எழுவகை நரகத்தின் பெயர்:—பெருங்களிற்று வட்டம், பெருமணல்
வட்டம், எரிபரல் வட்டம், அரிபடை வட்டம், புகை வட்டம்,
பெருங்கீழ்வட்டம், இருள் வட்டம். (எ)

எழுவகைப் பிறப்பின் பெயர்.

101. தேவு மாவந் தாபரமும் பறவையு
மேவிய மக்க னூர்வநீ ரனவும்
பேசி லெழுவகைப் பிறப்பென மொழிப.

எழுவகைப் பிறப்பின் பெயர்:—* தே, † மா, தாபரம், பறவை, மக்
கள், ஊர்வன, நீர்வாழ்வன. (எ)

எழுவகை யோனிபேத விரிவின் பெயர்.

102. அவற்றுள்,
‡ தேவ ரீரேழ் மக்க ளொன்பான்
ரூபா மிருபா னூர்வன பன்னென்று
நீரன விலங்கு புண்ணிரல் பப்பத்தா
மாகவெண் பத்தினு விலக்க பேத
மேவும் யோனி யாமென் றுரைப்பர்.

எழுவகை யோனிபேத விரிவின் பெயர்:—தேவர் பதினான்கு தூரூயி
ரம், மக்கள் ஒன்பது தூரூயிரம், தாபரம் இருபது தூரூயிரம்,
ஊர்வன பதினொரு தூரூயிரம், நீர்வாழ்வன பத்து தூரூயிரம்,
விலங்கு பத்து தூரூயிரம், புள் பத்து தூரூயிரம், ஆக எண்பத்தி
னான்கு தூரூயிரம்.

* தே-தெய்வம்; † மா-மிருகம்.

‡ ஊர்வன பன்னென்ற மொன்பதா மானிடவர்
நீர்பறவை நாற்கா விரல்பத்தாம்—சீரிய
தெய்வம் பதினொன்றாம் தாபரங்க ணுலைநென்
றெய்தும் பிறப்பிவைக ளேழு.

அவற்றுள், தன்னை அறிந்தவர், அறியாதவரின் பெயர்.

103. தன்னை யறிந்தவர் சாயுச்சி யத்தர்
பிண்ணைப் மீண்டு பிறப்போ ரென்ப.

அவற்றுள், தன்னை அறிந்தவர் பெயர்:—சாயுச்சியத்தர்;
தன்னை அறியாதவர் பெயர்:—பிறப்போர்.

நாட்டேழ் குற்றத்தின் பெயர்.

104. வெட்டில் கிளியே நாவா யேனந்
தொட்டியர் கள்வர் சோனைப் பெருப்புய
னட்ட நாட்டேழ் குற்ற மாகும்.

நாட்டேழ் குற்றத்தின் பெயர்:—* வெட்டில், கிளி, நாவாய், ஏனம்,
தொட்டியர், கள்வர், பெருப்புயல். (எ)

அட்ட மூர்த்தவகைப் பெயர்.

105. பார்நீர் தேயு வாயுவா காயஞ்
சூரியன் சந்திர னியமான னென்ன
வாராயந் துரைத்த வட்ட மூர்த்தம்.

அட்ட மூர்த்தவகைப் பெயர்:—பார், நீர், தேயு, வாயு, ஆகாயம், சூரி
யன், சந்திரன், இயமானன். (அ)

அட்டமாசித்தீயின் பெயர்.

106. அணிமா மகிமா கரிமா விலகிமா
பிராத்தி பிராகாமிய மீசத்துவம் வசித்துவமென்
றோதற் கரிய வட்டமா சித்தி.

அட்டமாசித்தீயின் பெயர்:—அணிமா, மகிமா, கரிமா, இலகிமா,
பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம். (ஆ)

அட்டாங்க யோகத்தின் பெயர்.

107. இயம நியம மாதனம் பிராண
யாமம் பிரத்தியா காரந் தாரணை
தியானஞ் சமாதியென் றட்டாங்க யோகம்.

அட்டாங்க யோகத்தின் பெயர்:—இயமம், நியமம், ஆதனம், பிராண
யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. (அ)

அவற்றுள், இயமம் ஆவது.

108. கொல்லா ளிரத மெய்ம்மை கூறல்
கள்ளாமை பிறர்பொருட் காத வின்மை
மெய்வகை யிந்திய மடக்கலு மியமம்.

* விட்டில் எனவும் வழங்கும்.

அவற்றள், இயமம் ஆவது:—கொல்லாமை, மெய்யம்மைகூறல், கள்ளாமை, பிற்பொருட்காதலின்மை, இந்திரியமடக்கல். (௫)

நியமம் ஆவது.

109. தவமே செளசந் தத்துவநா லோர்தன்
மனமுவந் திருத்த நெய்வம் வழிபட
னினைபுங் காலே நியம மாகும்.

நியமம் ஆவது:—தவம், செளசம், தத்துவநா லோர்தல், பெற்றதகொண்டு மகிழ்தல், நெய்வம் வழிபடல். (௫)

ஆதனம் ஆவது.

110. பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சுவத்திகஞ் சுகாதன மென்ப வாதனம்.

ஆதனம் ஆவது:—பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சுவத்திகம், சுகாதனம். (சு)

பிராணாயாமம் ஆவது.

111. இரேசக பூரக கும்பக மேற்றி
வாயுவை யடக்கல் பிராண யாமம்.

பிராணாயாமம் ஆவது:—பிராணவாயுவையிரேசக பூரக கும்பகஞ் செய்தல்.

பிரத்தியாகாரம் ஆவது.

112. உரையா துபாதியை நீக்கி யுபாதியைப்
பிரியாதுண் ணைக்கல் பிரத்தியா காரம்.

பிரத்தியாகாரம் ஆவது:—சுவபாதியை நீக்கிப் பிரபஞ்சபாதியைச் சிவசொருபமாகப் பார்த்தல்.

நாரணை ஆவது.

113. உற்றயிர் பூத மனாதியி லொடுக்கித்
தற்பா நாடுத னாரணை யாகும்.

நாரணை ஆவது:—முழங்கால், குதம், இதயம், கண்டம், சபாலமாகிய இத்தானங்களிற் பிருதிவி முதலிய பஞ்சபூதங்களை யொடுக்கி, அத்தானங்களில் பிரமன் முதலிய பஞ்சமூர்த்திகளையும் பாவித்தல்.

தியானம் ஆவது.

114. அவமாம் புலத்தை யடக்கி மனாதி
சிவயோகஞ் சேர்த நியான மாகும்.

தியானம் ஆவது:—ஐம்புலத்தையும் அந்தக்காணத்தையு மடக்கிச் சிவயோகஞ் சேர்த்தல்.

சமாதி ஆவது.

115. இந்துவும் பாணுவும் விந்துவு நாதமுஞ்
சந்தியில் வைத்தல் சமாதி யாகும்.

சமாதி ஆவது:— ஆதாரதரிசனத்தையும் கிராதாரதரிசனத்தையும் கட்டு
ந்து மீதானத்து நிற்றல்.

எண்வகைக் காட்சியின் பெயர்.

116. அறமையப் படாமை யவாவொன் றின்மை
யறிவுவர்ப் பின்மை மூட மறுத்த
லறப்பழி மறுத்த வழிந்தோரை நிறுத்த
லறத்தை விளக்க லறுசமயத் தவர்க்கன்
பிவற்றிய லாகு மெண்வகைக் காட்சி.

எண்வகைக் காட்சியின் பெயர்: — அறத்தை ஐயப்படாது செய்கல்,
அவா சிறிதுமில்லாமை, உவர்ப்பில்லாத அறிவுடைமை, மூட
மறுத்தல், மிகவும் பழிமறுத்தல், அழிந்தோரை நிறுத்தல், அற
த்தை விளக்கல், அறுசமயத்தவர்க்கன்பு. (அ)

அருகன் எண்குணத்தின் பெயர்.

117. அருந்த ஞான மருந்த தரிசனம்
அருந்த வீரிய மருந்த சுகமே
நாம மின்மை கோத்திர மின்மை
யாயு வின்மை யழியா வியல்பென்
றேயுந் தகையவா மருகனெண் குணமே.

அருகன் எண்குணத்தின் பெயர்: — அருந்தஞானம், அருந்ததரிசனம்,
அருந்தவீரியம், அருந்தசுகம், நாமமின்மை, கோத்திரமின்மை,
ஆயுவின்மை, அழியாவியல்பு. (அ)

எண்வகைக் குற்றத்தின் பெயர்.

118. ஞான வரணியந் தரிசன வரணியம்
வேத நீய மோக நீய
மாயு நாமங் கோத்திர நாமங்
காயவந் தராயம் வாயுவந் தராயமென்
றேயு மெண்வகைக் குற்ற மென்ப.

எண்வகைக் குற்றத்தின் பெயர்: — ஞானவரணியம், தரிசனவரணி
யம், வேதநீயம், மோகநீயம், ஆயுநாமம், கோத்திரநாமம், காய
வந்தராயம், வாயுவந்தராயம். (அ)

அட்ட மங்கலத்தின் பெயர்.

119. கவரி நிறைகுடங் கண்ணாடி தோட்டி.
முரசு விளக்குப் பதாகை யிணைக்கய
லளவில் சிறப்பி னட்டமங் கலமே.

அட்ட மங்கலத்தின் பெயர்:—கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி,
முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல். (அ)

சிறப்பில்லா எண்வகைப் பெயரெச்சத்தின் பெயர்.

120. சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும்
கூணுங் குறளு மூமையுஞ் செவிடு
மாவு மருளு மென்ப மக்கட்
கேயுஞ் சிறப்பிலா வெண்பெய ரெச்சம்.

சிறப்பில்லா எண்வகைப் பெயரெச்சத்தின் பெயர்:—* சிதடு, உறுப்
பில்பிண்டம், கூன், குறள், ஊமை, செவிடு, † மா ‡ மருள். (அ)

அட்ட கிரியின் பெயர்.

121. இமய மந்தரங் கைலை விர்த
நிடத மேமகூட நீலங் கந்தமென்
றெண்வகை வேற்றுக் கியன்ற பெயரே.

அட்ட கிரியின் பெயர்:—இயமம், மந்தரம், கைலை, விர்தம், நிடதம்,
ஏமகூடம், நீலம், கந்தம். (அ)

அட்ட கணிதத்தின் பெயர்.

122. சங்கலி தம்விப கலிதம் குணனம்
பாகாரம் வர்க்கங் கனமூலமெட்டே.

அட்ட கணிதத்தின் பெயர்:—§ சங்கலிதம், ¶ விபகலிதம், § குண
னம், || பாகாரம், ** வர்க்கம், வர்க்கமூலம், †† கனம், கன
மூலம். (அ)

அட்ட பரிசுத்தின் பெயர்.

123. தட்டல் பற்ற றடவ றீண்டல்
குத்தல் வெட்டல் கட்ட லூன்ற
லெட்டு முடம்பின் பரிசு மாகும்.

அட்ட பரிசுத்தின் பெயர்:—தட்டல், பற்றல், தடவல், தீண்டல்,
குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல். (அ)

* சிதடுகுருடு. † மா-மிருகத்தன்மை. ‡ மருள் - உறுப்புமயக்
கம். § சங்கிலிதம்-கூட்டல். ¶ விபகலிதம் - சழித்தல். § குணனம் -
பெருக்கல். || பாகாரம் - பங்கிடல். ** வர்க்கம் - சமமாகிய நடுண்
ணின் பெருக்கம். †† கனம் - சமமாகிய மூவேண்ணின் பெருக்கம்.

நவ மணியின் பெயர்.

124. வைர முத்த மாணிக்கம் பவளம்
மரகதங் கோமே தகம்வை ரீரியம்
நீலம் புருட ராக மென்ன
நாணிலம் புகழு நவமணிப் பெயரே.

நவ மணியின் பெயர்:—வைரம், முத்த, மாணிக்கம், பவளம், மரகதம், கோமேதகம், வைரீரியம், நீலம், புருடராகம். (க)

நவ புண்ணியத்தின் பெயர்.

125. எதிர்கொளல் பணித விருத்தல்கால் சமுவுல்
விரைமலர் தூவல் தூபம் விளக்கிக
யறுசுவை புண்டி யமைந்தே தாரக் குதவுதல்
புகழ்தனவ புண்ணிபத்தி னும மாகும்.

நவ புண்ணியத்தின் பெயர்:—எதிர்கொளல், பணிதல், இருத்தல், கால்சமுவுல், அருச்சித்தல். தூபங்கொடுத்தல், தீபங்காட்டல், அறுசுவையுண்டி. யமைந்தே தாரக் குதவுதல், புகழ்தல். (க)

நவ தாரணியின் பெயர்.

126. நாம தாரணை வச்சிர தாரணை
மாயா தாரணை சித்திர தாரணை
சத்த தாரணை வத்துத் தாரணை
சுதூரங்க தாரணை செய்யுட் டாரணை
நிறைவுகுறை வாகிய வெண்பொருட் டாரணை
நவதாரணையி னும மாகும்.

நவ தாரணியின் பெயர்:—நாமதாரணை, வச்சிரதாரணை, மாயாதாரணை, சித்திரதாரணை, சத்ததாரணை, வத்துத்தாரணை, சுதூரங்கதாரணை, செய்யுட்டாரணை, நிறைவுகுறைவாகிய வெண்பொருட்டாரணை. (க)

நவ தாளத்தின் பெயர்.

127. சமதாள மரும தாளமட தாளம்
படிம தாளஞ் சயதா ளம்மே
மட்டிய தாளம் விடதாள நிவிர்த
தாளந் துருவ தாள மென்ன
நவதாளத்தி னும மாகும்.

நவ தாளத்தின் பெயர்:—சமதாளம், அருமதாளம், அடதாளம், படிம தாளம், சயதாளம், மட்டியதாளம், விடதாளம், நிவிர்த்தாளம், துருவதாளம். (க)

நாடக நவரதப் பெயர்.

128. சிருங்காரம் வீரியம் பெருகை கருணை
யிரௌத்திரம் குற்சை சாந்தமற் புதம்பய
நாடகத் தியலு நவரத மாகும்.

நாடக நவரதப் பெயர்:—சிருங்காரம், வீரியம், பெருகை, கருணை,
இரௌத்திரம், குற்சை, சாந்தம், அற்புதம், பயம். (க)

சிற்பத்தொழிலின் பத்துறுப்பின் பெயர்.

129. கல்லு முலோகமுஞ் செங்கலு மரமு
மண்ணுஞ் சதைபுந் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரைபு மெழுகு மென்றிவை
பத்தீத சிற்பத் தொழிற்குறுப் பாகும்.

சிற்பத்தொழிலின் பத்துறுப்பின் பெயர்:—கல், ஊலோகம், செங்
கல், மரம், மண், சதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை,
மெழுகு. (க0)

உயிர்வேதனை பன்னிரண்டின் பெயர்.

130. அனலுஞ் சீதமும் வாகமு மசனியும்
புனலுமா யுதமும் விடமு மருந்தும்
பசியுந் தாகமும் பிணியுமுனி வறமைபு
முயிரின் வேதனை யோரீ ராதே.

உயிர்வேதனை பன்னிரண்டின் பெயர்:—அனல், சீதம், வாகம்,
அசனி, புனல், ஆயுதம், விடம், மருந்து, பசி, தாகம், பிணி,
முனிவறமை. (க1)

பதினெண் யாகங்களின் பெயர்.

131. சோதிட் டோம மங்கிட் டோம
முத்திபஞ் சோடசி வாச பேய
மத்திராகத்திரஞ் சோம யாகஞ்
சாதூர் மாசியம் பவுத்திர மேத
மணிபுண் டரீக மங்கி சயனே
யிராச ரூய மச்சவ மேதம்
விச்சவ தித்துப் பிரம மேதம்
பிரணவ மேதம் பாசபந் தம்மெனப்
பாற்படு பதினெண் யாக மென்ப.

பதினெண் யாகங்களின் பெயர்:—சோதிட்டோமம், அங்கிட்டோமம்,
உத்தியம், சோடசி, வாசபேயம், அத்திராத்திரம், சோமயாகம்,
சாதூர்மாசியம், பவுத்திரமேதம், சொளத்திரமணி, புண்டரீகம்,

அங்கிசயம், இராசசூயம், ஁ச்சவமேதம், விச்சவதித்த, பிரம
மேதம், பிரணவமேதம், பசபந்தம். (கஅ)

பதினெண் புராணங்களின் பெயர்.

132. * மச்சங் கூர்மம் வராகம் வாமனம்
பதுமம் வைணவம் பாகவதம் பிரமஞ்
சைவ மிலிங்கம் பௌடிய நாரதீயங்
காலூடம் பிரம கைவர்த்தங் காந்த
மார்க்கண் டேயமாக் கினேயம் பிரமாண்டம்
பாற்படு பதினெண் புராண மாகும்.

பதினெண் புராணங்களின் பெயர்:—1 மச்சம், கூர்மர், வராகம்,
வாமனம், பதுமம், வைணவம், பாகவதம், பிரமம், சைவம்,
இலிங்கம், பௌடியம், நாரதீயம், காலூடம், பிரமகைவர்த்தம்,
காந்தம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பிரமாண்டம். (கஅ)

உபபுராணம் பதினெட்டின் பெயர்.

133. நார சிங்கஞ் சநற்கு மாரம்
நார தீயம் சிவதன்மந் துருவாசம்
நந்தி கேச்சுர மவுசனங் காளிகம்
வாருணஞ் சாம்பேசம் பாசாரம் பர்க்கவம்
காபில மானவம் வாசிட்ட லைங்கம்
சவுர மாரீச பிரமாண்ட மென்னும்
ஈரொன் பாணுப புராண மென்ப.

* மச்சம், கூர்மம், வராகம், வாமனம், சைவம், இலிங்கம்,
பௌடியம், காந்தம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் இப்பத்துஞ்
சிவபுராணங்கள்; வைணவம், பாகவதம், காலூடம், நாரதீயம் இந்நான
கும் விட்டுணு புராணங்கள்; பிரமம், பதுமம் இவ்விரண்டும் பிரம
புராணங்கள்; ஆக்கினேயம் ஆக்கினிபுராணம்; பிரமகைவர்த்தம்
சூரியபுராணம்.

1 மச்சம் பதினொலாயிரங் கிரந்தம். கூர்மம் ஆறாயிரங் கிரந்தம்.
வராகம் இருபத்து நாலாயிரங் கிரந்தம். வாமனம் பதினொலாயிரங் கிரந்
தம். பதுமம் ஐம்பத்தையாயிரம் கிரந்தம். வைணவம் ஆறாயிரங் கிரந்
தம். பாகவதம் பதினெண்ணாயிரங் கிரந்தம். பிரமம் பதினாயிரங் கிரந்
தம். சைவம் இருபத்துநாலாயிரங் கிரந்தம். இலிங்கம் பதினொலாயிரங்
கிரந்தம். பௌடியம் முப்பத்தேராயிரங் கிரந்தம். நாரதீயம் இரு
பத்தையாயிரங் கிரந்தம். காலூடம் ஆறாயிரங் கிரந்தம். பிரமகைவர்த்
தம் பன்னீராயிரங் கிரந்தம். காந்தம் இலட்சங் கிரந்தம். மார்க்கண்
டேயம் முப்பத்தீராயிரங் கிரந்தம். ஆக்கினேயம் எண்ணாயிரங் கிரந்
தம், பிரமாண்டம் பன்னீராயிரங் கிரந்தம்.

உப்புராணம் பதினெட்டின் பெயர்:—நாரசிங்கம், சநற்குமாரம், நாரதீயம், சிவதன்மம், திருவாசம், நந்திகேச்சாரம், அவுசனம், காளைகம், வாருணம், சாம்பேசம், பராசாரம், பார்க்கவம், காபிலம், மானவம், வாசிட்டுலைங்கம், சவுரம், மாரீசம், பிரமாண்டம். ()

தருமநூல் பதினெட்டின் பெயர்.

134 மதுவேயத்திரி விண்டு வாசிட்டும்
யமமா பத்தம்பம் யாஞ்ஞ வற்கியம்
பராசர மாங்கீர சமுசனம்மீம
காத்திரியாயனம் சமவர்த்தம் வியாசம்
பிரகற் பத்சிந் கலிதம் சாதான்மம்
கௌதமந் தக்க மீரொன் பானும்
தரும நூலின் பெயரெனச் சாற்றுவர்.

தருமநூல் பதினெட்டின் பெயர்:—மது, அத்திரி, விட்டுணு, வாசிட்டும், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம் பராசாரம், ஆங்கீரசம், உசனம், காத்திரியாயனம், சமவர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கலிதம், சாதான்மம், கௌதமம், தக்கம். (கஅ)

யாக்கையின் பதினெண் குற்றத்தின் பெயர்.

135. பசியுரீர் வேட்டலும் பயமும் வெகுளியு
முலகையும வேண்டலு நினைப்பு முறக்கமு
நரையுரீராய் படுதலு மரணமும் பிறப்பு
மதமு மின்பமு மத்சயமும் வியர்த்தலுங்
கேத முங்கை யறவு மென்றிவை
மாயயாக் கைக்குப் பதினெண் குற்றம்
இக்குற்ற நீக்கியோர் வச்சிர காயர்.

யாக்கையின் பதினெண் குற்றத்தின் பெயர்:—பசியுரீர்வேட்டல், பயம், வெகுளி, * உலகை, † வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நேய்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அத்சயம், வியர்த்தல், ‡ கேதம், § கையறவு. (கஅ)

மூன்றாவது

ஐயர்வகை முற்றிற்று.

— சூத்திரம் சசா.

* உலகை - மகிழ்கூர்தல் † வேண்டல் - குறையிர்த்தல். ‡ கேதம் - தன்பம் § கையறவு - செயலற்தல்.

நான்காவது

அவனி வகை.

மண்ணுலகின் பெயர்.

1. அவனி வைய மகலிடங் காசினி
புவனி புடவி பூதலம் பூமி
புவனம் படிபுவி பொழிலே பூவே
சகலீம தினிதரை தாலஞ் சாந்தை
யுகம்பார் தாணி யுலோகந் தாணி
தலநீர் வரைப்புத் தராசல மகாதல
நிலம்பிரு தினிதா நிலையே ஞால
மசலைபூ வலப மளக்கர் மண்டலம்
பவன மகநடு பாலம் விபுலங்
கோத்திரை குவலயங் குவீவகோ நேமி
தாத்திரி வேலா வலயந் தரித்திரி
கிணைமகி சக்கரம் பொறைநகம் பாரி
வசந்தரை வசமதி வசதைமண் ணுலகே.

மண்ணுலகின் பெயர்:—அவனி, வையம், அகலிடம், காசினி, புவனி, புடவி, பூதலம், பூமி, புவனம், படி, புவி, பொழில், பூ, சகம், மேதினி, தரை, தாலம், சாந்தை, யுகம், பார், தாணி, உலோகம், தாணி, தலம், நீர்வரைப்பு, தராசலம், மகாதலம், நிலம், பிருதிவி, தரம், நிலை, ஞாலம், அசலை, பூவலயம், அளக்கர், மண்டலம், பவனம், அகம், நடு, பாலம், விபுலம், கோத்திரை, குவலயம், கு, கோ, நேமி, தாத்திரி, வேலாவலயம், தரித்திரி, கிணை, மகி, சக்கரம், பொறை, நகம், பாரி, வசந்தரை, வசமதி, வசதை. (௨௮)

இதுவுமது.

2. பூதிய மகிலம் புரையே பாரமென்
ரேதிய பிறவு மப்பெயர்க் குரித்தே.

3. மண்ணுலகின் பெயர்:—பூதியம், அகிலம், புரை, பாரம். (௪)

நவ கண்டத்தின் பெயர்.

3. வடபால் விதேகந் தென்பால் விதேகந்
கீழ்பால் விதேக மேல்பால் விதேகம்
வடபா விரேவதந் தென்பா விரேவதம்

வடபாற் பாதந் தென்பாற் பாதம்
மத்திம கண்ட மென்ன வருபவை
நற்பெரு நாவலந் தீவி னவகண்டம்.

நவ கண்டத்தின் பெயர்:—வடபால்விதேகம், தென்பால்விதேகம், கீழ்
பால்விதேகம், மேல்பால்விதேகம், வடபாலிரேவதம், தென்பா
லிரேவதம், வடபாற்பாதம், தென்பாற்பாதம், மத்திமகண்டம். (க)

பூவலயத்தின் பெயர்.

4. பூகோளம் பூகண்டம் பூவலய மென்ப.

பூவலயத்தின் பெயர்:—பூகோளம், பூகண்டம்.

(2)

எழு தீவின் பெயர்.

5. முதலது நாவலந் தீவே யுடைய
திறலியின் தீவே கிவுஞ்சத் தீவே
குசையின் தீவே யிலவந் தீவே
தெங்கந் தீவே புட்கரத் தீவேன்
தேற்றிய பெருந்தி வேழிற்கும் பெயரே.

எழு தீவின் பெயர்:—காவல், இறலி, கிவுஞ்சம், குசை, இலவம்,
தெங்கு, புட்கரம்.

(6)

ஏழ் பொழிலின் பெயர்.

6. ஏழ்பெருந் தீவுமேழ் பொழிலெனப் படுமே.

ஏழ் பொழிலின் பெயர்:—ஏழ்பெருந்தீவு.

(க)

கீழேழுலகின் பெயர்.

7. அதலம் விதலம் சுதலம் நிதலம்
தராதலம் ரசாதலம் பாதல வுலகம்
என்றிவை கீழேழு முலகெனப் படுமே.

கீழேழுலகின் பெயர்:—அதலம், விதலம், சுதலம், நிதலம், தராதலம்,
ரசாதலம், பாதலம்.

(எ)

நாகத்தின் பெயர்.

8. நிரயமும் பவர்க்கமுந் சும்பியும் புலவு
முழத்தலு மபரமு மள்ளலு மளறு
மதோகதி பாவந் துவாந்த மருஞ்சிறை
யிருளு மென்ப திவைநர கப்பெயர்.

நாகத்தின் பெயர்:—நிரயம், பவர்க்கம், சும்பி, புலவு, ஊழ்த்தல்,
அபரம், அள்ளல், அளறு, அதோகதி, பாவம், துவாந்தம், அருஞ்
சிறை, இருள்.

(கங)

எழு நரகங்களின் பெயர்.

9. கூட சாலங் கும்பி பாக
மள்ள லதோகதி யார்வம் பூதி
செந்துவென் றேழுந் தீர கப்பெயர்.

எழு நரகங்களின் பெயர்:—கூடசாலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. (எ)

நாட்டின் பெயர்.

10. பைதிர மண்டிலம் பாடி தேயந்
தண்ணடை நீவரங் கோட்டஞ் சனபதஞ்
சும்மை யகலுள் கண்ட மேணியென்
றின்ன விராச்சிய முலகுநா டென்ப.

நாட்டின் பெயர்:—பைதிரம், மண்டிலம், பாடி, தேயம், தண்ணடை, நீவரம், கோட்டம், சனபதம், சும்மை, அகலுள், கண்டம், ஏணி, இராச்சியம், உலகு. (சச)

உலகின் பொதுப்பெயர்.

11. புவன நாடு பொழிறலம் புடவி
பவன மிராச்சிய முலகின் பொதுப்பெயர்.

உலகின் பொதுப்பெயர்:—புவனம், நாடு, பொழில், தலம், புடவி, பவனம், இராச்சியம். (எ)

காசியின் பெயர்.

12. காசிவா ராணசி.

காசியின் பெயர்:—வாராணசி. (ச)

காஞ்சியின் பெயர்.

13. கச்சி காஞ்சி.

காஞ்சியின் பெயர்:—கச்சி. (ச)

சிதம்பரத்தின் பெயர்.

14. மன்றஞ் சிதம்பரம்.

சிதம்பரத்தின் பெயர்:—மன்றம். (ச)

திருவாரூரின் பெயர்.

15. கமலை திருவாரூர்.

திருவாரூரின் பெயர்:—கமலை. (ச)

உறையூரின் பெயர்.

16. கோழி யுறையூர்.
உறையூரின் பெயர்:—கோழி. (க)

மதுரையின் பெயர்.

17. கூடன் மதுரை.
மதுரையின் பெயர்:—கூடல். (க)

கருவூரின் பெயர்.

18. கருவூர் வஞ்சி.
கருவூரின் பெயர்:—வஞ்சி. (க)

கடாரத்தின் பெயர்.

19. காழகங் கடாரம்.
கடாரத்தின் பெயர்:—காழகம். (க)

சிங்களத்தின் பெயர்.

20. ஈழஞ் சிங்களம்.
சிங்களத்தின் பெயர்:—ஈழம். (க)

மிதிலையின் பெயர்.

21. மிதிலை விதேகை.
மிதிலையின் பெயர்:—விதேகை. (க)

அவந்திநகரின் பெயர்.

22. அவந்தி யஞ்சை.
அவந்திநகரின் பெயர்:—உஞ்சை. (க)

அரித்துவாரத்தின் பெயர்.

23. அரித்து வார மாயா புரியே.
அரித்துவாரத்தின் பெயர்:—மாயாபுரி. (க)

காவிரிப்பூம்பட்டினத்தின் பெயர்.

24. காக நகிபுகார் காவிரிப்பூம்பட்டினம்.
காவிரிப்பூம்பட்டினத்தின் பெயர்:—காகநகி, புகார். (உ)

புரத்தின் பெயர்.

25. புரியென் கிளவி புரமென் றுகும்.
புரத்தின் பெயர்:—புரி. (க)

சேரியின் பெயர்.

26. பாடி பென்பது சேரி யாகும்.

சேரியின் பெயர்:—பாடி.

(ச)

முனைமேற் சென்றோர் உறைபதியின் பெயர்.

27. பாசறை முனைமேற் சென்றோ ருறைபதி.

முனைமேற் சென்றோர் உறைபதியின் பெயர்:—பாசறை.

(ச)

ஊரின் பெயர்.

28. பூக்கம் கேடகம் பூரியம் பூண்டி
பாக்கம் புரிகெடி பதிநகர் சம்மை
சேரி மண்டிலம் சேர்வு குப்பம்
காடு குடிக்காடு வேலி யகலுள்
வைப்புச் கிராமம் வசதி யருப்ப
மாதா மில்லிடம் புகலிடம் புரமே
பாழி நத்தம் கோசர மொக்க
முறையு ளிருக்கை யூரின் பெயரே.

ஊரின் பெயர்:—பூக்கம், கேடகம், பூரியம், பூண்டி, பாக்கம், புரி, கெடி, பதி, நகர், சம்மை, சேரி, மண்டிலம், சேர்வு, குப்பம், காடு, குடிக்காடு, வேலி, அகலுள், வைப்பு, கிராமம், வசதி, அருப்பம், ஆதாம், இல்லிடம், புகலிடம், புரம், பாழி, நத்தம், கோசரம், ஒக்கம், உறையுள், இருக்கை. (நஉ)

சிறுநாரின் பெயர்.

29. பேடுங் குடியும் பெருந்தண் ணடையும்

பட்டு நொச்சியும் பள்ளியு மென்றிவை

சிறுநார் தனக்குச் சிறந்த பெயரே.

சிறுநாரின் பெயர்:—பேடு, குடி, தண்ணடை, பட்டு, நொச்சி, பள்ளி. (சு)

நிலத்தின் பெயர்.

30. மாவுந் திணையும் வேலியு நிலமெனல்.

நிலத்தின் பெயர்:—மா, திணை, வேலி.

(ஈ)

இதுவுமது.

31. பூவு மப்பெயர் புகலப் பெறுமே.

பூவு நிலத்தின் பெயர்:—பூ.

(ச)

வழியின் பெயர்.

32. அதரு மயனமு மாறு மடைவும்
பதவையும் வதியு மத்தமு மார்க்கமுங்
கடவையுங் கிறியு நடையும் போக்கு
மிடவையுந் தாரியுந் தாரையு மியவையுந்
தெருவு மொழுக்கமுஞ் செப்பமுஞ் சுரமுஞ்
சரியு நெறியுஞ் செலவுந் தரங்கும்
பட்டமும் வனமுங் காலும் பதமும்
வட்டையும் வகிரும் வாரியும் வழியெனல்.

வழியின் பெயர்:—அதர், அயனம், ஆறு, ஆடைவு, பதவை, வதியு, அத்தம், மார்க்கம், கடவை, கிறி, நடை, போக்கு, இடவை, தாரி, தாரை, இயவை, தெரு, ஒழுக்கம், செப்பம், சுரம், சரி, நெறி, செலவு, தரங்கு, பட்டம், வனம், கால், பதம், வட்டை, வகிர, வாரி. (கக)

அருநெறியின் பெயர்.

33. அத்தமுங் கடமுஞ் சுரமு மருநெறி.
அருநெறியின் பெயர்:—அத்தம், கடம், சுரம். (கக)

யானை செல்வழியின் பெயர்.

34. தண்டம் யானை சென்ற வழியே.
யானை செல்வழியின் பெயர்:—தண்டம். (க)

இழிந்தேறும் வழியின் பெயர்.

35. படுக ரென்ப திழிந்தேறும்வழி.
இழிந்தேறும் வழியின் பெயர்:—படுகர். (க)

சிறுவழியின் பெயர்.

36. விடங்கர் சிறுவழி.
சிறுவழியின் பெயர்:—விடங்கர். (க)

நீள்வழியின் பெயர்.

37. நீள்வழி யளக்கர்.
நீள்வழியின் பெயர்:—அளக்கர். (க)

கவர் வழியின் பெயர்.

38. கவலை கவர்வழி யின்கட் டொயாம்.
கவர் வழியின் பெயர்:—கவலை. (க)

முதுவரம்பு வழியின் பெயர்.

39. மஞ்சின் முகிய வரம்பின் வழியே,
முதுவரம்பு வழியின் பெயர்:—மஞ்சில். (க)

புதுவரம்பு வழியின் பெயர்.

40. மரிசி புதிய வரம்பின் வழியே,
புதுவரம்பு வழியின் பெயர்:—மரிசி. (க)

பள்ளத்தின் பெயர்.

41. ஞெள்ள றுழ்வு படுக ரவல்சுழி
பள்ள மிழிவு பயம்புதாழ் நிலமே.
பள்ளத்தின் பெயர்:—ஞெள்ளல், தாழ்வு, படுகர், அவல், குழி, இழிவு,
பயம்பு. (எ)

மேட்டின் பெயர்.

42. உயர்நிலந் திடர்சுவ லோங்க றிட்டை
மிசையே மோடு மேடென் றுகும்.
மேட்டின் பெயர்:—உயர்நிலம், திடர், சுவல், ஓங்கல், திட்டை, மிசை,
மோடு. (எ)

சிறு திட்டையின் பெயர்.

43. பாறை மேடு முரம்பு பதுக்கை
யாகு முயர்சிறு திட்டை யதன்பெயர்.
சிறு திட்டையின் பெயர்:—பாறை, மேடு, முரம்பு, பதுக்கை. (ச)

குப்பை மேட்டின் பெயர்.

44. குப்பை மேடு கருகுவை பென்ப
கொம்மைதிட ரென்றுங் கூறப் படுமே.
குப்பை மேட்டின் பெயர்:—கரு, குவை, கொம்மை, திடர். (ச)

நடுவின் பெயர்.

45. நனந்தலை நாப்பண் மத்திய நள்ளு
வொத்த நாவோ டணவு வயங்கிடை
நலந்திகழ் கூழை நடுவென் றுகும்.
நடுவின் பெயர்:—நனந்தலை, நாப்பண், மத்தியம், நள், ஒத்தல், நா,
அணவு, இடை, கூழை. (க)

ஐந்திணையின் பெயர்.

46. குறிஞ்சி பாலை முல்லை மருத
நெய்த லைந்திணைக் கெய்திய பெயரே.

ஐந்திணையின் பெயர்:—குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், கெய்தல் (இ)

அவற்றுள், குறிஞ்சி நிலத்தின் பெயர்.

47. புறணி துருக்கம் புறவம் வன்பால்
குறும்பொறை புறம்பணை குறிஞ்சி நிலப்பெயர்.

அவற்றுள், குறிஞ்சி நிலத்தின் பெயர்:—புறணி, துருக்கம், புறவம், வன்பால், குறும்பொறை, புறம்பணை. (ஈ)

மலையின் பெயர்.

48. விலங்கல் சயிலம் விண்டு வெற்புச்
சிலம்பு சிமயஞ் சிகரிசி லோச்சயம்
பொருப்புப் பொங்கர் பொறைகோ பூதரம்
பருப்பதம் பதலை பறம்பு பாதவம்
அத்திரி நகமே யடுக்க னவிராங்
குத்திராங் குவடு கோத்திராங் குன்று
தாணு வசலஞ் சாணு மேரு
வோதீவீ ரங்கிரி காண்ட மோங்கல்
பீலி திகிரி யரியே பிறங்கல்
மாதிராங் கல்லே வரையே பொருட்டுத்
தாணி சிமிலஞ் சையம் பத்திரம்
வேதண்ட மிரவி மேதரஞ் சாரல்
பொற்றைநா கஞ்சிலை போதியு மலைப்பெயர்.

மலையின் பெயர்:—விலங்கல், சயிலம், விண்டு, வெற்பு, சிலம்பு, சிமயம், சிகரி, சிலோச்சயம், பொருப்பு, பொங்கர், பொறை, கோ, பூதரம், பருப்பதம், பதலை, பறம்பு, பாதவம், அத்திரி, நகம், அடுக்கல், னவிரம், குத்திரம், குவடு, கோத்திரம், குன்று, தாணு, அசலம், சாணு, மேரு, ஒதி, வீரம், கிரி, காண்டம், ஒங்கல், பீலி, திகிரி, அரி, பிறங்கல், மாதிரம், கல், வரை, பொருட்டு, தாணி, சிமிலம், சையம், பத்திரம், வேதண்டம், இரவி, மேதரம், சாரல், பொற்றை, நாகம், சிலை, போதி. (ஊ)

சிறு மலையின் பெயர்.

49. குன்று பொற்றை குவடு குறும்பொறை
யென்றிவை சிறுமலை யிறம்பு மாகும்.

சிறுமலையின் பெயர்:—குன்று, பொற்றை, குவடு, குறும்பொறை, இறம்பு. (ஊ)

மலைப்பக்கத்தின் பெயர்.

50. சாரல் சரிகடம் தடமே சானு

வார நிதம்ப மிவைமலைப் பக்கம்.

மலைப்பக்கத்தின் பெயர்:—சாரல், சரி, கடம், தடம், சானு, வாரம், நிதம்பம். (ஏ)

மலை முகட்டின் பெயர்.

51. குவடு கோடு கூடங் கொடுமுடி

சிகர மலையஞ் சேண்முக டாகும்.

மலை முகட்டின் பெயர்:—குவடு, கோடு, கூடம், கொடுமுடி, சிகரம், மலையம், சேண். (ஏ)

பாறையின் பெயர்.

52. அறையே பாறை.

பாறையின் பெயர்:—அறை.

(க)

துறுகல்லின் பெயர்.

53 பொறையே துறுகல்.

துறுகல்லின் பெயர்:—பொறை.

(க)

விடரின் பெயர்.

54. விடரே கல்லளை விடரின் பெயரே.

விடரின் பெயர்:—விடர், கல்லளை.

(உ)

* கற்பாழியின் பெயர்.

55. காண்டை கற்பாழி.

கற்பாழியின் பெயர்:—காண்டை.

(க)

கீழறையின் பெயர்.

56. பிலமே கீழறை.

கீழறையின் பெயர்—பிலம்.

(க)

மலை முழையின் பெயர்.

57. முடுக்கர் கந்தரம் பிலங்குகை குகரம்

கற்புழை நிகுஞ்சம் வங்குமலை முழையே.

மலை முழையின் பெயர்:—முடுக்கர், கந்தரம், பிலம், குகை, குகரம், கற்புழை, நிகுஞ்சம், வங்கு. (அ)

* கற்பாழி - கற்புழை.

பெருங்கல்லின் பெயர்.

58. கேளிதம் பெருங்கல்.

பெருங்கல்லின் பெயர்:—கேளிதம்.

(க)

சிறு கல்லின் பெயர்.

59. உபலஞ் சிறுகல்.

சிறு கல்லின் பெயர்:—உபலம்

(க)

திரண்ட கல்லின் பெயர்.

60. உலங்குக் குண்டு முலமுந் திரண்டகல்.

திரண்ட கல்லின் பெயர்:—உலங்கு, குண்டு, உலம்.

(க.)

எழுமலையின் பெயர்.

61. கைலை யிமய மந்தரம் விந்தம்

கிடத மேமகூட நீலகிரி யேழ்மலை.

எழுமலையின் பெயர்:—கைலை, இமயம், மந்தரம், வீந்தம், கிடதம், ஏமகூடம், நீலகிரி.

(எ)

இமயமலையின் பெயர்.

62. பூதா மாதிரிமலை பொன்மலை சிமயம்

ஏமந் தாசல மிமய மலைப்பெயர்.

இமயமலையின் பெயர்: — பூதரம், ஆதிமலை, பொன்மலை, சிமயம், ஏமந்தாசலம்.

(இ)

இதுவுமது.

63. மேருவும் புள்ளியும் விளம்புவ ரதற்கே.

நெடி இமயமலையின் பெயர்:—மேரு, புள்ளிமலை.

(உ.)

மகமேருவின் பெயர்.

64. தேவ ராலயம் பெருமலை வடமலை

மூவாமலை மந்தரம் பொன்மலை மகமேரு.

மகமேருவின் பெயர்:—தேவராலயம், பெருமலை, வடமலை, மூவாமலை, மந்தரம், பொன்மலை.

(சு)

கைலாயகிரியின் பெயர்.

65. வெள்ளி யங்கிரி சயிலாதி வேதண்டங்

தன் னுதன் மலைநொடித் தான்மலை கைலாயம்.

கைலாயகிரியின் பெயர்:—வெள்ளியங்கிரி, சயிலாதி, வேதண்டம், கண்ணுதல்மலை, கொடித்தான்மலை. (டு)

பொதியமலையின் பெயர்.

66. தென்மலை மலையந் தென்றல் வருமலை.

பொதியமலையின் பெயர்:—தென்மலை, மலையம். (உ)

கொல்லிமலையின் பெயர்.

67. வல்லியம் பொருப்பை கொல்லிமலை யாகும்.

கொல்லிமலையின் பெயர்:—வல்லியம். (க)

மலையரையன் பெயர்.

68. மலையரை யன்கிரி ராசனிறை பாகத்

துமையாட் பெற்ற வுரீவா னிமவான்.

மலையரையன் பெயர்:—கிரிராசன், உமையாட்பெற்றோன், இமவான். (ஈ)

மலைமேற் றுருக்கத்தின் பெயர்.

69. அருப்ப மலைமேற் றுருக்க மாகும்.

மலைமேற் றுருக்கத்தின் பெயர்:—அருப்பம். (ஐ)

மலைச்சாரல் வீழ்புனலின் பெயர்.

70. அருவி மலைச்சாரல் வீழ்புன லாகும்.

மலைச்சாரல் வீழ்புனலின் பெயர்:—அருவி. (ஊ)

அருவிப்புனல் வீழிடத்தின் பெயர்.

71. அருவிப்புனல் வீழிடந் தூவான மாகும்.

அருவிப்புனல் வீழிடத்தின் பெயர்:—தூவானம். (஋)

மலைக் கணவாயின் பெயர்.

72. மலையின் கணவாய்ப் பெயர் பூழை யாகும்.

மலைக் கணவாயின் பெயர்:—பூழை. (஑)

தினைப்புனத்தின் பெயர்.

73. ஏனலும் வளாகமுந் தினைப்புன மென்ப.

தினைப்புனத்தின் பெயர்:—ஏனல், வளாகம். (ஒ)

குறிஞ்சிநிலத்தாரின் பெயர்.

74. குறும்பொறை சிறார் சிறுகுடி குறிஞ்சியூர்.

குறிஞ்சிநிலத்தாரின் பெயர்:—குறும்பொறை, சிறார், சிறுகுடி. (ஓ)

குறிஞ்சிநிலப் பறையின் பெயர்.

75. தொண்டக முருகியந் துடியந் நிலப்பறை.

குறிஞ்சிநிலப் பறையின் பெயர்:—தொண்டகம், முருகியம், துடி (ந)

குறிஞ்சிநில மாக்களின் பெயர்.

76. காணவர் குறவ றந்நில மாக்கள்.

குறிஞ்சிநில மாக்களின் பெயர்:—காணவர், குறவர். (உ)

குறிஞ்சிநிலப் பெண்கள் பெயர்.

77. குறத்தியர் கொடிச்சியர் மறத்தியர் பெண்டிர்.

குறிஞ்சிநிலப் பெண்கள் பெயர்:—குறத்தியர், கொடிச்சியர், மறத்தியர். (ந)

குறிஞ்சித் தலைமகன் பெயர்.

78. பொருநன் சிலம்பன் வெற்பன் றலைமகன்.

குறிஞ்சித் தலைமகன் பெயர்:—பொருநன், சிலம்பன், வெற்பன். (ந)

குறிஞ்சிக் கடவுளின் பெயர்.

79. கந்த னந்நிலக் கடவு ளாகும்.

குறிஞ்சிக் கடவுளின் பெயர்:—கந்தன். (க)

பாலேத்தினையின் பெயர்.

80. மறுபுலஞ் செம்புலம் வன்பால் பாலே.

பாலேத் தினையின் பெயர்:—மறுபுலம், செம்புலம், வன்பால். (ந)

நிலப் பிளப்பின் பெயர்.

81. விடருங் கமரும் விட்புநிலப் பிளப்பே.

நிலப் பிளப்பின் பெயர்:—விடர், கமர். (உ)

பரலடுத்தியர் நிலத்தின் பெயர்.

82. பரலடுத் துயர்நில முரம்பே பதுக்கை.

பரலடுத்தியர் நிலத்தின் பெயர்:—முரம்பு, பதுக்கை. (உ)

பாலேநிலத்தூரின் பெயர்.

83. முனையிடங் குறுப்பு முதுபாலே நிலத்தூர்.

பாலேநிலத்தூரின் பெயர்:—முனையிடம், குறுப்பு. (உ)

பாலேநிலப் பறையின் பெயர்.

84. அந்நிலப் பறைதுடி யாகு மென்ப.

பாலேநிலப் பறையின் பெயர்:—துடி.

(க)

பாலேநில மாக்கள் பெயர்.

85. மறவ ரெயினர் சுவர் கிராதர்

கானவர் குறவர் புளினர் வேடர்.

பாலேநில மாக்கள் பெயர்:—மறவர், எயினர், சுவர், கிராதர், கானவர், குறவர், புளினர், வேடர்

(அ)

பாலேநிலப் பெண்கள் பெயர்.

86. எயிற்றியர் பேதையர் மறத்தியர் பெண்டிர்.

பாலேநிலப் பெண்கள் பெயர்:—எயிற்றியர், பேதையர், மறத்தியர். (ங)

பாலேநிலத் தலைமகன் பெயர்.

87. விடலையுந் காளையு மீளியுந் தலைமகன்.

பாலேநிலத் தலைமகன் பெயர்:—விடலை, காளை, மீளி.

(ஊ)

பாலேநிலக் கடவுளின் பெயர்.

88. பாலேக் கடவு ஓர்க்கை பென்ப.

பாலேநிலக் கடவுளின் பெயர்:—தூர்க்கை.

(ச)

முல்லைத் திணையின் பெயர்.

89. புறவம் புறம்பணை புறவணி முல்லை.

முல்லைத் திணையின் பெயர்:—புறவம், புறம்பணை, புறவணி.

(ஊ)

காட்டின் பெயர்.

90. கானங் கடறு கான்காந் தாரந்

தாவம் புறவஞ் சங்கிரங் கட்சி

யடவி காண்டகம் விந்தங் கானகங்

கவனங் குறும்பொறை யாரணியங் குப்பங்

கோட்டை யரணம் வல்லை துருக்க

முயவைசரங் கானனங் கடம்பழுவம் பொச்சை

கண்டகந் தில்லங் களரி முளரி

ககனமத் தம்வனங் காடெனப் புகல்வர்.

காட்டின் பெயர்:—கானம், கடறு, கான், காந்தாரம், தாவம், புறவம், சங்கிரம், கட்சி, அடவி, காண்டகம், விந்தம், கானகம், கவனம்,

குறும்பொறை, ஆரணியம், குப்பம், கோட்டை, அரணம், வல்லை, துருக்கம், உயவை, சரம், காணம், கடம், பழுவம், பொச்சை, கண்டகம், தில்லம், களரி, முளரி, ககனம், அத்தம், வணம்.
(௩௩)

காட்டுத் துருக்கத்தின் பெயர்.

91. அருப்பங் கோட்டை வல்லை யாரணியம்
அரணமுந் துருக்கமு மாகு மென்ப.

காட்டுத் துருக்கத்தின் பெயர்:—அருப்பம், கோட்டை, வல்லை, ஆரணியம், அரணம். (௫)

முல்லைநிலக் கான்யாற்றின் பெயர்.

92. கலுழி யுயவை முல்லைக் கான்யாறு.
முல்லைநிலக் கான்யாற்றின் பெயர்:—கலுழி, உயவை. (௨)

பழங் கொல்லையின் பெயர்.

93. முதைப்புனம் பழங்கொல்லை.
பழங் கொல்லையின் பெயர்:—முதைப்புனம். (க)

பதுக் கொல்லையின் பெயர்.

94. இதைப்புனம் புதுக்கொல்லை.
புதுக் கொல்லையின் பெயர்:—இதைப்புனம். (க)

இதுவுமது.

95. தில்லிய மென்னச் சொல்லுப வந்நிலம்.
சொடி புதுக் கொல்லையின் பெயர்:—தில்லியம். (க)

முல்லைநிலத்தூரின் பெயர்.

96. அந்நிலத் தூர்ப்பெயர் பாடி யென்ப.
முல்லைநிலத்தூரின் பெயர்:—பாடி. (க)

முல்லைநிலப் பறையின் பெயர்.

97. அந்நிலி எப்பறை யேறுகோள் பம்பை.
முல்லைநிலப் பறையின் பெயர்:—ஏறுகோள், பம்பை. (௨)

முல்லைநில மாக்கள் பெயர்.

98. இடைய ரண்டர் பொதுவர்கோ பாலர்
குடவ ரமுதர் கோவல ராயர்
தொறுவர் விந்தர் முல்லைநில மாக்கள்.

முல்லைநில மாக்கள் பெயர்:—இடையர், அண்டர், பொதுவர், கோபாலர், குடவர், அமுதர், கோவலர், ஆயர், தொறுவர், விந்தர். (க௦)

முல்லைநிலப் பெண்டிர் பெயர்.

99. இடைச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர். முல்லைநிலப் பெண்டிர் பெயர்:—இடைச்சியர், தொறுத்தியர், பொதுவியர், குடத்தியர். (ச)

முல்லைநிலத் தலைவன் பெயர்.

100. காணக நாடன் குறும்பொறை நாடன் தோன்ற லண்ணன் முல்லைத் தலைவன். முல்லைநிலத் தலைவன் பெயர்:—காணகநாடன், குறும்பொறைநாடன், தோன்றல், அண்ணல். (ச)

முல்லைக் கடவுளின் பெயர்.

101. திருமா லநிலக் கடவுள் பெயரே. முல்லைநிலக் கடவுளின் பெயர்:—திருமால். (க)

மருதத் திணையின் பெயர்.

102. பழனமுந் தொடுவும் பணையுமென் பாலுங் கழனியும் பண்ணையு மிவைமரு தத்திணை. மருதத் திணையின் பெயர்:—பழனம், தொடு, பணை, மென்பால், கழனி, பண்ணை. (ச)

யாற்றின் பெயர்.

103. ஒலிய லுந்திபுன லோணங் குடிநை சிந்து தீர்த்திகை தீப வகியே தடினியா பதகை யாறெனச் சாற்றுவர். யாற்றின் பெயர்:—ஒலியல், உந்தி, புனல், ஒணம், குடிநை, சிந்து, தீர்த்திகை, தீபவகி, தடினி, ஆபதகை. (க௦)

யாற்றிடைக் குறையின் பெயர்.

104. இலங்கை யாங்கந் துருத்தியாற் றிடைக்குறை. யாற்றிடைக் குறையின் பெயர்:—இலங்கை, அரங்கம், துருத்தி. (க)

வேண்மணலின் பெயர்.

105. வாலுகம் வெண்மணல். வெண்மணலின் பெயர்:—வாலுகம். (க)

கருமணலின் பெயர்.

106. அறணுண் கருமணல்.

கருமணலின் பெயர்:—அறல்.

(க)

நுண்மணலின் பெயர்.

107. அதரு மயிரு மெக்கரு நுண்மணல்.

நுண்மணலின் பெயர்:—அதர், அயிர், எக்கர்.

(க)

புழுதியின் பெயர்.

108. பொடி மண் புழுதி.

புழுதியின் பெயர்:—பொடி, மண்.

(உ)

மணற்குன்றின் பெயர்.

109. புளின மணற்குன்றே.

மணற்குன்றின் பெயர்:—புளினம்.

(க)

ஊறலின் பெயர்.

110. அஃக முறவியு மசம்பு முறல்.

ஊறலின் பெயர்:—அஃகம், உறவி, அசம்பு.

(ங)

கங்கையின் பெயர்.

111. வானதி பகீரதி மந்தா கினியே

சானவி வரநதி சுரநதி விமலை

திரிபதகை தெய்வ நதிகங் காநதி.

கங்கையின் பெயர்:—வானதி, பகீரதி, மந்தாகினி, சானவி, வரநதி, சுரநதி, விமலை, திரிபதகை, தெய்வநதி.

(க)

யமுனையின் பெயர்.

112. கதிரவன் புதல்வி காளிந்தி யமுனை.

யமுனையின் பெயர்:—கதிரவன்புதல்வி, காளிந்தி.

(உ)

சாச்சுவதி நதியின் பெயர்.

113. சோணை சாச்சுவதி.

சாச்சுவதி நதியின் பெயர்:—சோணை.

(க)

கௌதமை நதியின் பெயர்.

114. கௌதமை கோதை.

கௌதமை நதியின் பெயர்:—கோதை.

(க)

நருமதை நதியின் பெயர்.

115. சோமன் புத்திரி இரேவை நருமதை.
நருமதை நதியின் பெயர்:—சோமன்புத்திரி, இரேவை. (உ)

காவிரியின் பெயர்.

116. பொன்னி காவிரி.
காவிரியின் பெயர்:—பொன்னி. (க)

பொருநையின் பெயர்.

117. பொருநாதன் பொருந்தம்.
பொருநையின் பெயர்:—பொருந்தம். (க)

கன்னிநதியின் பெயர்.

118. கன்னி குமரி.
கன்னிநதியின் பெயர்:—குமரி. (க)

ஆன்பொருந்த நதியின் பெயர்:

119. ஆனி வானி யான் பொருநை
சூத நதியான் பொருந்த மாகும்.
ஆன்பொருந்த நதியின் பெயர்:—ஆனிவானி, ஆன்பொருநை, சூத
நதி. (ங)

வைகை நதியின் பெயர்.

120. வேகவதி வைகை.
வைகை நதியின் பெயர்:—வேகவதி. (க)

கோதாவரியின் பெயர்.

121. விமலை கோதாவரி.
கோதாவரியின் பெயர்:—விமலை. (க)

மருதநிலத்தூரின் பெயர்.

122. மடப்பந் தண்ணடை மருத நிலத்தூர்.
மருதநிலத்தூரின் பெயர்:—மடப்பம், தண்ணடை. (உ)

மருதநிலப் பறையின் பெயர்.

123. அரிகிணை முரசம் பணைமரு தப்பறை.
மருதநிலப் பறையின் பெயர்:—அரி, கிணை, முரசம், பணை. (ச)

வயலின் பெயர்.

124. கழனியும் புலமுங் கைகையுந் தடியும்
மருதமும் வரப்புளு மாவுஞ் செறுவும்
பண்ணையும் பாணலும் பழனமும் விளையுளும்
பணையுஞ் செய்யும் வயலா கும்மே.

வயலின் பெயர்:—கழனி, புலம், கைகை, தடி, மருதம், வரப்புள், மா,
செறு, பண்ணை, பாணல், பழனம், விளையுள், பணை, செய். (கச)

சீறு செய்யின் பெயர்.

125. குண்டிலும் பாத்தியுஞ் சிறுசெய் யாகும்.

சிறு செய்யின் பெயர்:—குண்டில், பாத்தி. (உ)

வரம்பின் பெயர்.

126. மரிசுங் கோடுங் கூலமும் வரம்பே,
வரம்பின் பெயர்:—மரிசு, கோடு, கூலம். (உ)

வரம்பருகின் பெயர்.

127. கங்கு மரிசும் வரம்பரு காசும்.
வரம்பருகின் பெயர்:—கங்கு, மரிசு. (உ)

செந்நெல் விளைநிலத்தின் பெயர்.

128. செந்நெ றருவது சாலேய மாகும்.
செந்நெல் விளைநிலத்தின் பெயர்:—சாலேயம். (ச)

அனைத்தும் உண்டாகும் நன்னிலத்தின் பெயர்.

129. நன்னில முறாவரை நடைபெற் றியலும்.
அனைத்தும் உண்டாகும் நன்னிலத்தின் பெயர்:—உறாவரை. (ச)

பாழ்நிலத்தின் பெயர்.

130. கரம்பு களரி பெரும்பாழ் நிலமே.
பாழ்நிலத்தின் பெயர்:—கரம்பு, களரி. (உ)

விளையா நிலத்தின் பெயர்.

131. களருஞ் சவரும் விளையா நிலமே.
விளையா நிலத்தின் பெயர்:—களர், சவர். (உ)

மருதநில மாக்களின் பெயர்.

132. களம ருழவர் கடைஞர் சிலதர்
மள்ளர் மேழியர் மருத மாக்கள்.

மருதநிலை மாக்களின் பெயர்:—கனமர், உழவர், கடைஞர், சிலதர், மன்னர், மேழியர். (சு)

மருதநிலப் பெண்கள் பெயர்.

133. உழத்தியர் கடைசிய ரந்நிலப் பெண்டிர்.
மருதநிலப் பெண்கள் பெயர்:—உழத்தியர், கடைசியர். (உ)

மருதநிலத் தலைமகன் பெயர்.

134. மகிழ்ந னூரன் சிழவன் றலைமகன்.
மருதநிலத் தலைமகன் பெயர்:—மகிழ்நன், ஊரன், சிழவன். (ஈ)

மருதநிலக் கடவுள் பெயர்.

135. அந்நிலக் கடவு ளமரர் பதியே.
மருதநிலக் கடவுள் பெயர்:—அமர்பதி. (ஐ)

நெய்தற் றிணையின் பெயர்.

136. அருங்கட நெய்த னிலப்பெய ராகும்.
நெய்தற் றிணையின் பெயர்:—கடல். (ஊ)

கடலின் பெயர்.

137. அம்பர மார்கலி யளக்கர் தோய
மம்பு சாசிமக ராலயம் பரவை
சலதி பௌவ மகோததி சலநிதி
வீரை வேலா வலயநீர் வெள்ளம்
வாரி வேலை வாருணம் புணரி
சிந்து முந்நீர் தொன்னீர் நலை
சக்கர முந்தி சலராசி யுப்பு
உததி சாகாஞ் சமுத்திர நேமி
நதிபதி பாரா வாரம் பயோததி
வாரிதி வாரணம் வலைய மத்தி
யாழி பெருநீ ரலையு வாவே
உவரி சிந்து வார மோத
மரியே ஞாலை யமுவர் தெண்டிசை
கார்கோ ளனைத்துங் கடலின் பெயரே.

கடலின் பெயர்:—அம்பரம், ஆர்கலி, அளக்கர், தோயம், அம்பராசி, மகாலயம், பரவை, சலதி, பௌவம், மகோததி, சலநிதி, வீரை, வேலாவலயம், நீர், வெள்ளம், வாரி, வேலை, வாருணம், புணரி, சிந்து, முந்நீர், தொன்னீர், நலை, சக்கரம், உந்தி, சலராசி, உப்பு,

உததி, சாகரம், சமுத்திரம், நேமி, நதிபதி, பாராவாரம், பயோ
ததி, வாரிதி, வாரணம், வலயம், அத்தி, ஆழி, பெருநீர், அலை,
உவா, உவரி, சிந்துவாரம், ஒதம், அரி, குரவை, அழுவம், தெண்
டிரை, கார், கோள். (௫௧)

எழுகடலின் பெயர்.

138. உப்புத் தேனிக்கு வெண்டயிர் நெய்பா
லப்புக் கடலே ழரகு மென்ப.

எழுகடலின் பெயர்:—உப்பு, தேன், கருப்பஞ்சாறு, தயிர், நெய்,
பால், அப்பு. (௭)

கழிமுகத்தின் பெயர்.

139. அதோமுகம் புகாரோ டழிவு கூடல்
கழிமுக மென்றனர் காயலு மாகும்.

கழிமுகத்தின் பெயர்—அதோமுகம், புகார், அழிவு, கூடல், காயல். (௫)

இதுவுமது.

140. அருவியுந் கயவுந் கழிமுக மென்ப.

புஷ் கழிமுகத்தின் பெயர்:—அருவி, கயவு. (௨) ஆ (௭)

கடற்றிரையின் பெயர்.

141. ஒதம் புணரி சீகரம் வேலை
யாகுந் கடற்றிரை யலையு மாகும்.

கடற்றிரையின் பெயர்:—ஒதம், புணரி, சீகரம், வேலை, அலை. (௫)

உவர் நீரின் பெயர்.

142. உறையென் றுரைப்ப துவர்நீ ராகும்.

உவர் நீரின் பெயர்:—உறை. (௧)

கடற்கரையின் பெயர்.

143. வேலையும் பாரா வாரமுந் கடற்கரை,

கடற்கரையின் பெயர்:—வேலை, பாராவாரம். (௨)

தோணாமுகத்தின் பெயர்.

144. தோணாமுகமே சூழ்கழி யிருக்கை.

தோணாமுகத்தின் பெயர்:—சூழ்கழியிருக்கை. (௧)

உப்பளத்தின் பெயர்.

145. அளமே கான லளக்க ருவளகந்
கழிநில முப்பள மாக்கால் கருதுபு.

உட்பனத்தின் பெயர்:—அளம், காணல், அளக்கர், உவளகம், கழி
நிலம், மரக்கால். (சு)

கழியின் பெயர்.

146. காயலு முகமுந் கழியெனப் படுமே.
கழியின் பெயர்:—காயல், முகம். (உ)

உவர்த்தரையின் பெயர்.

147. இருண முவர்த்தரை.
உவர்த்தரையின் பெயர்:—இருணம். (க)

மணற்குவையின் பெயர்.

148. புளின மணற்குவை.
மணற்குவையின் பெயர்:—புளினம். (க)

உவர்க்களத்தின் பெயர்.

149. உவளக முவர்க்களம்.
உவர்க்களத்தின் பெயர்:—உவளகம். (க)

உப்பமைப்போர் பெயர்.

150. உமண ரளவ ருப்பருப் பமைப்போர்.
உப்பமைப்போர் பெயர்:—உமணர், அளவர், உப்பர். (ங)

நெய்தனிலத்தூரின் பெயர்.

151. பாக்கம் பட்டின நெய்தனிலத் தூரே.
நெய்தனிலத்தூரின் பெயர்:—பாக்கம், பட்டினம். (உ)

நெய்தனிலப் பறையின் பெயர்.

152. சாபறை மீன்கோட் பறைநெய் தற்பறை.
நெய்தனிலப் பறையின் பெயர்:—சாபறை, மீன், கோட்பறை. (ங)

நெய்தனில மாக்கள் பெயர்.

153. கடலர் திமிலர் சலவர் நுளையர்
பரதர் வலைய ரந்கில மாக்கள்.
நெய்தனில மாக்கள் பெயர்:—கடலர், திமிலர், சலவர், நுளையர், பர
தர், வலையர். (சு)

நெய்தனிலப் பெண்கள் பெயர்.

154. பரத்தியர் நுளைச்சிய ரந்கிலப் பெண்டிர்.
நெய்தனிலப் பெண்கள் பெயர்:—பரத்தியர், நுளைச்சியர். (உ)

நெய்தற் றலைமகன் பெயர்.

155. மெல்லன் புலம்பன் றண்கடற் சேர்ப்பன்
துறைவன் கொண்க நெய்தற் றலைமகன்.
நெய்தற் றலைமகன் பெயர்:—மெல்லன், புலம்பன், தண்கடற்சேர்ப்பன், துறைவன், கொண்கன். (கு)

நெய்தனிலக் கடவுளின் பெயர்.

156. அந்நிலக் கடவுள் வருண னாகும்.
நெய்தனிலக் கடவுளின் பெயர்:—வருணன். (ச)

நீர் நிலையின் பெயர்.

157. இலைஞ்சி பண்ணை யேல்வை குண்ட
மலந்தை பொய்கை வலயஞ் சனைசிறை
பட்ட முடுவை பயம்பு படுகர்
குட்டந் தாங்கல் கோட்டக மேரி
யுவளக மடுவே யோடை படுவே
தடமே வாவி தடாக மாவி
குழி கிடங்கு சலதாந் கேணி
பணையம் பல்வளம் நளினி யிலந்தை
மூழி குழிகுள நீர்நிலைப் பெயரே.

நீர்நிலையின் பெயர்:—இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, குழி, கிடங்கு, சலதாம், கேணி, பணை, கயம், பல்வளம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். (கௌ)

புனற்கரை வரம்பு இவற்றின் பெயர்.

158. கூலமுந் தீரமும் வாரமுந் கோடும்
வார்புனற் கரைக்கும் வரம்புக்கும் பெயரே.
புனற்கரை வரம்பு இவற்றின் பெயர்:—கூலம், தீரம், வாரம், கோடு. (ச)

சேற்றின் பெயர்.

159. அளறு பூழி யளக்கர் சேதகம்
அசறு பங்க மள்ளல் குழைதொளி
கொள்ளஞ் செய்யல் கும்பி குழம்பு
தொள்ளி சகதி தொய்ய னூரம்பே

அசம்பு செதும்போ டங்கணம் பூதி
யிசைந்த யிருபத் தொன்றுஞ் சேறே.

சேற்றின் பெயர்:—அளறு, பூதி, அளக்கர், சேதகம், அசறு, பக்
கம், அன்னல், குழை, தொளி, கொன்னம், செய்யல், சும்பி,
குழம்பு, தொள்ளி, சக்தி, தொய்யல், தூம்பு, அசம்பு, செத
ம்பு, அங்கணம், பூதி. (உச)

அருவருப்புறு சேற்றின் பெயர்.

160. தொளிலு மூழிலு மருவருப் புறுசேறே.
அருவருப்புறு சேற்றின் பெயர்:—தொளில், ஊழில். (உ)

சேற்றில் எழும் குமிழியின் பெயர்.

161. கொப்புள் பொகுட்டுச் சேற்றெழு குமிழி.
சேற்றில் எழும் குமிழியின் பெயர்:—கொப்புள், பொகுட்டு. (உ)

ஊறலின் பெயர்.

162. உறவி யசம்பு ஆற்று ஆறல்.
ஊறலின் பெயர்:—உறவி, அசம்பு, ஊற்று. (ஈ)

செய்கரையின் பெயர்.

163. சேதுவு மணையுங் குரம்புங் குலையுஞ்
செய்கரை பெனவே செப்பப் படுமே.
செய்கரையின் பெயர்:—சேது, அணை, குரம்பு, குலை. (ஐ)

கிணற்றின் பெயர்.

164. உறவியுங் கூவலுங் கூபமுங் கிணறெனல்.
கிணற்றின் பெயர்:—உறவி, கூவல், கூபம். (ஈ)

ஊரிலுள்ளார் உண்ணும் நீரின் பெயர்.

165. ஊருணி யூருளோ ருண்ணீ ராமே.
ஊரிலுள்ளார் உண்ணும் நீரின் பெயர்:—ஊருணி. (ச)

சுகோட்டின் பெயர்.

166. ஈம மயானஞ் சுடலை சுடுநில
மிகொடு புறங்காடு பிதிர்வனஞ் சுடுகாடே.
சுகோட்டின் பெயர்:—ஈமம், மயானம், சுடலை, சுடுநிலம், இகொடு,
புறங்காடு, பிதிர்வனம். (ஏ)

சாம்பரின் பெயர்.

167. அடலை வெண்பவி சாம்ப ராகும்.
சாம்பரின் பெயர்:—அடலை, வெண்பவி.

(உ)

பொடியின் பெயர்.

168. துகளு நீறுஞ் சண்ணமுங் குறுமலுஞ்
சிதரும் பராகமுஞ் சின்னமும் பிதிரும்
துணுங்குஞ் சன்னமு நூறுந் தாதும்
பூகியுந் தூளுந் புழுதியு மணுவும்
பொடியின் பெயரெனப் புகலப் பெறுமே.

பொடியின் பெயர்:—துகள், நீறு, சண்ணம், குறுமல், சிதர், பராகம்,
சின்னம், பிதிர், துணுங்கு, சன்னம், தூறு, தாது, பூதி, தூள்,
புழுதி, அணு.

(கக)

புற்றின் பெயர்.

169. வன்மீகம் புற்றே.
புற்றின் பெயர்:—வன்மீகம்.

(க)

புற்றஞ்சோற்றின் பெயர்.

170. குறும்பிய தன்சோறே.
புற்றஞ்சோற்றின் பெயர்:—குறும்பி.

(க)

ஒதுக்கிடத்தின் பெயர்.

171. துச்சி லொதுக்கிடம்.
ஒதுக்கிடத்தின் பெயர்:—துச்சில்.

(க)

வேறிடத்தின் பெயர்.

172. ஒருசிறை வேறிடம்.
வேறிடத்தின் பெயர்:—ஒருசிறை.

(க)

பசம்புற்றரையின் பெயர்.

173. அரிதஞ்சாட் வெலம் பசம்புற் றரையே.
பசம்புற்றரையின் பெயர்:—அரிதம், சாட்வெலம்.

(உ)

களர் நிலத்தின் பெயர்.

174. களரே முதுநிலம்.
களர் நிலத்தின் பெயர்:—முதுநிலம்.

(க)

யுத்தகளத்தின் பெயர்.

175. களமே பறந்தலை போர்க்களங் களரி
யாகவ பூமி விளாகஞ் செருக்கள
மடுகளஞ் செங்கள மமர்ச்ச்கள மொய்யே
படுகளம் யுத்தம் பண்ணுங் களமே.

யுத்தகளத்தின் பெயர்:—களம், பறந்தலை, போர்க்களம், களரி, ஆகவ
பூமி, விளாகம், செருக்களம், அடுகளம், செங்களம், அமர்ச்ச்களம்,
மொய்ய், படுகளம். (கஉ)

பிணம்படு நிலத்தின் பெயர்.

176. பறந்தலை செம்புலம் பிணம்படு நிலமே.
பிணம்படு நிலத்தின் பெயர்:—பறந்தலை, செம்புலம். (உ)

பகைமேற் சென்றோர் உறைபதியின் பெயர்.

177. பாசறை முனைப்பதி பாடி பாளையம்
பாளி பகைமேற் சென்றோ ருறைபதி.
பகைமேற் சென்றோர் உறைபதியின் பெயர்:—பாசறை, முனைப்பதி,
பாடி, பாளையம், பாளி. (டு)

இதுவுமது.

178. கேடகங் கடவை யென்பவுங் கிளக்கும்.
ஷடி பகைமேற் சென்றோர் உறைபதியின் பெயர்:—கேடகம்,
கடவை. (உ) ஐ (எ)

நகரத்தின் பொதுப் பெயர்.

179. ஆலய நிகாயம் புரியா வாசந்
தாமஞ் சாதனந் தாவளஞ் சரணம்
பதியே பள்ளி பாழி பாடி
நிலய நிகேதன நியம நிகாதன
முறையுள் வசதி யுசஞ்சம் வாகங்
குடமே வேசனங் கோட்ட மகரம்
புரமே நகரப் பொதுப்பெய ராகும்.

நகரத்தின் பொதுப்பெயர்:—ஆலயம், நிகாயம், புரி, ஆவாசம், தாமம்,
சாதனம், தாவளம், சரணம், பதி, பள்ளி, பாழி, பாடி, நிலயம்,
நிகேதனம், நியமம், நிகாதனம், உறையுள், வசதி, உசம், சம்வா
கம், குடம், வேசனம், கோட்டம், அகரம், புரம். (உடு)

அகழின் பெயர்.

180. ஓடை கிடங்கு கேணி யுடுவே
அகப்பா பரிசு மகழி யகழெனல்.

அகழின் பெயர்:—ஓடை, கிடங்கு, கேணி, உடு, அகப்பா, பரிகம், அகழி. (௭)

மதிலின் பெயர்.

181. ஆரை புரிசை யரணஞ் சாலம்
வேலி பாவை யுவளக மிஞ்சி
யோதை வேணகை யெயில்சிறை கடகந்
துருக்க மகப்பா சுற்றுக் காப்பு
வரைப்புச் சக்கரம் வாரி காவ
லரண்புற நொச்சி யுரமதிற் பெயரே.

மதிலின் பெயர்:—ஆரை, புரிசை, அரணம், சாலம், வேலி, பாவை, உவளகம், இஞ்சி, ஓதை, வேணகை, எயில், சிறை, கடகம், துருக்கம், அகப்பா, சுற்று, காப்பு, வரைப்பு, சக்கரம், வாரி, காவல், அரண், புறம், நொச்சி, உரம். (௨௫)

இதுவும்து.

182. ஆரல் பிரகாரம் பந்தமு மாகும்.

மது மதிலின் பெயர்:—ஆரல், பிரகாரம். (௨) ஆ (௨அ)

மதில் உறுப்பின் பெயர்.

183. ஞாயி லெந்திர நாஞ்சில் கோசம்
விதப்பு நரலை பதப்பாடு தோணி
கொத்தளம் பொறிமதி லுறுப்பெனக் கூறும்.

மதில் உறுப்பின் பெயர்:—ஞாயில், எந்திரம், நாஞ்சில், கோசம், விதப்பு, நரலை, பதப்பாடு, தோணி, கொத்தளம், பொறி. (௧0)

மதிலுள் உயர்நிலத்தின் பெயர்.

184. அகப்பா பரிக மதி லுயர் நிலமே.

மதிலுள் உயர்நிலத்தின் பெயர்:—அகப்பா, பரிகம். (௨)

வாரியுள் உயர்நிலத்தின் பெயர்.

185. பரிகை கற்பா வாரியு ஞயர்நிலம்.

வாரியுள் உயர்நிலத்தின் பெயர்:—பரிகை, கற்பா. (௨)

ஆழ்வாரி நிலத்தின் பெயர்.

186. ஓதையாழ் வாரி நிலமென் றுரைக்கும்.

ஆழ்வாரி நிலத்தின் பெயர்:—ஓதை. (௧)

கோபுர வாயிலின் பெயர்.

187. கோட்டியும் வாரியும் கோபுர வாயில்.
கோபுர வாயிலின் பெயர்:—கோட்டி, வாரி. (உ)

இதுவுமது.

188. ஆத்தான முமரி கூடமு மதுவே.
ஹே கோபுர வாயிலின் பெயர்:—ஆத்தானம், அரிகூடம். (உ)

கோபுரவாயிலிற் புகும் புழையின் பெயர்.

189. புதவே வாயிற் புக்குறும் புழையே.
கோபுரவாயிலிற் புகும் புழையின் பெயர்:—புதவு. (க)

கோபுரவாயிற் நிண்ணையின் பெயர்.

190. அவ்வழித் திண்ணை யளிந்தமென் றுகும்.
கோபுரவாயிற் நிண்ணையின் பெயர்:—அளிந்தம். (க)

வதுவைத் திண்ணையின் பெயர்.

191. மணையே வேதிகை வதுவையின் நிண்ணை.
வதுவைத் திண்ணையின் பெயர்:—மணை, வேதிகை. (உ)

கடைத்தெருவின் பெயர்.

192. ஆவணம் பீடிகை கூலமங் காடி
சேனை நியமங் கடைத்தெரு வென்ப.
கடைத்தெருவின் பெயர்:—ஆவணம், பீடிகை, கூலம், அங்காடி,
சேனை, நியமம். (சு)

தெருவின் பெயர்.

193. விச்சை யாவணம் வீதி மறுகு
சேனை நியமஞ் சிறகு ஞெள்ளல்
வாடை கோசு மார்க்க மொலியல்
பாடகந் தெருவின் பெயரா கும்மே.
தெருவின் பெயர்:—விச்சை, ஆவணம், வீதி, மறுகு, சேனை, நிய
மம், சிறகு, ஞெள்ளல், வாடை, கோசு, மார்க்கம், ஒலியல். பாட
கம். (கக)

இதுவுமது.

194. செப்பம் வேணி சிரோணியுந் தெருவே.
ஹே தெருவின் பெயர்:—செப்பம், வேணி, சிரோணி. (க.) ஆ (சு)

சந்தியின் பெயர்.

195. அந்தியும் கவலையும் வரியு மரியும்
கோடகமுஞ் சிராகமுஞ் சந்தியெனக் கூறுப.
சந்தியின் பெயர்:—அந்தி, கவலை, வரி, அரி, கோடகம், சிராகம். (ச)

முச்சந்தியின் பெயர்.

196. அந்திமுச் சந்தி.
முச்சந்தியின் பெயர்:—அந்தி. (க)

நாற்சந்தியின் பெயர்.

197. கோடகஞ் சிருங்கா டகம்வரி சந்தி
சதுக்க மென்றிவை நாற்சந்தி யாகும்.
நாற்சந்தியின் பெயர்:—கோடகம், சிருங்காடகம், வரிசந்தி, சதுக்
கம். (ச)

சேரியின் பெயர்.

198. பாடமும் வேணியும் வாடையு முறியுஞ்
சேரி யென்ப சிரேணியு மதற்கே.
சேரியின் பெயர்:—பாடம், வேணி, வாடை, முறி, சிரேணி. (ஊ)

அரசர் வீதியின் பெயர்.

199. பூரிப மரசர் வீதியைப் புகலும்.
அரசர் வீதியின் பெயர்:—பூரியம். (க)

வைசியர் சேரியின் பெயர்.

200. வாசிகை யென்பது வைசியர் சேரி.
வைசியர் சேரியின் பெயர்:—வாசிகை. (க)

இடைச்சேரியின் பெயர்.

201. ஆவிரம் வல்லிய முவளக மிடைச்சேரி.
இடைச்சேரியின் பெயர்:—ஆவிரம், வல்லியம், உவளகம். (கூ)

வேடர் வீதியின் பெயர்.

202. பக்கணம் வேடர் வீதி யாகும்.
வேடர் வீதியின் பெயர்:—பக்கணம். (க)

அக்கசாலையர் தெருவின் பெயர்.

203. அக்க சாலையர் தெருவா வேசனமே.
அக்கசாலையர் தெருவின் பெயர்:—ஆவேசனம். (க)

அம்பலத்தின் பெயர்.

204. பொதியின் மன்றம் பொதுசபை யம்பலம்.
அம்பலத்தின் பெயர்:—பொதியில், மன்றம், பொது, சபை. (ச)

அரசர் கோயிலின் பெயர்.

205. மாளிகை சாலை மந்திரம் பவனம்
கோயி லென்ப குலமு மதற்கே.
அரசர் கோயிலின் பெயர்:— மாளிகை, சாலை, மந்திரம், பவனம்,
குலம். (இ)

அரசிருக்கையின் பெயர்.

206. அத்தாணி பூரிய மரசா ரம்மே
வேத்தவை யென்பதோ டாசிருப் பென்ப.
அரசிருக்கையின் பெயர்:—அத்தாணி, பூரியம், ஆசாரம், வேத்தவை. (ச)

சித்திரகூடத்தின் பெயர்.

207. தெற்றி யம்பலஞ் சித்திர கூடம்.
சித்திரகூடத்தின் பெயர்:—தெற்றி, அம்பலம். (உ)

மண்டபத்தின் பெயர்.

208. மாணமுஞ் சமித்தமு மண்டப மாசும்.
மண்டபத்தின் பெயர்:—மாணம், சமித்தம். (உ)

மன்னன்றேவி யில்லத்தின் பெயர்.

209. அந்தப் புரங்கந்த வார மரண்மனை
யென்ப மன்ன ரில்வாழ் கட்டே.
மன்னன்றேவி யில்லத்தின் பெயர்:—அந்தப்புரம், கந்தவாரம், அரண்
மனை. (ஊ)

கோபுரத்தின் பெயர்.

210. கூடஞ் சிகரி சிகரங் கோபுரம்.
கோபுரத்தின் பெயர்:—கூடம், சிகரி, சிகரம். (ஊ)

மாடத்தின் பெயர்.

211. மாட மாளிகை சூளிகை தெற்றி.
மாடத்தின் பெயர்:—மாளிகை, சூளிகை, தெற்றி. (ஊ)

உபரிகையின் பெயர்.

212. மேனிலை யுபரிகை.
உபரிகையின் பெயர்:—மேனிலை. (ஊ)

நிலவறையின் பெயர்.

213. சீழ்நிலை நிலவறை.

நிலவறையின் பெயர்:—சீழ்நிலை.

(க)

நாடகசாலையின் பெயர்.

214. நாடக சாலை நவாங்க மாகும்.

நாடகசாலையின் பெயர்:—நவாங்கம்.

(க)

ஆடலிடத்திற்கும், வட்டாடிடத்துக்கும் பெயர்.

215. ஆடலிட மும்வட்டா டிடமு மரங்கம்.

ஆடலிடத்திற்கும், வட்டாடிடத்துக்கும் பெயர்:—அரங்கம்.

(க)

பாடல் பயிலிடத்தின் பெயர்.

216. பாடல் பயிலிடம் பட்டிமண் டபமே.

பாடல் பயிலிடத்தின் பெயர்:—பட்டிமண்டபம்.

(க)

தேவர் கோவிலின் பெயர்.

217. சிநகரஞ் சேதிமம் சிதேந்திரங் கோட்டம்

நிலைய மந்திரம் நிகேதன மாலயம்

கோயி னகரந் தளிதே வாலயம்.

தேவர் கோவிலின் பெயர்:—சிநகரம், சேதிமம், சிதேந்திரம், கோட்டம், நிலையம், மந்திரம், நிகேதனம், ஆலயம், நகரம், தளி. (கௌ)

மல், படை, சூது, கல்வி பயிலிடத்தின் பெயர்.

218. மல்லும் படையுஞ் சூது மற்றுங்

கல்வி பயிலிடங் கழக மாகும்.

மல், படை, சூது, கல்வி பயிலிடத்தின் பெயர்:—கழகம்.

(க)

வீட்டின் பெயர்.

219. மனைநகர் சேர்பு வசதி யகமில்

புரையுள் பாத்தி புக்கி வில்லம்

பவன முறையுள் பதிமா டக்குல

மிடவகை யில்லிட மிவைவி டென்ப.

வீட்டின் பெயர்:—மனை, நகர், சேர்பு, வசதி, அகம், இல், புரையுள், பாத்தி, புக்கில், இல்லம், பவனம், உறையுள், பதி, மாடம், குலம், இடவகை, இல்லிடம். (கௌ)

சிற்றிலின் பெயர்.

220. சூம்பை சிற்றில் குடில்குடிசை யாகும்.
சிற்றிலின் பெயர்:—சூம்பை, குடில், குடிசை.

(ஈ)

வீட்டிறப்பின் பெயர்.

221. இறையும் வளவியு மிறப்பின் பெயரே.
வீட்டிறப்பின் பெயர்:—இறை, வளவி.

(உ)

முகட்டின் பெயர்.

222. விடங்கமுங் கொடைக்கைய மஞ்ச முகடே.
முகட்டின் பெயர்:—விடங்கம், கொடைக்கை, மஞ்ச.

(ஈ)

கல்லூரியின் பெயர்.

223. கல்வி சுற்றுவாரி கல்லூரி யாகும்.
கல்லூரியின் பெயர்:—கல்வி, சுற்றுவாரி.

(உ)

வேயுளின் பெயர்.

224. வேயுள் வேய்த லாகு மென்ப.
வேயுளின் பெயர்:—வேய்தல்.

(ச)

தாழ்வாரத்தின் பெயர்.

225. ஆரோகணஞ் சோபானந் தாழ்வார மாகும்.
தாழ்வாரத்தின் பெயர்:—ஆரோகணம், சோபானம்.

(உ)

முற்றத்தின் பெயர்.

226. முன்றி லங்கண முற்ற மாகும்.
முற்றத்தின் பெயர்:—முன்றில், அங்கணம்.

(உ)

நிலா முற்றத்தின் பெயர்.

227. அரமிய நிலாமுற்ற மாகு மென்ப.
நிலா முற்றத்தின் பெயர்:—அரமியம்

(ச)

தூம்புவாயின் பெயர்.

228. அங்கணந் தூம்புவாய்.
தூம்புவாயின் பெயர்:—அங்கணம்.

(ச)

பொல்லா நிலத்தின் பெயர்.

229. சகதிபொல் லாநிலம்.
பொல்லா நிலத்தின் பெயர்:—சகதி.

(ச)

சலதாரையின் பெயர்.

230. சுருங்கும் புழலுஞ் செலுஞ்சல தாரை.
சலதாரையின் பெயர்:—சுருங்கு, புழல்.

(உ)

இதுவுமது.

231. அங்கண மென்று மறைய லாகும்.
ஹே சலதாரையின் பெயர்:—அங்கணம்.

(க) ஊ (ஈ)

நீர்தகை கதவின் பெயர்.

232. ஓவென் கிளவி நீர்தகை கதவிவனல்.
நீர்தகை கதவின் பெயர்:—ஓ.

(ச)

சாளரவாயிலின் பெயர்.

233. சாலேகம் வாதா யனஞ்சால னுழையே.
சாலகங் காலதர் சாளர வாயில்.
சாளரவாயிலின் பெயர்:—சாலேகம், வாதாயனம், சாலம், னுழை,
சாலகம், காலதர்.

(சு)

மனை வாயிலின் பெயர்.

234. துவாரம் வாரி தோட்டி யுவளகம்
புகுதி கோட்டி புதவு கடைதடம்
அருநெறி தூம்புசித மனைவாயி லாகும்.
மனை வாயிலின் பெயர்:—துவாரம், வாரி, தோட்டி, உவளகம், புகுதி,
கோட்டி, புதவு, கடை, தடம், அருநெறி, தூம்பு, சிதம்.

(கஉ)

கதவின் பெயர்.

235. ஒபு கிளர்வி யுதைபு நிகுத்தை
காப்பு வாரி கபாடம் தோட்டி.
கதவின் பெயர்:—ஒபு, கிளர்வி, உதைபு, நிகுத்தை, காப்பு, வாரி,
கபாடம், தோட்டி.

(அ)

தாழின் பெயர்.

236. காழுஞ் சீப்புங் கடிக்கையுந் தாழாம்.
தாழின் பெயர்:—காழ், சீப்பு, கடிக்கை.

(ஈ)

குறப்பின் பெயர்.

237. அள்ளுந் கொல்லும் பறலிக்கையும் வீலிப்பற்றும்
பூட்டும் வீகமுந் குறப்பெனப் புகல்வர்.

தறப்பின் பெயர்: — அன், கொல், பறவிகை, வலிப்பற்று, பூட்டு
வீகம். (சு)

யானைக் கூடத்தின் பெயர்.

238. ஆலய மோனியும் யானைக் கூடம்.
யானைக் கூடத்தின் பெயர்: — ஆலயம், ஒளி. (உ)

யானை துயிலிடத்தின் பெயர்.

293. சேவகஞ் சாலை சேக்கையது துயிலிடம்.
யானை துயிலிடத்தின் பெயர்: — சேவகம், சாலை, சேக்கை. (ஈ)

குதிரைப் பந்தியின் பெயர்.

240. மந்திரஞ் சாலை பணைய மாப்பந்தி.
குதிரைப் பந்தியின் பெயர்: — மந்திரம், சாலை, பணை, லாயம். (ச)

தொழுவின் பெயர்.

241. தொழுகு பட்டி தொறுவிடந் தொழுவே
தொழும் வேலி யானிலையுஞ் சொல்லும்.
தொழுவின் பெயர்: — தொழுகு, பட்டி, தொறுவிடம், தொழுகு,
தொழும், வேலி, ஆனிலை. (எ)

கற்படுத்த தரையின் பெயர்.

242. குட்டிமம் படுத்த தரையெனக் கூறுப.
கற்படுத்த தரையின் பெயர்: — குட்டிமம். (க)

சுவர்த்தலத்தின் பெயர்.

243. உவமா நிலம்பித் திகைசுவர்த் தலமென்ப.
சுவர்த்தலத்தின் பெயர்: — உவமாநிலம், பித்திகை. (உ)

திண்ணையின் பெயர்.

244. திட்டை குறடு தெற்றி வேதிகை
திண்ணை மண்ணீ டென்றுஞ் செப்புப.
திண்ணையின் பெயர்: — திட்டை, குறடு, தெற்றி, வேதிகை, மண்
ணீடு. (ஐ)

அடுக்களையின் பெயர்.

245. அட்டில் மடைப்பள்ளி யடுக்களை யாகும்.
அடுக்களையின் பெயர்: — அட்டில், மடைப்பள்ளி. (உ)

அடுப்பின் பெயர்.

246. காமரஞ் சல்லி குமுதமுத் தான
மான பிறவு மடுப்பின் பெயரே.
அடுப்பின் பெயர்:—காமரம், சல்லி, குமுதம், உத்தானம். (ச)

அக்கினிட்டியின் பெயர்.

247. ஞெகிழி யிந்தள நெருப்பிடு கலமே
யனற்குவை யின்ன * அக்கினிட் டிப்பெயர்.
அக்கினிட்டியின் பெயர்:—ஞெகிழி, இந்தளம், நெருப்பிடுகலம், அன
ற்குவை. (ச)

கடைக்கொள்ளியின் பெயர்.

248. அலாதமு மிராதமு ஞெகிழியுங் கடைக்கொள்ளி.
கடைக்கொள்ளியின் பெயர்:—அலாதம், இராதம், ஞெகிழி. (ந-)

இதுவுமது.

249. முளரியு † முற்கையு மொழியப் பெறுமே.
ஷ்டு கடைக்கொள்ளியின் பெயர்:—முளரி, உற்கை. (உ)

வேள்விக் குண்டத்தின் பெயர்.

250. வேதியு நித்தமும் வேள்விக் குண்டம்.
வேள்விக் குண்டத்தின் பெயர்:—வேதி, நித்தம். (உ)

மட்கலஞ் சுடுமிடத்தின் பெயர்.

251. சுள்ளை சூளை மட்கலஞ் சுடுமிடம்.
மட்கலஞ் சுடுமிடத்தின் பெயர்:—சுள்ளை, சூளை. (உ)

உலைக்களத்தின் பெயர்.

252. உறவி பென்ப துலைக்கள மாகும்.
உலைக்களத்தின் பெயர்:—உறவி. (க)

உலை மூக்கின் பெயர்.

253. குருகு சிவையுலை மூக்கெனக் கூறும்.
உலை மூக்கின் பெயர்:—குருகு, சிவை. (உ)

* அக்கினிட்டி-தூபக்கால்.

† 'உற்கையு மொழியப் பெறுமே' என்றும் பாடம்.

கரியின் பெயர்.

254. கந்துளு மிருந்தையு நல்லமுங் கரியே.
கரியின் பெயர்:—கந்துள், இருந்தை, எல்லம்.

(ந)

குதிரின் பெயர்.

255. புகலென் கிளவி குதிரெனப் புகலும்.
குதிரின் பெயர்:—புகல்.

(க)

தவத்தோர் இருக்குமிடத்தின் பெயர்.

256. பாழி காண்டை பள்ளி மடங்குகை
தாபதந் தவத்தோர் தம்மிடமாகும்.
தவத்தோர் இருக்குமிடத்தின் பெயர்:—பாழி, காண்டை, பள்ளி,
மடம், குகை, தாபதம்.

(ச)

கூட்டின் பெயர்.

257. குடம்பை கட்சி குலாயங் கூடே.
கூட்டின் பெயர்:—குடம்பை, கட்சி, குலாயம்.

(ந)

பண்ணுங் கூட்டின் பெயர்.

258. பஞ்சாங் குலாயம் பண்ணுங் கூடே
பண்ணுங் கூட்டின் பெயர்:—பஞ்சாங், குலாயம்.

(உ)

கல்வி பயில் களத்தின் பெயர்.

259. கழகம் பட்டிமங் கல்வி பயில்களம்.
கல்வி பயில் களத்தின் பெயர்:—கழகம், பட்டிமம்.

(உ)

துயிலிடத்தின் பெயர்.

260. ஆய்வை கிடக்கை யணைபரி யங்கம்
பாயல் சேக்கை பள்ளி தளிமஞ்
சாய றட்டந் தற்பஞ் சயன
மம்பாஞ் சேர்விடந் துயிலிடமாகும்.
துயிலிடத்தின் பெயர்:—ஆய்வை, கிடக்கை, அணை, பரியங்கம், பா
யல், சேக்கை, பள்ளி, தளிமம், சாயல், தட்டம், தற்பம், சய
னம், அம்பாங், சேர்விடம்.

(கச)

விலங்கு துயிலிடத்தின் பெயர்.

261. பாழி பண்ணை பணைபட்டம் போத்துச்
சேக்கை விலங்கின் சேர்துயி விடமே.

விளங்கு துயிலிடத்தின் பெயர்:—பாழி, பண்ணை, பணை, பட்டம், போத்து, சேக்கை. (சு)

தோட்டத்தின் பெயர்.

262. பாதவர் துடவை படப்பை தோட்டம்.
தோட்டத்தின் பெயர்:—பாதவம், துடவை, படப்பை. (ஈ)

இதுவுமது.

263. ஆரமுந் தொடுவு மதன்பாற் படுமே.
ஷெ தோட்டத்தின் பெயர்:—ஆரம்; சொடு. (உ)

வேலியின் பெயர்.

264. வீர்தி காவல் வேலியின் பெயரே.
வேலியின் பெயர்:—வீர்தி, காவல். (உ)

நுழை வாயிலின் பெயர்.

265. நூழைசு நுங்கை நுழைவாயி லாகும்.
நுழை வாயிலின் பெயர்:—நூழை, சுநுங்கை. (உ)

பரணின் பெயர்.

266. பணவை யிதணங் கழுது பரணை.
பரணின் பெயர்:—பணவை, இதணம், கழுது. (க)

கவரிறுக்கியின் பெயர்.

267. கடவை நடவை மடவை * கவரிறுக்கி.
கவரிறுக்கியின் பெயர்:—கடவை, நடவை, மடவை. (ஈ)

காதவழியின் பெயர்.

268. காவத மென்பது காத வழியே.
காதவழியின் பெயர்:—காவதம். (க)

கூப்பிடு தூரத்தின் பெயர்.

269. குரோசமு மெல்லையுங் கூப்பிடு தூரம்.
கூப்பிடு தூரத்தின் பெயர்:—குரோசம், எல்லை. (உ)

யோசனையின் பெயர்.

270. யோசனை யென்ப புகையெனப் புகலுவர்.
யோசனையின் பெயர்:—புகை. (க)

கோழிப்பறவை யளவின் பெயர்.

271. கிரவுஞ்சக் கோழிப் பறவைபள வாகும்.

கோழிப்பறவை யளவின் பெயர்:—கிரவுஞ்சம்.

(ச)

இடத்தின் பெயர்.

272. வாசம் பாடு மாடு கடைசிறை
சாதனம் பக்கந் தாபரம் வாய்புல
மருங்கு பாங்கு நத்தம் வைப்பு
மருதல மடிவயின் மதர்வு களம்வழி
வளாக முழைபட்டி வகைதிணை சூழல்
தலையிட மருகு தானங் கண்ணிடை
சார்கால் பின்முத றுவளம் பா லுளி
பாழி நிலமில் பள்ளி ஞாங்கர்
நிலைபதி யுறையுணி சாதன முன்னர்
நியமம் வசதி நிகாயந் தேயம்
புடையயல் மராட்டங் கோட்டங் கீழ்மேல்
மடமிவை பெல்லா மிடமெனப் படுமே.

இடத்தின் பெயர்:—வாசம், பாடு, மாடு, கடை, சிறை, சாதனம், பக்
கம், தாபரம், வாய், புலம், மருங்கு, பாங்கு, நத்தம், வைப்பு,
மரு, தலம், அடி, வயின், மதர்வு, களம், வழி, வளாகர், உழை,
பட்டி, வகை, திணை, சூழல், தலை, இடம், அருகு, தானம், கண்,
இடை, சார், கால், பின், முதல், தாவளம், பால், உளி, பாழி,
நிலம், இல், பள்ளி, ஞாங்கர், நிலை, பதி, உறையுள், நிகாதனம்,
முன்னர், நியமம், வசதி, நிகாயம், தேயம், புடை, அயல், மராட்
டம், கோட்டம், கீழ், மேல், மடம்.

(சுக)

இதுவுமது.

273. காடென் கிளவி யிடனு முகடத்தே.

ஹை இடத்தின் பெயர்:—காடு.

(க) ஆட (சுஉ)

சபையின் பெயர்.

274. சங்கமுங் குழுவுஞ் சமுசமு மவையுங்
கோட்டியுந் தொகுதியுந் கணமுங் கூட்டமுஞ்
சமவாய மும்பலர் செறிசபைப் பெயரே.

சபையின் பெயர்:—சங்கம், குழு, சமுகம், அவை, கோட்டி, தொகுதி,
கணம், கூட்டம், சமவாயம்.

(க)

நால்வகை அரணின் பெயர்.

275. மலையரண் காட்டரண் மதிலரணீரரண்
வகையுறு சிறப்பி னூல்வகை யரணை.
நால்வகை அரணின் பெயர்:—மலை, காடு, மதில், நீர். (ச)

வன்பாலின் பெயர்.

276. வன்பால் குறிஞ்சி பாழையு மாகும்.
வன்பாலின் பெயர்:—குறிஞ்சி, பாலை. (உ)

மென்பாலின் பெயர்.

277. மென்பா லென்பெயர் மருத மேற்றே.
மென்பாலின் பெயர்:—மருதம். (ஃ)

சம்பாலின் பெயர்.

278. முல்லை யு நெய்தலு மொழிசமப் பாலே.
சம்பாலின் பெயர்:—முல்லை, நெய்தல். (உ)

நான்காவது

அவனிவகை முற்றிற்று.

ஆக சூத்திரம் எட்டு.

ஐந்தாவது

ஆடவர் வகை.

பார்ப்பார் பெயர்.

1. அறவோர் பூசர ரறுதொழி லாள
நிருபிறப் பாள ரெரிவளர்ப் போரே
யாதி வருணர் வேதிய ரந்தணர்
வேள்வி யாளர் மறையவர் விப்பிரர்
மேற்குலத் தோர்முற் குலத்தோ ரையர்
வேத பாரகர் முப்புரி னூலோர்
தொழுகுலர் பார்ப்பார் தொல்பெய ராகும்.
பார்ப்பார் பெயர்:—அறவோர், பூசர், அறுதொழிலாளர், இருபிறப்
பாளர், எரிவளர்ப்போர், ஆதிவருணர், வேதியர், அந்தணர்,
வேள்வியாளர், மறையவர், விப்பிரர், மேற்குலத்தோர், முற்கு
லத்தோர், ஐயர், வேதபாரகர், முப்புரினூலோர், தொழுகுலர். (கௌ)

இதுவுமது.

2. காருக பத்திய மாகவ னீயம்
தக்கிணைக் கினிய மெனுமுத்தீ மரபினர்.
ஷெ பார்ப்பார் பெயர்:—முத்தீமரபினர். (க) ஈ (கஅ)

பிரமசாரியின் பெயர்.

3. மறையோர் தமக்குள் வன்னி யெனும்பெயர்
பிரம சாரியின் பெயசென் றாகும்.
பிரமசாரியின் பெயர்:—வன்னி. (க)

அந்தணர் அறுதொழிலின் பெயர்.

4. ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்டித்த
லீத லேற்ற லென்றிவை யாறு
மாதிக் காலத் தந்தணர் தொழிலே.
அந்தணர் அறுதொழிலின் பெயர்:—ஓதல், ஓதுவித்தல், வேட்டல்,
வேட்டித்தல், ஈதல், ஏற்றல். (க)

அந்தணர் மாலை, கொடியின் பெயர்.

5. மாலை கமல மறைகொடி யாகும்.
அந்தணர் மாலையின் பெயர்:—கமலம். (க)
அந்தணர் கொடியின் பெயர்:—வேதம். (க)

அந்தணர்க்குரிய பொருளின் பெயர்.

6. தருப்பையு முஞ்சியுஞ் சமித்து மவர்க்கே.
அந்தணர்க்குரிய பொருளின் பெயர்:—தருப்பை, முஞ்சிப்புல், சமி
த்து. (க)

துரோணசாரியின் பெயர்.

7. வேதக் கொடியோன் வின்னூ லாளன்
பாரத்து வாசன் குட்ப சன்னே
துரோண சாரியின் றொல்பெய சாகும்.
துரோணசாரியின் பெயர்:—வேதக்கொடியோன், வின்னூலாளன்,
பாரத்துவாசன், குட்பசன். (க)

அரசரின் பெயர்.

8. பார்த்திய ரிறைவர் காவலர் பதிகள்
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர்
பொருநர் மன்னர் பூபாலர் திருபர்

முதல்வ ரேந்தல் சூரிசின் மகிபாலர்
தலைவ ராசர் தம்பெய ராகும்.

அரசரின் பெயர்:—பார்த்திபர், இறைவர், காவலர், பதிகள், கோக்கன்,
வேந்தர், கொற்றவர், புரவலர், பொருநர், மன்னர், பூபாலர், நிரு
பர், முதல்வர், ஏந்தல், சூரிசில், மகிபாலர், தலைவர். (கஎ)

எண்வகை மாலையின் பெயர்.

9. வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழிஞை தும்பை வாகையென்
றித்தொடை யெட்டு மரசர்க் காமே.

எண்வகை மாலையின் பெயர்:—வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொ
ச்சி, உழிஞை, தும்பை, வாகை. (அ)

அரசர்கள் படை, கோடியின் பெயர்.

10. படையறு வகைத்தானை கொடி சிங்க மாகும்.

அரசர்கள் படையின் பெயர்:—அறுவகைத்தானை. (க)
அரசர்கள் கொடியின் பெயர்:—சிங்கம். (க)

அறுவகைச் சக்கரவர்த்திகளின் பெயர்.

11. அரிச்சந் திரனளன் முசுஞந்தன் புருவாச
சகரன் கார்த்த விரிய நென்றிவர்
அறுவகைச் சக்கர வர்த்திக ளென்ப.

அறுவகைச் சக்கரவர்த்திகளின் பெயர்:—அரிச்சந்திரன், நளன், முசு
ஞந்தன், புருவா, சகரன், கார்த்தவிரியன். (சு)

வீட்டுமன் பெயர்.

12. சந்தனுமுன் மைந்தன் றருநெய்வ விரதன்
கங்கை தநையன் வீட்டுமன் காங்கேய
னங்கவன் பிரம சாரியு மாகும்.

வீட்டுமன் பெயர்:—சந்தனுமுன்மைந்தன், தெய்வவிரதன், கங்கை
தநையன், காங்கேயன், பிரமசாரி. (ஊ)

குருகுலத்து அரசர் பெயர்.

13. பெளரவர் கௌரவர் பாரத ரென்ப
குருகுல மன்னர் கொள்கைப் பெயரே.

குருகுலத்து அரசர் பெயர்:—பௌரவர், கௌரவர், பாரதர். (ஈ)

தருமபுத்திரன் பெயர்.

14. தரும மைந்தன் பொறையாள னுகிட்டிரன்
முரசுயர் கொடியேன் றருமன் பெயரே.

தருமபுத்திரன் பெயர்:—தருமமைத்தன், பொறையாளன், உதிட்டி
ரன், முரசக்கொடியோன். (ச)

துரியோதனன் பெயர்.

15. மன்னர் மன்னவன் வணங்கா முடியோன்
பன்னக முயர்த்தோன் காந்தாரி செம்மலென்
றின்னவை துரியோ தனன்பெய ரென்ப.

துரியோதனன் பெயர்:—மன்னர்மன்னவன், வணங்காமுடியோன்,
பன்னகமுயர்த்தோன், காந்தாரிசெம்மல். (ச)

கன்னன் பெயர்.

16. வெங்கதிர் மதலை மிகுகொடையாள
னங்கர் கோமான் கவச குண்டலன்
கானீனன் கச்சைக் கொடியோன் பெபரே.

கன்னன் பெயர்:—கதிர்மதலை, மிகுகொடையாளன், அங்கர்கோமா
ன், கவசகுண்டலன், கானீனன், கச்சைக்கொடியோன். (சு)

வீமன் பெயர்.

17. வாயு மைந்தன் கதாயுதன் மாருதி
கோளரிக் கொடியோ னிடும்பி கொழுநன்
விருகோ தரனிவை வீமன் பெயரே.

வீமன் பெயர்:—வாயுமைந்தன், கதாயுதன், மாருதி, கோளரிக்கொடி
யோன், இடும்பிகொழுநன், விருகோதரன். (சு)

அருச்சுனன் பெயர்.

18. பற்குனன் கிரீடி பார்த்தன் வீபற்சு
சவ்விய சாசி விசயன் றனஞ்சயன்
சுவேத வாகனன் சுரேந்திரன் மைந்தன்
கிருட்டிணன் கிருட்டிண சகாயன் மாதவி
கொழுநன் வானாக் கொடியோன் காண்டபன்
ஆண்டொழின் மைந்த னருச்சுனன் பெயரே.

அருச்சுனன் பெயர்:—பற்குனன், கிரீடி, பார்த்தன், வீபற்சு, சவ்
வியசாசி, விசயன், றனஞ்சயன், சுவேதவாகனன், சுரேந்திரன்
மைந்தன், கிருட்டிணன், கிருட்டிணசகாயன், மாதவிகொழு
நன், வானாக்கொடியோன், காண்டபன், ஆண்டொழின்மைந்
தன். (சு)

நகுல, சாதேவர் பெயர்.

19. மத்திரை மைந்த ரச்சுவினி மதலைய
நிரட்டையர் நகுல சாதேவர் நாமம்.

சூல, சாதேவர் பெயர்:—மத்திரைமைந்தர், அச்சவினிமதலையர், இரட்டையர். (கூ)

சேரன் பெயர்.

20. பூழி யனுதியன் கொங்கன் பொறையன்
வானவன் குட்டுவன் வானவரம்பன்
வில்லவன் குடநாடன் வஞ்சி வேந்தன்
கொல்லிச் சிலம்பன் கோதை கோளன்
பொருதைத் துறைவன் போந்தின் கண்ணியன்
மலையன் மலையமான் சேரன் பெயரே.

சேரன் பெயர்:—பூழியன், உதியன், கொங்கன், பொறையன், வானவன், குட்டுவன், வானவரம்பன், வில்லவன், குடநாடன், வஞ்சி வேந்தன், கொல்லிச்சிலம்பன், கோதை, கோளன், பொருதைத் துறைவன், போந்தின் கண்ணியன், மலையன், மலையமான். (கௌ)

சேரன் கொடி, குதிரையின் பெயர்.

21. வில்கொடி புரவி பாடல மாமே.

சேரன் கொடியின் பெயர்:—வில். (க)

சேரன் குதிரையின் பெயர்:—பாடலம். (க)

சோழன் பெயர்.

22. சென்னி வளவன் செம்பியன் கிள்ளி
பொன்னித் துறைவன் புலிக்கொடி யோன்மால்
கோழி வேந்தனேரி வெற்ப
னாரின் கண்ணியனேரியனபயன்
சூரியன் புனனாடன் சோழன் பெயரே.

சோழன் பெயர்:—சென்னி, வளவன், செம்பியன், கிள்ளி, பொன்னித்துறைவன், புலிக்கொடியோன், மால், கோழிவேந்தன், நேரிவெற்பன், ஆரின் கண்ணியன், நேரியன், அபயன், சூரியன், புனனாடன். (கச)

இதுபுகழ்.

23. கேசவனென்பது மாங்கவன் மேற்றே.

சோழன் பெயர்:—கேசவன். (க) ஆ (கரு)

சோழன் கொடி, குதிரையின் பெயர்.

24. கொடியே வயப்புவி புரவி கோரம்.

சோழன் கொடியின் பெயர்:—புவி. (க)

சோழன் குதிரையின் பெயர்:—கோரம். (க)

பாண்டியன் பெயர்.

25. செழியன் கூடற் கோமான் நென்னவன்
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்
கௌரியன் வேம்பின் கண்ணியன் கைதவன்
மலையப் பொருப்பன் வைகைத் துறைவன்
குமரிச் சேர்ப்பன் கோப்பாண் டியனே.

பாண்டியன் பெயர்:—செழியன், கூடற்கோமான், தென்னவன்,
வழுதி, மீனவன், பஞ்சவன், மாறன், கௌரியன், வேம்பின்
கண்ணியன், கைதவன், மலையப்பொருப்பன், வைகைத்துறை
வன், குமரிச்சேர்ப்பன். (கட.)

பாண்டியன் கொடி, சூதிரையின் பெயர்.

26. கயலே கொடிகன வட்டம் புரவி.

பாண்டியன் கொடியின் பெயர்:—கயல். (க)
பாண்டியன் சூதிரையின் பெயர்:—கனவட்டம். (க)

சளுக்கு வேந்தர் பெயர்.

27. வேள்புல வரசர் சளுக்கு வேந்தர்.
சளுக்கு வேந்தர் பெயர்:—வேள்புலவரசர். (க)

குறுநில மன்னர் பெயர்.

28. குறும்பர் புரோசர் குறுநில மன்னர்.
குறுநில மன்னர் பெயர்:—குறும்பர், புரோசர். (உ)

இதுவுமது.

29. வேளி ரென்பது மாங்கவர் மேற்றே.
வே குறுநில மன்னர் பெயர்:—வேளிர். (க) ஆ. (உ)

வரைவின்றி யாவருக்குங் கொடுக்குந் தலைவள்ளல்
எழுவர் பெயர்.

30. சகரன் காரி நனந்துந்து மாரி
நிருதி செம்பியன் விராடன் றலைவள்ளல்.

வரைவின்றி யாவருக்குங் கொடுக்குந் தலைவள்ளல் எழுவர் பெயர்:—
சகரன், காரி, நனன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விரா
டன். (ச)

இரப்போர்க்குக் கொடுக்கும் இடைவள்ளல்
எழுவர் பெயர்.

31. அந்திமான் சிசுபால னக்குரான் வக்கிரன்
சந்திமான் கன்னன் சந்த னிடைவள்ளல்.

இரப்போர்க்குக் கொடுக்கும் இடைவள்ளல் எழுவர் பெயர்:—அந்தி
மான், சிசுபாலன், அக்குரான், வக்கிரன், சந்திமான், கன்னன்,
சந்தன். (எ)

புகழ்வோருக்குக் கொடுக்கும் கடைவள்ளல்
எழுவர் பெயர்.

32. பாரி யெழிவி நள்ளியாய் மலையன்
ஓரி பேசு னிவர்கடை வள்ளல்.

புகழ்வோருக்குக் கொடுக்கும் கடைவள்ளல் எழுவர் பெயர்:—பாரி,
எழிவி, நள்ளி, ஆய், மலையன், ஓரி, பேசன். (எ)

அரசியல் ஆறின் பெயர்.

33. படைகுடி கூழமைச்சு நட்பர னென்ன
வுடைய வரசிய லாறென வுரைப்பர்.

அரசியல் ஆறின் பெயர்:—படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு,
அரன். (சு)

அரசர் அறுவகைத் தானையின் பெயர்.

34. வேளற் றுனை வாட்டாளை விற்றுனை
தேளர்த் தானை பரித்தானை கரித்தானை
யெனவறு வகைத்தானை யரசர்க் கென்ப.

அரசர் அறுவகைத் தானையின் பெயர்:—வேல், வாள், வில், தேர், பரி,
களிறு. (சு)

அரசியல் ஆறின் பெயர்.

35. அறநிலை யறமு மறநிலை யறமு
மறநிலைப் பொருளு மறநிலைப் பொருளு
மறநிலை யின்பமு மறநிலை யின்பமு
மறுவகைப் படுவ தரசிய லென்ப.

அரசியல் ஆறின் பெயர்:—அறநிலையறம், மறநிலையறம், அறநிலைப்
பொருள், மறநிலைப்பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம்.
(சு)

அறநிலையறத்தினியல்.

36. வருணக் காப்பிற் பிறழா நெறிநிலை
பெறுதற் குரித்தாய்ப் பேணும் பெற்றி
யறநிலை யறமென் றறைந்தனர் புலவர்.

அறநிலையறத்தினியல்—நான்கு வருணத்தாரும், தத்தம் வருணத்
திற்பிறழாது நிலைபெறப் பாதுகாத்தல் அறநிலையறம்.

மறநிலையறத்தினியல்.

37. ஆனிரை மீட்டலு மரும்பகை தெறுதலு
மானியல் செஞ்சோற் றுதனியி லோரை
யினஞ் செய்தலு மறநிலை யறமே.

மறநிலையறத்தினியல்—நிரை மீட்டலும் பகை வெல்லுதலுமாகிய
செஞ்சோற்றுக்கடன் கழியாதாரைத் தண்டித்துக் குறைவுதல்
செய்தன் மறநிலையாம்.

அறநிலைப் பொருளியல்.

38. நெறிவழி நின்று நெறியா லுழந்து
பெறுபொரு ளென்ப தறநிலைப் பொருளே.

அறநிலைப் பொருளியல்—நெறிவழிநின்று தத்தநிலையினால் முயன்று
பெறுபொரு ளறநிலைப்பொருள்.

மறநிலைப் பொருளியல்.

39. அமருழந்து கொண்டவு மருந்திறை கொண்டவுந்
தவறுசெய் தீமைபோர் தண்டப் பொருளுந்
கவர்குதில் வென்றவு மறநிலைப் பொருளே.

மறநிலைப் பொருளியல்—பகைநூர் பொருளும், திறைப்பொருளும்,
குற்றஞ் செய்தோரை யொறுக்கும் பொருளும், குதில்வெல்
பொருளு மறநிலைப்பொருள்.

அறநிலை இன்பவியல்.

40. ஒத்த குலமு மொத்த மொழுக்கமு
மொத்த குணமு மொத்த வாயுளு
மத்தக வுடைய தறநிலை யின்பம்.

அறநிலை இன்பவியல்—குலமு மொழுக்கமுந் குணமும் பருவமு
மொத்த கன்னிகையைத் தீவேட்டில்லத்திருத்த லறநிலை யின்ப
பம்,

மறநிலை இன்பவியல்.

41. ஏறு தழுவ விலக்க மெய்தல்
சூறுபொருள் கொடுத்தல் வலிதிற் கோடன்
மாறுடை நிலையின் மறநிலை யின்பம்.

மறநிலை இன்பவியல்:—ஏறு தழுவலும், வில்லா விலக்க மெய்தலும், பொருள்கொடுத்துக் கோடலும், வலிந்து கோடலுமாகிய தெறியால் மணத்தன் மறநிலையின்பம்.

அரசர் அறுதொழிலின் பெயர்.

42. ஒதல் பொருத லுலகு புரத்தல்
ஈதல் வேட்டல் படைபயிற் லறுதொழில்.

அரசர் அறுதொழிலின் பெயர்:—ஒதல், பொருதல், உலகுபுரத்தல், ஈதல், வேட்டல், படைபயிற் லறுதொழில். (ஈ)

செங்கோல் வேந்தன் எழுவகைநிலையின் பெயர்

43. அறம்பொரு னின்ப மிம்மை மறுமை
திறம்பாப் புகழே மதிப்பென் றேழும்
பெருஞ்செங் கோலி னெறியின் றன்னிலை.

செங்கோல் வேந்தன் எழுவகை நிலையின் பெயர்:—அறம், பொருள், இன்பம், இம்மை, மறுமை, புகழ், மதிப்பு. (எ)

அரசர்க்கு ஐம்பெருங் குழுவின் பெயர்.

44. மந்திரியர் புரோகிதர் சேனா பதியர்
தந்திரந் தூதர் சாரண ரென்றிவ
ரந்தமி லரசர்க் கைம்பெருங் குழுவே.

அரசர்க்கு ஐம்பெருங் குழுவின் பெயர்:—மந்திரியர், புரோகிதர், சேனாபதியர், தூதர், சாரணர். (ஊ)

அரசர்க்கு எண்வகைத் துணைவர் பெயர்.

45. கரணத் தியல்வோருங் கருமவதி காராரு
மகன்ற சுற்றமுங் கடைகாப் பாளரு
நகர மாக்களு நணிபடைத் தலைவரு
மிவுளி மறவரும் யானை வீராரு
மாசர்க் கெண்பெருந் துணைவ ராகும்.

அரசர்க்கு எண்வகைத் துணைவர் பெயர்:—கரணத்தியல்வோர், கருமவதிகாரர், சுற்றத்தார், கடைகாப்பாளர், நகரமாக்கள், படைத் தலைவர், இவுளிமறவர், யானைவீரர். (஋)

அரசார்க்கு ஐவகை உறுதிச் சுற்றத்தின் பெயர்.

46. அடுத்தநட் பாளரு மந்த னாளரு
மடைத்தொழி லாளரு மருத்துவக் கலைஞரு
நிமித்திகப் புலவரு நீணில வேந்தர்க்
குரைத்த வைம்பே ருறுதிச் சுற்றம்.

அரசார்க்கு ஐவகை உறுதிச் சுற்றத்தின் பெயர்:—நட்பாளர், அந்தண
ளர், மடைத்தொழிலாளர், மருத்துவக்கலைஞர், நிமித்திகப்
புலவர். (டு)

அரசார்க்குப் பதினெண்வகைத் தொழில் செய்பவர்.

47. உரைத்த முப்பாலு முயர்குடை வேந்தர்க்குப்
படைத்த பதினெண் டொழிலுடைப் பாலோர்.

ஐம்பெருங்குழு, எண்வகைத்துணைவர், ஐவகை உறுதிச்சுற்றம் ஆகிய
மேற்கூறிய மூவகையோரும் வெண்கொற்றக் குடையினையுடைய
அரசார்களுக்குப் பதினெண்வகைத் தொழில்செய்யும் பகுதியுடையவர்க ளாவார்கள்.

வைசியர் பொதுப்பெயர்.

48. தாளாள ரிப்பர் தருமக் கிழவர்
வேளா ரிளங்கோக்கள் வைசியர் பொதுப்பெயர்.

வைசியர் பொதுப்பெயர்:—தாளாளர், இப்பர், தருமக்கிழவர், வேளா
ளர், இளங்கோக்கள். (டு)

வைசியர் முத்தொழிலின் பெயர்.

49. கோக்களைக் காத்தலு மாப்பொரு ளீட்டலு
மேர்த்தொழின் மூன்றும் வைசியர்தர் தொழிலே.

வைசியர் முத்தொழிலின் பெயர்:—கோக்களைக்காத்தல், பொருளீட்
டல், ஏர்த்தொழில். (டு)

கோவைசியர் பெயர்.

50. ஒருகுல னாகத் தொழில்வேறு படுதலிற்
றொழிறொ றும் பகர்ந்த தொல்பெயர் கூறிற்
கோவல ரிப்பர் கோவர்த் தனரெனச்
சீரிய பிறவுங் கோவை சியர்க்கே.

கோவைசியர் பெயர்:—* வைசியனொருவனே அந்தணர் வேள்வி
யைக் குறைபாடின்றி முடித்தற்குப் பூண்டதொழில்களால் வந்த
தொன்றுதொட்டுள்ள பெயர்கள் சொல்லுமிடத்தில் இவர்களுள்
கோவைசியர் - கோவலர், இப்பர், கோவர்த்தனர் எனப் பெயர்
பெறுவர். (டு)

தனவைசியர் பெயர்.

51. நாய்க ரெட்டியர் வணிகர் பரதர்
தாமும் பிறவுந் தனவை சிபர்க்கே.
தனவைசியர் பெயர்:—நாய்கர், எட்டியர், வணிகர், பரதர். (ச)

பூவைசியர் பெயர்.

52. உழவர் மேழியர் காராள ரிளங்கோ
புகல்பூ பாலர்பூ வைசியர் பெயரே.
பூவைசியர் பெயர்:—உழவர், மேழியர், காராளர், இளங்கோ, பூபாலர். (ரு)

பூவைசியர் அறுதொழிலின் பெயர்.

53. ஓதல் வேட்ட உபகார மன்றியும்
வாணிகம் பசுக்காவ லுழவு தொழிலெனப்
புகன்றவை யாறும் பூவைசியர் தொழிலே.
பூவைசியர் அறுதொழிலின் பெயர்:—ஓதல், வேட்டல், உபகாரம், வாணிகம், பசுக்காவல், உழவுத்தொழில். (சு)

வணிகர் எண்குணத்தின் பெயர்.

54. தனிமை யாற்றன் முனிவில னாத
விடனறிந் தொழுகல் பொழுதொடு புணர்த
லுறுவது தெரித லிறுவதஞ் சாமை
யீட்டல் பகுத்த லென்றிவை யெட்டும்
வாட்டமில் சிறப்பின் வணிகர்தங் குணமே.
வணிகர் எண்குணத்தின் பெயர்:—தனிமையாற்றல், முனிவிலனாதல், இடனறிந்தொழுகல், பொழுதொடுபுணர்தல், உறுவதுதெரிதல், இறுவதஞ்சாமை, ஈட்டல், பகுத்தல். (அ)

சூத்திரர் பெயர்.

55. பின்னவர் சதூர்த்தர் பெருக்காளர் வளமையர்
மன்னுமுத் தொழிலர் மண்மகள் புதல்வ
முழுவ ரேரினர் வாணர்கா ராளர்
வினைஞர் மேழியர் வேளாள ரென்றிவை
தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே.
சூத்திரர் பெயர்:—பின்னவர், சதூர்த்தர், பெருக்காளர், வளமையர், முத்தொழிலர், மண்மகன்புதல்வர், உழவர், ஏரினர், வாணர், காராளர், வினைஞர், மேழியர், வேளாளர். (கா)

வேளாளர் பத்துவகைத் தொழிலின் பெயர்.

56. ஆணைவழி நின்றன் மாண்வினை தொடங்கல்
கைக்கட னுற்றல் கரிலகத் தின்மை
யொக்கல் போற்ற லோவா முயற்சி
மன்னிறை தருத லொற்றுமை கோட
றிருந்திய வொழுக்கம் விருந்துபுறந் தருதல்
வேளாண் மாந்தர் செய்கையீ ரைந்தே.

வேளாளர் பத்துவகைத் தொழிலின் பெயர்:—ஆணைவழிநின்றல், மாண்வினையுடையதொடங்கல், கைக்கடனுற்றல், குற்றமணத்தின்மை, சுற்றம்போற்றல், நீங்காதமுயற்சி, மன்னிறைதருதல், ஒற்றுமைகோடல், ஒழுக்கம், விருந்துபுறந்தருதல். (க௦)

குருவின் பெயர்.

57. பட்டார கன்பதி பண்ணவன் பகவ
னத்தன் தீர்த்த னாசா னடிகள்
புங்கவன் றலைவன் சாமி யீசன்
நாத னிறைவன் கடவுள் கோமான்
குரவ னையன் கோமான் குருவே.

குருவின் பெயர்:—பட்டாரகன், பதி, பண்ணவன், பகவன், அத்தன், தீர்த்தன், ஆசான், அடிகள், புங்கவன், தலைவன், சாமி, ஈசன், நாதன், இறைவன், கடவுள், கோமான், குரவன், யீசன், கோமான். (க௧)

ஆசாரியன் பெயர்.

58. ஓசன் பணிக்க னுபாத்தி தேசிக
னாசா ரியன்பெய ராகு மென்ப.

ஆசாரியன் பெயர்:—ஓசன், பணிக்கன், உபாத்தி, தேசிகன். (ச)

ஆயுள்வேதியர் பெயர்.

59. மாமாத் திரசே பிடகர் மருத்துவ
ராயுள் வேதியர்க் கபிதா னம்மே.

ஆயுள்வேதியர் பெயர்:—மாமாத்திரர், பிடகர், மருத்துவர். (ஈ)

குயவர் பெயர்.

60. குலாலர் வேட்கோவர் கும்பகாரர் குயவர்.

குயவர் பெயர்:—குலாலர், வேட்கோவர், கும்பகாரர். (உ)

உப்புவாணிகர் பெயர்.

61. உமண ரளவ ருப்பருப் பமைப்போர்.

உப்புவாணிகர் பெயர்:—உமணர், அளவர், உப்பர். (ஊ)

கடிதைகமாக்கள் பெயர்.

62. பெருநம் பிகளே மங்கலப் பாடகர்
கடிதை மாக்க ளெட்டரு மாசும்.
கடிதைகமாக்கள் பெயர்:—பெருநம்பிகள், மங்கலப்பாடகர், எட்டர். (௩)

கம்மாளர் பெயர்.

63. கம்மியர் யவன ரோஷியர் வித்தகர்
கம்மாளர் தபதியர் பொதுப்பெயர் கட்டுரை.
கம்மாளர் பெயர்:—கம்மியர், யவனர், ஓவியர், வித்தகர், தபதியர். (௫)

கோல்லர் பெயர்.

64. கருமர் மனுவர் கம்மியர் கொல்லர்.
கொல்லர் பெயர்:—கருமர், மனுவர், கம்மியர். (௬)

தச்சன் பெயர்.

65. மாவினை யாளன் தபதி தச்சன்.
தச்சன் பெயர்:—மாவினையாளன், தபதி. (௭)

தட்டார் பெயர்.

66. செங்கொல்லர் பொன்வினை செய்வோர் தட்டார்.
தட்டார் பெயர்:—செங்கொல்லர், பொன்வினை செய்வோர். (௮)

ஐதுவுமது.

67. அக்கசா லையர்சொன்ன காரரு மாசும்.
ஷெ தட்டார் பெயர்:—அக்கசாலையர், சொன்னகாரர். (௯) ஐ_ (௪)

கன்னூர் பெயர்.

68. கன்னுவர் கஞ்ச காரர் கன்னூர்.
கன்னூர் பெயர்:—கன்னுவர், கஞ்சகாரர். (௧௦)

சிற்பாசாரியர் பெயர்.

69. கல்வினையர் சிற்பா சாரியர்கற் றொழிலோர்.
சிற்பாசாரியர் பெயர்:—கல்வினையர், கற்றொழிலோர். (௧௧)

நரப்புக்கருவியாளர் பெயர்.

70. குயிலுவர் நரப்புக் கருவினொளற் குரியோர்.
நரப்புக்கருவியாளர் பெயர்:—குயிலுவர். (௧௨)

தோற்கருவியாளர் பெயர்.

71. இயவர் தோற்கருவி யிசைக்கு மாக்கள்.
தோற்கருவியாளர் பெயர்:—இயவர். (க)

மிலேச்சர் பெயர்.

72. மிலேச்ச ராரியர்.
மிலேச்சர் பெயர்:—ஆரியர். (க)

சோனகர் பெயர்.

73. யவனர் சோனகர்.
சோனகர் பெயர்:—யவனர். (க)

சித்திரகாரர் பெயர்.

74. ஓவியர் சித்திர கார ராகும்.
சித்திரகாரர் பெயர்:—ஓவியர். (க)

முத்தங் கோப்பார் பெயர்.

75. மணிகுயிற்று நர்முத்தங் கோப்பா ராகும்.
முத்தங் கோப்பார் பெயர்:—மணிகுயிற்றுநர். (க)

வண்ணார் பெயர்.

76. காழிய ரீரங் கொல்வியர் வண்ணார்.
வண்ணார் பெயர்:—காழியர், நரங்கொல்வியர். (உ)

இதுவுமது.

77. ஏகா லியர் தூச ரென்னலு மாகும்.
ஏக வண்ணார் பெயர்:—ஏகாலியர், தூசர். (உ) ஆ (ச)

நாவிதன் பெயர்.

78. பெருமஞ் சிகனை மயிர்வினைஞ னாவிதன்.
நாவிதன் பெயர்:—பெருமஞ்சிகள், மயிர்வினைஞன். (உ)

இதுவுமது.

79. ஏனாதி சிரையன்மங் கலியனு மாகும்.
ஏனாவிதன் பெயர்:—ஏனாதி, சிரையன், மங்கலியன். (உ) ஆ (ச)

செக்கான் பெயர்.

80. சக்கிரி நந்தி செக்கா னாகும்.
செக்கான் பெயர்:—சக்கிரி, நந்தி. (உ)

சங்கு அறுப்போர் பெயர்.

81. ஒளிவளை போழ்தர் சங்குறுப் போரே.
சங்கு அறுப்போர் பெயர்:—வளைபோழ்தர். (க)

மீகாமன் பெயர்.

82. நீகான் மாலுமி மாக்கலன் மீகாமன்.
மீகாமன் பெயர்:—நீகான், மாலுமி, மாக்கலன். (க)

ஆட்டு வாணிகன் பெயர்.

83. சாபல னாட்டு வாணிகன் றன்பெயர்.
ஆட்டு வாணிகன் பெயர்:—சாபலன். (க)

ஊன் விலைஞர் பெயர்.

84. சூன ரேயூன் விலைஞ ரென்ப.
ஊன் விலைஞர் பெயர்:—சூனர். (க)

தோல் வினைஞர் பெயர்.

85. பறம்பர் தோல் வினைஞர் பெயர தாகும்.
தோல் விலைஞர் பெயர்:—பறம்பர். (க)

உறைகாரர் பெயர்.

86. காரோட ருறைகாரர்.
உறைகாரர் பெயர்:—காரோடர். (க)

துன்னர் பெயர்.

87. குயினர் பொல்லர் துன்ன ராகும்.
துன்னர் பெயர்:—குயினர், பொல்லர். (உ)

கள் விலைஞர் பெயர்.

88. பழையர் துவசர் படுவர்கள் விலைஞர்.
கள் விலைஞர் பெயர்:—பழையர், துவசர், படுவர். (ங)

சண்டாளர் பெயர்.

89. குணுங்கர் புலைஞர் கீழோ ரிழினர்
அணங்குசண் டாளர்க் கபிதா னம்மே.
சண்டாளர் பெயர்:—குணுங்கர், புலைஞர், கீழோர், இழினர், அண
ங்கு. (ஞ)

பாணர் பெயர்.

90. சென்னியர் வையியர் செயிரியர் மதங்க
ரின்னிசை காரர் பாண ரென்ப.

பாணர் பெயர்:—சென்னியர், வையியர், செயிரியர், மதங்கர், இன்
னிசைகாரர். (டு)

பாண்டொழிற் கீழ்மக்கள் பெயர்.

91. பண்ட ரோவர் பாண்டொழிற் கீழ்மக்கள்.

பாண்டொழிற் கீழ்மக்கள் பெயர்:—பண்டர், ஓவர். (உ)

பாண்மகள் பெயர்.

92. பாடினி விறலி பாட்டி மதங்கி
பாடன் மகடே பாண்மகள் பெயரே.

பாண்மகள் பெயர்:—பாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாடன்
மகடே. (டு)

தேர்ப்பாகன் பெயர்.

93 சாரதி சூதன் வலவன்றேர்ப் பாகன்.

தேர்ப்பாகன் பெயர்:—சாரதி, சூதன், வலவன். (டு)

யாணைப்பாகர் பெயர்.

94. ஆதோரணர் வாதுவர் யாணைப் பாகர்.

யாணைப்பாகர் பெயர்:—ஆதோரணர், வாதுவர். (உ)

பரிமாவடிப்போர் பெயர்.

95. வாதுவர் பரிமா வடிப்போர் பெயரே.

பரிமாவடிப்போர் பெயர்:—வாதுவர். (க)

மடையர் பெயர்.

96. வாலுவர் கூவியர் பாணசிகர் மடையர்.

மடையர் பெயர்:—வாலுவர், கூவியர், பாணசிகர். (டு)

இதுவுமது.

97. பாசக ரென்பது மாங்கவர் மேற்றே.

பாசக மடையர் பெயர்:—பாசகர். (க) ஆ (ச)

ஒற்றர் பெயர்.

98. சாரர்வே யரொற்றர் சாரணரு மாக்கும்.

ஒற்றர் பெயர்:—சாரர், வேயர், சாரணர். (க)

கூத்தர் பெயர்.

99. நாடகர் நிருத்தர் நடரே கண்ணுளர்
கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர்.

கூத்தர் பெயர்:—நாடகர், நிருத்தர், நடர், கண்ணுளர், கோடியர்,
வயிரியர், பொருநர். (ஏ)

நாடகக் கணிகையின் பெயர்.

100. நாடகக் கணிகை நடியே கூத்தி.

நாடகக் கணிகையின் பெயர்:—நடி, கூத்தி. (உ)

தமிழ்க் கூத்தர் பெயர்.

101. வாயிலோர் தமிழ்க்கூத்தர்.

தமிழ்க் கூத்தர் பெயர்:—வாயிலோர். (ஈ)

கழைக் கூத்தர் பெயர்.

102. வேழம்பர் கழைக்கூத்தர்.

கழைக் கூத்தர் பெயர்:—வேழம்பர். (ஐ)

வெறியாட்டாளன் பெயர்.

103. வேலன் முருகன் வெறியாட் டாளன்
றேவ ராளன் படிமத் தவனே.

வெறியாட்டாளன் பெயர்:—வேலன், முருகன், தேவராளன், படி,
மத்தவன். (ச)

தேவராட்டியின் பெயர்.

104. சாலினி முதியாள் படிமத் தவளே
தேவ ராட்டி பெயரெனச் செப்புவர்.

தேவராட்டியின் பெயர்:—சாலினி, முதியாள், படிமத்தவள். (ஊ)

நூதர் பெயர்.

105. வினையுரைப் போர்வழி யுரைப்போ ருறுதியோ
ரணைய பண்புரைப் போருந் நூதர்.

நூதர் பெயர்:—வினையுரைப்போர், வழியுரைப்போர், உறுதியோர்,
பண்புரைப்போர். (சு)

கோலையாளன் பெயர்.

106. காதகன் சாருகன் கடுக்கொலை யாளன்.

கோலையாளன் பெயர்:—காதகன், சாருகன். (ஊ)

வேதனை செய்வோர் பெயர்.

107. வேதனை செய்வோன் பெயரே யருந்துதன்.
வேதனை செய்வோன் பெயர்:—அருந்துதன். (க)

ஆண்பாலின் பெயர்.

108. மானவன் மகனை யாடே மைந்தன்
ஆடவன் புமான்கானே யாண்பாற் பெயரே.
ஆண்பாலின் பெயர்:—மானவன், மகன், ஆடே, மைந்தன், ஆடவன்,
புமான், காளை. (எ)

ஆண்பாலிற் சிறந்தவன் பெயர்.

109. நம்பி யென்பது நாமச் சிறப்பே.
ஆண்பாலிற் சிறந்தவன் பெயர்:—நம்பி. (ச)

முதல்வன் பெயர்.

110. ஆதியு நாதனு முதல்வன் பெயரே,
முதல்வன் பெயர்:—ஆதி, நாதன். (உ)

உயர்ந்தோர் பெயர்.

111. உலக மென்ப துயர்ந்தோர் மாட்டே.
உயர்ந்தோர் பெயர்:—உலகம். (ஃ)

பெருமையிற் சிறந்தோர் பெயர்.

112. பெருமகன் மல்லன் நிலைவன் பெருமான்
சூரிசில் செம்மல் கோமான் கோவே
யாண்டகை பொருந னாண் லோங்க
லேந்தன் மீளி விடலை பெருந்தகை.
பெருமையிற் சிறந்தோன் பெயர்:—பெருமகன், மல்லன், தலைவன்,
பெருமான், சூரிசில், செம்மல், கோமான், கோ, ஆண்டகை,
பொருநன், அண்ணல், ஓங்கல், ஏந்தல், மீளி, விடலை. (கரு)

எப்பொருட்குந் தலைவன் பெயர்.

113. இறையே காரண னியவு டோன்ற
லதிபன் றலைவற் கபிதா னம்மே.
எப்பொருட்குந் தலைவன் பெயர்:—இறை, காரணன், இயவன்,
தோன்றல், அதிபன். (கு)

மந்திரியர் பெயர்.

114. எண்ணர் நூலோ ரமைச்சர்மந் திரியர்.
மந்திரியர் பெயர்:—எண்ணர், நூலோர், அமைச்சர். (ந)

மந்திரித் தலைவர் பெயர்.

115. முதுவர் குரவர் மூத்தோர் முன்னே
ருழையோர் சூழ்வோர் நூல்வல் லோரோ
யமைச்சர் தேர்ச்சித் துணைவ ரென்றாக்
கிசைத்த மந்திரித் தலைவர்க் கெய்தும்.

மந்திரித் தலைவர் பெயர்:—முதுவர், குரவர், மூத்தோர், முன்னோர்,
உழையோர், சூழ்வோர், நூல்வல்லோர், அமைச்சர், தேர்ச்சித்
துணைவர். (க)

மந்திரித் தலைவர் நட்பாளர் பெயர்.

116. இப்பெய ரவர்கட் பாளர்க் கெய்தும்.

மந்திரித் தலைவர் நட்பாளர் பெயர்:—ஒடி மந்திரித் தலைவர் பெயர்கள்
அம்மந்திரித்தலைவர் நட்பாளருக்கும் வரும்.

மந்திரி, தந்திரியர் பெயர்.

117. ஏனாதி காவிதி யமாத்திய ரெனும்பெயர்
ஆனா மந்திரி தந்திரிக் காகும்.

மந்திரி, தந்திரியர் பெயர்:—ஏனாதி, காவிதி, அமாத்தியர். (ங)

கருமத்தலைவன் பெயர்.

118. வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னற்
குன்படு கருமத் தலைவர் கொன்றும்.

கருமத்தலைவன் பெயர்:—வள்ளுவன், சாக்கை. (உ)

போர்த் தலைவர் பெயர்.

119. பொருந ரென்ப ட்பரும்போர்த் தலைவர்.
போர்த் தலைவர் பெயர்:—பொருநர்.

(க)

பரிவாரத்தின் பெயர்

120. பரியாள மென்பது பரிவார மாக்கும்.
பரிவாரத்தின் பெயர்:—பரியாளம்.

(க)

ஒத்துரைப்போர் பெயர்.

121. கணக்காய ரோத்துரைப்போர்.
ஒத்துரைப்போர் பெயர்:—கணக்காயர்.

(க)

கலை வல்லோர் பெயர்.

122. கவிஞர் கலைவல்லோர்.
கலை வல்லோர் பெயர்:—கவிஞர்.

(க)

புலமையோர் பெயர்.

123. மேலோர் பண்டிதர் புலவ ராசிரியர்
புந்தியர் மேதையர் புலமை யோரே.

புலமையோர் பெயர்:—மேலோர், பண்டிதர், புலவர், ஆசிரியர், புந்தி
யர், மேதையர். (ச)

அறிஞர் பெயர்.

124. ஆன்றோர் சான்றோ ரறிஞர் தம் பெயரே.

அறிஞர் பெயர்:—ஆன்றோர், சான்றோர். (உ)

பாவலர் பெயர்.

125. கலைஞர் பாவலர்.

பாவலர் பெயர்:—கலைஞர். (க)

கற்றோர் பெயர்.

126. விற்பனர் கற்றோர்.

கற்றோர் பெயர்:—விற்பனர். (ச)

நாவலர் பெயர்:

127. கவிகள் புலவர் கவிஞர் நாவலர்.

நாவலர் பெயர்:—கவிகள், புலவர், கவிஞர். (ஊ)

இதுவுமது.

128. சாரதி யெனவுஞ் சாடுவ ரெனவுஞ்
சூரிய ரெனவுஞ் சொல்லுவர் புலவர்.

ஊ. நாவலர் பெயர்:—சாரதி, சாடுவர், சூரியர். (ஊ) ஆ (ச)

மிக வல்லோர் பெயர்.

129. விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர்.

மிக வல்லோர் பெயர்:—விபுதர், நிபுணர், குசலர். (ஊ)

இதுவுமது.

130. எழுத்தாள ரென்பது மெய்துமப் பெயர்க்கே.

ஊ. மிகவல்லோர் பெயர்:—எழுத்தாளர். (க) ஆ (ச)

அயலோர் பெயர்.

131. நொதுமலர் வம்பல ரயலோ ராகும்.

அயலோர் பெயர்:—நொதுமலர், வம்பலர். (உ)

புதியோர் பெயர்.

132. அத்தியர் வம்பலர் புதியோ ராகும்.
புதியோர் பெயர்:—அத்தியர், வம்பலர்.

(உ)

மூதறிவாளர் பெயர்,

133. மூதவர் மூதறி வாள ராகும்.
மூதறிவாளர் பெயர்:—மூதவர்.

(ச)

குறிக்கொள்வோர் பெயர்.

134. பாரா யணரே குறிக்கொ ளாளர்.
குறிக்கொள்வோர் பெயர்:—பாராயணர்.

(க)

வல்லோன் பெயர்.

135. வல்லை வல்லவன் வல்லுநன் வல்லோன்.
வல்லோன் பெயர்:—வல்லை, வல்லவன், வல்லுநன்.

(ங)

மாட்டார் பெயர்.

136. வல்லார் மாட்டாதார்.
மாட்டார் பெயர்:—வல்லார்.

(ச)

நடுச்சொல்வோன் பெயர்.

137. கள்வனென் னினி கரியனடுச் சொல்வோன்.
நடுச்சொல்வோன் பெயர்:—கள்வன், கரியன்.

(உ)

கொடையுளோன் பெயர்.

138. புரவல னீகை யானன் தியாகி
யுபகாரி வேளாளன் கொடையுளோன் பெயரே.
கொடையுளோன் பெயர்:—புரவலன், ஈகையானன், தியாகி, உப
காரி, வேளாளன்.

(ஊ)

வள்ளியோன் பெயர்.

139. வள்ளல் கொடையோன் வள்ளியோன் பெயரே.
வள்ளியோன் பெயர்:—வள்ளல், கொடையோன், வள்ளியோன்.

(஋)

இரப்போர் பெயர்.

140. இரவலர் பரிசிலாளர் யாசக ரிரப்போர்.
இரப்போர் பெயர்:—இரவலர், பரிசிலாளர், யாசகர்.

(஌)

புகழ்வேவர் பெயர்.

141. புகழ் மாகதர் வந்தியர் பப்புவர்
வேதா னியர்புகழ் விளம்பு வேரே.
புகழ்வேவர் பெயர்:—புகழர், மாகதர், வந்தியர், பப்புவர், வேதாளி
யர். (௫)

தூர்த்தர் பெயர்.

142. விடரே காமுகர் தூர்த்தர் பெயரே.
தூர்த்தர் பெயர்:—விடர், காமுகர். (௨)

காதலித்தோர் பெயர்.

143. விழைந்தோ ரார்வலர் வேட்டோர் நயந்தோ
ராதரித் தோர்கா தலித்தோர் பெயரே.
காதலித்தோர் பெயர்:—விழைந்தோர், ஆர்வலர், வேட்டோர், நயந்
தோர், ஆதரித்தோர். (௫)

வல்லாளன் பெயர்.

144. வயவன் மீளி வல்லா ளன்னே.
வல்லாளன் பெயர்:—வயவன், மீளி. (௨)

திண்ணியோன் பெயர்.

145. வியவன் வண்டன் வீரன் மிண்டன்
விறலோன் பொருநன் விடலை மள்ளன்
நிறலோன் பண்ணவன் நிண்ணியோன் பெயரே.
திண்ணியோன் பெயர்:—வியவன், வண்டன், வீரன், மிண்டன்,
விறலோன், பொருநன், விடலை, மள்ளன், நிறலோன், பண்ண
வன். (௧௦)

படைவீரர் பெயர்.

146. மறவர் கூளியர் மள்ளர் பொருந
ரிகலர் செருநர் வானாளர் வாளுழவர்
படரே வீரர் படையாள ராகும்.
படைவீரர் பெயர்:—மறவர், கூளியர், மள்ளர், பொருநர், இசலர்,
செருநர், வானாளர், வாளுழவர், படர், வீரர். (௧௦)

கீழோர் பெயர்.

147. பல்லவர் கயவர் பதகர் நீசர்
புல்லர் பூரியர் புள்ளுவர் கையர்

கலரே தீயோர் கண்டகர் மூடர்
அசட ரதன்மர் முசுண்டர் சுமடர்
வெளிற் றற்பர் கீழோர் பெயரே.

கீழோர் பெயர்:—பல்லவர், கயவர், பதகர், நீசர், புல்லர், பூரியர்,
புன்னுவர், கையர், கலர், தீயோர், கண்டகர், மூடர், அசடர்,
அதன்மர், முசுண்டர், சுமடர், வெளிநர், அற்பர். (கஅ)

அறிவிலான் பெயர்.

148. முழுமகன் சிதடன் மூடன் பேதை
யிழுதை யஞ்ஞை யாத னேழை
மடமகன் குதலை யறிவிலான் பெயரே.

அறிவிலான் பெயர்:—முழுமகன், சிதடன், மூடன், பேதை, இழு
தை, அஞ்ஞை, ஆதன், ஏழை, மடமகன், குதலை. (க0)

அடிமையின் பெயர்.

149. தொழும்பு தொண்டு தொத்துத் தாதர்
தொறுவே விருத்தி யடிமை யாகும்.

அடிமையின் பெயர்:—தொழும்பு, தொண்டு, தொத்து, தாதர்,
தொறு, விருத்தி. (க1)

இதுவுமது.

150. சேடர் கிணக ரென்பதுஞ் செப்பும்.

ஷை அடிமையின் பெயர்:—சேடர், கிணகர். (உ) ஆ (அ)

கள்வர் பெயர்.

151. கரவடர் சோரர் புரையோர் கட்டோர்
கரவர் பட்டிகர் திருடர் கள்வர்.

கள்வர் பெயர்:—கரவடர், சோரர், புரையோர், கட்டோர், கரவர்,
பட்டிகர், திருடர். (ச)

அச்சமுடையோன் பெயர்.

152. பீருவும் சிதனும் பீதனும் கரிதனும்
காதரனு மச்ச முடையோன் கட்டுரை.

அச்சமுடையோன் பெயர்:—பீரு, சிதன், பீதன், கரிதன், கா
தரன். (ரு)

வஞ்சனையாளன் பெயர்.

153. மாய னிகாதன் வஞ்சனை யாளன்.

வஞ்சனையாளன் பெயர்:—மாயன், நிகாதன். (உ)

வேகமுடையோன் பெயர்.

154. கவனன் சவனன் வேக முடையோன்.
வேகமுடையோன் பெயர்:—கவனன், சவனன். (உ)

கடினன் பெயர்.

155. கடினன் பெயரது கற்கச னாகும்.
கடினன் பெயர்:—கற்கசன். (க)

வழிச்செல்வோன் பெயர்.

156. பதிகனும் பாந்தனும் படர்வழிச் செல்வோன்.
வழிச்செல்வோன் பெயர்:—பதிகன், பாந்தன். (உ)

இதுவுமது.

157. வியவ னென்பது மாங்கவன் மேற்றே.
ஷெ வழிச்செல்வோன் பெயர்:—வியவன். (உ) ஆ (ரு)

ஏவுவான் பெயர்.

158. வியவ னேவுவான் றன்பெய ராகும்.
ஏவுவான் பெயர்:—வியவன். (க)

தொழில் செய்வோர் பெயர்.

159. தொழுவர் கம்மியர் தொழில்செய் வோரே.
தொழில் செய்வோர் பெயர்:—தொழுவர், கம்மியர். (உ)

தரித்திரர் பெயர்.

160. இல்லோ ராதலர் வறியோ ரேழையர்
நல்கூர்ந் தோரே பேதையர் தரித்திரர்.
தரித்திரர் பெயர்:—இல்லோர், ஆதலர், வறியோர், ஏழையர், நல்
கூர்ந்தோர், பேதையர். (சு)

இதுவுமது.

161. அகஞ்சன ரென்பது மப்பெயர் கிளத்துப.
ஷை தரித்திரர் பெயர்:—அகஞ்சனர். (சு) ஆ (ஏ)

வாயில் காப்போர் பெயர்.

162. கடைகா வலர்வாயில் காப்போர் பெயரே.
வாயில் காப்போர் பெயர்:—கடைகாவலர். (க)

தசை தின்போன் பெயர்.

163. தசைநனி தின்போன் சாடிவி கூடிவி.
தசை தின்போன் பெயர்:—சாடிவி, கூடிவி.

(உ)

நோயுற்றொழிந்தோன் பெயர்.

164. உல்லாப னோயுற் றொழிந்தோன் பெயரே.
நோயுற்றொழிந்தோன் பெயர்:—உல்லாபன்.

(க)

மனோகரன் பெயர்.

165. சல்லாபன் மனோகரன் றன்பெய ராகும்.
மனோகரன் பெயர்:—சல்லாபன்.

(ச)

புகழாளன் பெயர்.

166. இயவுள் புகழாளன்.
புகழாளன் பெயர்:—இயவுள்.

(ச)

குலமுள்ளோர் பெயர்.

167. குவினா ரென்ப குலமுள் ளோரே.
குலமுள்ளோர் பெயர்:—குவினார்.

(ச)

உரியோன் பெயர்.

168. சிழுவ னுரியோன்.
உரியோன் பெயர்:—சிழுவன்.

(ச)

நிருவாணியின் பெயர்.

169. நக்க னிருவாணி.
நிருவாணியின் பெயர்:—நக்கன்.

(ச)

கூர்மையில்லோன் பெயர்.

170. மந்தன் கூர்மை யில்லோன் பெயரே.
கூர்மையில்லோன் பெயர்:—மந்தன்.

(ச)

நாகரிகர் பெயர்.

171. சதுர் காமுகர் நாகரிக ராகும்.
நாகரிகர் பெயர்:—சதுர், காமுகர்.

(உ)

கருணையுள்ளோன் பெயர்.

172. கருணை யுள்ளோன் காருண்ணிய னாகும்.
கருணையுள்ளோன் பெயர்:—காருண்ணியன்.

(ச)

வரையாது கோடுப்போர் பெயர்.

173. வரையாது கொடுப்போர் வள்ளியோ ராகும்.
வரையாது கொடுப்போர் பெயர்:—வள்ளியோர். (க)

ஓர் குடியிற் கொண்டோன் பெயர்.

174. சகலனோர் குடியிற் கொண்டோ னாகும்.
ஓர் குடியிற் கொண்டோன் பெயர்:—சகலன். (க)

சுற்றத்தின் பெயர்.

175. கேளே யொக்கல் கிளையே பந்தம்
கூளி கடுப்பு குடும்பஞ் சுற்றம்.
சுற்றத்தின் பெயர்:—கேள், ஒக்கல், கிளே, பந்தம், கூளி, கடுப்பு, குடும்பம். (ஏ)

உறவின் பெயர்.

176. நண்பு தமருரியர் நட்பு நடடோ
ரென்றிவை பற்றின நுறவென விசைப்பர்.
உறவின் பெயர்:—நண்பு, தமர், உரியர், நட்பு, நடடோர், பற்றினர். (கூ)

தங்குடித் தமரின் பெயர்.

177. தாயத்தார் ஞாதியர் தங்குடித் தமரே.
தங்குடித் தமரின் பெயர்:—தாயத்தார், ஞாதியர். (உ)

ஒரு குடியின் பெயர்.

178. ஒருகுடி யென்ப துதரப் பிரிவினர்.
ஒரு குடியின் பெயர்:—உதரப்பிரிவினர். (க)

வழித்தோன்றலின் பெயர்.

179. வழியோன் வழித்தோன்ற லாகு மென்ப.
வழித்தோன்றலின் பெயர்:—வழியோன். (க)

பாட்டன் பெயர்.

180. தாதைதன் றுதை மூதாதை பாட்டன்.
பாட்டன் பெயர்:—தாதை, தன்றுதை, மூதாதை. (கூ)

இதுவுமது.

181. பிதாமக னென்றும் பேசப் படுமே.
ஔ பாட்டன் பெயர்:—பிதாமகன். (க) ஆ (ச)

ஈன்றோன் பெயர்.

182. தாதையு மத்தனுந் தந்தையும் பிதாவு
மையனு மீன்றோன் றன்பெய ராகும்.

ஈன்றோன் பெயர்:—தாதை, அந்தன், தந்தை, பிதா, மையன். (௫)

மாமன் பெயர்.

183. மாதுல னம்மான் மாமன் பெயரே.

மாமன் பெயர்:—மாதுலன், அம்மான். (உ)

மருமகன் பெயர்.

184. மருமான் பிறங்கடை யோங்கல் மருமகன்.

மருமகன் பெயர்:—மருமான், பிறங்கடை, ஒங்கல். (ஈ)

மூத்தோன் பெயர்.

185. அண்ண றமையன் றம்முன் றோன்றன்
முன்னவன் சேட்டன் மூத்தோன் பெயரே.

மூத்தோன் பெயர்:—அண்ணல், தமையன், தம்முன், தோன்றல்,
முன்னவன், சேட்டன். (சு)

இளையோன் பெயர்.

186. பின்னவ னிளவல் பின்றோன்றல் கனிட்ட
னெம்பியு மனுசனு மிளையோன் பெயரே.

இளையோன் பெயர்:—பின்னவன், இளவல், பின்றோன்றல், கனிட்ட
டன், எம்பி, அனுசன். (சு)

தாயின் பெயர்.

187. அம்மை யன்னையா யவ்வை தம்மனை
தருமோ யின்றா டன்னைதா யென்ப.

தாயின் பெயர்:—அம்மை, அன்னை, ஆய், அவ்வை, தம்மனை, மோய்,
ஈன்றாள், தன்னை. (அ)

முன் பிறந்தாள் பெயர்.

188. அன்னை செவிலி தெளவை சேட்டை
முன்னவள் மூத்தாண் முன்பிறந் தாள்பெயர்.

முன் பிறந்தாள் பெயர்:—அன்னை, செவிலி, தெளவை, சேட்டை,
முன்னவள், மூத்தாள். (சு)

பின் பிறந்தாள் பெயர்.

189. பின்னை கையை தங்கைபின் பிறந்தாள்.

பின் பிறந்தாள் பெயர்:—பின்னை, கையை, தங்கை.

(க)

மைத்துனன் பெயர்.

190. சம்மதன் மைத்துனன் றன்பெய ராகும்.

மைத்துனன் பெயர்:—சம்மதன்.

(ச)

மணவாளன் பெயர்.

191. கணவன் கொழுநன் காந்தன் கேள்வன்

மணமகன் காதலன் வல்லவ னூரியோன்

பதிதவன் கொண்கன் பத்தா துணைவன்

றலைமகன் றலைவன் மணவாளன் றன்பெயர்.

மணவாளன் பெயர்:—கணவன், கொழுநன், காந்தன், கேள்வன், மணமகன், காதலன், வல்லவன், உரியோன், பதி, தவன், கொண்கன், பத்தா, துணைவன், தலைமகன், தலைவன். (கடு)

இதுவுமது.

192. கண்டன் வேட்டோன் வந்துழிக் கொளலே.

ஓடி மணவாளன் பெயர்:—கண்டன், வேட்டோன். (உ) ஆ (கஎ)

மணவாளனுக்குரிய பெயர்.

193. நாயக நென்பது நயந்தசொல் லென்ப.

மணவாளனுக்குரிய பெயர்:—நாயகன்.

(ச)

மணமகள் பெயர்.

194. மணமக னூரிமை வல்லவி தாரந்

துணைவி வாழ்க்கைத் துணைமண வாட்டி

பாரி யில்லாள் பன்னி விருந்தனை

யில்லவள் குடும்பினி களமே காந்தை

யின்மனை காதலி நாயகி பெண்பெயர்.

மணமகள் பெயர்:—உரிமை, வல்லவி, தாரம், துணைவி, வாழ்க்கைத் துணை, மணவாட்டி, பாரி, இல்லாள், பன்னி, விருந்தனை, இல்லவள், குடும்பினி, களம், காந்தை, இல், மனை, காதலி, நாயகி.

மைந்தன் பெயர்.

195. சந்ததி மதலை தரையன் காதலன்

நந்தனன் சிறுவன் மெய்யன் ரேறன்றல்

செம்மன் முளைசுதன் கால்பொருள் புதல்வன்
புத்திரன் பிறங்கடை எச்சஞ்சேய் மைந்தன்.

மைந்தன் பெயர்:—சந்ததி, மதலை, தநையன், காதலன், நந்தனன்,
சிறுவன், மெய்யன், தோன்றல், செம்மல், முளை, சுதன், கால்,
பொருள், புதல்வன், புத்திரன், பிறங்கடை, எச்சம், சேய். (கஅ)

மகள் பெயர்.

196. புதல்வி சிறுமி புத்திரி தநையை

சுதையைபை பந்தனை மகள்பெயர் சொல்லும்.

மகள் பெயர்:—புதல்வி, சிறுமி, புத்திரி, தநையை, சுதை, ஐயை, பந்தனை. (எ)

பிள்ளையின் பெயர்.

197. குழலிபுங் குழந்தையு மகவும் பிள்ளை.

பிள்ளையின் பெயர்:—குழலி, குழந்தை, மகவு. (ந)

மகன் மகள் என்னும் இருபாற்குப் பொதுப்பெயர்.

198. எச்ச மென்ப திருபாற்கு முரித்தே.

மகன் மகள் என்னு மிருபாற்கும் பொதுப்பெயர்:—எச்சம். (க)

பாலர் பெயர்.

199. மகார்குறு மாக்கள் சிறுரிவை பாலர்.

பாலர் பெயர்:—மகார், குறுமாக்கள், சிறார். (ஈ)

இளைஞன் பெயர்.

200. மழவன் குமான் மைந்தன் சேட

னிளவன் முருகன் காளையிளைஞ னென்ப.

இளைஞன் பெயர்:—மழவன், குமான், மைந்தன், சேடன், இளவல்,
முருகன், காளை. (ஏ)

இதுவுமது.

201. ஆடவ னுவாவு மப்பெயர்க் குரித்தே.

பெடி இளைஞன் பெயர்:—ஆடவன், உவா.

(உ) ஆ (க)

தோழன் பெயர்.

202. சிலத னெலுவன் சேட னண்பன்

பாங்கன் சகாயன் ரேழன் பெயரே.

தோழன் பெயர்:—சிலதன், எலுவன், சேடன், நண்பன், பாங்கன்,
சகாயன். (ஈ)

தோழன் முன்னிலைப் பெயர்.

203. ஏடா வென்ப தோழன்முன் னிலைப்பெயர்.
தோழன் முன்னிலைப் பெயர்:—ஏடா. (ச)

சங்காத்தியின் பெயர்.

204. அருகன் சம்மத னண்பன் சங்காத்தி.
சங்காத்தியின் பெயர்:—அருகன், சம்மதன், ண்பன். (ஊ)

தலைமைப்பெண் பெயர்.

205. குரத்தி பெருமாட்டி யாசா ளிறைவி
கோமக டலைவி யடிக ளையை
சாமி யத்தை தலைமைப் பெண்பெயர்.
தலைமைப்பெண் பெயர்:—குரத்தி, பெருமாட்டி, ஆசான், இறைவி,
கோமகள், தலைவி, அடிகள், ளையை, சாமி, அத்தை. (க0)

பெண்மகளிற் சிறந்தவள் பெயர்.

206. நங்கை பென்பது நாமச் சிறப்பே.
பெண்மகளிற் சிறந்தவள் பெயர்:—நங்கை. (க1)

அருந்தவப்பெண் பெயர்.

207. பைம்மையுங் கெளந்தியு மருந்தவப் பெண்பெயர்.
அருந்தவப்பெண் பெயர்:—பைம்மை, கெளந்தி. (க2)

தோழியின் பெயர்.

208. சிலதி பாங்கி சேடி யிணங்கி
துணைவி யிருளை சகியே தோழி.
தோழியின் பெயர்:—சிலதி, பாங்கி, சேடி, இணங்கி, துணைவி, இரு
ளை, சகி. (க3)

தோழி முன்னிலைப் பெயர்.

209. ஏடி யேலா தோழிமுன் னிலைப்பெயர்.
தோழி முன்னிலைப் பெயர்:—ஏடி, ஏலா. (க4)

ஏவலிற் சிறந்தவள் பெயர்.

210. சேடி யேவலிற் சிறந்தவள் பெயரே.
ஏவலிற் சிறந்தவள்பெயர்:—சேடி. (க5)

கைத்தாயின் பெயர்

211. தாதி செனிலி கோடாய் பின்னனை
காதலி நமர்ந்த கைத்தாய் பெயரே.

கைத்தாயின் பெயர்:—தாதி, செவிலி, கோடாய், பின்னனை. (ச)

கன்னியின் பெயர்.

212. குமரி யழிவில் கன்னியைக் கூறும்.

கன்னியின் பெயர்:—குமரி. (க)

கோலம்புனை பெண்ணின் பெயர்.

213. கோலம் புனைபெண் வண்ணமக ளென்ப.

கோலம்புனை பெண்ணின் பெயர்:—வண்ணமகள். (க)

நால்வகைப் பெண்பருவத்தின் பெயர்.

214. வாலி தருணி பிரவிடை விருத்தையென்
றூய மடந்தையர்க் காம்பருவ நான்கே.

நால்வகைப் பெண்பருவத்தின் பெயர்:—வாலி, தருணி, பிரவிடை,
விருத்தை. (ச)

முதியாள் பெயர்.

215. விருத்தை மூத்தாண் முதியாள் பெயரே.

முதியாள் பெயர்:—விருத்தை, மூத்தாள். (உ)

எழுவகைப் பெண்பருவத்தின் பெயரும், ஆண்டும்.

216. பேதை பெதும்பை மங்கை மடந்தை
யரிவை தெரிவை பேரிளம் பெண்ணென
மற்றிவை யேழும் பொற்றொடி மாதர்க்
குருவம் பற்றிய பருவமாண் டேழொடு
பன்னென்று பன்முன்று பத்தொன் பஃதோ
டையெந்து முப்பத் தொன்றெண் ணைந்தே.

எழுவகைப் பெண்பருவத்தின் பெயர்:—பேதை, பெதும்பை, மங்கை,
மடந்தை, ஆரிவை, தெரிவை, பேரிளம்பெண், (எ)

இவற்றின் ஆண்டுகளாவன: எ, கக, கக, கக, உடு, நக, ச௦. (எ)

மலடியின் பெயர்.

217. மலடி மைம்மை வந்தி யாகும்.

மலடியின் பெயர்:—மைம்மை, வந்தி. (உ)

கலன்கழி மகளிர் பெயர்.

218. கைம்மை கைனி விதவை கைம்பெ
ணமங்கலி கலன்கழி மகளிர் பெயரே.

கலன்கழி மகளிர் பெயர்:—கைம்மை, கைனி, விதவை, கைம்பெண்,
அமங்கலி. (க)

பொதுமகளிர் பெயர்.

219. விலைமகள் சூளை வேசி பரத்தை
கணிகை பொதுமகள் கட்டுரை பெண்ப.

பொதுமகளிர் பெயர்:—விலைமகள், சூளை, வேசி, பரத்தை, கணி
கை. (க)

பெண்ணின் பெயர்.

220. அரிவை யங்களை மடந்தை யாடவ
டெரிவை மானினி சிறுமி யிளம்பிடி
சுரிசூழன் மகடே காந்தை மாது
வனிதை நல்லாள் காரிகை தனிரிய
லணங்கு தையல் பெதும்பை பேதை
மடந்தை மங்கை மாயோள் பாவையென
விளம்பிய பிணையும் பெண்பெயர் மேற்றே.

பெண்ணின் பெயர்:—அரிவை, அங்களை, மடந்தை, ஆடவன், தெ
ரிவை, மானினி, சிறுமி, இளம்பிடி, சுரிசூழல், மகடே, காந்
தை, மாது, வனிதை, நல்லாள், காரிகை, தனிரியல், அணங்கு,
தையல், பெதும்பை, பேதை, மடந்தை, மங்கை, மாயோள்,
பாவை, பிணை. (உக)

மித்திரர் பெயர்.

221. ஒல்லூநர் துன்னுந ரொன்றுநர் நேர்த்தார்
நண்ணுநர் நள்ளுநர் நயந்தோர் மேவினர்
சேர்த்தோர் மித்திரர் பெயரெனச் செப்புவர்.

மித்திரர் பெயர்:—ஒல்லூநர், துன்னுநர், ஒன்றுநர், நேர்த்தார், நண்ணு
நர், நள்ளுநர், நயந்தோர், மேவினர், சேர்த்தோர். (க)

மாற்றலர் பெயர்.

222. ஒல்லார் நோன ரொன்றலர் நண்ணலர்
திருந்தலர் மேவலர் செற்றார் செறுந
ரின்றார் கருதல ரொண்ணலர் நள்ளார்
பொருந்தலர் பற்றலர் புல்லார் சேரார்
தெவ்வ ரடையலர் தரியலர் தெறுந

ரோட்டார் பகைஞர் நிகளென் றுரைக்கு
மிப்பெயர் பலவு மாற்றலர் பெயரே.

மாற்றலர் பெயர்:—ஒல்லார், நோனார், ஒன்றலர், நண்ணலர், திருந்தலர், மேவலர், செந்தூர், செதுநர், இன்னார், கருதலர், எண்ணலர், கள்ளார், பொருந்தலர், பற்றலர், புல்லார், சேரார், தெவ்வர், அடையலர், தரியலர், தெதுநர், ஒட்டார், பகைஞர், ஆரிகள். (உங்)

ஆடவர் கூட்டத்தின் பெயர்.

223. சுவையும் பண்ணையுஞ் சங்கமுங் கோட்டியு
மவையு மாடவர் கூட்டமென் றுகும்.

ஆடவர் கூட்டத்தின் பெயர்:—சவை, பண்ணை, சங்கம், கோட்டி, அவை. (ரு)

மாதர் கூட்டத்தின் பெயர்.

224. ஓநரயும் பண்ணையு மாயமுங் குழுவுந்
தேதுங் காலைத் தெரிவையர் கூட்டம்.

மாதர் கூட்டத்தின் பெயர்:—ஓரை, பண்ணை, ஆயம், குழு. (ச)

மகளிர் விளையாட்டின் பெயர்.

225. ஓரை பண்ணை கெடவரல் பொய்த
லுண்டாட்டுக் கிரீடையுப்புக் கேளி
வண்டலங் கோதை மகளிர்விளையாட்டே.

மகளிர் விளையாட்டின் பெயர்:—ஓரை, பண்ணை, கெடவரல், பொய்தல், உண்டாட்டு, கிரீடை, உப்பு, கேளி, வண்டல். (க)

மக்கட்பரப்பின் பெயர்.

226. மன்பதை பைஞ்ஞீலி மக்கட் பரப்பே.

மக்கட் பரப்பின் பெயர்:—மன்பதை, பைஞ்ஞீலி. (உ)

மக்கட் பொதுப்பெயர்.

227. மாந்தர் மானவர் மானிடர் மண்ணவர்
மனிதர் நரநீர மக்கட்பொதுப் பெயரே.

மக்கட் பொதுப் பெயர்:—மாந்தர், மானவர், மானிடர், மண்ணவர், மனிதர், நார். (சு)

குலத்தின் பெயர்.

228. குடி திணை விழுப்ப மொழுக்கங் குலமெனல்.

குலத்தின் பெயர்:—குடி, திணை, விழுப்பம், ஒழுக்கம். (ச)

குலமுள்ளோன் பெயர்.

229. குலமுள் ளோன்பெயர் குலீன இகும்.
குலமுள்ளோன் பெயர்:—குலீனன்.

(க)

வேட்டோர் பெயர்.

230. நயந்தோர் காதலர் நசையுநர் நயவர்
விழைந்தோ ரார்வலர் வேட்டோர் பெயரே.
வேட்டோர் பெயர்:—நயந்தோர், காதலர், நசையுநர், நயவர், விழைந்தோர், ஆர்வலர்.

(க)

குருடன் பெயர்.

231. அந்தகன் சிதடன் குருட இகும்.
குருடன் பெயர்:—அந்தகன், சிதடன்.

(உ)

முடவன் பெயர்.

232. பங்கு குனியன் முடவ இகும்.
முடவன் பெயர்:—பங்கு, குனியன்.

(உ)

குறளன் பெயர்.

233. குஞ்சன் வாமனன் குறளன் பெயரே.
குறளன் பெயர்:—குஞ்சன், வாமனன்.

(உ)

இதுவுமது.

234. சிந்த னென்றுஞ் செப்பு வ ரதற்கீக.
செடி குறளன் பெயர்:—சிந்தன்.

(ஈ)

செவிடன் பெயர்.

235. வதிரன் செவிடன்.
செவிடன் பெயர்:—வதிரன்.

(க)

ஊமையின் பெயர்.

236. மூகையு மூங்கையு மூமை யாகும்.
ஊமையின் பெயர்:—மூகை, மூங்கை.

(உ)

கூனன் பெயர்.

237. கோணன் கூன இமெனக் கூறுவர்.
கூனன் பெயர்:—கோணன்.

(க)

அலியின் பெயர்.

238. பேட னபுஞ்சுகன் பேதை பெண்டக

னாகுஞ் சண்ட னவிப்பெய ராகும்.

அலியின் பெயர்:—பேடன், நபுஞ்சுகன், பேதை, பெண்டகன், சண்டன். (ங)

கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் பெயர்.

239. கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் குண்டகன்.
கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் பெயர்:—குண்டகன். (க)

விதவை பெற்ற மதலையின் பெயர்.

240. விதவை பயந்த மதலை கோளகன்.
விதவை பெற்ற மதலையின் பெயர்:—கோளகன். (க)

கன்னியிற் பிறந்தோன் பெயர்.

241. கன்னியிற் பிறந்தோன் கானீன னாகும்.
கன்னியிற் பிறந்தோன் பெயர்:—கானீனன். (க)

நாற்குலத்தில் உயர்ந்த ஆணும் இழிந்த பெண்ணுங்
கூடிப் பிறந்த பிள்ளைகளின் பெயர்.

242. உயர்ந்த வாணினு மிழிந்த பெண்ணினும்
வியந்த கூட்டத் தவரநு லோமர்.
நாற்குலத்தில் உயர்ந்த ஆணும் இழிந்த பெண்ணுங் கூடிப் பிறந்த
பிள்ளைகளின் பெயர்:—அநலோமர். (க)

உயர்ந்த பெண்ணும் இழிந்த ஆணுங் கூடிப்பிறந்த
பிள்ளைகளின் பெயர்.

243. உயர்ந்த பெண்ணினு மிழிந்த வாணினும்
வியந்த கூட்டத் தவரபிரதி லோமர்.
உயர்ந்த பெண்ணும் இழிந்த ஆணுங் கூடிப் பிறந்த பிள்ளைகளின்
பெயர்:—பிரதிலோமர். (க)

அநலோமத்தானும் பிரதிலோமப் பெண்ணுங்
கூடிப் பிறந்த பிள்ளைகளின் பெயர்.

244. அநலோ மகூட்டத் தாணினு மவ்வழி
பிரதிலோ மகூலப் பெண்ணினு மிக்க
வியந்த கூட்டத் தவரந்த ராளர்.
அநலோமத்து ஆணும் பிரதிலோமப் பெண்ணுங் கூடிப் பிறந்த
பிள்ளைகளின் பெயர்:—அந்தராளர். (க)

அநுலோமப் பெண்ணும் பிரதிலோமத்தாணங்
கூடிப் பிறந்த பிள்ளைகளின் பெயர்.

245. பிரதிலோ மர்குலத் தாணினும் பின்ன
ரது லோ மர்குலப் பெண்ணினு மவ்வழி
வியந்த கூட்டத் தவர்விராத் தியராகும்.

அநுலோமப் பெண்ணும் பிரதிலோமத்து ஆணங் கூடிப்பிறந்த பிள்
ளைகளின் பெயர்:—விராத்தியர். (ச)

பேடி இலக்கண வகை.

246. பேடி யிலக்கணம் பேசுங் காலை
நச்சுப் பேசியு நல்லிசை யோர்ந்து
மச்சு மாறியு மாண்பெண் ணாகியுங்
கைத்தல மொன்றைக் கடுக வீசியு
மத்தகத் தொருகை மாண்புற வைத்தும்
விலங்கியு மிதித்தும் விழிவே றுகியுந்
துளங்கித் துளங்கிச் சுழன்று திரிந்தும்
நக்கு நாணியு நடம்பல பயின்றும்
பக்கம் பார்த்தும் பதுங்கித் திரிந்துங்
காரண மின்றிக் கதம்பல கொண்டும்
வாரணி கொங்கையை வலிய நலிந்து
மசக்கியு மழுது மயர்ந்தரு வருத்தும்
குறுக்கியுங் கூட்டியுங் கூர்விழி கொண்டும்
பருங்கிற பாணியை வைத்தும் வாங்கியு
மிரங்கிப் பேசியு மெல்லெ லென்று
மின்னன பிறவு மியற்றுத லியல்பே.

பேடியிலக்கணவகை:—நச்சுப்பேசல், நல்லிசையோர்தல், அச்சுமாதல்,
ஆண்பெண்ணாதல், ஒருகையை வீசிகூட்டத்தல், தலையிலொருகை
வைத்தல், எதிர்ந்தோரைக்கண்டு விலகல், எதிர்ந்தோற்றேற்
செல்லுதல், பார்வைவேறுபடுதல், பிரருக்கு நடுநடுக்கிச் சுழன்று
திரிதல், பிறரைக்கண்டு நகைத்தல், நாணுதல், பலகாடகஞ் செய்
தல், பக்கம்பார்த்தல், பதுங்கித்திரிதல், காரணம் இல்லாமல்
பலவற்றைக் கோபங்கொண்டு பேசல், தன்முலையைத் தானே
வருத்தல், அசக்கல், அழுதல், சோர்ந்து தருவருத்தல், குறுக்கிக்
கூட்டிப் கூர்மையாகப் பார்த்தல், இடையில் ஒருகை வைத்தல்,
அதனை வாங்கல், இரங்கிப்பேசல், எல்லெல் லென்று பாடுதல்,
இஃவபோன்ற பிற செய்கைகள். (உரு)

கருவின் பெயர்.

247. சினையும் பிள்ளுஞ் சூலும் வயாவுங்
கருவின் பெயரே கருப்பமு மாகும்.

கருவின் பெயர்:—சினை, பீள், சூல், வயா, கருப்பம்.

(இ)

தோலின் பெயர்.

248. உரிவை யதனே யொலியல் புறணி
சருமம் வடகம் போர்வை பச்சை
துருத்தி துவக்குக் கிருத்திமந் தோலே.

தோலின் பெயர்:—உரிவை, அதள், ஒலியல், புறணி, சருமம், வடகம், போர்வை, பச்சை, துருத்தி, துவக்கு, கிருத்திமம். (கக)

இரத்தத்தின் பெயர்.

249. செந்நீர் சோரி நெய்த்தோர் செம்பால்
புண்ணீர் சுடுவல் புலாணீர் சோணித
முதிரம் குருதி கறையிரத் தப்பெயர்.

இரத்தத்தின் பெயர்:—செந்நீர், சோரி, நெய்த்தோர், செம்பால், புண்ணீர், சுடுவல், புலாணீர், சோணிதம், உதிரம், குருதி, கறை (கக)

ஊனின் பெயர்.

250. தசையுந் தூவுந் தடியும் விடக்கும்
புலையும் பிசிதமும் புலாலும் புண்ணும்
புரணியும் வள்ளூர் மும்புலவு மூன்பெயர்.

ஊனின் பெயர்:—தசை, தூ, தடி, விடக்கு, புலை பிசிதம், புலால், புண், புரணி, வள்ளூர், மும்புலவு. (கக)

இதுவுமது.

251. இற்றி யிறைச்சி யென்பவு மாகும்.

ஐடி ஊனின் பெயர்:—இற்றி, இறைச்சி.

(உ) ஆ (கக)

பிச்சின் பெயர்.

252. ஊழை மூளை மாசுபிச் சென்ப.

பிச்சின் பெயர்:—ஊழை, மூளை, மாசு.

(க)

கருப்பம் பயிலிடத்தின் பெயர்.

253. பைசந்தி பைங்குழி கருப்பம் பயிலிடம்.

கருப்பம் பயிலிடத்தின் பெயர்:—பைசந்தி, பைங்குழி.

(உ)

ஈரலின் பெயர்.

254. ஈரு ளீரல்.

ஈரலின் பெயர்:—ஈருள்.

(க)

செவ்வீரலின் பெயர்.

255. இரத்தஞ் செவ்வீரல்.
செவ்வீரலின் பெயர்:—இரத்தம். (க)

வீழுக்கின் பெயர்.

256. விளரு நிணமுங் கொழுப்பும் வீழுக்கென்ப.
வீழுக்கின் பெயர்:—விளர், நிணம், கொழுப்பு. (ங)

இதுவுடகு

257. நெய்யும் வழும்பு நிகழ்த்தப் பெறுமே.
நெய் வீழுக்கின் பெயர்:—நெய், வழும்பு. (உ) ஆ (டு)

வழும்பின் பெயர்.

258. வழுக்கு வழும்பாம்.
வழும்பின் பெயர்:—வழுக்கு. (ச)

மலக் குரம்பையின் பெயர்.

259. குடர்மலக் குரம்பை.
மலக் குரம்பையின் பெயர்:—குடர். (ச)

மெய்ம்மலத்தின் பெயர்.

260. மெய்ம்மல மாசெனல்.
மெய்ம்மலத்தின் பெயர்:—மாசு. (க)

உண்மலத்தின் பெயர்.

261. உண்மலம் உபமலம்.
உண்மலத்தின் பெயர்:—உபமலம். (க)

இந்திரியத்தின் பெயர்.

262. கந்தஞ் சுக்கில மிந்திரிய மாகும்.
இந்திரியத்தின் பெயர்:—கந்தம், சுக்கிலம். (உ)

குலையின் பெயர்.

263. உடலுண் மூகை குலைகுண்டியு மாகும்.
குலையின் பெயர்:—மூகை, குண்டி. (உ)

முடையின் பெயர்.

264. பூதிபூழ்த் தறசை புலவுமுடை யென்ப.
முடையின் பெயர்:—பூதி, ஊழ்த்தல், தசை, புலவு. (ச)

சோணிதத்தின் பெயர்.

265. செம்பால் சோணிதம்.

சோணிதத்தின் பெயர்:—செம்பால்.

(க)

நரம்பின் பெயர்.

266. நாடியுஞ் சிரையு மேதையு நரம்பே.

நரம்பின் பெயர்:—நாடி, சிரை, மேதை.

(க)

எலும்பின் பெயர்.

267. என்பத்தி யங்கங் களேவர மெலும்பே.

எலும்பின் பெயர்:—என்பு, அத்தி, அங்கம், களேவரம்.

(ச)

கழியுடலின் முழுவெலும்பின் பெயர்.

268. கழியுடன் முழுவெலும்பு கங்காள மாகும்.

கழியுடலின் முழுவெலும்பின் பெயர்:—கங்காளம்.

(ச)

உடம்பின் பெயர்.

269. ஆகங் காத்திரம் யாக்கை தனுவுடல்

பூதியம் புணர்வு புகல்வியம் விம்மிதந்

தேக மங்க மூர்த்தஞ் சரீரம்

விக்கிரகம் பிண்ட மேனி தொக்குக்

காயந் குரம்பை கடமெய் சடம்புரம்

பூட்சி தாபரம் புற்கல முடம்பே.

உடம்பின் பெயர்:—ஆகம், காத்திரம், யாக்கை, தனு, உடல், பூதியம், புணர்வு, புகல், வியம், விம்மிதம், தேகம், அங்கம், மூர்த்தம், சரீரம், விக்கிரகம், பிண்டம், மேனி, தொக்கு, காயம், குரம்பை, கடம், மெய், சடம், புரம், பூட்சி, தாபரம், புற்கலம்.

(உ)

வடிவத்தின் பெயர்.

270. படிவ முருவஞ் சட்டக மேனி

வண்ணமு மாகும் வடிவின் பெயரே.

வடிவத்தின் பெயர்:—படிவம், உருவம், சட்டகம், மேனி, வண்ணம்.

(ஊ)

காலின் பெயர்.

271. பதமே பாதஞ் சாணந் கழல்கால்.

காலின் பெயர்:—பதம், பாதம், சாணம், கழல்.

(ச)

இதுவுமது.

272. சலனடி யங்கிரி தாளு மாகும்.
ஓடி காலின் பெயர்:—சலன், அடி, அங்கிரி, தான். (ச) ஆ (அ)

கரட்டின் பெயர்.

273. பரடே மிசைத்திரள் காலடி கரடே.
கரட்டின் பெயர்:—பரடு, மிசைத்திரள், காலடி. (ஈ)

கணைக்காலின் பெயர்.

274. சங்கங் கணைக்கால்.
கணைக்காலின் பெயர்:—சங்கம். (ச)

முழந்தாளின் பெயர்.

275. சானு முழந்தாள்.
முழந்தாளின் பெயர்:—சானு. (ச)

தொடையின் பெயர்.

276. குறங்கு வாமங் கவானு ருத்தொடை.
தொடையின் பெயர்:—குறங்கு, வாமம், கவான், ஊரு. (ச)

அல்குலின் பெயர்.

277. கடிதட நிதம்ப மரையே யல்குல்.
அல்குலின் பெயர்:—கடிதடம், நிதம்பம், அரை. (ஈ)

இதுவுமது.

278. வடிவகலு பத்தமு மாகு மென்ப.
ஓடி அல்குலின் பெயர்:—வடிவு, அகல், உபத்தம். (ஈ) ஆ (ச)

பிருட்டத்தின் பெயர்.

279. பிருட்டஞ் சகனங் குய்யம் பாயுரு.
பிருட்டத்தின் பெயர்:—பிருட்டம், சகனம், குய்யம், பாயுரு. (ச)

ஆண்குறியின் பெயர்.

280. இலிங்கமும் கோசமு மாண்குறி யாகும்.
ஆண்குறியின் பெயர்:—இலிங்கம், கோசம். (உ)

பெண்குறியின் பெயர்.

281. யோனியும் பகமும் பெண்குறி யாகும்.
பெண்குறியின் பெயர்:—யோனி, பகம். (உ)

இதுவுமது.

282. பூப்பகமும் பொன்னுஞ் சின்னமு மாகும்.
பெ. பெண்குறியின் பெயர்:—பூப்பகம், பொன், சின்னம்.

(ஈ) ஐ (ஐ)

இடையின் பெயர்.

283. மத்திம துசப்பிடை மருங்கு மாகும்.
இடையின் பெயர்:—மத்திமம், துசப்பு, மருங்கு.

(ஈ)

மருங்கின் பக்கத்தின் பெயர்.

284. ஒக்கலை மருங்கின் பக்க மாகும்.
மருங்கின் பக்கத்தின் பெயர்:—ஒக்கலை.

(ஈ)

கோப்பூழின் பெயர்.

285. இதலை யிலைஞ்சி நாபி யுந்தி
போகில் கொப்பூழாகு மென்ப.

கோப்பூழின் பெயர்:—இதலை, இலைஞ்சி, நாபி, உந்தி, போகில். (ஐ)

மலத்தின் பெயர்.

286. அமேத்திய மலமாம்.
மலத்தின் பெயர்:—அமேத்தியம்.

(ஈ)

சிறுநீரின் பெயர்.

287. அமரி சிறுநீ ருவரியு மாகும்.
சிறுநீரின் பெயர்:—அமரி, உவரி.

(உ)

வயிற்றின் பெயர்.

288. குக்கி துத்த மடி வயி னுதர
மோடு சடர மகடும் வயிறே.

வயிற்றின் பெயர்:—குக்கி, துத்தம், மடி, வயின், உதரம், மோடு, சடரம், அகடு.

(அ)

மார்பின் பெயர்.

289. அசலமு நூரமு மாகமு மார்பே.
மார்பின் பெயர்:—அசலம், உரம், ஆகம்.

(ஈ)

இதுவுமது.

290. மருமமு நெஞ்சு மற்றதன் பெயரே.
நெ. மார்பின் பெயர்:—மருமம், நெஞ்சு.

(உ) ஐ (ஐ)

முலையின் பெயர்.

291. பரோதரஞ் சுவர்க்கம் குருக்க னம்ம
நகிலந் தனங்குயஞ் சேக்கை கொம்மை
கொங்கை முலையெனக் கூறப் படுமே.

முலையின் பெயர்:—பரோதரம், சுவர்க்கம், குருக்கண், அம்மம், நகிலம், தனம், குயம், சேக்கை, கொம்மை, கொங்கை. (க0)

இதுவுமது.

292. பறம்பென் றுரைப்பது மப்பெயர்ப் பாலே.

ஷை முலையின் பெயர்:—பறம்பு. (க) ஶ்ரீ (கக)

முலைக்கண்ணின் பெயர்.

293. சிலீமுசுஞ் சூசக மீற் றுமுலைக் கண்ணே.

முலைக்கண்ணின் பெயர்:—சிலீமுகம், சூசகம். (உ)

கையின் பெயர்.

294. கரமத்தம் பாணிதோள் கைத்தலமுங் கையே.

கையின் பெயர்:—கரம், அத்தம், பாணி, தோள், கைத்தலம். (ஊ)

முழங்கையின் பெயர்.

295. கூர்ப்பர முழங்கை.

முழங்கையின் பெயர்:—கூர்ப்பரம். (க)

மணிக்கட்டின் பெயர்.

296. சிலுத்த மணிக்கட்டே.

மணிக்கட்டின் பெயர்:—சிலுத்தம். (க)

உள்ளங்கையின் பெயர்.

297. அங்கை குடங்கை யகங்கை யுள்ளங்கை.

உள்ளங்கையின் பெயர்:—அங்கை, குடங்கை, அகங்கை. (ங)

விரலின் பெயர்.

298. அங்குலி விரலாம்.

விரலின் பெயர்:—அங்குலி. (க)

நகத்தின் பெயர்.

299. உகிரநக மாசும்.

நகத்தின் பெயர்:—உகிர், (க)

இதுவுமது.

282. பூப்பகமும் பொன்னுஞ் சின்னமு மாகும்.
ஷெ பெண்குறியின் பெயர்:—பூப்பகம், பொன், சின்னம்.

(ந) ஐ (க)

இடையின் பெயர்.

283. மத்திம துசுப்பிடை மருங்கு மாகும்.
இடையின் பெயர்:—மத்திமம், துசுப்பு, மருங்கு.

(ந)

மருங்கின் பக்கத்தின் பெயர்.

284. ஒக்கலை மருங்கின் பக்க மாகும்.
மருங்கின் பக்கத்தின் பெயர்:—ஒக்கலை.

(க)

கோப்பூழின் பெயர்.

285. இதலை யிலைஞ்சி நாபி யுந்தி
போகில் கோப்பூழாகு மென்ப.

கோப்பூழின் பெயர்:—இதலை, இலைஞ்சி, நாபி, உந்தி, போகில். (க)

மலத்தின் பெயர்.

286. அமேத்திய மலமாம்.
மலத்தின் பெயர்:—அமேத்தியம்.

(க)

சிறுநீரின் பெயர்.

287. அமரி சிறுநீ ருவரியு மாகும்.
சிறுநீரின் பெயர்:—அமரி, உவரி.

(உ)

வயிற்றின் பெயர்.

288. குக்கி துத்த மடிவயி னுதா
மோடு சடர மகடும் வயிறே.

வயிற்றின் பெயர்:—குக்கி, துத்தம், மடி, வயின், உதரம், மோடு, சடரம், அகடு.

(அ)

மார்பின் பெயர்.

289. அகலமு முரமு மாகமு மார்பே.
மார்பின் பெயர்:—அகலம், உரம், ஆகம்.

(க)

இதுவுமது.

290. மருமமு நெஞ்சு மற்றதன் பெயரே.
ஷெ மார்பின் பெயர்:—மருமம், நெஞ்சு.

(உ) ஐ (க)

முலையின் பெயர்.

291. பரோதாஞ் சுவர்க்கந் குருக்க ணம்ம
நகிலந் தனங்குயஞ் சேக்கை கொம்மை
கொங்கை முலையெனக் கூறப் படுமே.

முலையின் பெயர்:—பரோதாம், சுவர்க்கம், குருக்கண, அம்மம், நகிலம், தனம், குயம், சேக்கை, கொம்மை, கொங்கை. (க0)

இதுவுமது.

292. பறம்பென் றுரைப்பது டப்பெயர்ப் பாலே.

சை முலையின் பெயர்:—பறம்பு. (க) ஆ (கக)

முலைக்கண்ணின் பெயர்.

293. சிலீமுசுஞ் சூசுக மீற்றுமுலைக் கண்ணே.

முலைக்கண்ணின் பெயர்:—சிலீமுகம், சூசுகம். (உ)

கையின் பெயர்.

294. கரமத்தம் பாணிகீதாள் கைத்தலமுங் கையே.

கையின் பெயர்:—கரம், அத்தம், பாணி, தோள், கைத்தலம். (ஓ)

முழங்கையின் பெயர்.

295. கூர்ப்பா முழங்கை.

முழங்கையின் பெயர்:—கூர்ப்பாம். (க)

மணிக்கட்டின் பெயர்.

296. சிலுத்த மணிக்கட்டே.

மணிக்கட்டின் பெயர்:—சிலுத்தம். (க)

உள்ளங்கையின் பெயர்.

297. அங்கை குடங்கை யகங்கை யுள்ளங்கை.

உள்ளங்கையின் பெயர்:—அங்கை, குடங்கை, அகங்கை. (ங)

விரலின் பெயர்.

298. அங்குலி விரலாம்.

விரலின் பெயர்:—அங்குலி. (க)

நகத்தின் பெயர்.

299. உகிர்நக மாகும்.

நகத்தின் பெயர்:—உகிர், (க)

தோளின் பெயர்.

300. புபமு மொய்ப்பும் வாகுவுந் தோளே.
தோளின் பெயர்:—புபம், மொய்ப்பு, வாகு. (க.)

கழுக்கட்டின் பெயர்.

301. வாகு மூலம் கைர்மூலம் கழுக்கட்டே,
கழுக்கட்டின் பெயர்:—வாகுமூலம், கைம்மூலம். (உ.)

தோண்மேலின் பெயர்.

302. சுவலுஞ் செகிலு நிகலமுந் தோண்மேல்.
தோண்மேலின் பெயர்:—சுவல், செகில், நிகலம். (ங.)

கழுத்தின் பெயர்.

303. திரீவல் களமே கில்லம் கந்தரம்
கண்ட மிடறுந் கழுத்தா ஞும்மே.
கழுத்தின் பெயர்:—திரீவம், களம், கில்லம், கந்தரம், கண்டம்,
மிடறு. (ச.)

முதுகின் பெயர்.

304. வெரிந்புற மபரம் வெந்து முதுகே.
முதுகின் பெயர்:—வெரிந், புறம், அபரம், வெந். (ச.)

பிடர்த்தலையின் பெயர்.

305. சுவலும் பிடரு மெருத்தமுஞ் சிறுபுறமும்
கயிலு நிமமும் பிடர்த்தலை யாகும்.
பிடர்த்தலையின் பெயர்:—சுவல், பிடர், எருத்தம், சிறுபுறம், கயில்,
நிமம். (ச.)

கதுப்பின் பெயர்.

306. கபோலம் கொடிறனு கவுள்கதுப் பாகும்.
கதுப்பின் பெயர்:—கபோலம், கொடிறு, அனு, கவுள். (ச.)

மோவாயின் பெயர்.

307. தாடி கட்ட மோவா யாகும்.
மோவாயின் பெயர்:—தாடி, கட்டம். (உ.)

இதுவுமது.

308. சவுகந் தாழ்வா யாமெனச் செப்புவர்.
இ. மோவாயின் பெயர்:—சவுகம், தாழ்வாய். (உ.) ஈ. (ச.)

முகத்தின் பெயர்.

309. ஆனனம் வதனந் துண்டம்வத் திரமுகம்.
முகத்தின் பெயர்:—ஆனனம், வதனம், துண்டம், வத்திரம். (ச)

உதட்டின் பெயர்.

310. பாலிகை முத்தம் வாயித முதலே.
உதட்டின் பெயர்:—பாலிகை, முத்தம், இசழ். (ஊ)

மேலிதழின் பெயர்.

311. மேலிதழோட்டம்.
மேலிதழின் பெயர்:—ஓட்டம். (க)

கீழிதழின் பெயர்.

312. கீழிதழுகாரம்.
கீழிதழின் பெயர்:—அதாரம். (க)

அண்ணத்தின் பெயர்.

313. அணரி யண்ணம்.
அண்ணத்தின் பெயர்:—அணரி. (க)

பல்லின் பெயர்.

314. எயிறுந் தந்தமுந் தசனமும் பல்லே.
பல்லின் பெயர்:—எயிறு, தந்தம், தசனம். (ஊ)

இதுவுமது.

315. முறுவலு நகையு முரலு மாகும்.
பல்லின் பெயர்:—முறுவல், நகை, மூரல். (ஊ) (க)

நகுதலின் பெயர்.

316. நகுதற்கு மிவையே நாம மென்ப.
நகுதலின் பெயர்:—சிரித்தற்கு மேற்கூறிய முறுவல், நகை, மூரல் ஆகிய மூன்று பெயருமே கொள்க. (ஊ)

எயிற்றின் பெயர்.

317. எயிற்றின் பெயரே விளிம்பென வியம்பும்.
எயிற்றின் பெயர்:—விளிம்பு. (க)

நாகக்கின் பெயர்.

318. நாவே தாலுத் தாரத் திரைவை
நாக்கா மெனவே நவிலப் படுமே.
நாக்கின் பெயர்:—நா, தாலு, தாரம், திரைவை. (ச)

வாயின் பெயர்.

319. வைப்புப் புலனிடம் பாங்கரும் வாயெனல்.
வாயின் பெயர்:—வைப்பு, புலனிடம், பாங்கர். (க)

உண்மிடற்றின் பெயர்.

320. அணலுண் மிடறே.
உண்மிடற்றின் பெயர்:—அணல். (க)

உண்ணாக்கின் பெயர்.

321. அண்ண முண்ணாக்கே.
உண்ணாக்கின் பெயர்:—அண்ணம். (க)

இதுவுமது.

322. சிறுநாக் கென்று செப்பலு மாகும்.
இஃ உண்ணாக்கின் பெயர்:—சிறுநாக்கு. (க) ஆ (உ)

கீழ்வாய்ப் புறத்தின் பெயர்.

323. அணல்கீழ் வாய்ப்புறம்.
கீழ்வாய்ப் புறத்தின் பெயர்:—அணல். (க)

மேல்வாய்ப் புறத்தின் பெயர்.

324. அணரி யண்ண மேல்வாய்ப் புறமே.
மேல்வாய்ப் புறத்தின் பெயர்:—அணரி, அண்ணம். (உ)

இதுவுமது.

325. அணலே மேல்வா யாகலு முரித்தே.
இஃ மேல்வாய்ப் புறத்தின் பெயர்:—அணல். (க) ஆ (ந)

மூக்கின் பெயர்.

326. துண்டமு நாசியுங் கோணமு மூக்கே.
மூக்கின் பெயர்:—துண்டம், நாசி, கோணம். (க)

செவியின் பெயர்.

327. க1 து கேள்வி யள்ளே சுருதி
கன்னஞ் செவியே சோத்திர மாகும்.

செவியின் பெயர்:—காது, கேள்வி, அள், சுருதி, கன்னம், சோத்
திரம். (சு)

கண்ணின் பெயர்.

328. திட்டி விலோசன நேத்திர நயனந்
தாரை யம்பகம் விழியே நாட்ட
மக்க நோக்குச் சக்குத் திருட்டி
பார்வைகோ வினன்ன பலவுங் கண்ணே.

கண்ணின் பெயர்:—திட்டி, விலோசனம், நேத்திரம், நயனம், தாரை,
அம்பகம், விழி, நாட்டம், அக்கம், நோக்கு, சக்கு, திருட்டி,
பார்வை, கோ. (சு)

கண்மணியின் பெயர்.

329. தாரை கண்மணி.

கண்மணியின் பெயர்:—தாரை. (சு)

கண்ணிமையின் பெயர்.

330. விளிம்பிமை யாகும்.

கண்ணிமையின் பெயர்:—விளிம்பு. (சு)

புருவத்தின் பெயர்.

331. புரூம் பிருகுடி துதலிவை புருவம்.

புருவத்தின் பெயர்:—புரூம், பிருகுடி, துதல். (ஊ)

இதுவுமது.

332. புதலும் புகுடியும் பீருவு மாகும்.

புது புருவத்தின் பெயர்:—புதல், புகுடி, பீரு. (ஊ) ஊ (சு)

கழுத்தின் பிண்குழியின் பெயர்.

333. பனிச்சை சூறை கழுத்தின் பிண்குழி.

கழுத்தின் பிண்குழியின் பெயர்:—பனிச்சை, சூறை. (உ)

தொண்டைக் குழியின் பெயர்.

334. தொண்டை கில்லந் தொண்டைக் குழியே.

தொண்டைக்குழியின் பெயர்:—தொண்டை, கில்லம். (உ)

நெற்றியின் பெயர்.

335. நெற்றி முண்டக மத்தக துதலே
யளிகம் பாலங் குளமி லலாடம்.

நெற்றியின் பெயர்:—முண்டகம், மத்தகம், துதல், அளிகம், பாலம்,
குளம், இலலாடம். (எ)

தலையின் பெயர்.

336. சிரமுங் கம்முஞ் சேகரமுஞ் சென்னியு
முடியு முத்த மாங்கமு நவிரமும்
உச்சியுஞ் சிகரமு முண்டமத் தகமும்
மூர்த்தமு முவ்வியுந் தலையென மொழிப.

தலையின் பெயர்:—சிரம், கம், சேகரம், சென்னி, முடி, உத்தமாங்
கம், நவிரம், உச்சி, சிகரம், முண்டம், மத்தகம், மூர்த்தம்,
உவ்வி. (க௭)

குடையின் பெயர்.

337. சிமிலஞ் சிக்கஞ் சிகைசிமி குடமி.

குடையின் பெயர்:—சிமிலம், சிக்கம், சிகை, சிமி. (ச)

உச்சியின் பெயர்.

338. நவிரஞ் சுடிகை சூழி யுச்சி.

உச்சியின் பெயர்:—நவிரம், சுடிகை, சூழி. (க௮)

ஆண்பான் மயிரின் பெயர்.

339. குஞ்சி பித்தை யோரி குழல்கார்
பங்கி கேசஞ் சுரியல் சுதுப்புத்
தலைநவிர பிச்சஞ் சிகையாண் பான்மயிர்.

ஆண்பான் மயிரின் பெயர்:—குஞ்சி, பித்தை, ஓரி, குழல், கார்,
பங்கி, கேசம், சுரியல், சுதுப்பு, தலை, நவிர, பிச்சம், சிகை. (க௯)

பெண்பான் மயிரின் பெயர்.

440. குழலே கூழை குந்தளங் கூந்த
லளக மோதி யைம்பால் சுதுப்புச்
சுருளொடு விலோதம் பரிசாரங் கேசஞ்
சுரியல் மராட்டங் கோதை குருளென்
றினைய பெண்பான் மயிர்குரல் கூரல்.

பெண்பான் மயிரின் பெயர்:—குழல், கூழை, குந்தளம், கூந்தல்,
அளகம், ஓதி, கைம்பால், சுதுப்பு, சுருள், விலோதம், பரிசாரம்,
கேசம், சுரியல், மராட்டம், கோதை, குருள், குரல், கூரல். (க௯)

ஆண்மயிர்க்கும் பெண்மயிர்க்கும் பொதுப்பெயர்.

441. கதப்பே கேசஞ் சரியல் குழலாண்
மயிர்க்கும் பெண்பான் மயிர்க்கு முரித்தே.

ஆண்மயிர்க்கும் பெண்மயிர்க்கும் பொதுப் பெயர்:—கதப்பு, கேசம்,
சரியல், குழல். (ச)

பெண்மயிர் முடியின் பெயர்.

342. கொப்பு மிஞ்சிகக் கொண்டை தம்மில
முச்சி சிசழிகை பெண்மயிர் முடிப்பெயர்.

பெண்மயிர் முடியின் பெயர்:—கொப்பு, மிஞ்சிகம், கொண்டை, தம்
மிலம், முச்சி, சிசழிகை. (சு)

மயிர்க் குழற்சியின் பெயர்.

313. குந்தள மளகம் விலோத மயிர்க்குமுற்சி.

மயிர்க் குழற்சியின் பெயர்:—குந்தளம், அளகம், விலோதம். (ஊ)

குழற்கொத்தின் பெயர்.

344. குந்தள மென்பது குழற்கொத் தாகும்.

குழற்கொத்தின் பெயர்:—குந்தளம். (ச)

ஐம்பான் முடியின் பெயர்.

345. கூந்தன் முடியே குழலொடு தொங்கல்
வாய்ந்த பனிச்சை வார்மயிர்ச் சுருளென்
றேந்திழை யார்முடிக்கியன்றவைம் பாலே.

ஐம்பான் முடியின் பெயர்:—முடி, குழல், தொங்கல், பனிச்சை,
சுருள். (ஊ)

[முடி-மயிரை யுச்சியின் முடித்தல். குழல்-சுருட்டி முடித்தல். தொங்
கல் - மயிரை முடிந்துவிடுதல். பனிச்சை - பின்னிவிடுதல்.
சுருள் - பின்னே செருகல்.]

பிறமயிரின் பெயர்.

346. ஓரி பங்கி யுளையே யுரோமங்
கேச மராட்டம் பிறமயிர் கிளத்துப.

பிறமயிரின் பெயர்:—ஓரி, பங்கி, உரை, உரோமம், கேசம், மராட்
டம். (சு)

செறிமயிர்ப் பரப்பின் பெயர்.

347. சிரோந்தமு முரோமமுஞ் செறிமயிர்ப் பரப்பே.

செறிமயிர்ப் பரப்பின் பெயர்:—சிரோந்தம், உரோமம். (உ)

ஆண்பான் மயிர்முடியின் பெயர்.

348. பின்னகம் பந்த முடிமுச்சி கொண்டை
மன்னுஞ் சிகழிகை குழல்சடிகை மௌலி
யின்னவை யாண்பான் மயிர்முடிக்கெய்தும்.

ஆண்பான் மயிர்முடியின் பெயர்:—பின்னகம், பந்தம், முடி, முச்சி,
கொண்டை, சிகழிகை, குழல், சடிகை, மௌலி. (க)

சடையின் பெயர்.

349. குடிலம் வேணி கோடரஞ் சடிலஞ்
சடையின் பெயரே பின்னலுஞ் சாற்றும்.

சடையின் பெயர்:—குடிலம், வேணி, கோடரம், சடிலம், பின்
னல். (ங)

தலைமயிரின் பெயர்.

350. தலைமயிர் சிரோருகம்.

தலைமயிரின் பெயர்:—சிரோருகம். (க)

நரைமயிரின் பெயர்.

351. சரைநரை யாகும்.

நரைமயிரின் பெயர்:—சரை. (க)

இதுவுமது.

352. பவித மென்பது நரைமயிர்ப் பண்பே.

பை நரைமயிரின் பெயர்:—பவிதம். (க) உ. (உ)

உறுப்பின் பெயர்.

353. அவயவங் காத்திர மங்க முறுப்பே.

உறுப்பின் பெயர்:—அவயவம், காத்திரம், அங்கம். (ங)

இதுவுமது.

354. சினையே மூர்த்தமென் றொருவழிச் சிவனும்.

பை உறுப்பின் பெயர்:—சினை, மூர்த்தம். (உ) உ. (ங)

சந்தின் பெயர்.

355. கந்துங் கொளுத்து மூட்டுஞ் சந்தாம்.

சந்தின் பெயர்:—கந்து, கொளுத்து, மூட்டு. (ங)

உடற்றழம்பின் பெயர்.

356. வடுவசி கச்சை சேக்கை யங்கிதஞ்
சுவடு செதுக்கை தழும்பெனச் சொல்லும்.

உடற்றழம்பின் பெயர்:—வடு, வசி, கச்சை, சேக்கை, அங்கிதம்,
சுவடு, செதுக்கை. (எ)

இறையின் பெயர்.

357. பிறங்கு வரிபொறி வரையிறை யாகும்.

இறையின் பெயர்:—பிறங்கு, வரி, பொறி, வரை. (ச)

தேமலின் பெயர்.

358. துத்தி வசந்திகை திதலை சுணங்கே
யுத்தி தேமறி தனியு முரைக்கும்.

தேமலின் பெயர்:—துத்தி, வசந்திகை, திதலை, சுணங்கு, உத்தி,
திதனி. (சு)

கோழையின் பெயர்.

359. ஐயுங் காசமு மவைமுதிர் கோழை.

கோழையின் பெயர்:—ஐ, காசம். (உ)

கழலையின் பெயர்.

360. அரலை கழலை யாகு மென்ப.

கழலையின் பெயர்:—அரலை. (க)

பிணத்தின் பெயர்.

361. அழனமுஞ் சவமுங் குணபமும் பிரேதமும்
பிணமே களேபர மென்னும் பெயரே.

பிணத்தின் பெயர்:—அழனம், சவம், குணபம், பிரேதம், களே
பரம். (ஞ)

உடற்குறையின் பெயர்.

362. யூபமுங் கவந்தமு மட்டையு முடற்குறை.

உடற்குறையின் பெயர்:—யூபம், கவந்தம், மட்டை. (ட)

சிரமாலையின் பெயர்.

363. அழிதலை கரோடி சிரமலை யாகும்.

சிரமாலையின் பெயர்:—அழிதலை, கரோடி. (உ)

தலையோட்டின் பெயர்.

364. கபாலம் வெண்டலை தலையோ டென்ப.
தலையோட்டின் பெயர்:—கபாலம், வெண்டலை. (உ.)

பஞ்சமல வகையின் பெயர்.

365. மலநீர் வாயு செந்நீர் கந்தம்
பஞ்ச மலமெனப் பகர லாகும்.
பஞ்சமல வகையின் பெயர்:—மலம், நீர், வாயு, செந்நீர், கந்தம். (இ)

இருபத்தைந்து தத்துவத்தின் பெயர்.

366. ஐம்பெரும் பூதமு மவையறி வாயிலு
மைம்புல னறியு மவற்றறி வைந்துங்
கைகால் குடும்வாய் மானிடக் குறியென்
றாகிய கன்மேந் திரிய மைந்து
மனம்புத்தி யாங்காரஞ் சித்த நான்கு
கரணமிய மானனுங் காயத்திற் கமைந்த
விருபத் தைந்து தத்துவ மாகும்.
இருபத்தைந்து தத்துவத்தின் பெயர்:—பூதம் (இ), ஞானேந்திரியம் (இ), புலன் (இ), கன்மேந்திரியம் (இ), அந்தக்காணம் (ச), ஆன்மா (க). ௫ (உஇ)

ஓரறி வுயிரின் பெயர்.

367. உற்றறி புலன தொன்றே யுடைமையின்
மற்றைப் புல்லு மரணுமோ ரறிவே.
ஓரறிவுயிரின் பெயர்:—புல், மரம். (உ)

ஈரறி வுயிரின் பெயர்.

368. உற்றறி புலனு நாவு முடைமையி
னட்டையு நந்தும் போல்வவீ ரறிவே.
ஈரறிவுயிரின் பெயர்:—அட்டை, கந்து. (உ)

மூவறி வுயிரின் பெயர்.

369. உற்றறி புலன மூக்கு முடைமையின்
முற்பெறு சிதலெறும் பாகிமூ வறிவே.
மூவறிவுயிரின் பெயர்:—சிதல், எறும்பு. (உ)

நாலறி வுயிரின் பெயர்.

370. உற்றறி புலனா முக்கொடு கண்ணும்
பெற்ற வண்டுஞெண் டாதிநா லறிவின.
நாலறிவுயிரின் பெயர்:—வண்டு, ஞெண்டு.

(உ)

ஐயறி வுயிரின் பெயர்.

371. உற்றறி புலனா முக்கொடு கண்டெவி
மக்களு மாவு மையறி வினவே.
ஐந்தறிவுயிரின் பெயர்:—மக்கள், மா. [மா - விலங்கு.]

(உ)

ஆறறி வுயிரின் பெயர்.

372. மனனே டாறறி வினரே மக்க
னொருசார் விலங்கு மதுபெற்ற குரித்தே.
ஆறறிவுயிரின் பெயர்:—மக்கள், ஒருசார் விலங்கு. [ஒருசார் விலங்கு என்றது கடவுளரையும், அவர் வழிபட்டோரையும் உணர்ந்து வழிபடும் விலங்கினை.]

(உ)

இருவகைத் தாதுவின் பெயர்.

373. இருவகைத் தாது சுரோணிதஞ் சுக்கிலம்.
இருவகைத் தாதுவின் பெயர்:—சுரோணிதம், சுக்கிலம்.

(உ)

மூவடிவின் பெயர்.

374. மூவடிவு பெண்ணா ணலியென மொழிப.
மூவடிவின் பெயர்:—பெண், ஆண், அலி.

(உ)

மூப்பிணியின் பெயர்.

375. மூப்பிணி பித்த வாதஞ் சிலேட்டுமம்.
மூப்பிணியின் பெயர்:—பித்தம், வாதம், சிலேட்டுமம்.

(உ)

எண்வகை மணத்தின் பெயர்.

376. பிரமந் தெய்வம் பிரசா பத்திய
மாரிடங் காந்தருவ மாசா பிராக்கதம்
பைசா சம்மிவை யெண்வகை மணமே.

எண்வகை மணத்தின் பெயர்:—பிரமம், தெய்வம், பிரசாபத்தியம், ஆரிடம், காந்தருவம், ஆசரம், இராக்கதம், பைசாசம். (அ)
[பிரமம் - பிரமசாரிக்குக் கன்னிகையை மணஞ் செய்வீத்தல். தெய்வம் - வேள்வியாற் றேன்றிய கன்னிகையைத் தீமுன் கொடுத்தல். பிரசாபத்தியம் - தலைமகனினத்தார் வேண்டத் தலைமக

ளிணத்தார் உடன்பட்டுத் தீமுன் கொடுத்தல். ஆரிடம் - பசு
எருது இரண்டொன்று வாங்கிக்கொண்டு கன்னிகையைக்
கொடுத்தல். காந்தரூவம்-தலைவனுந் தலைவியுந் தனியிடத் தெளி
ர்ப்பட்டுத் தாமே கூடுதல். ஆசரம் - சுற்றத்தார்க்கு வேண்டுவன
கொடுத்துக் கன்னிகையை வேட்டல். இராக்கதம் - உடன்பா
டின்றி ஓர் கன்னிகையை வலிதிற்புணர்தல். பைசாசம் துயில்
கின்றவளைச் சென்று கூடுதல்.]

ஐந்தாவது

ஆடவர்வகை முற்றிற்று.

ஆ சூத்திரம் ௧௧௦௧.

ஆறாவது

அ நுபோகவகை.

முதலாவது

உணவின் வகை.

சோற்றின் பெயர்.

1. அன்ன மயினி யடிசி லோதனம்
பொம்மல் போனக மடைபுன் சமுரல்
புழுக்கன் மிதவை யமலை புற்கை
உணவுசுருப் பானித நிமிரல் வல்சி
யசனம் துற்றுக் கவள முதரகம்
சொன்றிபாத் துக்கூழ் பதம்புகா சோறே.

சோற்றின் பெயர்:—அன்னம், அயினி, அடிசில், ஓதனம், பொம்
மல், போனகம், மடை, புன்கம், சமுரல், புழுக்கல், மிதவை,
அமலை, புற்கை, உணவு, சுரு, பானிதம், நிமிரல், வல்சி, அச
னம், துற்று, கவளம், உதரகம், சொன்றி, பாத், கூழ், பதம்,
புகா. (உஎ)

கஞ்சியின் பெயர்.

2. கஞ்சிய வாகே காடி மோழை.
கஞ்சியின் பெயர்:—அவாகு, காடி, மோழை. (உ.)

பாற்சோற்றின் பெயர்.

3. பாயசம் பாற்சோறே.
பாற்சோற்றின் பெயர்:—பாயசம். (க)

ததீயுணவின் பெயர்.

4. தயிரிற் நிமிர றதியி னுணவே.
ததீயுணவின் பெயர்:—தயிரிற்றிமிரல். (க)

அவிழின் பெயர்.

5. பதமவி ழாகும்.
அவிழின் பெயர்:—பதம். (க)

வழியுணவின் பெயர்.

6. பொதிதோட் கோப்புச்சம் பளம்வழி யுணவே.
வழியுணவின் பெயர்:—பொதி, தோட்கோப்பு, சம்பளம். (க)

பிட்டின் பெயர்.

7. ஆவியும் வெந்தையும் பிட்டென லாகும்.
பிட்டின் பெயர்:—ஆவி, வெந்தை. (உ)

மோதகத்தின் பெயர்.

8. மோதக மிலட்டுகம்.
மோதகத்தின் பெயர்:—இலட்டுகம். (க)

அடையின் பெயர்.

9. அப்ப மடையே.
அடையின் பெயர்:—அப்பம். (க)

உக்காரியின் பெயர்.

10. அஃகுல்வி யுக்காரி.
உக்காரியின் பெயர்:—அஃகுல்வி. (க)

பில்லடையின் பெயர்.

11. பில்லடை சஃகுல்வி.
பில்லடையின் பெயர்:—சஃகுல்வி. (க)

தினைமாவின் பெயர்.

12. துவணை தினைமா.
தினைமாவின் பெயர்:—துவணை. (க)

நென்மாவின் பெயர்.

13. இடிநென் மாவே.
நென்மாவின் பெயர்:—இடி. (க)

தோசையின் பெயர்.

14. கஞ்சந் தோசை.

தோசையின் பெயர்:—கஞ்சம்.

(க)

பூரிகையின் பெயர்.

15. நொலையல் பூரிகை.

பூரிகையின் பெயர்:—நொலையல்.

(ச)

மாவீன் பெயர்.

16. பிண்டியு மருப்பமு பிட்டமு துவணையு

மென்றிவை மாவென விடியு மாகும்.

மாவீன் பெயர்:—பிண்டி, அருப்பம், பிட்டம், துவணை, இடி. (ஞ)

அப்பவருக்கத்தின் பெயர்.

17. அபூபங் கஞ்ச மிலையடை மெல்லடை

நொலையல் பூரிகை சங்குல்வி போனக

மண்டிகை பொள்ளலு மப்ப வருக்கம்.

அப்பவருக்கத்தின் பெயர்:—அபூபம், கஞ்சம், இலையடை, மெல்லடை, நொலையல், பூரிகை, சங்குல்வி, போனகம், மண்டிகை, பொள்ளல். (க0)

சிற்றுண்டியின் பெயர்.

18. அப்பம் பிட்டோ டங்குல்வி யிடியெனச்

செப்பிய வெல்லாஞ் சிற்றுண்டி யாகும்.

சிற்றுண்டியின் பெயர்:—அப்பம், பிட்டம், அங்குல்வி, இடி. (ச)

கறிவர்க்கத்தின் பெயர்.

19. கறிவர்க்கங் கூட்டமை.

கறிவர்க்கத்தின் பெயர்:—கூட்டமை.

(ச)

கறியின் பெயர்.

20. கறிநீ டாணம்.

கறியின் பெயர்:—நீடாணம்.

(ச)

பொரியலின் பெயர்.

21. கருணை பொரியல்.

பொரியலின் பெயர்:—கருணை.

(ச)

புளிங்கறியின் பெயர்.

22. துவையே புளிங்கறி.
புளிங்கறியின் பெயர்:—துவை. (ச)

குழம்பின் பெயர்.

23. ஆணங் குழம்பாம்.
குழம்பின் பெயர்:—ஆணம். (ச)

பச்சடியின் பெயர்.

24. அவித்துவையல் பச்சடி.
பச்சடியின் பெயர்:—அவித்துவையல். (ச)

வறையலின் பெயர்.

25. வறைய லேச்சை.
வறையலின் பெயர்:—ஒச்சை. (ச)

பிண்ணாக்கின் பெயர்.

26. மலாவகம் பிண்ணாக்கே.
பிண்ணாக்கின் பெயர்:—மலாவகம். (ச)

சூட்டிறைச்சியின் பெயர்.

27. சூசியம் படித்திரஞ் சூட்டிறைச்சி யாகும்.
சூட்டிறைச்சியின் பெயர்:—சூசியம், படித்திரம். (உ)

மீன்முள் அரிந்திடுங் கருவியின் பெயர்.

28. அயிரி மீன்முள் அரிந்திடுங் கருவி.
மீன்முள் அரிந்திடுங் கருவியின் பெயர்:—அயிரி. (ச)

பாலின் பெயர்.

29. பயசு கீர மமிழ்துபயம் பாலே.
பாலின் பெயர்:—பயசு, கீரம், அமிழ்து, பயம். (ச)

தயிரின் பெயர்.

30. ததியனை பெருகு தயிரென லாகும்.
தயிரின் பெயர்:—ததி, அனை, பெருகு. (உ)

நெய்யின் பெயர்.

31. ஆகிரங் கிருத மாச்சிய மிழுது
நெயந் துப்பு நெய்யா கும்மே.

நெய்யின் பெயர்:—ஆதிரம், கிருதம், ஆச்சியம், இழுது, நேயம், (சு)
துப்பு.

இதுவுமது.

32. அகியா காரமு மதன்பெயர் பெறுமே.

சுடி நெய்யின் பெயர்:—அவி, ஆசாரம். (உ) ஆ (அ)

வேண்ணெயின் பெயர்.

33. ஐயங் கவீன நவநீ தம்மென

வேண்ணெய் விதந்து விளம்பப் படுமே.

வேண்ணெயின் பெயர்:—ஐயங்கவீனம், நவநீதம். (உ)

மோரின் பெயர்.

34. மதிதந் தக்கிரம் காலசேய மோரே.

மோரின் பெயர்:—மதிதம், தக்கிரம், காலசேயம். (உ)

இதுவுமது.

35. அருப்ப மனாமுசர் மச்சிகையு மாகும்.

சுடி மோரின் பெயர்:—அருப்பம், அனா, முசர், மச்சிகை. (சு) ஆ (எ)

எண்ணெயின் பெயர்.

36. தைல மெண்ணெய் நேயமு மாகும்.

எண்ணெயின் பெயர்:—தைலம், நேயம். (உ)

தேனின் பெயர்.

37. பிரசமு மதுவுந் தேனெனப் பேசுவர்.

தேனின் பெயர்:—பிரசம், மது. (உ)

குழம்பின் பெயர்.

38. பாகு குழம்பு.

குழம்பின் பெயர்:—பாகு. (க)

செறிகுழம்பின் பெயர்.

39. செச்சை செறிகுழம்பு.

செறிகுழம்பின் பெயர்:—செச்சை. (க)

கண்டசருக்கரையின் பெயர்.

40. கண்டம் பானிதங் கண்ட சருக்கரை.

கண்டசருக்கரையின் பெயர்:—கண்டம், பானிதம். (உ)

மணற்பாகின் பெயர்.

41. கட்டியும் விசயமும் கன்னலு மணற்பாகே.
மணற்பாகின் பெயர்:—கட்டி, விசயம், கன்னல். (ஈ)

சருக்கரையின் பெயர்.

42. குளமக் காரங் குடமிவை சருக்கரை.
சருக்கரையின் பெயர்:—குளம், அக்காரம், குடம். (ஈ)

வேறெருவகைச் சருக்கரையின் பெயர்.

43. உண்டே யயிர்புல் லகண்டமொரு விசுற்பம்.
வேறெருவகைச் சருக்கரையின் பெயர்:—அயிர், புல்லகண்டம். (உ)

கற்கண்டின் பெயர்.

44. கன்னல் கட்டி கற்கண் டாகும்.
கற்கண்டின் பெயர்:—கன்னல், கட்டி. (உ)

கள்ளின் பெயர்.

45. பாலி பிழியே படுமதுத் தணியல்
சாலி பாலி யாலி சாறு
மாதவஞ் சாதி சுரையே மாரி
மதுவம் வேரி தொப்பி தேற
நறவு பிரச மாம்பலி ரேயந்
தொண்டினை மாலி யரிட்ட மாசபங்
கௌவை சுவிகை சுலோகி சுண்டை
வெறியே யம்மியம் வாருணம் பான
மளியே மேதை முண்டகம் பாரி
மட்டுக் காலி சாயனங் காதம்
பரியேலி வாணிதங் கொங்கு மகரந்தங்
குந்திசொல் விளம்பி யருப்பங் களியே
கல்லியஞ் சுமாலி ஞானி தேமு
நாற்றம் வடிநறை மதுகரங் கள்ளே.

கள்ளின் பெயர்:—பாலி, பிழி, படு, மது, தணியல், சாலி, ஆலி, ஆலை, சாறு, மாதவம், சாதி, சுரை, மாரி, மதுவம், வேரி, சொப்பி, தேறல், நறவு, பிரசம், ஆம்பல், இரேயம், தொண்டி, நனை, மாலி, அரிட்டம், ஆசபம், கௌவை, சுவிகை, சுலோகி, சுண்டை, வெயி, அம்மியம், வாருணம், பானம், அளி, மேதை, முண்டகம், பாரி, மட்டு, காலி, சாயனம், காதம், பரி, எலி, வாணிதம், கொங்கு, மகரந்தம், குந்தி, சொல்லிளம்பி, அருப்

பம், களி, கல்லியம், சமாவி, ஞாளி, தேம், காற்றம், வடி, நறை, மதுகரம். (கூக)

இதுவுமது.

46. பழைய மந்திரமும் பகரப் படுமே.
கூடி கள்ளின் பெயர்:—பழை, மந்திரம். (உ) ஆ. (கக)

கோற்றேனின் பெயர்.

47. பிரசங் கோற்றேன்.
கோற்றேனின் பெயர்:—பிரசம். (க)

தேன் கூட்டின் பெயர்.

48. இறூறன் கூடே.
தேன் கூட்டின் பெயர்:—இறூல். (க)

பலபண்டத்தின் பெயர்.

49. பண்ணியம் வளமே பட்டம் பண்டம்
பண்ணிகா ரங்கூலம் பலபண் டப்பெயர்.
பலபண்டத்தின் பெயர்:—பண்ணியம், வளம், பட்டம், மண்டம்,
பண்ணிகாரம், கூலம். (க)

அரும்பண்டத்தின் பெயர்.

50. தாரமென் கினனி யரும்பண்ட மாகும்;
அரும்பண்டத்தின் பெயர்:—தாரம். (க)

எச்சிலின் பெயர்.

51. மிச்சி னுச்சிட்ட மெச்சி லாகும்.
எச்சிலின் பெயர்:—மிச்சில், உச்சிட்டம். (உ)

உணவின் பெயர்.

52. உணவே வல்சி யுண்டி யோதன
மசனம் பதமே யிரையா கார
முறையே யூட்ட முணவென லாகும்.
உணவின் பெயர்:—உண, வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பதம்,
இரை, ஆகாரம், உறை, உண்டம். (கூ)

பேருண்டியின் பெயர்.

53. பிரப்பென் றுரைப்பது பேருண்டி யாகும்.
பேருண்டியின் பெயர்:—பிரப்பு. (க)

உண்பனவற்றின் பெயர்.

54. தூற்றி யுண்பன.
உண்பனவற்றின் பெயர்:—தூற்றி. (க)

தீன்பனவற்றின் பெயர்.

55. தீற்றி தீன்பன.
தீன்பனவற்றின் பெயர்:—தீற்றி. (க)

பருகுவனவற்றின் பெயர்.

56. பரணமுந் துவையும் பருகுவன வாகும்.
பருகுவனவற்றின் பெயர்:—பரணம், துவை. (உ)

அடிசிலேன்பது.

57. அடிப்படுவ தடிசில்.
அடிசில் என்பது:—அடிப்படுவது. (க)

புழுங்கலேன்பது.

58. புழுக்குவது புழுங்கல்.
புழுங்கல் என்பது:—புழுக்குவது. (க)

தீத்திப்பின் பெயர்.

59. இழுமு மதாரமு மினிமையுந் தேமு
மமு துஞ் சுவையுந் தீத்திப் பாகும்.
தீத்திப்பின் பெயர்:—இழும், மதாரம், இனிமை, தேம், அமுது,
சுவை. (ச)

கைப்பின் பெயர்.

60. கைத்த நித்தங் கைப்பா கும்மே.
கைப்பின் பெயர்:—கைத்தல், தித்தம். (உ)

புளிப்பின் பெயர்.

61. ஆமில மாம்பிர மாக்கும் புளிப்பே.
புளிப்பின் பெயர்:—ஆமிலம், ஆம்பிரம் (உ)

காழ்த்தலின் பெயர்.

62. கரிலே காயங் கடுகங் காழ்த்தல்.
காழ்த்தலின் பெயர்:—கரில், காயம், கடுகம். (உ)

துவர்ப்பின் பெயர்.

63. துவர்ப்பே துவரம்.

துவர்ப்பின் பெயர்:— துவரம்.

(க)

உவர்த்தலின் பெயர்.

64. உவர்த்த லுவரே.

உவர்த்தலின் பெயர்:—உவர்.

(ச)

இரண்டாவது

பூணின் வகை.

ஆபரணத்தின் பெயர்.

65. பூணணி அணிகலம் பூடணம் வள்ளி

ஆயிழை கலமு மாபரணம்மே.

ஆபரணத்தின் பெயர்:—பூண், அணி, அணிகலம், பூடணம், வள்ளி,
இழை, கலம்.

(எ)

மணிமுடியின் பெயர்.

66. மகுடங் கிரீட மௌலி மணிமுடி.

மணிமுடியின் பெயர்:—மகுடம், கிரீடம், மௌலி.

(ஊ)

இதுவுமது.

67. சூடிகை சுடிகைசே காமுஞ் சொல்லும்.

சூடி மணிமுடியின் பெயர்:—சூடிகை, சுடிகை, சேகரம்.

(ஊ) ஆ (ச)

முடியறுப்பு ஐந்தின் பெயர்.

68. கோடசுங் கிம்புரி முகுடந் தாமம்

பதம் முடியறுப்பு பிவைபந் தாகும்.

முடியறுப்பு ஐந்தின் பெயர்:—கோடசு, கிம்புரி, முகுடம், தாமம்,
பதம்.

(ஊ)

முடிமாலையின் பெயர்.

69. பாட முடிமலை கோடி கரோடி.

முடிமாலையின் பெயர்:—பாடம், கோடி, கரோடி.

(ஊ)

பதக்கத்தின் பெயர்.

70. கண்டிகை மதாணி யாரமும் பதக்கம்.

பதக்கத்தின் பெயர்:—கண்டிகை, மதாணி, ஆரம்.

(ஊ)

தோளணியின் பெயர்.

71. அங்கதங் கேயூரந் தோளணி யாகும்.
தோளணியின் பெயர்:—அங்கதம், கேயூரம். (உ)

குண்டலத்தின் பெயர்.

72. குண்டல மஞ்சிகை குழையென லாகும்.
குண்டலத்தின் பெயர்:—மஞ்சிகை, குழை. (உ)

காதணியின் பெயர்.

73. வல்லிகை கொட்டை கடிப்பங் காதணி.
காதணியின் பெயர்:—வல்லிகை, கொட்டை, கடிப்பம். (ஈ)

குணுக்கின் பெயர்.

74. கடிப்பிணை குணுக்காம்.
குணுக்கின் பெயர்:—கடிப்பிணை. (க)

தோட்டின் பெயர்.

75. தாடங்கந் தோடே.
தோட்டின் பெயர்:—தாடங்கம். (க)

கங்கணத்தின் பெயர்.

76. வளையுந் தொடியுங் கடகமுங் கங்கணம்.
கங்கணத்தின் பெயர்:—வளை, தொடி, கடகம். (ஈ)

கைவளையின் பெயர்.

77. சரியுந் தொடியுஞ் சூடகமுஞ் சங்குங்
குருகும் வண்டுங் கன்றுங் கைவளை.
கைவளையின் பெயர்:—சரி, தொடி, சூடகம், சங்கு, குருகு, வண்டு,
கன்று. (எ)

பிள்ளைக் கைவளையின் பெயர்.

78. பிள்ளைக் கைவளை பிடிக மாகும்.
பிள்ளைக் கைவளையின் பெயர்:—பிடிகம். (க)

சுட்டியின் பெயர்.

79. சுட்டி சுடிகை.
சுட்டியின் பெயர்:—சுடிகை. (க)

பட்டத்தின் பெயர்.

80. பட்ட மோடை.

பட்டத்தின் பெயர்:—ஓடை.

(ச)

பாத கிண்கிணியின் பெயர்.

81. பரிபுர நூபுரம் பாதகிண் கிணியே.

பாத கிண்கிணியின் பெயர்:—பரிபுரம், நூபுரம்.

(உ)

சதங்கையின் பெயர்.

82. பாத சதங்கை சிறுமணி கிண்கிணி.

சதங்கையின் பெயர்:—சிறுமணி, கிண்கிணி.

(உ)

சிலம்பின் பெயர்.

83. அரிதளை நெுகிழி நூபுரஞ் சிலம்பே.

சிலம்பின் பெயர்:—அரி, தளை, நெுகிழி, நூபுரம்.

(ச)

இதுவுமது.

84. அரவமுஞ் சிலம்பி நபிதா னம்மே.

சிலம்பின் பெயர்:—அரவம்.

(க) ஊ (இ)

காற்சரிக்குங் கைச்சரிக்கும் பெயர்.

85. பரியகக் காற்சரி கைச்சரியு மாகும்.

காற்சரிக்குங் கைச்சரிக்கும் பெயர்:—பரியகம்.

(க)

காலணியின் பெயர்.

86. பாத சாலங் காலணி யாகும்.

காலணியின் பெயர்:—பாதசாலம்.

(க)

பாடகத்தின் பெயர்.

87. பாத கடகம் பாடக மாகும்.

பாடகத்தின் பெயர்:—பாதகடகம்.

(க)

ஓசைசெய் தளையின் பெயர்.

88. நெுகிழங் குடச்சு லோசை செய்தளை.

ஓசை செய்தளையின் பெயர்:—நெுகிழம், குடச்சுங்.

(உ)

ஆடவர் கோடைவீரத்தால் அணிவதின் பெயர்.

89. ஆடவர் கொடையால் வீரத் தாலணி
பாதத் தணியே கழலணி யென்ப.
ஆடவர் கொடைவீரத்தா லணிவதின் பெயர்:—கழல். (க)

மாதர் இடையணியின் பெயர்.

90. காஞ்சி மேகலை கலாபம் பருமம்
விரிசிகை மாத ரிடையணி யெனப்படும்;
அவற்றுள்,
காஞ்சியெண் கோவை யெழுகோவை மேகலை
கலாபம் நானொரு பருமம் பதினெட்டு
விரிசிகை யெண்ணொரு கோவை யென்ப.
மாதர் இடையணியின் பெயர்:—காஞ்சி, மேகலை, கலாபம், பருமம்;
விரிசிகை. (இ)
அவற்றுள், காஞ்சி - எண்கோவை, மேகலை - எழுகோவை, கலாபம் -
பதினொருகோவை, பருமம் - பதினெட்டுக்கோவை, விரிசிகை
முப்பத்திரண்டுகோவை.

சரிமணிக்கோவையின் பெயர்.

91. கலாபந் தோரை சரிமணிக் கோவை.
சரிமணிக் கோவையின் பெயர்:—கலாபம், தோரை. (உ)

அரைப்பட்டிகையின் பெயர்.

92. அத்து மனாவு மரைப்பட்டிகையே.
அரைப்பட்டிகையின் பெயர்:—அத்து, மனா. (உ)

அரைஞாணின் பெயர்.

93. இரதந மரைஞாண்.
அரைஞாணின் பெயர்:—இரதநம். (க)

சேவிமலர்ப்பூவின் பெயர்.

94. கன்னுவ தஞ்சஞ் செவிமலர்ப் பூவே.
செவிமலர்ப்பூவின் பெயர்:—கன்னுவதஞ்சம். (க)

ஆபரணத்தோங்கலின் பெயர்.

95. தொங்க லுத்தி மதலிகை தூக்கம்.
ஆபரணத் தொங்கலின் பெயர்:—உத்தி, மதலிகை, தூக்கம். (உ)

மோதிரத்தின் பெயர்.

96. வீக மாழி யிலச்சினை மோதிரம்.
மோதிரத்தின் பெயர்:—வீகம், ஆழி, இலச்சினை. (௩)

மணிவடத்தின் பெயர்

97. சரமே யாரந் தாம மணிவடம்.
மணிவடத்தின் பெயர்:—சரம், ஆரம், தாமம். (௩)

பூணூலின் பெயர்.

98. உபவீதம் பூணூ னாலென மொழிப.
பூணூலின் பெயர்:—உபவீதம். (௧)

நுதலணியின் பெயர்.

99. இலம்பகம் புல்லகஞ் சூட்டு நுதலணி.
நுதலணியின் பெயர்:—இலம்பகம், புல்லகம், சூட்டு. (௩)

தேய்வவுத்தியின் பெயர்.

100. திருத்தெய்வ வுத்தி.
தேய்வவுத்தியின் பெயர்:—திரு. (௧)

தலைக்கோலத்தின் பெயர்.

101. பங்குசம் பிஞ்ஞகம் பயிறலைக் கோலம்.
தலைக்கோலத்தின் பெயர்:—பங்குசம், பிஞ்ஞகம். (௨)

தலைப்பாளையின் பெயர்.

102. தொய்யக மென்பதூ தலைப்பாளை யாகும்.
தலைப்பாளையின் பெயர்:—தொய்யகம். (௧)

சிம்புரியின் பெயர்.

103. தாங்கி கிம்புரி கோளகை பூணை.
கிம்புரியின் பெயர்:—தாங்கி, கோளகை, பூண். (௩)

பெருஞ்சூட்டின் பெயர்.

104. பெருஞ்சூட் டென்பதூ சிவளிகைப் பெயரே.
பெருஞ்சூட்டின் பெயர்:—சிவளிகை. (௧)

சரப்பணியின் பெயர்.

105. சரப்பணி வயிரச் சங்கிலி யாகும்.
சரப்பணியின் பெயர்:—வயிரச்சங்கிலி. (௧)

பேரணியின் பெயர்.

106. மதாணி யாரம் பெரும்பூண் பேரணி.
பேரணியின் பெயர்:—மதாணி, ஆரம், பெரும்பூண். (௩)

பூண்கடைப்புணர்வின் பெயர்.

107. கடையுங் கயிலும் பூண்கடைப் புணர்வே.
பூண்கடைப்புணர்வின் பெயர்:—கடை, கயில். (௨)

மாதர் அணிவடத்தின் பெயர்.

108. ஆரங் கண்டுகை தாமங் கோவை
மாலே யிழைமா தாணிவடப் பெயரே.
மாதர் அணிவடத்தின் பெயர்:—ஆரம், கண்டுகை, தாமம், கோவை,
மாலே, இழை. (௬)

மூன்றாவது

இரத்தின வகை.

மாணிக்கத்தின் பெயர்.

109. மாமணி செம்மணி மாணிக்கம் பதும
ராக மென்பது மப்பெயர்க் குரித்தே.
மாணிக்கத்தின் பெயர்:—மாமணி, செம்மணி, பதுமராகம். (௩)

வைரீயத்தின் பெயர்.

110. வால வாயம் வயிடு ரியமெனல்.
வைரீயத்தின் பெயர்:—வாலவாயம். (௧)

வயிரத்தின் பெயர்.

111. வச்சிரம் வயிரம்.
வயிரத்தின் பெயர்:—வச்சிரம். (௧)

மரகதத்தின் பெயர்.

112. மரகத மரிமணி பச்சை மணியே.
மரகதத்தின் பெயர்:—அரி, பச்சை. (௨)

நீலமணியின் பெயர்.

113. நீல மணிப்பெயர் மணியென நிகழ்த்துப.
நீலமணியின் பெயர்:—மணி. (௧)

பவளத்தின் பெயர்.

114. துப்புப் பிரவாளந் துவர் துகிர் பவளம்.
பவளத்தின் பெயர்:—துப்பு, பிரவாளம், துவர், துகிர். (ஈ)

இதுவுமது.

115. வித்தூரும மரத்த மென்னவும் விளம்புப.
ஷெ பவளத்தின் பெயர்:—வித்தூருமம், அரத்தம். (உ) ஆ (சு)

முத்தீன் பெயர்.

116. நித்தில மாரந் தாளமு முத்தீதே.
முத்தின் பெயர்:—நித்திலம், ஆரம், தாளம். (ஈ)

கடவுள் மணியின் பெயர்.

117. நிதியு நிதானமும் கடவுண் மணிப்பெயர்.
கடவுள் மணியின் பெயர்:—நிதி, நிதானம். (உ)

மணிப் பொதுப்பெயர்.

118. மனவுந் காசு மணியின் பொதுப்பெயர்.
மணிப் பொதுப்பெயர்:—மனவு, காசு. (உ)

ஐவகைத் தேய்வமணியின் பெயர்.

119. சிந்தா மணிசூ ளாமணி சிமந்தக
மணிசூ டாமணி கௌத்துவ மணியென்
றினையவை தெய்வ மணியைந் தென்ப.
ஐவகைத் தேய்வமணியின் பெயர்:—சிந்தாமணி, சூளாமணி, சிமந்தக
மணி, சூடாமணி, கௌத்துவமணி. (ஊ)

சங்கநிதி என்பது.

120. சங்கநிதி சங்கின் வடிவின் தாகும்.
சங்கநிதி என்பது:—சங்கின் வடிவின் து. (ச)

பதுமநிதி என்பது.

121. பதுமநிதி பதும வடிவின் தாகும்.
பதுமநிதி என்பது:—நாமரை வடிவின் து. (ச)

சந்திரகாந்த மாவது.

122. சந்திர காந்த மணிநீர் கால்வது.
சந்திர காந்தமாவது:—சந்திர கிரணத்தால் நீர் கால்வது. (ச)

சூரியகாந்த மாவது.

123. சூரிய காந்த மணிதிச் சுடர்வது.
சூரிய காந்தமாவது:—சூரிய னொளியால் தீக்கால்வது. (க)

இருப்புக்காந்தத்தின் பெயர்.

124. இருப்புக் காந்தஞ் சும்பக மென்ப.
இருப்புக் காந்தத்தின் பெயர்:—சும்பகம். (க)

பளிங்கின் பெயர்.

125. படிகம் பருக்கைகா முபலம் பளிங்கே.
பளிங்கின் பெயர்:—படிகம், பருக்கை, காழ், உபலம். (ச)

வளைமணியின் பெயர்.

126. மனவு மக்கும் வால்வளை மணியே.
வளைமணியின் பெயர்:—மனவு, அக்கு. [வளைமணி=அக்குமணி](உ)

செங்கல்லின் பெயர்.

127. தாது செங்கல் காரிகமு மாகும்.
செங்கல்லின் பெயர்:—தாது, காரிகம். (உ)

சிந்தூரத்தின் பெயர்.

128. திலக மென்பது சிந்தூர மாமே.
சிந்தூரத்தின் பெயர்:—திலகம். (க)

சாதிலிங்கத்தின் பெயர்.

129. இங்குலிகஞ் சாதி லிங்கங் குலிகம்.
சாதி லிங்கத்தின் பெயர்:—இங்குலிகம், குலிகம். (உ)

அகன்மணிப் பொதுப்பெயர்.

130. அரதநஞ் சலாகை யகன்மணி யாகும்.
அகன்மணிப் பொதுப்பெயர்:—அரதநம், சலாகை. (உ)

[அகன்மணி=தேவமணிப்பொது]

நான்காவது

உலோக வகை.

பொன்னின் பெயர்.

131. ஆடகம் வேங்கை யரிசெந் தாது
காணந் தேசிகங் காஞ்சனங்கர்ப் பூரங்

காரந் தொடுக்கங் கனகஞ்சர மீகா
 மீழஞ் சுவண மிரணிப மேம
 மாசை செங்கொ லாக்கங் கோவம்
 பீதக மாழை யீகை சாக்குப்
 பந்தந் தமனிய மத்தம் பூரி
 சந்திரம் வித்த நிதியே வெறுக்கை
 யிந்த வகைப்பெய ரெல்லாம் பொன்னே.

பொன்னின் பெயர்:—ஆடகம், வேங்கை, அரி, செந்தாது, காணம், தேசிகம், காஞ்சனம், கர்ப்பூரம், காரம், தொடுக்கம், கனகம், சாமீகரம், ஈழம், சுவணம், இரணியம், ஏமம், ஆசை, செங்கொல், ஆக்கம், கோவம், பீதகம், மாழை, ஈகை, சாக்கு, பந்தம், தமனியம், அத்தம், பூரி, சந்திரம், வித்தம், நிதி, வெறுக்கை. (152)

இதுவுமது.

132. அனந்தமும் வசவு மருத்தமும் பொருளுந்
 தனமும் பண்டமுந் திரவியமு மதற்கே.

பெடி பொன்னின் பெயர்:—அனந்தம், வசு, அருத்தம், பொருள், தனம், பண்டம், திரவியம். (எ) ஆ (153)

வெள்ளியின் பெயர்.

133. தார மிரசிதங் களதௌதம் வெள்ளி.

வெள்ளியின் பெயர்:—தாரம், இரசிதம், களதௌதம். (ஊ) (154)

செம்பின் பெயர்.

134. தாமிர மெருவை வடுவே சுற்பம்
 உதும்பாந் சீருள் சீருணாந் செம்பே.

செம்பின் பெயர்:—தாமிரம், எருவை, வடு, சுற்பம், உதும்பாம், சீருள், சீருணம். (ஏ) (155)

வெள்ளியத்தின் பெயர்.

135. சீருளும் வங்கமும் வெள்ளீய மாசும்.

வெள்ளீயத்தின் பெயர்:—சீருள், வங்கம். (உ) (156)

காரீயத்தின் பெயர்.

136. நாகக் காரீயம்.

காரீயத்தின் பெயர்:—நாகம். (க) (157)

தராவின் பெயர்.

137. மதுகக் தராவாம்.

தராவின் பெயர்:—மதுகம். (க) (158)

துத்தநாகத்தின் பெயர்.

138. நாகந் துத்தநாகம்.

துத்தநாகத்தின் பெயர்:—நாகம்.

(ச)

பித்தனையின் பெயர்.

139. இரதிமாயா புரியார கூடம் பித்தனை.

பித்தனையின் பெயர்:—இரதி, மாயாபுரி, ஆரகூடம்.

(ஈ)

வேண்கலத்தின் பெயர்.

140. கஞ்ச முறைவேண் கலமா கும்மே.

வேண்கலத்தின் பெயர்:—கஞ்சம், உறை.

(உ)

இரும்பின் பெயர்.

141. கருங்கொ லகியங் கருந்தாது வயிலு

மிரும்பின் பெயரே யயமு மென்ப.

இரும்பின் பெயர்:—கருங்கொல், அகி, கருந்தாது, அயில், அயம். (ஊ)

உலோகக்கட்டியின் பெயர்.

142. மாழை சுவணம் வங்காரந் தகணை

யாடக முலோகக் கட்டி யாகும்.

உலோகக் கட்டியின் பெயர்:—மாழை, சுவணம், வங்காரம், தகணை, ஆடகம். (஋)

பஞ்ச லோகங்களாவன.

143 தமணிய மிரும்பு தாமிர மீய

மிரசிதம் பஞ்ச லோக மென்ப.

பஞ்சலோகங்களாவன:—தமணியம், இரும்பு, தாமிரம், ஈயம், இரசி தம். (உ)

நவ லோகங்களாவன.

144. இரதி மதுக நாகந் கஞ்சமென்

முறைசெய் நாலுட னவலோ கம்மே.

நவலோகங்களாவன:—இரதி, மதுகம், நாகம், கஞ்சம் ஆக 4 ம், பஞ்சலோகம் 5-ம் (ஐ)

பண்டாரத்தின் பெயர்.

145. கோசந் தண்டம் பண்டார மாக்கும்.

பண்டாரத்தின் பெயர்:—கோசம், தண்டம்.

(உ)

பொற்கலனிருக்கையின் பெயர்.

146. பொற்கலனிருக்கை பொற்பண் டாரம்.
பொற்கலனிருக்கையின் பெயர்:—பொற்பண்டாரம். (க)

உண்கலத்தின் பெயர்.

147. தாலந் தட்டந் தளிகைபா சனமுண்கலம்.
உண்கலத்தின் பெயர்:—தாலம், தட்டம், தளிகை, பாசனம் (ச)

வட்டிலின் பெயர்.

148. கரகமுங் கோரமும் வள்ளமுஞ் சகடமுஞ்
சிகரமுஞ் சாகையும் வட்டிற் பெயரே.
வட்டிலின் பெயர்:—கரகம், கோரம், வள்ளம், சகடம், சிகரம்,
சாகை. (சு)

சிறுவட்டிலின் பெயர்.

149. கிண்ணமும் வள்ளமுஞ் சிறுவட் டிற்பெயர்.
சிறுவட்டிலின் பெயர்:—கிண்ணம், வள்ளம். (உ)

இதுவுமது.

150. கிராணமென்பதுஞ் சிறுவட் டிற்பெயர்.
சிறுவட்டிலின் பெயர்:—கிராணம். (க) ஆ (ஈ)

நாழிகைவட்டிலின் பெயர்.

151. கன்னலுங் கிண்ணமு நாழிகை வட்டில்.
நாழிகை வட்டிலின் பெயர்:—கன்னல், கிண்ணம். (உ)

கண்ணாடியின் பெயர்.

152. புளகமத்த மாடிபடி மக்கல
மொளிவட்டங் கஞ்சனை தருப்பணங் கண்ணாடி.
கண்ணாடியின் பெயர்:—புளகம், அத்தம், ஆடி, படிமக்கலம், ஒளி
வட்டம், கஞ்சனை, தருப்பணம். (எ)

இதுவுமது.

153. ஆதரிசன முருவங் காட்டிகஞ் சனமுமாகும்.
செடி கண்ணாடியின் பெயர்:—ஆதரிசனம், உருவங்காட்டி, கஞ்ச
னம். (உ) ஆ (ஊ)

படிக்கத்தின் பெயர்.

154. படியகம் படிக்கம்.

படிக்கத்தின் பெயர்:—படியகம்.

(க)

கலசப்பானையின் பெயர்.

155. கஞ்சனை கலசப் பாளை யாகும்.

கலசப் பாளையின் பெயர்:—கஞ்சனை.

(க)

துடுப்பின் பெயர்.

156. கசிதந் துடுப்பு.

துடுப்பின் பெயர்:—கசிதம்.

(க)

நெய்த்துடுப்பின் பெயர்.

157. சுருவை நெய்த்துடுப்பே.

நெய்த் துடுப்பின் பெயர்:—சுருவை.

(க)

சட்டுவத்தின் பெயர்.

158. தவ்வி சிலகந் தறுவி சட்டுவம்.

சட்டுவத்தின் பெயர்:—தவ்வி, சிலகம், தறுவி.

(க)

கைம்மணியின் பெயர்.

159. படலிகை வட்டம் பகரிற் கைம்மணி.

கைம்மணியின் பெயர்:—படலிகை, வட்டம்.

(உ)

பெருமணியின் பெயர்.

160. பெருமணி கண்டைமணி யானைமணி யென்ப.

பெருமணியின் பெயர்:—கண்டைமணி, யானைமணி.

(உ)

எறிமணியின் பெயர்.

161. எறிமணி சேகண்டி.

எறிமணியின் பெயர்:—சேகண்டி.

(க)

தூபமணியின் பெயர்.

162. தூபமணி கைம்மணி.

தூபமணியின் பெயர்:—கைம்மணி.

(க)

தாளத்தின் பெயர்.

163. கிட்டிசீர் பாண்டில் கஞ்சங்கைத் தாளம்.

தாளத்தின் பெயர்:—கிட்டி, சீர், பாண்டில், கஞ்சம்.

(ச)

கிண்கிணி மாலையின் பெயர்.

164. குரலே தாரிவை கிண்கிணி மாலே.
கிண்கிணிமாலையின் பெயர்:—குரல், தார். (உ)

காளத்தின் பெயர்.

165. காகளங் காளம்.
காளத்தின் பெயர்:—காகளம். (க)

சிறு சின்னத்தின் பெயர்:

166. பீலி சிறுசின்னம்.
சிறு சின்னத்தின் பெயர்:—பீலி. (க)

கோம்பின் பெயர்.

167. கோடு மிரலையும் வயிருங் கொம்பே.
கொம்பின் பெயர்:—கோடு, இரலை, வயிர். (ங)

இதுவுமது.

168. ஆம்பலு மாமென் றறையப் படுமே.
ஐடி கொம்பின் பெயர்:—ஆம்பல். (க) ஈ (ச)

பரணியின் பெயர்.

169. கோயே பரணி.
பரணியின் பெயர்:—கோய். (க)

கமண்டலத்தின் பெயர்.

170. குண்டுகை காண்டகங் கரகங் கமண்டலம்.
கமண்டலத்தின் பெயர்:—குண்டுகை, காண்டகம், கரகம். (ங)

கெண்டியின் பெயர்.

171. கடிப்பங் கோடிகங் கெண்டி யாகும்.
கெண்டியின் பெயர்:—கடிப்பம், கோடிகம். (உ)

ஐந்தாவது

ஆடை வகை.

கூறையின் பெயர்.

172. ஆடை கோடி சூடி வட்டங்
காடகம் புட்டங் கலிங்கங் காழகம்

படந்தூச புடைவை துகில்பரி வட்டம்
 மாவரணந் தானை யுடையா சார
 மம்பர நீவி யறுவை யுடுக்கை
 சம்படம் பட்டி சாடி சேலை
 மடியே சீரை வட்டுடை கோசிகங்
 கலையே வாசனங் கூறையெனக் கருதுவர்.

கூறையின் பெயர்:—ஆடை, கோடி, சூடி, வட்டம், காடகம், புட்டம், கலிங்கம், காழகம், படம், தூச, புடைவை, துகில், பரி வட்டம், ஆவரணம், தானை, உடை, ஆசாரம், அம்பரம், நீவி, அறுவை, உடுக்கை, சம்படம், பட்டி, சாடி, சேலை, மடி, சீரை, வட்டுடை, கோசிகம், கலை, வாசனம். (நக)

சிறுதுகிலின் பெயர்.

173 கந்தை விரிபங் கண்டை பிடியல்
 வேதகம் புங்கம் பங்கங் கத்தியந்
 தூரியஞ் சிற்றிலிவை சிறிதுகிற் பெயரே.

சிறு துகிலின் பெயர்:—கந்தை, விரிபம், கண்டை, பிடியல், வேதகம், புங்கம், பங்கம், கத்தியம், தூரியம், சிற்றில். (க)

நல்லாடையின் பெயர்.

174. நாகம் பாரிநல் லாடைப் பெயரே.
 நல்லாடையின் பெயர்:—நாகம், பாரி. (உ)

பட்டுவருக்கத்தின் பெயர்.

175. பானிதங் கோசிகம் பட்டு வருக்கம்.
 பட்டு வருக்கத்தின் பெயர்:—பானிதம், கோசிகம். (உ)

இதுவுமது.

176. காம்பு நேத்திரமும் கருதுவ ரதற்கே.
 றை பட்டு வருக்கத்தின் பெயர்:—காம்பு, நேத்திரம். (உ) ஆ (ச)

பணித்தூசின் பெயர்.

177. பானிபணித் தூச தேவாங் கென்ப.
 பணித்தூசின் பெயர்:—பானி, தேவாங்கு. (உ)

மயிர்ப்படாத்தின் பெயர்.

178. மயிரகம் வயிரிய மயிர்ப்படா மாமே.
 மயிர்ப்படாத்தின் பெயர்:—மயிரகம், வயிரியம். (உ)

அத்தவாளத்தின் பெயர்.

179. வடக முல்லாச மத்த வாளம்.
அத்தவாளத்தின் பெயர்:—வடகம், உல்லாசம். (உ)

சித்திரப்படாத்தின் பெயர்.

180. புத்தகஞ் சித்திரப் படாம தாகும்.
சித்திரப்படாத்தின் பெயர்:—புத்தகம். (க)

உத்தரீயத்தின் பெயர்.

181. உத்தரா சங்கமே காசமுத் தரீயம்.
உத்தரீயத்தின் பெயர்:—உத்தராசங்கம், ஏகாசம். (உ)

கோய்சகத்தின் பெயர்.

182. நீவி கோய்சகம்.
கோய்சகத்தின் பெயர்:—நீவி. (க)

போர்வையின் பெயர்.

183. மீக்கோள் போர்வை.
போர்வையின் பெயர்:—மீக்கோள். (க)

உடுத்தல், இறுக்கலின் பெயர்.

184. சுற்ற லுடுத்த லிறுக்க றற்றல்.
உடுத்தலின் பெயர்:—சுற்றல். (க)
இறுக்கலின் பெயர்:—தற்றல். (க)

முன்னுணையின் பெயர்.

185. முன்னுணை தோகை.
முன்னுணையின் பெயர்:—தோகை. (க)

முகபடாத்தின் பெயர்.

186. முகபடாஞ் சூழி.
முகபடாத்தின் பெயர்:—சூழி. (க)

கம்பளிப்படாத்தின் பெயர்.

187. கம்பலங் கம்பளங் கம்பளிப் படாமே.
கம்பளிப்படாத்தின் பெயர்:—கம்பலம், கம்பளம். (உ)

செம்படாத்தின் பெயர்.

138. சிம்புளி செம்படாம்.

செம்படாத்தின் பெயர்:—சிம்புளி.

(க)

முலைக்கச்சின் பெயர்.

189. வம்புவார் விசிகைபட் டிகைமுலைக் கச்செனல்.

முலைக்கச்சின் பெயர்:—வம்பு, வார், விசிகை, பட்டிகை.

(ச)

கச்சின் தலைப்பின் பெயர்.

190. கஞ்சகஞ் சார்வா ரக்கச்சின் றலையே.

கச்சின் தலைப்பின் பெயர்:—கஞ்சகம், சார்வாரம்.

(உ)

மேற்கட்டியின் பெயர்.

191. விதானங் கம்பலம் படங்குவானி மேற்கட்டி.

மேற்கட்டியின் பெயர்:—விதானம், கம்பலம், படங்கு, வானி.

(ஈ)

சட்டையின் பெயர்.

192. கஞ்சகங் குப்பாய மெய்ப்பை காஞ்சுகி

யங்கி வாரணஞ் சட்டையாகும்.

சட்டையின் பெயர்:—கஞ்சகம், குப்பாயம், மெய்ப்பை, காஞ்சுகி, அங்கி, வாரணம்.

(ஈ)

இதேரையின் பெயர்.

193. அவிடி கஞ்சிகை யவளிகை காண்ட

மெழினி கண்டம் பாரகங் கழனி

படமிடு திரைமெய்ப் படாமு மாகும்.

இதேரையின் பெயர்:—அவிடி, கஞ்சிகை, அவளிகை, காண்டம், எழினி, கண்டம், பாரகம், கழனி, படம், படாம்.

(ஈ)

மெத்தையின் பெயர்.

194. தவிசு மணையுந் தளிமழு மெத்தை.

மெத்தையின் பெயர்:—தவிசு, அணை, தளிமம்.

(ஈ)

இதுவுமது.

195. காகுளி பென்பதங் கருதப் பெறுமே.

பெடி மெத்தையின் பெயர்:—காகுளி.

(க) ஆ (ச)

தலையணையின் பெயர்.

196. உபதான மென்பது தலையணை யாகும்.

தலையணையின் பெயர்:—உபதானம்.

(க)

பெருங் கோடியின் பெயர்.

197. படமே வானி பதாசை கேதனந்

துவசஞ் சத்தி தோகை துகிலே

படங்குவி லோதனம் படாகைபெருங் கொடியே.

பெருங்கொடியின் பெயர்:—படம், வானி, பதாசை, கேதனம், துவசம், சத்தி, தோகை, துகில், படங்கு, விலோதனம், படாகை. (கக)

இதுவுமது.

198. கிளத்தப் பெறுமே கேதுவு மிதன்பெயர்.

செடி பெருங்கொடியின் பெயர்:—கேது.

(க) ஆ (கஉ)

வீதியிற் கட்டிய கொடியின் பெயர்.

199. விடங்கம் வீதியிற் கட்டிய கொடியே.

வீதியிற் கட்டிய கொடியின் பெயர்:—விடங்கம்.

(க)

தேரிற் கட்டுங் கொடியின் பெயர்.

200. தேரிடைத் திசுந் கொடி கூவிர மாகும்.

தேரிற் கட்டுங் கொடியின் பெயர்:—கூவிரம்.

(க)

சிறு கொடியின் பெயர்.

201. கத்திகை சிறுகொடி கட்டுரை யாகும்.

சிறு கொடியின் பெயர்:—கத்திகை.

(க)

மரவரியின் பெயர்.

202. வற்கலை யிறைஞ்சி சீரை மரவரி.

மரவரியின் பெயர்:—வற்கலை, இறைஞ்சி, சீரை.

(க)

சும்மாட்டின் பெயர்.

203. சுடுவு சுமடு சுமையடை சும்மாடு.

சும்மாட்டின் பெயர்:—சுடுவு, சுமடு, சுமையடை.

(க)

துணியின் பெயர்.

204. சிதரே சிதலை சீரை துணியே.

துணியின் பெயர்:—சிதர், சிதலை, சீரை.

(க)

பரிவட்டத்தின் பெயர்.

205. வத்திர மாசாரம் வாசம்பரி வட்டம்.

பரிவட்டத்தின் பெயர்:—வத்திரம், ஆசாரம், வாசம்.

(க)

பூச்சு வகை.

சாந்தின் பொதுப்பெயர்.

206. கலவைச் சேறுங் காலேக வண்ணமுங்
களபமும் விரையுங் கலவையுஞ் சாந்தே.
சாந்தின் பொதுப் பெயர்:—கலவைச்சேறு, காலேகவண்ணம், கள
பம், விரை, கலவை. (௫)

நால்வகைச் சாந்தின் பெயர்.

207. பீதங் கலவை வட்டிகை புலியென
நால்வகைச் சாந்தி னும மாகும்.
நால்வகைச் சாந்தின் பெயர்:—பீதம், கலவை, வட்டிகை, புலி. (ச)

கருப்பூரத்தின் பெயர்.

208. பாளிதங் கருப்பூரம்.
கருப்பூரத்தின் பெயர்:—பாளிதம். (க)

கத்தூரியின் பெயர்.

209. மான்மதங் கத்தூரி.
கத்தூரியின் பெயர்:—மான்மதம். (க)

புழுகின் பெயர்.

210. வாசநெய் புழுகே.
புழுகின் பெயர்:—வாசநெய். (க)

பூசுவனவற்றின் பெயர்.

211. அங்க ராகம் பூசுவன வாகும்.
பூசுவனவற்றின் பெயர்:—அங்கராகம். (க)

மயிர்ச்சாந்தின் பெயர்.

212. ஏலந்த கரங்கா சறைமயிர்ச் சாந்தே.
மயிர்ச்சாந்தின் பெயர்:—ஏலம், தகாம், காசறை. (க)

செஞ்சாந்தின் பெயர்.

213. செஞ்சாந் தென்பது செங்குங் குமமே.
செஞ்சாந்தின் பெயர்:—செங்குங்குமம். (க)

இதுவுமது.

214. தளமென் றுரைப்பது மதற்கே சாற்றும்.
செஞ்சொந்தின் பெயர்:—தளம். (க) ஆ (உ)

வேண்சாந்தின் பெயர்.

215. தளமென் றுரைப்பது வெண்சாந்து மாகும்.
வெண்சாந்தின் பெயர்:—தளம். (க)

சந்தனத்தின் பெயர்.

216. சந்து சாந்தம் சந்தஞ் சந்தனம்.
சந்தனத்தின் பெயர்:—சந்து, சாந்து, சந்தம். (ங)

கலவையின் பெயர்.

217. கலவை களபப் பெயர தாகும்.
கலவையின் பெயர்:—களபம். (க)

பனிநீரின் பெயர்.

218. கந்தசா ரமிம சலம்பனி நீரே.
பனிநீரின் பெயர்:—கந்தசாரம், இமசலம். (உ)

செறிகுழம்பின் பெயர்.

219. தேய்வையுஞ் செச்சையுஞ் செறிகுழம்பாகும்.
செறிகுழம்பின் பெயர்:—தேய்வை, செச்சை. (உ)

அப்புதலின் பெயர்.

220. கொட்ட லப்புதல்.
அப்புதலின் பெயர்:—கொட்டல். (க)

பூசுதலின் பெயர்.

221. புலர்த்தல் பூசுதல்.
பூசுதலின் பெயர்:—புலர்த்தல். (க)

மகளி ராகத்தேழுது கோலத்தின் பெயர்.

222. மகளிர் கோலால் வனமுலை யாகத்
தெழில்பெற வரிப்பது தொய்யி லாகும்.
மகளிர் உடலில் எழுது கோலத்தின் பெயர்:—தொய்யில். (க)

நுதற்குறியின் பெயர்.

223. புண்டரக் திலக நுதற்புனை குறியே.
நுதற்குறியின் பெயர்:—புண்டாம், திலகம். (உ)

அச்சுதம் என்பது.

224. அச்சுத மறுகரிசி கூட்டிய தாகும்.
அச்சுதமென்பது:—அறுகும், வெள்ள ரிசியுங் கூட்டியணிவது. (க)
[அச்சுதத்தை அக்கதமென்றும் வழங்குவர்.]

ஏழாவது

சூட்டு வகை.

மாலையின் பெயர்.

225. சூக்கை தொடைய ரொங்கல் கத்திகை
யலங்கல் கண்ணி தெரிய ருரே
யணிபல் தாம மொலியல் சூட்டு
கோதை மஞ்சரி மாலையின் கூற்றே. *
மாலையின் பெயர்:—சூக்கை, தொடையல், தெங்கல், கத்திகை, அல்
ங்கல், கண்ணி, தெரியல், தார், அணியல், தாமம், ஒலியல்,
சூட்டு, கோதை, மஞ்சரி. (கச)

நுதலணி மாலையின் பெயர்.

226. சூட்டே யிலம்பக நுதலணி மலை.
நுதலணி மாலையின் பெயர்:—சூட்டு, இலம்பகம். (உ)

கோத்த மலரின் பெயர்.

227. கோத்த மலரே மத்தக மலை.
கோத்த மலரின் பெயர்:—மத்தகமலை. (க)

பின்னிய மாலையின் பெயர்.

228. பிணைய லென்பது பின்னிய மலை.
பின்னிய மாலையின் பெயர்:—பிணையல். (க)

கோத்த மாலையின் பெயர்.

229. சிகழிகை படலை வாசிகை தொடையல்.
கோத்த மாலையின் பெயர்:—சிகழிகை, படலை, வாசிகை, தொடை
யல். (ச)

வாகை மாலையாவது.

230. கல்வியிற் கேள்வியிற் கொடையிற் படையில்.
வெல்லுந ரணிவது வாகை யாகும்.

வாகை மாலையாவது:—கல்வியிலும், கேள்வியிலும், கொடையிலும், படையிலும் வென்றவ ரணிவது. (ச)

எட்டாவது

இயல் வகை.

மூவகைத் தமிழின் பெயர்.

231. இயற்றமிழ்சைத்தமிழ் நாடகத் தமிழென
வகைப்படச் சாற்றினர் மதியுணர்ந் தோரே.

மூவகைத் தமிழின் பெயர்:—இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ். (க)

எண்வகைக் கணத்தின் பெயர்.

232. அறம்பொரு ளின்பம் வீடென் றிவற்றின்
றிறம்படச் செய்யுள் செப்புந் காலை
நீரின் கணமு நிலத்தின் கணமுந்
தேயுவின் கணமும் வாயுவின் கணமு
மந்தர கணமு மியமான கணமுஞ்
சந்திர கணமுஞ் சூரிய கணமுமென்
றெண்வகைக் கணமு மியம்பல் வேண்டும்.

எண்வகைக் கணத்தின் பெயர்:—அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லப்பட்ட இவற்றினது பாகுபாடமைய ஒரு சூலைச் சொல்லுங்காலத்து. நீர், நிலம், தேயு, வாயு, அந்தரம், இயமானன், சந்திரன், சூரியன் என்று சொல்லப்பட்ட எட்டு வகைக் கணங்களும் முதற்செய்யுளின் முதலி லமையைக் கூற வேண்டும். (அ)

அவற்றுள், நீரின் கணவகை.

233. நேர் முதலாகி நிரையிணை பின்வரி
னீரின் கணமெனச் சீர் பெயர் பெறுமே.

அவற்றுள் நீரின் கணவகை:—நேர் நிரை நிரை.

நிலத்தின் கணவகை.

234. நிரைமூன் றுறுசீர் நிலக்கண மாகும்.
நிலத்தின் கணவகை:—நிரை நிரை நிரை.

தேயுவின் கணவகை.

235. நேர் நடுவாகி நிரையிரு பால்வரிற்
தேயுவின் கணமெனச் செப்புவர் புலவர்.
தேயுவின் கணவகை:—நிரை நேர் நிரை. [தேயு=அக்கினி]

மாருத கணவகை.

236. இறுதி நிரையா யிணை நேர் முன்னர்
வருவது மாருத கணமென வைப்பார்.
மாருத கணவகை:—நேர் நேர் நிரை. [மாருதம்=காற்ற]

அந்தர கணவகை.

237. முத்து நிரையிணை வந்துநேர் பின்வரி
னந்தர கணமென் றறையல் வேண்டும்.
அந்தர கணவகை:—நிரை நிரை நேர். [அந்தரம்=ஆகாயம்]

இயமானன் கணவகை.

238. நேர்முன் றுகிற் சீரிய யானன்.
இயமானன் கணவகை:—நேர் நேர் நேர். [இயமானன்=உயிர்]

மதியின் கணவகை.

239. முதனிரை யாகி யிணை நேர் பின்வரின்
மதியின் கணமென வகுத்தனர் புலவர்.
மதியின் கணவகை:—நிரை நேர் நேர். [மதி=சந்திரன்]

எரிகதிர்க் கணவகை.

240. நிரைநடு வாகி நேரிரு பால்வரி
னெரிகதிர்க் கணமென் றியம்பினர் புலவர்.
எரிகதிர்க் கணவகை:—நேர் நிரை நேர். [எரிகதிர்=சூரியன்]

அவ்வெட்டினுள், நற்கணவகை.

241. நிலனு நீரு மதியுயிய மானனு
நலமிக முன்வரி னற்கண மாகும்.
அவ்வெட்டினுள், நற்கணவகை:—நிலன், நீர், மதி, இயமானன் இந்
நான்கும் முன் வருவது நற்கணம்.

தீக் கணவகை.

242. ஏனைய நாண்கு மூனம தாகும்.
தீக்கண வகை:—மற்றைத் தேயு, வாயு, அந்தரம், சூரியன் இந்நான்
கும் முன் வருவது தீக்கணம்.

நற்கண, தீக்கண வரலாற்று வகை.

வெண்பா.

243. காய்ச்சிரின் முன்னிரண்டும் கைகொள் கனிச்சிரின்
வாய்த்தகீர் பின்னிரண்டும் வாங்குக்கொள்-வாய்த்த
கனிச்சிரின் முன்னிரண்டும் காய்ச்சிரின் பின்னும்
நுனித்தகண மெட்டினுக்கு நூல்.

நற்கண வரலாற்று வகை:—தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்
கனி, கூவிளங்கனி. (ச)

தீக்கண வரலாற்று வகை:—தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்
காய், கூவிளங்காய். (ச)

எழுத்துப் பொருத்தவகை.

244. சொல்லிய வகையா லெழுத்துப் பொருத்தம்
வல்லெழுத் தல்லது மெல்லெழுத் தாகா
யாவகைச் செய்யுட் கிண்ப்மொடு புணர்ந்த
மூவகைச் சீரே முதற்சீராகும்.

எழுத்துப் பொருத்த வகை:—நற்கண வகையில் வரு மூவகைச்சீர்
காண்கு வல்லெழுத்தே யன்றி மெல்லெழுத்து முற்சீராக வரத்
தொடுக்கக்கூடா. எவ்வகைப்பட்ட செய்யுளுக்கும் நற்கண வகை
யால் ஒரு மூவகைச்சீரே முதற்சீராய்ப் பாடவேண்டும்.

தானப் பொருத்தவகை.

வெண்பா.

245 தன்னெழுத்துப் பாலன் குமர னிரண்டாகு
மன்னவற்கு மூன்றும் வகுக்குங்காற்—யுன்னிய
நஞ்சார் விருத்தமா நான்காகி லைந்தாகி
லெஞ்சா மரணத் தியல்பு.

தானப்பொருத்த வகை:—குற்றெழுத் தைந்துர், அவற்றிற் கினமர
கிய நெட்டெழுத்தக்க னேழும் டாட்டுடைத்தலைவ னியற்பெயர்
முதலெழுத் தேந்த எழுத்தோ அந்த எழுத்தே ப லத னமாகக்
கொண்டு, மற்ற எழுத்துக்களைக் குமாரன், ராசன், மூப்பு, மரண
மாக எண்ணுகலால் தன்னெழுத்தைப் பாலனாகவும், இரண்
டாம் எழுத்தைக் குமாரனாகவும், மூன்றாம் எழுத்தை ராசனாக
வும், நான்காம் எழுத்தை மூப்பாகவும், ஐந்தாம் எழுத்தை மரண
மாகவும் காப்பியத்தின் முதற்செய்யுளின் முதற்சீரிற் கொள்க.

நற்றூண் தீத்தான மாவன.

246. தலைவ னெழுத்தே முதலாய்ச் சாற்றி
னலமிகு மூன்றுமற் றிரண்டு மூனம்.

நற்றானம், தீத்தானமாவன:—தானப்பொருத்தம் நன்று, தீது என்
றிருவகைப்படுதலால், தலைவனியற்பெயரின் முல்லைமுத்து
முதல் மூன்றும் நற்றானமாகவும், ஏனை இரண்டுத் தீத்தானமாக
வுக் கொள்க.

நாட்பொருத்த வகை.

வெண்பா.

247. தன்னாட்குப் பின்னாளு நன்றாகுஞ் சம்பந்த
நன்னாக்கு மாறு நலம்பெருகும்—பொன்னையா
யெட்டினை டொன்பானு மித்தனையு மென்பே
யொட்டாளை யொட்டுவிக்கு நாள்.

நாட்பொருத்தவகை:—உயிரும், உயிரெய்யும் இருபத்தேழு நட்சத்தி
ரங்களைக் வகுக்கப்பட்டிருத்தலால், தலைவனியற்பெயரின் முத
லெழுத்துக் கமைந்த முதற்பாலின் முதற்சீரிலுள்ள எழுத்தை
விதித்த அந்சத்திரமாகக் கொண்டு, பின்வரும் எழுத்திற்
கமைந்த நட்சத்திரம் நன்மையாம்; அந்த முதலெழுத்திற்கும்,
நான்கா மெழுத்திற்கும், ஆறாம் எழுத்திற்கும், எட்டாம் எழுத்
திற்கும், ஒன்பதாம் எழுத்திற்கும் உரிய நட்சத்திரங்களும் பகை
வகை நட்பினராக்கும் நட்சத்திரங்கள் என்பர்.

இதுவுமது.

வெண்பா.

248. நீர்க்கணத்து நாள்சதய நீடியமா னன்கணநாள்
பார்க்கிற பரணிபடிக் கணத்துக்—கேற்குநாள்
கேட்டை மதியின் கணநாண் மகமிங்குக்
கூட்டிய நாளொன்றே கூறு.

முன்னர்க் கூறிய கணங்க ளெட்டிலுள்ள நீர்க் கணத்திற்குரிய நேர்
நிரை நிரை என்னுஞ் சீர்க்குச் சதய நட்சத்திரம்; இயமாநன்
கணத்திற்குரிய நேர் நேர் நேர் என்னுஞ் சீர்க்குப் பரணி நட்சத்
திரம்; நிலக் கணத்திற்குரிய நிரை நிரை நிரை என்னுஞ் சீர்க்
குக் கேட்டை நட்சத்திரம்; சந்திர கணத்திற்குரிய நிரை நேர்
நேர் என்னுஞ் சீர்க்கு மக நட்சத்திரம் எனவும் இங்கு அமைத்த
நாளாகச் சொல்.

இதுவுமது.

வெண்பா.

249. காற்றின் கணநாள் கடுஞ்சேநி கார்த்திகையா
மேற்ற வெரிக்கணத்துக் கெண்ணுங்காற்—சேற்றிரவி
பொங்கு கணநாள் புர்ப்பூச மாகாயந்
தங்குகண நாளொணர் தான்.

வாயு கணத்திற்குரிய நேர் நேர் நிரை என்னுஞ் சீர் சுவாதி நட்சத் திரம் எனவும், தேயுகணத்திற்குரிய நிரை நேர் நிரை என்னுஞ் சீர் கார்த்திகை நட்சத்திரம் எனவும், சூரியகணத்திற்குரிய நேர் நிரை நேர் என்னுஞ் சீர் புர்ப்பூச நட்சத்திரம் எனவும், ஆகாய கணத்திற்குரிய நிரை நிரை நேர் என்னுஞ் சீர் திருவேண நட்சத்திரம் எனவும் கூறுவர்.

நற்கணத்தின் பயன்.

250. நிலமதி நீரிய மானனெனு நான்கும்
பெருக்கஞ் செய்தலில் வாழ்நாள் பயத்தலிற்
றருக்கிய சீர்த்தி தன்னைத் தருதலின்
மிகுதிரு வாக்கலின் வேந்தர்க்கும் பிறர்க்குந்
தகுமெனக் கழறினுந் தகாமற் றற்சீர்க்
சூரியவா நாளொடும் பொருந்தாக் காலே.

நற்கணத்தின் பயன்:—நிலக்கணம் பெருக்கஞ் செய்தலாலும், சந்திர கணம் வாழ்நாள் தருதலாலும், நீர்க்கணம் சீர்த்தியைத் தருத லாலும், இயமானன் கணம் செல்வத்தைத் தருதலாலும் அர சர்க்கும் பிறர்க்கும் இவை தக்கனவென்று நூல் கூறினாலும், தலைவ னியற்பெயரின் முதலெழுத்திற்கு இயைந்த சீர்க்குரிய நட்சத்திரத்தோடு ஜன்ம நட்சத்திரம் ஆயினும், நாம நட்சத்திரம் ஆயினும் பொருந்தாத விடத்துக் கொள்ளத் தகா.

திக்கணத்தின் பயன்.

251. அந்தர வாயு வளவிலா தித்தன்
செந்தழ லென்னுந் திக்கணஞ் சேரின்
தேசம் போக்குதல் செல்வத்தைப் பிரித்தல்
சூனிய மாக்கல் சூழ்நோ யுறுத்தல்
ஊனம் பபக்குமென் றுரைத்தன ராய்ந்து
தெள்ளிதி னுணர்ந்த செந்தமிழ்க் களிஞர்.

திக்கணத்தின் பயன்:—அந்தரகணம் வேறு தேசத்திற் செலுத்தலும், வாயுகணம் செல்வத்தைப் போக்கலும், சூரியகணம் சூனியஞ் செய்தலும், திக்கணம் நோய் செய்தலுமாகிய குற்றத்தைத் தரு மென்று நூலினை யாராய்ந்து தெளிவாக வுணர்ந்த புலவர்கள் கூறுவார்கள்.

உண்டிப் பொருத்தவகை.

252. ஆதி யமுதெழுந் தாகிய வச்சீர்க்
கோதிய தெய்வத்துக் சூரிய நாளொடும்
பாடப் படேமியல் பன்றியு மிறைவன்
பிறந்த நாளினும் பெயர்நா டன்னினும்

இரண்டி னென்றிற் பொருந்தக் கூறிய

பாத முதலே யெடுப்பின் மற்றவற்

கேறுதிரு வாக்கு மென்மனார் புலவர்.

உண்டிப் பொருத்தவகை:—ஒகர நீங்கிய உயிர்க் குற்றெழுத்து நான்கும், கசதபநம வ என்னும் மெய்யெழுத்து ஏழும் அமுதெழுத்தாகக் கூறலால், இவ்வெழுத்துகளு ளொன்றை முதலாகவுடைய முதற்சீர்க்குக் கூறிய கணத்திற்குரிய நட்சத்திரத்தோடு பாடவேண்டெல் முறையாம். இதுவுமன்றித் தலைவன்பிறந்த நாளேனும், பெயர் நாளேனு மிரண்டிலொன்று பொருந்தக் கூறிய அடியை முதலெடுத்துச் சொன்னால், அப்பாட்டுடைத் தலைவனுக்குச் செல்வம் எந்நாளும் வளரும் என்று புலவர் கூறுவர்.

புள் வகை.

வெண்பா.

253. அகரமே வல்லாறு மாந்தை யிகர

முகரமே காக்கை யெனவோது—மெகரமே

* வண்டானக் கோழி வளைவாய் மயிலென்னக்

கொண்டா ரொகரக் குறி.

புள் வகை:—அகரம்-வல்லாறு; இகரம்-ஆந்தை; உகரம்-காக்கை; எகரம்-கோழி; ஒகரம்-மயில்.

† கன்னல் வகை.

254. ஐவகை யெழுத்தி லகர † முதிப்ப

இகரர் தானே யின்புறு மென்ப

உகர மரசா மெகரர் துயிலும்

ஒகரர் தானே யுயிர்ப்பின் றெடுக்கும்.

கன்னல் வகை:—அகரம் தோற்றமாக, இகரம் இன்பத்தை யுண்டாக்கும்; உகரம் அரசாகும்; எகரம் உறங்கும்; ஒகரம்-மாணம்.

இதுவுமது.

255. அவ்வவர் பெயர்முத லெழுத்துவர் துதிப்ப

வவ்வவர்ப் பாடி னுக்க மிகுமே.

* வண்டானக் கோழி - வளவிய தானமாகக் கொண்ட கோழி.

† கன்னல் நாழிகை - உதையாதி நாழிகைமுதல் நாழிகை முப்பதாம் ஒவ்வொன்றிற்கு அவ்வாறு நாழிகையாகக் கொள்ளுதலாம்.

‡ உதிப்ப என்றது - ஆறு நாழிகையில் ஐந்து புள்ளூர் தத்தர் தொழில்பெற நின்றல்.

அவ்வப்பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்தே அவ்வப் பட்சி யாகக் கொண்டு உதிப்புமுதல் அரசீருகப் பாடின, அப்பாட் டுடைத் தலைவனுக்குச் செல்வ முண்டாகும்.

பால் வகை.

256. எழுத்தெனப் படுபவை யாண் பெண் ணலியே.
பால்வகை:—எழுத்தென்று சொல்லப்படுவன ஆண், பெண், அலி என மூன்று வகைப்படும்.

அவற்றுள், ஆணேழுத்தாவன.

257. உயிர்பன் னிரண்டு மாணெனப் படுமே.
அவற்றுள், ஆண்பால் எழுத்தாவன:—அகரமுதல் ஓளகார மிறுதி யாகிய உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் ஆணெழுத்துக்க ளாம்.

பெண்ணெழுத்தாவன.

258. உயிர்மெய் யெல்லாம் பெண்ணெழுத் தென்ப.
பெண்பால் எழுத்தாவன:—உயிர் மெய்யெழுத்துக்கள் இருநூற்றுப் பதினொன்றும் பெண் எழுத்துக்களாம்.

அலியெழுத்தாவன.

259. ஒற்றெழுத் தெல்லா மலியெனப் படுமே.
அலி எழுத்தாவன:—மெய்யெழுத்துப் பதினெட்டும் அலி எழுத் தாம்.

அவ்வெழுத்துக்களுள், முந்நீரின் முதலெழுத்து இன்னதெனல்.

260. எழுத்தின் சிழத்தி நாமக ளாதலிற்
பெண்ணெழுத் தல்லது முன்வைத் துரையார்.
ஆண் முதலிய பகுதிகளின் எழுத்துக் குரியவள் நாமக ளாதலால், பெண்பால் எழுத்தை முந்நீரின் முதலெழுத்தாகக்கொண்டு கூறல்வேண்டும்.

மங்கலச் சொல்.

261. திருவே களிதே தேர்பரி கடலை
பொலிவே மணியே பூப்புசழ் சீரெனல்
வருத்த நீங்கிய மக்கலச் சொல்லே.
மங்கலச் சொல்வகை:—திரு, களிது, தேர், பரி, கடல், பொலியு, மணி, பூ, புசழ், சீர்.

வேதியர்க்குரிய பாவகைப் பெயர்.

262. பிள்ளைப் பாட்டு வாயின் முன்னம்
வெள்ளைப் பாட்டு வேதியர்க் குரித்தே.

வேதியர்க்குரிய பாவகைப் பெயர்:—பிள்ளைக்கவி பாடத் தொடங்கும் வழி, அதற்குமுன் வெண்பாக் கூறுதல் அந்தணர்க்கு உரியது.

அரசர்க்குரிய பாவகைப் பெயர்.

263. நேரிசை யகவலுங் கொச்சகக் கலியு
மாரா யுங்கா லரசர்க் குரித்தே.

அரசர்க்குரிய பாவகைப் பெயர்:—அக்கவி முன்னேரிசை யாசிரியப்பா வாயினும், கொச்சகக் கலிப்பா வாயினும் கூறுதல் அரசர்க்கு உரித்து.

வணிகர்க்குரிய பாவகைப் பெயர்.

264. வஞ்சியும் மின்னிசை வெள்ளையும் வணிகர்க்
கெஞ்ச வில்லா வியல்புடைத் தாகும்.

வணிகர்க்குரிய பாவகைப் பெயர்:—அக்கவி முன் வஞ்சிப்பா வாயினும், இன்னிசைவெண்பா வாயினும் கூறுதல் வணிகர்க்கு உரித்து.

குத்திரர்க்குரிய பாவகைப் பெயர்.

265. நெடுவெண் பாட்டும் நேரிசை யகவலுங்
கடியசூத் திரர்க்குக் கட்டுரைத் தனரே.

குத்திரர்க்குரிய பாவகைப் பெயர்:—அக்கவி முன் நெடுவெண்பாட்டாயினும், நேரிசை யாசிரியப்பா வாயினும் கூறுதல் குத்திரர்க்கு உரித்து.

காப்புக்குரிய கடவுள்.

266. காப்புமுத லிசைக்குங் கடவு டானே
பூக்கமழ் தண்டுழாய் புனைந்தவ னுமவன்
காவற் சிழமை ய னாத லானும்
பூவின் சிழக்கிசைப் பொருந்துத லானு
முடியுங் கடகமு மொய்ப்பூந் தாருங்
குழையு னாலுங் குருமணிப் பூணும்
அணியுந் செம்ம லாத லானும்
மன்னுறு பிரமணைத் தருத லானும்
முன்னுற மொழிகற் குரிய னுமெனப்
பன்னி யுரைத்தனர் பாவலர் தாரீம.

காப்புக்குரிய கடவுள்:—காப்பாக நூன்முகத் துரைக்கப்படும் கடவுள் மலர்களாற் கமழும் தண்ணிய துழாய்மாலே சூடிய திருமால்; அத்திருமால் காத்தற்குத் திருமகளைப் புணர்தலைபுடையவ னாதலாலும், கிரீடமுகக் கடகமும் நெருங்கிய மலர்மாலையும் குண்டலமும் உபவீதமும் நிறந்தங்கிய கௌத்தாபாணமு மாகிய இவற்றையணியும் இறைவ னாதலாலும், நிலைபெற்ற பிரமனைத் தந்தமை யாலும் நூன்முகத்துக் கூறுதற் குரியவனானென்று தூல்வல் லோர் கூறுவர்.

ஆண்பாற் பிள்ளைப்பாட்டின் வகை.

267. பிள்ளைப் பாட்டுத் தெள்ளிதிற் கிளம்பிற்
றிக்க விரண்டிற் றெய்வங் காக்கென
இன்றமிழ்ப் புலவ ரியம்பிய காப்பு
மைந்தாந் திங்களிற் செங்கீரை யாடலு
மாறாந் திங்களிற் கூறுதல் கற்றலோ
டேழாந் திங்களி னின்னமு தூட்டலு
மெட்டாந் திங்களி னியற்றா லாட்டலு
மொன்பதாந் திங்களி லுயர்சப் பாணியும்
பத்தினே டொன்றின் முத்தங் கூறலு
மாண்டு வரையி னீண்டுவரு கென்றலு
மகியீ ரொன்பதின் மதியை யழைத்தலு
மிரண்டா மாண்டிற் சிறுபறை கொட்டலு
முன்றா மாண்டிற் சிற்றில் சிதைத்தலும்
நாலா மாண்டிற் சிறுதே ருருட்டலும்
பத்திற் பூணணி பன்னீ ராண்டினிற்
கச்சொடு சுரிகை காமுறப் புனைதலென்
றின்னவை பிறவு மாகு மிவற்றுள்
முன்னர் மொழிந்த வொழிந்தவற் றேடும்
பெற்ற வாண்பாற் பிள்ளைப் பாட்டாம்
முன்னுறக் கிளந்த ஆண்டி னொள்வரை
இசைத்த பாட லிருபாற்கு முரித்தே.

ஆண்பாற்பிள்ளைப் பாட்டின் வகை:—பிள்ளைக்கவியி னிலக்கணத் தைத் தெளிவாகக் கூறில், இரண்டாமாதத்திற் காப்புக் கூறுத லும், மீந்தாமாதத்தில் செங்கீரை கூறுதலும், ஆறாமாதத்தில் சொல்லுவதைப் பழகுதலோடு, ஏழாமாதத்தி லமு தூட்டலும், எட்டாமாதத்தில் தாலாட்டுதலும், ஒன்பதாமாதத்திற் சப்பாணி கொட்டலும், பதினொராமாதத்தில் முத்தங் கூறுதலும், பன் னிரண்டாமாதத்தில் வாரானே கூறுதலும், பதினெட்டாமாதத் தில் சந்திரனே யழைத்தலும், இரண்டாமாண்டிற் சிறுபறை

கொட்டலும், மூன்றாமாண்டில் சிற்றில் சிதைத்தலும், நாலா
மாண்டில் சிமதேருருட்டலும், பத்தாமாண்டில் பூண்ணிதலும்,
பன்னிரண்டா மாண்டில் கச்சிளேடு உடைவானே விரும்பத்
தரித்தலுமென்று சொல்லப்பட்டவையும், இவை ஒழிந்த பிறவு
மாம்; இவைகளுள், கூறுதல் கற்றலோடு அமுதூட்டலும், பூண்
ணிதலும், கச்சொடு சுரிகைபுனைதலும் என்னும் இவற்றை
யொழிந்த காப்புமுதல் பத்தும் ஆண்பாற் பிள்ளைக்கவியில்
வரும்; இவற்றுள், ஓராண்டுகொழங்கு கூறிய நிலங்கள் இருபாலுக்
கும் உரியனவாம்.

பெண்பாற் பிள்ளைப்பாட்டு வகை.

268. பேணும் சிறப்பிற் பெண்மக வாயின்
மூன்று மாண்டிற் குழமண மொழிதலு
மைந்தின் முதலா யொன்பதின் காறு
மைக்களைக் கழுவனை யார்வமொடு நோற்றலும்
பனிநீர் தோய்தலும் பாவையாடலு
மம்மனை கழங்கு பந்தடித் தாடலுஞ்
சிறுசோ றடுதலுஞ் சிற்றி விழைத்தலு
முச லாடலு மென்றிவை யுள்ளிட்டுப்
பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே.

பெண்பாற் பிள்ளைப் பாட்டுவகை:—பெண்பாற் பிள்ளைக் கவியாயின்,
மூன்றாம் ஆண்டில் தான் விளையாடும் பாவைக்கு மணம் பேசுத
லும், ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுகொழும் மண்மத
னையொத்த புருடனைப்பெறத் தவஞ்செய்தலும், குளிர்ந்த நீராட
லும், பதுமை வைத்து விளையாடலும், அம்மனையாடலும்,
கழங்காடலும் (கழங்கு-கழற்காய்), பந்தடித்தலும், சிறுசோ
றடுதலும், சிற்றி விழைத்தலும், ஊசலாடலும் என்று சொல்லப்
பட்ட இவற்றை யுள்ளிட்டு முற்றுகத்திரத்தில் ஆண்டுகொழங்கு
கூறிய நிலமேழில் ஏற்பன கூறுதல் முறையாம்.

கவி அரங்கேற்றிய பாட்டுடைத் தலைவன்
செய்யும் வழிபாடு.

269. உருவக முவமை வழிநிலை மடக்கே
விரிசுடர் விளக்கென விரவி வருநவும்
வேற்றுமை நிலையே வெளிப்படு நிலையே
நோக்கே யுட்கோ டொகைமொழி மிகைமொழி
வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பெனப்
பாற்படக் கிடந்த பகுதியின் வருநவுஞ்
சிறப்புமொழி சிலைடை மறுத்து மொழிநிலையே

வுடநிலைக் கூட்ட முவமான முருவசு
 துவலா துவற்சி தலைக்கட் டியமொழி
 நிதரிசனம் பாராட் டொருங்கிய னிலையே
 யைய முயர்வே வினிபல் வாழ்த்தென
 வெய்துமிரு பத்திட்டலங்காரத் தாலு
 மெழுத்துச் சொற்பொரு ளியாப்பு நெறியாலு
 நவையறச் செய்யுள் செய்யும் பாவல
 னவையு மரசு மறியப் பாடுவோன்
 முத்தமிழ் வல்லோ னாற்கவி பாடுவோ
 னுத்தபச் சாதியிற் றப்பா துயர்ந்தோ
 னுறுப்பிற் குறைபா தொழுக்கமொடு புணர்ந்தோன்
 முப்பது சுழித்தங் கெழுபதுக் குளவாம்
 பெற்றியி னமைந்த பிராயம துடையோன்
 பாதிக் கவிதை நாடுறச் கொள்ளிற்
 றோண நாட்டித் துகிற்கொடி யெடுத்து
 வார்முடி சியம்ப மறையோர் வாழ்ச்சுத
 விழுத்தகு கோலத்து விரித்தபூங் கலிங்கத்துப்
 பழிப்பில் பாவி கைப் பல்லுணை முனையின்
 விளக்குநிறை குடத்து விதானப் பந்தரிற்
 றுளக்கமில் பல்வசைத் தூணிரைப் பொதியிற்
 பல்கிளை நெருக்கிற் பாவையர் பல்லாண்டின்
 மல்குவனப் பமைந்த வளமலை நாட்பண்
 வெண்டுசி லுடுத்து வெண்பூச் சூடித்
 தன்றவி சிருத்தித் தானய லிருந்து
 மங்கலச் செய்யுள் மகிழ்ந்து கேட்டுப்
 பொன்னு மாதையும் பூணுங் கடகமு
 மின்னவை பிறவுக் கொடுத்த முடிநிலம்
 புரவலன் பின்சென் றொழிகென சிற்றல்
 பூவலர் நறுந்தார்ப் புரவலன் சுடனே.

சவியாங்கேற்றிய பாட்டுடைத்தலைவன் செய்யும் வழிபாடு:—உருவக
 வணி, உவமையணி, வழிநிலையணி, மடங்குதன வற்சியணி,
 தீவகவணி, வேற்றுமையணி, வெளிப்படையணி, சுருத்துடை
 யடையணி, குறிப்புநிலையணி, சுருங்கச்சொல்ல வணி, மிகுதி
 நவற்சியணி, சொற்பின் வருநிலையணி, சன்மையணி, வேற்று
 மைப்பொருள்வைப்பணி, சிறப்பணி, சிலையடையணி, எதிர்த்து
 த்தலணி, உடனிலக்கூட்டவணி, உவமானவுருவகவணி, பிறிதி
 னவற்சியணி, ஒப்புமைக்கூட்டவணி, நிதரிசனவணி, புகழ்ச்சி
 யணி, பலபொருட்சொற் றொடர்நிலையணி, கையவணி, உயர்வு

நவீர்சியணி, சல்வையணி, வாழ்ச்சணி யென்னும் இருபத்தெட்டலங்காரங்களும், எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு வகையாலும் குற்றமறச் செய்யுள் பாடும் புலவனும், அவைக்களத்திலுள்ளாரும் அரசனும் வியக்கப்பாடுகின்றவனும், இயலிசைநாடகமென்று முகத்தமிழில் வல்லவனும், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரமென்னும் பாக்களைப்பாடுகின்றவனும், உயர்குடியிற் பிடித்து மேம்பட்டவனும், எல்லா வழப்புகளுங்குறாவின்றி நிறைந்து நல்லொழுக்க முடையவனும், முப்பது வயதிற்கு மேற்பட்டு எழுபது வயதளவில் உள்ளவனுடைய கவிஞனொருடன் தன்மேற்பாடுங் கவிதைகளைப் பாராய்ச்சி செய்தான் கொள்ளுங்கால், அவைக்களத்தில் தோரணத்தைக்கட்டி, துவசத்தை நாட்டி, மஞ்சல முாசியம்ப, அத்தண ரொரு பாள் வாழ்த்தி, இவ்வாறு மேன்மைமிக்க கோலத்தோடு விரித்த அழகிய ஆடையில் பலதாளிப்பங்களால் லமைந்த புகழ்ச்சி வாய்த்த முனைப்பாலிகையோடு, தீபமும் நல்ல பூணகலமும் நிறைந்த மேற்கட்டியுடைய பக்கலின் கீழ், சலித்தலில்லாத தூண் வரிசையின் நெருக்கச்சாலும், பெண்கள் பாடும் பல்லாண்டினுள்ளும் நிறைந்த, அழகு அமைந்த, செல்வம் வாய்த்த தன் கோயில் நடுவில் தான் கொள்ளாடையுடுத்து, வெள்ளிய மலரைச் சூடித் தன் தாசனத்தில் தன்மேற்பாடிய புலவனிருக்கச்செய்து, தான் பக்கத்திலிருந்து மஞ்சல மமைந்த செய்யுளை மகிழ்கூர்ந்து கேட்டு, பொன்னும், ஆபரணமும், கடகமும் இணைபோன்ற பிறவும் அக்கவர்களுக்குக் கொடுத்து, அவன் பின் ஏழுடி சென்று, அவன் நிறுவெனக் கூறத் தான் நின்றல், மலர்களாற் பார்த்த நறுமணங்கமழு மாலையை யணிந்த அரசனது கடமையாம்.

பாவலன் பரிசு பெறுவகை.

270. பாட்டுடைத் தலைவன் பரிசில் கொடானேல்
 மீட்டொரு பேரின் வினாத்தகிற் சேர்த்தி
 யூரும் பேரு மொருங்கே பறித்துச்
 சீருந் தனையுஞ் செவ்விதி னுட்டி
 னிங்கவன் றிருவிழந் திடர்ப்படத் திருவு
 மங்கவற் காரு மாகா திவற்றிகே.

பாவலன் பரிசுபெறுவகை:—பாவலன் தான் பாடிய பாட்டிற்குத் தலைவன் தனக்குப் பரிசு கொடானானில், வேற்றுருவன் பெயரினைத் தன்னூலி லமைத்து, அவன் ஊரையும் பெயரையும் ஒருசேர அதினின்றும் நீக்கி, சீரினையுந் தனையினையும் பின்பு தன்னுற் பாடப்பட்டவன் பாட்டுக்கியைய நாட்டுவானாயின், முன்புள்ள தலைவன் செல்வ மிழந்து துன்பப்பட, இலக்குமியுட பின்புள்ள வனைச் சாருவான்; அந்நுக்குச் செல்வ முண்டாகாது.

செடி பாவலன் பரிசு பெறுக்காற் செய்யும்வகை:

271. பரிசி லீயாப் பாவிதன் பனுவலைத்
தெரிதா வெழுதிச் செம்பூச் சூடித்
தன்மனைப் புறத்தினுஞ் சாமுண்டி முன்றி லும்
பன்னகம் வாழும் பழம்பிசி தன்னினு
மபானத் திடத்தினு மறுகு தன்னினுந்
தியானித் திருந்து செந்தீக் கொளுத்த
வீரறு திங்களி னிறுதி யாமென்ப
தாதிப் புலவ னறைந்த மொழியே.

செடி பாவலன் பரிசு பெறுக்காற் செய்யும்வகை:—தனக்குப் பரிசு
கொடாத பாவி தூலை வேறுபட வெழுதி, சிவந்த பூவினைச்
சூடி, தன் மனைக்குப் புறத்திலும், காளி கோவிலிலும், பாம்பு
வாழும் புற்றிடத்திலும், சுடுகாட்டிலும், வீதியிலும் தான் வழி
படு கடவுளைத் தியானஞ் செய்திருந்து, அவன்மேற் பாடிய
தூலை நெருப்பிற் கொளுத்தினால், பன்னிரண்டு மாதத்தில்
மாண மடைவானென்பது முதற் புதல்வனாகிய அகத்தியன்
கூறிய வாய்மை மொழியாம்.

இதுவுமது.

272. பரிசில் பெறுத பாடிய புலவன்
றெருமா லுள்ளொமொடு கலங்கித் திங்குறிந்
பாட்டுடைத் தலைவ னன்றிப் பாட்டுக்
கேட்டினி திருந்த கிளைஞருந் கெடுவர்.

இதுவும் அது:—பாடிய புலவன் பரிசு பெறுமையால் மயங்கிய
மனத்தோடு நிலை கலங்கிச் சமூல்வானாகில், அப்பாடலுக்குத்
தலைவனாய் வுள்ளவன் செடுத்தலு மன்றி, அப்பாடலை அமைக்
கனத்திற் கேட்டிருந்த அவன் உறவினருந் கெடுவார்.

ஒன்பதாவது

இசை வகை.

காமரப் பாட்டின் பெயர்.

273. கானம் கொளையே வரிகந் தருவங்
கீதமி ராகங் கேயம் பாணி
நாத மிசைபண் காமரப் பாட்டே.

காமரப் பாட்டின் பெயர்:—கானம், கொலை, வரி, கந்தருவம், கீதம்,
இராகம், கேயம், பாணி, நாதம், இசை, பண். (கக)

நால்வகைப் பண்ணின் பெயர்.

274. பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென
நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே.

நால்வகைப் பண்ணின் பெயர்:—பாலை, குறிஞ்சி, மருதம், செவ்
வழி. (ச)

பாலை யாழ்த்திறத்தின் பெயர்.

275. அராக நேர்திற முறுப்புக் குறுக்களி
யாசா னைந்தும் பாலையாழ்த் திறினே.

பாலை யாழ்த்திறத்தின் பெயர்:—அராகம், நேர்திறம், உறுப்பு, குறுக்
களி, ஆசான். (டு)

குறிஞ்சி யாழ்த்திறத்தின் பெயர்.

276. நைவளக் காந்தாரம் படுமலை மருளொடு
வயிர்ப்புப் பஞ்சுர மரற்றுச் செந்திற
மீவ்வகை யெட்டுக் குறிஞ்சியாழ்த் திறனே.

குறிஞ்சி யாழ்த்திறத்தின் பெயர்:—நைவளம், காந்தாரம், படுமலை,
மருள், அயிர்ப்பு, பஞ்சுரம், அரற்று, செந்திறம். (அ)

மருத யாழ்த்திறத்தின் பெயர்.

277. நவிரவடு குவஞ்சி செய்திற நான்கு
மருத யாழ்க்கு வருந்திற னாகும்.

மருத யாழ்த்திறத்தின் பெயர்:—நவிர, வடுகு, வஞ்சி, செய்திறம். (ச)

செவ்வழி யாழ்த்திறத்தின் பெயர்.

278. நேர்திறம் பெயர்திறஞ் சாதாரி முல்லையென
நாலுஞ் செவ்வழி நல்யாழ்த் திறினே.

செவ்வழி யாழ்த்திறத்தின் பெயர்:—நேர்திறம், பெயர்திறம், சாதாரி,
முல்லை. (ச)

பெரும் பண்ணின் வகை.

279. ஈரிரு பண்ணு மெழுமுன்று திறனு
மாகின் றனவிவை யிவற்றுட் பாலையாழ்
செந்துமண் டலியாழ் பவுரி மருதயாழ்
தேவ தாளி நிருபதுக் கராகம்

நாக ராக மிவற்றுட் குறிஞ்சியாழ்

ஆசாரி சாய வேளர் கொல்வி

கின்னராகஞ் செவ்வழி மொளசாளி சீராகஞ்

சந்தி யிவைபதி னுறும் பெரும்பண்.

பெரும் பண்ணின் வகை:—பாலையாழ், செந்து, மண்டலியாழ். பவரி, மருசாயாழ், தேவதாளி, நிருபதங்கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி. சாயவேளர்கொல்லி, கின்னராகம், செவ்வழி, மௌராளி, சீராகம், சந்தி. (கச)

பாலை யாழ்த்தீறன் வகையின் பெயர்.

2.0 தக்க ராக மந்தாளி பாடை
அத்தி மன்றல் நேர்திறம் வராடி
பெரிய வராடி சாயரி பஞ்சமம்
திராடம் அழுங்கு தனாசிரிசா மராகம்
மேக ராகத் துக்க ராகம்
கொல்லி வராடி காந்தாரம் சிசண்டி
தேசாக் கிரிகாருகி காந்தா ரர்மிவை
நிருபதம் பாலை யாழ்த்தீற மென்ப.

பாலையாழ்த்தீறன் வகையின் பெயர்:—தக்கராகம், அந்தாளி பாடை, அத்தி, மன்றல், நேர்திறம், வராடி, பெரியவராடி, சாயரி, பஞ்சமம், திராடம், அழுங்கு, தனாசிரிசா மராகம், மேகராகம், துக்கராகம், கொல்லிவராடி, காந்தாரம், சிசண்டி, தேசாக்கிரி, சுருதி காந்தாரம். (உ0)

குறிஞ்சி யாழ்த்தீறன் வகையின் பெயர்.

2.1. நட்ட பாடை யந்தாளி மலகரி
விபஞ்சி காந்தாரஞ் செருந்தி கவுடி
உதய கிரிபஞ் சரம்பழம் பஞ்சமம்
மேக ராகக் குறிஞ்சிரிக தாளி
குறிஞ்சிகளை வாணம் பாடைஞர் துங்கராக
நாக மருள்பழந் தக்க ராகம்
திவ்விய வராடி முதிர்ந்த விந்தள
புதுத்தீற பஞ்சமந் தமிழ்க்குச் சரியருட்
புரிநா சாயணி நட்ட ராக
மிராமக் கிரிந் யாழத் குறிஞ்சி
பஞ்சமம் தக்கனா தீசாவகக் குறிஞ்சி
யாநந்தை யெனவிவை முப்பத் திரண்டு
குறிஞ்சி யாழ்த்தீற பாகக் கூறுவர்.

குறிஞ்சி யாழ்த்தீறன் வகையின் பெயர்:—நட்டபாடை, அந்தாளி, மலகரி, விபஞ்சி, காந்தாரம், செருந்தி, கவுடி, உதயகிரி, பஞ்சமம், பழம்பஞ்சமம், மேகராகக்குறிஞ்சி, கேதாளி, குறிஞ்சி, கௌவாணம், பாடை, ஞர் துங்கராகம், நாகம், மருள், பழந்தக்கராகம், திவ்வியவராடி, முதிர்ந்தவிந்தளம், அதுத்திரபஞ்சமம்,

தமிழ்க்குச்சரி, அருட்புரி, நாராயணி, நட்டராகம், ராமக்கிரி,
வியாழக்குறிஞ்சி, பஞ்சமம், தக்கனாதி, சாவாக்குறிஞ்சி, ஆந்
தை. (௩௨)

மருத யாழ்த்திறன் வகையின் பெயர்.

282. தக்கேசி கொல்லி யாரிய குச்சரி
நாகதொணி சாதாளி யிந்தளர் தமிழ்வேளர்
கொல்லிநார் தாரம் கூந்தபஞ் சமம்பாக்கழி
தத்தள பஞ்சம மாதுங்க ராகம்
பெளசிகஞ் சீகாம ரஞ்சாரல் சாங்கமம்
எனவிவை பதினாறு மருதயாழ்த் திறனே.

மருத யாழ்த்திறன்வகையின் பெயர்:—தக்கேசி, கொல்லி, ஆரியகுச்
சரி, நாகதொணி, சாதாளி, இத்தளம், தமிழ்வேளர் கொல்லி,
கார்தாரம், கூந்தபஞ்சமம், பாக்கழி, தத்தளபஞ்சமம், மாதுங்க
ராகம், பெளசிகம், சீகாமரம், சாரல், சாங்கமம். (௧௬)

செவ்வழி யாழ்த்திறன் வகையின் பெயர்.

283. குறண்டி யாரிய வேளர் கொல்லி
தனுக்காஞ்சி யிபந்தை யாழ்ப்பதம் காளி
கொண்டைக் கிரிசி வணியாமை சாளர்
பாணி நாட்டர் தானு முல்லை
சாதாரி பைரவம் காஞ்சி யெனவிவை
பதினாறு செவ்வழி யாழ்த்திற மென்ப.

செவ்வழி யாழ்த்திறன் வகையின் பெயர்:—குறண்டி, ஆரியவேளர்
கொல்லி, தனுக்காஞ்சி, இயந்தை, யாழ்ப்பதங்காளி, கொண்டைக்
கிரி, சீவணி, யாமை, சாளர், பாணி, நாட்டம், தானு, முல்லை,
சாதாரி, பைரவம், காஞ்சி. (௧௬)

புற யாழ்த்திற வகையாவன.

284. தாரப் பண்டிறம் பையுள் காஞ்சி
படுமலை யிவைநூற்று மூன்று திறத்தன.

புற யாழ்த்திற வகையாவன:—தாரப்பண்டிறம், பையுள்காஞ்சி, படு
மலை இம்மூன்றும் நூற்றுமூன்று வகைப்படும்.

நேர்திறத்தின் பெயர்.

285. துக்க ராம நேர்திற மாகும்.

நேர்திறத்தின் பெயர்:—துக்கராகம்.

காந்தார பஞ்சமத்தின் பெயர்.

286. உறழ்ப்புக் காந்தார பஞ்சம மாகும்.
காந்தார பஞ்சமத்தின் பெயர்:—உறழ்ப்பு.

(க)

சோமராகத்தின் பெயர்.

287. குறுங்கலி பென்பது சோம ராகம்.
சோமராகத்தின் பெயர்:—குறுங்கலி

(க)

காந்தாரத்தின் பெயர்.

288. சாரற் றிறமெனி னதுகாந் தாரம்.
காந்தாரத்தின் பெயர்:—சாரல்.

(க)

நட்டபாடையின் பெயர்.

289. நைவள மென்பது நட்ட பாடை.
நட்டபாடையின் பெயர்:—நைவளம்.

(க)

பழம்பஞ்சுரத்தின் பெயர்.

290. பஞ்சரம் பழம்பஞ் சரமா கும்மே.
பழம்பஞ்சுரத்தின் பெயர்:—பஞ்சரம்.

(க)

கவ்வாணத்தின் பெயர்.

291. பமேலை யென்பது பகரிற்கவ் வாணம்.
கவ்வாணத்தின் பெயர்:—பமேலை.

(க)

அநுத்திர பஞ்சமத்தின் பெயர்.

292. அயிர்ப்பு அநுத்திர பஞ்சம மாகும்.
அநுத்திர பஞ்சமத்தின் பெயர்:—அயிர்ப்பு.

(க)

குறிஞ்சியின் பெயர்.

293. அரற்றுக் குறிஞ்சி.
குறிஞ்சியின் பெயர்:—அரற்று.

(க)

செந்துருதியின் பெயர்.

294. செந்திறஞ் செந்துருதி.
செந்துருதியின் பெயர்:—செந்திறம்.

(க)

தக்கேசியின் பெயர்.

295. நவிர்தக் கேசி.
தக்கேசியின் பெயர்:—நவிர்.

(க)

வகெின் பெயர்.

296. இத்தளம் வடுகெனல்.
வடுகென் பெயர்:—இத்தளம்.

(ச)

பாக்கழியின் பெயர்.

297. வஞ்சி பாக்கழி.
பாக்கழியின் பெயர்:—வஞ்சி.

(ச)

சிகண்டியின் பெயர்.

298. செய்திறஞ் சிகண்டி.
சிகண்டியின் பெயர்:—செய்திறம்.

(ச)

சாதாரி, நேர்திறத்தின் பெயர்.

299. முல்லை சாதாரி புறநீர்மை நேர்திற
மெனவாங் கிசைப்ப ரிசைவல் லுரரே.
சாதாரியின் பெயர்:—முல்லை.
நேர்திறத்தின் பெயர்:—புறநீர்மை.

(ச)

(ச)

நால்வகை யாழின் பெயர்.

300. பேரி யாழுஞ் சகோட யாழு
மகர யாழுஞ் செந்நோட் டியாழு
மெனநால் வகையா ழினும் மாகும்.

நால்வகையாழின் பெயர்:—பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செந்
நோட்டியாழ்.

(ச)

ஏழிசையின் பெயர்.

301. குரலை துத்தந் கைக்களை யுழையே
யினியே விளரி தார மென்றிவை
யேழும் யாழி னிசைகெழு நரம்பே.

ஏழிசையின் பெயர்:—குரல், துத்தம், கைக்களை, உழை, இளி, விளரி, தாரம்.

(ச)

அவற்றுள், செம்பாலையாவது.

302. குரல் குரலாகிற் செம்பலை யென்ப.

அவற்றுள், செம்பாலையாவது:—குரலை குரலாகிற் செம்பலை.

(ச)

பமேலைப்பாலையாவது.

303. துத்தந் குரலாகிற் பமேலைப்பலை.

பமேலைப்பாலையாவது:—துத்தமே குரலாகிற் பமேலைப்பலை.

(ச)

செவ்வழிப்பாலையாவது.

304. கைக்களை குரலேற் செவ்வழிப் பாலை.
செவ்வழிப்பாலையாவது:—கைக்களையே குரலாகிற் செவ்வழிப் பாலை. (க)

அரும்பாலையாவது.

305. உழைகுர லாகி லரும்பாலை யென்ப.
அரும்பாலையாவது:—உழையே குரலாயி னரும்பாலை. (க)

கொடிப்பாலையாவது.

306. இளிகுர லாகிற் கொடிப்பாலை யென்ப.
கொடிப்பாலையாவது:—இளியே குரலாகிற் கொடிப்பாலை. (க)

விளரிப்பாலையாவது.

307. விளரி குரலாகின் விளரிப் பாலை.
விளரிப்பாலையாவது:—விளரியே குரலாகின் விளரிப்பாலை. (க)

மேற்செம்பாலையாவது.

308. தாரங் குரலென் மேற்செம் பாலை.
மேற்செம்பாலையாவது:—தாரமே குரலாயின் மேற்செம்பாலை. (க)

ஏழ் பாலைகளுள், இதனின் இது வலிநெனல்.

309. ஆபவை யேழும் பாலை யவற்றுட்
செம்பாலைக்குப் படுமலைப் பாலை
படுமலைப் பாலைக்குச் செவ்வழிப் பாலை
செவ்வழிப் பாலைக் கரும்பாலை யாகும்
அரும்பாலைக்குக் கொடிப்பாலை வலிநீத
கொடிப்பாலைக்கு விளரிப் பாலை
விளரிப் பாலைக்கு மேற்செம் பாலை
வலிநென் றுரைத்தனர் வரன்றமிழ்ப் புலவர்.

ஏழ் பாலைகளுள் இதனின் இது வலிநெனல்:—அவற்றுள், மேற்கூறிய செம்பாலைக்குப் படுமலைப்பாலை வலிநீது, படுமலைப்பாலைக்குச் செவ்வழிப்பாலை வலிநீது, செவ்வழிப்பாலைக்கு அரும்பாலை வலிநீது, அரும்பாலைக்குக் கொடிப்பாலை வலிநீது, கொடிப்பாலைக்கு விளரிப்பாலை வலிநீது, விளரிப்பாலைக்கு மேற்செம்பாலை வலிநீது.

சுழிசை தம்மிற் பிறக்கும் ஸ்கை.

310 தாரத்த னுழையு முழையுட் குரலுங்
குரலு விளியு மிளியுட் இச்சமுந்

துத்தத்தன் விளரியும் விளரியுட்கைக் கிளையுந்
தய்மிற் பிறக்குந் தகுதிய வென்ப.

ஏழிசை தர்மிற் பிறக்கும் வகை:—தாரத்தன் உழையும், உழையுன்
குாலும், குாலுன் இளியும், இளியுன் துத்தமும், துத்தத்தன்
வீளரியும், விளரியுன் கைக்கிளையும் பிறப்பது தகுதி.

இவற்றின் பிறப்பிடத்தின் பெயர்.

311. குாலது மிடற்றிற் றுக்க நானினிற்
சைக்கிளை யண்ணத்திற் சிரத்தி லுழையே
இளிரெநற் றியினிற் விளரி நெஞ்சினிற்
தார நாகியிற் றர்ப்பிறப் பென்ப.

இவற்றின் பிறப்பிடத்தின் பெயர்: — மிடற்றல் குால், நாலினுல்
துத்தம், அண்ணத்தால் கைக்கிளை, சிரத்தால் உழை, நெற்றி
யால் இளி, நெஞ்சால் விளரி, மூக்கால் தாரம், இவ்வாறு தனித்
தனி பிறக்கு மென்பர்.

இவற்றின் மாத்திரைகளாவன.

312. நான்கு நாலு மூன்று மிரண்டு
நான்கு மூன்று மிரண்டு மாத்திரை
குரன்முத லாகக் கூறு மென்ப.

இவற்றின் மாத்திரைகளாவன:—மாத்திரை கூறுமிடத்து, குால் ச,
துத்தம் ச, கைக்கிளை ட, உழை உ, இளி ச, விளரி ட,
தாரம் உ.

ஏழிசை ஓசையாவன.

313. வேண்டிய வண்டு மாண்டகு கிளியுன்
குசிரையும் யானையுந் குயிலுந் தேனுவு
மாடு மென்றிவை யேழிசை யோசை.

ஏழிசை ஓசையாவன: —வண்டு, கிளி, குசிரை, யானை, குயில்,
தேனு, ஆடு. (எ)

இவற்றின் எழுத்தாவன.

314. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ றெவன்
றேழு மேழிசைக் கெய்துமக் காங்கள்.

இவற்றின் எழுத்தாவன:—ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ. (எ)

ஏழிசைக்குரிய மலைங்ளாவன.

315. மொளவன் முல்லை செவ்விணர்க் கடம்பு
வஞ்சி நெய்தல் வனசம் புன்னை
எஞ்ச லில்லா ஏழிசை மணமே.

எழிசைக்குரிய மணங்களைவன:—மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி,
செய்தல், தாமரை, புன்னை. [மௌவல்+வனமல்லிகை] (எ)

இவைளின் சுவை.

316. பாலுந் தேனுந் சிழானு நெய்யு
மேலமும் வரழையு மாதுளந் கணியு
மாகு மேழிசைக் கமைந்தநன் சுவையே.

இவைகளின் சுவை:—பால், தேன், சிழான், நெய், ஈஸம், வரழை,
மாதுளங்களி. (எ)

இவைகளுக்கு இறைவர் பெயர்.

317. விசுவா மித்திர னியம னங்கி
சின்கள் வெய்யோன் கௌதமன் காசிப
னென்றிவ ரேழிசைக் கிறைவ ரென்ப.

இவைகளுக்கு இறைவர் பெயர்:—விசுவாமித்திரன், இயமன், அங்கி,
சந்திரன், குரியன், கௌதமன், காசிபன். (எ)

மந்தவிசையின் பெயர்.

318. மந்தாக் காகுளி மந்த விசையே.
மந்தவிசையின் பெயர்:—மந்தாகம், காகுளி. (உ)

சமனிசையின் பெயர்.

319. மதுந் துத்த மத்திமஞ் சமனிசை.
சமனிசையின் பெயர்:—மதுந், துத்தம் மத்திமம். (ஈ)

வல்லிசையின் பெயர்.

320. தாசமு முச்சமும் வல்லிசை யாகும்.
வல்லிசையின் பெயர்:—தாசம், உச்சம். (உ)

இசை விகற்பத்தின் பெயர்.

321. ஏனை யோரிசை விகற்ப மென்ப.
இசை விகற்பத்தின் பெயர்:—ஏனை. (ச)

குசற்குரிய தீறத்தின் பெயர்.

322. குசற்கு ரியதிற மாசான் நிறமே.
குசற்குரிய திறத்தின் பெயர்:—ஆசான் நிறம். (ச)

இருதுறையின் வகை.

323. இருதுறை செந்துறை வெண்டிறை பென்ப.
இருதுறையின் வகை:—செந்துறை, வெண்டிறை. (உ)

பண் என்பது.

324. திறைந்த நரம்பு நிகழும் பண்ணெனல்.
பண் என்பது:—திறைந்த நரம்புள்ளது.

(4)

தீறம் என்பது.

325. குறைந்த நரம்பு திறமெனக் கொள்க.
தீறம் என்பது:—குறைந்த நரம்புள்ளது.

(5)

யாமெழும் இன்னிசையின் பெயர்.

326. எழாலே யாமெழு மின்னிசை யென்ப.
யாமெழும் இன்னிசையின் பெயர்:—எழால்.

(6)

இசைக் குழலின் பெயர்.

327. வாரி வங்கிய மற்றிவை யிசைக்குழல்.
இசைக் குழலின் பெயர்:—வாரி, வங்கியம்.

(2)

வீணையின் பெயர்.

328. வீணை கின்னாந் தண்டு மாகும்.
வீணையின் பெயர்:—கின்னாம், தண்டு.

(2)

யாழின் பெயர்.

329. தந்தி வீணை கின்னாந் கோட்டங்
கோடவதி விவஞ்சி யாழ்ப்பெயர் கூறும்.
யாழின் பெயர்:—தந்தி, வீணை, கின்னாம், கோட்டம், கோடவதி,
விவஞ்சி.

(5)

இதுவுமது.

330. அறிகலமுந் கருவியு ம்ப்பெயர்க் குரித்தே.
கூடி யாழின் பெயர்:—கலம், கருவி.

(2) கூ (4)

யாழ் வலிக்கட்டின் பெயர்.

331. வலிக்கட்டுத் திவவே.
யாழ் வலிக்கட்டின் பெயர்:—திவவு.

(5)

முறுக்காணியின் பெயர்.

332. முறுக்காணி மாடகம்.
முறுக்காணியின் பெயர்:—மாடகம்.

(5)

நரம்பின் பெயர்.

333. கோலே தந்திரி குரலிவை நரம்பே.
நரம்பின் பெயர்:—கோல், தந்திரி, குரல். (உ)

ஆதி யாழாவது.

334. ஆயிர நரம்பிற் ருதியா ழாகும்.
ஆதி யாழாவது:—ஆயிர நரம்புள்ளது. (க)

உள்ளோசையின் பெயர்.

335. முரல்வு நரல்வுந் தெளிரு ளெளிரும்
விழைவு துணுக்கமு முள்ளோசை யென்ப.
உள்ளோசையின் பெயர்:—முரல்வு, நரல்வு, தெளிர், ளெளிர்,
விழைவு, துணுக்கம். (ச)

பல்லியந் தழுவு பாடலின் பெயர்.

336. சங்கீதம் பல்லியந் தழுவு பாடல்.
பல்லியந்தழுவு பாடலின் பெயர்:—சங்கீதம். (க)

ஆடற்கேற்கும் பாட்டின் பெயர்.

337. செந்துறைப் பாட்டே யாடற் கேற்பது.
ஆடற்கேற்கும் பாட்டின் பெயர்:—செந்துறைப்பாட்டு. (க)

பாடற் கேற்கும் பாட்டின் பெயர்.

338. வெண்ணறைப் பாட்டே பாடற் கேற்பது.
பாடற்கேற்கும் பாட்டின் பெயர்:—வெண்ணறைப்பாட்டு. (க)

அகமார்க்கமாவது.

339. அருமையிற் பாட லகமார்க்க மாகும்.
அகமார்க்கமாவது:—அருமையிற்பாடல். (க)

யாழ் நரம்போசையின் பெயர்.

340. கலித்தல் சம்மை கம்பலை யழுங்கல்
சிலைத்த றுவைத்தல் சிலம்ப விரங்க
விமிழ்தல் விம்ம விரட்ட லேங்கல்
கனைத்த றழங்கல் கறங்க லாற்ற
விசைத்த லென்றிவை யாழ்நரம் போசை.
யாழ் நரம்பு ஓசையின் பெயர்:—கலித்தல், சம்மை, கம்பலை, அழுங்கல்,
சிலைத்தல், துவைத்தல், சிலம்பல், இரங்கல், இமிழ்தல்,

விம்மல், இரட்டல். ஏங்கல், கனைத்தல், தழங்கல், கறங்கல்,
அரற்றல், இசைத்தல். (க௭)

ஒலியின் பெயர்.

341. ஒதை நாதம் கம்பலை சம்மை
யாகுலம் புலம்பல் கோடணை யாவ
மோசை கர்ச்சனை யொலியா கும்மீம.

ஒலியின் பெயர்:—ஒதை, நாதம், கம்பலை, சம்மை, ஆகுலம், புலம்
பல், கோடணை, அரவம், இசை, கர்ச்சனை. (௧0)

தீரட்டோசையின் பெயர்.

342. அலறல் கூப்பிட நெழித்த லூரப்பல்
பிளிற லென்றிவை தீரட்டோசை யாகும்.

தீரட்டோசையின் பெயர்:—அலறல், கூப்பிடல், நெழித்தல், உரப்
பல், பிளிறல். (௧1)

பத்தாவது

நாடக வகை.

கூத்தின் பெயர்.

343. நடமே நாடக நடன ரட்டம்
படித மண்டிலந் தாண்டவம் பரத
நிலைய நிருத்த மாட றூக்கு
வாலுத றுணங்கை யவிரய மிலையம்
பாணி குரவை கூத்தெனப் பகல்வர்.

கூத்தின் பெயர்:—நடம், நாடகம், நடனம், ரட்டம், படிதம், மண்டி
லம், தாண்டவம், பரதம், நிலையம், நிருத்தம், ஆடல், தூக்கு,
ஆலுதல், துணங்கை, அவிரயம், இலையம், பாணி, குரவை (௧௨)

கூத்தின் விகற்பத்தின் பெயர்.

344. காண முப்பித மலைப்புப் புரியம்
பிரமரி வீரட்டானம் குனிப்பு
வுள்ளானம் கடக மிலைய மென்ப
வொள்ளிய கூத்தின் விகற்பமாகும்.

கூத்தின் விகற்பத்தின் பெயர்:—காணம், உப்பிதம், மலைப்பு,
புரியம், பிரமரி, வீரட்டானம், குனிப்பு, உள்ளானம், கடகம்,
இலையம். (௧3)

சிரமஞ் செய்தலின் பெயர்.

345. பருமித்தல் சிரமஞ் செய்த லென்ப.
சிரமஞ் செய்தலின் பெயர்:—பருமித்தல்.

(க)

சிவன் ஆடலின் பெயர்.

346. பாண்டரங்கங் காபர லங்கொடு கொட்டி.
ஆண்ட சிவன் தாட லாகும்.
சிவன் ஆடலின் பெயர்:—பாண்டரங்கம், காபாலம், கொடுகொட்டி.

பதினொரு ருத்திர ராடலின் பெயர்.

347. கொட்டி குரவை குடங்குடை வெறியே
மல்லுப் பேடு பாவை கடையம்
பாண்டரங்க மாக்கா வீசர்பதி னோரடல்.

பதினொரு ருத்திரர் ஆடலின் பெயர்:—கொட்டி, குரவை, குடம்,
குடை, வெறி, மல், பேடு, பாவை, கடையம், பாண்டரங்கம்,
மாக்கால்.

(கக)

மாயோன் ஆடலின் பெயர்.

348. அல்லிபங் குடமாதன் மல்லே மாக்கா
ல்லலொளி மாயோ னுட லாகும்.

மாயோன் ஆடலின் பெயர்:—அல்லியம், குடம், மல், மாக்கால். (ச)

திருமகள் ஆடலின் பெயர்.

349. பாவை யென்பது திருமக ளாடல்.
திருமகன் ஆடலின் பெயர்:—பாவை.

(க)

முருகன் ஆடலின் பெயர்.

350. கொட்டியுங் குடையுங் குமா னுட
லொடிய தடியு முரித்தா கும்மே.
முருகன் ஆடலின் பெயர்:—கொட்டி, குடை, தடி.

(க)

காமன் ஆடலின் பெயர்.

351. பேடாடல் காமன் தாட லாகும்.
காமன் ஆடலின் பெயர்:—பேடு.

(க)

அயிராணி ஆடலின் பெயர்.

352. அயிராணி யாடற் பெயர்கடைய மாகும்.
அயிராணி ஆடலின் பெயர்:—கடையம்.

(க)

தூர்க்கை ஆடலின் பெயர்.

353. தூர்க்கை யாடல் மாக்கா லென்ப.
தூர்க்கை ஆடலின் பெயர்:—மாக்கால். (ச)

சத்த மாதர் ஆடலின் பெயர்.

354. எழுவகை நங்கைமா ராடலுந் துடியே.
சத்த மாதர் ஆடலின் பெயர்:—துடி. (ச)

கைகோத் தாடலின் பெயர்.

355. குாவைக் கூத்தீத கைகோத் தாடல்.
கைகோத்த ஆடலின் பெயர்:—குாவை. (ச)

முடக்கிய விருகை பழுப்புடை யொற்றியாடலின் பெயர்.

356. முடக்கிய விருகை பழுப்புடை யொற்றித்
தொடக்கிய நடையது துணங்கை யாகும்.
முடக்கிய இருகை பழுப்புடை யொற்றியாடலின் பெயர்:—
துணங்கை. (ச)

வேலன் ஆடலின் பெயர்.

357. அணங்கும் வெறியும் கழங்கும் வேலனுடல்.
வேலன் ஆடலின் பெயர்:—அணங்கு, வெறி, கழங்கு. (ச)

ஒத்தறுத்தலின் பெயர்.

358. வட்டித்த றட்டல் வட்டணையொத் தறுத்தல்.
ஒத்தறுத்தலின் பெயர்:—வட்டித்தல், தட்டல், வட்டணை. (ச)

கைகுவித்துக் கொட்டலின் பெயர்.

359. கொம்மை கொட்டல்கை குவித்துக் கொட்டல்.
கைகுவித்துக் கொட்டலின் பெயர்:—கொம்மை. (ச)

ஆர்த்துவாய் கொட்டலின் பெயர்.

360. ஆவலக் கொட்ட லார்த்துவாய் கொட்டல்.
ஆர்த்துவாய் கொட்டலின் பெயர்:—ஆவலக்கொட்டல். (ச)

குந்திநிற்றலின் பெயர்.

361. குந்திய காணிலை குஞ்சித்த லாகும்.
குந்திநிற்றலின் பெயர்:—குஞ்சித்தல். (ச)

கைகூப்பி மெய்கோட்டி நின்றலின் பெயர்.

362. குடந்தக் கைகூப்பி மெய்கோட்டி நின்றல்.
கைகூப்பி மெய்கோட்டி நின்றலின் பெயர்:—குடந்தம். (க)

கூத்தாடலின் பெயர்.

363. அகவ றுண்ட லாடுத னடித்த
லசைதல் பெயர்த லடித்தல்கூத் தாடல்.
கூத்தாடலின் பெயர்:—அகவல், தாண்டல், ஆடுதல், ஈடித்தல்,
அசைதல், பெயர்தல், அடித்தல். (எ)

இதுவுமது.

364. மாற லென்பதுக் கூற லாகும்.
மாற கூத்தாடலின் பெயர்:—மாறல். (ச) ஆ (அ)

தாளவொத்தீன் பெயர்.

365. சதியுஞ் சீருந் தாளவொத் தீன்பெயர்.
தாளவொத்தீன் பெயர்:—சதி, சீர். (உ)

நாடகமாவது.

366. அதினி னடிக்கு நடம்நா டகமாம்.
நாடகமாவது:—அத் தாளவொத்தீன் திறத்துக் கியைய ஈடிக்கும்
நடம் நாடகம்.

பதினென்றாவது

மண்டில வகை.

வில் தொடுத்து அம்பினை எய்வார்க்கு உரிய
நால்வகை நிலையின் பெயர்.

367. நவையறு பைசாச நிலையுமண் டிலமு
மாலீட நிலையும் பிரத்தியா லீடமு
மெனக்கொளு நிலையு மொருகால் வகையே.
வில் தொடுத்து அம்பினை எய்வார்க்குரிய நால்வகை நிலையின் பெ
யர்:—பைசாசம், மண்டிலம், ஆலீடம், பிரத்தியாலீடம். (ச)

அவற்றுள், பைசாச நிலையாவது.

368. ஒருகா னிலைநின் றொருகான் முடக்கும்
பரிசாய நிலையது பைசாச நிலையே.

அவற்றுள், பைசாச நிலையாவது:—ஒருகால் நிலையில் நின்று ஒருகால் முடக்கல் பைசாசநிலை.

மண்டில நிலையாவது.

369. இருகான் மண்டிலித் திடுதன்மண்டிலநிலை.

மண்டில நிலையாவது:—இருகாலும் பக்கல் வளைய மண்டிலித்தலே மண்டில நிலை.

ஆலீட நிலையாவது.

370. வலக்கான் மண்டிலித் திடக்கான் முந்தறி
லதற்பெயராலீட நிலைய தாகும்.

ஆலீட நிலையாவது:—வலக்கால் மண்டிலித்து இடக்கால் முந்தறலே ஆலீடநிலை.

பிரத்தியாலீட நிலையாவது.

371. வலக்கான் முந்தறி திடக்கான் மண்டிலித்
திடற்பெயர் பிரத்தியாலீட நிலையே.

பிரத்தியாலீட நிலையாவது:—வலக்கால் முந்தற்று இடக்கால் மண்டிலித்தலே பிரத்தியாலீட நிலை.

பண்ணிரண்டாவது

படை வகை.

போரின் பெயர்.

372. யுத்த மாகவர் தும்பை சமரங்
கணையஞ் செருசுங் கிராமம் மிகலெதீர்
ஞாட்புப் பூசலா யோதன மடலம
நிரண மலைதலா மின்னவை யோரே.

போரின் பெயர்:—யுத்தம். ஆகவும், தும்பை. சமரம், கணையம், செரு, சங்கிராமம், இசல், எதீர், ஞாட்பு, பூசல், ஆயோதனம், அடல், அமர், இரணம், மலைதல். (கக)

புற வகை.

வெண்பா.

373. வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கர்ந்தையாம்
வட்கார்மேற் செல்வது வஞ்சியா—முட்கா
ரெதீநுன்றல் காஞ்சி பெயில்காத்த னெச்சி
யதுவனைத்த லாகு முழிநொ—யிதிர்ப்

பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவேன் றதுவாகையாம்.

புறவகை:—வெட்சி - பகைவர் பசுக்கவர்தல், கார்தை - பகைவர்
கவர்த தன்னினா மீட்டல், வஞ்சி - பகை மேற்செல்லல்,
காஞ்சி - வரும் பகைவர்முன் நெதிரூன்றல், கொச்சி - தன்
னாண் காத்தல், உழிஞை - பகையாண் வளைத்தல், தும்பை -
பொருதல், வாகை - போர் வெல்லல். (அ)

புறப்புற வகை.

374. வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப்
போகிய முன்றும் புறப்புற மாகும்.

புறப்புற வகை:—வாகை, பாடாண், பொதுவியல். (க)

நால்வகைப் படையின் பெயர்.

375. கோலத் தேர்கரி குதிரை காலா
ணல்வகைப் படையி னும மாகும்.

நால்வகைப் படையின் பெயர்:—தேர், யானை, குதிரை, காலான். (ச)

தேரின் பெயர்.

376. குபவு வையக் கொடிஞ்சி சயந்தணர்
திகிரிபந் திரங்கவ ரியரியி ரதந்தேர்.

தேரின் பெயர்:—குபவு, வையம், கொடிஞ்சி, சயந்தணம், திகிரி, யந்தி
ரம், கவரி, அரி, இரதம். (ச)

இதுவுமது.

377. கூவிர மென்பது மோர்வழிக் கொளலை.

கூடி தேரின் பெயர்:—கூவிரம். (ச) கூ (க)

தேருருளின் பெயர்.

378. உருளிகா லாழி பரிதி யுந்தி
திகிரி சில்லி நேயிதே ருருளே.

தேர் உருளின் பெயர்:—உருளி, கால், ஆழி, பரிதி, உந்தி, திகிரி,
சில்லி, நேயி. (அ)

தேரின் அகத்திற் செழிகதிரின் பெயர்.

379. அகத்திற் செழிகதி ராரென லாகும்.

தேரின் அகத்திற் செழிகதிரின் பெயர்:—ஆர். (ச)

தேர்க் கொடிஞ்சியின் பெயர்.

380. கூவிரங் கொடிஞ்சி.

தேர்க் கொடிஞ்சியின் பெயர்:—கூவிரம்.

(ச)

தேர் மொட்டின் பெயர்.

381. கூம்புதேர் மொட்டே.

தேர் மொட்டின் பெயர்:—கூம்பு.

(ச)

தேர் முட்டியின் பெயர்.

382. பிரம்பு தேர்முட்டி யென்னப் பேசுவர்.

தேர் முட்டியின் பெயர்:—பிரம்பு.

(ச)

தேர் நடுவின் பெயர்.

383. நடுவட் டேர்ப்பெயர் நாப்பணுந் தட்டும்.

தேர் நடுவின் பெயர்:—நாப்பண், தட்டு.

(உ)

தேர்மரச் சுற்றின் பெயர்.

384. கிடுகென் கிளவி தேர்மரச் சுற்றே.

தேர்மரச் சுற்றின் பெயர்:—கிடுகு.

(ச)

தேர்ப்பலகைப் பாவின் பெயர்.

385. பாரே பலகைப் பாவென லாகும்.

தேர்ப்பலகைப் பாவின் பெயர்:—பார்.

(ச)

தேர்ப்பரப்பின் பெயர்.

386. பாரே தேரின் பரப்பு மாகும்.

தேர்ப் பரப்பின் பெயர்:—பார்.

(ச)

அச்சுருவாணியின் பெயர்.

387. அச்சே தேரி னச்சுரு வாணி.

அச்சுருவாணியின் பெயர்:—அச்சு.

(ச)

பரிபூண்ட தேரின் பெயர்.

388. பாண்டில்கஞ் சிகைவையம் பரிபூண்ட தேரே.

பரிபூண்ட தேரின் பெயர்:—பாண்டில், கஞ்சிகை, வையம்.

(ஈ)

பண்டியின் பெயர்.

389. சகட மொழுகை சாகாடு பண்டி.

பண்டியின் பெயர்:—சகடம், ஒழுகை, சாகாடு.

(உ)

பண்டி யுள்ளிருசின் பெயர்.

390. பண்டி யுள்ளிருசு கந்தெனப் பகர்வர்.
பண்டி உள்ளிருசின் பெயர்:—கந்த.

(4)

அரசவாவின் இலக்கணம்.

391. காலோர் நான்குந் தனிக்கையுங் கோசமும்
வாலுறுப்போ டேழு மாநிலந் தேய்வதும்
பாலுஞ் சங்கும் போலும் காலுகிர்
காலினுந் தன்றனிக் கையினு மெய்யினும்
வாலினு மருப்பினுங் கோறல்வல் லதுவா
யேழ்முழு முயர்ந்தொன் பான்முழு நீண்டு
பதின்மூன் றுமுழுந் சுற்றுடைத் தாகித்
தீயுமிழ் சிறுகண் ணுஞ் செம்புகரு முடைத்தாய்
முன்னபு யர்ந்து பின்னப் பணித்தாய்
தியானை யரசுவா வாசு மென்ப.

அரசவாவின் இலக்கணம்:—நான்கு காலும், துதிக்கையும், கோசமும், வாலும் ஆகிய ஏழுறுப்பு நிலத்திற் றேய்வதும், பாலையுஞ் சங்கையு மொத்த வெண்ணிறம் வாய்ந்த கால்நக முடையது மாய், காலினாலும், தனது துதிக்கையினாலும், சரிந்தாலும், வாலினாலும், கொம்பினாலும் கொல்ல வல்லதாய், ஏழு முழம் உயர்ந்தும், ஒன்பது முழம் நீண்டும், பதின்மூன்று முழம் சுற்றுடைத்தாய், சிறிய கண்ணையும், சிவந்த புள்ளிகளையு முடையதாய், முன்பு முற்கூறியவா றுயர்ந்து, பின்பு தாழ்ந்தது அரசவானை யென்று அறிவுடையோர் சொல்வர். [முன்ன, பின்ன ஒற் றண்பெடைகள்]

அரசர்க்குரிய பரியின் இலக்கணம்.

392. மாதர்தம் மணமென மிக்க மணத்தது
வாழை மடலென வளர்ந்த செவியது
நாலு தானு மெருத்து முகணும்
வெந்து முன்னும் வெண்மை யுடையதாய்
எண்பத் திருவிர லுயர முயர்ந்தது
பண்புடை யரசர்க் காவது பரியே.

அரசர்க்குரிய பரியின் இலக்கணம்:—பெண்களது மணம்போல மிக்க மணத்ததாய், வாழை மடலைப்போலச் செவியினையுடையதாய், நான்கு காலும், பிடரும், முகமும், முதுகும், முன்புதமும் வெண்ணிற முடையதாய், எண்பத்திரண்டு விரல் உயர்ந்த ருதிகை தத்தமக்கூரிய ருணங்களையுடைய அரசர்களுக் குரியது.

பரியின் கதிவகைப் பெயர்.

393. மல்ல கதியே வாகர கதியே
மபூர கதியே வல்லிய கதியே
மால்லிடைக் கதியென வருங்கதி கைக்குந்
தோலாப் புரவிக்குச் சொல்லிய கதியே.

பரியின் கதிவகைப் பெயர்:—மல்லகதி, வாகரகதி, மபூரகதி, வல்
லியகதி, விடைக்கதி. (க)

[வல்லியகதி - புலியைப்போலும் பாய்ச்சலுடைய கதி]

பதின்மூன்றாவது

காலாள் வகை.

பகைவர்மேற் செல்லல்.

394. ஊராண்மை யென்ப தோக்கிச் செல்லல்.
பகைவர்மேல் செல்லல்—ஊராண்மை. (க)

பகைவரிடத்தில் செய்யும் அரிய செயல்.

395. பேராண்மை யென்ப தரிய செயலே.
பகைவரிடத்தில் செய்யும் அரிய செயல்:—பேராண்மை. (க)

புறங் கொடுத்தோர்மேல் ஆயுதம் எறியாமை.

396. சாய்குநர் மேற்படை விடாமை தழிஞ்சி.
புறங் கொடுத்தோர்மேல் ஆயுதம் எறியாமை:—தழிஞ்சி. (க)

வெற்றிப் பூவின் பெயர்.

397. பூனை வெற்றிப் பூவா கும்மே.
வெற்றிப் பூவின் பெயர்:—பூனை. (க)

கொள்ளையின் பெயர்.

398. சூறையுங் கொண்டியுங் கொள்ளை யாகும்.
கொள்ளையின் பெயர்:—சூறை, கொண்டி. (உ)

வாரலின் பெயர்.

399. வாரல் கவரல் வெளவ லதுகொளல்.
வாரலின் பெயர்:—கவரல், வெளவல், கொளல். (ஊ)

படையின் பெயர்.

400. தானை பதாதி தண்டம் பதாகினி
வானி யநிகம் வாகினி தந்திரஞ்
சேனை பகுதி பாடி பலம்படை.

படையின் பெயர்:—தானை, பதாதி, தண்டம், பதாகினி, வானி,
அநிகம், வாகினி, தந்திரம், சேனை, பகுதி, பாடி, பலம். (கஉ)

இதுவுமது.

401. நிதானமுங் ககனமுந் தளமு நிகழ்த்தும்.

படை படையின் பெயர்:—நிதானம், ககனம், தளம். (ங) ஆ (கடு)

படை வகுப்பின் பெயர்.

402. ஒட்டும் யுகமு முண்டையு மணியு
மற்றிவை படையின் வகுப்பென லாகும்.

படை வகுப்பின் பெயர்:—ஒட்டு, யுகம், உண்டை, அணி. (ச)

படை உறுப்பின் பெயர்.

403. தூதியுங் கூழையு நெற்றியுங் கையு
மணியு மென்ப தப்படைக் குறுப்பே.

படை உறுப்பின் பெயர்:—தூசி, கூழை, நெற்றி, கை, அணி. (சு)

பேரணியின் பெயர்.

404. கூழை யென்பது பேரணி யாகும்.

பேரணியின் பெயர்:—கூழை. (க)

கொடிப்படையின் பெயர்.

405. தாரே முன்செல் கொடிப்படையாகும்.

கொடிப்படையின் பெயர்:—தார். (க)

கீழறுத்தலின் பெயர்.

406. அறைபோதல் கீழறுத்தல் படைமறுத்த லாகும்.

கீழறுத்தலின் பெயர்:—அறைபோதல், படைமறுத்தல். (உ)

பொரவழைத்தலின் பெயர்.

407. அறைகுவ லென்பது பொரவழைத்த லாகும்.

பொரவழைத்தலின் பெயர்:—அறைகுவல். (ஃ)

பதினான்காவது
தோற்கருவி வகை.

முழுவின் பெயர்.

408. முழவு குணிரே.
முழுவின் பெயர்:—குணிர். (க)

குடமுழாவின் பெயர்.

409. மண்கணை முழவங் குடமுழா வாகும்.
குடமுழாவின் பெயர்:—மண்கணை, முழவம். (உ)

படகத்தின் பெயர்.

410. பணவங் திண்டிம மானகம் படகம்.
படகத்தின் பெயர்:—பணவம், திண்டிமம், ஆனகம். (ஈ)

கடிப்பின் பெயர்.

411. குணிலே கடிப்பின் கூற்று கும்மே.
கடிப்பின் பெயர்:—குணில். (ச)

சிறுபறையின் பெயர்.

412. ஆகுளி சிறுபறை.
சிறுபறையின் பெயர்:—ஆகுளி. (க)

தியிலையின் பெயர்.

413. சல்லரி தியிலை.
தியிலையின் பெயர்:—சல்லரி. (க)

ஒருகட் பறையின் பெயர்.

414. ஒருகட் பறையே மொந்தை பென்ப.
ஒருகட் பறையின் பெயர்:—மொந்தை. (க)

நிசாளத்தின் பெயர்.

415. தண்ணுமை நிசாளம்.
நிசாளத்தின் பெயர்:—தண்ணுமை. (க)

ஒருபறை விகற்பத்தின் பெயர்.

416. ஒருபறை விகற்பந் தாழ்பிலி யாகும்.
ஒருபறை விகற்பத்தின் பெயர்:—பீலி. (க)

பன்றிப் பறையின் பெயர்.

417. பன்றிப் பறையே குடப்பறை யாகும்.
பன்றிப் பறையின் பெயர்:—குடப்பறை.

(ச)

கரடிப் பறையின் பெயர்.

418. கரடி நாமக் கட்டுரை தட்டை.
கரடிப் பறையின் பெயர்:—தட்டை.

(ச)

ஒருகட் பருவாய்ப்பறையின் பெயர்.

419. பதலை யொருகட் பருவாய்ப் பறையே,
ஒருகட் பருவாய்ப் பறையின் பெயர்:—பதலை.

(ச)

தூத்துபியின் பெயர்.

420. சகண்டை முரசு பணைய சகடந்
தூத்துபி யென்ப தூரியமு மாகும்.
தூத்துபியின் பெயர்:—சகண்டை, முரசு, பணை, சகடம், தூத்துபி,
தூரியம்.

(ச)

இதுவுமது.

421. பேரி தகணித மென்னவும் பேசுவர்.
பேரி தூத்துபியின் பெயர்:—பேரி, தகணிதம்.

(உ) ஆ (அ)

உவகைப் பறையின் பெயர்.

422. உவகைப் பறையே தூரிய மாகும்.
உவகைப் பறையின் பெயர்:—தூரியம்.

(ச)

உடுக்கையின் பெயர்.

423. துடியே யுடுக்கை.
உடுக்கையின் பெயர்:—துடி.

(ச)

பம்பைப்பறையின் பெயர்.

424. தடாரிபம் பைப்பறை.
பம்பைப் பறையின் பெயர்:—தடாரி.

(ச)

தம்பட்டத்தின் பெயர்.

425. முரசு தம்பட்ட முழவு மாகும்.
தம்பட்டத்தின் பெயர்:—முரசு, முழவு.

(உ)

தலைவிரி பறையின் பெயர்.

426. குறையுடற் தலைவிரி பறைகத் திரியே.
தலைவிரி பறையின் பெயர்:—கத்திரி.

(ச)

மரக்காற் பறையின் பெயர்.

427. மரக்காற் பறையே கோதை யாகும்.
மரக்கால் பறையின் பெயர்:—கோதை.

(ச)

பலவகைப் பறையின் பெயர்.

428. பணவந் திண்டிமந் தக்கை யிடக்கை
திமிலை கண்டிகை கண்டை குறடு
பணைசின் தூரம் பாண்டிகம் பீலி
காடிகை துடிகை கடுவை யுமை
சகடை கடுகு பல்வகைப் பறையே.

பலவகைப் பறையின் பெயர்:—பணவம், திண்டிமம், தக்கை, இடக்கை, திமிலை, கண்டிகை, கண்டை, குறடு, பணை, சித் தூரம், பாண்டிகம், பீலி, காடிகை, துடிகை, கடுவை, யுமை, சகடை, கடுகு.

(சௌ)

வாச்சியப் பொதுப்பெயர்.

429. தூரிய முழுவம் வைரங் கோடணை
முரசு பீலி முருடு தடாரி
யியம்பணை வாச்சியப் பொதுப்பெய ரென்ப.

வாச்சியப் பொதுப் பெயர்:—தூரியம், முழுவம், வைரம், கோடணை, முரசு, பீலி, முருடு, தடாரி, இயம், பணை.

(சௌ)

பதினேந்தாவது

குடை வகை.

குடையின் பெயர்.

430. கலிகை சத்திரம் பிச்சந் கலிப்புக்
குளிரா தபத்திரந் தொங்கல் குடைப்பெயர்.

குடையின் பெயர்:—கலிகை, சத்திரம், பிச்சம், கலிப்பு, ஆதபத் திரம், தொங்கல்.

(ச)

செங்குடையின் பெயர்.

431. செங்குடைமீ யையுஞ் சிந்தூரமு மாகும்.
செங்குடையின் பெயர்:—மீயை, சிந்தூரம்.

(ச)

பீலிக்குடையின் பெயர்.

432. தூங்கப் பீலிக் குடைசுழ லாகும்.
பீலிக் குடையின் பெயர்:—சுழல்.

(க)

பீலிக்குஞ்சக் குடையின் பெயர்.

433. தழையே தொக்கல் சமாலம் பிச்சங்
குளிரி பீலிக் குஞ்ச மாகும்.
பீலிக்குஞ்சக் குடையின் பெயர்:—தழை, தொக்கல், சமாலம், பிச்சங்,
குளிரி.

(க)

பதிரைவது

ஆயுத வகை.

வில்லின் பெயர்.

434. கோதண்டஞ்சிலை கொடுமரங் கார்முதஞ்
சாபந் துரோணந் தனுவில் லாகும்.
வில்லின் பெயர்:—கோதண்டம், சிலை, கொடுமரம், கார்முதம்,
சாபம், துரோணம், தனு.

(எ)

இதுவுமது.

435. தடிமுனி சிந்து வாரஞ் சராசனந்
தவவே வேணுச் சார்ங்கமு மாகும்.
வில்லின் பெயர்:—தடி, முனி, சிந்துவாரம், சராசனம், தவந்,
வேணு, சார்ங்கம்.

(எ) க (கச)

நாணின் பெயர்.

436. பூரி யாவம் பூட்டுத் தொடைவடம்
நாரி நரம்பு குணநா ணின்பெயர்.
நாணின் பெயர்:—பூரி, ஆவம், பூட்டு, தொடை, வடம், நாரி, நரம்பு,
குணம்.

(அ)

நாணின் ஒலியின் பெயர்.

437. நாணி னெலியே மருமராஞ்ச மாகும்.
நாணின் ஒலியின் பெயர்:—மருமராஞ்சம்.
[மருமராஞ்சம் = மாஞ்சம் எனவும் பாடம்]

(க)

அம்பின் பெயர்.

438. பகழி வாளி தோணி பாணங்
கதிராம் பல்லங் கணைகால் சரமொடு

வண்டு பத்திரன் சிலீமுகம் விசிக
மம்பின் பெயருடு வாகுறு முரித்தேத.

அம்பின் பெயர்:—பகழி, வாளி, தோணி, பாணம், கதிரம், பல்லம்,
கணை, கோல், சரம், வண்டு, பத்திரம், சிலீமுகம், விசிகம்,
உடு. (கச)

அம்புத் தலையின் பெயர்.

439. உடுவம் புத்தலை.

அம்புத் தலையின் பெயர்:—உடு.

(க)

மொட்டம்பின் பெயர்.

440. உதண்மொட் டம்பே.

மொட்டம்பின் பெயர்:—உதண்.

(க)

அம்புக் குப்பியின் பெயர்.

441. புழுகு குப்பி.

அம்புக் குப்பியின் பெயர்:—புழுகு.

(க)

அம்புக் கட்டின் பெயர்.

442. புதையம்புக் கட்டே.

அம்புக் கட்டின் பெயர்:—புதை.

(க)

அம்புக் குதையின் பெயர்.

443. பகழி புங்க மம்புக் குதையே.

அம்புக் குதையின் பெயர்:—பகழி, புங்கம்.

(உ)

அம்புத்திரள் கட்டுங் கயிற்றின் பெயர்.

444. பகழித் திரளின் பெயர்பற் றுக்கை.

அம்புத்திரள் கட்டுங் கயிற்றின் பெயர்:—பற் றுக்கை.

(க)

அம்பறத் தூணியின் பெயர்.

445. தூணி புட்டி லம்பறத் தூணி.

அம்பறத் தூணியின் பெயர்:—தூணி, புட்டில்.

(உ)

இதுவுமது.

446. ஆவமு மாவ நாழிகையு மாசும்.

சுடி அம்பறத் தூணியின் பெயர்:—ஆவம், ஆவநாழிகை.(உ)ஆ (ச)

குதையின் பெயர்.

447. குலைபை கில்லி விருதலைக் குதையே.
குதையின் பெயர்:—குலை. (க)

அம்பின் இறகின் பெயர்.

448. அம்பி னிறகு உடுவன் றுகும்.
அம்பின் இறகின் பெயர்:—உடு. (க)

பிண்டிபாலத்தின் பெயர்.

449. பீலித்தண் டெடுகம் பிண்டி பாலம்.
பிண்டிபாலத்தின் பெயர்:—பீலித்தண்டு, எடுகம். (உ)

நாராசத்தின் பெயர்.

450. சலாகை நாராசம்.
நாராசத்தின் பெயர்:—சலாகை. (க)

இருப்பு முள்ளின் பெயர்.

451. தாறிருப்பு முள்ளே.
இருப்பு முள்ளின் பெயர்:—தாறு. (க)

கழு முள்ளின் பெயர்.

452. கழுக்கடை கழுமுட் கட்டுரை யாகார்-
கழு முள்ளின் பெயர்:—கழுக்கடை. (க)

வாளின் பெயர்.

453. நவிரே திகாட்டங் கடுத்தலை நாந்தகம்
வசியே கட்கம் வஞ்சம் வாளே.

வாளின் பெயர்:—சவீர், ஏதி, நாட்டம், கடுத்தலை, நாந்தகம், வசி,
கட்கம், வஞ்சம். (அ)

இதுவுமது.

454. மட்டர யுகந்தூ வத்தியு மாகும்.

மேடி வாளின் பெயர்:—மட்டாயுதம், தூவத்தி. (உ) ஁ (க)

கூன் வாளின் பெயர்.

455. கோணங் கூன்வாள்.

கூன் வாளின் பெயர்:—கோணம். (க)

சிறுவாளின் பெயர்.

456. முசுண்டி சிறுவாள்.
சிறுவாளின் பெயர்:—முசுண்டி. (க)

கோவாளின் பெயர்.

457. குயமும் புள்ளமுந் கோவொ ளாகும்.
கோவாளின் பெயர்:—குயம், புள்ளம். (உ)

அரிவாளின் பெயர்.

458. அரிகதீர்க் கத்திக்கு மப்பெய ராகும்.
அரிவாளின் பெயர்:—மேற்கூறிய பெயர்கள் அரிவாட்டுமாகும். ()

சுழல் படையின் பெயர்.

459. சுழல்படை வட்டம் பாரா வளையம்.
சுழல் படையின் பெயர்:—வட்டம், பாராவளையம்.
[சுழல் படை - வளைதடி] (உ)

ஈர்வாளின் பெயர்.

460. வேதினங் கரபத் திரமு மீர்வாள்.
ஈர்வாளின் பெயர்:—வேதினம், கரபத்திரம். (உ)

உடைவாளின் பெயர்.

461. சுரிகை பத்திரங் குறும்பிடி யுடைவாள்.
உடைவாளின் பெயர்:—சுரிகை, பத்திரம், குறும்பிடி. (உ)

கைவாளின் பெயர்.

462. கண்ட மென்பது கைவா ளாகும்.
கைவாளின் பெயர்:—கண்டம் (க)

கணையத்தின் பெயர்.

463. எழுவும் பரிகமுந் கணைய மென்ப.
கணையத்தின் பெயர்:—எழு, பரிகம். (உ)

சூலத்தின் பெயர்.

464. காள நல்வசி சூலங் கழுமுண்
முவிலை வேலே முத்தலைக் கழுவினல்.
சூலத்தின் பெயர்:—காளம், நல்வசி, கழுமுண், முவிலைவேல், முத்
தலைவேல், கழு. (க)

பூங்கருவியின் பெயர்.

465. சன்னகம் பூங்கருவி யாகச் சாற்றும்.
பூங்கருவியின் பெயர்:—சன்னகம்.

(ச)

மழுவின் பெயர்.

466. பாசு கணிச்சி நவியமு மழுவே.
மழுவின் பெயர்:—பாசு, கணிச்சி, நவியம்.

(கூ)

இதுவுமது.

467. பாலத் தண்ணமு மழுப்படை யாகும்.
ஹை மழுவின் பெயர்:—பாலம், தண்ணம்.

(உ) ஆ (இ)

இலை மூக்கரி கத்தியின் பெயர்.

468. குளிரிலை மூக்கரி கத்தி யாகும்
கணிச்சியு மதன்பாற் கருதப் படுமே.
இலை மூக்கரி கத்தியின் பெயர்:—குளிர், கணிச்சி.

(உ)

கோடாலியின் பெயர்.

469. குடாரமு நவியமும் கோடாலி யாகும்.
கோடாலியின் பெயர்:—குடாரம், நவியம்.

(உ)

தோட்டியின் பெயர்.

470. சாணங் கணிச்சி யங்குசந் தோட்டி.
தோட்டியின் பெயர்:—சாணம், கணிச்சி, அங்குசம்.

(உ)

இதுவுமது.

471. கோண மென்றுங் கூறப் படுமே.
ஹை தோட்டியின் பெயர்:—கோணம்.

(க) ஆ (ச)

வேலின் பெயர்.

472. உடம்பிடி யெஃக மயிலே சத்தி
விட்டே றாண ஞாங்கரும் வேலே.
வேலின் பெயர்:—உடம்பிடி, எஃகம், அயில், சத்தி, விட்டேறு,
அாணம், ஞாங்கர்.

(எ)

வச்சிராயுதத்தின் பெயர்.

473. வயிசப் படையே சம்பங் குவிசம்
அசனி வச்சிரப் படையா கும்மே.
வச்சிராயுதத்தின் பெயர்:—வயிரப்படை, சம்பம், குவிசம், அசனி.

(ச)

இதுவுமது.

474. சதகோடி யென்பதஞ் சாற்றப் பெறுமே.
ஷெ வச்சிராயுத்தின் பெயர்:—சதகோடி. (ச) ஆ (இ)

தண்டாயுத்தின் பெயர்.

475. தடியும் கதையும் சீருந் தண்டெனல்.
தண்டாயுத்தின் பெயர்:—தடி, கதை, சீர். (ஈ)

இதுவுமது.

476. வயிரமு முளையு மெறுமுமற் றதுவே.
ஷெ தண்டாயுத்தின் பெயர்:—வயிரம், முளை, எறுழ். (ஈ) ஆ (சு)

கிளிகடி கருவியின் பெயர்.

477. தழலுந் தட்டையுந் கிளிகடி கருவி.
கிளிகடி கருவியின் பெயர்:—தழல், தட்டை. (உ)

குறுந் தடியின் பெயர்.

478. குணிலே குறுந்தடி.
குறுந் தடியின் பெயர்:—குணில். (ச)

ஈட்டியின் பெயர்.

479. இட்டி யீட்டி.
ஈட்டியின் பெயர்:—இட்டி. (ச)

கவணின் பெயர்.

480. கவணை யொடிசில் குணில்குளிர் கவணை.
கவணின் பெயர்:—கவணை, ஓடிசில், குணில், குளிர். (ச)

சிறு சவளத்தின் பெயர்.

481. குந்தஞ்சிறு சவளம்.
சிறு சவளத்தின் பெயர்:—குந்தம். (ச)

பெருஞ் சவளத்தின் பெயர்.

482. குந்தந் தோமரம் பீலிபெருஞ் சவளம்.
பெருஞ் சவளத்தின் பெயர்:—குந்தம், தோமரம், பீலி. (ஈ)

சக்கரத்தின் பெயர்.

483. திகிரி நேமி யாழியெஃ கம்வளை
பரிதியொளி வட்டஞ் சதரிசனஞ் சக்கரம்.

சக்கரத்தின் பெயர்:—திகிரி, நேமி, ஆழி, எஃகம், உளை, பரிதி, ஒளி
வட்டம், சுதரிசனம். (அ)

கைக்கட்டியின் பெயர்.

484. கோதை கைக்கட்டி கைப்புடையுங் கூறும்.
கைக்கட்டியின் பெயர்:—கோதை, கைப்புடை. (உ)

கைவிடு படையின் பெயர்.

485. அத்திரம் விடுபடை.
கைவிடு படையின் பெயர்:—அத்திரம். (க)

கைவிடாப் படையின் பெயர்.

486. சத்திரம் விடாப்படை.
கைவிடாப் படையின் பெயர்:—சத்திரம். (க)

சுவரகழ் கருவியின் பெயர்.

487. கன்னஞ் சுவரகழ் கருவியாகும்.
சுவரகழ் கருவியின் பெயர்:—கன்னம். (க)

தற்கைக்கும், உளிக்கும் பெயர்.

488. தற்கை கணிச்சி யுளிக்கு மதுவே.
தற்கையின் பெயர்:—கணிச்சி; உளியின் பெயர்:—கணிச்சி. (க)

கைவேலின் பெயர்.

489. கைவேல் விகற்பங் கப்பணந் தோமரம்.
கைவேலின் பெயர்:—கப்பணம், தோமரம். (உ)

கயிற்றின் பெயர்.

490. பாசங் கச்சை நாண்வடம் பழுதை
தாம மிச்சுத் தாம்பு கயிறே.
கயிற்றின் பெயர்:—பாசம், கச்சை, நாண், வடம், பழுதை, தாமம்,
இாச்சு, தாம்பு. (அ)

தாமணியின் பெயர்.

491. தாமணி கண்ணி தாம்பு மாகும்.
தாமணியின் பெயர்:—கண்ணி, தாம்பு. (உ)

வலைக் கயிற்றின் பெயர்.

492. சால மென்பது கயிற்று வலையே.
வலைக் கயிற்றின் பெயர்:—சாலம். (க)

அஞ்சனம் எழுதும் கருவியின் பெயர்.

493. கோலே யஞ்சன யெழுதும் கருவி.
அஞ்சனம் எழுதும் கருவியின் பெயர்:—கோல். (க)

எழுதும் கருவியின் பெயர்.

494. கண்டமூசி யாணி யெழுதும் கருவி.
எழுதும் கருவியின் பெயர்:—கண்டம், ஊசி, ஆணி. (க)

ஊசியின் பெயர்.

495. சூசி யூசியென்ப.
ஊசியின் பெயர்:—சூசி. (க)

ஊசித் தொனையின் பெயர்.

496. பாசமு சித்தொனே துன்னமும் பகரும்.
ஊசித் தொனையின் பெயர்:—பாசம், துன்னம். (உ)

நுனியின் பெயர்.

497. நுதியு நுனையு நுனியா கும்மே.
நுனியின் பெயர்:—நுதி, நுனே. (உ)

முசுண்டியின் பெயர்.

498. தானை படையே முற்கர முசுண்டி.
முசுண்டியின் பெயர்:—தானை, படை, முற்கரம்.
[முசுண்டி = சம்மட்டி வடிவினதேர் ஆயுதம்] (க)

இருப்புலக்கையின் பெயர்.

499. முசலமிருப் புலக்கை.
இருப்பு உலக்கையின் பெயர்:—முசலம். (க)

சங்கிலியின் பெயர்.

500. துவக்குத் தொடர்சங் கிலியே யிடங்கணி.
சங்கிலியின் பெயர்:—துவக்கு, தொடர், இடங்கணி. (க)

பற்றிரும்பின் பெயர்.

501. கற்பொறி யள்வலி பற்றிரும் பாகும்.
பற்றிரும்பின் பெயர்:—கற்பொறி, அள், வலி. (க)

கூர்மையின் பெயர்.

502. வயிரமும் வள்ளும் வசியும் வையு
மயிலு நிசிதமு மள்ளும் பூவு
மாருங் கூர்மையி னபிதா னம்மே.

கூர்மையின் பெயர்:—வயிரம், வள், வசி, வை, அயில், நிசிதம்,
அன், கு, ஆர். (க)

ஆயுதப் பொதுப்பெயர்.

503. தாளை படையே படைக்கலங் கருவி
யெஃகவை யாயுதம் வேலு மியம்புவர்.

ஆயுதப் பொதுப்பெயர்:—தாளை, படை, படைக்கலம், கருவி, எஃகு,
வேல். (சு)

இதுவுமது.

504. துப்பு மேதியுஞ் சுதன்மமு மாரும்.

ஐடி ஆயுதப் பொதுப்பெயர்:—துப்பு, ஏதி, சுதன்மம். (ங) ஆ (சு)

படையுறையின் பெயர்.

505. தடறுங் கருவிப் புட்டிலு முறையெனல்.

படை உறையின் பெயர்:—தடறு, கருவிப்புட்டில். (உ) ஆ (சு)

பதினேழாவது

செயற்கை வகை.

கவசத்தின் பெயர்.

506. ஆசு தசனம் சடாரி யரணம்
பாசங் கண்டம் பருமங் கச்சை
சாலிகை மாடிகை கந்தளம் பார
மேழகங் கசையே மெய்ப்புகு கருவி
கவசப் பெயரே சடாரியுஞ் சொல்லும்.

கவசத்தின் பெயர்:—ஆசு, தசனம், சடாரி, அரணம், பாசம், கண்
டம், பருமம், கச்சை, சாலிகை, மாடிகை, கந்தளம், பாரம், மேழ
கம், கசை, மெய்ப்புகுகருவி, சடாரி. (கசு)

இதுவுமது.

507. அந்தளமு மபரமுஞ் சுரிகையுஞ் சொல்லும்.

ஐடி கவசத்தின் பெயர்:—அந்தளம், அபரம், சுரிகை. (ங) ஆ (கசு)

கேடகத்தின் பெயர்.

508. கேடயம் வட்டந் தட்டி கடகம்
வேதிகை கிடுகு பலகை கேடகம்.

கேடகத்தின் பெயர்:—கேடயம், வட்டம், தட்டி, கடகம், வேதிகை,
கிடுகு, பலகை. (எ)

மாவட்டணத்தின் பெயர்.

509. தட்டியம் பலகை தட்டுமா வட்டணம்.
மாவட்டணத்தின் பெயர்:—தட்டியம், பலகை, தட்டு. (உ)
[மாவட்டணம் - ஓடுமீம் பரிசை]

தோற்பலகையின் பெயர்.

510. தோற்பார் தட்டுத் தோற்பலகை தோலுமாம்.
தோற்பலகையின் பெயர்:—தோற்பரம், தட்டு, தோல். (உ)

யானைப் புரசைக் கயற்றின் பெயர்.

511. தூசு கவடு புரசைக் கயிறெனல்.
யானைப் புரசைக் கயற்றின் பெயர்:—தூசு, கவடு. (உ)

யானை முகபடாத்தின் பெயர்.

512. சூழி படமே வேழ முகபடாம்.
யானை முகபடாத்தின் பெயர்:—சூழி, படம். (உ)

இதுவுமது.

513. மலையின் மந்தன மென் றுஞ் சொல்லும்.
யானை முகபடாத்தின் பெயர்:—மந்தனம். (க) ஆ (ஈ)

யானை கட்டும் தறியின் பெயர்.

514. ஆளானம் வெளிவே யானை யணைதறி.
யானை கட்டும் தறியின் பெயர்:—ஆளானம், வெளில். (உ)

யானைக் கச்சையின் பெயர்.

515. கரியின் கச்சை கண்ட மாகும்.
யானைக் கச்சையின் பெயர்:—கண்டம். (க)

யானை மேற்றவிசின் பெயர்.

516. இலகடம் பலகாரந் தவிசென லாகும்.
யானை மேற்றவிசின் பெயர்:—இலகடம், பலகாரம். (உ)

இதுவுமது.

517. மணையும் பலகையு மப்பெயர் கூறும்.
 ஷெ யானே மேற்றவியின் பெயர்:—மணை, பலகை. (உ) ஊ (ச)

குதிரைக் கலணையின் பெயர்.

518. பருமமும் பண்ணும் படையும் பல் லணமும்
 பரமு மென்றிவை பரிமாக் கலணை.
 குதிரைக் கலணையின் பெயர்:—பருமம், பண், படை, பல்லணம்,
 பாம். (டு)

இதுவுமது.

519. சூழியும் பரிமாக் கலணை யாகும்.
 ஷெ குதிரைக் கலணையின் பெயர்:—சூழி. (க) ஊ (ச)

குதிரை அங்கவடியின் பெயர்.

520. கச்சமும் படியு மங்கவடி யென்ப.
 குதிரை அங்கவடியின் பெயர்:—கச்சம், படி. (உ)

குதிரைச் சம்மட்டியின் பெயர்.

521. மத்திகை கோலே மற்றிவை சம்மட்டி.
 குதிரைச் சம்மட்டியின் பெயர்:—மத்திகை, கோல். (உ)

குதிரைக் கயிற்றின் பெயர்.

522. வற்கம்வாய் வட்டங் குசைக்கயி றென்ப.
 குதிரைக் கயிற்றின் பெயர்:—வற்கம், வாய்வட்டம், குசை. (ஊ)

குதிரைக் கடிவாளத்தின் பெயர்.

523. கலியமு மூட்டுங் கிராமுங் கலினமுங்
 கறுமு மென்றிவை கடிவா ளப்பெயர்.
 குதிரைக் கடிவாளத்தின் பெயர்:—கலியம், மூட்டு, கிராம், கலி
 னம், கறுழ். (டு)

கடிவாளப் பூணின் பெயர்.

524. மற்றதற் கணியும் விருளையென லாகும்.
 கடிவாளப் பூணின் பெயர்:—விருளை. (க)

கலப்பையின் பெயர்.

525. படையலந் தொடுப்புப் படையல னூஞ்சி
 விலாங்கலி யால முழுபடை கலப்பை.

கலப்பையின் பெயர்:—படை, அலம், தொடுப்பு; படைவாள், நாஞ்சில், இலாங்கலி, ஆலம், உழுபடை. (அ)

இதுவுமது.

526. கலனை யென்பதுங் கலப்பைப் பேரே.

ஹே கலப்பையின் பெயர்:—கலனை. (க) ஆ (க)

மேழியின் பெயர்.

537. கொடுதக மேழிக் கூற்றூ கும்மே.

மேழியின் பெயர்:—கொடுதகம். (க)

குறந்தறியின் பெயர்.

528. போதிகை குறந்தறி.

குறந்தறியின் பெயர்:—போதிகை. (க)

வேள்வித்தறியின் பெயர்.

529. யூபம்வேள் வித்தறி.

வேள்வித் தறியின் பெயர்:—யூபம். (க)

நூணின் பெயர்.

530. தாணுவுங் காலுங் கம்பமுந் தம்பமு

மாளான மதலை பெழுவெளி லேதறி

நூணென் றுரைப்பர் கந்துஞ் சொல்லும்.

நூணின் பெயர்:—தாணு, கால், கம்பம், தம்பம், ஆனானம், மதலை, எழு, வெளில், தறி, கந்து. (க0)

தொழுவின் பெயர்.

531. தொழுவின் பெயரே தோழ மாகும்.

தொழுவின் பெயர்:—தோழம். (க)

யானைத் தோட்டியின் பெயர்.

532. யானையின் குடாரி யங்குசந் தோட்டி

கோண மியானை வணக்கியுங் கூறும்.

யானைத் தோட்டியின் பெயர்:—குடாரி, அங்குசம், தோட்டி, கோணம், யானை வணக்கி. (க)

அடை குறட்டின் பெயர்.

533. அடைகுறட் டின்பெயர் பட்டடை யாகும்.

அடை குறட்டின் பெயர்:—பட்டடை. (க)

பெருங் குறட்டின் பெயர்.

534. கூறின் முருடு பெருங்குற டென்ப.
பெருங் குறட்டின் பெயர்:—முருடு.

(ச)

சம்மட்டியின் பெயர்.

535. கொட்டுஞ்சம் மட்டி கூட மென்ப.
சம்மட்டியின் பெயர்:—கூடம்.

(ச)

சட்டுக்கோலின் பெயர்.

536. சட்டுக்கோ லாணி.
சட்டுக்கோலின் பெயர்:—ஆணி.

(ச)

கொழுவின் பெயர்.

537. கோல்கொழு வென்ப.
கொழுவின் பெயர்:—கோல்.

(ச)

ஒண்டியின் பெயர்.

538. ஊற்றாணி யொண்டி.
ஒண்டியின் பெயர்:—ஊற்றாணி.

(ச)

பாரைக்கோலின் பெயர்.

539. மீன்குத்தி பாரைக்கோல்.
பாரைக்கோலின் பெயர்:—மீன்குத்தி.

(ச)

பதினெட்டாவது

அக்குரோணி வகை.

பதாதி என்பது.

540. ஒருபெருங் களிற்று மொருபெருங் தேரும்
புளி மூன்றும் படைஞ ரைவரும்
பதாதி யென்று பகரப் படுமே.
பதாதி என்பது:—ஓர் யானையும், ஓர் தேரும், மூன்று பரியும்,
ஐந்து காலானும் கொண்டது.

சேனாமுகம் என்பது.

541. பதாதி மும்மடி சேனாமுகமே.
சேனாமுகம் என்பது:—பதாதி மூன்று பங்கு கொண்டது.

குமுதம் என்பது.

542. சேனாமுக மும்மடி தானுங் குமுதம்.
குமுதம் என்பது:—சேனாமுகம் மூன்று பங்கு கொண்டது.

கணகம் என்பது.

543. குமுத மும்மடி கொண்டது கணகம்.
கணகம் என்பது:—குமுதம் மூன்று பங்கு கொண்டது.

வாகினி என்பது.

544. கணக மும்மடி கொண்டது வாகினி.
வாகினி என்பது:—கணகம் மூன்று பங்கு கொண்டது.

பிரளயம் என்பது.

545. வாகினி மும்மடி யாகும் பிரளயம்.
பிரளயம் என்பது:—வாகினி மூன்று பங்கு கொண்டது.

சமுத்திரம் என்பது.

546. பிரளய மும்மடி கொண்டது சமுத்திரம்.
சமுத்திரம் என்பது:—பிரளயம் மூன்று பங்கு கொண்டது சமுத்திரம்.

சங்கம் என்பது.

547. சமுத்திர மும்மடி கொண்டது சங்கம்.
சங்கம் என்பது:—சமுத்திரம் மூன்று பங்கு கொண்டது.

அநீகம் என்பது.

548. சங்க மும்மடி கொண்ட தநீகம்.
அநீகம் என்பது:—சங்கம் மூன்று பங்கு கொண்டது.

அக்குரோணி என்பது.

549. அநீக மும்மடி யக்குரோணி யாகும்.
அக்குரோணி என்பது:—அநீகம் மூன்று பங்கு கொண்டது.

பத்தொன்பதாவது

வெள்ள வகை.

அக்குரோணி எட்டுப் பங்கு கொண்டது.

550. முந்தையெண் மடங்கு கொண்டதொன் றேகம்.
அக்குரோணி எட்டுப் பங்கு கொண்டது:—ஏகம்.

ஏகம் எட்டுப் பங்கு கொண்டது.

551. ஏகமெண் மடங்கு கொண்டது கோடி.
ஏகம் எட்டுப் பங்கு கொண்டது:—கோடி.

கோடி எட்டுப் பங்கு கொண்டது.

552. கோடியெண் மடங்கு கொண்டது சங்கம்.
கோடி எட்டுப் பங்கு கொண்டது:—சங்கம்.

சங்கம் எட்டுப் பங்கு கொண்டது.

553. சங்கமெண் மடங்கு கொண்டது விர்தம்.
சங்கம் எட்டுப் பங்கு கொண்டது:—விர்தம்.

விர்தம் எட்டுப் பங்கு கொண்டது.

554. விர்தமெண் மடங்கு கொண்டது குமுதம்.
விர்தம் எட்டுப் பங்கு கொண்டது:—குமுதம்.

குமுதம் எட்டுப் பங்கு கொண்டது.

555. குமுதமெண் மடங்கு கொண்டது பதுமம்.
குமுதம் எட்டுப் பங்கு கொண்டது:—பதுமம்.

பதுமம் எட்டுப் பங்கு கொண்டது.

556. பதுமமெண் மடங்கு கொண்டது நாடு.
பதுமம் எட்டுப் பங்கு கொண்டது:—நாடு.

நாடு எட்டுப் பங்கு கொண்டது.

557. நாடெண் மடங்கு கொண்டது சமுத்திரம்.
நாடு எட்டுப் பங்கு கொண்டது:—சமுத்திரம்.

சமுத்திரம் எட்டுப் பங்கு கொண்டது.

558. சமுத்திரமெண் மடங்கு கொண்டது வெள்ளம்.
சமுத்திரம் எட்டுப் பங்கு கொண்டது:—வெள்ளம்.

இருபதாவது

இல்லணி வகை.

கரும பூமியின் இயல்.

559. உழவு தொழிலை வரைவு வாணிகம்
விச்சை சிற்பமென் றித்திறத் தறுதொழிற்
கற்பனை யுடையது கரும பூமி.

கரும பூமியின் இயல்:—உழவு, தொழில், வரைவு, வாணிகம், விச்சை, சிற்பம் என அறுவகைப்படும் தொழிற் பாகுபாட்டினை யுடையது கருமபூமியின் இயல்.

போக பூமியின் இயல்.

560. பதினா றுட்டைக் குமரனுஞ் சிறந்த
பன்னீ ராட்டைக் குமரியு மாகி
யொத்த மரபினு மொத்த வன்பினுங்
கற்பக நன்மா நற்பய னுதவ
வாகிய செய்தவத் தளவு மவ்வுழிப்
போக நுகர்வது போக பூமி.

போக பூமியின் இயல்:—பதினாறு வயதுடைய குமரனும், பன்னீராண்டு வயதுடைய குமரியுமாய், தம்முனொத்த மரபும், தம்முனொத்த அன்பு முடையவராகிய தலைவனும், தலைவியும் கற்பகம்போலச் செல்வம் வந்த வாய்ப்பத் தாம் செய்த தவங்களும் அப்பூமியில் இன்ப நுகர்வது போகபூமியின் இயல்.

போகபூமி - ஆசிரியரி வஞ்சம், நல்லரி வஞ்சம், ஏமத வஞ்சம், ஏமவஞ்சம், தேவ குருவம், உத்தர குருவம் என அறுவகைப்படும். இது கருமபூமியில் ஆதலால் பின்னர்க் கூறினார்.

ஆசிரியர் கூற்று.

561. அந்தண ரருமறை மன்ற லெட்டினுட்
பிரமந் தெய்வம் பிரசா பத்திய
மாரிடந் கார்த்தருவ மாசுர மிராக்கதம்
பைசாச மென்ன வெண்வகைப் பபேஉம்
வதவை வகையின் மணமொன் றுயினர்
வாழ்க்கை யென்னு மில்லற நன்னேறிக்
கேற்பவை நாமத் தெஞ்சிய கூறுவன்.

ஆசிரியர் கூற்று:—அந்தணர்க்குரிய வேதத்திற் கூறிய பிரம முதலிய எட்டுவகைப்பட்ட கல்யாணத்தில் ஒருவகை மண் முடைய வராய், அவர்கள் வாழும் இவ்வாழ்க்கைக் குரிய பொருள்களுள் முன்பு சொல்லா தொழிந்தவைகளை இங்குக் கூறுவேன்.

கட்டிலின் பெயர்.

562. கட்டில்பா ரிமஞ்சம் பரியங்கம் பாண்டில்.
கட்டிலின் பெயர்:—பாரி, மஞ்சம், பரியங்கம், பாண்டில். (ச)

விசியின் பெயர்.

563. கட்டிலின் விசியே யரியெனக் கழறும்.
விசியின் பெயர்:—அரி. (க)

பீடத்தின் பெயர்.

564. பீடிகை தவிச விட்டாம் பீடம்.
பீடத்தின் பெயர்:—பீடிகை, தவிச, விட்டாம். (௩)

சிங்காதனத்தின் பெயர்.

565. பத்திரா தனம்சிங் காதன மென்ப.
சிங்காதனத்தின் பெயர்:—பத்திராதனம். (௪)

உரலின் பெயர்.

566. கறையு முலாகலமுந் திட்டையு முரலே.
உரலின் பெயர்:—கறை, உலாகலம், திட்டை. (௩)

உலக்கையின் பெயர்.

567. முசலமுந் தடியு முரோங்கலு முலக்கை.
உலக்கையின் பெயர்:—முசலம், தடி, உரோங்கல். (௩)

உறியின் பெயர்.

568. சிமிலி தூக்குச் சிக்கஞ் சிதருறி.
உறியின் பெயர்:—சிமிலி, தூக்கு, சிக்கம், சிதர். (௪)

ஊஞ்சலின் பெயர்.

569. ஊஞ்ச லுஞ்ச றாரியு மாகும்.
ஊஞ்சலின் பெயர்:—ஊசல், தூரி. (௨)

ஏணியின் பெயர்.

570. இறைவையுங் கடவையு மேணி யாகும்.
ஏணியின் பெயர்:—இறைவை, கடவை. (௨)

கண்ணேணியின் பெயர்.

571. கண்ணே ணிப்பெயர் மால்பென் றாகும்.
கண்ணேணியின் பெயர்:—மால்பு. (௪)

அளவையின் பெயர்.

572. கச்சமுங் கடனு மளவை யாகும்.
அளவையின் பெயர்:—கச்சம், கடன். (௨)

மரக்காலின் பெயர்.

573. அம்பணர் தூம்புகா லாகலு முரித்தே.
மரக்காலின் பெயர்:—அம்பணம், தூம்பு, கால். (௩)

துக்குக்கோலின் பெயர்.

574. நிறையே கட்டளை வாணிக நிறுப்பான்
துலையே கோலொடு தூக்குக் கோலே.
தூக்குக்கோலின் பெயர்:—நிறை, கட்டளை, வாணிகன், நிறுப்பான்,
துலை, கோல். (ச)

கொத்தளிப்பாயின் பெயர்.

575. ஆரைகொத் தளிப்பாய்.
கொத்தளிப் பாயின் பெயர்:—ஆரை. (ச)

புற்பாயின் பெயர்.

576. சாப்பை புற்பாய்.
புற் பாயின் பெயர்:—சாப்பை. (ச)

பிரப்பம்பாயின் பெயர்.

577. சாதி பிரப்பம்பாய்.
பிரப்பம் பாயின் பெயர்:—சாதி. (ச)

தோற்பாயின் பெயர்.

578. சருமந் தோற்பாய்.
தோற் பாயின் பெயர்:—சருமம். (ச)

தடுக்கின் பெயர்.

579. தவிசு தடுக்கே.
தடுக்கின் பெயர்:—தவிசு. (ச)

குழாயின் பெயர்.

580. தண்டு குழாயே.
குழாயின் பெயர்:—தண்டு. (ச)

பூந்தட்டின் பெயர்.

581. பீடிகை படலிகை கோடிகம் பூந்தட்டு.
பூந்தட்டின் பெயர்:—பீடிகை, படலிகை, கோடிகம். (ஊ)

விளக்குத் தண்டின் பெயர்.

582. கொளசிக மல்லிகை கம்ப மத்திகை
சுடர்நிலைத் தண்டெனத் தீபமு மதற்கே.

விளக்குத் தண்டின் பெயர்:—கௌசிகம், மல்லிகை, கம்பம், மத்தி
கை, தீபம். (க)

முறத்தின் பெயர்.

583. சின்னத் தட்டுச் சேட்டைமுச் சின்முறம்.
முறத்தின் பெயர்:—சின்னம், தட்டு, சேட்டை, முச்சில். (ச)
[முச்சில்-முற்றில் எனவும் பாடம்]

சளகின் பெயர்.

584. சூர்ப்பஞ் சளகே.
சளகின் பெயர்:—சூர்ப்பம். (க)

புட்டிலின் பெயர்.

585. இறைவை புட்டில்.
புட்டிலின் பெயர்:—இறைவை. (க)

கூடையின் பெயர்.

586. வட்டிகை கூடை.
கூடையின் பெயர்:—வட்டிகை. (க)

துடைப்பத்தின் பெயர்.

587. துடைப்பஞ் சோதனி மாறலகு வாருகோல்.
துடைப்பத்தின் பெயர்:—சோதனி, மாறு, அலகு, வாருகோல். (ச)

நாழியின் பெயர்.

588. வட்டி குஞ்சம் படிநாழி யாகும்.
நாழியின் பெயர்:—வட்டி, குஞ்சம், படி. (க)

தயிர்கடை தறியின் பெயர்.

589 தயிர்கடை தறிவெளில்.
தயிர்கடை தறியின் பெயர்:—வெளில். (க)

தயிர்க் கோலின் பெயர்.

590. தயிர்க்கோன் மத்தாம்.
தயிர்க் கோலின் பெயர்:—மத்தம். (க)

காராம்பியின் பெயர்.

591. காராம்பி யம்பி.
காராம்பியின் பெயர்:—யம்பி. (க)

நீர்ப்பத்தலின் பெயர்.

592. பத்த லம்பணம்.

நீர்ப்பத்தலின் பெயர்:—அம்பணம்.

(க)

கரண்டியின் பெயர்.

593. கரண்டங் கரண்டி.

கரண்டியின் பெயர்:—கரண்டம்.

(க)

அம்மியின் பெயர்.

594. அரைசிலை யம்மி யாகலு முரித்தே.

அம்மியின் பெயர்:—அரைசிலை.

(க)

அம்மிக் கல்லின் பெயர்.

595. அம்மிக்கல் குழவி.

அம்மிக் கல்லின் பெயர்:—குழவி.

(க)

சாணையின் பெயர்.

596. சிலாவட்ட மென்பது சாணை யாகும்.

சாணையின் பெயர்:—சிலாவட்டம்.

(க)

சந்தனமரை கல்லின் பெயர்.

597. சாணம் சிலாவட்டஞ் சந்தன மரைகல்.

சந்தனம் அரை கல்லின் பெயர்:—சாணம், சிலாவட்டம்.

(உ)

நாடாவின் பெயர்.

598. காருகர் நாடா நூனாழி யாகும்.

நாடாவின் பெயர்:—நூனாழி.

(க)

இறைகூடையின் பெயர்.

599. இடாரிறை கூடை.

இறைகூடையின் பெயர்:—இடார்.

(க)

சும்மாட்டின் பெயர்.

600. சமடு சுடுவுஞ் சமையடை சும்மாட்டை.

சும்மாட்டின் பெயர்:—சமடு, சுடு, சமையடை.

(ங)

பேரால வட்டத்தின் பெயர்.

601. ஆலவட்ட முக்கந் தால விருந்தம்.

பேர் ஆலவட்டத்தின் பெயர்:—உக்கம், தாலவிருந்தம்.

(உ)

இதுவுமது.

602. கால்செய் வட்டமு மப்பெயர் சுழறும்.
செடி போலவட்டத்தின் பெயர்:—கால்செய் வட்டம். (க)ஆ (ஈ)

சிறுறூலவட்டத்தின் பெயர்.

603. சிவிறி யென்பது சிறுறூல வட்டம்.
சிறுறூல வட்டத்தின் பெயர்:—சிவிறி. (க)

சாந்தாற்றியின் பெயர்.

604. பீவி யென்பது சாந்தாற்றி யாகும்.
சாந்தாற்றியின் பெயர்:—பீவி. (க)

சீப்பின் பெயர்.

605. சிக்க மயிர்வாரி கங்கம் சீப்பெனல்.
சீப்பின் பெயர்:—சிக்கம், மயிர்வாரி, கங்கம். (ஈ)

திரிகையின் பெயர்.

606. வட்டமும் பந்துந் தட்டுந் திரிகை.
திரிகையின் பெயர்:—வட்டம், பந்து, தட்டு. (ஈ)

பந்தின் பெயர்.

607. கந்துகம் பந்தெனல்.
பந்தின் பெயர்:—கந்துகம். (க)

அம்மானையின் பெயர்.

608. அம்மனை யம்மானை.
அம்மானையின் பெயர்:—அம்மனை. (க)

மகளிர் வினையாட்டுக் கலத்தின் பெயர்.

609. ஓரை யென்பது வினையாட் டொண்கலம்.
மகளிர் வினையாட்டுக் கலத்தின் பெயர்:—ஓரை. (க)

கூத்தர் கருவியின் பெயர்.

610. கலப்பை கூத்தர் கருவி யாகும்.
கூத்தர் கருவியின் பெயர்:—கலப்பை. (க)

நீர் சிதறும் துருத்தியின் பெயர்.

611. நீர்சிதறும் துருத்தி சிவிறி யாகும்.
நீர் சிதறும் துருத்தியின் பெயர்:—சிவிறி. (க)

செருப்பின் பெயர்.

612. தொடுதோல் கழுவை தோற்செருப் பாகும்.
செருப்பின் பெயர்:—தொடுதோல், கழல். (உ)

மிதியடியின் பெயர்.

613. பாதுகை மிதியடி பாவலு மாகும்.
மிதியடியின் பெயர்:—பாதுகை, பாவல். (உ)

மிதியடியின்மேலிட்ட கொட்டையின் பெயர்.

614. குடையே கல்லை கொட்டைய தன்பெயர்.
மிதியடியின் மேலிட்ட கொட்டையின் பெயர்:—குடை, கல்லை. (உ)

உலைத்துருத்தியின் பெயர்.

615. உதியத் திரிசுவை யுலைத்துருத் திப்பெயர்.
உலைத் துருத்தியின் பெயர்:—உதி, அத்திரி, சுவை. (உ)

கொல்லுலை மூக்கின் பெயர்.

616. குருகுஞ் சுவையுங் கொல்லுலை மூக்கே.
கொல்லுலை மூக்கின் பெயர்:—குருகு, சுவை. (உ)

சண்ணச்சாந்தின் பெயர்.

617. சுதையே களபஞ் சுசண்ணச் சாந்தே.
சண்ணச் சாந்தின் பெயர்:—சுதை, களபம். (உ)

நெருப்புறு விறகின் பெயர்.

618. நெுகழி கொள்ளி நெருப்புறு விறகே.
நெருப்புறு விறகின் பெயர்:—நெுகழி, கொள்ளி. (உ)

விறகின் பெயர்.

619. இந்தனங் காட்டந் துவரிவை விறகே.
விறகின் பெயர்:—இந்தனம், காட்டம், துவர். (உ)

ஓமவிறகின் பெயர்.

620. சமிதை யோம விறகெனச் சாற்றும்.
ஓம விறகின் பெயர்:—சமிதை. (உ)

அரிவாண்மணையின் பெயர்.

621. புள்ளங் கூர்வா யிரும்பரி வண்மணை.
அரிவாண் மணையின் பெயர்:—புள்ளம், கூர்வாயிரும்பு. (உ)

சுக்கின் பெயர்.

622. நாகாஞ் சுண்டி. சுக்கா கும்மே.
சுக்கின் பெயர்:—நாகரம், சுண்டி.

(உ)

மிளகின் பெயர்.

623. திரங்கல் கலினை கோளக மிரியல்
காய மரிசம் கறியிவை மிளகே.

மிளகின் பெயர்:—திரங்கல், கலினை, கோளகம், மிரியல், காயம்,
மரிசம், கறி. (ஏ)

மஞ்சளின் பெயர்.

624. நிசியரி சணமே பீதங் காஞ்சனி
அரித்திர மின்னவை மஞ்ச ளாகும்.

மஞ்சளின் பெயர்:—நிசி, அரிசனம், பீதம், காஞ்சனி, அரித்
திரம். (ஐ)

அரிசியின் பெயர்.

625. அரியே வியந் தண்டல மரிசி.
அரிசியின் பெயர்:—அரி, வீயம், தண்டலம்.

(ஈ)

தவிட்டின் பெயர்.

626 முட்டை தவிடே முடைபொதியு மாகும்.
தவிட்டின் பெயர்:—முட்டை, முடை, பொதி.

(ஊ)

பெருங்காயத்தின் பெயர்.

627. இங்குப் பெருங்காயம்.
பெருங்காயத்தின் பெயர்:—இங்கு.

(க)

குங்கிலியத்தின் பெயர்.

628 குக்கில்குங் கிலியம்.
குங்கிலியத்தின் பெயர்:—குக்கில்.

(க)

கடுகின் பெயர்.

629. ஐயவி கடுகு.
கடுகின் பெயர்:—ஐயவி.

(க)

உப்பின் பெயர்.

630. இலவணமுப் பாகும்.
உப்பின் பெயர்:—இலவணம்.

(க)

பருப்பின் பெயர்.

631. முதிரை முற்கம் பருப்பென மொழிப.
பருப்பின் பெயர்:—முதிரை, முற்கம்.

(உ)

அரக்கின் பெயர்.

632. அரத்தமுந் துப்பு மரக்கின் பெயரே.
அரக்கின் பெயர்:—அரத்தம், துப்பு.

(உ)

செத்தையின் பெயர்.

633 காடுந் தூரலு மயலுஞ் செத்தை.
செத்தையின் பெயர்:—காடு, தூரல், மயல்.

(உ)

பாடையின் பெயர்.

634. பாடை வெள்ளிலா சந்தியு மாகும்.
பாடையின் பெயர்:—வெள்ளில், ஆசந்தி.

(உ)

தாழியின் பெயர்.

635. அகளமுஞ் சாடியும் பதலையு மன்றித்
தளமுந் தாழியின் சாற்றிய பெயரே.
தாழியின் பெயர்:—அகளம், சாடி, பதலை, தளம்.

(ஈ)

நீர்ச்சாலின் பெயர்.

636 நிறைவட்ட மிடங்கர் நீர்ச்சா லாகும்.
நீர்ச் சாலின் பெயர்:—நிறை, வட்டம், இடங்கர்.

(உ)

கொப்பரையின் பெயர்.

637. கொப்பரை கொப்பரி கடாரத் தசம்பு.
கொப்பரையின் பெயர்:—கொப்பரி, கடாரம், தசம்பு.

(உ)

குடத்தின் பெயர்.

638. கடமு மிடங்கருந் தாழியு மிறங்கருந்
குணமு மிரும்பையுந் கும்பமுந் குடங்கரும்
குடந்தமுந் கலசமு மிடக்கருந் குடமே.

குடத்தின் பெயர்:—கடம், இடங்கர், தாழி, இறங்கர், குணம்,
இரும்பை, கும்பம், குடங்கர், குடந்தம், கலசம், இடக்கர். (கக)

மிடாவின் பெயர்.

639. கரீரந் குழிசி முகைதடா மிடாவே.
மிடாவின் பெயர்:—கரீரம், குழிசி, முகை, தடா.

(ஈ)

ஏ ழா வ து
பண்பிற்செயலின் பகுதிவகை.

உள்ள நல்வகை.

குணத்தின் பெயர்.

1. உள்ள நல்வகை யுரைக்குங் காலை
மாலையும் பெற்றியு மாபுங் கிழமையும்
பாலும் விதியும் பான்மையு மிபல்புந்
தகவுந் தகுதியுந் தகைமையும் தன்மையும்
பரிசும் படியு முறையும் பண்பு
நிலையும் வண்மையு நீருஞ் சால்புங்
குணமென வதன்பெயர் கொள்கையு மாகும்.

குணத்தின் பெயர்:—மலை, பெற்றி, மாபு, கிழமை, பால், விதி,
பான்மை, இயல்பு, தகவு, தகுதி, தகைமை, தன்மை, பரிசு,
படி, முறை, பண்பு, நிலை, வண்மை, நீர், சால்பு, கொள்
கை. (உக)

[உள்ள நல்வகை - மனத்தின் நல்வகை]

உயர்வின் பெயர்.

2. உவப்புப் புரைசே ணுன்னதந் துங்க
நிவப்பு மேடு நீள்வரி பிறங்க
லேந்த லொழுகல் போக லோச்ச
லோங்கல் வார்த லுறையுயர் வென்ப.

உயர்வின் பெயர்:—உவப்பு, புரை, சேண், உன்னதம், துங்கம்,
நிவப்பு, மேடு, நீள், வரி, பிறங்கல், ஏந்தல், ஒழுகல், போகல்,
ஒச்சல், ஓங்கல், வார்தல், உறை. (கஎ)

வலியின் பெயர்.

3. முாணு மறமு முன்பு நோன்மையு
முாமும் பாழியு மூக்கமு மதுகையு
முடலையு மும்பலு முரியுந் தோற்றமு
மிடலும் மள்ளமுங் கூளியு மீநிந்
திறமு மெழிலு மெறுமுந் திண்மையும்
வயமும் விறலு மைந்துந் துப்பு
மீளியு மடலுந் தாவு மாண்மையும்
ஆற்றலுந் கோளு மிகலு மொய்ப்பும்
மதனுங் களியும் வலியின் பெயரே.

வலியின் பெயர்:—மூரண், மறம், முன்பு, நோண்மை, உரம், பாழி, ஊக்கம், மதுகை, மூடலை, உம்பல், மூரி, தோற்றம், மிடல், மள்ளம், கூளி, ஈடி, திறம், எழில், எழும், திண்மை, வயம், வீறல், மைந்து, துப்பு, மீளி, அடல், தா, ஆண்மை, ஆற்றல், கோள், இசல், மொய்ப்பு, மதன், கவி. (௩௪)

மாட்சிமையின் பெயர்.

4. மாணலு மாணுஞ் சால்பு மதனு

மான்றலு வாய்த்தலு மாட்சிமை யாகும்.

மாட்சிமையின் பெயர்:—மாணல், மாண், சால்பு, மதன், ஆன்றல், வாய்த்தல். (௩௫)

கொழுமையின் பெயர்.

5 கொழுமையுஞ் செழுமையும் வளமையுங் கொழுப்பே.
கொழுமையின் பெயர்:—செழுமை, வளமை, கொழுப்பு. (௩௬)

குளிரின் பெயர்.

6 நளிபனி சீதந் தண்ணை சீதளங்

குளிரின் பெயரே நளிநுங் கூறும்.

குளிரின் பெயர்:—நளி, பனி, சீதம், தண், சீதளம், நளிர். (௩௭)

செவ்விதின் பெயர்.

7. செவ்வையுஞ் செப்பமுஞ் செம்மையுஞ் செவ்வனு
மிவ்வகை பிறவுஞ் செவ்விதின் பெயரே.

செவ்விதியின் பெயர்:—செவ்வை, செப்பம், செம்மை, செவ்வன் (௩௮)

அறிவின் பெயர்.

8. உணர்வு காட்சி யுரணே மேதை

தெளிவு புலனே தெருட்சி போதம்

புத்தி ஞான மறிவெனப் புகல்வர்.

அறிவின் பெயர்:—உணர்வு, காட்சி, உரன், மேதை, தெளிவு, புலன், தெருட்சி, போதம், புத்தி, ஞானம். (௩௯)

வெற்றியின் பெயர்.

9. வலனுங் கொற்றமும் வரையு முல்லையுஞ்

சயமு மாடும் புகலும் படினமும்

விசயமும் வெற்றமும் வென்றியும் வெற்றி.

வெற்றியின் பெயர்:—வலன், கொற்றம், வரையு, முல்லை, சயம், ஆடி, புகல், படினம், விசயம், வெற்றம், வென்றி. (௪௦)

சேல்வத்தின் பெயர்.

10. சீரும் வெறுக்கையும் விபவமுந் திருவு
மாவு மாக்கமும் வாழ்க்கையும் பொறியு
மாகுஞ் சேல்வத் தபிதா னம்மே.

சேல்வத்தின் பெயர்:—சீர், வெறுக்கை, விபவம், திரு, மா, ஆக்
கம், வாழ்க்கை, பொறி. (அ)

பற்றின் பெயர்.

11. பரிவு மார்வமு மீரமும் பற்றே.
பற்றின் பெயர்:—பரிவு, ஆர்வம், ஈரம்.

(ஈ)

அன்பின் பெயர்.

12. அளிநார் சங்க நேய மன்பே.
அன்பின் பெயர்:—அளி, நார், சங்கம், நேயம்.

(ச)

இதுவுமது.

13. பாச மென்றும் பேசப் படுமே.
பேசு அன்பின் பெயர்:—பாசம்.

(க) ஆ (ஊ)

அருளின் பெயர்.

14. தகவுந் கருணையு மிரக்கமுந் தயவுந்
கிருபையு மபயமுந் கிளரரு ளாகும்.
அருளின் பெயர்:—தகவு, கருணை, இரக்கம், தயவு, கிருபை, அப
யம். (சு)

மனத்தின் பெயர்.

15. முன்னமு மகமு முள்ளமு முன்னமும்
இதயமு நெஞ்சு முள்ளு மனமே.
மனத்தின் பெயர்:—முன்னம், அகம், உள்ளம், உன்னம், இதயம்,
நெஞ்சு, உள். (ஏ)

குறிப்பின் பெயர்.

16. சிந்தையு நினைவுந் தெளிவுந் தியானமு
மிக்கிதமுந் கருத்து மெண்ணமுந் குறிப்பே.
குறிப்பின் பெயர்:—சிந்தை, நினைவு, தெளிவு, தியானம், இக்கிதர்,
கருத்து, எண்ணம். (எ)

இதுவுமது.

17. அங்கது நாட்டிய மாகலு முரித்தே.
பேசு குறிப்பின் பெயர்:—நாட்டியம்.

(ச) ஆ (அ)

குறித்தலின் பெயர்.

18. கண்ண னுதலல் காணல் புகற
லெண்ணல் பேணல் கருதல் சுட்ட
லுன்ன லென்றிவை குறித்தலை யுரைக்கும்.

குறித்தலின் பெயர்:—கண்ணல், னுதலல், காணல், புகறல், எண்ணல்,
பேணல், கருதல், சுட்டல், உன்னல். (க)

வரையறுத்தலின் பெயர்.

19. குணித்தலும் கணித்தலும் குறித்தலு மன்றி
மதித்தலும் வரையறுத் தற்பொருட் டாகீம.

வரையறுத்தலின் பெயர் :— குணித்தல், கணித்தல், குறித்தல்,
மதித்தல். (ச)

தேடலின் பெயர்.

20. நாடலு நேடலுந் தேட லாகும்.

தேடலின் பெயர்:—காடல், நேடல். (உ)

இதுவுமது.

21. கூடலும் கையரிக் கொளலு மதற்கே.

கூடலின் பெயர்:—கூடல், கையரிக் கொளல். (உ) ஆட(ச)

நினைத்தலின் பெயர்.

22. உன்னல் படர்த லுழ்த்தல் கருதல்
முன்ன லறிதல் வலித்தல்சிற் தித்தல்
எண்ண லனைத்து நினைப்பென் றிசைப்பர்.

நினைத்தலின் பெயர்:—உன்னல், படர்தல், ஊழ்த்தல், கருதல்,
முன்னல், அறிதல், வலித்தல், சிந்தித்தல், எண்ணல். (க)

ஏமாப்பின் பெயர்.

23. ஏமாப்புச் செம்மாப்பு.

ஏமாப்பின் பெயர்:—செம்மாப்பு. (ச)

இறுமாப்பின் பெயர்.

24. ஏக்கழுத்த மிறுமாப்பு.

இறுமாப்பின் பெயர்:—ஏக்கழுத்தம். (க)

களிப்பின் பெயர்.

25. மதர்ப்பு மதர்வை மதந்தருக் கேமம்
பெருமிதஞ் செருக்கும் பேசிற் களிப்பே.

களிப்பின் பெயர்:—மதர்ப்பு, மதர்வை, மதம், தருக்கு, ஏமம், பெருமிதம், செருக்கு. (எ)

இன்பத்தின் பெயர்.

26. நகையு மேமமு நயமு மகிழ்ச்சியுஞ்
சுகமுந் கடியுந் தொய்யலு மின்பம்.

இன்பத்தின் பெயர்:—நகை, ஏமம், நயம், மகிழ்ச்சி, சுகம், கடி, தொய்யல். (எ)

பேரின்பத்தின் பெயர்.

27. அுகமலர்ச்சி பேரின்ப மாநந்த மாசும்.

பேரின்பத்தின் பெயர்:—அுகமலர்ச்சி, ஆநந்தம். (உ)

சுகத்தின் பெயர்.

28. சந்தமுந் தருமமு மழுகுமகிழ் வுஞ்சுகம்.

சுகத்தின் பெயர்:—சந்தம், தருமம், அழகு, மகிழ்வு. (ச)

தெளிவின் பெயர்.

29. தெருளு மாணவு முணர்வுந் தேறலுந்
தேற்றமுந் துணியும் தெளிவின் நிறத்த.

தெளிவின் பெயர்:—தெருள், மாணவு, உணர்வு, தேறல், தேற்றம், துணிவு. (சு)

நயத்தின் பெயர்.

30. நறுமை விழுப்ப நன்னர் நயமே.

நயத்தின் பெயர்:—நறுமை, விழுப்பம், நன்னர். (ஊ)

நன்மையின் பெயர்.

31. உறுதி யாண ரொண்மை யுத்தமம்
நன்றி சேசு நன்மைநன் றுகும்.

நன்மையின் பெயர்:—உறுதி, யாணர், ஒண்மை, உத்தமம், நன்றி, சேசு, நன்று. (ஏ)

பொறுத்தலின் பெயர்.

32. சமித்தலு நோன்றலுந் கமித்தலும் பொறுத்தல்.

பொறுத்தலின் பெயர்:—சமித்தல், நோன்றல், கமித்தல். (ஈ)

முயற்சியின் பெயர்.

33. முயற்சி யூக்க மியற்றி யாள்வினை
யுஞ்றுத் தாடுப் புற்சா கம்மே.

முயற்சியின் பெயர்:—ஊக்கம், இயற்றி, ஆள்வினை, உஞற்று, தாள், துப்பு, உற்சாகம். (எ)

உற்சாகத்தின் பெயர்.

34. உஞற்றுத் தாள்வினை துப்பூக்க முற்சாகம்.
உற்சாகத்தின் பெயர்:—உஞற்று, தாள், வினை, துப்பு, ஊக்கம். (ஊ)

இலாபத்தின் பெயர்.

35. பலனு மூசியமும் பயனு மாக்கமும்
பேறும் பலித்தலு மிலாபப் பெயரே.
இலாபத்தின் பெயர்:—பலன், ஊதியம், பயன், ஆக்கம், பேறு, பலித்தல். (சு)

ஒற்றுமையின் பெயர்.

36. ஒருமை குறிப்போ டொற்றுமை யாகும்.
ஒற்றுமையின் பெயர்:—ஒருமை, குறிப்பு. (உ)

துணையின் பெயர்.

37. இணையுந் துப்புஞ் சகாயமு மென்றிவை
துணையென்ப புகலுஞ் சொல்லுவர் புலவர்.
துணையின் பெயர்:—இணை, துப்பு, சகாயம், புகல். (ச)

தவத்தின் பெயர்.

38. நோன்பென் கிளவி தான்றவ மாகும்.
தவத்தின் பெயர்:—நோன்பு. (க)

இதுவுமது.

39. உவ்வென் கிளவியு மோதுவ ரதற்கே.
உவ்வின் பெயர்:—உவவு. (க) ஆ (உ)

நல்வினையின் பெயர்.

40. தானமு மறமுந் தருமமுஞ் சீலமு
மருளுமந் கலமுஞ் சபமுஞ் சுகிர்தமும்
புண்ணியமும் பாக்கியமு நல்வினை யாகும்.
நல்வினையின் பெயர்:—தானம், அறம், தருமம், சீலம், அருள், மங்கலம், சபம், சுகிர்தம், புண்ணியம், பாக்கியம். (கௌ)

அருச்சினையின் பெயர்.

41. ஆரா தனையே வழிபா டருச்சனை.
அருச்சினையின் பெயர்:—ஆராதனை, வழிபாடு. (உ)

பூசையின் பெயர்.

42. பூசனை யென்ப பூசையின் பெயரே.
பூசையின் பெயர்:—பூசனை.

(க)

யாகத்தின் பெயர்.

43. சித்து யாகம் வேள்விகிரு தாகும்.
யாகத்தின் பெயர்:—சித்து, வேள்வி, கிருதா.

(ஈ)

வெறுப்பின் பெயர்.

44. வெறுப்பொல் லாமையும் வேண்டா மையுமுனிவு
மொறுத்தலு முவர்த்தலு முவர்ப்பு மாகும்.
வெறுப்பின் பெயர்:—ஒல்லாமை, வேண்டாமை, முனிவு, ஒறுத்
தல், உவர்த்தல், உவர்ப்பு.

(ச)

தூறலின் பெயர்.

45. தூறத்த னிவிர்த்தி தூறலா கும்மே.
தூறலின் பெயர்:—தூறத்தல், நிவிர்த்தி.

(உ)

உறலின் பெயர்.

46. உறலி விருப்ப முறலா கும்மே.
உறலின் பெயர்:—உறலி, விருப்பம்.

(உ)

நாணத்தின் பெயர்.

47. வெட்க மிலச்சை வெள்கல் சமழ்த்தல்
வட்க விருளை மாணமு டன்றி
யுட்கு நாணத் துரைபெனப் படுமே.
நாணத்தின் பெயர்:—வெட்கம், இலச்சை, வெள்கல், சமழ்த்தல்,
வட்கல், இருளை, மாணம். உட்கு.

(ஊ)

செல்வப்பகுதியின் பெயர்.

48. மல்லூந் தடமும் வளமும் வாரியுஞ்
செல்வப் பகுதிக்குச் செப்பிய பெயரே.
செல்வப் பகுதியின் பெயர்:—மல், தடம், வளம், வாரி.

(ச)

நிலைபேற்றின் பெயர்.

49. துஞ்சன் மன்ன நிதிநிலை பேறே.
நிலைபேற்றின் பெயர்:—துஞ்சல், மன்னல், நிதி.

(ஈ)

இதுவுமது.

50. அக்கது திறமோ டேணக் தாணு

வென்பன மூன்று மிகைக்கப் பெறுமே.

ஐந்நிலைபேற்றின் பெயர்:—திறம், ஏணம், தாணு. (க) ஆ (ச)

மெய்யின் பெயர்.

51. சாதம் வாய்மை சத்திய முண்மை

நீதி நிலைமை நியாய நிச்சயம்

வாய்திட மாணை மன்றஞ் சாதம்

வேளாண்மை பட்டாங்கு மெய்பென வுரைப்பர்.

மெய்யின் பெயர்—சாதம், வாய்மை, சத்தியம், உண்மை, நீதி, நிலைமை, நியாயம், நிச்சயம், வாய், திடம், ஆணை, மன்றம், சாதம், வேளாண்மை, பட்டாங்கு. (ச) (ச)

பிழைப்பின் பெயர்.

52. இழுக்கம் வழக்குத் தப்பல் பிழைப்பென்ப

உளுற்றும் பணைத்தலு முளவப் பெயர்க்கே.

பிழைப்பின் பெயர்:—இழுக்கம், வழக்கு, தப்பல், உளுற்று, பணைக்கல். (க)

ஆதலின் பெயர்.

53. ஆத னந்துதல்.

ஆதலின் பெயர்:—நந்துதல். (ச)

ஏவலின் பெயர்.

54. ஆணை யேவல்.

ஏவலின் பெயர்:—ஆணை. (ச)

ஒற்றின் பெயர்.

55. வேயென் னளவி யொற்று கும்மே.

ஒற்றின் பெயர்:—வேய். (ச)

செய்தியின் பெயர்.

56. செயல்செய்கை செய்தல் செய்தி யாகும்.

செய்தியின் பெயர்:—செயல், செய்கை, செய்தல். (க)

ஒழுக்கத்தின் பெயர்.

57. சரியை யாசார நடையியல் பொழுக்கம்.

ஒழுக்கத்தின் பெயர்:—சரியை, ஆசாரம், நடை, இயல்பு. (ச)

நீதியின் பெயர்.

58. தெநியு நியாயமுந் தருமமு நீதி.
நீதியின் பெயர்:—நெநி, நியாயம், தருமம். (க)

இதுவுமது.

59. விதியு நிழலும் வரைவின் நென்ப.
நெநீதியின் பெயர்:—விதி, நிழல். (உ) ஊ (ரு)

உள்ளின் பெயர்.

60. அகணி யகடே யகடே கோட்டை
யுரைசெயி லின்னவை யுள்ளா குட்டே.
உள்ளின் பெயர்:—அகணி, அகடு அகம், கோட்டை. (ச)

குழ்ச்சியின் பெயர்.

61. குழ்ச்சி யுசாவே தேர்ச்சி விசாரம்
யாப்பே யெண்ண மந்திர நூலே.
குழ்ச்சியின் பெயர்:—உசா, தேர்ச்சி, விசாரம், யாப்பு, எண்ணம்,
மந்திரம், நூல். (எ)

இதுவுமது.

62. ஆய்தலுந் தேர்தலு மாகலு முரித்தே.
நெநீ குழ்ச்சியின் பெயர்:—ஆய்தல், தேர்தல். (உ) ஊ (சு)

உண்டாதலின் பெயர்.

63. விளைதல் பூத்தல் படுதலுண் டாதல்.
உண்டாதலின் பெயர்:—விளைதல், பூத்தல், படுதல். (உ)

தோற்றுதலின் பெயர்.

64. பிறப்பித்தலும் படைத்தலு நாறலும்வெளிப்படலுந்
தேற்றலு முருத்தலுந் தோற்றுதலாகும்.
தோற்றுதலின் பெயர்:—பிறப்பித்தல், படைத்தல், காறல், வெளிப்
படல், தோற்றல், உருத்தல். (சு)

காத்தலின் பெயர்.

65. நிலைபெறுத்தலும் புரத்தலு மளித்தலுந்
காப்பு நோக்கலுந் திதியுங்கா தலென்ப.
காத்தலின் பெயர்:—நிலைபெறுத்தல், புரத்தல், அளித்தல், காப்பு,
நோக்கல், திதி. (சு)

பாதுகாத்தலின் பெயர்.

66. போற்ற லோம்பல் நோக்கல்பா துகாத்தல்.
பாதுகாத்தலின் பெயர்:—போற்றல், ஓம்பல், நோக்கல். (உ)

காவலின் பெயர்

67. சிறையு மரணுஞ் சேமமுஞ் செபலுங்
காப்பும் வேலியுந் கடியுந் தட்டியுங்
கட்டுந் தட்டுந் காவற் பெயரே.
காவலின் பெயர்:—சிறை, அரண், சேமம், செயல், காப்பு, வேலி,
கடி, தட்டி, கட்டு, தட்டு. (ஈ)

கொள்கையின் பெயர்

68. தெவ்வு வரைத தேர்தலைற் றலெனக்
கூறிய பிறவுந் கொள்கை யாகும்.
கொள்கையின் பெயர்:—தெவ்வு, வரைதல், தேர்தல், எற்றல். (ச)

மேற்கோளின் பெயர்.

69. பூட்கை யென்பது மேற்கோ ளாகும்.
மேற்கோளின் பெயர்:—பூட்கை. (க)

உய்தலின் பெயர்.

70. ஆற்றதல் வலித லுய்த ளாகும்.
உய்தலின் பெயர்:—ஆற்றதல், வலிதல். (உ)

நூய்மை செய்தலின் பெயர்.

71. உவளித்த நூய்மை செய்தலை யுரைக்கும்.
நூய்மை செய்தலின் பெயர்:—உவளித்தல். (ஈ)

உடன்பாட்டின் பெயர்.

72. வலித்த லொட்ட நேர்த விசைதலென்
றுரைத்த பலவு முடன்பா டாகும்.
உடன்பாட்டின் பெயர்:—வலித்தல், ஒட்டல், நேர்தல், இசை
தல். (ச)

விதிமுறையின் பெயர்.

73. நியமமென் கிளவி விதிமுறை யாகும்.
விதிமுறையின் பெயர்:—நியமம். (க)

குற்றலின் பெயர்.

74. நனித்தலும் துப்பலும் துற்றலும் குற்றல்!
குற்றலின் பெயர்:—நனித்தல், துப்பல், துற்றல்.

(௩)

அவியலின் பெயர்.

75. அனைத்தலும் மனித்தலும் மனிய லாகும்.
அவியலின் பெயர்:—அனைத்தல், அனித்தல்.

(௨)

ஒட்டுதலின் பெயர்.

76. அனைவ லொட்டுதல்.
ஒட்டுதலின் பெயர்:—அனைவல்.

(௧)

தேரிதலின் பெயர்.

77. தெள்ளுத றெரிதல்.
தேரிதலின் பெயர்:—தெள்ளுதல்.

(௧)

தேளிதலின் பெயர்.

78. தேறுதல் தெளித லாகச் செப்புவர்.
தேளிதலின் பெயர்:—தேறுதல்.

(௧)

கேளாவென்றலின் பெயர்.

79. வேளா வென்பது கேளா வென்றல்.
கேளா வென்றலின் பெயர்:—வேளா.

(௧)

தவிர்தலின் பெயர்.

80. வாளாவென கிளவி தவிர்த லாகும்.
தவிர்தலின் பெயர்:—வாளா.

(௧)

தேற்றத்தின் பெயர்.

81. மன்ற தேறு தேற்ற மாகும்.
தேற்றத்தின் பெயர்:—மன்ற, தேறு.

(௨)

ஆமென்னும் பெயர்.

82. அன்றென லின்றென லாமென லாகும்.
ஆமென்னும் பெயர்:—அன்றெனல், இன்றெனல்.

(௨)

சரண்புகலின் பெயர்.

83. மறைபுகல் கிளவி சரண்புக லாகும்.
சரண்புகலின் பெயர்:—மறைபுகல்.

(௧)

எண்ணலின் பெயர்.

84. கரணமுங் கணிதமுங் கணக்கு மெண்ணல்.
எண்ணலின் பெயர்:—கரணம், கணிதம், கணக்கு.

(க)

நிமித்தத்தின் பெயர்.

85. சோதனஞ் சோதிட நிமித்தச் சொல்லே.
நிமித்தத்தின் பெயர்:—சோதனம், சோதிடம்.

(உ)

உடனிகழ்வின் பெயர்.

86. ஒடுவென் கிளவி யுடனிகழ் வாகும்.
உடன் நிகழ்வின் பெயர்:—ஒடு.

(ஃ)

பெயரின் பெயர்.

87. அபிதான மாக்குவய நாமமும் பெயரே.
பெயரின் பெயர்:—அபிதானம், ஆக்குவயம், நாமம்.

(஄)

ஆதாரநிலையின் பெயர்.

88. கந்தமா லம்பமு மாலம் பனமும்
கஞ்சமுந் தூவு மாதார நிலையே.
ஆதார நிலையின் பெயர்:—கந்த, ஆலம்பம், ஆலம்பனம், தஞ்சம்,
தூவு.

(ஈ)

பேரறிவின் பெயர்.

89. முதுக்குறைவு பேரறிவு முகரிமை யு மாகும்.
பேரறிவின் பெயர்:—முதுக்குறைவு, முகரிமை.

(உ)

உள்ளது சிறத்தலின் பெயர்.

90. கூட்ப்புங் களிப்பு முள்ளது சிறத்தல்.
உள்ளது சிறத்தலின் பெயர்:—கூட்ப்பு, களிப்பு.

(உ)

இரண்டாவது

உள்ளத்தின் தீயவகை.

தீவ்னையின் பெயர்.

91. பவமும் பாவமும் பாதமுந் தீவினை.
தீவ்னையின் பெயர்:—பவம், பாவம், பாதகம்.

(ஈ)

தாழ்வின் பெயர்.

- 92 சாய்ப்பு மிழிவுந் தண்மையுந் தஞ்சமுந்
தாழ்வென் கிளவித் தண்மைய தாகும்.
தாழ்வின் பெயர்:—சாய்ப்பு, இழிவு, தண்மை, தஞ்சம். (ச)

கூம்புதலின் பெயர்.

93. சாய்ப்புத லொடுங்குகல் கூம்புத லாகும்.
கூம்புதலின் பெயர்:—சாய்ப்புதல், ஒடுங்குதல். (உ)

அச்சத்தின் பெயர்.

94. உருமு முருவு முட்கும் பணிப்பாந்
வெருவும் புலம்பும் வெறியும் பயமும்
பிறப்புந் கொன்னும் பேமு நாமும்
வெறுப்புந் சூரும் பீரும் வெடியுந்
கவலையு மடுப்புந் கலக்கமு மச்சம்.
அச்சத்தின் பெயர்:—உரும், உருவு, உட்கு, பணிப்பு, வெருவு,
புலம்பு, வெறி, பயம், பிறப்பு, கொண், பேம்; நாம், வெறுப்பு,
சூர், பீர், வெடி, கவலை, அடுப்பு, கலக்கம். (கூ)

குலைதலின் பெயர்.

- 95 ஓடல் வெய்துற லுலமர நேக்கல்
கூச றிட்கல் குலைய றுணுக்கெனல்
வெள்க றுண்ணென நெருமர லளுக்கல்
ஞொள்கல் பிறவுந் குலைதலி னுவல்பெயர்.
குலைதலின் பெயர்:—ஓடல் வெய்துறல், உலமரல், தேக்கல், கூசல்,
திட்கல், குலையல், துணுக்கெனல், வெள்கல், துண்ணெனல்,
தெருமரல், அளுக்கல், ஞொள்கல். (கூ)

நடுக்கத்தின் பெயர்.

96. விதிர்ப்புப் பணிப்பு விதலை கம்பம்
அதிர்ப்புப் பொதிர்ப்பு விதப்பு நடுக்கம்.
நடுக்கத்தின் பெயர்:—விதிர்ப்பு, பணிப்பு, விதலை, கம்பம், அதிர்ப்பு,
பொதிர்ப்பு, விதப்பு. (எ)

கலக்கத்தின் பெயர்.

97. கதனமுந் துரிதமும் பிரமமும் கலக்கம்.
கலக்கத்தின் பெயர்:—கதனர், துரிதம், பிரமம். (ஈ)

இதுவுமது.

98 வெறியென் றுரைப்பது மப்பெயர் மேற்றேற.
 றை கலக்கத்தின் பெயர்:—வெறி. (க) ஆ (ச)

எளிமையின் பெயர்.

99. எண்மை பரிபவ மிழிதகவு மெளிமை.
 எளிமையின் பெயர்:—எண்மை, பரிபவம், இழிதகவு. (ங)

இதுவுமது.

100. தண்மை யென்பது மதன்பாற் சாற்றும்.
 றை எளிமையின் பெயர்:—தண்மை. (க) ஆ (ச)

பேதைமையின் பெயர்.

101 பேதைமை மடைமை வெறிய மருட்சி.
 பேதைமையின் பெயர்:—மடமை, வெறி, மருட்சி. (க)

மாசின் பெயர்.

102. கசடு மலினமும் கறையு மழுக்கும்
 மலமுங் களங்கமு மாசா கும்மே.
 மாசின் பெயர்:—கசடு, மலினம், கறை, அழுக்கு, மலம், களங்
 கம். (ச)

குற்றத்தின் பெயர்.

103. காசந் தவறுங் கறையும் களங்கமு
 மாசும் வசையு மறவும் வடுவும்
 ஆசும் புகரு மரி லுங் கறையு
 மேசும் பழியும் போக்கு மேதமு
 நறையும் வண்டுங் கடவையு நவையு
 மிறையும் பிழையும் விடலுங் கரி லுந்
 தோமுந் தப்புந் துகளும் புரையுங்
 கோதுஞ் செயிரும் மையுங் குற்றம்.
 குற்றத்தின் பெயர்:—காச, தவறு, கறை, களங்கம், மாசு, வசை, மறு,
 வடு, ஆசு, புகர், அரில், களை ஏசு, பழி, போக்கு, ஏசும், நறை,
 வண்டு, கடவை, நவை, மிறை, பிழை, விடல், கரில், தோம்,
 தப்பு, துகள், புரை, கோது, செயிர், மை. (கக)

இதுவுமது.

104. இழுக்குஞ் சோர்வும் புன்மையு மிகழ்ச்சியும்
 வருக்குங் கீழு மறவியும்பொல் லாங்கும்
 பொச்சாப் பென்பதும் புகலுமப் பெயர்க்கீக.

ஷெ குற்றத்தின் பெயர்:—இழுக்கு, சோர்வு, புன்மை, இகழ்ச்சி, வழுக்கு; கீழ், மறவி, பொல்லாங்கு, பொச்சாப்பு. (க) ஆ (ச௦)

வேம்மையின் பெயர்.

105. உருமமுங் கருமமு முருப்பமும் வெப்பமு
மழனமுங் கோரமு மழலும் வெம்மை.

வேம்மையின் பெயர்:—உருமம், கருமம், உருப்பம், வெப்பம், அழ
னம், கோரம், அழல். (எ)

தோல்வியின் பெயர்.

106. நிலையழி வோட்டம் பின்னிட ரோல்வே
தொலைத ரோற்ற லஞ்சரோல் விப்பெயர்.

தோல்வியின் பெயர்:—நிலையழிவு, ஓட்டம், பின்னிடல், தோல்வு;
தொலைதல், தோற்றல், அஞ்சல். (எ)

கோடுமையின் பெயர்.

107. கடுமை கோடணை சண்டங் கடினங்
கொடுமையின் பெயரிவை கூரமு மாகும்.

கொடுமையின் பெயர்:—கடுமை, கோடணை, சண்டம், கடினம்,
கூரம். (டு)

இதுவுமது.

108. உக்கிரங் கோர முறைப்புப் பூதி
வக்கிரம் வஞ்சஞ் சடங்கரினு மாமே.

ஷெ கொடுமையின் பெயர்:—உக்கிரம், கோரம், உறைப்பு, பூதி,
வக்கிரம், வஞ்சம், சடம், கரில். (அ) ஆ (கந)

மறப்பின் பெயர்.

109. வழுக்கு மறவியு மயர்ப்பு மிவறலு
மறப்பென் கிளவி மறலு மாகும்.

மறப்பின் பெயர்:—வழுக்கு, மறவி, அயர்ப்பு, இவறல், மறல். (டு)

வறுமையின் பெயர்.

110. மிசைகுறை மிடியே தரித்திர மொற்க
மிலம்பா டிலாமை நல்குரவும் வறுமை.

வறுமையின் பெயர்:—மிசை, குறை, மிடி, தரித்திரம், ஒற்கம்,
இலம்பாடு, இலாமை, நல்குரவு. (அ)

இதுவுமது.

111. மறலு மின்மையு நிரப்புமற் நகன்பெயர்.
 ஷெ வறமையின் பெயர்:—மறல், இன்மை, நிரப்பு. (க) ஆ (கக)

பகையின் பெயர்.

112. முனையு முாணு முறழ்வுக் தூவும்
 படியுக் தெவ்வுந் துப்பும்பகை யென்ப.
 பகையின் பெயர்:—முனை, முாண், உறழ்வு, தூவு, படி, தெவ்,
 தப்பு. (ஏ)

இதுவுமது.

113. இகலுஞ் செறலு மதன்பெய ரென்ப.
 ஷெ பகையின் பெயர்:—இகல், செறல். (உ) ஆ (க)

வேகுளியின் பெயர்.

114. கறுவங் கோபங் கலாமறங் குரோதம்
 வெகுளி யென்பர் வேரமு மாகும்.
 வெகுளியின் பெயர்:—கறுவம், கோபம், கலாம், மறம், குரோதம்,
 வேரம். (ஈ)

சினத்தின் பெயர்.

115. முனிவுஞ் செயிருஞ் சீற்றமும் வியர்ப்புஞ்
 சினமென் கிளவி தெரிக்குங் காலே.
 சினத்தின் பெயர்:—முனிவு, செயிர், சீற்றம், வியர்ப்பு. (ச)

சினக் குறிப்பின் பெயர்.

116. கறுப்புஞ் செவப்புங் களுறலுங் கன்றலும்
 வியர்ப்பும் வெதிர்ப்பும் புழுங்கலும் கொதித்தலும்
 வெய்தறலும் புகைதலும் வயிரமு மினைத்தும்
 சினத்தின் குறிப்பினைத் தெரிக்குங் கிளவி.
 சினக் குறிப்பின் பெயர்:—கறுப்பு, செவப்பு, களுறல், கன்றல், விய
 ர்ப்பு, வெதிர்ப்பு, புழுங்கல், கொதித்தல், வெய்தறல், புகைதல்,
 வயிரம். (கக)

தணியாக் கோபத்தின் பெயர்.

117. கோம்பலுங் கொந்தலுங் கனிதலும் வெம்பலும்
 வெதும்பலுந் தணியாக் கோப மென்ப.
 தணியாக் கோபத்தின் பெயர்:—கோம்பல், கொந்தல், கனிதல்,
 வெம்பல், வெதும்பல். (ஐ)

பெருஞ் சினத்தின் பெயர்.

118. உடற்றல் சேற ஹருத்தல் காய்தன்
முனைதல் விடைத்தல் பைத்தல் பெருஞ்சினம்.
பெருஞ் சினத்தின் பெயர்:—உடற்றல், சேறல், உருத்தல், காய்தல்,
முனைதல், விடைத்தல், பைத்தல். (எ)

தணியா முனிவின் பெயர்.

119. சலமும் வயிரமுஞ் செற்றமு மற்றிவை
கறுவுகொள் நெஞ்சங் கடைமுடி வளவுந்
தணியா முனிவு தானு கும்மே.
தணியா முனிவின் பெயர்:—சலம், வயிரம், செற்றம். (ஊ)

இகழ்த்தலின் பெயர்.

120. எள்ள னகுத னிந்தை யிகழ்த்தல்.
இகழ்த்தலின் பெயர்:—எள்ளல், நகுதல், நிந்தை. (ஊ)

வருத்தத்தின் பெயர்.

121. உயவே யனுக்கங் கவற்சி யுயங்க
யயர்வே கசிவே யாகுல மணங்கு
வயர்வே யழுங்கல் வருத்த மாகும்.
வருத்தத்தின் பெயர்:—உயவு, அனுக்கம், கவற்சி, உயங்கல், அயர்வு,
கசிவு, ஆகுலம், அணங்கு, வயர், அழுங்கல். (க0)

குண மின்மையின் பெயர்.

122. சீரணஞ் சிதம்பு சீத்தை செடியெனக்
கூடிய பலவுங் குணமின்மை யாகும்.
குணம் இன்மையின் பெயர்:—சீரணம், சிதம்பு, சீத்தை, செடி. (ச)

துக்கத்தின் பெயர்.

123. அல்லல் பிடை யார்தைகோட் டாலீ
செல்லல் கலக்கஞ் சிறுமை யுறுகண்
கவ்வை மம்மர் விழுமங் கவலை
யெவ்வ மின்ன விடுப்பை யிடுக்கண்
படர்கூர் பைதல் பருவரல் பழங்க
ணிடாளு ரேதம் யாதனை யிட்டளங்
கலக்கம் புன்கண் பனிநோய் கம்பலை
யலக்கண் வெய்துற லழுங்கல் பிழை

யலமா னடலை யுறுவல் வெறுப்பே
கிலேசந் துயர்துனி துன்பர் துக்கமாம்.

துக்கத்தின் பெயர்:—அல்லல், பீடை, அரந்தை, கோட்டாலே, செல்லல், கலக்கம், சிறுமை, உறுகண், கவ்வை, மம்மர், வீழ்மம், சவலை, எவ்வம், இன்னல், இடும்பை, இடுக்கண், படர், சூர், பைதல், பருவரல், பழங்கண், இடர், அஞர், ஏதம், யாதனை, இட்டளம், சலக்கம், புண்கண், பணி, நோய், கம்பலை, அலக்கண், வெய்தறல், அழுங்கல், பீழை, அலமால், நடலை, உறுவல், வெறுப்பு, கிலேசம், துயர், துனி, துன்பம். (சுட)

இதுவுமது.

124. துரிசு மல்ல கண்டமுந் தூரலுஞ்
சிலாகுமலந் தலையுஞ் செப்பற் சூரித்தே.

ஹை துக்கத்தின் பெயர்:—துரிசு, அல்லகண்டம், தூரல், சிலாகு, அலந்தலை. (ஊ) ஆ (சஅ)

சந்தேகத்தின் பெயர்.

125. அனுமானமுஞ் சங்கையுஞ் சந்தேக மாகும்.

சந்தேகத்தின் பெயர்:—அனுமானம், சங்கை. (உ)

இதுவுமது.

126. ஐயுறல் கடுத்தலு மப்பெயர்க் சூரித்தே.

ஹை சந்தேகத்தின் பெயர்:—ஐயுறல், கடுத்தல். (உ) ஆ (ச)

மயக்கத்தின் பெயர்.

127. களிப்பு மறமுந் கழுமலும் பிறப்பு

மாலு மறலு மையலு மான்றலு
மிருளு மைந்து மேமழு மிளமையு
மருளு மயர்வு மயக்க மென்ப.

மயக்கத்தின் பெயர்:—களிப்பு, மறம், கழுமல், பிறப்பு, மால், மறல், மையல், மான்றல், இருள், மைந்து, ஏமம், இளமை, மருள், மயர்வு. (கச)

இதுவுமது.

128. மோகமு முணரா மையுமுன் மத்தமுந்
களானென் கிளவியு மப்பெயர்க் கட்டுரை.

ஹை மயக்கத்தின் பெயர்:—மோகம், உணராமை, உன்மத்தம், களன். (ச) ஆ (கஅ)

தீதின் பெயர்.

129. தீங்குங் கோளு முறுந் தீதெனல்.
தீதின் பெயர்:—தீங்கு, கோள், ஊறு.

(௩)

இதுவுமது.

130. ஆங்கது மாயமு மந்தரமு மென்ப.
பெடி தீதின் பெயர்:—மாயம், அந்தரம்.

(௨) ஆ (௫)

பொய்யின் பெயர்.

131. படிறு மிச்சையும் பெட்டும் பழுதும்
வழுதுந் தத்தி காரமு மாயமும்
பொக்கமும் பிசியு நடலையும் பொய்யே.
பொய்யின் பெயர்:—படிறு, மிச்சை, பெட்டு, பழுது, வழுது,
தத்திகாரம், மாயம், பொக்கம், பிசி, நடலை.

(௧0)

பொறாமையின் பெயர்.

132. நோனமை வக்கிர மழுக்கா றவ்வியம்
கூர மென்பது பொறாமையின் கூற்றே.
பொறாமையின் பெயர்:—நோனமை, வக்கிரம், அழுக்காறு, அவ்வியம், கூரம்.

(௫)

சோம்பலின் பெயர்.

133. தூங்க லசைத லலைசதல் சோம்பே.
சோம்பலின் பெயர்:—தூங்கல், அசைதல், அலைசதல்.

(௩)

இதுவுமது.

134. சடமடி தள்ளா வாரமுந் தகுமே.
பெடி சோம்பலின் பெயர்:—சடம், மடி, தள்ளாவாரம்.

(௩) ஆ (௬)

வஞ்சனையின் பெயர்.

135. கூடம் புள்ளுவந் குத்திரந் கஞ்ச
மாயைதொடுப் பட்டிமை வஞ்சனை யாகும்.
வஞ்சனையின் பெயர்:—கூடம், புள்ளுவம், குத்திரம், கஞ்சம்,
மாயை, தொடு, பட்டிமை.

(௭)

வேறுபாட்டின் பெயர்.

136. வீற்று விகிர்தம் விகடம் வீரூபம்
வேற்றுமை விபரீதம் வேறுபா டாகும்.

வேறுபாட்டின் பெயர்:—வீற்று, விகீர்தம், விசுடம், விசுபம், வேற்றுமை, விபீர்தம். (சு)

இதுவுமது.

137. திரிபும் விள்ளலும் செப்புடப் பெயர்க்கே.
ஒடி வேறுபாட்டின் பெயர்:—திரிபு, விள்ளல். (உ) ஆ (அ)

தளர்வின் பெயர்.

138. எளிமை யுடைத விட்டளந் தளர்வே.
தளர்வின் பெயர்:—எளிமை, உடைதல், இட்டளம். (உ)

தனிமையின் பெயர்.

139. கேவலமும் புலம்புந் தனிமையைக் கிளக்கும்.
தனிமையின் பெயர்:—கேவலம், புலம்பு. (உ)

பாவத்தின் பெயர்

140. தீவினை மறமே செடியே யகமே
தூரிதந் கலுடம் பாவ மாமே.
பாவத்தின் பெயர்:—தீவினை, மறம், செடி, அகம், தூரிதம், கலுடம். (சு)

விரூப்பத்தின் பெயர்.

141. மாதர் காதல் வயாவே வேட்கை
யாதர வரசை யவாவே யார்வ
நச்சுநசை விழைவு நயப்புக் காம
மிச்சை பெட்பு மோக மேட்டை
வெப்பம் பற்று விழுப்பம் வீழ்தல்
இவர்தல் சுவர்தல் வேண்டல் பேணல்
வேட்ட ருழ்தல் வெஃகலும் விருப்பம்.
விரூப்பத்தின் பெயர்:—மாதர், காதல், வயாவு, வேட்கை, ஆதரவு, ஆசை, அவா, ஆர்வம், நச்சு, நசை, விழைவு, நயப்பு, காமம், இச்சை, பெட்பு, மோகம், ஏட்டை, வெப்பம், பற்று, விழுப்பம், வீழ்தல், இவர்தல், சுவர்தல், வேண்டல், பேணல், வேட்டல், தாழ்தல், வெஃகல். (உஅ)

வேட்கைப் பெருக்கத்தின் பெயர்.

142. வேட்கைப் பெருக்கம் வேணவா வாகும்.
வேட்கைப் பெருக்கத்தின் பெயர்:—வேணவா. (சு)

நோயின் பெயர்.

143. மடங்கல் பிணிமடி மாரி பையு
ளணங்கு வியாதி யவல நீழல்
உறுகண் புன்கண் உரோகஞ் சூர்நோய்.

நோயின் பெயர்:—மடங்கல், பிணி, மடி, மாரி, பையுள், அணங்கு,
வியாதி, அவலம், நீழல், உறுகண், புன்கண், உரோகம்,
சூர். (கங)

இதுவுமது.

144. சிறுமையுந் குத்து மப்பெயர் தெரிக்கும்.
ஒடி நோயின் பெயர்:—சிறுமை, குத்து. (உ) ஐ (கடு)

வேதனை நோயின் பெயர்.

145. ஈதி வாதை வேதனை நோயே.
வேதனை நோயின் பெயர்:—ஈதி, வாதை. (உ)

காமநோயின் பெயர்.

146. விரக மதனங் காமக் கவலை
காம நோயின் கட்டுரை யாகும்.
காம நோயின் பெயர்:—விரகம், மதனம், காமக்கவலை. (க)

களவின் பெயர்.

147. கரப்புக் கட்டல் பட்டிமை சேர்வு
கயவு படிநு கரவடங் களவே.
களவின் பெயர்:—கரப்பு, கட்டல், பட்டிமை, சேர்வு, கயவு, படிநு,
கரவடம். (எ)

பயனின்மையின் பெயர்.

148. வறிதுந் கொன்னும் விழலும் விதாவு
மல்லவை பயனில் சொல்லா கும்மே.
பயன் இன்மையின் பெயர்:—வறிது, கொன், விழல், விதா,
அல்லவை. (ஊ)

மரணத்தின் பெயர்.

149. முஞ்சலுந் துவன்றலு முடிதலும் வினிதலுந்
துஞ்சலுந் தவறலு மிறப்பும் பொன்றலும்
வீய்வு முலப்பும் வீடலு மாய்தலு
மாண்டலு மரித்தலுஞ் சாவு மாணம்.

மாணத்தின் பெயர்:—முஞ்சல், துவன்றல், முடிதல், விளிதல், துஞ்சல், தவறல், இறப்பு, பொன்றல், வீய்வு, உலப்பு, வீடல், மாய்தல், மாண்டல், மரித்தல், சாவ. (கடு)

இதுவுமது.

150 இல்லென லென்பதஞ் சொல்லப் படுமே.
ஒடி மாணத்தின் பெயர்:—இல்லெனல். (க) கூ (கசு)

சாய்தலின் பெயர்.

151. இரிதல் நெரிதல் இடைத லுடைதல்
கெடுதல் சரிதல் சாய்த லாகும்.
சாய்தலின் பெயர்:—இரிதல், நெரிதல், இடைதல், உடைதல், கெடுதல், சரிதல். (சு)

பிணக்கின் பெயர்.

152. அரினமற லபாந் துவக்கென வமைந்த
பெரியவை நான்கும் பிணக்கென மொழிப.
பிணக்கின் பெயர்:—அரில், மறல், அபாம், துவக்கு. (சு)

முறிதலின் பெயர்.

153. ஒடித லொசிதன் ஞெயிர்த லீடிதன்
முரித லீறுதன் முறிதற் பெயரே.
முறிதலின் பெயர்:—ஒடிதல், ஒசிதல், ஞெயிர்தல், இடிதல், முரிதல், இறுதல். (சு)

கேட்டின் பெயர்.

154. வழுவு சிதைவு மங்குதல் சேத
மழிவு சிந்துதல் நந்துதன் முரித
லீறுதல் சுதமடி யொருங்கல் கே டென்ப.
கேட்டின் பெயர்:—வழுவு, சிதைவு, மங்குதல், சேதம், அழிவு, சிந்துதல், நந்துதல், முரிதல், இறுதல், சுதம், மடி, ஒருங்கல். (கஉ)

கோலையின் பெயர்.

155. கோளே யணங்கு வேட்டங் கொலையெனல்.
கோலையின் பெயர்:—கோள், அணங்கு, வேட்டம். (கஉ)

வெளிற்றின் பெயர்.

156. வெண்மையுந் தண்மையும் வெளிற்றென லாகும்.
வெளிற்றின் பெயர்:—வெண்மை, தண்மை. (உ)

புன்மையின் பெயர்.

157. நவிர மென்பது புன்மை யாகும். (க)
புன்மையின் பெயர்:—கவிரம்.

இரங்குதலின் பெயர்.

158. இனைத லெற்றித்த விரங்குத லாகும். (உ)
இரங்குதலின் பெயர்:—இனைதல், ஏற்றித்தல்.

அருவருப்பின் பெயர்.

159. வாலாமை சூதகம் பயிர்ப்பரு வருப்பே. (ங)
அருவருப்பின் பெயர்:—வாலாமை, சூதகம், பயிர்ப்பு.

ஒழிதலின் பெயர்.

160. ஒவு மன்னு மொழிதற் சொல்லே. (உ)
ஒழிதலின் பெயர்:—ஒவு, மன்.

இதுவுமது.

161. ஏனையு மப்பெய ரியல்பா கும்மே. (க) ஆ (ங)
ஒடி ஒழிதலின் பெயர்:—ஏனை.

கலங்குதலின் பெயர்.

162. கதுவே கலுழல் கலங்குதல் மலங்குதல். (ங)
கலங்குதலின் பெயர்:—கதுவு, கலுழ்தல், மலங்குதல்.

குலங்குதலின் பெயர்.

163. குலைத னடுக்குதல் குலங்குத லாகும். (உ)
குலங்குதலின் பெயர்:—குலைதல், கடுக்குதல்.

வாட்டத்தின் பெயர்.

164. தேம்பலுங் குழைதலு மனுக்கலு முளியும்
வாடலுந் தளர்தலும் வாட்டமென லாகும்.
வாட்டத்தின் பெயர்:—தேம்பல், குழைதல், அனுக்கல், முளி,
வாடல், தளர்தல். (சு)

குழைதலின் பெயர்.

165. சுனைதல் கனைதல் குழைத லாகும். (உ)
குழைதலின் பெயர்:—சுனைதல், கனைதல்.

மாறுபாட்டின் பெயர்.

166. தெற்றே மாறுபா டாகத் தெரிக்கும்.
மாறுபாட்டின் பெயர்:—தெற்ற.

(ச)

நிலையின்மையின் பெயர்.

167. வம்பென் சிளவி நிலையின்மையின் பெயர்,
நிலை இன்மையின் பெயர்:—வம்பு.

(ச)

மேன்மையின் பெயர்.

168. கயவுஞ் சாயலு னெள்ளலு மேன்மை.
மேன்மையின் பெயர்:—கயவு, சாயல், னெள்ளல்.

(க)

மனக்கோட்டத்தின் பெயர்.

169. அழுக்காறு மனத்தழுக்கு மவ்வியமு மனக்கோட்
மனக் கோட்டத்தின் பெயர்:—அழுக்காறு, மனத்தழுக்கு, அவ்வி
யம்.

(ங)

மூன்றாவது

மெய் வகை.

பருமையின் பெயர்.

170. மெய்வகைக் கியன்றன விளம்புந் காலைப்
பருஉம் பீனமுந் தடித்தலும் பருமை.
பருமையின் பெயர்:—பருஉ, பீனம், தடித்தல்.

(க)

இளைப்பின் பெயர்.

171. தேம்பலும் பழங்கணுஞ் சிக்கலாந் தேய்வு
நாம்பலு னொள்கலு மெலிவு மிளைப்பே.
இளைப்பின் பெயர்:—தேம்பல், பழங்கண், சிக்கல், தேய்வு, நாம்பல்,
னொள்கல், மெலிவு.

(எ)

வேண்மையின் பெயர்.

172. சுவேதந் தவளஞ் சுக்கிலந் குருத்த
விளர்வால் வெள்ளை நரைசிதம் வெண்மை.
வேண்மையின் பெயர்:—சுவேதம், தவளம், சுக்கிலம், குருத்த,
விளர், வால், வெள்ளை, நரை, சிதம்.

(ச)

இதுவுமது.

173. குருகுபால் சுப்பிர மென்னவுந் கூறும்.
சை வெண்மையின் பெயர்:—குருகு, பால், சுப்பிரம். (க) ஆ (கஉ)

பொன்மையின் பெயர்.

174. பீதகம் பசப்புப் பிங்கல மரிதம்
நாலுங்காஞ் சனியும் பொன்மையின் பெயரே.
பொன்மையின் பெயர்:—பீதகம், பசப்பு, பிங்கலம், அரிதம், காஞ்
சனி. (கு)

சேவப்பின் பெயர்.

175. அத்த மருணமு மரத்தமுஞ் சேப்புஞ்
சோணமுங் குருதியுந் துவருஞ்சிந் தூரமும்
பூவலும் படரமும் சேத்து மரக்கும்
செக்கருஞ் செம்மையுஞ் சேந்துபா டலமுங்
கிஞ்சகமுங் குலிகமுந் துப்புஞ் சேவப்பே.
சேவப்பின் பெயர்:—அத்த, அருணம், அரத்தம், சேப்பு, சோணம்,
குருதி, துவர், சிந்தூரம், பூவல், படரம், சேத்து, அரக்கு,
செக்கர், செம்மை, சேந்து, பாடலம், கிஞ்சகம், குலிகம்,
துப்பு. [சேவப்பு - இதைச் சிவப்பெனவும் வழங்குவர்] (கக)

பச்சையின் பெயர்.

176. பாசும் பையு. மரியும் பசமையும்
பலாசுஞ் சாமமு மரிதமும் பச்சை.
பச்சையின் பெயர்:—பாசு, பை, அரி, பசமை, பலாசு, சாமம்;
அரிதம். (எ)

கருநிறத்தின் பெயர்.

177. காளமுங் காழகமுங் காளிமமுங் காரிமால்
மாவு மிருளு நீலமு மசிதமுங்
காருமஞ் சனமு நல்லமுங் கருளு
மாகுங் கருநிறத் தபிதா னம்மே.
கரு நிறத்தின் பெயர்:—காளம், காழகம், காளிமம், காரி, மால், மா,
இருள், நீலம், அசிதம், கார், அஞ்சனம், நல்லம், கருள். (கங)

புற்கெணு நிறத்தின் பெயர்.

178. கபிலங் குரால்புகர் புற்கெணு நிறமே.
புற்கெணு நிறத்தின் பெயர்:—கபிலம், குரால், புகர். (கட)

ஒளியின் பெயர்.

179. வெயிலு நிலவும் வில்லும் வாளு
நிழலு மேல்லு நீமமு நகையுங்

கானலுங் கிரணமுங் கதிருஞ் செடியுஞ்
சோதியு மின்னூந் துணியு மரியுங்
கேழுங் காமுந் தேசங் கிரொளரி.

ஒளியின் பெயர்:—வெயில், நிலவு வில், வான், நிழல், எல், நீமம்,
நகை, கானல், கிரணம், கதிர், செடி, சோதி, மின், துணி, அரி,
கேழ், கரம், தேச, கிளர். (உ௦)

இதுவுமது

180. ஆதவ மென்பது மதன்பாற் படுமே.

ஒடி ஒளியின் பெயர்:—ஆகவம்.

(க) ஆ (உக)

ஒளிவிதேலின் பெயர்

181. விளங்குத னகுதன் மின்னன் மிளிர்ந்த

துளங்குத னிகழ்கல் சுடர்தல் பிறழ்த்

லிலங்கல் வயங்க லிலகுத லிமைத்த

லலங்க நயங்க லளிர்ந்த னிலவ

லொளிர்ந்த லென்றிவை யொளிவிட லாகும்.

ஒளி விதேலின் பெயர்:—விளங்குதல், நகுதல், மின்னல், மிளிர்
தல், துளங்குதல், நிகழ்கல், சுடர்தல், பிறழ்தல், இலங்கல்,
வயங்கல், இலகுதல், இமைத்தல், அலங்கல், தயங்கல், அவிர்
தல், நிலவல், ஒளிர்ந்தல். (க௭)

ஒளி மழுங்குதலின் பெயர்.

182. மட்கல் புல்லெனன் மழுங்குத லழுங்குதல்

ஒளிமழுங் குதலென வுரைத்தல் வேண்டும்.

ஒளி மழுங்குதலின் பெயர்:—மட்கல், புல்லெனல், மழுங்குதல்,
அழுங்குதல். (ச)

அழகின் பெயர்.

183. ஏரும் வனப்பு மெழிலு மிராமமுங்

காரிகையு மாவு மம்மையுங் கவினுஞ்

செழுமையும் பந்தமுந் தேசிகமு கோக்கு

மணியு மணங்கு மிபாணரும் பாணியு

மாதரு மாகையுஞ் சாயலும் வகுப்பும்

வண்ணமும் வளமும் பூவும் பொற்புஞ்

சேடும் பொன்னுஞ் சித்திரமும் பத்திரமு

மாகையுந் தளிமழு மயமு மஞ்சு

மதனும் பாங்கு மம்முஞ் சொக்குஞ்

சுந்தாமூர் தோட்டியு மையு மொப்பு
மந்தமு மொண்மையும் விடங்கமு மமலமுங்
குழருங் கோலமும் வாமமுங் காந்தியு
மழகின் பெயரால் காசமு மாகும்.

அழகின் பெயர்:—ஏர், வணப்பு, எழில், இராமம், காரிசை, மா, அம்மை, கவின், செழுமை, பந்தம், தேசிகம்; நோக்கு, அணி, அணங்கு, யாணர், பாணி, மாதர், மாழை, சாயல், வகுப்பு, வண்ணம், வளம், பூ, பொற்பு, சேடு, பொன், சித்திரம், பத்திரம், மாமை, தளிமம், மயம், மஞ்சு, மதன், பாங்கு, அம், சொக்கு, சுந்தரம், தோட்டி, ஐ, ஒப்பு, அந்தம், ஒண்மை, விடங்கம், அமலம், குழரு, கோலம், வாமம், காந்தி, அலங்காரம். (சக)

இதுவுமது.

184. கொம்மையு மனோகாமுஞ் சாருவுங் கூறுப.

அடி அழகின் பெயர்:—கொம்மை, மனோகாம், சாரு. (க) ௧௨ (௩௨)

கட்டழகின் பெயர்.

185. சித்திர மனோகாமுஞ் சுந்தரங்கட் டழகே.

கட்டழகின் பெயர்:—சித்திரம், மனோகாம், சுந்தரம். (க) ௧௩

நிறத்தின் பெயர்.

186. குருவுங் கொழுமையுங் குணமுங் கொழுமையு

மரியுஞ் சாபலும் வருணமு மன்றிப்

பயப்புங் கறையும் கருவு நிறமே.

நிறத்தின் பெயர்:—குரு, கொழுமை, குணம், கொழுமை, அரி, சாயல், வருணம், பயப்பு, கறை, கரு. (க) ௧௪

வடிவத்தின் பெயர்.

187. செண்ணம் படிவம் வடிவ மென்ப.

வடிவத்தின் பெயர்:—செண்ணம், படிவம். (௨) ௧௫

வண்ணத்தின் பெயர்.

188. வண்ணஞ் சந்தம்.

வண்ணத்தின் பெயர்:—சந்தம். (௧) ௧௬

வளைதலின் பெயர்.

189. குடிலந் தடவு கூன்கோண் கோட்டம்

வசியு கோணல் வாங்கல் குலாவல்

வளரவலென் றின்னவை வளைத லாகும்.

விரீதலின் பெயர்:—குழலம், தடவு, கூன், கோண், கோட்டம், வசிவு, கோணல், வாங்கல், குலாவல், வளாவல். (க0)

இளைமையின் பெயர்.

190. மழவு முருகுத் தருணமு மஞ்சங்
குழவும் விளருங் கொம்மையும் புருவையுங்
கோமளமும் போதகமு மிளைமையின் கூற்றே.

இளைமையின் பெயர்:—மழவு, முருகு, தருணம், மஞ்ச, குழவு, விளர், கொம்மை, புருவை, கோமளம், போதகம். (க0)

முதுமையின் பெயர்.

191. முதுமை மூப்பு முரஞ்சுதன் முற்றுதல்.
முதுமையின் பெயர்:—மூப்பு, முரஞ்சுதல், முற்றுதல். (க)

இதுவுமது.

192. விளைவும் சாம்பலும் விதந்துகொளப் படுமே.
விளைவு முதுமையின் பெயர்:—விளைவு, சாம்பல். (உ) ஆ (கு)

கலியாணத்தின் பெயர்.

193. வதுவை மன்றல் மணங்கலி யாணம்.
கலியாணத்தின் பெயர்:—வதுவை, மன்றல், மணம். (க)

இதுவுமது.

194. கடியும் வேட்டலுங் கைப்பற்றலு மாகும்.
கலியாணத்தின் பெயர்:—கடி, வேட்டல், கைப்பற்றல். (க) ஆ (ச)

கோண்டாடுதலின் பெயர்.

195. குலாவல் பாராட்டுக் கொண்டாடுதலை.
கோண்டாடுதலின் பெயர்:—குலாவல், பாராட்டு. (உ)

அலங்கரித்தலின் பெயர்.

196. புனைதலு மண்ணலும் பொற்புறுத் துதலு
மணிதலுங் கைசெய் தலுமலங்கரித்தல்.
அலங்கரித்தலின் பெயர்:—புனைதல், மண்ணல், பொற்புறுத்துதல், அணிதல், கைசெய்தல். (கு)

சிங்காரத்தின் பெயர்.

197. அணியே பொற்புக் கையலக் காரந்
தெரியிடுபுப் பணையுஞ் சிங்காரமாகும்.

சுங்காரத்தின் பெயர்:—அணி, பொற்பு, கை, அலங்காரம், ஒப்பனை. (டு)

புதுடையின் பெயர்.

158. புதைபுணர் விருந்து புத்தேள் கடிநவ
நூதனம் கோடகம் வம்பிவை புதுமை.
புதுமையின் பெயர்:—புதை, புணர், விருந்து, புத்தேள், கடி, நவம்,
நூதனம், கோடகம், வம்பு. (சூ)

மகளிர் விளையாட்டின் பெயர்.

199. தொடலைபுந் தகுளமு மகளிர்விளை யாட்டே.
மகளிர் விளையாட்டின் பெயர்:—தொடலை, தகுளம். (உ)

சூடுதலின் பெயர்.

200. மீலைதலு மலைதலும் வேய்தலுஞ் சூடுதல்.
சூடுதலின் பெயர்:—மீலைதல், மலைதல், டேய்தல். (ஈ)

இகுத்தலின் பெயர்.

201. செகுத்த விகுத்தல்.
இகுத்தலின் பெயர்:—செகுத்தல். (ஊ)

மீளுதலின் பெயர்.

202. திரிதல் மீளுதல்.
மீளுதலின் பெயர்:—திரிதல். (஋)

புறத்தின் பெயர்.

203. புறணியும் புடமும் புறமென லாகும்.
புறத்தின் பெயர்:—புறணி, புடம். (உ)

பதுங்கலின் பெயர்.

204. பழகலு மொடுங்கலும் பார்தலும் பதுங்கல்.
பதுங்கலின் பெயர்:—பழகல், ஒடுங்கல், பார்தல். (஑)

தங்குதலின் பெயர்.

205. அசைத நெவிட்ட விறுத்த லார்தல்.
தங்குதலின் பெயர்:—அசைதல், நெவிட்டல், இறுத்தல், ஆர்தல். (ஊ)

இதுவுமது.

206. வதிதல் வைக லீறையு மப்பெயர்.
வதிதலின் பெயர்:—வதிதல், வைகல், இறை. (ஓ) ஆ (எ)

அடக்கத்தின் பெயர்.

207. முடக்கமு நொறிலு மடங்கு முணங்கு
மொடுக்கமு மடக்க மொருங்கு மாமே.

அடக்கத்தின் பெயர்:—முடக்கம், நொறில், மடங்கு, முணங்கு,
ஒடுக்கம், ஒருங்கு. (சு)

கூடலின் பெயர்.

208. விழைச்சும் பிணைச்சும் விழைவுமை துனமும்
புணர்ச்சியுங் கூடல் புகலுங் கிளவி
அணைதல் கலனிசை போகமு மாகும்.

கூடலின் பெயர்:—விழைச்சு, பிணைச்சு, விழைவு, மைதுனம்,
புணர்ச்சி, அணைதல், கலவி, சையோகம். (அ)

இதுவுமது.

209. மணத்தல் பயினி மற்றினை கூடுதல்.

கூடு கூடலின் பெயர்:—மணத்தல், பயினி. (உ) ஆ (க0)

பிரிதலின் பெயர்.

210. நீத்த றவிர்த லகல லுணர்தல்
தணத்தல் வல்வி பகலிவை பிரிதல்.

பிரிதலின் பெயர்:—நீத்தல், தவிர்தல், அகலல், உணர்தல், தணத்
தல், வல்வி, பகல். (ர)

புலத்தலின் பெயர்.

211. புலவி யூடல் புலத்த லாகும்.

புலத்தலின் பெயர்:—புலவி, ஊடல். (உ)

புலவிநீடுதலின் பெயர்.

212. துனியென் கிளவி புலவி நீடுதல்.

புலவி நீடுதலின் பெயர்:—துனி. (க)

கலத்தலின் பெயர்.

213 புணர்தல் படித றேய்தல் சார்தல்
கலவன் மேவல் கலத்த லாகும்.

கலத்தலின் பெயர்:—புணர்தல், படிதல், தேய்தல், சார்தல், கல
வல், மேவல். (சு)

அளவளாவலின் பெயர்.

214. கலாவலுங் துழாவலும் வளாவலுஞ் சிவணலும்
புணர்தலும் பொருந்தலு மளவளா வற்பெயர்.

அனவனாவலின் பெயர்:—சலாவல், தழாவல், ஊனாவல், சிவ
ணல், புணர்தல், பொருந்தல். (சு)

வணங்கலின் பெயர்.

215. வந்தனை பணித றண்டன் வணக்கம்
பாவ லிறைஞ்ச ரூழ்தல் காண்டல்
வந்தித்தல் போற்றல் வணங்க லாகும்.

வணங்கலின் பெயர்:—வந்தனை, பணிதல், தண்டன், வணக்கம்,
பாவல், இறைஞ்சல், தாழ்தல், காண்டல், வந்தித்தல், போற்
றல். (க௦)

சிறைப்படலின் பெயர்.

216 வலைப்பட றளைப்படல் சிறைப்பட லாகும்.

சிறைப்படலின் பெயர்:—வலைப்படல், தளைப்படல். (உ)

சருச்சரை வடிவின் பெயர்.

217. பிணரே சருக்கரை வடிவின் தாகும்.

சருச்சரை வடிவின் பெயர்:—பிணர். (க)

தாழ்தலின் பெயர்.

218 இறைஞ்சலுங் குறங்கலுந் தாழ்தலை யிசைக்கும்.

தாழ்தலின் பெயர்:—இறைஞ்சல், குறங்ல். (உ)

அலைதலின் பெயர்.

219. நடுங்க லாஞ்சி னெகிழ்தல் னொள்கல்
அழுங்குதல் சோம்பென லலைதலு மாகும்.

அலைதலின் பெயர்:—நடுங்கல், ஆஞ்சி, னெகிழ்தல், னொள்கல்,
அழுங்குதல், சோம்பு. (சு)

சுமத்தலின் பெயர்.

220. பரித்தல் பொறுத்த றரித்தல் சுமத்தல்.

சுமத்தலின் பெயர்:—பரித்தல், பொறுத்தல், தரித்தல். (ங)

ஏறுதலின் பெயர்.

221. எக்க லிவரன் மீக்கோ னேறுதல்.

ஏறுதலின் பெயர்:—எக்கல், இவரல், மீக்கோள். (ங)

எத்தலின் பெயர்.

222. முட்டல் னிடைத்தன் முடுக னேர்த
லேற்ற றலைப்பட லெகிர்த லாகும்.

எதிர்தலின் பெயர்:—முட்டல், கிடைத்தல், முடுகல், கேர்தல், ஏற்றல், தலைப்படல். (ச)

மீதூரலின் பெயர்.

223. இடங்கழி நெருங்குதல் மீதூர லாகும்.
மீதூரலின் பெயர்:—இடங்கழி, நெருங்குதல். (உ)

ஒருங்கின் பெயர்.

224. உடங்கொருங் காகும்.
ஒருங்கின் பெயர்:—உடங்கு. (க)

வடுப்படுத்தலின் பெயர்.

225. கதுவாய் வடுப்படுத் தலாகக் கருதுவர்.
வடுப்படுத்தலின் பெயர்:—கதுவாய். (ச)

சொறியின் பெயர்.

226. கண்டேதி தினவு சொறியெனக் கழறும்.
சொறியின் பெயர்:—கண்டேதி, தினவு. (உ)

பொங்குதலின் பெயர்.

227. பூரித்தன் மிகுதல் பொங்குத லாகும்.
பொங்குதலின் பெயர்:—பூரித்தல், மிகுதல். (உ)

வேர்த்தலின் பெயர்.

228. வேர்த்தல் வியர்ப்பு.
வேர்த்தலின் பெயர்:—வியர்ப்பு. (ச)

விடுதலின் பெயர்.

229. விடுதல் உயிர்த்தல்.
விடுதலின் பெயர்:—உயிர்த்தல். (ச)

முடுதலின் பெயர்.

230. போர்வை மூப்தல் கவித்தன் முடுதல்.
முடுதலின் பெயர்:—போர்வை, மூப்தல், கவித்தல். (ங)

பூணலின் பெயர்.

231. புனைத லார்த்தல் பூண லாகும்.
பூணலின் பெயர்:—புனைதல், ஆர்த்தல். (உ)

இதயபின் பெயர்.

232. இயைபே புணர்ச்சி யிசைப்பிவை யாகும்.
இயைபின் பெயர்:—இயையு, புணர்ச்சி, இசைப்பு. (க)

மஞ்சனத்தின் பெயர்.

233. நான மென்பது மஞ்சன மாகும்.
மஞ்சனத்தின் பெயர்:—நானம். (ச)

குளித்தலின் பெயர்.

234. தோய்தலும் படிதலு மாடலு மன்றிக்
குடைதலு முழுகலுங் குளித்தலின் கூற்றே.
குளித்தலின் பெயர்:—தோய்தல், படிதல், ஆடல், குடைதல்,
முழுகல். (ஞ)

பிறகிடலின் பெயர்.

235. பின்றல் பிறக்கிடல் பிறகிட லாகும்.
பிறகிடலின் பெயர்:—பின்றல், பிறக்கிடல். (உ)

கருவுள் அமைப்பும், மெய்படு பருவமும் ஆவன.

236. பேறிழ விற்பம் பிணிமூப்புச் சாக்காடென்
ரூறுள வந்நா ளமைந்தன வறியக்
கூறிய புலவர் கோட்பா டன்றியும்
பானை பாலன் காளை யினையோன்
முதியோ னென்ன விதிவழி வந்த
மெய்பே மெய்யின் மெம்படு குணமே.

கருவுள் அமைப்பாவன:—பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்பு,
சாக்காடு. (சு)

மெய்படு பருவமாவன:—பானை, பாலன், காளை, இளையோன், வீருத்
தன். (டு)

நான்காவது

வாய் வகை.

இன்சுவையின் பெயர்.

237. வாய்வகை யியல்பு வகுக்குங் காலைத்
தீமென் கிளவியொ டிரத மின்சுவை.
இன் சுவையின் பெயர்:—தீம், இரதம். (உ)

அழைத்தலின் பெயர்.

238. கேத லுளைத்த லீகுத்தல் விளித்தல்
மாவெனல் கூவுதல் வாவெனன் மத்தல்

கரைதலா கருடனை யிவைவே யன்றி
யகவ லென்பது மழைத்த லாகும்.

அழைத்தலின் பெயர்:—கேதல், உளைத்தல், இருத்தல், வீளித்தல்,
மாவெனல், கூவுதல், வாவெனல், மத்தல், கரைதல், ஆசரு
டனை, அகவல். (கச)

சிரிப்பின் பெயர்.

239. மூரலு மிளியு முறுவலு நகையும்
ஆசமுஞ் சிரிப்பென லார்ப்பு மாகும்.

சிரிப்பின் பெயர்:—மூரல், இளி, முறுவல், நகை, ஆசம், ஆர்ப்பு. (ச)

உண்டலின் பெயர்.

240. அயிறல் மிசைத லருந்துதல் நுகர்தல்
துவ்வல் துய்த்தல் துற்றல் துறுவல்
ஆர்தல் மாந்தல் கைந்தாட லுண்டல்.

உண்டலின் பெயர்:—அயிரல், மிசைதல், அருந்துதல், நுகர்தல்,
துவ்வல், துய்த்தல், துற்றல், துறுவல், ஆர்தல், மாந்தல், கை
தொடல். (கச)

இதுவுமது.

241. பானகம் போனகம் பண்பொடு வருமே.

பெடி உண்டலின் பெயர்:—பானகம், போனகம். (உ) ஆ (கந)

குடித்தலின் பெயர்.

242. பருகல் மாந்தல் பானக் குடித்தல்.

குடித்தலின் பெயர்:—பருகல், மாந்தல், பானம். (க)

விழுங்கலின் பெயர்.

243. நூங்கல் நுகர்தல் விழுங்கலென் றாகும்.

விழுங்கலின் பெயர்:—நூங்கல், நுகர்தல். (உ)

இயம்பலின் பெயர்.

244. கதையு நுவலும் காதையுங் கிளவியும்
பனுவலு மறையும் பறையும் வாணியும்
கூற்று மொழியுங் குயிறலும் புகறலும்
மாற்றமு மறையு நொடியும் பரவலும்
இசையு மியமும் பேச்சு முரையும்
எதிர்ப்பு மென்றிவை யியம்ப லாகும்.

இயம்பலின் பெயர்:—கதை, நுவல், காதை, சினவி, பனுவல், அறை, பறை, வாணி, கூற்றி, மொழி, குயிறல், புகறல், மாற்றம், மறை, கொடி, பாவல், இசை, இயம், பேச்சு, உரை, எதிர்
ப்பு. (உக)

வாசகத்தின் பெயர்.

245. வசனம் பாசரம் வார்த்தையும் வாசகம்.
வாசகத்தின் பெயர்:—வசனம், பாசரம், வார்த்தை. (உ)

பதத்தின் பெயர்.

246. பாழிபு முரையும் பதமென லாகும்.
பதத்தின் பெயர்:—பாழி, உரை. (உ)

பேசுதலின் பெயர்.

247. இசைத்த விறுத்தல் இயம்பல் புகறல்
பிதற்ற லென்றிவை பேசுத லாகும்.
பேசுதலின் பெயர்:—இசைத்தல், இறுத்தல், இயம்பல், புகறல்,
பிதற்றல். (உ)

பல்கால் விளம்புதலின் பெயர்.

248. மீ துரை பல்கால் விளம்புத லாகும்.
பல்கால் விளம்புதலின் பெயர்:—மீ துரை. (ச)

துதித்தலின் பெயர்.

249. பாவல் வழுத்தல் ஏத்தல் போற்றல்
பழிச்சல் வாழ்த்தல் துதித்த லாகும்.
துதித்தலின் பெயர்:—பாவல், வழுத்தல், ஏத்தல், போற்றல், பழிச்
சல், வாழ்த்தல். (ச)

வாழ்த்தின் பெயர்.

250. ஆசுடை யாசி வாழ்த்தா கும்மே.
வாழ்த்தின் பெயர்:—ஆசுடை, ஆசி. (உ)

சொல்லுதலின் பெயர்.

251. இப்பல் விரித்தன் மொழிதல் விளம்பல்
பகர்தல் பன்னல் நவிறல் கத்துதல்
உரைத்தல் கூறல் வழங்கல் குயிலல்
புலல் பேசல் நொடிதல் பிறழ்தல்

பறைதல் செப்ப லதிர்த்தல் பணித்தல்
சொற்ற லாடல் சொல்லுத லென்ப.

சொல்லுதலின் பெயர்:—இயம்பல், விரித்தல், மொழிதல், விளம்பல், பகர்தல், பன்னல், நவிறல், கத்துதல், உரைத்தல், கூறல், வழங்கல், குயிலல், புலவல், பேசல், நொடிதல், பிறழ்தல், பறைதல், செப்பல், அதிர்த்தல், பணித்தல், சொற்றல், ஆடல் (உஉ)

படித்தலின் பெயர்.

252. பாட லோதல் வாசித்தல் படித்தல்.
படித்தலின் பெயர்:—பாடல், ஓதல், வாசித்தல். (க)

பெருஞ்சொல்லின் பெயர்.

253. பெருஞ்சொல் பலாறி சொல்வெணப் பெயர்பெறும்.
பெருஞ் சொல்லின் பெயர்:—பலாறிசொல். (க)

சிறுசொல்லின் பெயர்.

254. சிறுசொ லிழிச்சொற் றீச்சொற் பழிச்சொல்.
சிறு சொல்லின் பெயர்:—இழிச்சொல், தீச்சொல், பழிச்சொல். (க)

பழிமொழியின் பெயர்.

255. அம்பலங் கெளவையு மலரும் பழிமொழி.
பழி மொழியின் பெயர்:—அம்பல், கெளவை, அலர். (க)

தீசைச்சொல்லின் பெயர்.

256. தேசிக மென்பது திசைச்சொல் லாகும்.
திசைச் சொல்லின் பெயர்:—தேசிகம். (க)

மறைத்துமொழி கிளவியின் பெயர்.

257. இடக்கர் மறைமொழி பெக்கரு மாகும்.
மறைத்து மொழி கிளவியின் பெயர்:—இடக்கர், எக்கர் (உ)

சிலரறிந்து தம்முள் தூற்றலின் பெயர்.

258. அம்பல்சில ரறிந்துதம் முட்புறங் கூறுதல்.
சிலர் அறிந்து தம்முள் தூற்றுதலின் பெயர்:—அம்பல். (க)

பலரறிந்து தூற்றலின் பெயர்.

259. அலரே பலரு மறிந்தலர் தூற்றுதல்.
பலர் அறிந்து தூற்றுதலின் பெயர்:—அலர். (க)

உறுதிக்கட்டுரையின்பெயர்.

260. கழறலு மிடித்தலு நெருங்கலு மென்றிவை
யுறுதிக் கட்டுரை யெனவுரைத் தனரே.

உறுதிக் கட்டுரையின் பெயர்:—கழறல், இடித்தல், நெருங்கல். (க)

நயச்சொல்லின் பெயர்.

261. முகமன் சம்மான முபசார நயச்சொல்.

நயச் சொல்லின் பெயர்:—முகமன், சம்மானம், உபசாரம். (க)

குறளைமொழியின் பெயர்.

262. கொடுவாய் பிசனம் தொடுப்புக் குஞ்சம்
குறளை மொழிகொண் டியமு மாகும்.

குறளை மொழியின் பெயர்:—கொடுவாய், பிசனம், தொடுப்பு, குஞ்சம், கொண்டியம். (க)

அசதியாடலின் பெயர்.

263. அசதி நகல்நயக் கிளவி யாகும்.

அசதி ஆடலின் பெயர்:—நகல், நயக்கிளவி. (உ)

நிரம்பா மென்மொழியின் பெயர்.

264. குதலை மழலை கொஞ்சலுல் லாபம்
மீழலை நிரம்பா மென்மொழி யாகும்.

நிரம்பா மென்மொழியின் பெயர்:—குதலை, மழலை, கொஞ்சல், உல் லாபம், மீழலை. (க)

சத்தியத்தின் பெயர்.

265. ஆணை வஞ்சினஞ் சபதஞ் சத்தியம்.

சத்தியத்தின் பெயர்:—ஆணை, வஞ்சினம், சபதம். (க)

இதுவுமது:

266. சூளை விரதஞ் சூறறவு மாகும்.

சூளை சத்தியத்தின் பெயர்:—சூள், விரதம், சூறறவு. (க) ஆ (க)

முதுசொல்லின் பெயர்.

267. மொழிமை மூதரை முன்சொற் பழஞ்சொல்
முதுசொல் லென்பர் பழமொழியு மாமே.

முது சொல்லின் பெயர்:—மொழிமை, மூதரை, முன்சொல், பழஞ் சொல், பழமொழி. (க)

நன்னிமித்தத்தின் பெயர்.

268. விரிச்சியும் வாய்ப்புள்ள நற்சொனி மித்தம்.
நல் நிமித்தத்தின் பெயர்:—விரிச்சி, வாய்ப்புள். (உ)

கதையின் பெயர்.

269. கதையென் றுரைப்பது காரணச் சொல்லெனல்.
கதையின் பெயர்:—காரணச்சொல். (க)

வினாவலின் பெயர்.

270. வினாவல் கடாவல்.
வினாவலின் பெயர்:—கடாவல். (ச)

எதிர்மொழியின் பெயர்.

271. விடையதற் கெதிர்மொழி.
எதிர்மொழியின் பெயர்:—விடை. (ச)

வினாவும், விடையுங்கூடிய பொருளின் பெயர்.

272. வினாவும் விடையும் விளம்புதல்சல் லாபம்.
வினாவும், விடையுங் கூடிய பொருளின் பெயர்:—சல்லாபம். (ச)

பாயிரத்தின் பெயர்.

273. அணிந்துரை பெய்துரை புனைந்துரை நூன்முகம்
முகவுரை தந்துரை புறவுரை பாயிரம்.
பாயிரத்தின் பெயர்:—அணிந்துரை, பெய்துரை, புனைந்துரை,
நூன்முகம், முகவுரை, தந்துரை, புறவுரை. (ஈ)

சத்தி பண்ணலின் பெயர்.

274. உமிழ்தல் தெவிட்டல் கான்ற லோங்கல்
உக்காரஞ் சத்தி யன்றிக் கக்கல்.
சத்தி பண்ணலின் பெயர்:—உமிழ்தல், தெவிட்டல், கான்றல், ஒங்கல்,
உக்காரம், கக்கல். (உக்காரம்-உற்சாரம் எனவும் பாடம்) (ச)

இதுவுமது.

275. அபன மென்பது மதன்பெயராகும்.
அபன சத்தி பண்ணலின் பெயர்:—அபனம். (ச) ஆ (ஈ)

எச்சலின் பெயர்.

276. மிச்சில் பேணிகை யுச்சிட்டம் விசதம்
எச்சி லென்றற் கிழவு மாகும்.

எச்சிலின் பெயர்—மிச்சில், பேளிகை, உச்சிட்டம், விசதம், (௫)
இழவு.

கோட்டாவியின் பெயர்.

277. ஆவித்தல் கொட்டாவி யாகு மென்ப.
கொட்டாவியின் பெயர்:—ஆவித்தல். (௬)

ஐந்தாவது

கண் வகை.

கண்ணோட்டத்தின் பெயர்.

278. கண்ணிற் கமைந்த கடனெறி கூறிற்
கண்மைநா கரிசம் பார்வைகண் ணோட்டம்.
கண்ணோட்டத்தின் பெயர்:—கண்மை, நாகரிசம், பார்வை. (௭)

இதுவுமது.

279. கண்ணென் பதுமக் கட்டுரை யாகும்.
ஒடி கண்ணோட்டத்தின் பெயர்:—கண். (௮) ஆ (௯)

உற்சவத்தின் பெயர்.

280. சாறு முருகு துணங்கறல் விழாவுடன்
ஒதுஞ் சேறு முற்சவ மாகும்.
உற்சவத்தின் பெயர்:—சாறு, முருகு, துணங்கறல், விழா, சேறு. (௧௦)

தூங்கலின் பெயர்.

281. கனவு துயிலே கண்படை யனந்தல்
படலே நித்திரை பள்ளி யுறக்கற்
துஞ்ச லுறங்க ழாங்க லாகும்.
தூங்கலின் பெயர்:—கனவு, துயில், கண்படை, அனந்தல், படல்,
நித்திரை, பள்ளி, உறக்கம், துஞ்சல், உறங்கல். (௧௧)

நிரம்பாத்துயிலின் பெயர்.

282. தூங்கல் நிரம்பாத் துயிலு மாமே.
நிரம்பாத் துயிலின் பெயர்:—தூங்கல். (௧௨)

அழுகையின் பெயர்.

283. கலக்க முரோதனங் கலுழ்ச்சி யழுகை.
அழுகையின் பெயர்:—கலக்கம், உரோதனம், கலுழ்ச்சி. (௧௩)

திருவுமது.

284. அரற்ற விரங்கல் விம்மல் பொரும
லேங்க விராவண மாங்கத னிலையே.

ஓடி அழுக்கையின் பெயர்:—அரற்றல், இரங்கல், விம்மல், பொரு
மல், ஏங்கல், இராவணம். (சு) கூ(சு)

துயி லொழிதலின் பெயர்.

285. சாகர மென்பது துயிலொழித லாகும்.

துயில் ஒழிதலின் பெயர்:—சாகரம்.

(சு)

கண்பார்வையின் பெயர்.

286. விழித்தல்கண் பார்வை.

கண் பார்வையின் பெயர்:—விழித்தல்.

(சு)

கண் மூடலின் பெயர்.

287. சிமிழ்த்தல்கண் மூடல்.

கண் மூடலின் பெயர்:—சிமிழ்த்தல்.

(சு)

காண்டலின் பெயர்.

288. நோக்க நெரிசித்தல் பார்த்தல் காண்டல்.

காண்டலின் பெயர்:—நோக்கல், நெரிசித்தல், பார்த்தல்.

(சு)

கண்ணுறலின் பெயர்.

289. காட்சி யென்பது கண்ணுற லாகும்.

கண்ணுறலின் பெயர்:—காட்சி.

(சு)

கண்ணிமையின் பெயர்.

290. கண்ணிமை யிதழ்விளிம் பென்னவும் பெறுமே.

கண் இமையின் பெயர்:—இதழ், விளிம்பு.

(உ)

ஆராவது

மூக்கின் வகை.

கந்தீத்தலின் பெயர்.

291. மூக்கி னியல்பு மொழியுங் காலை

மணமு முருகு மன்றலும் வாசமும்

விரையும் வதுவையு நாணமும் வேரியுங்

கடியுந் தேனும் வம்புங் காணு

நறையுங் கந்தமு மோதமு நாற்றமுங்
கமழலும் வெறியுங் கந்தித்த லாகும்.

கந்தித்தலின் பெயர்:—மணம், முருகு, மன்றல், வாசம், விரை, வதுவை, க.னம், வேளி, சடி, தேன், வம்பு, கான், நறை, கந்தம், மோதம், நாற்றம், கமழல், வெறி. (கஅ)

நறுமணத்தின் பெயர்.

292. சுகந்த நறுமணம்.

நறு மணத்தின் பெயர்:—சுகந்தம்.

(க)

பெருமணத்தின் பெயர்.

293. பரிமளம் பெறுமணம்.

பெரு மணத்தின் பெயர்:—பரிமளம்.

(க)

மூச்சின் பெயர்.

294. தும்மன் மூச்சுச் சுவாதங் கொறுக்கை
யிரோசக பூகங் கும்பக மன்றிச்
சுவாச நிசுவாசஞ் சொல்லப் பெறுமே.

மூச்சின் பெயர்:—தும்மல், சுவாதம், கொறுக்கை, இரோசகம், பூ க்கு, கும்பகம், சுவாசம், நிசுவாசம். (அ)

வழுவது

செவி வகை.

கல்வியின் பெயர்.

295. செவியிற் நேறுந் திறனினி னுரைக்கி
ஊறுதியுங் கேள்வியு மோதியுங் கலையும்
பனுலனுங் கல்விப் பெயரெனப் பகரும்.

கல்வியின் பெயர்:—உறுதி, கேள்வி, ஒதி, கலை, பனுலல்.

(ரு)

சொன்மாலையின் பெயர்.

296. தோற்றஞ் சீரொளி சுலோகஞ்சொன் மலை.

சொல் மாலையின் பெயர்:—தோற்றம், சீர், ஒளி, சுலோகம்.

(ச)

புகழின் பெயர்.

297. ஏற்றங் கியாத மிகைமெய்ப் பாடு

சீர்த்தி சீர்த்திசொல் திசம்புக ழாகும்.

புகழின் பெயர்:—ஏற்றம், கியாதம், இசை, மெய்ப்பாடு, சீர்த்தி, சீர்த்தி, சொல்.

(எ)

இதுவுமது.

298. மீக்கூற் றென்று விளம்பவும் பெறுமே.
 ஷே புசுழின் பெயர்:—மீக்கூற்று. (க) ஆ—(அ)

நூலின் பெயர்.

299. அனுகாரம் பிடக மாரிடந் தந்திரம்
 பனுவ லாகமஞ் சூத்திர நூலே.
 நூலின் பெயர்:—அனுகாரம், பிடகம், ஆரிடம், தந்திரம், பனுவல்,
 ஆகமம், சூத்திரம். (எ)

நற்பொருளின் பெயர்.

300. ஞாபகம் பிசியிவை நற்பொரு ளாகும்.
 நற் பொருளின் பெயர்:—ஞாபகம், பிசு. (உ)

வேதத்தின் பெயர்.

301. இருக்குச் சுருதிமறை யெழுதாக் கிளவி
 ஆதிநூல் சாகை யாரணம் வேதம்.
 வேதத்தின் பெயர்:—இருக்கு, சுருதி, மறை, எழுதாக்கிளவி, ஆதி
 நூல், சாகை, ஆரணம். (ஏ)

முதல் வேதத்தின் பெயர்.

302. பௌடிக மிருக்கு முதல்வேத மாகும்.
 முதல் வேதத்தின் பெயர்:—பௌடிகம், இருக்கு. (உ)

இரண்டாம் வேதத்தின் பெயர்.

303. இரண்டாம் வேதம் யசுதைத் திரியம்.
 இரண்டாம் வேதத்தின் பெயர்:—யசு, தைத்திரியம். (உ)

மூன்றாம் வேதத்தின் பெயர்.

304. மூன்றது சாம வேதங் கீதகடை.
 மூன்றாம் வேதத்தின் பெயர்:—சாமம், கீதகடை. (உ)

நான்காம் வேதத்தின் பெயர்.

305. நான்காம் வேத மதர்வண மென்ப.
 நான்காம் வேதத்தின் பெயர்:—அதர்வணம். (க)
 [அதர்வணம் - அதர்வம் எனவும் வழங்கும்.]

வேதத் துட்பொருளின் பெயர்.

306. உபநிடதம் வேதத்தி னுட்பொரு ளாகும்.
 வேதத்து உட்பொருளின் பெயர்:—உபநிடதம். (க)

வேதமார்க்கத்தின் பெயர்.

307. வைதிகம் வேதமொழி மார்க்கமாகும்.
வேத மார்க்கத்தின் பெயர்:—வைதிகம். (க)

உதாரணத்தின் பெயர்.

308. இதிகாச மிலக்கிய மெடுத்துக் காட்டல்
உதாரண மெனவு முரைக்கப் படுமே.

உதாரணத்தின் பெயர்:—இதிகாசம், இலக்கியம், எடுத்துக்காட்டல். (ங)

ஆகமத்தின் பெயர்.

309. ஆகம ஞானம்.

ஆகமத்தின் பெயர்:—ஞானம். (க)

அத்தியாயத்தின் பெயர்.

310. படல மிலம்பகஞ் சருக்கங் காண்டம்
பரிச்சேச மத்தி யாயமாகும்.

அத்தியாயத்தின் பெயர்:—படலம், இலம்பகம், சருக்கம், காண்டம், பரிச்சேசம். (ங)

நூற்பா வகவலின் பெயர்.

311. அடிவரை யின்றி விழுமிதி னடக்கு
நூற்பா வகவல் சூத்திர மென்ப.

நூற்பா வகவலின் பெயர்:—சூத்திரம். (க)

ஒத்தென்பது.

312. நிரல்பட வைப்ப தோத்தென மொழிப.

ஒத்து என்பது:—ஒரினப் பொருளை வரிசைப்பட வைப்பது.

படலமென்பது.

313. பொதுமொழி தொடர்வது படலமாகும்.

படலம் என்பது:—ஒருவழிப்படாமல், பல பொருள்களைத் தரும் பொதுச் சொற்றொடர்வது.

பொழிப்புரை யென்பது

314. பொழிப்புரை பிண்டப் பொருள் தென்ப.

பொழிப்புரை என்பது:—பல பொருளைப் பிண்டமாக்கிக் கூறுவது.

விரித்துரையென்பது.

315. விரித்துரை பதவுரை விரித்த சூரணை
தொகுதி பகுதிப் பொருளாகும்.

விரித்துரை என்பது:—பசவுரை, கருத்துரை, தொகுத்துரை முதலிய பகுதிப் பொருளை யுடையது.

கீர்த்தியினேற்றத்தின் பெயர்.

316. ஏற்றங் கியாத மிசைப்பா டென்ப.

கீர்த்தியின் ஏற்றத்தின் பெயர்:—கியாதம், இசைப்பாடு. (உ)

தன்மேம்பாடு தானிகழ்த்தலின் பெயர்.

317. நெடுமொழி தன்மேம் பாட்டுரை யென்ப.

தன்மேம்பாடு தான் கீழ்த்தலின் பெயர்:—நெடுமொழி. (க)

சோபனத்தின் பெயர்.

318. பல்லாண்டு சோபனம்.

சோபனத்தின் பெயர்:—பல்லாண்டு. (க)

பழிச்சொல்லின் பெயர்.

319. பழிச்சொல் பரிவாதம்.

பழிச் சொல்லின் பெயர்:—பரிவாதம். (க)

பிடித்தொன்றைப் பேசுதலின் பெயர்.

320. பிடித்தொன்றைப் பேசுதல் பிதற்றுத லாகும்.

பிடித் தொன்றைப் பேசுதலின் பெயர்:—பிதற்றுதல். (க)

வெண்பாவின் பெயர்.

321. முதற்பா வெண்பா.

வெண்பாவின் பெயர்:—முதற்பா. (க)

கலிப்பாவின் பெயர்.

322. விகற்பங் கலிப்பா.

கலிப்பாவின் பெயர்:—வெண்பா விகற்பித்து வருவது. (க)

ஆசிரியப்பாவின் பெயர்.

323. அகவலுந் தொகையு மாசிரி யப்பா.

ஆசிரியப்பாவின் பெயர்:—அகவல், தொகை. (உ)

வஞ்சிப்பாவின் பெயர்.

324. அதனின் விகற்பம் வஞ்சி யாகும்.
வஞ்சிப்பாவின் பெயர்:—ஆசிரியப்பா விகற்பித்த வரவது. (க)
[“ஆசிரிய நடைத்தே வஞ்சியேன - வெண்பா நடைத்தே கலியேன மொழிப” என்னும், தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் சூத்திரத்தால் அறிக.]

அராகத்தின் பெயர்.

325. அராக முடுகியல் வண்ண மாகும்.
அராகத்தின் பெயர்:—முடுகியல், வண்ணம். (உ)

குளகச் செய்யுளென்பது.

326. குற்றமுத்துத் தொடரினது குளகச் செய்யுள்.
குளகச் செய்யுள் என்பது:—குற்றமுத்துத் தொடர்ந்து வருவது.

கணக்கின் பெயர்.

327. எழுத்து மெண்ணுங் கணக்கென் றாகும்.
கணக்கின் பெயர்:—எழுத்து, எண். (உ)

எண்ணின் பெயர்.

328. எண்ணை கரணமுங் கணிதமு மென்ப.
எண்ணின் பெயர்:—கரணம், கணிதம். (உ)

நால்வகை வேழுத்தாவன.

329. வடிவுபெயர் தன்மை முடிவுநான் கெழுத்தே.
நால்வகை எழுத்தாவன:—வடிவெழுத்து, பெயரெழுத்து, தன்மையெழுத்து, முடிவெழுத்து. (ச)
[வடிவெழுத்து - செவிப்புல வொலியைக் கண்களுக்குப் புலப்படவெழுதும் எழுத்து. பெயரெழுத்து - வடிவெழுத்து முதலாக வழங்கு மெழுத்துக்களுக்கு இடம் பெயரெழுத்து. தன்மையெழுத்து - செவிப்புலனாகிய ஒலியெழுத்து. முடிவெழுத்து - தன்மையெழுத்து, பெயரெழுத்து, வடிவெழுத்து முதலாக உள்ள எழுத்தினை மனத்தாற் றுணிவது]

ஒற்றெழுத்தின் பெயர்.

330. விராமமும் புலுதமு மெய்யுமொற் றெழுத்தே.
ஒற்றெழுத்தின் பெயர்:—விராமம், புலுதம், மெய். (ஊ)

இருவகைப் பாயிரத்தின் பெயர்.

331. பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே.
இருவகைப் பாயிரத்தின் பெயர் : — பொதுப்பாயிரம், சிறப்புப்
பாயிரம். (உ)

முதல்வன் வாக்கின் பெயர்.

332. ஆகம முகல்வன் வாக்க தாகும்.
முதல்வன் வாக்கின் பெயர்:—ஆகமம். (ச)

அந்தணர்க்குரிய மார்க்கத்தின் பெயர்.

333. அந்தண ரவர்க்கே வேத மார்க்கம்.
அந்தணர்க்கு உரிய மார்க்கத்தின் பெயர்:—வேதமார்க்கம். (ச)

தந்திரத்தின் பெயர்.

334. மிருதி யாரிடம் பனுவ றந்திரம்.
தந்திரத்தின் பெயர்:—மிருதி, ஆரிடம், பனுவல். (க)

பாவின் பெயர்.

335. தூக்கு மிபாப்புஞ் செய்யுளுங் கவிபும்
பாட்டுந் தொடர்பும் பாவென் றாகும்.
பாவின் பெயர்:—தூக்கு, யாப்பு, செய்யுள், கவி, பாட்டு, தொட
ர்பு. (ச)

உலக்கைப் பாட்டின் பெயர்.

336. உலக்கைப் பாட்டே வள்ளைப்பாட் டென்ப.
உலக்கைப் பாட்டின் பெயர்:—வள்ளைப்பாட்டு. (ச)

இடத்தின் சந்தேகச் சொல்லின் பெயர்.

337. யாண்டையு மியாங்கு மிடத்தினை யுறற்சொல்.
இடத்தின் சந்தேகச் சொல்லின் பெயர்:—யாண்டை, யாங்கு. (உ)

ஐயச் சொல்லின் பெயர்.

338. யாதெவ னென்னை யேதுகொல் லையம்.
ஐயச் சொல்லின் பெயர்:—யாத, எவன், என்னை, ஏது, கொல். (ஊ)

இசைநிறை அசைச் சொல்லின் பெயர்.

339. ஏயுங் குரையு மிசைநிறை யசைச்சொல்.
இசைநிறை அசைச்சொல்லின் பெயர்:—ஏ, குரை. (உ)

முன்னிலை அகைச் சொல்லின் பெயர்.

340. பிபாவிச மோமதி யிருஞ்சின் நென்னு
மின்னவை முன்னிலை யகைச்சொ லென்ப.

முன்னிலை அகைச்சொல்லின் பெயர்:—மியா, இச, மோ, மதி,
இரும், சின். (சு)

சுட்டின் பெயர்.

341. அஇ உஅம் மூன்றுஞ் சுட்டே.

சுட்டின் பெயர்:—அ, இ, உ. (ஊ)

வினாவின் பெயர்.

342. ஆவ ஒஅம் மூன்றும் வினாவே.

வினாவின் பெயர்:—ஆ, ஏ, ஒ. (ஊ)

சாரியைச் சொல்லின் பெயர்.

343. இன்னே வற்றிற யிக்கே யம்மே
யொன்னே யானே யக்கே யன்னே
யின்னவை யெல்லாஞ் சாரியைச் சொல்லே.

சாரியைச் சொல்லின் பெயர்:—இன், வற்று, இக்கு, அம், ஒன்,
ஆன், அக்கு, அன். (அ)

எழுத்தின் சாரியையின் பெயர்.

344. காமுந் காணுந் காமு மகாமு
மேன மும் பிறவு மெழுத்தின் சாரியை.

எழுத்தின் சாரியையின் பெயர்:—காம், காண், காமம், அகாம்,
எனம். (இ)

இடைச் சொல்லின் பெயர்.

345. அரோபோ மாதோ வல்லா லுறைகெழு
வாங்குத் தெய்ய வெனவே ஞான்று
அந்தி லோரு மினைய விடைச்சொல்.

இடைச் சொல்லின் பெயர்:—அரோ, போ, மாதா, ஒ, அல், ஆல்,
உறை, கெழு, ஆக்கு, தெய்ய, என, ஏ, ஞான்று, அந்தில்,
ஒரும். (கடு)

அதிகய மொழியின் பெயர்.

346. ஆஅ ஒஒ வத்தோ வந்தோ
வன்னே வையோ வக்கோ வச்சோ
வென்னே வெற்றே யிவையதி சயமொழி.

அதிகய மொழியின் பெயர்:— ஐ, ஓ, ஒஓ, அத்தோ, அந்தோ, அன்
றோ, ஐயோ, அக்கோ, அச்சோ, என்றோ, ஏற்றே. (க௦)

இகழ்ச்சிக் குறிப்பின் பெயர்.

347. ஏஎ சீச்சி யெல்லெ னிகழ்மொழி.
இகழ்ச்சிக் குறிப்பின் பெயர்:— ஏஎ, சீச்சி, எல், என். (ச)

வேற்றுமை உருவின் பெயர்.

348. ஐயொடு குஇன் அதுகண் ணென்னு
மவ்வா நென்ப வேற்றுமை யுருபே.
வேற்றுமை உருவின் பெயர்:—ஐ, ஒடி, கு, இன், அது, கண். (சு)

ஒலியின் பெயர்.

349. ஆர வாரங் கம்பலை யாவங்
கோடணை புலப்பு கோசனை யுளையே
நாத மொதை யாகுலந் துழனி
யிடியிசை சும்மை யோசை தொனியே
யுரையே பாடு சத்த மொலியெனல்.
ஒலியின் பெயர்:—ஆரவாரம், கம்பலை, அரவம், கோடணை, புலம்பு,
கோசனை, உளை, நாதம், ஒதை, ஆகுலம், துழனி, இடி, இசை,
சும்மை, ஒசை, தொனி, உரை, பாடு, சத்தம். (கக)

ஆபரண ஒசையின் பெயர்.

350. சிஞ்சித மாபரண வோசை யாகும்.
ஆபரண ஒசையின் பெயர்:—சிஞ்சிதம். (க)

எடுத்தலோசையின் பெயர்.

351. முரல்வு நரல்வு முக்கலும் பயிறலுந்
தெளிறலு நெளிர்தலுஞ் சிரற்றலும் பிரற்றலுந்
குளிறலுந் குமுறலுந் குருமித்தலு நெளிர்தலும்
அகவலு மெடுத்த லோசைப் பெயரே.
எடுத்தல் ஒசையின் பெயர்:—முரல்வு, நரல்வு, முக்கல், பயிறல்,
தெளிறல், நெளிர்தல், சிரற்றல், பிரற்றல், குளிறல், குமுறல்,
குருமித்தல், நெளிர்தல், அகவல். (கங)

இதுவுமது.

352. உளையென் னுரைத்தலு மப்பெயர்க் குறிக்கீத.
ஒடி எடுத்தல் ஒசையின் பெயர்:—உளை. (க ஆ) (கச)

தோனித்தலின் பெயர்.

353. கலித்தல் கனைத்தல் கறங்கல் ககித்தல்
கிலைத்தல் சிலம்ப லிரைத்த லிரட்ட
லிடித்த லிசைத்த லுனைத்த லுரப்ப
லுற்ற லுழுப்பன் முற்ற லிரற்றன்
முழங்க நழங்கல் கத்தல் புலம்ப
லழுங்க லியம்ப றுவைத்த லிரங்க
றெழித்தல் குரைத்தல் கொழித்த னரற்ற
றெவிட்ட லாலித்த விமிழ்த்தல் குமுற
லேங்கல் வீம்மல் பிளிற றெனித்தல்.

தோனித்தலின் பெயர்:—கலித்தல், கனைத்தல், கறங்கல், ககித்தல்,
கிலைத்தல், சிலம்பல், இரைத்தல், இரட்டல், இடித்தல், இசைத்
தல், ஊனத்தல், உரப்பல், உரற்றல், உழம்பல், முற்றல், இரற்
றல், முழங்கல், நழங்கல், கத்தல், புலம்பல், அழுங்கல், இயம்
பல், தவைத்தல், இரங்கல், தெழித்தல், குரைத்தல், கொழித்
தல், நாற்றல், தெவிட்டல், ஆலித்தல், இமிழ்த்தல், குமுறல்,
ஏங்கல், வீம்மல், பிளிறல். (௩௫)

பேரோலியின் பெயர்.

354. திமிலங் குமிலங் திமிர்தங் திமிதீங்
களகன் மென்பன பேரோலிக் கட்டுரை.

பேரோலியின் பெயர்:—திமிலம், குமிலம், திமிர்தம், திமிதம், கள
கனம். (௫)

இதுவுமது.

355. குமுத மென்பது மப்பெயர்க் கூற்றே.

பெ பேரோலின் பெயர்:—குமுதம்.

(ச) ஆ (ச)

ஆரவாரத்தின் பெயர்.

356. அலம்ப லுளற லரற்ற லேம்ப
றழங்கல் பிளிறல் கலித்தல் குமுறல்
பூச நமரங் கோசனை யுலம்ப
லாகுலங் காலாகல மாவார மென்ப.

ஆரவாரத்தின் பெயர்:—அலம்பல், உளறல், அரற்றல், ஏம்பல்,
தழங்கல், பிளிறல், கலித்தல், குமுறல், பூசல், நமரம்,
கோசனை, உலம்பல், ஆகுலம், கோலாகலம். (கச)

கதறலின் பெயர்

357. அரற்ற லு முற்ற லு மழைத்த லுங் கத்த லுங்
கதற லென்னுங் கட்டுரை யாகும்.

கதறலின் பெயர்:—அரற்றல், முரற்றல், அழைத்தல், கத்தல். (ச)

அணுகரண வோசையின் பெயர்.

358. இம்மெனல் கல்லென ஷீழுமெனல்
வல்லெனல்
பொம்மென லொல்லெனல் பொள்ளெனல்
ஞெரீலெனல்
கொம்மெனல் சரீலெனல் ஞொள்ளெனல்
கொல்லென
லம்மெனல் பிறவு மணுகரண
வோசை.

அணுகரண ஓசையின் பெயர்:—இம்மெனல், கல்லெனல், ஷீழு
மெனல், வல்லெனல், பொம்மெனல், ஓல்லெனல், பொள்ளெ
னல், ஞெரீலெனல், கொம்மெனல், சரீலெனல், ஞொள்
எனல், கொல்லெனல், அம்மெனல். (கங்)

அணுகரண வுபயவோசையின் பெயர்.

359. வெடுவெடுன றிடுகிடுனல் களகளைனல்
கொளகொளை
னெடுநெடுனன் மொகமொகென நெறுநெறுனல்
படபடுனன்
மொடுமொடுனல் சடசடுனல் சளசளைனல்
கலகலைனல்
சலசலைனல் கிடுகிடுன லாமன்ன பிறவு
மணுகரண வுபய வோசைப் பெயரே.

அணுகரண உபய ஓசையின் பெயர்:— வெடுவெடுனல், கிடு
கிடுனல், களகளைனல், கொளகொளைனல், நெடுநெடுனல்,
மொகமொகெனல், நெறுநெறுனல், படபடுனல், மொடு
மொடுனல், சடசடுனல், சளசளைனல், கலகலைனல், சலச
லைனல், கிடுகிடுனல். (கச)

கலப்புக் கட்டோசையின் பெயர்.

360. உளற நெழித்த லுலப்ப லலப்பல்
பூசல் குமுற றுவைவர றுவைத்
லாகுலக் கோடணை கோலா கலமே
யார்ப்புத் தமரங் கலப்புக்கட் டோசை.

கலப்புக் கட்டோசையின் பெயர்:—உளறல், தெழித்தல், உலப்பல்,
அலப்பல், பூசல், குமுறல், றுவைவரல், றுவைத்தல், ஆகுலம்,
கோடணை, கோலாகலம், ஆர்ப்பு, தமரம். (கட)

அடரோலியின் பெயர்.

361. அதிர்த்த நெழித்த லதட்ட லுறைத்த
லுரப்ப லடரோலிப் பெபா தாகும்.

அடர் ஒலியின் பெயர்:—அதிர்த்தல், நெழித்தல், அதட்டல், உறை
த்தல், உரப்பல். (டு)

சேவியறிவின் பெயர்.

362. சத்தம் பரிச ரூபாசம் கந்தமென்
ரூத்த வைம்புலனுஞ் சேவியறி வென்ப.

சேவி அறிவின் பெயர்:—சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம். (டு)
[பரிச முதலிய நூற்புலங்களின் குணங்களைச் சேவி கேட்டுணர்த
லால், சத்தத்தையும் அடக்கி கீம்புலனும் என்றார்.]

எட்டாவது

கை வகை.

பறித்தலின்பெயர்.

363. கைக்கட ரூப காரண முரைப்பின்
பரூஉவுங் குற்றலும் பறித்தன் மேற்றே.

பறித்தலின் பெயர்:—பரூஉ, குற்றல். (உ)

கடைதலின் பெயர்.

364. கடைதல் குடைதல் கவர்த லன்றி
மதனமூற் துருவலு மற்றதன் பெயரே.

கடைதலின் பெயர்:—குடைதல், கவர்தல், மதனம், துருவல். (ச)

தேய்த்தலின் பெயர்.

365. அரைத்தலு மரக்கலுஞ் சிரத்தலுஞ் சிதைத்தலுந்
தேய்த்த ளின்பெய ரென்ன வழங்கும்.

தேய்த்தலின் பெயர்:—அரைத்தல், மரக்கல், சிரத்தல், சிதைத்
தல். (ச)

எழுதுதலின் பெயர்.

366. தெரித்தல் வரித றீட்டல் பொறித்தல்
வரைதல் கீறல் கிறுக்குத லெழுதல்.

எழுதுதலின் பெயர்:—தெரித்தல் வரிதல், தீட்டல், பொறித்தல்,
வரைதல், கீறல், கிறுக்குதல். (ஏ)

எழுத்தின் பெயர்.

367. வரியும் பொறியும்க் காமு மன்றி
யிரோகையு மெழுத்தின் பெயரா கும்மே.
எழுத்தின் பெயர்:—வரி, பொறி, அக்கரம், இரோகை. (ச)

கொல்லுதலின் பெயர்.

368. காதுத றோலைத்த லெற்றல் களைதல்
சவட்டல் கோறல் செறித்தல் செவிட்ட
லடுத றெறுதல் செறுத்தல் முருக்குதல்
செகுத்தல் வதைத்தல் கொல்லுதல் செப்பும்.
கொல்லுதலின் பெயர்:—காதுதல், தொலைத்தல், எற்றல், களைதல்,
சவட்டல், கோறல், செறித்தல், செவிட்டல், அடுதல், செறு
தல், செறுத்தல், முருக்குதல், செகுத்தல், வதைத்தல். (கச)

எற்றலின் பெயர்.

369. எறித ளள்ள லெற்றலின் மேற்றே.
எற்றலின் பெயர்:—எறிதல், அள்ளல். (உ)

கொடையின் பெயர்.

370. ஈகை தான மிடுகை கவிகை
வேள்வி வண்மை தியாகம்தே ளாண்மை
யுதாரம் கடப்பாடுபகாரம் கொடையெனல்.
கொடையின் பெயர்:—ஈகை, தானம், இடுகை, கவிகை, வேள்வி,
வண்மை, தியாகம், வேளாண்மை, உதாரம், கடப்பாடு, உபகா
ரம். (கக)

பெருங் கொடையின் பெயர்.

371. ஈதல் வீச லிசைத்த னீட்டல்
புரத்த னல்க லருளல் பகுத்தல்
கொடுத்தல் வழங்க ளளித்தல் பெருங்கொடை.
பெருங் கொடையின் பெயர்:—ஈதல், வீசல், இசைத்தல், நீட்டல்,
புரத்தல், னல்கல், அருளல், பகுத்தல், கொடுத்தல், வழங்கல்,
அளித்தல். (கச)

வரையாது கொடுத்தலின் பெயர்.

372. கொடைமட மென்பது வரையாது கொடுத்தல்.
வரையாது கொடுத்தலின் பெயர்:—கொடைமடம். (க)

கோடாமையின் பெயர்.

373. மாற்றலுங் கரத்தலு மறுத்தலுங் கோடாமை.
கோடாமையின் பெயர்:—மாற்றல், கரத்தல், மறுத்தல். (ந)

இரத்தலின் பெயர்.

374. ஏற்றல் குறைகோ ளிரத்தல் வேண்டிதல்.
இரத்தலின் பெயர்:—ஏற்றல், குறைகோள், வேண்டிதல். (ந)

பிச்சையின் பெயர்.

375. பவியும் படிசமும் பாகமும் பயிக்கமும்
பிண்டமுஞ் சரிபையு மையமும் பிச்சை.
பிச்சையின் பெயர்:—பவி, படிசம், பாகம், பயிக்கம், பிண்டம்,
சரியை, ஐயம். (எ)

கும்பிதேலின் பெயர்.

376. தொழுத லஞ்சலி சோத்தங் கும்பிடல்.
கும்பிதேலின் பெயர்:—தொழுதல், அஞ்சலி, சோத்தம். (ந)

மெய்கோட்டிக் கைகுவித்தலின் பெயர்.

377. குடந்த மெய்கோட்டிக் கைகுவித்த லென்ப.
மெய்கோட்டிக் கை குவித்தலின் பெயர்:—குடந்தம். (க)

தோதேலின் பெயர்.

378. திவள லாறு பரிசந் தீண்ட
றுவள ரெட்ட ரெடுத லாகும்.

தோதேலின் பெயர்:—திவளல், ஊறு, பரிசம், தீண்டல், ஹவளல்,
தொட்டல். (க)

அடித்தலின் பெயர்.

379. புடைத்த லெற்ற லெறிதல் மொக்கல்
குத்தன் மோதன் மொத்த லறைத
லடித்த லென்ப அகைத்தலு மாகும்.

அடித்தலின் பெயர்:—புடைத்தல், எற்றல், எறிதல், மொக்கல், குத்
தல், மோதல், மொத்தல், அறைதல், அகைத்தல். (க)

இதுவுமது.

380. வழக்கலு ம்ப்பெயர் வரைவின் றாகும்.

ஒடி அடித்தலின் பெயர்:—வழக்கல். (க) ஆ (க)

குத்தலின் பெயர்.

381. அவைத்தலென் கிளவி குத்த லாகும்.
குத்தலின் பெயர்:—அவைத்தல்.

(க)

கட்டலின் பெயர்.

382. விசித்த லிசைத்தல் வீக்கல் கட்டல்.
கட்டலின் பெயர்:—விசித்தல், இசைத்தல், வீக்கல்.

(க)

இதுவுமது.

383. அசைத்த லீமிழ்த்த லார்த்தல் யாப்பு
சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்க ரொடுத்தல்
கிட்டல் துவக்கல் கட்டுத லாகும்.
கட்டலின் பெயர்:—அசைத்தல், இமிழ்த்தல், ஆர்த்தல், யாப்பு,
சிமிழ்த்தல், பிணித்தல், சுருக்கல், தொடுத்தல், கிட்டல், துவக்
கல்.

(க0) ஆ (க௩)

தீட்டலின் பெயர்.

384. தீட்ட லுலக்கல்
தீட்டலின் பெயர்:—துலக்கல்.

(க)

வெட்டலின் பெயர்.

385. துழாவல் வெட்டல்.
வெட்டலின் பெயர்:—துழாவல்.

(க)

துணித்தலின் பெயர்

383. துமித்தலு மெற்றலுர் துணித்த லாகும்.
துணித்தலின் பெயர்:—துமித்தல், எற்றல்.

(உ)

அறுத்தலின் பெயர்.

387. கடித றடிதல் பரிதல்கண் டித்தல்
சேதித்தல் கொய்த லறுத்த லாகும்.
அறுத்தலின் பெயர் : — கடிதல், தடிதல், பரிதல், கண்டித்தல்,
சேதித்தல், கொய்தல்.

(சு)

முகத்தலின் பெயர்.

388. தோண்டன் முகத்தல்.
முகத்தலின் பெயர்:—தோண்டல்.

(சு)

நிறுத்தலின் பெயர்.

389 நோன்ற னிறுத்தல்.

நிறுத்தலின் பெயர்:—கோன்றல்.

(க)

கிண்டலின் பெயர்.

390. கிண்டல் கிளைத்தல்.

கிண்டலின் பெயர்:—கிளைத்தல்.

(க)

கிளறுதலின் பெயர்.

391. தோண்டல் கிளறுதல்.

கிளறுதலின் பெயர்:—கோண்டல்.

(க)

தேள்ளுதலின் பெயர்.

392. வறண்ட தேள்ளுதல்.

தேள்ளுதலின் பெயர்:—வறண்டல்.

(க)

கொழித்தலின் பெயர்.

393. வரன்றல் கொழித்தல்.

கொழித்தலின் பெயர்:—வரன்றல்.

(க)

தொளைத்தலின் பெயர்.

394. தொள்கலுங் குயிறலுந் தொளைத்த லாகும்.

தொளைத்தலின் பெயர்:—தொள்கல், குயிறல்.

(உ)

தோண்டலின் பெயர்.

395. சூறல் சூன்ற ரொட்ட ரேண்டல்

ஆசூர் தொடுதலு மகழ்தலு மதற்கீக.

தோண்டலின் பெயர்:—சூறல், சூன்றல், தொட்டல், தொடுதல், அகழ்தல்.

(இ)

கிழித்தலின் பெயர்.

396. கீறல் கிண்டல் கிள்ளல் கிழித்தல்.

கிழித்தலின் பெயர்:—கீறல், கிண்டல், கிள்ளல்.

(ஈ)

இதுவுமது.

397 பீற லென்பது மப்பெயர் மேற்றீற.

ஊ. கிழித்தலின் பெயர்:—பீறல்.

(க)

அடைக்கலத்தின் பெயர்.

399. கையடை யில்லடை பப்ப மடைக்கலம்.
அடைக்கலத்தின் பெயர்:—கையடை, இல்லடை, அபயம். (உ)

பிடுங்குதலின் பெயர்.

399. புய்த்தலும் பறித்தலும் பிடுங்குத லாகும்.
பிடுங்குதலின் பெயர்:—புய்த்தல், பறித்தல். (உ)

களைதலின் பெயர்.

400. கட்ட லென்பது களைத லாகும்.
களைதலின் பெயர்:—கட்டல். (உ)

இதுவுமது.

401. சிதைத்தல் குத்தல் சிந்துதல் விலங்கல்.
ஓடி களைதலின் பெயர்:—சிதைத்தல், குத்தல், சிந்துதல், விலங்கல். (ச) ஊ (ஊ)

உருவுதலின் பெயர்.

402. சிதக லுருவுதல்.
உருவுதலின் பெயர்:—சிதகல். (ச)

முடைதலின் பெயர்.

403. வலத்தன் முடைத னிணத்த லாகும்.
முடைதலின் பெயர்:—வலத்தல், நிணத்தல். (உ)

எறிதலின் பெயர்.

404. விலகல் செலவிடல் வீச லோச்சுதல்
விசித லெறித லாகு மென்ப.
எறிதலின் பெயர்:—விலகல், செலவிடல், வீசல், ஓச்சுதல், விடுதல். (ஊ)

மாற்றுதலின் பெயர்.

405. மாற்றுதல் விலக்கல்.
மாற்றுதலின் பெயர்:—விலக்கல். (ச)

பிடித்தலின் பெயர்.

406. தொடலும் பற்றலும் பிடித்த லாகும்.
பிடித்தலின் பெயர்:—தொடல், பற்றல். (உ)

நெரித்தலின் பெயர்.

407. தெறுத்த னெரித்தல். (க)
நெரித்தலின் பெயர்:—தெறுத்தல்.

கூட்டுதலின் பெயர்.

408. அடுத்தல் பொருத்தல் கூட்டுத லாகும். (உ)
கூட்டுதலின் பெயர்:—அடுத்தல், பொருத்தல்.

எழுப்புதலின் பெயர்.

409. எடுத்த லெற்ற லெழுப்புக லாகும். (உ)
எழுப்புதலின் பெயர்:—எடுத்தல், எற்றல்.

தடுத்தலின் பெயர்.

410. வாரித்தல் வாரணை தகைத்த றடுத்தல். (ங)
தடுத்தலின் பெயர்:—வாரித்தல், வாரணை, தகைத்தல்.

பகுத்தலின் பெயர்.

411. பகிர்தல் பாத்தி பகுத்த லாகும். (உ)
பகுத்தலின் பெயர்:—பகிர்தல், பாத்தி

சிந்துதலின் பெயர்.

412. சிதர்த்தல் சிந்துதல். (ச)
சிந்துதலின் பெயர்:—சிதர்த்தல்.

வாரலின் பெயர்.

413. வாரல் கவரல் வெளவ லென்ப. (உ)
வாரலின் பெயர்:—கவரல், வெளவல்.

வகிர்தலின் பெயர்.

414. வகிர்த றுவர்தல். (ச)
வகிர்தலின் பெயர்:—றுவர்தல்.

தடவலின் பெயர்.

415. தடவ றைவர னீவல் வருடல். (ங)
தடவலின் பெயர்:—றைவரல், நீவல், வருடல்.

அசைதலின் பெயர்.

416. துயில்வர லசைதல். (ச)
அசைதலின் பெயர்:—துயில்வரல்.

சொரிதலின் பெயர்.

417. சொரிதல் பொழிதல்.

சொரிதலின் பெயர்:—பொழிதல்.

(ச)

மூட்டலின் பெயர்.

418. மாட்டலும் பொருத்தலு மூட்ட லாகும்.

மூட்டலின் பெயர்:—மாட்டல், பொருத்தல்.

(உ)

தள்ளுதலின் பெயர்.

419. நோன்ற லூன்ற னூக்க றள்ளுகல்.

தள்ளுதலின் பெயர்:—நோன்றல், ஊன்றல், தூக்கல்.

(ஈ)

செறித்தலின் பெயர்.

420. அளித்தலும் பெய்தலுஞ் செறித்த லாகும்.

செறித்தலின் பெயர்:—அளித்தல், பெய்சல்.

(உ)

பரப்புதலின் பெயர்.

421. விரியல் விளம்பல் பாரித்தல் பரப்புதல்.

பரப்புதலின் பெயர்:—விரியல், விளம்பல், பாரித்தல்.

(ஊ)

அடுக்குதலின் பெயர்.

422. ஏற்ற லடுக்குதல்.

அடுக்குதலின் பெயர்:—ஏற்றல்.

(ச)

புதைத்தலின் பெயர்.

423. பொத்தல் கனிதல் புதைத்த லாகும்.

புதைத்தலின் பெயர்:—பொத்தல், கனிதல்.

(உ)

குட்டலின் பெயர்.

424. குட்டல் புடைத்தல் தகர்த்த லாகும்.

குட்டலின் பெயர்:—புடைத்தல், தகர்த்தல்.

(உ)

ஒன்பதாவது

கால் வகை.

கடத்தலின் பெயர்.

425. காலிற் கமைந்த கடனெறி கூறி

லிறத்தலுங் கழிதலு மிகத்தலுங் கடத்தல்

நடத்தலு மீளலு மவ்வியல் பாகும்.

கடத்தலின் பெயர்:—இறத்தல், கழிதல், இகத்தல், நடத்தல், மீனல். (டு)

சுழலலின் பெயர்.

426 உழிதால் கொட்புத் திரிதா லுழலல்
பிரமரி யலமா நெருமான் மறுகல்
சொரிதால் கறங்கல் சுழலற் பெயரே.

சுழலலின் பெயர்:—உழிதால், கொட்பு, திரிதால், உழலல், பிரமரி, அலமால், நெருமால், மறுகல், சொரிதால், கறங்கல். (க0)

தாண்டலின் பெயர்.

427. தாண்டல் வாவலுந் தாவலு மன்றிக்
தத்தலுந் கடத்தலு ம்ப்பெயர் மேற்றே.

தாண்டலின் பெயர்:—வாவல், தாவல், தத்தல், கடத்தல். (ச)

இதுவுமது.

428. உறுக்கலும் பாய்தலு முகளலு மன்றிக்
குதித்தலுந் தவறலுந் குப்புறலு மாமே.

இது தாண்டலின் பெயர்:—உறுக்கல், பாய்தல், உகளல், குதிக்கல், தவறல். (டு, ளு (க)

எழுச்சியின் பெயர்.

429. கருறலுந் கதித்தலு மும்பலு மேர்பும்
பொலிவுந் கலித்தலு மொழுக்கலும் பாச்சலு
மறலு மோங்கலு மெழுச்சிப் பெயரே.

எழுச்சியின் பெயர்:—கருறல், கதித்தல், உம்பல், ஏர்பு, பொலிவு, கலித்தல், ஒழுக்கல், பாச்சல், மறல், ஓங்கல். (க0)

நடத்தலின் பெயர்.

430. இல்ல லொதுங்க லேக லிவர்தல்
செல்லல் படர்தல் கழித னடத்தல்.

நடத்தலின் பெயர்:—இல்லல், ஒதுங்கல், ஏகல், இவர்தல், செல்லல், படர்தல், கழிதல். (எ)

செலவின் பெயர்.

431. தாவுந் கதியும் படருஞ் செலவெனல்.

செலவின் பெயர்:—தாவு, கதி, படர். (ந)

ஒலின் பெயர்.

432. நீளல் பாற னிமிர், த லென்றிவை
யோடலின் பெயருக் குரித்தா கும்மே.

ஒடலின் பெயர்:—நீளல், பாறல், கிமிர்தல்.

(௩)

இரிதலின் பெயர்.

433. உடைதல் கெடுத ளிரித லாகும்.

இரிதலின் பெயர்:—உடைதல், கெடுதல்.

(௨)

நேரோடுதலின் பெயர்.

434. ஆதியும் வீதியு நேரோ டுதலே.

நேர் ஓடுதலின் பெயர்:—ஆதி, வீதி.

(௨)

மண்டிலமா யோடலின் பெயர்.

435. மாதி சுற்றுச் சாரிகை வாளி
யாபவை மண்டில வரவா கும்மே.

மண்டிலமாய் ஒடலின் பெயர்:—மாதி, சுற்று, சாரிகை, வாளி. (ச)

விரைவின் பெயர்

436. கதழ்வும் வல்லையு மொல்லையுங் கடுப்புங்

கடுகலுந் தாரையுந் துனைவு நொறிலும்

விசையு முடுகலும் வேகமும் விரைவே.

விரைவின் பெயர்:—கதழ்வு, வல்லை. ஒல்லை, கடுப்பு, கடுகல், தாரை;
துனைவு, நொறில், விசை, முடுகல், வேகம். (கக)

இதுவுமது.

437. கவனமுந் துரிதமு மப்பெயர்க் கட்டுரை.

ஒடி விரைவின் பெயர்:—கவனம், துரிதம். (௨) ஐ (கக)

விரைவுக்குறிப்பின் பெயர்.

438. பொள்ளென லையெனல்பொருக் கென றெய்தெனல்

வெய்தெனல் கதுமெனல் விரைவின் பண்பே.

விரைவுக் குறிப்பின் பெயர்:—பொள்ளெனல், லையெனல், பொருக்
கெனல், வெய்தெனல், வெய்தெனல், கதுமெனல். (ச)

உராய்தலின் பெயர்.

439. உரோச லுரிஞ்ச லுரோஞ்ச லுராய்தல்.

உராய்தலின் பெயர்:—உரோசல், உரிஞ்சல் உரோஞ்சல்.

(௩)

உலாப்போதலின் பெயர்.

440. பவனி யென்ப துலாப்போத லாகும்.
உலாப் போதலின் பெயர்:—பவனி. (க)

உலாவலின் பெயர்.

441. அசைதலு மிபங்கலும் வழங்கலு முலாவுதல்
உலாவலின் பெயர்:—அசைதல், இயங்கல், வழங்கல். (ங)

உழக்குதலின் பெயர்.

442. உழுதன் மடித்த லுழக்குத லாகும்.
உழக்குதலின் பெயர்:—உழுதல், மடித்தல். (உ)

கோடுபோதலின் பெயர்.

443. போதல்கொடு போதல்.
கொடு போதலின் பெயர்:—போதல். (க)

மீளுதலின் பெயர்.

444. மறிதரல் திரிதரன் மடங்கள் மீளுதல்.
மீளுதலின் பெயர்:—மறிதரல், திரிதரல், மடங்கல். (ங)

ஒதுங்கலின் பெயர்.

445. ஒடுங்கலென் கிளவி யொதுங்க லாகும்.
ஒதுங்கலின் பெயர்:—ஒடுங்கல். (க)

செலுத்துதலின் பெயர்.

446. ஓய னடவல் கடவ லோச்சல்
ஏவுதல் தாண்டல் தூண்ட லுசைத்தல்
ஊர்தல் உய்த்தல் செலுத்த லொருபொருள்.
செலுத்தலின் பெயர்:—ஓயல், கடவல், கடவல், ஓச்சல், ஏவுதல்,
தாண்டல், தூண்டல், உசைத்தல், ஊர்தல், உய்த்தல். (க)

போதலின் பெயர்.

447. படர்தல் சேற லொதுங்க றீர்த
றிரித லியங்க னீங்க லிறத்த
றுரத்த லேகல் செல்லல் வீரிதல்
கடத்த னடத்தல் போதலின் பெயரே.
போதலின் பெயர்:—படர்தல், சேறல், ஒதுங்கல், றீர்தல், திரிதல்,
தியங்கல், நீங்கல், இறத்தல், தூர்த்தல், ஏகல், செல்லல், வீரி
தல், கடத்தல், னடத்தல். (கச)

பத்தாவது

முறைமை வகை.

முறைமையின் பெயர்.

448 முறைமையு முழுமும் பாவமுந் தன்மமு

முறையும் வாழும் வழியுமா மென்ப.

முறைமையின் பெயர் : — ஊழ், பாவம், தன்மம், முறை, வாழ், வழி. (ச)

கோத்திரத்தின் பெயர்.

449. குடியே யும்பல் கோத்திர மாகும்.

கோத்திரத்தின் பெயர்:—குடி, உம்பல். (உ)

பழைமையின் பெயர்.

450 ஒல்லை புராண முதுமை முறையூழ்

தொல்லை முந்தை தொன்று பண்டு

தொன்மை முன்னை புராதனம் பழைமை.

பழைமையின் பெயர்:—ஒல்லை, புராணம், முதுமை, முறை, ஊழ், தொல்லை, முந்தை, தொன்று, பண்டு, தொன்மை, முன்னை, புராதனம். (கஉ)

முற்பிறப்பின் பெயர்.

451. உம்மைமுற் பிறப்பு.

முற் பிறப்பின் பெயர்:—உம்மை. (ச)

இப்பிறப்பின் பெயர்.

452. இம்மையிப் பிறப்பு.

இப் பிறப்பின் பெயர்:—இம்மை. (ச)

வரு பிறப்பின் பெயர்.

453. அம்மையு மறுமையும் வருபிறப் பாகும்.

வரு பிறப்பின் பெயர்:—அம்மை, மறுமை. (உ)

பிறப்பின் பெயர்.

454. பிறந்தையும் பவமும் யோனியும் பிறப்பெனல்.

பிறப்பின் பெயர்:—பிறந்தை, பவம், யோனி. (க)

இதுவுமது

455. சூதக மென்ன வேதவும் பெறுமே.

சூ. பிறப்பின் பெயர்:—சூதகம். (ச) ஆ (ச)

உரிமையின் பெயர்.

456. உரிமை சிழமை யாட்சியு மாகும்.
உரிமையின் பெயர்:—சிழமை, ஆட்சி.

(உ)

பயிறலின் பெயர்.

457. நகிறல் செழுமல் பயிற லாகும்.
பயிறலின் பெயர்:—நகிறல், செழுமல்.

(உ)

அடைவின் பெயர்.

458. ஆம்ப லடைவே.
அடைவின் பெயர்:—ஆம்பல்.

(க)

பதினொன்றாவது

அளவின் வகை.

விரிவின் பெயர்.

459. அளவின் வகையை யளந்தீங் குரைப்பின்
விசாலமும் விபுலமும் விரிவேன லாகும்.
விரிவின் பெயர்:—விசாலம், விபுலம்.

(உ)

பரப்பின் பெயர்.

460. பாய்தல் விரியல் பப்புப் பாவை.
தாவ லென்றிவை தாம்பரப் பாகும்
பரப்பின் பெயர்:—பாய்தல், விரியல், பப்பு, பாவை, தாவல்.

(ஐ)

தூரத்தின் பெயர்.

461. சேணு நீளமுந் சேய்மையுந் தூரம்.
தூரத்தின் பெயர்:—சேண், நீளம், சேய்மை.

(ஈ)

அகலத்தின் பெயர்.

462. நனவே கண்ணறை வியலிவை யகலம்.
அகலத்தின் பெயர்:—நனவு, கண்ணறை, வியல்.

(ஊ)

கனத்தின் பெயர்.

463. கனமே யடையு ஞாட்பு மாகும்.
கனத்தின் பெயர்:—அடை, ஞாட்பு,

(உ)

எல்லையின் பெயர்.

464. அவதியுஞ் சிம்முங் காடும்பரி யந்தமும்
ஏணியும் வரைப்புங் கொத்தமு மெல்லை.

எல்லையின் பெயர்:—அவதி, சிம், காடு, பரியந்தம், ஏணி, வரைப்பு,
கொத்தம். (எ)

அளவின் பெயர்.

465. தீனையுங் காறுந் தாறுந் துணையும்
வரையும் பிரமாணமு மாத்திரையு மட்டு
மளவின் பெயரென் றறைந்தனர் புலவர்.

அளவின் பெயர்:—தீனை, காறு, தாறு, துணை, வரை, பிரமாணம்,
மாத்திரை, மட்டு. (அ)

அளவின்மையின் பெயர்.

466. அபரி மிகமு மந்தமு மபாரமு
மெல்லையில் பொருளும் மளவின்மை யென்ப.

அளவு இன்மையின் பெயர்:—அபரிமிகம், அந்தம், அபாரம், எல்லை
யின்மை. (ச)

பெருமையின் பெயர்.

467. இருமையும் பொழி லு மேந்தலு மீடுங்
கருமையுந் தடவுங் கயவு மணியும்
பகடு மண்ணலுஞ் செம்மலும் பரியு
மிறையும் பேழுங் கொன்னும் விபுலமும்
வியலுந் தலையு நெய்கையு மாவுந்
தகையு முடலையு மூரியும் வீறு
நளியு மீளியு நன்றும் பாடும்
நளியும் பிணையும் வீறலுஞ் சேசும்
பீடுங் கதழ்வும பெருமைப் பெயரே.

பெருமையின் பெயர்:—இருமை, பொழில், ஏத்தல், ஈடு, கருமை,
தடவு, கயவு, அணி, பகடு, அண்ணல், செம்மல், பரி, இறை,
பேழ், கொன், விபுலம், வியல், தலை, நெய்கை, மா, தகை,
முடலை, மூரி, வீறு, நளி, மீளி, நன்ற, பாடு, நனி, பிணை,
வீறல், சேசு, பீடு, கதழ்வு. (உச)

நுண்மையின் பெயர்.

468. ஐயு நுணுக்கமு மணுவு முளரியும்
நுவணையு நுட்பமு நுணங்கு நுழையும்
நுணுகு நுழையு நுண்மைப் பெயரே.

தன்மையின் பெயர்:—ஐ, துணுக்கம், அணு, முளரி, துவணை, துட்பம், துணங்கு, துழை, துணுகு, துழை. (க0)

சிறுமையின் பெயர்.

469. அற்பமூங்க் கன்றுந் தன்னமு மாசும்
பேடும் வறிது மிறையுஞ் சிறுமை.

சிறுமையின் பெயர்:—அற்பம், கன்று, தன்னம், ஆசு, பேடு, வறிது, இறை. (ஏ)

நிறைவின் பெயர்.

470. மலித றுவன்றன் மல்க லார்த
றெகுள ரதும்ப றேக்கல் கிளைத்த
னிரம்பல் பூரணங் கமமே நிறைவு.

நிறைவின் பெயர்:—மலிதல், துவன்றல், மல்கல், ஆர்தல், தெகுளல், ததும்பல், தேக்கல், கிளைத்தல், நிரம்பல், பூரணம், கமம். (கக)

பெருக்கத்தின் பெயர்.

471. பிறங்கலும் பெருகலும் பெருக்க மாகும்.

பெருக்கத்தின் பெயர்:—பிறக்கல், பெருகல். (உ)

குறைபாட்டின் பெயர்.

472. ஊனமு நிரப்பும் விகலமுந் தவலு
மினமுங் குறைபா டென்றியம்பல் வேண்டும்.

குறைபாட்டின் பெயர்:—ஊனம், நிரப்பு, விகலம், தவல், ஈனம். (ஊ)

குறைதலின் பெயர்.

473. சுருங்கலுங் குறையு மருகலுங் குன்றலு
மெஞ்சலுங் குறைதலி னியன்ற பெயரே.

குறைதலின் பெயர்:—சுருக்கல், குறை, அருகல், குன்றல், எஞ்சல். (ஊ)

மிகுதியின் பெயர்.

474. அமலை நனியே யாற்ற லிறப்புப்
பெருகல் கழிவு சிறப்புப் பிறங்க
லுருப்பந் தவமத ளுக்க மதிகம்
விதப்புச் செறிதல் பொங்கன் மிகுதி.

மிகுதியின் பெயர்:—அமலை, நனி, ஆற்றல், இறப்பு, பெருகல், கழிவு, சிறப்பு, பிறக்கல், உருப்பம், தவ, மதர், ஊக்கம், அதிகம், விதப்பு, செறிதல், பொங்கல். (கசு)

பொலிவின் பெயர்.

475. துப்புக் கலிப்புக் கருறல் பொம்மல்
பொறியே பொக்கம் பூப்பொலி வாகும்.

பொலிவின் பெயர்:—துப்பு, கலிப்பு, கருறல், பொம்மல், பொறி,
பொக்கம், பூ. (எ)

செறிவின் பெயர்.

476. துறுத லுறுப்புப் பிறப்புத் துதைதல்
மிடைதல் துற்று வெறிக லோதி
செற்று வெறுப்புக் கருற லடர்தல்
நெருங்குதல் திணுங்குதல் செறிவின் பெயரே.

செறிவின் பெயர்:—துறுதல், உறுப்பு, பிறப்பு, துதைதல், மிடை
தல், துற்று, வெறிகல், லோதி, செற்று, வெறுப்பு, கருறல், அடர்
தல், நெருங்குதல், திணுங்குதல். (சு)

கூட்டத்தின் பெயர்.

477. கூளியு மீட்டமுங் குழுமலுந் தோடுந்
தொழுதியுந் தொறுவுந் தொகையுந் குழாமுந்
துற்று நளியு முகையு மொய்யுந்
கணமுந் சரியு மீண்டலுந் சங்கமுந்
திரளையுந் சவையு மவையுந் கூட்டம்.

கூட்டத்தின் பெயர்:—கூளி, ஈட்டம், குழுமல், தோடு, தொழுகி,
தொறு, தொகை, குழாம், துற்று, நளி, முகை, மொய், கணம்,
சரி, ஈண்டல், சங்கம், திரளை, சவை, அவை. (சு)

திரளின் பெயர்.

478. கொம்மையு முண்டையுந் குழியமுந் குப்பையு
முத்தையுந் பூசமுந் சோகமும் புஞ்சமும்
பந்தமு மானையுந் வட்டிம் பிண்டமும்
வழியுந் சேசுடுந் சேர்வுந் திரளே.

திரளின் பெயர்:—கொம்மை, உண்டை, குழியம், குப்பை, முத்தை,
பூசம், சோகம், புஞ்சம், பந்தம், மானை, வட்டி, பிண்டம்,
வழி, சேசுடு, சேர்வு. (சு)

ஐம்மையின் பெயர்.

479. அரியுந் தகடு மடரு மைம்மை.

ஐம்மையின் பெயர்:—அரி, தகடு, அடர்.

[ஐம்மை=தகட்டு வடிவு]

எல்லாம் என்றலின் பெயர்.

480. அடையவு மடங்கலு மனைத்தும் யாவையு
முழுவது முற்றஞ் சமக்கமு முட்டவு
மெவையு மெல்லா மென்றலின் பெயரே.

எல்லாம் என்றலின் பெயர்:—அடைய, அடங்கல், அனைத்தும்,
யாவை, முழுவதும், முற்றும், சமத்தம், முட்ட, எவை. (க)

இதுவுமது.

481. அகிலமு மகண்டமு மப்பெய ராகும்.

ஐடி எல்லாம் என்றலின் பெயர்:—அகிலம், அகண்டம்.

(உ) ஐடி (கக)

பாதியின் பெயர்.

482. பாயல்பய வருத்தம் பங்கு பாகி.

பாதியின் பெயர்:—பாயல், பயல், அருத்தம், பங்கு.

(ச)

இதுவுமது.

483. கூறும் பாகமுங் கூறு மதற்கே.

ஐடி பாதியின் பெயர்:—கூறு, பாகம்.

(உ) ஐடி (ச)

பாரத்தின் பெயர்.

484. சீருங் கணமுங் குருவு ஞாட்டும்

பார மாகுர் பரமு மதற்கே.

பாரத்தின் பெயர்:—சீர், கணம், குரு, ஞாட்டும், பரம்.

(இ)

நொய்மையின் பெயர்.

485. நொய்வு மிசேசு நொய்மை யாகும்.

நொய்மையின் பெயர்:—நொய்வு, இலேசு.

(உ)

பொழுது போக்கலின் பெயர்.

486. நெடித்தல் பாணிக்கல் பொழுது போக்கல்.

பொழுது போக்கலின் பெயர்:—நெடித்தல், பாணித்தல்.

(உ)

மீறுதலின் பெயர்.

487. திருகலு முறுகலு மீறுக லென்ப.

மீறுதலின் பெயர்:—திருகல், முறுகல்.

(உ)

குவிதலின் பெயர்.

488. குவையுங் குவாலு மிாசியுங் குப்பையுங்

குவுவு நாழிலுங் குவிதற் பெயரே.

குவிதலின் பெயர்:—குவை, குவால், இராசி, குப்பை, குவவு,
தூழில். (சு)

முதலின் பெயர்.

489. ஆதி தலைதா எடிமுன் நெழுவாய்
சேமானே பிராசய முதலெனப் படுமே.

முதலின் பெயர்:—ஆதி, தலை, தான், அடி, முன், எழுவாய், பேரனை,
பிராசயம். (அ)

நடுவின் பெயர்.

490. இடைசம மத்திமம் நாப்பண் பகனடு.

நடுவின் பெயர்:—இடை, சமம், மத்திமம், நாப்பண், பகல். (க)

இதுவுமது.

491. நள்ளென் பெயரு நனந்தலையு மாகும்.

நெடி நடுவின் பெயர்:—நள், நனந்தலை (உ) ஆ (எ)

கடையின் பெயர்.

492. இறுதிபின் னெல்லை கடையீ றந்த
முடிவு முற்ற முடித லாகும்.

கடையின் பெயர்:—இறுதி, பின், எல்லை, ஈறு, அந்தம், முடிவு,
முற்ற, முடிதல். (அ)

மிகுத்தலின் பெயர்.

493. தெறுத லுறுத்தல் மிகுத்த லாகும்.

மிகுத்தலின் பெயர்:—தெறுதல், உறுத்தல். (உ)

மிக்கதன் பெயர்.

494. மிஞ்சுதல் விஞ்சுதல் மீமிசை மிக்கது.

மிக்கதன் பெயர்:—மிஞ்சுதல், விஞ்சுதல், மீமிசை. (க)

நெருக்கத்தின் பெயர்.

495. எக்கல் குவித்த னளிநிபிட நெருக்கம்.

நெருக்கத்தின் பெயர்:—எக்கல், குவித்தல், னளி, நிபிடம். (ச)

தூக்கின் பெயர்.

496. தூக்குத் துலாங்கா.

தூக்கின் பெயர்:—துலாம், கா. (உ)

தூக்கினிறையின் பெயர்.

497. தூற்றுப் பலநிறை.

தூக்கின் நிறையின் பெயர்:—தூற்றுப்பலம்.

(க)

ஒரு பலத்தின் பெயர்

498. தொடியென் கிளவி யொருபல மாகும்.

ஒரு பலத்தின் பெயர்:—தொடி.

(க)

துலாமிருபஃதின் பெயர்.

499. பார மென்பது துலா மிருபஃதே.

துலாம் இருபஃதின் பெயர்:—பாரம்.

(க)

காற்பலத்தின் பெயர்.

500. கஃசு காற்பலம்.

கால் பலத்தின் பெயர்:—கஃசு.

(க)

மாகாணிப்பலத்தின் பெயர்.

501. வீசமா காணிப்பலம்.

மாகாணிப் பலத்தின் பெயர்:—வீசம்.

(க)

ஒன்றன் பெயர்.

502. ஏக மொன்றே.

ஒன்றன் பெயர்:—ஏகம்.

(க)

பத்தின் பெயர்.

503. தசம்பத் தாகும்.

பத்தின் பெயர்:—தசம்.

(க)

நூற்றின் பெயர்.

504. சதநூ றாகும்.

நூற்றின் பெயர்:—சதம்.

(க)

ஆயிரத்தின் பெயர்.

505. சகசிர மாயிரம்.

ஆயிரத்தின் பெயர்:—சகசிரம்.

(க)

பதினாயிரத்தின் பெயர்.

506. அயுகம்பகி னாயிரம்.

பதினாயிரத்தின் பெயர்:—அயுகம்.

(க)

நூறுயிரத்தின் பெயர்.

507. நியுகநூ ரூயிரம்.

நூறுயிரத்தின் பெயர்:—நியுகம்.

(ச)

பத்துநூறுயிரத்தின் பெயர்.

508. பிரயுகம் பத்து நூறு யிரமே.

பத்து நூறுயிரத்தின் பெயர்:—பிரயுகம்.

(ச)

கோடியின் பெயர்.

509. பிரயுகம் பத்தே கோடி பென்ப.

கோடியின் பெயர்:—பிரயுகம் பத்து.

(ச)

அற்புதத்தின் பெயர்.

510. கோடி பத்தே கையற்புத மாகும்.

அற்புதத்தின் பெயர்:—கோடி பத்து.

(ச)

நிகர்ப்புதத்தின் பெயர்.

511. அற்புதம் பத்தே நிகர்ப்புத மாகும்.

நிகர்ப்புதத்தின் பெயர்:—அற்புதம் பத்து.

(ச)

கும்பத்தின் பெயர்.

512. நிகர்ப்புகம் பத்தே கும்ப மாகும்.

கும்பத்தின் பெயர்:—நிகர்ப்புகம் பத்து.

(ச)

கணகத்தின் பெயர்.

513. கும்பம் பத்தே கணக மாகும்.

கணகத்தின் பெயர்:—கும்பம் பத்து.

(ச)

கற்பத்தின் பெயர்.

514. கணகம் பத்தே கற்ப மாகும்.

கற்பத்தின் பெயர்:—கணகம் பத்து.

(ச)

நிகர்ப்புத்தின் பெயர்.

515. கற்பம் பத்தே நிகர்ப்பு மாகும்.

நிகர்ப்புத்தின் பெயர்:—கற்பம் பத்து.

(ச)

பதுமத்தின் பெயர்.

516. நிகற்பம் பத்தே பதும மாகும்.

பதுமத்தின் பெயர்:—நிகற்பம் பத்து.

(ச)

சங்கத்தின் பெயர்.

517. பதுமம் பத்தே சங்க மாகும்.

சங்கத்தின் பெயர்:—பதுமம் பத்து.

(க)

சமுத்திரத்தின் பெயர்.

518 சங்கம் பத்தே சமுத்திர மாகும்.

சமுத்திரத்தின் பெயர்:—சங்கம் பத்து.

(க)

அந்தியத்தின் பெயர்.

519. சமுத்திரம் பத்தே யந்திய மாகும்.

அந்தியத்தின் பெயர்:—சமுத்திரம் பத்து.

(க)

மத்தியத்தின் பெயர்.

520. அந்தியம் பத்தே மத்திய மாகும்.

மத்தியத்தின் பெயர்:—அந்தியம் பத்து.

(க)

பரார்த்தத்தின் பெயர்.

521. மத்தியம் பத்தே பரார்த்த மாகும்.

பரார்த்தத்தின் பெயர்:—மத்தியம் பத்து.

(க)

பூரியத்தின் பெயர்.

522. பரார்த்தம் பத்தே பூரிய மாகும்.

பூரியத்தின் பெயர்:—பரார்த்தம் பத்து.

(க)

பிரமகற்பத்தின் பெயர்.

523. பூரியம் பத்தே பிரம கற்பமென் றோதின ரெண்ண ருமும் பெயரே.

பிரம கற்பத்தின் பெயர்:—பூரியம் பத்து.

(க)

பன்னிரண்டாவது

காரண வகை, பல்பொருள் வகை.

காரண வகை, பல் பொருள் வகை கூறுதல்.

524. காரண வகையும் பல்பொருள் வகையுஞ் சேர வுரைப்பன் றெள்ள நிற றெளிந்தே.

காரண வகையும், பல் பொருள் வகையும் ஒருசேரக் கூறாநிற்பன்.

காரணத்தின் பெயர்.

525. நிர்பமும் பொருட்டு மேதுவு நிமித்தமுந்
திறனும் வாயிலு மூலமு மென்றிவை
கருதுங் காலைக் காரண மாகும்.

காரணத்தின் பெயர்:—சிபம், பொருட்டு, ஏது, நிமித்தம், திறன்,
வாயில், மூலம். (எ)

உட்டொளையின் பெயர்.

526. சுகிர்குழ னாழி தசிரந் தூம்பு
புழைபுரை வேய்வேணு வுட்டொளை பொள்ளே.

உள் தொளையின் பெயர்:—சுகிர், குழல், நாழி, தசிரம் தூம்பு, புழை,
புரை, வேய், வேணு, பொள். (க0)

இதுவுமது.

527. நாளாமுஞ் சரையு மகற்கு நாமம்.

ஒடி உட்டொளையின் பெயர்:—நாளம், சரை. (உ) ஆ (கஉ)

வட்டத்தின் பெயர்.

528. வலய கேமி கடக மண்டிலம்
பரிதி யாழி பாண்டில் விருத்தம்
படலிகை கோளகை பாலிகை கொம்மை
திசிரி மல்லை வல்லை சக்கரம்
தட்டு வட்டணை யென்றிவை பிறவும்
வட்ட வடிவிற் கொட்டிய பெயரே.

வட்டத்தின் பெயர்:—வலயம், கேமி, கடகம், மண்டிலம், பரிதி, ஆழி,
பாண்டில், விருத்தம், படலிகை, கோளகை, பாலிகை, கொம்
மை, திசிரி, மல்லை, வல்லை, சக்கரம், தட்டு, வட்டணை. (கஅ)

அதிசயத்தின் பெயர்.

529. வியப்பே யிறும்பு விசித்திரம் விம்மிதம்
விபரீத மிறும்பூ ததிசய மாகும்.

அதிசயத்தின் பெயர்:—வியப்பு, இறும்பு, விசித்திரம், விம்மிதம்,
விபரீதம், இறும்பூ. (ச)

இதுவுமது

530. சித்திர மென்பது மற்றதற் குரித்தே.

ஒடி அதிசயத்தின் பெயர்:—சித்திரம். (க) ஆ (எ)

உவமையின் பெயர்.

531 புரையு மாணும் பொருவுங் கடுப்பு
நிகரு மேய்வு நேரும் போலு
மொப்பு முவமமு மேரு மாங்கு
மென வெதி ரன்னவு மிணையு முறழ்வும்
சமமுந் துல்லியமு முவமைக காகும்.

உவமையின் பெயர்:—புரை, மாண், பொருவு, கடுப்பு, நிகர், எய்வு, நேர், போல், ஒப்பு, உவமம், ஏர், ஆங்கு, என, எதிர், அன்ன, இணை, உறழ்வு, சமம், துல்லியம். (கக)

வினையின் பெயர்

532. கருமமுந் தொழிலும் விதியுந் பணியும்
வினையமுந் செயலும் வினையின் பெயரே.

வினையின் பெயர்:—கருமம், தொழில், விதி, பணி, வினையம், செயல். (க)

செய்தலின் பெயர்.

533. அயர்தலுங் குயிறலும் பண்ணலும் வனைதலும்
புரிதலு மாடலுந் செய்த லாகும்.

செய்தலின் பெயர்:—அயர்தல், குயிறல், பண்ணல், வனைதல், புரிதல், ஆடல். (க)

விற்றலின் பெயர்.

534. மாறுதல் பகர்தல் கூறுதல் விற்றல்:

விற்றலின் பெயர்:—மாறுதல், பகர்தல், கூறுதல். (க)

விலையின் பெயர்.

535. நொடையென் கிளவி விலையென துவல்வர்.

விலையின் பெயர்:—நொடை. (க)

கூட்டுதலின் பெயர்.

536. ஆற்றலும் போற்றலு மீட்டலுங் கூட்டுதல்.

கூட்டுதலின் பெயர்:—ஆற்றல், போற்றல், ஈட்டல். (க)

இதுவுமது.

57. ஒம்ப லென்பது மாங்கதன் மேற்றே.

ஒடி கூட்டுதலின் பெயர்:—ஒம்பல். (க) ஆ (ச)

இலாஞ்சனையின் பெயர்.

533. ஆணை பொறி, குறி யச்சடை யாளம்
சாதனஞ் சின்ன முத்திரை யிலிங்கமென்
றேயிலை யவ்வு மிலாஞ்சனை யாகும்.

இலாஞ்சனையின் பெயர்:—ஆணை, பொறி, குறி, அச்சு, துடை
யாளம், சாதனம், சின்னம், முத்திரை, இலிங்கம். (க)

தலைக்காவலின் பெயர்.

539. இளையுமுக் கிழு மிவைதலைக் காவல்.

தலைக் காவலின் பெயர்:—இளை, உக்கிரம். (உ)

படர்தலின் பெயர்.

540. படலை படர்ச்சி பம்பல் படர்தல்.

படர்தலின் பெயர்:—படலை, படர்ச்சி, பம்பல். (ஈ)

அறியாமையின் பெயர்.

541. எய்யாமை யறியாமை.

அறியாமையின் பெயர்:—எய்யாமை. (க)

ஒழியாமையின் பெயர்.

542. ஒவாமை பொழியாமை.

ஒழியாமையின் பெயர்:—ஒவாமை. (க)

வழிப்பறியின் பெயர்.

543. அதுர்கோள் வழிப்பறி யாறலையு மாகும்.

வழிப்பறியின் பெயர்:—அதுர்கோள், ஆதலை. (உ)

தைத்தலின் பெயர்.

544. அத்தும் பொல்லமுந் தைத்தல் தன்னம்.

தைத்தலின் பெயர்:—அத்து, பொல்லம், தன்னம். (ஈ)

தண்டலின் பெயர்.

545. தப்பலென் னுகனி தண்ட லாகும்.

தண்டலின் பெயர்:—தப்பல். (க)

காய்தலின் பெயர்.

546. உலறுதல் காய்தல் வறளுதன் முளிதல்.

காய்தலின் பெயர்:—உலறுதல், வறளுதல், முளிதல். (ஈ)

பில்குதலின் பெயர்.

547. பிலிற்றல் தூவுதல் பில்குத லென்ப.
பில்குதலின் பெயர்:—பிலிற்றல், தூவுதல். (உ)

குடியிறையின் பெயர்.

548. கறைவரி பாயங் கடன்கரமென்றிவை
குடியிறைப் பெயரா மிறுப்பு மதற்கே.
குடி இறையின் பெயர்:—கறை, வரி, ஆயம், கடன், காம், இறு
ப்பு. (சு)

சங்கவிறையின் பெயர்.

549. உல்கு சாரிகை சங்கவிறை யாகும்.
சங்க இறையின் பெயர்:—உல்கு, சாரிகை. (உ)

தீர்த்தலின் பெயர்.

550. ஓவ தீர்த்தல்.
தீர்த்தலின் பெயர்:—ஓவல். (க)

முடிவின் பெயர்.

551. முடிவு வீடே.
முடிவின் பெயர்:—வீடு. (க)

கலத்தலின் பெயர்.

552. கலவை கலப்புக் கலத்த லாகும்.
கலத்தலின் பெயர்:—கலவை, கலப்பு. (உ)

ஏழாவது

பண்பிற் செயலின் பகுதிவகை முற்றிற்று.

எட்டாவது
மாப் பெயர் வகை.

முதலாவது
புள் வகை.

அன்னத்தின் பெயர்.

1. அன்ன மெகினை மஞ்ச மோசும
மென்னடை வக்கி ராங்கம் விசங்கம்.

அன்னத்தின் பெயர்—எகினைம், அஞ்சம், ஒதிமம், மென்னடை,
வக்கிராங்கம், விசங்கம். (சு)

இதுவுமது.

2. பிணிமுக மராள மென்னவும் பேசவர்.

பேடி அன்னத்தின் பெயர்—பிணிமுகம், மராளம். (உ) ஆ (சு)

அன்னத்திற்கின் பெயர்.

3. தூவி யன்னத் திறகெனச் சொல்லும்.

அன்னத்திறகின் பெயர்—தூவி. (க)

மயிலின் பெயர்.

4. சிகியே நவிர மஞ்சை பிணிமுகஞ்
சிகண்டி மயூரங் கேதார மொகாஞ்
சிகாவள ஞமலி கலாபி பீலி
தோகை கேகய மயிலெனச் சொல்லும்.

மயிலின் பெயர்—சிகி, நவிரம், மஞ்சை, பிணிமுகம், சிகண்டி,
மயூரம், கேதாரம், ஒகாரம், சிகாவளம், ஞமலி, கலாபி, பீலி,
தோகை, கேகயம். (கச)

மயிற்றோகையின் பெயர்.

5. சரணஞ் சிகண்டங் கூந்தல் சந்திரகந்
தொங்க றோகை தூவியு மாசும்.

மயில் தோகையின் பெயர்—சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம்,
தொங்கல், தூவி. (சு)

இதுவுமது.

6. பீலியுங் கலாபமுங் கூழையு மதற்கே.

பேடி மயில் தோகையின் பெயர்—பீலி, கலாபம், கூழை. (ரு) ஆ (க)

விரிதரு தோகையின் பெயர்.

7. மேசக மென்பது விரிதரு தோகை.
விரிதரு தோகையின் பெயர்:—மேசகம். (க)

மயிற்சூரலின் பெயர்.

8. அகவ லால லேங்கன் மயிற்சூரல்.
மயில் சூரலின் பெயர்:—அகவல், ஆலல், ஏங்கல். (ங)

மயிற் சிகையின் பெயர்.

9. அநந்தர மபூர விரிசிகை யாகும்.
மயில் சிகையின் பெயர்:—அநந்தரம். (க)

இறகி னடிமுள்ளின் பெயர்.

10. முருந்தே யிறகின் முதன்முள் ளாகும்.
இறகின் அடிமுள்ளின் பெயர்:—முருந்த. (க)

கருடன் பெயர்.

11. வைன னுவணன் வைன-தேயன்
பறவை வேந்தன் பன்னக வைரி
கலுமுன் றூர்க்கியன் செளரி கருடன்.

கருடன் பெயர்:—வைணன், உவணன், வைனதேயன், பறவை
வேந்தன், பன்னகவைரி, கலுமுன், தூர்க்கியன், செளரி. (அ)

இதுவுமது.

12. இமையிலி யெனவு மியம்பப் பெறுமே.
ஷெ கருடன் பெயர்:—இமையிலி. (க) ஆ (க)

கழுகின் பெயர்.

13. பவணை யுவணஞ் சகுந்தம் புண்டர
மெருவை கங்கமுங் கழுகென விசைப்பர்.
கழுகின் பெயர்:—பவணை, உவணம், சகுந்தம், புண்டரம், எருவை,
கங்கம். (க)

இதுவுமது.

14. பூக மென்பது மப்பெயர் புகலும்.
ஷெ கழுகின் பெயர்:—பூகம். (க) ஆ (எ)

சக்கரவாகப்புள்ளின் பெயர்.

15. நேமிப்புள் சக்கர வாகப்புள் சகோரம்.
சக்கரவாகப்புள்ளின் பெயர்:—நேமிப்புள், சகோரம். (உ)

பெருங் குருகின் பெயர்.

16. யானையுண் குருகு பெருங்குரு கென்ப.
பெருங் குருகின் பெயர்:—யானையுண்குருகு. (க)

எண்காற் புள்ளின் பெயர்.

17. சிம்புள்வா ருண்ட மம்பா வாணஞ்
சம்பரம் வருடை துரோணஞ் சரப
மெண்காற் பறவைக் கெய்தும் பெயரே.
எண்கால் புள்ளின் பெயர்:—சிம்புள், வாருண்டம், அம்பாவாணம்,
சம்பரம், வருடை, துரோணம், சரபம். (எ)

பருந்தின் பெயர்.

18. பாறு சேணக் கக்கம் பருந்தே.
பருந்தின் பெயர்:—பாறு, சேணம், கக்கம். (ஈ)

இதுவுமது.

19. கூறிற் பார சிகையுங் கூறும்.
ஓடி பருந்தின் பெயர்:—பாரசிகை. (க) கூ (ச)

நிலாமுகியின் பெயர்.

20. சகோரம்பே ராந்தை நிலாமுகி யாகும்.
நிலாமுகியின் பெயர்:—சகோரம், பேராந்தை. (உ)

பொய்யாப் புள்ளின் பெயர்.

21. சலாக்கென் கிளவி பொய்யாப் புள்ளே.
பொய்யாப் புள்ளின் பெயர்:—சலாக்கு. (஑)

அசுணமாவின் பெயர்.

22. அசுணமா விசையறி பறவைகே கயப்புள்.
அசுணமாவின் பெயர்:—இசையறிபறவை, கேகயப்புள். (உ)

சாதகப் புள்ளின் பெயர்.

23. நவில்சா ரங்கஞ் சாதகப் புள்ளெனல்.
சாதகப் புள்ளின் பெயர்:—சாரங்கம். (஑)

வானம்பாடியின் பெயர்.

24. கலிக்கம் வானம் பாடி யாகும்.
வானம்பாடியின் பெயர்:—கலிக்கம். (஑)

இதுவுமது.

25. மேகப்புள் ளென்றும் விளம்ப லாகும்.

ஷெ வானம்பாடியின் பெயர்:—மேகப்புள். (க) ஐ (உ)

கிளியின் பெயர்.

26. சாரு வன்னி யவந்திகை தத்தை
கீரம் கிள்ளை கிளிப்பெய ராகும்.

கிளியின் பெயர்:—சாரு, வன்னி, அவந்திகை, தத்தை, கீரம்,
கிள்ளை. (ஈ)

இதுவுமது.

27. அரிச வாகதஞ் சகமு மாகும்.

ஷெ கிளியின் பெயர்:—அரி, சவாகதம், சகம். (ஊ) ஐ (க)

குயிலின் பெயர்.

28. காளகண் டங்கீர ரகைபர புட்டங்
கோகிலம் பிகத்தொடு குயிலின் பெயரே.

குயிலின் பெயர்:—காளகண்டம், கோகை, பரபுட்டம், கோகிலம்,
பிகம். (ஐ)

கோட்டான் பெயர்.

29. கூகை குடிஞை குர அல் கௌசிகம்
ஊமணி சாசரி யுலாகம் கோட்டான்.

கோட்டான் பெயர்:—கூகை, குடிஞை, குரால், கௌசிகம், ஊமன்,
ரிசாசரி, உலாகம். (ஏ)

பெருங் கோட்டான் பெயர்.

30. கௌசிக மூமன் குடிஞை கூகை
பெரும்பு ளென்ப பெருங் கோட்டான் பெயர்.

பெருங் கோட்டான் பெயர்:—கௌசிகம், ஊமன், குடிஞை, கூகை,
பெரும்புள். (ஐ)

அன்றிலின் பெயர்.

31. கவுஞ்ச மன்றில் கிரவுஞ்சமுஞ் சாற்றும்.

அன்றிலின் பெயர்:—கவுஞ்சம், கிரவுஞ்சம். (உ)

காடையின் பெயர்.

32. கபிஞ்சலம் குறும்பூழ் காடையாகும்.

காடையின் பெயர்:—கபிஞ்சலம், குறும்பூழ். (உ)

கரிக்குருவியின் பெயர்.

33. காரி பிள்ளை கபிலம் கஞ்சனம்
கயவாய் கரிக்குரு விப்பெயராகும்.

கரிக்குருவியின் பெயர்:—காரி, பிள்ளை, கபிலம், கஞ்சனம், கயவாய். (கு)

வலியன் பெயர்.

34. கஞ்சனம் கிசினி கஞ்ச ரீடம்
வயவன் பாரத் துவாசம் வலியன்.

வலியன் பெயர்:—கஞ்சனம், கிசினி, கஞ்சரீடம், வயவன், பாரத் துவாசம். (கு)

காரிப்பிள்ளையின் பெயர்.

35. வஞ்சுளன் வயவன் வயான்கா ரிப்பிள்ளை.
காரிப் பிள்ளையின் பெயர்:—வஞ்சுளன், வயவன், வயான். (உ)

கோழியின் பெயர்.

36. குக்குடம் குருகு வாரணம் கோழி.
கோழியின் பெயர்:—குக்குடம், குருகு, வாரணம். (உ)

இதுவுமது.

37. ஆண்டலைப் புள்கா லாயுத மாகும்.
ஒடி கோழியின் பெயர்:—ஆண்டலைப்புள், காலாயுதம். (உ) ஆ (கு)

சம்பங்கோழியின் பெயர்.

38. கம்பு ளென்ப சம்பங்கோழி.
சம்பங்கோழியின் பெயர்:—கம்புள். (ச)

நிலங்கின் பெயர்.

39. நிலங்கு பூழ்.
நிலங்கின் பெயர்:—பூழ். (ச)

கானங்கோழியின் பெயர்.

40. காதம்பம் கானங்கோழி.
கானங்கோழியின் பெயர்:—காதம்பம். (ச)

கருங்கிளியின் பெயர்.

41. கீரங் கிளையரி கருங்கிளிக் கேற்கும்.
கருங் கிளியின் பெயர்:—கீரம், கிள்ளை, ஆரி. (உ)

கரும் புறுவின் பெயர்.

42. கபோதம் பாரா வதற்கரும் புறுவே.
கரும் புறுவின் பெயர்:—கபோதம், பாராவதம். (உ)

புறப் பொதுவின் பெயர்.

43. தூ துணங் கபோதங் களரவம் புறுவே.
புறப் பொதுவின் பெயர்:—தூ துணம், கபோதம், களரவம். (உ)

கவுதாரியின் பெயர்.

44. சிரவங் கவுதாரி.
கவுதாரியின் பெயர்:—சிரவம். (க)

பகண்டையின் பெயர்.

45. சில்லை பகண்டை.
பகண்டையின் பெயர்:—சில்லை. (க)

நாகணவாய்ப்புள்ளின் பெயர்.

46. பூவை சாரிகை நாகண வாய்ப்புள்.
நாகணவாய்ப் புள்ளின் பெயர்:—பூவை, சாரிகை. (உ)

கல்சிலையின் பெயர்.

47. பல்வி யென்ப கல்சிலை யாகும்.
கல்சிலையின் பெயர்:—பல்லி. (க)

உள்ளான் பெயர்.

48. உள்ள லென்பது வுள்ளா னாகும்.
உள்ளான் பெயர்:—உள்ளல். (க)

மாடப்புறுவின் பெயர்.

49 கன்மேய்வு காளபதம் மாடப் புறுவே.
மாடப் புறுவின் பெயர்:—கன்மேய்வு, காளபதம். (உ)

தூக்கணங் குருவியின் பெயர்.

50. சிதகஞ் சிந்தன் தூக்கணங் குருவி.
தூக்கணங் குருவியின் பெயர்:—சிதகம், சிந்தன். (உ)

இராகப் புள்ளின் பெயர்.

51. மிதுனங் கின்னா மிராகப் புள்ளே.
இராகப் புள்ளின் பெயர்:—மிதுனம், கின்னம். (உ)

தலையிலாக் குருவியின் பேயர்.

52. மழைக்குயில் தலையிலாக் குருவி யாகும்.
தலையிலாக் குருவியின் பேயர்:—மழைக்குயில். (க)

சிச்சிலியின் பேயர்.

53. சிரல்கவுதம் பொன்வாய்ப்புள் தித்திரி சிச்சிலி.
சிச்சிலியின் பேயர்:—சிரல், கவுதம், பொன்வாய்ப்புள், தித்திரி. (ச)

மீனெறி சிறுபறவையின் பேயர்.

54. சிரலே மீனெறி சிறுபறவை யாகும்.
மீனெறி சிறு பறவையின் பேயர்:—சிரல். (க)

ஊர்க்குருவியின் பேயர்.

55. கலிங்கன் சகடங் குலிங்கமூர்க் குருவி.
ஊர்க் குருவியின் பேயர்:—கலிங்கம், சகடம், குலிங்கம். (க)

இதுவுமது.

56. புலிங்க மென்றும் புகலப் பெறுமே.
புலி ஊர்க்குருவியின் பேயர்:—புலிங்கம். (ச)

காகத்தின் பேயர்.

57. கரடங் கொடிபலி புட்டங் காரி
வாயசங் கரும்பிள்ளை யரிட்டங் காகம்.
காகத்தின் பேயர்—கரடம், கொடி, பலிபுட்டம், காரி, வாயசம்,
கரும்பிள்ளை, அரிட்டம். (எ)

அண்டங் காக்கையின் பேயர்.

58. காலோல மண்டங் காக்கை யாகும்.
அண்டங் காக்கையின் பேயர்:—காலோலம். (க)

நீர்க் காக்கையின் பேயர்.

59. அர்க்கமும் கரண்டமு நீர்க்காக்கை யாகும்.
நீர்க் காக்கையின் பேயர்:—அர்க்கம், கரண்டம். (உ)

செம்போத்தின் பேயர்.

60. குக்கில்செம் போத்துச் சகோரமு மதற்கே.
செம்போத்தின் பேயர்:—குக்கில், சகோரம். (உ)

சிவலின் பெயர்.

61. கோரசம் புல்லோ டிதல்சிவ லாகும்.
சிவலின் பெயர்:—கோரசம், புல், இதல்.

(ஈ)

ஆந்தையின் பெயர்.

62. இருடி பிங்கலை கின்னர மாந்தை.
ஆந்தையின் பெயர்:—இருடி, பிங்கலை, கின்னரம்.

(ஈ)

பேராந்தையின் பெயர்.

63. சகோரம்பே ராந்தை தனக்குப் பெயரே.
பேராந்தையின் பெயர்:—சகோரம்.

(ஈ)

கொய்யடி நாரையின் பெயர்.

64. குருகுவண் டானங் கொய்யடி நாரை.
கொய்யடி நாரையின் பெயர்:—குருகு, வண்டானம்.

(உ)

பெரு நாரையின் பெயர்.

65. பெருநாரை போதா பிதாவு மாகும்.
பெரு நாரையின் பெயர்:—போதா, பிதா.

(உ)

கரு நாரையின் பெயர்.

66. சிகரிசரு நாரை யெனச்செப் பினரே.
கரு நாரையின் பெயர்:—சிகரி.

(ஈ)

வேண்ணாரையின் பெயர்.

67. சாரசம்வெண் ணரை யெனச்சாற் றுவரே.
வேன் நாரையின் பெயர்:—சாரசம்.

(ஈ)

கொக்கீன் பெயர்.

68. குரண்டமும் வலாகமும் பசுமும் கொக்கே.
கொக்கீன் பெயர்:—குரண்டம், வலாகம், பசும்.

(ஈ)

நீர்வாழ் பறவையின் பெயர்.

69. உன்னக் கிராம முற்கு ரோசங்
கின்னர நீர்ப்பற வைப்பெய ராகும்.
நீர்வாழ் பறவையின் பெயர்:—உன்னம், கிராமம், உற்குரோசம்,
கின்னரம்.

(ஈ)

துருஞ்சிலின் பெயர்.

70. ஆலாலந் துருஞ்சில்.

துருஞ்சிலின் பெயர்:—ஆலாலம்.

(ச)

வாவலின் பெயர்.

71. அஞ்சலிகை வாவல்.

வாவலின் பெயர்:—அஞ்சலிகை.

(ச)

வண்டின் பெயர்.

72. அறுபத ஞிமிறளி யார்பதம் பிரமரஞ்

சிதரந் தேனே மந்தி சிலீமுகந்

தும்பி கரும்புஞ்சஞ் சாலிகந் கழுது

புண்ட ரீகஞ் சுரும்புசந் திரகஞ்

சூதம் கேசர மதுகாந் கீத

மாவரிசஞ் சரிகம் வடுவரி வண்டே.

வண்டின் பெயர்:—அறுபதம். ஞிமிறு, அளி, ஆர்பதம், பிரமரம், சிதரம், தேன், மந்தி, சிலீமுகம், தும்பி, கரும்பு, சுஞ்சாலிகம், கழுது, புண்டரீகம், சுரும்பு, சந்திரகம், சூதம், கேசரம், மதுகரம், கீதம், மா, அரி, சஞ்சரிகம், வடு, வரி.

(உரு)

ஆண் வண்டின் பெயர்.

73. சுரும்பு மதுகாந் தும்பியாண் வண்டே.

ஆண் வண்டின் பெயர்:—சுரும்பு, மதுகரம், தும்பி.

(உ)

தேனீயின் பெயர்.

74. பிரச மதுகாஞ் சாகந் தேனீ.

தேனீயின் பெயர்:—பிரசம், மதுகரம், சாகம்.

(உ)

ஈசலின் பெயர்.

75. ஈசல் சிகலாம்.

ஈசலின் பெயர்:—சிகல்.

(ச)

மின்மினியின் பெயர்.

76. மின்மினிகச் சோதம்.

மின் மினியின் பெயர்:—கச்சோதம்.

(ச)

சிள் வீட்டின் பெயர்.

77. சில்லைநெடி சில்லிகை சிமிலிசள் வீடு.

சிள் வீட்டின் பெயர்:—சில்லை, நெடி, சில்லிகை, சிமிலி.

(ச)

விட்டிற் பறவையின் பெயர்.

78. பதங்கமுஞ் சலபமும் விட்டிற் பறவை.
விட்டில் பறவையின் பெயர்:—பதங்கம், சலபம். (உ)

கோதுகின் பெயர்.

79. நுளம்பே நிலம்பியு லங்கீச கொதுகெனல்.
கொதுகின் பெயர்:—நுளம்பு, நிலம்பி, உலங்கு. (ஈ)

இதுவுமது.

80. அலகுஞ் சகலு நொள்ளலு மதற்கீச.
நெடி கொதுகின் பெயர்:—அலகு, சகல், நொள்ளல். (ஈ) ஊ (சு)

சல கொதுகின் பெயர்.

81. மசகந் துள்ளல் சலகொது காகும்.
சல கொதுகின் பெயர்:—மசகம், துள்ளல். (உ)

நுளம்பின் பெயர்.

82. அஞலமு ஞலவலு நொள்ளலு தளம்பே.
நுளம்பின் பெயர்:—அஞலம், ஞலவல், நொள்ளல். (ஈ)

புட்பொதுவின் பெயர்.

83. பதங்கம் பக்கி பதகம் பத்திரி
விகங்கஞ் சகுந்தம் விகிரஞ் சகுனங்
குடினாடு பறவை குரீஇ வியமே
பிணிமுக்கங் ககமே போகில்புட் பொதுப்பெயர்.
புள் பொதுவின் பெயர்:—பதங்கம், பக்கி, பதகம், பத்திரி, விகங்
கம், சகுந்தம், விகிரம், சகுனம், குடினாடு, பறவை, குரீஇ,
வியம், பிணிமுகம், ககம், போகில். (கடு)

இறகின் பெயர்.

84. பறையுஞ் சதனமும் பக்கமும் பிஞ்சமுட்
சிறையுந் தூவியுஞ் சிறகுந் தோகையுந்
கூழையுஞ் சதமும் குரலுந் கூரலும்
வாசமும் பத்திரமு மிறையுமிற கின்பெயர்.
இறகின் பெயர்:—பறை, சதனம், பக்கம், பிஞ்சம், சிறை, தூவி,
சிறகு, தோகை, கூழை, சதம், குரல், கூரல், வாசம், பத்திரம்,
இறை. (கடு)

இதுவுமது.

85. ஈர் கச்ச மென்ன லாகும்.

ஹை இறகின் பெயர்:—ஈர், ஈ, கச்சம்.

(௩) ஈ (கச்ச)

முட்டையின் பெயர்.

86. அண்டஞ் சினைகோச மரிட்ட முட்டை.

முட்டையின் பெயர்:—அண்டம், சினை, கோசம், அரிட்டம். (ச)

வாயலகின் பெயர்.

87. துண்டமுஞ் சுவவு மூக்கும்வா யலகே.

வாய் அலகின் பெயர்:—துண்டம், சுவவு, மூக்கு.

(௩)

புள்ளின் மூக்கின் பெயர்.

88. புள்ளின் மூக்குச் சுச்சுவெணப் புகலும்.

புள்ளின் மூக்கின் பெயர்:—சுச்சு.

(க)

புட்சிற கடித்துப் புடைத்துக் கூப்பிடுதலின் பெயர்.

89 புட்சிற கடித்துப் புடைத்துக் கூப்பிட

லோச னித்த லென்ப தாகும்.

புள் சிறகடித்துப் புடைத்துக் கூப்பிடுதலின் பெயர்:—ஒசனித்தல்.

எழாலு மயிலு மொழிந்த பறவையி னுண் பெயர்.

90. எழான்மயி லொழிந்த வேணப் பறவைகள்

வழா அ வாணின் பெயர்சேவ லாகும்.

எழாலும், மயிலும் ஒழிந்த பறவையின் ஆண் பெயர்:—சேவல். (க)

மயிலேழா லென்னு மிரண்டி னுண் பெயர்

91. மயிலு மெழாலு மாண்பெயர் மரபு

புகலும் காலிப் போத்தென லாகும்.

மயில், எழால் என்னும் இரண்டின் ஆண் பெயர்:—போத்து (க)

கோழி கூகைகளின் பெண் பெயர்.

92. கோழியுக் கூகையு மல்லாப் பெண்ணெய

ராயுக் காலி யள ற்கெனற் கமையா.

கோழி, கூகைகளின் பெண் பெயர்:—அளகு.

(க)

[அடியில் வருஞ் சூத்திரத்தால், 'அளகெனற்குரிய' என்னும் பாடத்தை 'அளகெனற் கமையா' எனக் கொண்டாம். தொல்காப்பி

யம் பொருளதிகாரம் மரபியல்: “கோழி கூகை யாயிரண்டல்லை, குழுங் காலை யளகென வமையா, அப்பெயர்க் கிளவி மயிற் குமாகும்.”]

மயிலின் பெண் பெயர்.

93. அப்பெயர்க் கிளவி மயிற் குமாகும்.

மயிலின் பெண் பெயர்:—அளகு.

(க)

புள்ளின் பெண் பெயர்.

94. பேடைபேடை பெட்டை புள்ளின் பெண்பெயர்.

புள்ளின் பெண் பெயர்:—பேடை, பெடை, பெட்டை.

(ங)

பறவைக் குஞ்சின் பெயர்.

95. பிள்ளையும் பார்ப்புங் குஞ்சின் பெயரே.

பறவைக் குஞ்சின் பெயர்:—பிள்ளை, பார்ப்பு.

(உ)

பறவைக் குரலின் பெயர்.

96. குரலது புகலிற் பயிரா கும்மே.

பறவைக் குரலின் பெயர்:—பயிர்.

(க)

புட்குட்டத்தின் பெயர்.

97. தொழுதிபுட் கூட்டம்.

புன் கூட்டத்தின் பெயர்:—தொழுதி.

(க)

புட்குட்டத் தோசையின் பெயர்.

98. துழனி யோசை.

புன் கூட்டத்து ஒசையின் பெயர்:—துழனி.

(க)

இரண்டாவது

விலங்கின் வகை.

சிங்கத்தின் பெயர்.

99. ஆளி வாளரி யரிமிரு காபதி

கோளரி கண்ட ரவம்பஞ் சாணனஞ்

சிய மடங்கல் கேசரி முடங்குளை

அரிமா வயப்போத்துப் பஞ்ச நகாபுதம்

வயமா வயப்புலி சிங்கப் பெயரே.

சிங்கத்தின் பெயர்:—ஆளி, வாளரி, அரி, யிருகாபதி, கோளரி, கண்டரவம், பஞ்சாணம், சியம், மடங்கல், கேசரி, முடங்குளை, அரிமா, வயப்போத்து, பஞ்சநகாபுதம், வயமா, வயப்புலி. (கசு)

யானை யாளியின் பெயர்.

100. அறுகு பூட்கை யானையா ளிப்பெயர்.

யானை யாளியின் பெயர்:—அறுகு, பூட்கை.

(உ)

புலியின் பெயர்.

101. விபாக்கிரம் வேங்கை வியாளம் பாய்மா

தரக்குச் சித்திர காயஞ்சார்த் தூலம்

வயவரி புண்டரீகம் வல்லியம்

கொடுவரி யுழுவை குயவரி வயமா

புல்லுத் தீவி புலியின் பெயரே.

புலியின் பெயர்:—விபாக்கிரம், வேங்கை, வியாளம், பாய்மா, தரக்கு, சித்திரகாயம், சார்த் தூலம், வயவரி, புண்டரீகம், வல்லியம், கொடுவரி, உழுவை, குயவரி, வயமா, புல், தீவி.

(கக)

யானையின் பெயர்.

102. தும்பி கரிணி தோல்சண் டாணி

கும்பி கறையடி குஞ்சரம் பகடு

களிறு பூட்கை களிமா தங்கம்

வழுவை வேழம் வாரண மொய்யே

பும்ப லெறும்பி யுவாவே பொங்கடி

தந்தி யத்தி கடிவை கயமே

நாகஞ் சிந்தூர் தூங்க னிருமதம்

புழைக்கைவல் விலங்கு நால்வாய் புகர்முகம்

மதாவளந் தந்தா வளமருண் மாவே

கைம்மாப் பெருமா மதமா வயமா

மந்த மாவே மதகய மாம்ப

லிபமே போதகக் களபம்யா னைப்பெயர்.

யானையின் பெயர்:—தும்பி, கரிணி, தோல், சண்டாலி, கும்பி, கறையடி, குஞ்சரம், பகடு, களிறு, பூட்கை, கரி, மாதங்கம், வழுவை, வேழம், வாரணம், மொய், உப்பல், எறும்பி, உவா, பொங்கடி, தந்தி, அத்தி, கடிவை, கயம், காகம், சிந்தூர், தூங்கல், நிருமதம், புழைக்கை, வல்லிலங்கு, நால்வாய், புகர்முகம், மதாவளம், தந்தாவளம், மருண்மா, கைம்மா, பெருமா, மதமா, வயமா, மந்தமா, மதகயம், ஆம்பல், இபம், போதகம், களபம்.

(சதி)

மதயானையின் பெயர்.

103. மதகரி தந்தி களிமத யானை.

மத யானையின் பெயர்:—மதகரி, தந்தி, களிமத.

(சு)

உதவிசெய் யானையின் பெயர்.

104. உதவிசெய் யானை யூத நாதன்.
உதவிசெய் யானையின் பெயர்:—யூதநாதன். (க)

பெண் யானையின் பெயர்.

105. அத்தினி கரிணி வடவைபிடி பெண்யானை.
பெண் யானையின் பெயர்:—அத்தினி, கரிணி, வடவை, பிடி. (ச)

யானைக் கன்றின் பெயர்.

106. கயந்தலை போதகர் துடியடி களபங்
கயமுனி யானைக் கன்ற கும்மே.
யானைக் கன்றின் பெயர்:—கயந்தலை, போதகம், துடியடி, களபம்,
கயமுனி. (சு)

யானை நுதலின் பெயர்.

107. மதகமுந் கும்பமு மத்தகமு துதலே.
யானை நுதலின் பெயர்:—மதகம், கும்பம், மத்தகம். (ஊ)

யானைத் துதீக்கையின் பெயர்.

108. தொண்டை தொண்டலஞ் சண்டை துதீக்கை.
யானைத் துதீக்கையின் பெயர்:—தொண்டை, தொண்டலம், சண்
டை. (஋)

யானைக் கைந்நுனியின் பெயர்.

109. கைந்நுனி புட்கரம்.
யானைக் கைந்நுனியின் பெயர்:—புட்கரம். (க)

யானைக் கடைக்கண்ணின் பெயர்.

110. கடைக்கண் ணிரியாணம்.
யானைக் கடைக் கண்ணின் பெயர்:—நிரியாணம். (க)

யானைக் கொம்பின் பெயர்.

111. தந்தமெ யிறுகோடு மருப்புக் கொம்பே.
யானைக் கொம்பின் பெயர்:—தந்தம், எயிறு, கோடு, மருப்பு. (ச)

யானைக் கொம்பினடுப் பெயர்.

112. பிருதி மாணங் கொம்பினடு வென்ப.
யானைக் கொம்பின் நடுப் பெயர்:—பிருதுமாணம். (ச)

யானை முன்காலின் பெயர்.

113. காத்திர முன்கால்.

யானை முன் காலின் பெயர்:—காத்திரம்.

(ச)

யானைப் பின்காலின் பெயர்.

114. அபரம் பின்கால்

யானைப் பின் காலின் பெயர்:—அபரம்.

(ச)

யானை முதுகின் பெயர்.

115. முதுகுமஞ் சாகும்.

யானை முதுகின் பெயர்:—மஞ்ச.

(ச)

யானை மத்தகத்தின் பெயர்.

116. மத்தக மதோற்கடம்.

யானை மத்தகத்தின் பெயர்:—மதோற்கடம்.

(ச)

யானை வாலின் பெயர்.

117. வாரூல வட்டம்.

யானை வாலின் பெயர்:—தாலவட்டம்.

(ச)

யானை வானுணியின் பெயர்.

118. வானுணி வேசகம்.

யானை வால் துணியின் பெயர்:—வேசகம்.

(ச)

யானை வாற்கீழிடத்தின் பெயர்.

119. வெருகம்வாற் கீழிடம்.

யானை வால் கீழிடத்தின் பெயர்:—வெருகம்.

(ச)

யானைச் செவியின் பெயர்.

120. செவிகன்னந் தாலம்.

யானைச் செவியின் பெயர்:—கன்னம், தாலம்.

(உ)

யானை நடுச்செவியின் பெயர்.

121. வட்ட நடுச்செவி.

யானை நடுச் செவியின் பெயர்:—வட்டம்.

(ச)

யானைச் செவியடியின் பெயர்.

122. சூளிகை செவியடி.

யானைச் செவி அடியின் பெயர்:—சூளிகை.

(ச)

யானை வாயின் பெயர்.

123. தளவு வாயெனல்.
யானை வாயின் பெயர்:—தளவு. (க)

யானை மதச்சுவட்டின் பெயர்.

124. கடமே கொடிது கரட மதச்சுவடு.
யானை மதச் சுவட்டின் பெயர்:—கடம், கொடிது, கரடம். (க)

யானை உமிழ்நீரின் பெயர்.

125. உமிழ்நீர் விலாழி.
யானை உமிழ்நீரின் பெயர்:—விலாழி. (க)

யானைப் பல்லடியின் பெயர்.

126. கரீரம் பல்லடி.
யானைப் பல் அடியின் பெயர்:—கரீரம். (க)

யானை மதத்தின் பெயர்.

127. மதங்கடம் தானங் கடாமு மாகும்.
யானை மதத்தின் பெயர்:—கடம், தானம், கடாம். (க)

யானைத் தோட்டியின் பெயர்.

128. அங்குசந் தோட்டி.
யானைத் தோட்டியின் பெயர்:—அங்குசம். (க)

யானைப் பிடரின் பெயர்.

129. இயாதம் பிடரே.
யானைப் பிடரின் பெயர்:—இயாதம். (க)

யானைப் புகர் முகத்தின் பெயர்.

130. புகர் முகஞ் சிந்தூரம்.
யானைப் புகர் முகத்தின் பெயர்:—சிந்தூரம். (க)

யானை நுதலணி சிந்தூரத்தின் பெயர்.

131. நுதலணிசந் தூரஞ் சாமோற் பலமே.
யானை நுதலணி சிந்தூரத்தின் பெயர்:—சாமோற்பலம். (க)

யானை மேற்றவிசின் பெயர்.

132. யானைமேற் றவிசி லகட மாகும்.
யானை மேல் தவிசின் பெயர்:—இலகடம். (க)

யானை கோயின் பெயர்.

133. பாகலம் யானைகோய்.

யானை கோயின் பெயர்:—பாகலம்.

(க)

யானை படுகுழியின் பெயர்.

134. படுகுழி பயம்பாம்.

யானை படுகுழியின் பெயர்:—பயம்பு.

(க)

யானை படுக்குமிடத்தின் பெயர்.

135. படுக்கு மிடம்வாரி.

யானை படுக்கும் இடத்தின் பெயர்:—வாரி.

(க)

யானை நுதற்பட்டத்தின் பெயர்.

136. பட்டமோடை.

யானை நுதல் பட்டத்தின் பெயர்:—ஓடை.

(க)

யானைத் திரளின் பெயர்.

137. கடகம் யானைத் திரட்டுபெயர்க் கட்டுரை.

யானைத் திரளின் பெயர்:—கடகம்.

(க)

பிறந்த நிலப்பெயரைப் பெற்ற யானை பெறும் பெயராவன.

138. கிரிசரம் வரசர நதிசர மடுத்துப்

பெறுமே யானை பிறந்த நிலப்பெயர்.

பிறந்த நிலப்பெயரைப் பெற்ற யானை பெறும் பெயராவன:—கிரிசரம், வரசரம், நதிசரம்.

(க)

குதிரையின் பெயர்.

139. பரியே பாடலம் பாய்மா புரளி

யரிகன வட்ட மத்திரி கோரம்

வாசி தூங்க மாவே கந்துகந்

தூசி யிவுளி தூகந் தூகதந்

கோடகந் சயிர்கவந் கோணந் குரகதந்

கந்தருவந் கிள்ளை மண்டிலந் கற்கி

யச்சவ முன்னி யயமே கொக்குக்

கொய்யுளை சடிவந் குந்தந் கண்ணுகந்

கோடை வயமா குதிரையின் பெயரே.

குதிரையின் பெயர்:—பரி, பாடலம், பாய்மா, புரளி, அரி, கனவட்டம், அத்திரி, கோரம், வாசி, தூங்கம், மா, கந்துகம், தூசி,

இவளி, தூரகம், தூரகதம், சோடகம், சயிந்தலம், சோணம், குரகசம், கந்தருவம், சின்னா, மண்டிலம், கந்தி, அச்சவர், உன்னி, அயம், கொக்கு, கொய்யுளை, சடிலம், குந்தம், கண்ணு கம், கோடை, வயமா. (ஊச)

பாண்டியன் குதிரையின் பெயர்.

140. அவற்றுள்,

கனவட்ட மென்பது வழுதி யூர்மா.

பாண்டியன் குதிரையின் பெயர்:—கனவட்டம்.

(க)

சோழன் குதிரையின் பெயர்.

141 கோழ மென்பது சோழ னூர்மா.

சோழன் குதிரையின் பெயர்:—கோழம்.

(க)

சேரன் குதிரையின் பெயர்.

142. பாடல மென்பது சேர னூர்மா.

சேரன் குதிரையின் பெயர்:—பாடலம்.

(க)

குறுநில மன்னர் குதிரையின் பெயர்.

143 கந்துகம் குறுநில மன்ன னூர்மா.

குறுநில மன்னர் குதிரையின் பெயர்:—கந்துகம்.

(க)

குதிரை மயிரின் பெயர்.

144. சுவல்குசை கூந்தல் மேசக மயிரே.

குதிரை மயிரின் பெயர்:—சுவல், குசை, கூந்தல், மேசகம்.

(ச)

குதிரைக் குளம்பின் பெயர்.

145 குாமுந் குசக்கையுந் குசுந் குளம்பே.

குதிரைக் குளம்பின் பெயர்:—குாம், குசக்கை, குசு.

(ஊ)

குதிரை போமார்க்கத்தின் பெயர்.

146 மாதிக மதுபோ மார்க்க மாகும்.

குதிரை போம் மார்க்கத்தின் பெயர்:—மாதிகம்.

(க)

குதிரை வாலின் பெயர்.

147. வாலதி தோகை வால தாகும்.

குதிரை வாலின் பெயர்:—வாலதி, தோகை.

(உ)

பசுவின் பெயர்.

148. கோவை பெற்றம் நிராகுடஞ் சுட்டுத்
தேனுசுரை பத்திரை கயிலை சேதா
வாலை சாபி யான்பசு வாகும்.

பசுவின் பெயர்:—கோ, பெற்றம், நிரை, குடம், சுட்டு, தேனு,
சுரை, பத்திரை, கயிலை, சேதா, ஆ, சாபி, ஆன். (கூட)

தேய்வப் பசுவின் பெயர்.

149. தேனுவுங் கயிலையுந் தெய்வப் பசுவே.
தேய்வப் பசுவின் பெயர்:—தேனு, கயிலை.

(உ)

நற்பசுவின் பெயர்.

150. பத்திரை நற்பசு.
நல் பசுவின் பெயர்:—பத்திரை.

(க)

குணமில்லாப் பசுவின் பெயர்.

151. சுதைகுண மிலாப்பசு.
குணம் இல்லாப் பசுவின் பெயர்:—சுதை.

(ச)

ஒரீற்றுப் பசுவின் பெயர்.

152. கிட்டியோ ரீற்றுப்பசு.
ஒர் ஈற்றுப் பசுவின் பெயர்:—கிட்டி.

(க)

மலட்டுப் பசுவின் பெயர்.

153. வற்சை மலட்டுப்பசு.
மலட்டுப் பசுவின் பெயர்:—வற்சை.

(க)

கன்றை வளர்க்கும் பசுவின் பெயர்.

154. வற்சலக் கன்றை வளர்க்கும் பசுவே.
கன்றை வளர்க்கும் பசுவின் பெயர்:—வற்சலம்.

(ச)

பசுவின் முலைப் பெயர்.

155. சாரமுலை பென்ப.
பசுவின் முலையின் பெயர்:—சாரை.

(க)

பசுக் கோட்டத்தின் பெயர்.

156. பசுநிலை கோட்டம்.
பசுக் கோட்டத்தின் பெயர்:—பசுநிலை.

(க)

பசுவின் மடியின் பெயர்.

157. செருத்தலா பீன மடியென வகுப்பர்.
பசுவின் மடியின் பெயர்:—செருத்தல், ஆபீனம்.

(உ)

பசுவின் கன்றின் பெயர்.

158. தன்னம்வற் சந்தனம் பசுவின் கன்றே.
பசுவின் கன்றின் பெயர்:—தன்னம், வற்சம், தனம்.

(ஊ)

பசுக் கூட்டத்தின் பெயர்.

159. காலிநிரா தொறுகதூப்புக் காலேயம் பசுக்கூட்டம்.
பசுக் கூட்டத்தின் பெயர்:—காலி, நிரா, தொறு, கதூப்பு, காலேயம்.

(ஓ)

எருதின் பெயர்.

160. பாறல் சேவிடை பாண்டில் பெற்றம்
பூணி குண்டை புல்லங் காளை
யிறுலே கொட்டிய மூரி யெருதெனல்.

எருதின் பெயர்:—பாறல், சே, விடை, பாண்டில், பெற்றம், பூணி, குண்டை, புல்லம், காளை, இறல், கொட்டியம், மூரி.

(கஉ)

ஏற்றின் பெயர்.

161. குத்தமும் விடபமுங் கூளியு நந்தியு
முக்கமு மிடபமு மேறென வுரைப்பர்.
ஏற்றின் பெயர்:—குத்தம், விடபம், கூளி, நந்தி, உக்கம், இடபம்.

(கஉ)

பேரெருதின் பெயர்.

162. பகடு தூரியம் பாறல்பே ரெருதே.
பேர் எருதின் பெயர்:—பகடு, தூரியம், பாறல்.

(கஊ)

பொதியெருதின் பெயர்.

163. தூரியந் தூர்வகம் பொதியெரு தாகும்.
பொதி எருதின் பெயர்:—தூரியம், தூர்வகம்.

(கஉ)

எருதின் முரிப்பின் பெயர்.

164. இமிலே யேற்றின் நிரண்முரிப் பாகும்.
எருதின் முரிப்பின் பெயர்:—இமில்.

(கஊ)

போலி யெருதின் பெயர்.

165. ஏறு கூளி யிடப்பொலி யெருதே.
பொலி ஏறுதின் பெயர்:— ஏறு, கூளி, இடபம். (ஈ)

எருமையின் பெயர்.

166. காரான் மகிடங் கவரி காரா
காசாச் சைரிபம் வடவை கயவாய்
மேதி யெருமை மூரியு மாகும்.
எருமையின் பெயர்:—காரான், மகிடம், கவரி, காரா, காசா, சைரி
பம், வடவை, கயவாய், மேதி, மூரி. (ஈ)

எருமைப் போத்தின் பெயர்.

167. பகடுங் கடாவு மவற்றின் போத்தாம்.
எருமைப் போத்தின் பெயர்:—பகடு, கடா. (உ)

மலட்டெருமையின் பெயர்.

168. மைமை யென்பது மலட்டெரு மைப்பெயர்.
மலட்டு எருமையின் பெயர்:—மைமை. (ஈ)

ஆட்டின் பொதுப்பெயர்.

169. அருணங் கொச்சை துருவை மேழக
மசமுத டுள்ளன் மறிமை வெறிகொறி
புருவை சாக மாட்டின் பொதுப்பெயர்.
ஆட்டின் பொதுப் பெயர்:—அருணம், கொச்சை, துருவை, மேழ
கம், அசம், உதன், தன்னல், மறி, மை, வெறி, கொறி, புருவை,
சாகம். (கக)

சேம்மறியாட்டின் பெயர்.

170. உதள்கொறி துருவை யொருவே புருவை
யருணமே டஞ்செம் மறியா டேன்ப.
சேம்மறி ஆட்டின் பெயர்:—உதன், கொறி, துருவை, ஒருவு,
புருவை, அருணம், மேடம். (எ)

துருவாட்டின் பெயர்.

171. துருவை கொறிமை துருவா டாகும்.
துருவாட்டின் பெயர்:—துருவை, கொறி, மை. (ங)

துருவாட் டேற்றின் பெயர்.

172. மேழகங் கம்பளந் தகரே திண்ணகம்
ஏழகங் கடாதுரு வாட்டி னேறே.

தருவாட்டு ஏற்றின் பெயர்:—மேழகம், கம்பளம், தகர், திண்ணகம், ஏழகம், கடா. (சு)

ஆட்டுக்குட்டியின் பெயர்.

173. குட்டன் சோரன் மறிபறழ் குட்டி
ஆட்டுக் குட்டியின் பெயர்:—குட்டன், சோரன், மறி, பறழ். (சு)

வேள்ளாட்டின் பெயர்.

174 வெள்ளைவற் காலி கொச்சைவெள் ளாடே.
வேள்ளாட்டின் பெயர்:—வெள்ளை, வற்காலி, கொச்சை. (ஊ)

வேள்ளாட்டேற்றின் பெயர்.

175. மேடஞ் செச்சை சாக மோத்தை
யசமைகடா வெள்ளை யாட்டி னேறே.
வேள்ளாட்டு ஏற்றின் பெயர்:—மேடம், செச்சை, சாகம், மோத்தை, அசம், மை, கடா. (எ)

வேள்ளாட்டு மறியின் பெயர்.

176 வெள்ளை யென்பது மறிக்கு மாகும்.
வேள்ளாட்டு மறியின் பெயர்:—வெள்ளை. (ச)

பள்ளையாட்டின் பெயர்.

177 வெள்ளைவற் காலி பள்ளை யாடே.
பள்ளை ஆட்டின் பெயர்:—வெள்ளை, வற்காலி. (உ)

வரையாட்டின் பெயர்.

178 வருடை சரபம் வரையா டாகும்.
வரை ஆட்டின் பெயர்:—வருடை, சரபம். (உ)

காட்டாவின் பெயர்.

179. ஆமா கவையமா காட்டா வாகும்.
காட்டு ஆவின் பெயர்:—ஆமா, கவையமா. (உ)

மரையின் பெயர்.

180 ஆவிதம் காணக் குதிரைமரை யாகும்.
மரையின் பெயர்:—ஆவிதம், காணக்குதிரை. (உ)

ஒட்டகத்தின் பெயர்.

181. அத்திரி நெடுங்கழுத்தன் றுசேரகங் கனகதம்
அயவண மிரவண மொட்டக மாசும்.

ஒட்டகத்தின் பெயர் : —அத்திரி, நெடுங்கழுத்தன், தாசேரகம்,
கனகதம், அயவணம், இரவணம். (சு)

கழுதையின் பெயர்.

182. வேசரி கோகு காம்வா லேபத்
காள வாயே கர்த்தபம் கழுதை.

கழுதையின் பெயர்:—வேசரி, கோகு, காமம், வாலேபம், காளவாய்,
கர்த்தபம். (சு)

கோவேறுகழுதையின் பெயர்.

183. வேசரி யத்திரி கோவேறு கழுதை.

கோவேறு கழுதையின் பெயர்:—வேசரி, அத்திரி. (உ)

கரடியின் பெயர்.

184. பல்லூக மெண்கு உளியம் பல்ல
மிளிறுமெலு வுக்குடா வடியுங் கரடி.

கரடியின் பெயர்:—பல்லூகம், எண்கு, உளியம், பல்லம், மிளிறு,
எலு, குடாவடி. (எ)

கவரிமாவின் பெயர்.

185. எனின மானமா பட்டங் கவரிமா.

கவரி மாவின் பெயர்:—எனினம், மானமா, பட்டம். (ஊ)

சவரியின் பெயர்.

186. ஆகு சவரி சீகாஞ் சவரி.

சவரியின் பெயர்:—ஆகு, சவரி, சீகாம். (ஊ)

இதுவுமது.

187. சாமரம் வெண்மயி ருஞ்சவரி யாகும்.

சுடி சவரியின் பெயர்:—சாமரம், வெண்மயிர். (உ) ஆ (ஊ)

மானின் பெயர்.

188. அரிணநவ் விஞ்சுரங் கஞ்சா ரங்க
மறியுழை சூனம் மேணம் பிணைமான்.

மானின் பெயர்:—அரிணம், நவ்வி, குரங்கம், சாரங்கம், மறி, உழை,
சூனம், ஏணம், பிணை. (க)

மானேற்றின் பெயர்.

189. இரலை வச்சய மவற்றி நேறே.
மான் ஏற்றின் பெயர்:—இரலை, வச்சயம். (உ)

இதுவுமது.

190. கலைகரு மானேன வருமா னதற்கே.
ஷை மான் ஏற்றின் பெயர்:—கலை, கருமான். (உ) ஆ (ச)

பல்வாயின் பெயர்.

191. இரலை புல்வா யென்ன லாகும்.
புல்வாயின் பெயர்:—இரலை. (க)

பன்றியின் பெயர்.

192. கேழல் குரோடங் கிரிகிடி கிருட்டி
மோழல் வராகம் போத்திரி கோல
மெறுழி வல்லுளி யேனஞ் சூகாங்
கனலி யிருளி கருமா கோணி
போழ்முக மரிமைம் மாகளிற்று பன்றி.
பன்றியின் பெயர்:—கேழல், குரோடம், கிரி, கிடி, கிருட்டி,
மோழல், வராகம், போத்திரி, கோலம், எறுழி, வல்லுளி,
எனம், சூகாம், கனலி, இருளி, கருமா, கோணி, போழ்முகம்,
அரி, மைம்மா, களிற்று. (உக)

முட்பன்றியின் பெயர்.

193. சல்லிய முளவு மெய்யே முண்மா.
முள் பன்றியின் பெயர்:—சல்லியம், முளவு, எய், முண்மா. (ச)

இதுவுமது.

194. சல்லக முட்பன்றி நாம மாகும்.
ஷை முள் பன்றியின் பெயர்:—சல்லகம். (க) ஆ (இ)

முட்பன்றி முள்ளின் பெயர்.

195. சல்லமுஞ் சலமு மவற்றின் முள்ளே.
முட்பன்றி முள்ளின் பெயர்:—சல்லம், சலம். (உ)

குரங்கின் பெயர்.

196. வலிமுகக் கனியே மர்க்கட மரியே
வானாங் கோடாங் கீசகங் கோலம்

பிலவங்கர் தோரண மந்தி யூக
நிரந்தர நாகக் குரங்கின் பெயரே.

குரங்கின் பெயர்:—வலிமுகம், நவி, மர்க்கடம், அரி, வானம்,
கோடாம், சீசகம், கோலம், பிலவங்கம், தோரணம், மந்தி,
யூகம், நிரந்தரம்; நாகம். (கசு)

பெண்குரங்கின் பெயர்.

197. மந்தி யூக மற்றதன் பெண்பெயர்.

பெண் குரங்கின் பெயர்:—மந்தி, யூகம். (உ)

கருங்குரங்கின் பெயர்.

198. காளுகம் யூகக் கருங்குரங் கின்பெயர்.

கருங் குரங்கின் பெயர்:—காளுகம், யூகம். (உ)

முசுவின் பெயர்.

199. ஒரியுங் கலையுங் கள்வனு முசுவே.

முசுவின் பெயர்:—ஒரி, கலை, கள்வன். (ஊ)

இதுவுமது.

200. கோலாங் கூலமைம் முகனு மதற்கே.

கே முசுவின் பெயர்:—கோலாங்கூலம், மைம்முகன். (உ) ஈ (ஊ)

நாயின் பெயர்.

201. குமலி யுச்சி யெகினங் குக்கன்

கூரன் சூரன் சார மேயன்

சனகன் புரோகதி குரைமுகன் ஞாளி

சணங்கன் முடுவல் பாட்டி சவாவே

பாடியிவை நாயின் பெயரெனப் பகரும்.

நாயின் பெயர்:—குமலி, உச்சி, எகினம், குக்கன், கூரன், சூரன்,
சாரமேயன், சனகன், புரோகதி, குரைமுகன், ஞாளி, சணங்
கன், முடுவல், பாட்டி, சவா, பாசி. (கசு)

பெண்ணையின் பெயர்.

202. முடுவல் பெண்ணை யாக மொழிப.

பெண் நாயின் பெயர்:—முடுவல். (க)

செந்நாயின் பெயர்.

203. விருகமுங் கொக்குமண் டிகமுஞ் செந்நாய்.

செந் நாயின் பெயர்:—விருகம், கொக்கு, அண்டிகம். (ஊ)

முயலின் பெயர்.

204. சசமும் வயமு முயலா கும்மே.
முயலின் பெயர்:—சசம், வயம்.

(உ)

நரியின் பெயர்.

205. ஓரி யிகல னூளன் சம்பு
செந்துகுரோட் டங்கோ மாயுச் சிருகால
னொண்டன்பூ ரிமாயு நரியின் பெயரே.
நரியின் பெயர்:—ஓரி, இகலன், ஊளன், சம்பு, செந்து, குரோட்
டம், கோமாயு, சிருகாலன், ஒண்டன், பூரிமாயு. (க0)

முதுநரியின் பெயர்.

206. முதுநரி யிகலன் கோமாயு வேரி.
முது நரியின் பெயர்:—இகலன், கோமாயு, ஓரி.

(ஊ)

கோம்பிலா மிருகத்தின் பெயர்.

207. குமா மென்பது கொம்பிலா மிருகம்.
கொம்பு இலா மிருகத்தின் பெயர்:—குமாம்.

(க)

பூனையின் பெயர்.

208. வெருகு மண்டலி யிற்புலி விலாளம்
பவன மோகிமார்ச் சாலம் பாக்கன்
பூசை பலவன் விடருகம் பூனா.

பூனையின் பெயர்:—வெருகு, மண்டலி, இற்புலி, விலாளம், பவ
னம், ஓகி, மார்ச்சாலம், பாக்கன், பூசை, அவவன், விடரு
கம். (கக)

காட்டுப் பூனையின் பெயர்.

209. கான்புலி மண்டலி பாக்கன்கான் பூனா.
காட்டுப் பூனையின் பெயர்:—கான்புலி, மண்டலி, பாக்கன்.

(ஈ)

ஆண் பூனையின் பெயர்.

210. விலாளமுந் கடுவனும் வெருகுமாண் பூனா.
ஆண் பூனையின் பெயர்—விலாளம், கடுவன், வெருகு.

(ஐ)

அழுங்கின் பெயர்.

211. பளிங்கு மறியு மழுங்கா கும்மே.
அழுங்கின் பெயர்:—பளிங்கு, மறி.

(உ)

அழுங்கின் குருளையின் பெயர்.

212. மற்றிதன் குருளை மறியென லாகும்.

அழுங்கின் குருளையின் பெயர்:—மறி.

(க)

நாவியின் பெயர்.

213. மறுவி மிருகமத நானி யாகும்.

நாவியின் பெயர்:—மறுவி, மிருகமதம்.

(உ)

கத்தூரியின் பெயர்.

214. மான்மதந் துருக்க நரந்தநானம் கத்தூரி.

கத்தூரியின் பெயர்:—மான்மதம், துருக்கம், நரந்தம், நானம்.

(ச)

கீரியின் பெயர்.

215. நகுலம் காத்திரி தீர்வையுங் கீரி.

கீரியின் பெயர்:—நகுலம், காத்திரி, தீர்வை.

(ஈ)

உடும்பின் பெயர்.

216. முசலிகை கோதா தடியுடும் பாகும்.

உடும்பின் பெயர்:—முசலிகை, கோதா, தடி.

(ஐ)

அணிலின் பெயர்.

217. வரிப்புறம் வெளிலணி லிலுதையு மாகும்.

அணிலின் பெயர்:—வரிப்புறம், வெளில், இலுதை.

(ஊ)

பச்சோந்தியின் பெயர்.

218. கோம்பி சரடம் சாயா னதமுசலி

ஒதி தண்டோ டோத்தி மயிற் பகை

காம ரூபிபச் சோந்தியு மாகும்.

பச்சோந்தியின் பெயர்:—கோம்பி, சரடம், சாயானதம், முசலி,

ஒதி, தண்டு, ஒத்தி, மயிற் பகை, காமரூபி.

(க)

ஒந்தியின் பெயர்.

219. ஒமா னேதி யோத்தியோந் திப்பெயர்.

ஒந்தியின் பெயர்:—ஒமான், ஒதி, ஒத்தி.

(ஈ)

மூஞ்சூற்றின் பெயர்.

220. சூரன் சுண்டன் சுந்தரி மூஞ்சூ

றூஞ்சூ சுவவு மப்பெய ராமே.

மூஞ்சூற்றின் பெயர்:—சூரன், சுண்டன், சுந்தரி, சுவவு.

(ச)

பெருச்சாளியின் பெயர்.

221. மூடி கங் களதமுந் துருப்பெருச் சாளி.
பெருச்சாளியின் பெயர்:—மூடி கம், களதம், உந்தரு.

(க)

காரெலியின் பெயர்.

222. கருப்பை காரெலி.
காரெலியின் பெயர்:—கருப்பை.

(க)

சீறெலியின் பெயர்.

223. சிகிரி சீறெலி.
சீறெலியின் பெயர்:—சிகிரி.

(க)

அகழெலியின் பெயர்.

224. இரும்ப எனகழெலி.
அகழ் எலியின் பெயர்:—இரும்பன்.

(க)

இல்லெலியின் பெயர்.

225. ஆகு வில்லெலி.
இல் எலியின் பெயர்:—ஆகு.

(க)

கெவுளியின் பெயர்.

226 புள்ளி கோகிலம் பொந்து மனைக்கோள்
பல்லி கெவுளிப் பெயரா கும்மே.
கெவுளியின் பெயர்:—புள்ளி, கோகிலம், பொந்து, மனைக்கோள்,
பல்லி,

(க)

எறும்பின் பெயர்.

227. உறவிபிலஞ் சுலோபம் பிபீலிகை யெறும்பே.
எறும்பின் பெயர்:—உறவி, பிலஞ்சுலோபம், பிபீலிகை.

(க)

கறையான் பெயர்.

228. சிதலை யாழல் செல்லே கறையான்.
கறையான் பெயர்:—சிதலை, ஆழல், செல்.

(க)

தேளின் பெயர்.

229. தெறுக்கால் விருச்சிக நளிவிடந் தேளே.
தேளின் பெயர்:—தெறுக்கால், விருச்சிகம், நளிவிடம்.

(க)

இதுவுமது.

230. நளியே துட்டன் விடமுனென் பதமாம்.
 றெடி தேளின் பெயர்:—நளி, துட்டன், விடமுன். (௩) ஆ (ச)

இந்திர கோபத்தின் பெயர்.

231. ஈயன்மு தாதம் பலமிந்திர கோபம்.
 இந்திரகோபத்தின் பெயர்:—ஈயல், மூதா, தம்பலம். (௩)

விலங்கின் பொதுப்பெயர்.

232. மாவு மிருகமு மாணுங் குரங்கமு
 மாகும் விலங்கின் பொதுப்பெய ராகும்.
 விலங்கின் பொதுப் பெயர்:—மா, மிருகம், மான், குரங்கம். (ச)

விலங்கின் வாலின் பெயர்.

233. தோகை வாலதி கூலம் வேசகம்
 வாலதென் பவிலாங் கூலமு மாகும்.
 விலங்கின் வாலின் பெயர்:—தோகை, வாலதி, கூலம், வேசகம்,
 இலாங்கூலம். (௫)

விலங்கின் வாற்கீழிடத்தின் பெயர்.

234. வாலின்கீழ் வெருகம்.
 விலங்கின் வால் கீழிடத்தின் பெயர்:—வெருகம். (௧)

விலங்கின் கொம்பின் பெயர்.

235. கோடு மருப்பு முலவையுங் கொம்பே.
 விலங்கின் கொம்பின் பெயர்:—கோடு, மருப்பு, உலவை. (௩)

இதுவுமது.

236. சிருங்கமும் விடாணமு மப்பெயர் தெரிக்கும்.
 ஷை விலங்கின்கொம்பின்பெயர்:—சிருங்கம், விடாணம். (௨) ஆ (௫)

புலாலின் பெயர்.

237. புறணி புலாலே புலையு மாகும்.
 புலாலின் பெயர்:—புறணி, புலை. (௨)

இதுவுமது.

* 238. ஊழ்த்தசை பூதியென் றுரைக்கப் படுமே.
 றெடி புலாலின் பெயர்:—ஊழ்த்தசை, பூதி. (௨) ஆ (ச)

இறைச்சியின் பெயர்.

239. ஊழ்த்த றசையுந் தடியூன் வள்ளராம்
பிசுதம்விடக் குக்தூவும் பூழ்தியு மிறைச்சி.

இறைச்சியின் பெயர்:—ஊழ்த்தல், தசை, தடி, ஊன், வள்ளராம்,
பிசுதம், விடக்கு, தூ, பூழ்தி. (க)

ஆவி னிறைச்சியின் பெயர்.

240. ஆவி னிறைச்சி வள்ளர மாசும்.

ஆவின் இறைச்சியின் பெயர்:—வள்ளராம். (க)

முடைநாற்றத்தின் பெயர்.

241. பூழ்தி யூழ்த்தல் புலவு முடையே.

முடை நாற்றத்தின் பெயர்:—பூழ்தி, ஊழ்த்தல், புலவு. (க)

தோலின் பெயர்.

242. சருமங் கிருத்திமம் வடகந் துவக்கு

வுரிவை யுரியதன் புறணி பச்சை

தருத்தி பத்தூந் தோலென் றாகும்.

தோலின் பெயர்:—சருமம், கிருத்திமம், வடகம், துவக்கு, உரிவை,
உரி, அதன், புறணி, பச்சை, தருத்தி. (க)

இரத்தத்தின் பெயர்.

243. செந்நீர் குருதி சோரி யெருவை

புண்ணீர் சோணிதங் கறைசுடு வனுதிர

மின்னவை யிரத்த மென்ன லாகும்.

இரத்தத்தின் பெயர்:—செந்நீர், குருதி, சோரி, எருவை, புண்ணீர்,
சோணிதம், கறை, சடுவன், உதிரம். (க)

சூலின் பெயர்.

244. பீளுஞ் சினையுங் கருவுஞ்சூ லென்ப.

சூலின் பெயர்:—பீன், சினை, கரு. (க)

விலங்கின் ஆண் மரபு.

விலங்கி னுண் பெயர்.

245. கனிதும் போத்தும் கலையுங் கடுவனும்

பகடுஞ் சேவு மொருத்தலுந் தகரு

மேறு மும்பலு மேட்டையு மாவு

மோரியுஞ் சேவலும் விலங்கி னுண்பெயர்.

வில்ல்கின் ஆண் பெயர்:—களிற்று, போத்து, கலை, கடுவன், பகடு, சே, ஒருத்தல், தகர், ஏறு, உம்பல், எட்டை, மா, ஒரி, சேவல். (கசு)

அவற்றுள், களிற்றென்னும் பெயர்.

246. அவற்றுள், கரியுஞ் சுறவுங் கேழலுங் களிற்றே.

அவற்றுள், களிற்று என்னும் பெயர்:—கரி, சுறவு, கேழல் ஆகிய மூன்றற்கும் ஆம்.

போத்தென்னும் பெயர்.

247. மரையான் காரான் காட்டாய் புல்வாய்

புலிசல சாகி யனைத்தும் போத்தே.

போத்து என்னும் பெயர்:—மரை, ஆன், காரான், காட்டாய், புல்வாய், புலி, சலசாகி. (எ)

['சலசாகி யனைத்தும்' என்றது : சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை இவ்வாறனையும். இதனை, "நீர்வாழ் சாகியு னறு பிறப் புரிய" என்ற தொல்காப்பியம் பொருளதிகாரம் மராயல் சூத்திரத்தால் உணர்க.]

இதுவுமது.

248. யானை வெருகு குதிரை பேரத்தே.

ஊ போத்துஎன்னும்பெயர்:—யானை, பூனை, குதிரை. (ஈ) ஆ (க0-ம்)

கலையென்னும் பெயர்.

249. மாணு முசவுங் கலையென வருமே.

கலை என்னும் பெயர்:—யான், முசு. (உ-ம்)

கடுவனென்னும் பெயர்.

250. கவியும் பூஞ்சுயுங் கடுவனென்ப.

கடுவன் என்னும் பெயர்:—குரங்கு, பூஞ்சு. (உ-ம்)

பகடென்னும் பெயர்.

251. யானையு மெருமையும் பெற்றமு மற்றிவை

பான்மையி லுரைக்கற் பகடென் றுமே.

பகடு என்னும் பெயர்:—யானை, எருமை, பெற்றம். (ஈ-ம்)

சேவேன்னும் பெயர்.

252. குதிரை யெருது புல்வாய் சேவேனல்.

சே என்னும் பெயர்:—குதிரை, எருது, புல்வாய். (ஈ-ம்)

ஒருத்தலேன்னும் பெயர்.

253. கவரி யானை பன்றி கரடி
யுரிய வாகு மொருத்தற் பெயர்க்கொடை.
ஒருத்தல் என்னும் பெயர்:—கவரி, யானை, பன்றி, கரடி. (ச-ம்)

தகரென்னும் பெயர்.

254. துருவாடும் வேழமும் யானியுஞ் சுருவும்
தகரெனு நாமஞ் சாற்றப் பெறுமே.
தகர் என்னும் பெயர்:—துருவாடு, வேழம், யானி, சுரு. (ச-ம்)

ஏறென்னும் பெயர்.

255. புலியுழை மரையாப் புல்வா யெருமை
யரிசுறாச் சங்கே யேறென லாகும்.
ஏறு என்னும் பெயர்:—புலி, உழை, மரை, ஆ, புல்வாய், எருமை,
பன்றி, சுறா, சங்கு. (க-ம்)

உம்பலென்னும் பெயர்.

256. யானையும் யாடு மும்ப லென்ப.
உம்பல் என்னும் பெயர்:—யானை, யாடு. (உ-ம்)

ஏட்டை யென்னும் பெயர்.

257. எருமையும் வெருகு மேட்டை யென்ப.
ஏட்டை என்னும் பெயர்:—எருமை, வெருகு. (உ-ம்)

மாவென்னும் பெயர்.

258. குதிரை யானை பன்றி மாவே.
மா என்னும் பெயர்:—குதிரை, யானை, பன்றி. (க-ம்)

ஓரி என்னும் பெயர்.

259. முசுவு நரியு மோரி யாகும்.
ஓரி என்னும் பெயர்:—முசு, நரி. (உ-ம்)

சேவலென்னும் பெயர்.

260. கோழியு மன்னமுஞ் சேவ லாகும்.
சேவல் என்னும் பெயர்:—கோழி, அன்னம். (உ-ம்)

விலங்கின் பெண் மரபு.

விலங்கின் பெண்பாற் பொதுப்பேயர்.

261. பிணையும் பாட்டியும் பெட்டையும் பிணையு

மாவு மாணும் சிடியு நாகும்

மந்தியு மூடுங் கடமையு மென்றவை

பிறவும் விலங்கின் பெண்பா லாமே.

விலங்கின் பெண்பால் பொதுப் பெயர்:—பிணை, பாட்டி, பெட்டை,
பிணை, ஆ, ஆன், பிடி, நாகு, மந்தி, மூடு, கடமை. (கக)

அவற்றுள், பிணையென்னும் பெயர்.

262. அவற்றுள்,

உழையு நாயும் பன்றியும்புல் வாயும்

பிணையெனும் பெயர்க்கொடை பேசப் படுபே.

அவற்றுள், பிணையென்னும் பெயர்:—உழை, நாய், பன்றி, புல்வாய் (ச-ம்)

பாட்டியென்னும் பெயர்.

263. பன்றியு நாயும் பாட்டியென் றாகும்.

பாட்டி என்னும் பெயர்:—பன்றி, நாய்.

(உ)

இதுவுமது.

264. நரியிற் பாட்டி நடைபெற் றியனும்

ஒருசார் விலங்கின் பெண்பெயர்க் குரைப்பர்.

ஒடி பாட்டி என்னும் பெயர்:—நரி.

(க) ஆ (க-ம்)

[பாட்டி என்பது ஒருசார் விலங்கின் பெண்பாற்கும் பொது]

பெட்டை யென்னும் பெயர்.

265. ஒட்டகங் குதிரை கழுதைமரை சிங்கம்

பெட்டை யென்னும் பெயர்க்கொடை பெறுமே.

பெட்டை என்னும் பெயர்:—ஒட்டகம், குதிரை, கழுதை, மரை,
சிங்கம். (டு-ம்)

பிணாவென்னும் பெயர்.

266. பன்றி புல்வாய் நாயென மூன்றும்

பின்றாக் காட்சிப் பிணாவொடு வருமே.

பிணை என்னும் பெயர்:—பன்றி, புல்வாய், நாய்.

(க-ம்)

ஆவென்னும் பெயர்.

267. எருமையும் பசுவும் மரையுமா வென்ப.

ஆ என்னும் பெயர்:—எருமை, பசு, மரை.

(க-ம்)

ஆணென்னும் பெயர்.

268. ஆவு மெருமையு மரையு மாணே.
ஆன் என்னும் பெயர்:—ஆ, எருமை, மரை. (க-ம்)

பிடியென்னும் பெயர்.

269. கரியும் யுகமுங் கவரியும் பிடியே.
பிடி என்னும் பெயர்:—கரி, யுகம், கவரி. (க-ம்)

நாகென்னும் பெயர்.

270. மரையும் பெற்றமு மெருமையு நாகே.
நாகு என்னும் பெயர்:—மரை, பெற்றம், எருமை. (க)

இதுவுமது.

271. நந்து நீர்வாழ் சாதியு நாகே.
நை நாகு என்னும் பெயர்:—நந்து, நீர்வாழ்சாதி. (உ) ஆ (க-ம்)

மந்தியென்னும் பெயர்.

272. குரங்கும் யுகமு முசுவு மென்றிவை
வருங்காற் பெண்பெயர் மந்தியென் றாகும்.
மந்தி என்னும் பெயர்:—குரங்கு, யுகம், முசு. (க-ம்)

மூடு, கடமையென்னும் பெயர்கள்.

273. மூடுங் கடமையு மாடல பெறூவே.
மூடு, கடமை என்னும் பெயர்கள்:—ஆடு. (க-ம்)

பெண், பிணுவென்னும் பெயர்கள்.

274. பெண்பா லெவையும் பெண்ணும் பிணுவுமாம்.
பெண், பிணு என்னும் பெயர்கள் : —அஃறிணையில் வரும் பெண்
பால் எவற்றிற்கும் ஆம்.

ஆணென்னும் பெயர்.

275. ஆண்பா லெவையு மாணென்ப படுமே.
ஆண் என்னும் பெயர்:—அஃறிணையில் வரும் ஆண்பால் எவற்றிற்
கும் ஆம்.

விலங்கின் பிள்ளை மரபு.

விலங்கின் பிள்ளைப் பேயர்.

276. குருளையும் குட்டியும் பறமும் பிள்ளையும்
மறியுங் கன்றுங் குழனியும் பார்ப்பும்
மகவும் விலங்கின் பிள்ளைப் பேயரே.

விலங்கின் பிள்ளைப் பேயர்:—குருளை, குட்டி, பறழ், பிள்ளை, மறி,
கன்று, குழவி, பார்ப்பு; மகவு. (க)

அவற்றுள், குருளை, பறழ், குட்டி என்னும் பேயர்கள்.

277. அவற்றுள்,

புலிமுயல் பன்றி நரிநா யென்றிவை
குருளையும் பறமூங்க் குட்டியு மாகும்.

அவற்றுள், குருளை, பறழ், குட்டி என்னும் பேயர்கள்:—புலி, முயல்,
பன்றி, நரி, நாய். (க-ம்)

பிள்ளையென்னும் பேயர்.

278 பிள்ளைப் பேயர்நா யொழியப் பெறுமே,
பிள்ளை என்னும் பேயர்:—நாய் ஒழிந்தவற்றிற்கு ஆம்.

மறியென்னும் பேயர்.

279. ஆடுங் குதிரையுமா னழுங்கு மறியெனல்.
மறி என்னும் பேயர்:—ஆடு, குதிரை, மான், அழுங்கு. (ச-ம்)

கன்றென்னும் பேயர்.

280. கலையு மாணுங் கழுதையு மரையும்
பசவு மெருமையுங் கடமையும் யானையு
மொட்டகழுங்க் கவரியுங் கராமுங்கன் றென்ப.

கன்று என்னும் பேயர்:—கலை, மான், கழுதை, மரை, பசு, எருமை,
கடமை, யானை, ஒட்டகம், கவரி, கராம். (கக-ம்)

குழவி, மகவு, குட்டி, பிள்ளை, பறழ்,
பார்ப்பென்னும் பேயர்கள்.

281. குாங்கு முதலாய்க் கோட்டில் வாழும்
விலங்கின் பிள்ளைப் பேயரினை விளம்பிற்
குழவியு மகவுங் குட்டியும் பிள்ளையும்
பறமும் பார்ப்புமப் பண்பா கும்மே.

குழவி, மகவு, குட்டி, பிள்ளை, பறழ், பார்ப்பு என்னும் பேயர்கள்:—
குாங்கு முதல் மாக் கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளைகட்காம்.

பறழ், குட்டியென்னும் பெயர்கள்.

282. வெருகு நரியு முயலு மென்றிவை
பறழும் குட்டியு மாகும் பண்பே.

பறழ், குட்டி என்னும் பெயர்கள்:—வெருகு, நரி, முயல். (உ-ம்)

பிள்ளை, பார்ப்பு, பறழென்னும் பெயர்கள்.

283. பிள்ளையும் பார்ப்பும் பறழுமென் பெயர்க்
டள்ளருஞ் சிறப்பிற் றவழ்வன பெறுமே.

பிள்ளை, பார்ப்பு, பறழ் என்னும் பெயர்கள்:—தவழ் சாதிகட்கு ஆம்.

குழவியென்னும் பெயர்.

284. யானையுந் கடமையு மரையு மெருமையு
மானுந் குழவிப் பெயரோ டடையும்.

குழவி என்னும் பெயர்:—யானை, கடமை, மரை, எருமை,
மான். (கு-ம்)

குருளை, கன்றென்னும் பெயர்கள்.

285. குருளையுந் கன்று மானிற் கொளலே.

குருளை, கன்று என்னும் பெயர்கள்:—மான். (க-ம்)

குழவியென்னும் பெயர்.

286. குழவி முசுனின் குணநடை பெறுமே.

குழவி என்னும் பெயர்:—முசு. (க-ம்)

பிள்ளையென்னும் பெயர்.

287. நந்தி நேற்றையும் மானின் குருளையும்
வந்துழி யொருசார் வழங்கும்பிள் னைப்பெயர்.

பிள்ளை என்னும் பெயர்:—சங்கேறு, மான்குருளை. (உ-ம்)

பறழ் குட்டியென்னும் பெயர்கள்.

288. பாக்கனு மணிலும் பறழொடு குட்டி.

பறழ், குட்டி என்னும் பெயர்கள்:—பாக்கன், அணில். (உ-ம்)

[பாக்கன் - பூனை.]

பார்ப்பு, பிள்ளையென்னும் பெயர்கள்.

289. பார்ப்பும் பிள்ளையுந் தவழ்சாதிக் குரிய.

பார்ப்பு, பிள்ளை என்னும் பெயர்கள்:—தவழ் சாதிகட்கு ஆம்.

வில்லங்கீன் கூட்டத்தின் பெயர்.

290. சாலம் விபூசம் யூதம் விருத்தம்
 குலமார் மணமும் வில்லங்கீன் கூட்டம்.
 வில்லங்கீன் கூட்டத்தின் பெயர்:—சாலம், விபூசம், யூதம், விருத்தம்,
 குலம், கணம். (ச)

மூன்றாவது

பாம்பின் வகை.

பாம்பின் பெயர்.

291. அரவு கட்செவி யங்கதம் வியாளம்
 உரயம் பன்னக நாகஞ் சர்ப்ப
 மரீபே மாகணம் புயங்கர் பார்தன்
 பணிய கித்த குகம் போகி
 விடதாம் கும்பி நசங்கா கோதர
 மராளஞ் சக்கிரி யணத்தும் பாம்பே.
 பாம்பின் பெயர்:—அரவு, கட்செவி, அங்கதம், வியாளம், உரகம்,
 பன்னகம், நாகம், சர்ப்பம், அரி, மாகணம், புயங்கம், பார்தன்,
 பணி, அகி, கந்தகுகம், போகி, விடதாம், கும்பிச்சம், காகோ
 தாம், மராளம், சக்கிரி. (உச)

இதுவுமது.

- 292 வாசு வவகதக் கூடபதமும் பாம்பே.
 ஷே பாம்பின் பெயர்:—வாசுவவகதம், கூடபதம். (உ)ஆ (உக)

சாஸைப் பாம்பின் பெயர்.

293. துண்ட மிலஞ்சி சாஸைப் பாம்பே.
 சாஸைப் பாம்பின் பெயர்:—துண்டம், திலஞ்சி. (உ)

மண்டலிப் பாம்பின் பெயர்.

- 294 மண்டலி யாவுங் கோளக மாகும்.
 மண்டலிப் பாம்பின் பெயர்:—கோளகம். (க)

கண்குத்திப் பாம்பின் பெயர்.

295. மாலு தாசனன் மற்றது கண்குத்தி.
 கண்குத்திப் பாம்பின் பெயர்:—உதாசனன். (க)

பாம்பின் படத்தின் பெயர்.

296. பையும் பணமும் பாம்பின் படமே.
 பாம்பின் படத்தின் பெயர்:—பை, பணம். (உ)

பாம்பின் படப்பொறியின் பெயர்.

297. உத்தியுந் துத்தியு முரக படப்பொறி.
பாம்பின் படப் பொறியின் பெயர்:—உத்தி, தத்தி. (உ)

நஞ்சின் பெயர்.

298. காளங் காரி காளநீ லங்கர
மாலால மாலங் கடுவிட நஞ்சே.
நஞ்சின் பெயர்:—காளம், காரி, காளம், நீலம், கரம், ஆலாலம், ஆலம்,
கடு, விடம். (க)

பாம்பின் நச்சுப்பல்லின் பெயர்.

299. கட்சேவி நஞ்சுகா லும்பல் தட்டம்.
பாம்பின் நச்சுப் பல்லின் பெயர்:—தட்டம். (க)

நாகர வண்டின் பெயர்.

300. நாகர வண்டி னாம நொள்ளை.
நாகர வண்டின் பெயர்:—நொள்ளை. (க)

சிலந்தியின் பெயர்.

301. சிலம்பி யுலூதை காவன் சிலந்தி.
சிலந்தியின் பெயர்:—சிலம்பி, உலூதை, காவன். (க)

உளுவின் பெயர்.

302. உளுவென் கிளவி யுசவாகு மென்ப.
உளுவின் பெயர்:—உசு. (க)

நாங்குழின் பெயர்.

303. நாங்குழக் கிளவிபூ நாகமு மாகும்.
நாங்குழின் பெயர்:—பூநாகம். (க)

உலண்டியின் பெயர்.

304. கோற்புழு வுலண்டு கீட மாகும்.
உலண்டின் பெயர்:—கோற்புழு, கீடம். (உ)

புழுவின் பெயர்.

305. கீடமும் பொட்டுந் கிருமியும் புழுவே.
புழுவின் பெயர்:—கீடம், பொட்டு, கிருமி. (உ)

நாண்காவது

சுலசர வகை.

மகரமீனின் பெயர்.

306. மானே சுறுக்கலை மகரமீனின் பெயர்.
மகரமீனின் பெயர்:—மான், சுறு, கலை. (உ)

இதுவுமது.

307. மீனே நென்பதும் ஊளம்பப் பெறுமே.
நெடி மகரமீனின் பெயர்:—மீனேறு. (க) ஆ (ச)

இறன்மீனின் பெயர்.

308. இறவே யிறன்மீன்.
இறல் மீனின் பெயர்:—இறவு. (ச)

கெளிற்றுமீனின் பெயர்.

309. கெளிற்று கெளிற்றுமீன்.
கெளிற்று மீனின் பெயர்:—கெளிற்று. (க)

பெருமீனின் பெயர்.

310. யானைமீன் பனைமீன் நிமிலம் பெருமீன்.
பெருமீனின் பெயர்:—யானைமீன், பனைமீன், நிமிலம். (உ)

யானைமீனை விழுங்கு மீனின் பெயர்.

311. யானையை விழுங்குமீன் நிமிங்கில மாசும்.
யானைமீனை விழுங்கும் மீனின் பெயர்:—நிமிங்கிலம். (க)

நிமிங்கிலத்தை விழுங்கு மீனின் பெயர்.

312. அம்மீனை விழுங்குமீன் நிமிங்கில கிலமே.
நிமிங்கிலத்தை விழுங்கும் மீனின் பெயர்:—நிமிங்கிலகிலம். (க)

ஆரான்மீனின் பெயர்.

313. ஆரலா ரான்மீன்.
ஆரல் மீனின் பெயர்:—ஆரல். (க)

கெண்டைமீனின் பெயர்.

314. சபரங் கெண்டைமீன்.
கெண்டை மீனின் பெயர்:—சபரம். (க)

மலங்குமீனின் பெயர்.

315. ஏனைய நூறையு மலங்கென் றாகும்.
மலங்கு மீனின் பெயர்:—ஏனை, நூறை.

(உ)

அயிரையின் பெயர்.

316. அயிரை நொய்ம்மீன் சிறுமீ னாகும்.
அயிரையின் பெயர்:—நொய்ம்மீன், சிறுமீன்.

(உ)

மீன் பொதுப் பெயர்.

317. மயிலையு மாணு மச்சமு மீனமும்
புழலு மீனின் பொதுப்பெய ராகும்.
மீன் பொதுப் பெயர்:—மயிலை, மான், மச்சம், மீனம், புழல்.

(ஊ)

முதலையின் பெயர்.

318. சிஞ்சு மார மிடங்கர் வன்மீ
னிங்கிவை கராவே கராமுதலை யென்ப.
முதலையின் பெயர்:—சிஞ்சுமாரம், இடங்கர், வன்மீன், கரா,
கராம்.

(ஊ)

ஆண் முதலையின் பெயர்.

319. கிராவத னுடுணைக கருதல் வேண்டும்.
ஆண் முதலையின் பெயர்:—கரா.

(ச)

சிப்பியின் பெயர்.

320. இப்பி சுத்தி சிப்பி யாகும்.
சிப்பியின் பெயர்:—இப்பி, சுத்தி.

(உ)

பறவையென்றும் பெயர்.

321. தோற்சிற கெல்லாம் பறவை யெனப்படும்.
பறவை என்னும் பெயர்:—தோற்சிற குள்ளனவற்றிற் கெல்லாம்
அமையும்.

ஆமையின் பெயர்.

322. கமடங் கூர்மம் கச்சப முறுப்படக்கி
கடிப்பு மாமைப் பெயராகும்மீ.
ஆமையின் பெயர்:—கமடம், கூர்மம், கச்சபம், உறுப்படக்கி,
கடிப்பு.

(ஊ)

பேண்ணுமையின் பெயர்.

323. துளிபெண் னுகை யாமெனச் சொல்லுப.
பேண் ஆமைமயின் பெயர்:—துளி.

(க)

சங்கின் பெயர்.

324. நந்து சத்தி நாகு பணிலம்
வண்டு கோடு வளை பெ சரிழுகம்
கம்பு வெள்ளை யிடம்புரி சங்கீச.
சங்கின் பெயர்:—நந்து, சத்தி, நாகு, பணிலம், வண்டு, கோடு,
வளை, சரிழுகம், கம்பு, வெள்ளை, இடம்புரி.

(கக)

இதுவமது.

325. தாரவு மதன் பிபய் சாற்றப் பெறுமே.
ஷை சங்கின் பெயர்:—தார.

(க)

வலம்புரிச்சங்கின் பெயர்.

326. வலம்புரி கொக்கரை.
வலம்புரிச் சங்கின் பெயர்:—கொக்கரை.

(க)

சலஞ்சலத்தின் பெயர்.

327. சலஞ்சலம் பணிலம்.
சலஞ்சலத்தின் பெயர்:—பணிலம்.

(க)

இடம்புரிச்சங் கேன்பது.

328. இப்பி யாயிரஞ் சூழ்த்த திடம்புரி.
இடம்புரிச் சங்கு என்பது:—இப்பி ஆயிரஞ் சூழ்த்தது.

வலம்புரிச்சங் கேன்பது.

329. இடம்புரி யாயிரஞ் சூழ்த்தது வலம்புரி.
வலம்புரிச் சங்கு என்பது:—இடம்புரிச் சங்கு ஆயிரஞ் சூழ்த்தது.

சலஞ்சல மென்பது.

330. வலம்புரி யாயிரஞ் சூழ்த்தது சலஞ்சலம்.
சலஞ்சலம் என்பது:—வலம்புரிச் சங்கு ஆயிரஞ் சூழ்த்தது.

பாஞ்சசன்னிய மென்பது.

331. சலஞ்சல யாயிரஞ் சூழ்த்தது பாஞ்சசன்னியம்.
பாஞ்சசன்னிய மென்பது:—சலஞ்சலச் சங்கு ஆயிரஞ் சூழ்த்தது.

நத்தையின் பெயர்.

332. கருந்து நாகு சரிமுக நத்தை.
நத்தையின் பெயர்:—கருந்து, நாகு, சரிமுகம். (ந.)

கிளிஞ்சிலின் பெயர்.

333. ஏரலு மெருந்து மூரலுங் கிளிஞ்சில்.
கிளிஞ்சிலின் பெயர்:—ஏரல், எருந்து, ஊரல். (ந.)

தவளையின் பெயர்.

334. அரிமண் தேந் தேரை தவளே.
தவளையின் பெயர்:—அரி, மண்டேகம், தேரை. (ந.)

இதுவுமது.

335. துணலையும் பேகமு துவல்பெயர் பெறுமே.
துவலையின் பெயர்:—துணலை, பேகம். (உ) ஊ (ஊ)

ஞெண்டின் பெயர்.

336. கள்வ னலவ னள்ளிகர்க் கடகங்
குளிரே கவைத்தாண் ஞெண்டின் கூற்றே.
ஞெண்டின் பெயர்:—கள்வன், அலவன், நள்ளி, கர்க்கடகம்,
குளிர், கவைத்தாள். (சு)

ஆண்ஞெண்டின் பெயர்.

337. அலவ னாண்ஞெண் டாகு மென்ப.
ஆண் ஞெண்டின் பெயர்:—அலவன். (சு)

பலகறையின் பெயர்.

338. பட்டி கவடி யலகு பலகறை.
பலகறையின் பெயர்:—பட்டி, கவடி, அலகு. (ந.)

அட்டையின் பெயர்.

339. உருவே சளுக மட்டையென மொழிப.
அட்டையின் பெயர்:—உரு, சளுகம். (உ)

எட்டாவது மாப்பெயர் வகை முற்றிற்று.

ஒன்பதாவது
மரப் பெயர் வகை.

ஐக் தருவருக்க மாவன.

1. சந்தானந் தேவ தாரம் கற்பகம்
மந்தாரம் பாரிசாத மைந்தரு வருக்கம்.

ஐக் தருவருக்கம் ஆவன:—சந்தானம், தேவதாரம், கற்பகம், மந்தாரம்,
பாரிசாதம். (ஐ)

இவ் வைவகை மரத்தின் பெயர்.

2. இம்மர மைந்துந் தெய்வமர மென்ப.

இவ் வைகை மரத்தின் பெயர்:—தெய்வமரம். (க)

கற்பகஞ் சேர் கொடியின் பெயர்.

3. கற்பகஞ் சேர்கொடி காம வல்லி.

கற்பகம் சேர் கொடியின் பெயர்:—காமவல்லி. (க)

சந்தன மரத்தின் பெயர்.

4. சாந்த மலயசஞ் சந்திர திலக
மேயந்த வாரஞ் சந்திரவை சந்தனம்.

சந்தன மரத்தின் பெயர்:—சாந்தம், மலயசம், சந்திரதிலகம், ஆரம்,
சந்து. (ஐ)

செஞ்சந்தனத்தின் பெயர்.

5. பிசனஞ் செஞ்சந் தனத்தின் பெயரே.

செஞ் சந்தனத்தின் பெயர்:—பிசனம். (க)

அகிலின் பெயர்.

6. அகருவும் பூழிலுங் காழ்வையு மகிலே.

அகிலின் பெயர்:—அகரு, பூழில், காழ்வை. (ங)

இதுவுமது.

7. பகரிற் காக துண்டமு மாகும்.

புடி அகிலின் பெயர்:—காகதுண்டம். (க) கூ (ச)

குங்கும மரத்தின் பெயர்.

8. மரவமுந் துருக்கமுந் குங்கும மரமே.

குங்கும மரத்தின் பெயர்:—மாவம், தருக்கம். (உ)

சண்பகத்தின் பெயர்.

9. சம்பகஞ் செண்பகஞ் சண்பக மரமே.
சண்பகத்தின் பெயர்:—சம்பகம், செண்பகம்.

(உ)

சிறு சண்பகத்தின் பெயர்.

10. சாதி மாலதி சிறுசண் பகமே.
சிறு சண்பகத்தின் பெயர்:—சாதி, மாலதி.

(உ)

செவ்வந்தியின் பெயர்.

11. பட்டிகை செவ்வந்தி.
செவ்வந்தியின் பெயர்:—பட்டிகை.

(ச)

புரசைமரத்தின் பெயர்.

12. பிரமதருப் பலாசம் புரசை மரப்பெயர்.
புரசை மரத்தின் பெயர்:—பிரமதரு, பலாசம்.

(உ)

இதுவுமது.

13. புனமுருக் கென்றும் புகலப் பெறுமே.
புனமுருகு மரத்தின் பெயர்:—புனமுருக்கு.

(ச) உ (உ)

ஆலமரத்தின் பெயர்.

14. வடமார் தொன்மாம் பூதவம் காண்மாம்
பழுமர் நியக்குரோ தன்கோளி யாலென்ப.
ஆல மரத்தின் பெயர்:—வடமார், தொன்மாம், பூதவம், காண்மாம்,
பழுமர், நியக்குரோதம், கோளி.

(எ)

தேக்கின் பெயர்.

15. சாதி சாகந் தேக்கந் தருவே.
தேக்கின் பெயர்:—சாதி, சாகம்.

(உ)

வேங்கைமரத்தின் பெயர்.

16. பீதசா லங்கணி திமிசு திமில் வேங்கை.
வேங்கை மரத்தின் பெயர்:—பீதசாலம், கணி, திமிசு, திமில்.

(ச)

கொன்றைமரத்தின் பெயர்.

17. இதழி கடுக்கை தாமங் கொன்றை.
கொன்றை மரத்தின் பெயர்:—இதழி, கடுக்கை, தாமம்.

(உ)

திருவுடது

18 மதலை யார்ச்சு வதமென் றாகும்.
 ஷெ கொன்றை மரத்தின் பெயர்:—மதலை, ஆர்க்குவதம். (உ)ஆ (3)

அரச மரத்தின் பெயர்.

19. சுவலையச் சுவத்தர் பிப்பலம் போதி
 திருமரக்குஞ் சாசனம் பனைகணவ மாசு.
 அரச மரத்தின் பெயர்:—சுவலை, தச்சாதத்தம், பிப்பலம், போதி,
 திருமரம், குஞ்சராசனம், பனை, கணவம். (அ)

ஆச்சாமரத்தின் பெயர்.

20. சால மராம மாவு மாச்சா.
 ஆச்சா மரத்தின் பெயர்:—சாலம், மராமம், ஆ. (ஈ)

மகிழ்மரத்தின் பெயர்.

21. வகுள மிலஞ்சி கேசா மகிழ்
 மகிழ் மரத்தின் பெயர்:—வகுளம், இலஞ்சி, கேசாம். (உ)

அசோகின் பெயர்.

22. பிண்டி செயலை கா கோளி யசோகு.
 அசோகின் பெயர்:—பிண்டி, செயலை, காகோளி. (ஈ)

மருதின் பெயர்.

23 அருச்சுனம் பூதவ மருத மாகும்.
 மருதின் பெயர்:—அருச்சுனம், பூதவம். (உ)

இறலியின் பெயர்.

24 இரத்தி யிரலி.
 இறலியின் பெயர்:—இரத்தி. (ஈ)

தான்றியின் பெயர்.

25. கலித்தருமர் தான்றி
 தான்றியின் பெயர்:—கலித்தருமம். (ஈ)

தூவலின் பெயர்.

26. கோட்டன் குழலக் குராவா குட்டிமே.
 குராவின் பெயர்:—கோட்டம், குழலம். (உ)

இதுவுமது.

27. கோபி தாரமுங் குராமர மாகும்.
கொடி குராவின் பெயர்:—கோபிதாரம். (க) ஆ (க)

நாவலின் பெயர்.

28. நாவலா ருகதம் சம்புகே ரேடம்.
நாவலின் பெயர்:—ஆருகதம், சம்பு, ரேரேடம். (க)

குழிநாவலின் பெயர்.

29. சாதே வங்குழி நாவ லாகும்.
குழி நாவலின் பெயர்:—சாதேவம். (க)

வேம்பின் பெயர்.

30. திம்பம் வேம்பு பிசிதமு மாகும்.
வேம்பின் பெயர்:—திம்பம், பிசிதம். (உ)

அனிச்சமரத்தின் பெயர்.

31. நறவஞ் சுள்ளி யருப்பல மனிச்சம்.
அனிச்ச மரத்தின் பெயர்:—நறவம், சுள்ளி, அருப்பலம். (க)

பாதிரியின் பெயர்.

32. பாடலம் புன்காலி பாதிரி யாகும்.
பாதிரியின் பெயர்:—பாடலம், புன்காலி. (உ)

ஞாழலின் பெயர்.

33. நாகம் பவினி ஞாழ லாகும்.
ஞாழலின் பெயர்:—நாகம், பவினி. (உ)

கோங்கின் பெயர்.

34. கன்னி காரந் துருமோற் பலமே
குயாகுன் பிணரே கோங்கா கும்மே.
கோங்கின் பெயர்:—கன்னிகாரம், துருமோற்பலம், குயா,
பிணர். (ச)

நாரத்தையின் பெயர்.

35. நார நரந்த நாரங்க நாரத்தை.
நாரத்தையின் பெயர்:—நாரம், நரந்தம், நாரங்கம். (க)

குமிழின் பெயர்.

36. கூட்பல் கடம்பல் குமிழெனக் கூறுப.
குமிழின் பெயர்:—கூட்பல், கடம்பல். (உ)

அதிமதுரத்தின் பெயர்.

37. அட்டி மதுர மதுக மதிக்கம்
தட்டின் மூரைப்பிற் சல்லியு மதுவே.
அதிமதுரத்தின் பெயர்:—அட்டி, மதுகம், அதிக்கம், சல்லி. (ச)

மஞ்சாடிமரத்தின் பெயர்.

38. திலகமஞ் சாடி.
மஞ்சாடி மரத்தின் பெயர்:—திலகம். (ச)

குடைவேலின் பெயர்.

39. உடைகுடை வேலே.
குடைவேலின் பெயர்:—உடை. (ச)

புண்ணையின் பெயர்.

40. புண்ணைபுன் னாகம்.
புண்ணையின் பெயர்:—புன் னாகம். (ச)

சுரபுண்ணையின் பெயர்.

41. வழைசுர புண்ணை.
சுர புண்ணையின் பெயர்:—வழை. (ச)

வேட்சியின் பெயர்.

42. சிந்தூரமுந் குல்லையுஞ் செச்சையும் வெட்சி.
வேட்சியின் பெயர்:—சிந்தூரம், குல்லை, செச்சை. (உ)

செருந்தியின் பெயர்.

43. பஞ்சரஞ் செருந்தி செக்கோடு மாகும்.
செருந்தியின் பெயர்:—பஞ்சரம், செக்கோடு. (உ)

அலரியின் பெயர்.

44. கவிரக் கணவிரக் காவிர மலரி.
அலரியின் பெயர்:—கவிரம், கணவிரம், காவிரம். (உ)

இதுவுமது.

45. அயயா மடுக்கு மென்ப தாகும்.
 ஐடி அலரியின் பெயர்:—அயமரம், அடுக்கு. (உ) ஈ (ஊ)

முண்புருக்கின் பெயர்.

46. கவிரே சிஞ்சுக முண்புருக் காகும்.
 முள் முருக்கின் பெயர்:—கவீர், சிஞ்சுகம். (உ)

பெருங்குறிஞ்சியின் பெயர்.

47. கோரண்டம் குரண்டகம் பெருங்குறிஞ்சி யாகும்.
 பெருங் குறிஞ்சியின் பெயர்:—கோரண்டம், குரண்டகம். (உ)
 [குறிஞ்சி - மருதோன்றி; இது கீர் த வகைப்படுதலால் கீவ்வண்ணம் எனக் காணப் பெயர்ப்பெறும்.]

பொன்வண்ணக் குறிஞ்சியின் பெயர்.

48. பீதை பொன்வண்ணக் குறிஞ்சி யாகும்.
 பொன் வண்ணக் குறிஞ்சியின் பெயர்:—பீதை. (க)

வாடாக் குறிஞ்சியின் பெயர்.

49. குரவகம் வாடாக் குறிஞ்சி யாகும்.
 வாடாக் குறிஞ்சியின் பெயர்:—குரவகம். (க)

மழைவண்ணக் குறிஞ்சியின் பெயர்.

50. பாண நீவி மழைவண்ணக் குறிஞ்சி.
 மழை வண்ணக் குறிஞ்சியின் பெயர்:—பாணம், நீவி. (உ)

பவளக்குறிஞ்சியின் பெயர்.

51. நீடு தீண்டியம் பவளக் குறிஞ்சி.
 பவளக் குறிஞ்சியின் பெயர்:—தீண்டியம்.

மகரவாழையின் பெயர்.

52. மருகுந் தானமு மகர வாழை.
 மகர வாழையின் பெயர்:—மருகு, தானம். (உ)

இருவேலியின் பெயர்.

53. வேரிபி தாமூல கந்தமிரு வேலி.
 இருவேலியின் பெயர்:—வேரி, பீதகம், மூலகந்தம். (உ)

குருக்கத்தியின் பெயர்.

54. அதிகமுத் தகமா தவிவா சந்தி

குருகுரா கரியிவை குருக்கத்தி யாகும்.

குருக்கத்தியின் பெயர்:—அதிகம், முத்தகம், மாதவி, வாசத்தி, குருகு, நாகரி. (சு)

பலாவின் பெயர்.

55. பாகல் வருக்கை பனசம் பலாவே.

பலாவின் பெயர்:—பாகல், வருக்கை, பனசம். (சு)

இதுவுமது.

56. ஆசினி பலாச மீரப் பலாவே.

ஈரப் பலாவின் பெயர்:—ஆசினி, பலாசம். (சு)

மாமரத்தின் பெயர்.

57. மாந்தியுஞ் சூதமுங் கொக்கு மாவு

மாமிரமு மாழையு மாமா மாக்கும்.

மா மரத்தின் பெயர்:—மாந்தி, சூதம், கொக்கு, மா, ஆமிரம், மாழை. (சு)

புளிமாவின் பெயர்.

58. நாளினி யிபங்க மாழை சிஞ்ச

மாம்பிர மெகினஞ் சூதம் புளிமா.

புளி மாவின் பெயர்:—நாளினி, இபங்கம், மாழை, சிஞ்சம், ஆம் பிரம், எகினம், சூதம். (எ)

தேமாவின் பெயர்.

59. ஆமிரஞ் சககாரஞ் சேதாரந் தேமா.

தே மாவின் பெயர்:—ஆமிரம், சககாரம், சேதாரம். (சு)

புளியமரத்தின் பெயர்.

60. சிந்தூரஞ் சிந்தகந் திந்திருணி யெகினஞ்

சஞ்சீவ கரணி யாம்பிலம் புளியே.

புளிய மரத்தின் பெயர்:—சிந்தூரம், சிந்தகம், திந்திருணி, எகினம், சஞ்சீவகரணி, ஆம்பிலம். (சு)

இலவ்வின் பெயர்.

61. பொங்கர் சான்மலி பூரணி யிலவே.

இலவ்வின் பெயர்:—பொங்கர், சான்மலி, பூரணி. (சு)

இலங்கையின் பெயர்.

62. சூல்வரி குவலி கோற்கொடி கோலி
இரத்தி வதரி யிலங்கை யாகும்.

இலங்கையின் பெயர்:—சூல்வரி, குவலி, கோற்கொடி, கோலி,
இரத்தி, வதரி. (சு)

இலங்கைப்பழத்தின் பெயர்.

63. அழைப்பழங் கோலமங் கோண்டையு மாகும்.
இலங்கைப் பழத்தின் பெயர்:—கோலம், கோண்டை. (உ)

அத்தியின் பெயர்.

64. அதவே கோளி யுதம்பர மத்தி.
அத்தியின் பெயர்:—அகவு, கோளி, உதம்பரம். (ஊ)

வீளாவின் பெயர்.

65. விளவு கபித்தம் வெள்ளில் விளாவே.
வீளாவின் பெயர்:—விளவு, கபித்தம், வெள்ளில். (஋)

காயாவின் பெயர்.

66. பூவை பஞ்சனி யல்லிபுன் காலி
காசை வச்சி காயா வாகும்.
காயாவின் பெயர்:—பூவை, அஞ்சனி, அல்லி, புன்காலி, காசை,
வச்சி. (சு)

களாவின் பெயர்.

67. களவங் களாவே.
களாவின் பெயர்:—களவு. (க)

நுணவின் பெயர்.

68. துணக்கு நுணவே.
நுணவின் பெயர்:—துணக்கு. (க)

எலுமிச்சையின் பெயர்.

69. சம்பீர முருகு சதாபலஞ் சம்பள
மருண மிலிகுச மெலுமிச்சையாகும்.
எலுமிச்சையின் பெயர்:—சம்பீரம், முருகு, சதாபலம், சம்பளம்,
அருணம், இலிகுசம். (சு)

நெல்லியின் பெயர்.

70. ஆமலக நெல்லி யாகு மென்ப.
நெல்லியின் பெயர்:—ஆமலகம். (க)

கடுக்காய் மாத்தின் பெயர்.

71. அரிதகி கடுவே பத்தியங் கடுக்காய்.
கடுக்காய் மாத்தின் பெயர்:—அரிதகி, கடு, பத்தியம். (க)

மாதுளையின் பெயர்.

72. மாதுளங்க மாதுளங் கழுமுண்மா துளையே.
மாதுளையின் பெயர்:—மாதுளங்கம், மாதுளம், கழுமுண். (க)

தாது மாதுளையின் பெயர்.

73. தாடிமந் தாது மாதுளை யென்ப.
தாது மாதுளையின் பெயர்:—தாடிமம். (க)

வில்வத்தின் பெயர்.

74. கூவிளம் வில்வ மலூரங் கூவிளை,
வில்வத்தின் பெயர்:—கூவிளம், மலூரம், கூவிளை. (க)

இதுவுமது.

75. மாவிளம் வில்லுவ மற்றதன் பெயரே.
இவ் வில்வத்தின் பெயர்:—மாவிளம், வில்லுவம். (உ) ஆ (டு)

வஞ்சியின் பெயர்.

76. வானீ ரம்பிசின் வஞ்சி யாகும்.
வஞ்சியின் பெயர்:—வானீரம், பிசின். (உ)

கருங்காலியின் பெயர்.

77. கதிரங் கருங்காவி.
கருங்காலியின் பெயர்:—கதிரம். (க)

செங்கருங்காலியின் பெயர்.

78. சிறுமா ரோடஞ் செங்கருங் காவி.
செங்கருங்காலியின் பெயர்:—சிறுமாரோடம். (க)

ஈந்தின் பெயர்.

79. கர்ச்சூர மீந்தே.
ஈந்தின் பெயர்:—கர்ச்சூரம். (க)

வெட்பாலையின் பெயர்.

80. குடசங் கிரிமல் விகைவெட் பாலே.
வெட்பாலையின் பெயர்:—குடசம், கிரிமல்விகை. (உ)

அழிஞ்சிலின் பெயர்.

81. அழிஞ்சில் சேமர மங்கைல மாகும்.
அழிஞ்சிலின் பெயர்:—சேமரம், அங்கோலம். (உ)

கடம்பின் பெயர்.

82. கதம்பமும் விசாலமு நீபமுங் கடம்பே.
கடம்பின் பெயர்:—கதம்பம், விசாலம், நீபம். (ங)

இதுவுமது.

83. இந்துள மராவும் வந்துழிக் கொளலே.
இது கடம்பின் பெயர்:—இந்துளம், மரா. (உ) ஆ (இ)

குருந்த மரத்தின் பெயர்.

84. குந்தம் குருந்தை.
குருந்த மரத்தின் பெயர்:—குந்தம். (க)

செம்பரத்தையின் பெயர்.

85. மந்தராஞ் செம்பரத்தை யாமென வகுப்பர்.
செம்பரத்தையின் பெயர்:—மந்தாரம். (க)

வெண்ணைச்சியின் பெயர்.

86. சிந்து வாரநீர்க் குண்டிவெண் ணைச்சி.
வெண் ணைச்சியின் பெயர்:—சிந்துவாரம், நீர்க்குண்டி. (உ)

தேற்று மரத்தின் பெயர்.

87. சில்ல மில்லம் கதலிகந் தேற்றே.
தேற்று மரத்தின் பெயர்:—சில்லம், இல்லம், கதலிகம். (உ)

ஆத்தியின் பெயர்.

88. ஆரே தாதகி சல்லகி யாதகி.
ஆத்தியின் பெயர்:—ஆர், தாதகி, சல்லகி. (உ)

அகத்தியின் பெயர்.

89. அச்ச முனியே கரீர மகத்தி.
அகத்தியின் பெயர்:—அச்சம், முனி, கரீரம். (க)

பச்சிலை மரத்தின் பெயர்.

90. பச்சிலை தமாலம் பசும்பிடி யாகும்.
பச்சிலை மரத்தின் பெயர்:—தமாலம், பசும்பிடி. (உ)

முருங்கையின் பெயர்.

91. கருஞ்சனஞ் சிக்குரு முருங்கை யாகும்.
முருங்கையின் பெயர்:—கருஞ்சனம், சிக்குரு. (உ)

எட்டியின் பெயர்.

92. காளங் காஞ்சிரை கோடர மெட்டி.
எட்டியின் பெயர்:—காளம், காஞ்சிரை, கோடரம். (க)

சதுரக்கள்ளியின் பெயர்.

93. வச்சி ராங்கக் கண்டர்வ மயினி
வச்சிர விருக்கஞ் சதுரக் கள்ளி.
சதுரக் கள்ளியின் பெயர்:—வச்சிராங்கம், கண்டர்வம், அயிலி, வச்சிர விருக்கம். (ச)

வாகையின் பெயர்.

94. சிரீடம் பாண்டில் வாகை யாகும்.
வாகையின் பெயர்:—சிரீடம், பாண்டில். (உ)

ஓடையின் பெயர்.

95. உலவை யோடை.
ஓடையின் பெயர்:—உலவை. (ச)

உழிஞ்சிலின் பெயர்.

96. உன்ன முழிஞ்சில்.
உழிஞ்சிலின் பெயர்:—உன்னம். (க)

சீக்கிரியின் பெயர்.

97. முன்னந் துரிஞ்சி லுசிலை சீக்கிரி,
சீக்கிரியின் பெயர்:—முன்னம், துரிஞ்சில், உசிலை. (க)

இலுப்படையின் பெயர்.

98. குலிக மிருப்பை மதாக மிலுப்பை.
இலுப்படையின் பெயர்:—குலிகம், இருப்பை, மதாகம். (ங)

இதுவுமது.

99. சந்தான சரணி யெனவுஞ் சாற்றும்.
இலுப்படையின் பெயர்:—சந்தானசரணி. (க) கூ (ச)

தேங்கின் பெயர்.

100. தாழையிலாங்கலி தென்னை யுந் தெங்கே.
தெங்கின் பெயர்:—தாழை, இலாங்கலி, தென்னை. (ங)

இதுவுமது.

101. நாளி கேர மென்பதும் நவிலும்.
தெங்கின் பெயர்:—நாளிகேரம். (க) கூ (ச)

பன்னாடையின் பெயர்.

102. நாரி நெய்யரி யதன்பன் னாடை.
பன்னாடையின் பெயர்:—நாரி, நெய்யரி. (உ)

கமுகின் பெயர்.

103. கந்தி பூகம் பூக்கமும் கமுசீம.
கமுகின் பெயர்:—கந்தி, பூகம், பூக்கம். (ங)

கூந்தற்கமுகின் பெயர்.

104. தாலங் கூந்தற் கமுகா கும்மே.
கூந்தல் கமுகின் பெயர்:—தாலம். (க)

பாக்கின் பெயர்.

105. கோலங் துவர்க்காய் பாகு பாக்கே.
பாக்கின் பெயர்:—கோலம், துவர்க்காய், பாகு. (ங)

பனையின் பெயர்.

106. போந்து தாலம் பெண்ணை புற்பதி
தாளிகரும் புறம்புற் றுளி யும்பனை.
பனையின் பெயர்:—போந்து, தாலம், பெண்ணை, புற்பதி, தாளி,
கரும்புறம், புற்றளி. (ங)

இளம்பனையின் பெயர்.

107. போந்தையிளம்பனை.

இளம்பனையின் பெயர்:—போந்தை.

(க)

கூந்தற்பனையின் பெயர்.

108. தாளிகூந்தற்பனை.

கூந்தல் பனையின் பெயர்:—தாளி.

(க)

வாழையின் பெயர்.

109. கதலி யாம்பை கவரே சேகிலி

திரணபதி யோசை வாழையின் பெயரே.

வாழையின் பெயர்:—கதலி, ஆம்பை, கவர், சேகிலி, திரணபதி, ஓசை.

(சு)

பூங்கிலின் பெயர்.

110. வெதிரும் வேயும் விண்டும் விண்டலும்

பனைபு கெடினும் வரைபு மரியுந்

தட்டையுந் திகிரியுந் தடமு மகமபும்

வேலுங் கழையுந் தூர்பும் வேழமுங்

காம்புங் கிளையுங் கிசகமும் வேணு

மோங்கலு முளையு முடங்கலுஞ் சந்தியு

முங்கி விற்பெயர் முந்தூமு மாகும்.

முங்கிலின் பெயர்:—வெதிர, வேய், விண்டு, விண்டல், பனை, கெடில், வரை, தரி, தட்டை, திகிரி, தடம், அமை, கோல், கழை, தூம்பு, வேழம், காம்பு, கிளை, கிசகம், வேணு, ஒக்கல், முளை, முடங்கல், சந்தி, முந்தூழ்.

(உடு)

இதுவுமது.

111. சானகி திரிக நேமி பாதிரி

யாம்ப ரெளையுஞ் சபமு மதன்பெயர்.

வெடிகிலின் பெயர்:—சானகி, திரிகண், நேமி, பாதிரி, ஆம்பல், தோளை, சபம்.

(எ) ஆ (உஉ)

பூங்கிலரிசியின் பெயர்.

112. வேர ரேரை முங்கிலரி சிப்பெயர்.

முங்கில் அரிசியின் பெயர்:—வேல், தோரை.

(உ)

தாழையின் பெயர்.

113. முண்டக மடியே கைதை முடங்கல்

கண்டல் கேதகை முசலி தாழை.

தாழையின் பெயர்:—மூண்டகம், மடி, கைதை, முடங்கல், கண்டல், கேதகை, முசலி. (எ)

பட்டிகையின் பெயர்.

114. பறிவை பட்டிகை.

பட்டிகையின் பெயர்:—பறிவை. (க)

கரும்பின் பெயர்.

115 கழைவேழ மிக்குக் கன்னல் கரும்பே.
கரும்பின் பெயர்:—கழை, வேழம், இக்கு, கன்னல். (ச)

பூவாது காய்க்கு மரத்தின் பெயர்.

116 கோளியூ வாது காய்க்கு மரமே.
பூவாது காய்க்கும் மரத்தின் பெயர்:—கோளி. (க)

இதுவுமது.

117. வானப் பிரக்தி பத்தியம் வரையார்.
பெடி பூவாது காய்க்கும் மரத்தின் பெயர்:—வானப்பிரக்தி, பத்தியம். (உ)

வண்டுணை மலர் மர மாவன.

118 சண்பகமும் வேங்கையும் வண்டுணை மலர்மரம்.
வண்டு உண்டுணை மலர் மரமாவன:—சண்பகம், வேங்கை. (உ)

வன்னி மரத்தின் பெயர்.

119 கவிசஞ் சமியே குவிசம் வன்னி.
வன்னி மரத்தின் பெயர்:—கவிசம், சமி, குவிசம். (ஈ)

ஓமை மரத்தின் பெயர்.

120. ஓமை யுகாவே.
ஓமை மரத்தின் பெயர்:—உகா. (க)

புனமுருங்கையின் பெயர்.

121. புன்குபுன முருங்கை.
புன முருங்கையின் பெயர்:—புன்கு. (க)

ஒடுவின் பெயர்.

122. ஒடுவே யடுப்பை.
ஒடுவின் பெயர்:—உடுப்பை. (க)

புன்கின் பெயர்.

123. நத்தமாலம் புன்குகாஞ் சனமு நவிலும்.
புன்கின் பெயர்:—நத்தமாலம், காஞ்சனம்.

(உ)

ஆண் மரத்தின் பெயர்.

124. எகினை சேமர மாண்மர மென்ப.
ஆண் மரத்தின் பெயர்:—எகின், சேமரம்.

(உ)

பராய் மரத்தின் பெயர்.

125. பசகா விட்டில் புக்கும் பராய்மரம்.
பராய் மரத்தின் பெயர்:—பசகா, விட்டில், புக்கு.

(ஈ)

நறுவிலியின் பெயர்.

126. அலியுஞ் செலுவும் வலியு நறுவிவி.
நறுவிலியின் பெயர்:—அலி, செலு, வலி.

(ஊ)

சேம்புளிச்சையின் பெயர்.

127. தேவதா ரஞ்செம் புளிச்சை யென்ப.
சேம்புளிச்சையின் பெயர்:—தேவதாரம்.

(க)

புனவெலு மிச்சையின் பெயர்.

128. புனவெலு மிச்சை குருந்தெனப் புகலுவர்.
புனவெலு மிச்சையின் பெயர்:—குருந்து.

(க)

எருக்கின் பெயர்.

129. அருக்கஞ் சல்லிய கரணி யெருக்கே.
எருக்கின் பெயர்:—அருக்கம், சல்லியகரணி.

(உ)

ஆமணக்கின் பெயர்.

130. ஏரண்டஞ் சித்திர மென்பதா மணக்கே
ஆமணக்கின் பெயர்:—ஏரண்டம், சித்திரம்.

(உ)

பருத்தியின் பெயர்.

131. பரியே பன்னல்கார்ப் பாசம் பருத்தி.
பருத்தியின் பெயர்:—பரி, பன்னல், கார்ப்பாசம்.

(ஊ)

மருந்தேன்னும் பெயர்.

132. புல்லு மரனும் புதலும் பூடும்
வல்லியும் பெயர்பெறு மருத்துச்சஞ் சிவி.

மருந்து என்னும் பெயர்:—புல், மரம், புதல், பூடு, வல்லி, சுஞ்சிவி.
(வல்லி=கொடி) (க)

நால்வகை மருந்தாவன.

133. சல்லிய கரணி சந்தான கரணி
சமனிய கரணி முதலி லுத்தித்த
மிருதசஞ்சீவனி மருந்துகால் வகையே.

நால்வகை மருந்தாவன:—சல்லியகரணி, சந்தானகரணி, சமனிய
கரணி, மிருதசஞ்சீவனி. (ச)

அத்திர சத்திரம் தைத்த புண்மாற்று மருந்தின் பெயர்.

134. தைத்த வத்திரஞ் சத்திரம் தனிக்கு
மெய்த்தரு மருந்தை சல்லிய கரணி.

அத்திர, சத்திரம் தைத்த புண் மாற்றும் மருந்தின் பெயர்:—சல்லிய
கரணி (ச)

துணிபட்ட வறுப்பினைப் பொருத்து மருந்தின் பெயர்.

135. துண்ட மான வறுப்புத் துணியினைச்
சந்துசெய் மருந்தை சந்தானகரணி.

துணிபட்ட உறுப்பினைப் பொருத்தும் மருந்தின் பெயர்:—சந்தான
கரணி. (ச)

விரணம் தழும்புகளை நீக்கு மருந்தின் பெயர்.

136. விரணமுற் தழும்பு நீக்கி மெய்யினைத்
தகைமைசெய் மருந்தை சமனிய கரணி.

விரணம் தழும்புகளை நீக்கும் மருந்தின் பெயர்:—சமனியகரணி. (ச)

உயிர்தரு மருந்தின் பெயர்.

137. உயிர்தரு மருந்தை மிருதசஞ்சீவனி.

உயிர் தரும் மருந்தின் பெயர்:—மிருதசஞ்சீவனி. (ச)

இதுவுமது.

18. அதிகமு மமுதஞ்சீ வனியு மென்ன
வுயிர்தரு மருந்தி னுறுபெய ராகும்.

ஐ. உயிர் தரும் மருந்தின் பெயர்:—அதகம், அமுது, சீவனி. (ங)
ஊ. (ச)

நோய் தீர்க்கு மருந்தின் பெயர்.

139. உறைநோய் தீர்க்கும் மருந்துறை யென்ப.

நோய் தீர்க்கும் மருந்தின் பெயர்:—உறை. (ச)

மருத்தின் பெயர்.

140. உறைபே குளிய லீடாடதி யெளடத
மதகமும் லீயாகமு மருத்தென லாகும்.

மருத்தின் பெயர்:—உறை, குளியம், ஓடதி, ஓளடதம், அசகம்,
யோகம். (ச)

மரப்பொதுவின் பெயர்.

141. பாதபக் தாரு தருவே தாவர
மோதிப மூல மரப்பொதுப் பெயரே.

மரப்பொதுவின் பெயர்:—பாதபம், தாரு, தரு, தாவரம், மூலம் (டு)

இதுவுமது.

142. அகமே யக்கிரி விருக்கக் தூரும
மகலியஞ் சாதினென் றிணைந்நைம் பெயரே.

ஷை மரப் பொதுவின் பெயர்:—அகம், அக்கிரி, விருக்கம், தூருமர்,
அகலியம், சாதி. (ச)

மரக்கன்றின் பெயர்.

143. போதகம் பிள்ளை போத்துக் குழனி
காலிள மரத்தின் கன்றின் பெயரே.

மரக் கன்றின் பெயர்:—போதகம், பிள்ளை, போத்த, குழனி,
கால். (டு)

மரவுரியின் பெயர்.

144. மரத்தோல் வற்கலை சீரை மரவுரி.

மர உரியின் பெயர்:—மரத்தோல், வற்கலை, சீரை. (உ)

இதுவுமது

145 இறைஞ்சியு மதற்கு வியைந்த பெயரே.

ஷை மர உரியின் பெயர்:—இறைஞ்சி. (க) ஆ (ச)

மரக்கொம்பின் பெயர்.

146. கோடே விடபங் கோடரம் பொங்கர்

சாகை கவடு வுலவை தாருச்
சினைபணை கொம்பர் கவலைமாக் கொம்பே.

மரக் கொம்பின் பெயர்:—கோடு, விடபம், கோடரம், பொங்கர்,
சாகை, கவடு, உலவை, தாரு, சினை, பணை, கொம்பர்,
கவலை. (கஉ)

சேகின் பெயர்.

147. சம்ப மாசினி காழே காழ்ப்புச்
சாரம் வயிரங் கலையரி சேகெனல்.

சேகின் பெயர்:—சம்பம், ஆசினி, காழ், காழ்ப்பு, சாரம், வயிரம்,
கலை, அரி. (அ)

தழையின் பெயர்.

148. உலவை தழையே.

தழையின் பெயர்:—உலவை. (க)

கப்பின் பெயர்.

149. கவையுங் கவரும் கப்பென லாகும்.

கப்பின் பெயர்:—கவை, கவர். (உ)

இளங்கோம்பின் பெயர்.

150. வளாஅர் மெல்லியன் மற்றிளங் கொம்பே.

இளம் கொம்பின் பெயர்:—வளார், மெல்லியல். (உ)

தளிரின் பெயர்.

151. வல்லரி குழைமுறி மஞ்சரி கிசலயம்
பல்லவ மலங்கல் கிளைபைந் தளிடுஎனல்.

தளிசின் பெயர்:—வல்லரி, குழை, முறி, மஞ்சரி, கிசலயம், பல்
லவம், அலங்கல், கிளை. (அ)

தளிர்த்தலின் பெயர்.

152. இலிர் த்தலுஞ்சிலிர் த்தலுங்குழைத்தலுந்தளிர் த்தல்.
தளிர்த்தலின் பெயர்:—இலிர் த்தல், சிலிர் த்தல், குழைத்தல். (ங)

அடி வெண்குருத்தின் பெயர்.

153. முருந்தே முதலிற் செறிவெண் குருத்தே.

அடி வெண்குருத்தின் பெயர்:—முருந்து. (க)

மலர்க்கொத்தின் பெயர்.

154. தொத்து மஞ்சரி துணரிணர் தொடர்ச்சி
மற்றிவை யனைத்து மலர்க்கொத் தென்ப.

மலர்க் கொத்தின் பெயர்:—தொத்து, மஞ்சரி, துணர், இணர்,
தொடர்ச்சி. (கு)

இலையின் பெயர்.

155. பலாசம் பன்னம் பத்திரம் தகடு
பாசடை தண்ணடை சாகை தமால
மோலைதழை பச்சிலை யுலவைபடை யிலைப்பெயர்.

இலையின் பெயர்:—பலாசம், பன்னம், பத்திரம், தகடு, பாசடை, தண்ணடை, சாகை, தமாலம், இலை, தழை, பச்சிலை, உலவை, அடை. (க௩)

இதுவுமது.

156 சதனஞ் சதம்பத் திரிதலமு மாகும்.

இலையின் பெயர்:—சதனம், சதம், பத்திரி, தலம். (ச) ஆ (ச௪)

பரலி னுட்படு குருத்தின் பெயர்.

157. பயினை பரலி னுட்படு குருத்தே.

பரலின் உட்படு குருத்தின் பெயர்:—பயின். (க)

மொட்டின் பெயர்.

158. கலுவட நனைமுறை கன்னிகை யரும்பே
முசினங் கலிகை சாலகங் கோரகம்
போகினகை மலரு மொக்குண்மொட் டென்ப.

மொட்டின் பெயர்:—கலுவடம், நனை, முறை, கன்னிகை, அரும்பு, முசினம், கலிகை, சாலகம், கோரகம், போகில், நகை, மொக்குள். (க௨)

மலரின் பெயர்.

159. தாமங் குசமந் தாரே யலர்வி
போது சுண்ணஞ் சுமனசம் பூவே
சுமந்துண ரலரி யாலநன் மலர்ப்பெயர்.

மலரின் பெயர்:—தாமம், குசமம், தார், அலர், வீ, போது, சுண்ணம், சுமனசம், பூ, சுமம், துணர், அலரி, ஆலம். (க௩)

மலர்த்தாதின் பெயர்.

160. கோசா மகரஞ் சிதரே கோங்கு
கேசரந் துணரிணர் கிளர்மலர்த் தாதே.

மலர்த் தாதின் பெயர்:—கோசரம், மகரம், சிதர், கொங்கு, கோசரம், துணர், இணர், கிளர். (அ)

தாதின் தூளின் பெயர்.

161. மகரத்தஞ் சுண்ணந் தாதின் தூளே.

தாதின் தூளின் பெயர்:—மகரத்தர், சுண்ணம். (௨)

இதுவுமது.

162. பாக மென்றும் பகரப் பெறுமே.
ஷை தாதின் தூளின் பெயர்:—பாகம்.

(க) ஆ (ங)

மலர்த்தேனின் பெயர்.

163. மகரந்த மலர்த்தேன்.
மலர்த்தேனின் பெயர்:—மகரந்தம்.

(க)

பூலிதழின் பெயர்.

164. தாது மதழுந் தண்டுந் தோடு
மேடும் பூவினிதழ்ப்பெய ரென்ப.
பூ இதழின் பெயர்:—தாது, அதழ், தண்டு, தோடு, ஏடு.

(டு)

அகவிதழின் பெயர்.

165. அல்லி யசவிதழ்.
அக இதழின் பெயர்:—அல்லி.

(க)

புறவிதழின் பெயர்.

166. புல்லி புறவிதழ்.
புற இதழின் பெயர்:—புல்லி.

(க)

மரத்தின் குலையின் பெயர்.

167. தாறும் படுவுஞ் சாறுங் குடும்புந்
கோடுங் கொத்த மரத்தின் குலையே.
மரத்தின் குலையின் பெயர்:—தாறு, படு, சாறு, குடும்பு, கோடு
கொத்து.

(க)

முளையின் பெயர்.

168. காலை யங்குர முளையென லாகும்.
முளையின் பெயர்:—கால், அங்குரம்.

(உ)

வேரின் பெயர்.

169. தூநுஞ் சடையுஞ் சிவையும் வேரே.
வேரின் பெயர்:—தூர், சடை, சிவை.

(ங)

கீழங்கின் பெயர்.

170. மூல மூலகங் கந்தங் கீழங்கே.
கீழங்கின் பெயர்:—மூலம், மூலகம், கந்தம்.

(ங)

இதுவுமது.

171. சகுன மெனவுஞ் சாற்றப் பெறுமே.

செ. கிழங்கின் பெயர்:—சகுனம்.

(ச) ஆ (ச)

சிற்றரும்பின் பெயர்.

172. முகைமுகிழ் மொக்குண் முகிளஞ்சிற் றரும்பே.

சிற் றரும்பின் பெயர்:—முகை, முகிழ், மொக்குள், முகினம். (ச)

உலர்ந்த பூவின் பெயர்.

173. உணங்கல் சாம்பல் வாட லுலர்ந்தபூ.

உலர்ந்த பூவின் பெயர்:—உணங்கல், சாம்பல், வாடல்.

(உ)

மலர்ச்சியின் பெயர்.

174. அலர்த லவிழ்தல் விள்ள நகுதன்

மலர்தல் விரிதன் மலர்ச்சிப் பெயரே.

மலர்ச்சியின் பெயர்:—அலர்தல், அவிழ்தல், விள்ளல், நகுதல், மலர்தல், விரிதல்.

(சு)

விரிமலரின் பெயர்.

175. இகமலர் வெதிர்தொடர்ப் பூவிரி மலரே.

விரி மலரின் பெயர்:—இகமலர், வெதிர், தொடர்ப்பூ.

(க)

பழம் பூவின் பெயர்.

176. செம்மல் சாம்ப றேம்பலும் பழம்பூ.

பழம் பூவின் பெயர்:—செம்மல், சாம்பல், தேம்பல்.

(உ)

வீதையின் பெயர்.

177. வீசம் பரலே விச்சு விரைவிதை.

விதையின் பெயர்:—வீசம், பரல், விச்சு, விரை.

(ச)

இதுவுமது.

178. காழுங் கொட்டையு மாகு மென்ப.

செ. விதையின் பெயர்:—காழ், கொட்டை.

(உ) ஆ (ச)

பிஞ்சின் பெயர்.

179. வடுவெலுப் பிஞ்சு.

பிஞ்சின் பெயர்:—வடு, ஏலு.

(உ)

பசங் காயின் பெயர்.

180 தீவிளி பசங்காய்.

பசங் காயின் பெயர்:—தீவிளி.

(க)

பழத்தின் பெயர்.

181. பலமும் கணியும் பழமென் றுகும்.

பழத்தின் பெயர்:—பலம், கணி.

(உ)

கனித் தோலின் பெயர்.

182. கனித்தோல் செகிளுங் காழு மாகும்.

கனித் தோலின் பெயர்:—செகின், காழ்.

(உ)

காய் மரத்தின் பெயர்.

183. பலினங் காய்மரம்.

காய் மரத்தின் பெயர்:—பலினம்.

(க)

காயாத மரத்தின் பெயர்.

184. அவகேசி யலாமரம்.

காயாத மரத்தின் பெயர்:—அவகேசி.

(க)

தழை மரத்தின் பெயர்.

185. மலினந் தழைமரம்.

தழை மரத்தின் பெயர்:—மலினம்.

(க)

உலர் மரத்தின் பெயர்.

186. வான முலர்மரம்.

உலர் மரத்தின் பெயர்:—வானம்.

(க)

ஆண் மரத்தின் பெயர்.

187. அகக்காழ் வன்மர மாண்மர மாகும்.

ஆண் மரத்தின் பெயர்:—அகக்காழ், வன்மரம்.

(உ)

பெண் மரத்தின் பெயர்.

188. புறக்காழ் புன்மரம் பெண்மர மென்ப.

பெண் மரத்தின் பெயர்:—புறக்காழ், புன்மரம்.

(உ)

அலி மரத்தின் பெயர்.

189 இருதிறத் தலாதன மரமலி வெளிநே.

அலி மரத்தின் பெயர்:—வெளிநே.

(க)

இலைக்கறியின் பெயர்.

190. அடைசாகம் பன்ன மடகு மலைக்கறி.
இலைக் கறியின் பெயர்:—அடை, சாகம், பன்னம், அடகு. (ச)

சோலையின் பெயர்.

191. அரிநந் தனவனந் தண்டலை பொழிநிலை
யாராமந் துடவை தோட்டமும் யான
முபவன முத்தியானஞ் செய்கான் மரச்செறிவு
சோலை யிளமரக் காவெனச் சொல்லும்
சோலையின் பெயர்:—அரி, ந்தனவனம், தண்டலை, பொழில்,
ஆராமம், துடவை, தோட்டம், உய்யானம், உபவனம், உச்சி
யானம், செய்கால், மரச்செறிவு, இளமரக்கா. (சஉ)

ஊரோடு சேர்ந்த சோலையின் பெயர்.

192. ஊரொடு சேர்ந்த சோலைவன மென்ப.
ஊரோடு சேர்ந்த சோலையின் பெயர்:—வனம். (ச)

மலையோடு சேர்ந்த சோலையின் பெயர்.

193. மலையொடு சேர்ந்த சோலையா ராமம்.
மலையோடு சேர்ந்த சோலையின் பெயர்:—ஆராமம். (ச)

கழிக்கரைச் சோலையின் பெயர்.

194. கான லென்பது கழிக்கரைச் சோலை
கழிக்கரைச் சோலையின் பெயர்:—கானல். (ச)

செய்குன்று சேர்ந்த சோலையின் பெயர்.

195. செய்குன்று சேர்ந்த சோலைதோப் பாகும்.
செய்குன்று சேர்ந்த சோலையின் பெயர்:—தோப்பு. (ச)

வயல்குழ் சோலையின் பெயர்.

196. வயல்குழ் சோலை யிளமரக் காவே.
வயல் குழ் சோலையின் பெயர்:—இளமரக்கா. (ச)

சிறுதூற்றின் பெயர்.

197. அரி லு மறலும் பதுக்கையுஞ் சிறுதூறு.
சிறு தூற்றின் பெயர்:—அரில், அறல், பதுக்கை. (சஉ)

குறுங்காட்டின் பெயர்.

198 குறுங்காட்டின் பெயர் நிறும்பென மொழிப.
குறும் காட்டின் பெயர்:—இறம்பு. (க)

பெருங்காட்டின் பெயர்.

199. பெருங்காடு வல்லை யெனப்பெயர் பெறுமே.
பெரும் காட்டின் பெயர்:—வல்லை. (க)

காவற்காட்டின் பெயர்.

200. கணைய மினையரண் காவற் காட்டே.
காவல் காட்டின் பெயர்:—கணையம், இளை, அரண். (ங)

முதுகாட்டின் பெயர்.

201. முதையே யிலையுதிர்வு முதுகா டென்ப.
முது காட்டின் பெயர்:—முதை, இலையுதிர்வு. (உ)

கரிகாட்டின் பெயர்

202. பொச்சையுஞ் சுரமும் பொதிகரி காட்டே.
கரி காட்டின் பெயர்:—பொச்சை, சுரர், பொதி. (ங)

வேலியின் பெயர்.

203. அடைப்புங் காப்பும் வேலி யாகும்.
வேலியின் பெயர்:—அடைப்பு, காப்பு. (உ)

மரப்பொந்தின் பெயர்.

204. பொக்குப் பொத்தப் பொப்பொதம்பு பொள்ளல்
பொந்தா மரமெனப் புகன்றனர் புலவர்.
மரப் பொந்தின் பெயர்:—பொக்கு, பொத்து, பொய், பொதம்பு,
பொள்ளல். (டு)

முள்ளின் பெயர்.

205. கண்டக முள்ளே கடுவு மாகும்.
முள்ளின் பெயர்:—கண்டகம், கடு. (உ)

தூற்றின் பெயர்.

206. இறும்பே மிடைதூ நெனவிளம் யினரே.
தூற்றின் பெயர்:—இறம்பு, மிடை. (உ)

மரச்செறிவின் பெயர்.

207. பொதும்பர் கோடா முலவைமாச் செறிவே.
மாச் செறிவின் பெயர்:—பொதும்பர், கோடாம், உலவை. (உ)

விறகின் பெயர்.

208. முளரி கறலை முருகாழ் காட்ட
ஞெகிழி யிந்தனைச் சமிகைசீன் கிறகே.
விறகின் பெயர்:—முளரி, கறல், முருகி, காழ், காட்டம், ஞெகிழி;
இந்தனை, சமிகை. (அ)

முட்செடிப் பொதுவின் பெயர்.

209. முளரி முண்டக முட்செடிப் பொதுவே.
முன் செடிப் பொதுவின் பெயர்:—முளரி, முண்டகம். (உ)

விரிதூற்றின் பெயர்.

210. அதிரல் விரிதூறு.
விரிதூற்றின் பெயர்:—அதிரல். (ச)

சுண்டியின் பெயர்.

211. சுச்சுச் சுண்டி.
சுண்டியின் பெயர்:—சுச்சு. (ச)

வறட்சுண்டியின் பெயர்.

212. சுமங்கை வறட்சுண்டி.
வறட்சுண்டியின் பெயர்:—சுமங்கை. (ச)

ஆவிரையின் பெயர்.

213. பகரி யாவிரை,
ஆவிரையின் பெயர்:—பகரி. (ச)

வஞ்சியின் பெயர்.

214. வானீரம் வஞ்சளம் வஞ்சி யாகும்.
வஞ்சியின் பெயர்:—வானீரம், வஞ்சளம். (உ)

துத்தியின் பெயர்.

215. கோளியக் துத்தி.
துத்தியின் பெயர்:—கோளியம். (ச)

ஆடாதோடையின் பெயர்.

216. ஆடா தோடை வாசை யாகும்.
ஆடா தோடையின் பெயர்:—வாசை.

(க)

சித்திர மூலத்தின் பெயர்.

217 சித்திர மூலங் கொடுவேலி யாகும்.
சித்திர மூலத்தின் பெயர்:—கொடியேலி.

(க)

தும்பையின் பெயர்.

218. துரோணந் தும்பை.
தும்பையின் பெயர்:—துரோணம்.

(க)

ஆதொண்டையின் பெயர்.

219. தொண்டை யாதொண்டை.
ஆதொண்டையின் பெயர்:—தொண்டை.

(க)

மரலின் பெயர்.

220. அரலை மரலாம்.
மரலின் பெயர்:—அரலை.

(க)

கற்றூழையின் பெயர்.

221. குமரிகற் றூழை.
கற்றூழையின் பெயர்:—குமரி.

(க)

நாயருவியின் பெயர்.

222. கரமஞ் சரிநா யுருவி யாகும்.
நாயருவியின் பெயர்:—கரமஞ்சரி.

(க)

கொழிஞ்சியின் பெயர்.

223. கொழிஞ்சி யின்பெயர் கோளியென் றாகும்.
கொழிஞ்சியின் பெயர்:—கோளி.

(க)

ஊமத்தையின் பெயர்.

224 உன்மத்த மூமத்தை.
ஊமத்தையின் பெயர்:—உன்மத்தம்.

(க)

கஞ்சாவின் பெயர்.

225 கஞ்சங் குல்லை கஞ்சா வாகும்.
கஞ்சாவின் பெயர்:—கஞ்சம், குல்லை.

(உ)

போன்னாமத்தையின் பெயர்.

226. மதமத்தை பொன்னா மத்தை யாகும்.

போன்னாமத்தையின் பெயர்:—மதமத்தை.

(க)

நீலியின் பெயர்.

227. அவுரி பத்திய நீலி யாகும்.

நீலியின் பெயர்:—அவுரி, பத்தியம்.

(உ)

துழாயின் பெயர்.

228. குல்லைமுடி துளவம் வனமுந் துழாயெனல்.

துழாயின் பெயர்:—குல்லை, முடி, துளவம், வனம்.

(ஃ)

இதுவுமது.

229. பிருந்தமுடம்பெயர் பேசப் பெறுமே.

பெடி துழாயின் பெயர்:—பிருந்தம்.

(஄) ஆ (ஊ)

தூதுளையின் பெயர்.

230. தூ துளந் தூ துளை.

தூ துளையின் பெயர்:—தூ துளம்.

(அ)

வீழியின் பெயர்.

231. விழிமி வீழி.

வீழியின் பெயர்:—வீழிமி.

(ஆ)

காஞ்சோறியின் பெயர்.

232. கண்டுதி காஞ்சொறி.

காஞ்சொறியின் பெயர்:—கண்டுதி.

(இ)

கிலுகிலுப்பையின் பெயர்.

233. பகன்றை கிலுகிலுப்பை.

கிலு கிலுப்பையின் பெயர்:—பகன்றை.

(ஈ)

தண்ணீர்க் குடத்தின் பெயர்.

234. காண வாழை தண்ணீர்க் குடமே.

தண்ணீர்க் குடத்தின் பெயர்:—காணவாழை.

(ஊ)

பிரம்பின் பெயர்.

235. சாகி வேத்திரஞ் சூல் பிரம்பே.

பிரம்பின் பெயர்:—சாகி, வேத்திரம், சூல்.

(஋)

சுழற்கொடியின் பெயர்.

236. சுழற்கு முழல்கர்ச் சூரங் கொடிக்கழல்.
சுழல் கொடியின் பெயர்:—சுழற்கு, முழல், கர்ச்சூரம். (உ)

சுழற்காயின் பெயர்.

237. சுழற்காய் முழலுங் சுழற்கு மாகும்.
சுழல் காயின் பெயர்:—முழல், சுழற்கு. (உ)

இண்டின் பெயர்.

238. இண்டை புலிதொடக்கி யீகை யீங்கை
யிண்டென மொழிப விரிபல்வல் லீலாரீர.
இண்டின் பெயர்:—இண்டை, புலிதொடக்கி, ஈகை, ஈங்கை. (ச)

சூரியின் பெயர்.

239. விந்தஞ் சூரி.
சூரியின் பெயர்:—விந்தம். (க)

புன்றமுளசியின் பெயர்.

240. குல்லைபுனற் றுளசி.
புன்றமுளசியின் பெயர்:—குல்லை. (க)

சிறுபூனையின் பெயர்.

241. உழிஞை சிறுபூனே.
சிறு பூனையின் பெயர்:—உழிஞை. (க)

பாற்சொற்றிச்செடியின் பெயர்.

242. பாற்சொற்றி பாயசம்.
பால் சொற்றிச் செடியின் பெயர்:—பாயசம். (ச)

செங்காந்தளின் பெயர்

243. தோன்றி பற்றை யிலாங்கலிசெங் காந்தள்.
செங் காந்தளின் பெயர்:—தோன்றி, பற்றை, இலாங்கலி. (ந)

வேண் காந்தளின் பெயர்.

244. கோட ரூன்றி கோடைவெண் காந்தள்.
வேண் காந்தளின் பெயர்:—கோடல், தோன்றி, கோடை. (ந)

வேண்கிடையின் பெயர்.

245. கோடல் வேண்கிடை பூசைவெரு காகும்.
வேண் கிடையின் பெயர்:—கோடல், பூசை, வெருகு. (க)

காக்கணத்தின் பெயர்.

246. கிகணி கன்னி காக்கணங் கருவினா.
காக்கணத்தின் பெயர்:—கிகணி, கன்னி, கருவினா. (க)

வேண்காவினையின் பெயர்.

247. உயவைனெண் காவினா.
வேண் காவினையின் பெயர்:—உயவை. (க)

தாளியின் பெயர்.

248. மஞ்சிகந் தாளி.
தாளியின் பெயர்:—மஞ்சிகம். (க)

சிவேதையின் பெயர்.

249. சிவேதை பகன்றை.
சிவேதையின் பெயர்:—பகன்றை. (க)

குன்றியின் பெயர்.

250. குஞ்சங் குன்றி.
குன்றியின் பெயர்:—குஞ்சம். (க)

கொத்தான் பெயர்.

251. நந்தை கொத்தான்.
கொத்தான் பெயர்:—நந்தை. (க)

சத்திக்கொடியின் பெயர்.

252. தாடி மஞ்சஞ் சத்திக் கொடியே.
சத்திக் கொடியின் பெயர்:—தாடிமஞ்சம். (க)

சாறணையின் பெயர்.

253. திரிபுரி சாறடை சாறணை யாகும்.
சாறணையின் பெயர்:—திரிபுரி, சாறடை. (உ)

சீந்திற் கொடியின் பெயர்.

254. அமுதவல்லி சீந்தில் சீவந்தி யாகும்.
சீந்தில் கொடியின் பெயர்:—அமுதவல்லி, சீவந்தி. (உ)

பாலையின் பெயர்.

255. பாலையீ வந்தி சீவனி யாகும்.
பாலையின் பெயர்:—சீவந்தி, சீவனி. (உ)

கூதாளியின் பெயர்.

256. கூடிகூ தாளங் கூதாளி யென்ப.
கூதாளியின் பெயர்:—கூடி, கூதாளம். (உ)

கோவையின் பெயர்.

257. விம்பமுந் தொண்டையுந் கொவ்வையுந் கோவை.
கோவையின் பெயர்:—விம்பம், தொண்டை, கொவ்வை. (உ)

சிலந்திக் கொடியின் பெயர்.

258. தலைச்சுருள் வள்ளி சிலந்திக் கொடியே.
சிலந்திக் கொடியின் பெயர்:—தலைச்சுருள்வள்ளி. (க)

வள்ளிக்கொடியின் பெயர்

259. வள்ளி யிலதை வள்ளிக் கொடியே.
வள்ளிக் கொடியின் பெயர்:—வள்ளி, இலதை. (உ)

பிரண்டையின் பெயர்.

260. வச்சிர வல்லி பிரண்டை யாகும்.
பிரண்டையின் பெயர்:—வச்சிரவல்லி. (க)

இசங்கின் பெயர்.

261. இசங்கு குண்டலி முத்தா பலமே.
இசங்கின் பெயர்:—குண்டலி, முத்தாபலம். (உ)

கக்கரியின் பெயர்.

262. கக்கரி வாலுங்கி.
கக்கரியின் பெயர்:—வாலுங்கி. (க)

செங்கிடையின் பெயர்.

263. கத்தூரி செங்கிடை.
செங்கிடையின் பெயர்:—கத்தூரி. (க)

இதுவுமது.

264. முதலையு மதன்பால் மொழியப் பெறுமே.
முடி செங்கிடையின் பெயர்:—முதலை. (க) ஆ (உ)

முந்திரிகையின் பெயர்.

265. மதராசக் கோத்தனி முந்திரிகை யாகும்.
முந்திரிகையின் பெயர்:—மதராசம், கோத்தனி.

(உ)

முள்ளுடை மூலம் எல்லாவற்றிற்கும் பெயர்.

266. முண்டக முள்ளுடை மூல மென்ப.
முள்ளுடை மூலம் எல்லாவற்றிற்கும் பெயர்:—முண்டகம்.

(ச)

இஞ்சியின் பெயர்.

267. நல்ல மல்ல நறுமருப் பிஞ்சி.
இஞ்சியின் பெயர்:—நல்லம், அல்லம், நறுமருப்பு.

(ஊ)

வழுதலையின் பெயர்.

268. வழுதுணை வங்கம் பிருகதி வழுதலை.
வழுதலையின் பெயர்:—வழுதுணை, வங்கம், பிருகதி.

(஋)

கையாந்தகரையின் பெயர்.

269. கோகண மறுபதக் கையார் தகரை.
கையார் தகரையின் பெயர்:—கோகணம், அறுபதம்.

(உ)

பொன்னாங்காணியின் பெயர்.

270. சீதை பொன்னாக்காணி யாகும்.
பொன்னாங்காணியின் பெயர்:—சீதை.

(ஈ)

சிறுகீரையின் பெயர்.

271. சில்லி சாகினி மேகநாதஞ் சிறுகீரை.
சிறுகீரையின் பெயர்:—சில்லி, சாகினி, மேகநாதம்.

(ஐ)

சேம்பின் பெயர்.

272. சாகினி சேம்பு சகுட மாகும்.
சேம்பின் பெயர்:—சாகினி, சகுடம்.

(ஐ)

வள்ளையின் பெயர்.

273. நாளிகம் வள்ளை.
வள்ளையின் பெயர்:—நாளிகம்.

(ஓ)

பசிரியின் பெயர்.

274. பசிரி பாவிசி.
பசிரியின் பெயர்:—பாவிசி.

(ஔ)

வேள்ளரியின் பெயர்.

275. உருவாரம் வேள்ளரி.

வேள்ளரியின் பெயர்:—உருவாரம்.

(க)

சிறுகிழங்கின் பெயர்.

276. சுரசஞ் சிறுகிழங்கு.

சிறுகிழங்கின் பெயர்:—சுரசம்.

(க)

சருணைக்கிழங்கின் பெயர்.

277. கந்தஞ் சூரணம் கருணைப் பெயரே.

சருணைக் கிழங்கின் பெயர்:—கந்தம், சூரணம்.

(உ)

பாகலின் பெயர்.

278. கார வல்லி கூலம் பாகல்.

பாகலின் பெயர்:—காரவல்லி, கூலம்.

(உ)

பீர்க்கின் பெயர்.

279. பீரம் பீர்க்கு.

பீர்க்கின் பெயர்:—பீரம்.

(க)

பெரும் பீர்க்கின் பெயர்.

280. படலிகை பெரும்பீர்க்கு.

பெரும் பீர்க்கின் பெயர்:—படலிகை.

(க)

கொடிக்கொத்தான் பெயர்.

281. நூழில்கொடிக்கொத்தான்.

கொடிக்கொத்தான் பெயர்:—நூழில்.

(க)

சுரையின் பெயர்.

282. தும்பியு மலாபுஞ் சுரையா கும்மே.

சுரையின் பெயர்:—தும்பி, அலாபு.

(உ)

பேய்ச்சுரையின் பெயர்.

283. புற்கொடி பேய்ச்சுரை.

பேய்ச்சுரையின் பெயர்:—புற்கொடி.

(க)

கொடியின் பெயர்.

284. இலதை வல்லி நூழில் கொடியின்பெயர்.

கொடியின் பெயர்:—இலதை, வல்லி, நூழில்.

(உ)

கோடியின் வகைப் பெயர்.

285. கோற்கொடி மென்கொடி கொடியென்றாகும்.
கொடியின் வகைப் பெயர்:—கோற்கொடி, மென்கொடி. (உ)

வெற்றிலையின் பெயர்.

286. நாகவல்லி மெல்லிலை தாம்பூல மூல
வல்லி யிலைக்கொடி வெற்றிலை யாகும்.
வெற்றிலையின் பெயர்:—நாகவல்லி, மெல்லிலை, தாம்பூலம், மூல
வல்லி, இலைக்கொடி. (டு)

மிளகின் பெயர்.

287. கறியு மரீசியுங் காயமுங் கவினையுங்
கோளகமுந் திரங்கலு மிரியலு மிளகே.
மிளகின் பெயர்:—கறி, மரீசி, காயம், கவினை, கோளகம், திரங்
கல், மிரியல். (ஏ)

ஏலத்தின் பெயர்.

288 இலாஞ்சி தடியே யேல மாகும்.
ஏலத்தின் பெயர்:—இலாஞ்சி, தடி. (உ)

மஞ்சளின் பெயர்.

289. பீதங் காஞ்சனி நிசியரி சனமுட
னேதுமரித் திராபமு மஞ்சட் குறுபெயர்.
மஞ்சளின் பெயர்:—பீதம், காஞ்சனி, நிசி, அரிசனம், அரித்திரா
பம். (டு)

வெண்கடுகின் பெயர்.

290. அந்தில் கடிப்பகை யையவிசித் தார்த்தம்
வெண்கிறு கடுகென விளம்ப லாகும்.
வெண் கடுகின் பெயர்:—அந்தில், கடிப்பகை, யையவி, சித்தார்த்
தம். (ச)

திப்பிலியின் பெயர்.

291. பிப்பிலி காமன் சிறுமூ லகமே
மாகதி கவினி திப்பிலி யாகும்.
திப்பிலியின் பெயர்:—பிப்பிலி, காமன், சிறுமூலகம், மாகதி,
கவினி. (டு)

கொத்துமலியின் பெயர்.

292. உருளரிசி கொத்து மலியென் றுரைப்பர்.
கொத்துமலியின் பெயர்:—உருளரிசி. (க)

வேண்காயத்தின் பெயர்.

293. காய முள்ளி வேண்காய மாக்கும்.
வேண்காயத்தின் பெயர்:—காயம், உள்ளி. (உ)

வாசந்தரு பலபண்டத்தின் பெயர்.

294. தகரந்தக் கோலங் கோட்டஞ்சா திக்கா
யிலவங்க மேலங் கச்சோல மாஞ்சி
பகரும்வா சந்தரும் பண்டப் பெயரே.
வாசந்தரு பலபண்டத்தின் பெயர்:—தகரம், தக்கோலம், கோட்டம்,
சாதிக்காய், இலவங்கம், ஏனம், கச்சோலம், மாஞ்சி. (அ)

மல்லிகையின் பெயர்.

295. மாலதி யநங்கம் பூருண்டி மல்லிகை.
மல்லிகையின் பெயர்:—மாலதி, அநங்கம், பூருண்டி. (ங)

வன மல்லிகையின் பெயர்.

296. மொளவ வென்பது வனமல் லிகையே.
வன மல்லிகையின் பெயர்:—மொளவல். (க)

இருவாட்சியின் பெயர்.

297. மயிலை யநங்க மிருவாட்சி யாகும்.
இருவாட்சியின் பெயர்:—மயிலை, அநங்கம். (உ)

சாதிப்பூவின் பெயர்.

298. கருமுகை பித்திகை சாதி யாகும்.
சாதிப்பூவின் பெயர்:—கருமுகை, பித்திகை. (உ)

முல்லையின் பெயர்.

299. தளவ முல்லை சாதி பிச்சி.
முல்லையின் பெயர்:—தளவம், சாதி, பிச்சி. (ங)

ஊசி முல்லையின் பெயர்.

300. தளவுமா கதிகை திசையூசி முல்லை.
ஊசி முல்லையின் பெயர்:—தளவு, மாகதி, கதிகை. (ங)

கொடி மல்லிகையின் பெயர்.

301. விசலிகை யென்ப கொடிமல் லிகையே.
கொடி மல்லிகையின் பெயர்:—விசலிகை. (ச)

நந்தியாவர்த்தத்தின் பெயர்.

302. வலம்புரி நந்தியா வர்த்த மாகும்.
நந்தியாவர்த்தத்தின் பெயர்:—வலம்புரி. (ச)

மருக்கொழுந்தின் பெயர்.

303. தமனக மருக்கொழுந்து.
மருக்கொழுந்தின் பெயர்:—தமனகம். (ச)

மலைப்பச்சையின் பெயர்.

304. குளவி மலைப்பச்சை.
மலைப்பச்சையின் பெயர்:—குளவி. (ச)

அடம்பின் பெயர்.

305. அடம்பு பாலிகை.
அடம்பின் பெயர்:—பாலிகை. (ச)

வெட்டுவேரின் பெயர்.

306 முடிவாழை வெட்டுவேர்.
வெட்டுவேரின் பெயர்:—முடிவாழை. (ச)

துவரையின் பெயர்.

307. ஆடகி துவரை.
துவரையின் பெயர்:—ஆடகி. (ச)

அவரையின் பெயர்.

308. அவரை சிக்கடி.
அவரையின் பெயர்:—சிக்கடி. (ச)

உழுந்தின் பெயர்.

309. மாட முழுந்து.
உழுந்தின் பெயர்:—மாடம். (ச)

கடலையின் பெயர்.

310. மஞ்சூர் கடலை.
கடலையின் பெயர்:—மஞ்சூர். (ச)

காராமணியின் பெயர்.

311. காரா மணியிதை கூலமு மாகும்.
காராமணியின் பெயர்:—இதை, கூலம். (உ)

பசும்பயற்றின் பெயர்.

312. பாசி முற்கும் பசும்பய ராகும்.
பசும் பயற்றின் பெயர்:—பாசி, முற்கும். (உ)

கோள்ளின் பெயர்.

313. காணங் குலுத்தங் கொள்ளெனக் கருதுவர்.
கோள்ளின் பெயர்:—காணம், குலுத்தம். (உ)

துவரை, அவரை முதலியவற்றின் பெயர்.

314. இணையவை முதிரை யென்னவு மாகும்.
துவரை, அவரை முதலியவற்றின் பெயர்:—முதிரை. (ச)

சோளத்தின் பெயர்.

315. சொன்னலு மிதங்குஞ் சோள மாகும்.
சோளத்தின் பெயர்:—சொன்னல், இதங்கு. (உ)

வரகின் பெயர்.

316. மருவுகோத் திரவம் வரகென லாகும்.
வரகின் பெயர்:—கோத்திரவம். (ச)

கருந்தினையின் பெயர்

317. இறடியிற் கங்குக் கருந்தினை யென்ப.
கருந்தினையின் பெயர்:—இறடி, கங்கு. (உ)

செந்தினையின் பெயர்.

318. கம்புந் கவலையுஞ் செந்தினை யென்ப.
செந்தினையின் பெயர்:—கம்பு, கவலை. (உ)

பைந்தினையின் பெயர்.

319. ஏனல்குர னுவனை பைந்தினை யென்ப.
பைந்தினையின் பெயர்:—ஏனல், குரல், துவனை. (உ)

தினைத்தாளின் பெயர்.

320. அருவி தினைத்தா ளிருவியு மாகும்.
தினைத் தாளின் பெயர்:—அருவி, இருவி. (உ)

எள்ளின் பெயர்.

321. எண்ணுந் திலமு நூவுடுகள் ளாகும்.

எள்ளின் பெயர்:—எண், திலம், நூவு.

(க)

இளையேள்ளின் பெயர்.

322. குழிகை யிளைபெள்.

இளை எள்ளின் பெயர்:—குழிகை.

(ச)

எள்ளிளங்காயின் பெயர்.

323. கவ்வை யெள்ளிளங் காயா கும்மே.

எள் இளங்காயின் பெயர்:—கவ்வை.

(ச)

நெல்லின் பெயர்.

324. சொல்லும் விரீகியும் வரியுஞ் சானியும்

யவமு நெல்லின் பொதுப்பெய ராகும்.

நெல்லின் பெயர்:—சொல், விரீகி, வரி, சாவி, யவம்.

(ஊ)

குளநெல்லின் பெயர்.

325. நீர்வா ரக்குள நெல்லா கும்மே.

குள நெல்லின் பெயர்:—நீர்வாரம்.

(ச)

மலைச்சாரல்விளை நெல்லின் பெயர்.

326. ஐவன மலைச்சாரல் விளைநெல் லாகும்.

மலைச்சாரல் விளை நெல்லின் பெயர்:—ஐவனம்.

(ச)

செஞ்சாலியின் பெயர்.

327. செந்நெ னன்னெல் செஞ்சா லிப்பெயர்.

செஞ்சாலியின் பெயர்:—செந்நெல், நன்னெல்.

(உ)

பயிரின் பெயர்.

328. பயிரே பசம்புல் பைக்கூழ் கும்.

பயிரின் பெயர்:—பசம்புல், பைக்கூழ்.

(உ)

பதரின் பெயர்.

329. பதடி பதரே பொல்லு மாகும்.

பதரின் பெயர்:—பதடி, பொல்.

(உ)

இளஞ் சூலின் பெயர்.

330. இளஞ்சூல் பீட்டை.

இளம் சூலின் பெயர்:—பீட்டை.

(6)

இளங் கதிரின் பெயர்.

331. பீளிளங் கதிரே.

இளம் கதிரின் பெயர்:—பீள்.

(6)

கதிரின் பெயர்.

332. ஏனலுங் குரலுங் கொழுக்கதி ரென்ப.

கதிரின் பெயர்:—ஏனல், குரல்.

(2)

கோதுமையின் பெயர்.

333. கோதி கோதுமை

கோதுமையின் பெயர்:—கோதி.

(6)

தோரை நெல்லின் பெயர்.

334 இயவை தோரை.

தோரை நெல்லின் பெயர்:—இயவை.

(6)

போரின் பெயர்.

335. போர்சும்மை சூடும் போர்ப்பு மாகும்.

போரின் பெயர்:—சும்மை, சூடி, போர்ப்பு.

(16)

தூற்று நெற்கூட்டின் பெயர்.

336 பொலிபொங் கழிதூற்று நெற்கூடாகும்.

தூற்று நெல் கூட்டின் பெயர்:—பொலி, பொங்கழி.

(2)

வைக்கோலின் பெயர்.

337. வைவே பலாலம் வழுதுவைக் கோலே.

வைக்கோலின் பெயர்:—வை, பலாலம், வழுது.

(16)

நெல்லி னூற்றின் பெயர்.

338. நாறு நெல்லி னூற்று கும்மே.

நெல்லின் நாற்றின் பெயர்:—நாறு.

(6)

வீழலின் பெயர்.

339. வீழலே வீணம் விளம்புங் காலே.

வீழலின் பெயர்:—வீணம்.

(6)

வேயரிசியின் பெயர்.

340 வேரல்வே யரிசி தோரையு மாகும்.
வேயரிசியின் பெயர்:—வேல், தோரை. (உ)

தருப்பையின் பெயர்.

341. குசைகுமுதம் கூர்ச்சங் குசமுந் தருப்பை.
தருப்பையின் பெயர்:—குசை, குமுதம், கூர்ச்சம், குசம். (ச)

நாணலின் பெயர்.

342. காண சரமே காம வேழம்
நவையில் சரவண நாணற் பெயரே.
நாணலின் பெயர்:—காணசரம், காமவேழம், சரவணம். (ங)

இதுவுமது.

343. சிவேதை காசை நாணலெனச் செப்புவர்.
ஷே நாணலின் பெயர்:—சிவேதை, காசை. (உ) ஆ (ஐ)

கொறுக்கையின் பெயர்.

344. எருவை வேழங் கொறுக்கை கொறுக்கச்சி.
கொறுக்கையின் பெயர்:—எருவை, வேழம், கொறுக்கச்சி. (க)

திரட்கோரையின் பெயர்.

345. எருவைசாய் பஞ்சாய் திரட்கோரை யென்ப.
திரட்கோரையின் பெயர்:—எருவை, சாய், பஞ்சாய். (ங)

வாட்கோரையின் பெயர்.

346. செருந்திவாட் கோரை யென்னச் செப்புவர்.
வாட்கோரையின் பெயர்:—செருந்தி. (ச)

பச்சறுகின் பெயர்.

347. பதமுந் தூர்வையும் பச்சறு காகும்.
பச்சறுகின் பெயர்:—பதம், தூர்வை. (உ)

பசம்புல்லின் பெயர்.

348. சட்பம் பசம்புல்.
பசம்புல்லின் பெயர்:—சட்பம். (க)

உலர்ந்த புல்லின் பெயர்.

349. திரண முலர்ந்தபுல்.

உலர்ந்த புல்லின் பெயர்:—திரணம்.

(க)

புற்பிடியின் பெயர்.

350. காசை புற்பிடி.

புல் பிடியின் பெயர்:—காசை.

(க)

இளம்புல்லின் பெயர்.

351. இளம்புல் பதமே.

இளம் புல்லின் பெயர்:—பதம்.

(க)

ஒருவகைப் புல்லின் பெயர்.

352. புதவுரிவாரு விகற்பப் புல்லா சும்மே.

ஒருவகைப் புல்லின் பெயர்:—புதவு.

(க)

நீர்முள்ளியின் பெயர்.

353. நீர்முள்ளி முண்டகம்.

நீர் முள்ளியின் பெயர்:—முண்டகம்.

(க)

நீர்க்குளிரியின் பெயர்.

354. கல்லார நீர்க்குளிரி.

நீர்க்குளிரியின் பெயர்:—கல்லாரம்.

(க)

கத்தூரி மஞ்சளின் பெயர்.

355. சுவாங்கி கத்தூரி.

கத்தூரி மஞ்சளின் பெயர்:—சுவாங்கி.

(க)

கிடையின் பெயர்.

356 சடையே கிடையெனல்.

கிடையின் பெயர்:—சடை.

(க)

பாசியின் பெயர்.

357. நாரஞ் செவிரஞ் சடைச்சி சைவலம்

பாசி யென்பர் பதிப்பு மாகும்.

பாசியின் பெயர்:—நாரம், செவிரம், சடைச்சி, சைவலம், பதி

யம்.

(க)

நாமரையின் பெயர்.

358. அப்புப மம்போ ருகமா விந்தம்
பங்கயம் புண்ட ரீகம் பதுமம்
முண்டக நளின முளரி சமீராருகஞ்
சதபத் திரிகோ கனதஞ் சலசம்
வனசங் கமலம் வாரிசங் கஞ்சந்
திருமால் கொப்பூழ் திருமல ரிண்டை
பங்கே ருகந்தா மரைப்பெய ராகும்.

நாமரையின் பெயர்:—அம்புயம், அம்போருகம், அரவிந்தம், பங்கயம், புண்டரீகம், பதுமம், முண்டகம், நளினம், முளரி, சரோருகம், சதபத்திரி, கோகனதம், சலசம், வனசம், கமலம், வாரிசம், கஞ்சம், திருமால்கொப்பூழ், திருமலர், இண்டை, பங்கேருகம்.

(உக)

நாமரைமலரின் பெயர்.

359. இதுப்பிரா சீவ நறுந்தண் பூவே.
நாமரை மலரின் பெயர்:—இதுப்பு, இராசீவம்.

(உ)

நாமரைக் கோட்டையின் பெயர்.

360. பூவினுட் கோட்டை பொகுட்டே கன்னிகை.
நாமரைக் கோட்டையின் பெயர்:—பொகுட்டு, கன்னிகை.

(உ)

நாமரைச் சுருளின் பெயர்.

361. விசியும் வளையமுஞ் சுருளைபப் பேசுவர்.
நாமரைச் சுருளின் பெயர்:—விசி, வளையம்.

(உ)

நாமரைக்காயின் பெயர்.

362. வராடகம் வராண்டம் வண்கா யாகும்.
நாமரைக் காயின் பெயர்:—வராடகம், வராண்டம்.

(உ)

செங்குவளையின் பெயர்

363. அரத்த முற்பல மாஞ்செக் குவளை.
செக் குவளையின் பெயர்:—அரத்தம், உற்பலம்.

(உ)

இதுவுமது.

364. எருமணங்கல் லாஞ்செக் கமுநீரு மாமே.

செக்குவளையின் பெயர்:—எருமணம், கல்லாரம், செக்கமுநீர்.

(உ) ஆ (உ)

கருங்குவளையின் பெயர்.

365. பாணல்கருங் குவளை.
கருங் குவளையின் பெயர்:—பாணல். (க)

இதுவுமது.

366. நீல முற்பலம் நீலோற் பலமுமாம்.
ஶ்டை கருங்குவளையின் பெயர் :— நீலம், உற்பலம், நீலோற்பலம்.
(க) ஆ (ச)

சுருசெய்தலின் பெயர்.

367. நீல மிந்தீ வரங்கரு நெய்தல்.
சுரு செய்தலின் பெயர்:—நீலம், இத்தீவரம். (உ)

இதுவுமது

368. நீலோற் பலமும் திகழ்த்தப் பெறுமே.
ஶ்டை சுருசெய்தலின் பெயர்:—நீலோற்பலம். (க) ஆ (க)

வெண்ணெய்தலின் பெயர்.

369. வெள்ளாம்பல் குமுதம் வெண்ணிற நெய்தல்.
வெண் செய்தலின் பெயர்:—வெள்ளாம்பல், குமுதம். (உ)

செவ்வாம்பலின் பெயர்.

370. சேதாம்ப லரக்காம்பல் செவ்வாம்பல் செக்குமுதம்.
செவ் ஆம்பலின் பெயர்:—சேதாம்பல், அரக்காம்பல், செக்குமுதம்.
(க)

இதுவுமது.

371. செவ்வல்லி செவ்வாம்பல்.
ஶ்டை செவ்வாம்பலின் பெயர்:—செவ்வல்லி. (க) ஆ (ச)

வெள்ளாம்பலின் பெயர்.

372. அல்லிவிவள் ளாம்பல் கைரவ மாகும்.
வெண் ஆம்பலின் பெயர்:—அல்லி, கைரவம். (உ)

இதுவுமது.

373. வெள்ளல்லி வெள்ளாம்பல்.
ஶ்டை வெள்ளாம்பலின் பெயர்:—வெள்ளல்லி. (க) ஶ்டை (க)

குமுதவகைப் பெயர்.

374. வெள்ளாம்பல் சேதாம்ப லென்றிரு விகற்பங்
கொள்ப மன்றே குமுதப் பெயரே.
குமுத வகைப் பெயர்:—வெள்ளாம்பல், சேதாம்பல். (உ)

குமுதத்தின் பெயர்.

375. ஆம்பலு நெய்தலு மல்லியுந் குமுதம்.
குமுதத்தின் பெயர்:—ஆம்பல், நெய்தல், அல்லி. (ஈ)

செங்கமுநீரின் பெயர்.

376 கல்லார முற்பலஞ் செங்கமு நீரே.
செங்கமுநீரின் பெயர்:—கல்லாரம், உற்பலம். (உ)

சிகை மாலையின் பெயர்.

377. சிசுழிகை படலிகை வாசிகை சிகைமாலை.
சிகை மாலையின் பெயர்:—சிசுழிகை, படலிகை, வாசிகை. (ஈ)

மார்பிலணி மாலையின் பெயர்.

378. மஞ்சரி யிலம்பக மார்பிலணி மாலை.
மார்பில் அணி மாலையின் பெயர்:—மஞ்சரி, இலம்பகம். (உ)

தோளணி மாலையின் பெயர்.

379. தொடைய றுமந் தோளணி மாலை.
தோள் அணி மாலையின் பெயர்:—தொடையல், தாமம். (உ)

கொண்டை மாலையின் பெயர்.

380. கோதை தொங்கல் கொண்டை மாலை.
கொண்டை மாலையின் பெயர்:—கோதை, தொங்கல். (உ)

மயிர்ச் சூட்டு மாலையின் பெயர்.

381. வாசிகை யலக்கன் மயிர்ச்சூட்டு மாலை.
மயிர்ச் சூட்டு மாலையின் பெயர்:—வாசிகை, அலக்கல். (உ)

ஒன்பதாவது மரப்பெயர் வகை முற்றிற்று.

பத்தாவது
ஒருசொற் பல்பொருள் வகை.

முதலாவது
அகர வருக்கம்.

அகப்பா.

1. புரிசையு முள்ளுபர் நிலமு மகப்பா.
அகப்பா என்பது:—மதில், மதிலுண்மேடை. (உ)

அகம்.

2. மனமு முள்ளு மனையும் பாவமும்
புகியு மரப்பொதுப் பெயரு மகமீ.
அகம் என்பது:—மனம், உள், வீடு, பாவம், பூமி, மரப்பொது. (சு)

அகலுள்.

3. ஊரு நாடு மகலு ளாகும்.
அகலுள் என்பது:—ஊர், நாடு. (உ)

அகி.

4. அரவு மிரும்பு மகியென லாகும்.
அகி என்பது:—பாம்பு, இரும்பு. (உ)

அக்காரம்.

5. ஆடையுஞ் சருக்கரையு மக்கார மாகும்.
அக்காரம் என்பது:—புடைவை, சருக்கரை. (உ)

அக்கு.

6. வளைமணி யேற்றின் முரிப்பிவை யக்கெனல்.
அக்கு என்பது:—சங்குமணி, எருத்துத்திமில். (உ)

அங்கணம்.

7. தூம்பு வாயிலு முன்றிலு மங்கணம்.
அங்கணம் என்பது:—சலதாரை, முன்றில். (உ)

அங்கதம்.

8. அரவு தேளணி வசையிவை யங்கதம்.
அங்கதம் என்பது:—பாம்பு, வாசுவலயம், வசைச்சொல். (உ)

அங்கம்.

9. யாக்கையு முறுப்புஞ் சயனமு மங்கம்.
அங்கம் என்பது:—உடல், அவயவம், கட்டில். (க)

அங்கி.

10. அனலுஞ் சட்டையு மங்கி யாகும்.
அங்கி என்பது:—நெருப்பு, சட்டை. (உ)

அசனம்.

11. பசியுங் கொழுப்பும் பகுதியு மளவும்
வேங்கை மரமு முணவு மசனம்.
அசனம் என்பது:—பசி, கொழுப்பு, பகுதி, அளவு, வேங்கைமரம்,
உண்டி. (ச)

அச்சம்.

12. அகத்தியும் பயமு மச்ச மாகும்.
அச்சம் என்பது:—அகத்தி, பயம். (உ)

அஞ்சலி.

13. தொழுதலும் வாவற் பறவையு மஞ்சலி.
அஞ்சலி என்பது:—கும்பிடுதல், வாவல்பறவை. (உ)

அஞ்சனம்.

14. காள நிறனு மையுந் திசைகளின்
யானையி லொன்று மஞ்சன மாகும்.
அஞ்சனம் என்பது:—கரியநிறம், மை, மேற்றிசையானை. (க)

அடல்.

15. வலியுஞ் செருவு மடலென் றாகும்.
அடல் என்பது:—வலி, பொருதல். (உ)

அடி.

16. முதலுங் காலு மொறுத்தலு மடியெனல்.
அடி என்பது:—ஆதி, கால், தண்டித்தல். (க)

அடுப்பு.

17. தரும நானமுத் தானமு மன்றி
யச்சப் பெயரு மடுப்பென லாகும்.
அடுப்பு என்பது:—பாணிநாள், அடுப்பு, பயம். (க)

அடை.

- 18 இலையுங் கனமும் விலையும் வழியு
மப்பமு மற்றிவை யடையென லாகும்.
அடை என்பது:—இலை, கனம், விலை, வழி, அப்பம். (௫)

அணங்கு.

19. தெய்வமுந் தெய்வத் துவமைசொன் மாதரு
மைய னோயும் வருத்தமுந் கொலையு
மழகு மாசையு மணங்கென் றுமே.
அணங்கு என்பது:—தெய்வம், கொல்லியம்பாவையர், நோய், வருத்
தம், கொலை, அழகு, ஆசை. (௭)

அணி.

20. படையின துறுப்புமொப் பணையு மழகும்
பெருமையுங் கலனு மன்பு மணியெனல்.
அணி என்பது:—படைவகுப்பு, அலங்காரம், அழகு, பெருமை,
ஆபாணம், அன்பு. (௬)

அணு.

21. உயிரு நுண்மையு மணுவென லாகும்.
அணு என்பது:—உயிர், நுண்மை. (௨)

அணை.

22. வீடயமுஞ் சேதுவு மெத்தையுஞ் சயனமு
மணையென மொழிப வறிந்திசி னோரே.
அணை என்பது:—புணர்ச்சி, செய்கரை, மெத்தை, படுக்கை. (௪)

அண்டசம்.

23. அரவு தவளை முதலை யாமை
யானையுடும்புமீ னோந்தியும் பறவையும்
பல்லியு மிப்பியு மண்டச மென்ப.
அண்டசம் என்பது:—பாம்பு, தவளை, முதலை, ஆமை, யானை, உடு
ம்பு, மீன், ஓந்தி, பறவை, பல்லி, இப்பி. (௧௧)

அண்டம்.

24. அண்ட முட்டையு மாகா யமுமே.
அண்டம் என்பது:—முட்டை, ஆகாயம். (௨)

அண்டர்.

25. உயர்நிலை யும்ப ரொன்னல ருடனே
இடைய ரண்ட ரென்ன லாகும்.

அண்டர் என்பது:—தேவர், பகைஞர், இடையர். (ஈ)

அத்தம்.

26. ஒருநாண் மீனு மொள்ளிய பொன்னு
மருநெறி யுங்கண் ணுடியும் பாதியுங்
கரமும் பகர்சொற் பொருளு மத்தம்.

அத்தம் என்பது:—ஓர் நட்சத்திரம், பொன், அருநெறி, கண்ணாடி,
பாதி, கை, சொற்பொருள். (ஏ)

அத்தி.

27. யானையு மொருமாப் பெயரு மென்பு
மார்கலிப் பெயரு மத்தியென் றாகும்.

அத்தி என்பது:—யானை, ஓர்மரம், எலும்பு, கடல். (ஈ)

அத்து.

28. அரைப்பட் டிகையுந் துன்னமு மசைச்செர் லுஞ்
செந்திற மும்மிவை தெரியிலத் தென்ப.

அத்து என்பது:—அரைப்பட்டிகை, தைப்பு, அசைச்சொல், செவ
ப்பு. (ச)

அத்தை.

29. அசைநிலைச் சொல்லுங் குருவு மத்தை.

அத்தை என்பது:—முன்னிலைசைச்சொல், குரு. (உ)

அந்தம்.

30. அழகு மீறு மந்த மென்ப.

அந்தம் என்பது:—அழகு, கடை. (உ)

அந்தரம்.

31. அந்தர மேகந் தனியா காயம்
இறுதி திமிரங் கூட்ட மாகும்.

அந்தரம் என்பது:—தனிமை, தேவாலயம், ஆகாயம், முடிவு,
இருள், கூட்டம். (ஈ)

அந்தரி.

32. அம்பிகைப் பெயருந் தூர்க்கையு மந்தரி.

அந்தரி என்பது:—பார்ப்பதி, தூர்க்கை. (உ)

அந்தி.

33. பாலை யாழ்த்திறத் தோரிசைப் பெயரு
மாலைக் காலமு மற்றிவை யந்தி.

அந்தி என்பது:—பாலை யாழ்த்திறத்தி லொன்று, மாலைக்காலம். (உ)

அபரம்.

34. நாகமும் பொய்யும் பிறகு மபரம்.

அபரம் என்பது:—நாகம், பொய், பிற்பக்கம். (ஈ)

அமரர்.

35. அடையலர் பெயருந் தேவரு மமரர்.

அமரர் என்பது:—பகைவர், தேவர். (உ)

அமலம்.

36. அமலமழுக் கின்மையு மறிவு மழகும்.

அமலம் என்பது:—அழுக்கின்மை, அறிவு, அழகு. (ஈ)

அமுதம்.

37. சுவைபா னீர்மை சோறு தெய்வ
வுணவுநீர் மோக்க முப்பு மமுதம்.

அமுதம் என்பது:—சுவை, பால், குணம், சோறு, தெய்வ உணவு,
நீர், மோட்சம், உப்பு; (அ)

அமை.

38. அழகு மூங்கிலு மமைவு மமையே.

அமை என்பது:—அழகு, மூங்கில், அமைவு. (ஈ)

அம்பணம்.

39. அளவைகா ராப்பி கதலி யம்பணம்.

அம்பணம் என்பது:—அளவை, மாக்கால், வாழை. (ஈ)

அம்பரம்.

40. அம்பரங் கடலுமா டையுமா காயமும்.

அம்பரம் என்பது:—கடல், சீலை, ஆகாயம். (ஈ)

அம்பல்.

41. சிராறிந்து புறங்கூறலும் பழிமொழியு மம்பல்.

அம்பல் என்பது:—சிராறிந்து புறங்கூறல், பழிமொழி. (உ)

அம்மை.

42. அழகும்வரு பிறப்புந் தாயு மம்மை.
அம்மை என்பது:—அழகு, வருபிறப்பு, தாய், (உ)

அயம்.

43. அப஠ென் கிளவி யாடு மிரும்புங்
குளமு நீருந் குதிரையுந் கூறுவர்.
அயம் என்பது:—ஆடு, இரும்பு, குளம், நீர், குதிரை. (ஊ)

அயிராவதம்.

44. அயிரா வதந்திசை யானையி லொன்றும்
புரந்தான் யானைப் பெயரும் புகலும்.
அயிராவதம் என்பது:—கீழ்த்திசை யானை, இந்திரன் யானை. (உ)

அயில்

45. வேலுந் கூர்மையு மயிலென விளம்புவர்.
அயில் என்பது:—வேல், கூர்மை. (உ)

அரணம்.

46 காடு மெயிலுந் கவசமு மரணம்.
அரணம் என்பது:—காடு, மதில், கவசம். (ஈ)

அரண்.

47. காவல்வேல் காவற் காடிவை யானை.
அரண் என்பது:—காவல், வேல், காவற்காடு. (ஈ)

அரத்தம்.

48. கடம்புஞ் சடுவனுந் கழுநீர்ப் பெயரு
மர்க்குஞ்செந் நிறமு மரத்த மாகும்.
அரத்தம் என்பது:—கடப்ப மரம், உதிரம், செங்குளை, அரக்கு,
செவப்பு. (ஊ)

அரந்தை.

49. குறிஞ்சியா ழிசையுந் துன்பமு மரந்தை.
அரந்தை என்பது:—குறிஞ்சியாழிசை, வருத்தம். (உ)

அரம்பை.

50. அரம்பை தெய்வப்பெண் வாழையு மாகும்.
அரம்பை என்பது:—தெய்வப்பெண், ஊழை. (உ)

அரலை.

51. கழலை வீசங் கற்றாழை யரலை.
அரலை என்பது:—கழலை, விதை, ஓர்கற்றாழை. (௩)

அரவம்.

52. அரவநூ புரமும் பாம்புமோ சையுமாம்.
அரவம் என்பது:—காற்சிலம்பு, பாம்பு, ஒலி. (௩)

அரற்றல்.

53. அமுகையு மொலித்தலு மரற்ற லென்ப.
அரற்றல் என்பது:—அமுதல், ஒலித்தல். (௨)

அராகம்.

54. முடுகியல் செந்நிறம் பாலை யாழ்த்திற
மாடகர் தக்க ராக மராகம்.
அராகம் என்பது:— பாட்டினோருறுப்பு, செவப்பு, பாலையாழ்த்திறம், பொன், ஓர் பண். (௩)

அரி.

55. கிண்கணிப் பரலுங் கிளரொளியும் பன்றியு
மித்திரனும் வண்டும் பாம்புங் குரங்குங்
குசியையுங் கிளியுந் தவனையு மூங்கிலுந்
திக்கிரியு நிறமுஞ் சிங்கமுந் தேருஞ்
சயனமுங் கண்ணின் வரியுந் துயிலு
மிபமனு நெருப்புங் காற்றும் புகையுந்
புகையுந் சேகும் பறையு மதுவு
மதியு ஞாயிறும் பஞ்சா யுதனும்
பொள்ளலும் பௌவமும் பொன்னும் பசுமையும்
வரையு மைம்மைபுஞ் செந்நெற் கதிருஞ்
சோலையும் படைக்கலப் பெயரும் விசியு
மரிசியும் வரியு மரியென லாகும்.

அரி என்பது:—சகங்கையின் பருக்கைக்கல், ஒளி, பன்றி, இத்திரன், வண்டு, பாம்பு, குரங்கு, குசிரை, கிளி, தவளை, மூங்கில், சக்கரம், நிறம், சிங்கம், தேர், படுக்கை, கண்வரி, நித்திரை, இயமன், நெருப்பு, காற்று, புகை, பசை, மரவயிரம், பறை, கள், சந்திரன், சூரியன், திருமால், உட்டொளை, கடல், பொன், பச்சை, மலை, தகட்டுவடிவு, நெற்கதிர், சோலை, ஆயுதப்பொது, சுட்டிலின் விசி, அரிசி, வரி. (சுச)

அரிட்டம்.

56. காகமும் கள்ளும் பிறவியின் குற்றமு
மரிட்ட மென்ப வநிற்கிசி னேரே.

அரிட்டம் என்பது:—காக்கை, கள், பிறவிக்குற்றம். (௩)

அருணம்.

57. ஆடு மாணு மருண மென்ப.

அருணம் என்பது:—ஆடு, மான். (௨)

அருணன்.

58. அருண னருக்கனு மவன் னேர்ப் பாகனும்
புதனு மென்னப் புகலப் பெறுமே.

அருணன் என்பது:—சூரியன், சூரியன் தேர்ப்பாகன், புதன். (௩)

அருப்பம்.

59. ஊர்ப்பொதுப் பெயரு மொருபெரும் பிணியு
மடவியின் பெயரு மருப்ப மென்ப.

அருப்பம் என்பது:—ஊர்ப்பொது, ஓர்பிணி, காடு. (௩)

அருவி.

60. மலையின்வீழ் புனலுந் திணைத்தானு மருவி.

அருவி என்பது:—மலைச்சாரலாறு, திணைத்தான். (௨)

அலகு.

61. பலகறையு நுளப்பு மளவு மலகெனல்.

அலகு என்பது:—பலகறை, கொதகு, அளவு. (௩)

அலங்கல்.

62. பூவின் மாலைபுந் தளிநு மசைவு
மிரங்கலு மொளிர் தலு மலங்க லாகும்.

அலங்கல் என்பது:—பூமாலை, தளிர், அசைவு, இரங்குதல், ஒளிசெய்தல். (௩)

அலரி.

63. அலரி மலருந் தபணனு மழகுந்
கண்வரி யோர்மரம் என்மனார் புலவர்.

அலரி என்பது:—பூப்பொது, சூரியன், அழகு, கண்வரி, ஓர்மரம். (௩)

அலர்.

64. பழிமொழி யும்பல ரறிந்தலர் தூற்றலு
மலரு மகிழ்வு மலரென் றுகுர்.

அலர் என்பது:—பழிச்சொல், பலரறிந்து பழி தூற்றல், பூ, மசு
ழ்ச்சி. (ச)

அலை.

65. அலையே கொலையுந் திரையு மாகும்.

அலை என்பது:—கொலை, திரை. (உ)

அல்.

66 இரவு மிருளு மிவைபல் லாகும்.

அல் என்பது:—இரவு, இருள். (உ)

அல்கல்.

67. அல்க லென்பது தங்கலு நாளும்.

அல்கல் என்பது:—தங்ககல், தினம். (உ)

அல்லி.

68 வெண்ணிற வாய்பலுங் காயா மாமு
மகவித மும்மிவை யல்லியென் றாகும்.

அல்லி என்பது:—வெள்ளாய்பல், காயாமரம், அகவிதழ். (ஈ)

அவந்தி.

69. கிளியு முஞ்சைப் பதியு மவந்தி.

அவந்தி என்பது:—கிளி, ஓர் நகர். (உ)

அவலை.

70 காடுங் கடுப்பு மவலையின் கண்ண.

அவலை என்பது:—காடு, கடுப்பு. (உ)

அழனம்.

71. அழலும் பிணமு மழன மென்ப.

அழனம் என்பது:—நெருப்பு, பிணர். (உ)

அழுக்காறு.

72 பொறுமையு மனத்தழுக்கு ாழுக்கா றென்ப.

அழுக்காறு என்பது:—பொறுமை, மனத்தழுக்கு. (உ)

அளகம்.

73. அளகம் புனலு மயிரு மாகும்.
அளகம் என்பது:—கீர், மயிர்.

(உ)

அளக்கர்.

74. கடலும் புனியுந் கார்த்திகை நாளு
மளமுஞ் சேறு மளக்க ரென்ப.
அளக்கர் என்பது:—கடல், பூமி, கார்த்திகைநாள், உப்பளம்,
சேறு.

(ஊ)

அளறு.

75. நாகமுஞ் சேறு மளறென நவில்வர்.
அளறு என்பது:—நாகம், சேறு.

(உ)

அளி.

76. அறுபதமு மன்புந் கள்ளு மளியெனல்.
அளி என்பது:—வண்டு, அன்பு, கள்.

(ஈ)

அளித்தல்.

77. கொடுத்தலுந் காத்தலுஞ் செறித்தலு மளித்தல்.
அளித்தல் என்பது:—கொடுத்தல், காத்தல், செறித்தல்.

(ஐ)

அளை.

78. வளைதயிர் புற்று மளையா சும்மே.
அளை என்பது:—வளை, தயிர், புற்று.

(ஊ)

அறல்.

79. அறுதியு மப்பு மறலென மொழிப.
அறல் என்பது:—அறுதல், நீர்.

(உ)

அறுவை.

80. ஆடை சித்திரை நாளிவை யறுவை.
அறுவை என்பது:—சீலை, சித்திரை நட்சத்திரம்.

(உ)

அனந்தம்.

81. அளவில் பொருளும் பொன்னு மனந்தம்.
அனந்தம்:—அளவின்மை, பொன்.

(உ)

அனந்தன்.

82. நாலிரு தெய்வ வரவி லொன்றும்
நான்முக னருக னாகி யரன்மால்
சேட னகந்த னென்றிசி னேரே.

அனந்தன் என்பது:—அட்டமா நாகத்தொன்று, பிரமன், அருகன்,
சிவன், திருமால், சேடன். (ச)

அனலி.

83 தினகரன் பெயருந்தீப் பெயரு மனலி.

அனலி என்பது:—சூரியன், நெருப்பு. (உ)

அன்றில்.

84. அசுர நாளுமோர் பறவையும் மன்றில்.

அன்றில் என்பது:—மூல நட்சத்திரம், ஓர் பறவை. (உ)

அன்னம்.

85. அடிசிலு மெகினமு மன்ன மாகும்.

அன்னம் என்பது:—சோறு, அன்னப்புகள். (உ)

அண்ணை.

86 தாயு முன்பிறந் தாளு மண்ணை.

அண்ணை என்பது:—தாய், அக்காள். (உ)

ஆகம்.

87. யாக்கையு மார்பு மாகமென் றுரைப்பர்.

ஆகம் என்பது:—உடல், மார்பு. (உ)

ஆகாரம்.

88 அசனமு ரெய்யும் படிவமுமா காரம்,

ஆகாரம் என்பது:—பேரணம், ரெய், வடிவு. (உ)

ஆகு.

89. எலியும்பெருச் சாளியு மாகு வாகும்.

ஆகு என்பது:—எலி, பெருச்சாளி. (உ)

ஆகுலம்.

90. வருத்தமுஞ் சத்த வொலியு மாகுலம்,

ஆகுலம் என்பது:—வருத்தம், ஆரவாரம். (உ)

ஆக்கம்.

91. ஆக்கஞ் செல்வமுந் திருமகளு மாகும்.
ஆக்கம் என்பது:—செல்வம், இலக்குமி. (உ)

ஆசாரம்.

92. ஆடையு மொழுக்கமு மறப்பெரு மழையு
மரசர்வாழ் கூடமு மரசார மாகும்.
ஆசாரம் என்பது:—சீலை, ஒழுக்கம், பெருமழை, அரசிருக்கை. (ச)

ஆசினி.

93. ஈரப் பலாமரச் சேகிவை யாசினி.
ஆசினி என்பது:—ஈரப்பலா, மாவயிரம். (உ)

ஆசு.

94. மெய்புகு கருவியுஞ் சடுதியுங் குற்றமு
மற்பமு போர்கவி யுமாசென வாகும்.
ஆசு என்பது:—மெய்க்கவசம், சீக்கிரம், குற்றம், சிறுமை, ஓர்
கவி. (இ)

ஆசை.

95. ஆர்வமும் பொன்னுந் திசையு மாசை.
ஆசை என்பது:—அன்பு, பொன், திசை. (ஈ)

ஆடல்.

96. உரையுங் கூத்தும் வெற்றியு மாடல்.
ஆடல் என்பது:—சொல்லல், கூத்து, வெற்றி. (ஈ)

ஆடவர்.

97. ஆண்பெய ரினையோ ரென்றிவ ராடவர்.
ஆடவர் என்பது:—ஆண்மக்கள், இளையோர். (உ)

ஆடி.

98. வாய்ந்தகண் னாடியு மாதத் தொன்று
மாய்ந்தவுத் தராடமு மாடி யாகும்.
ஆடி என்பது:—கண்ணாடி, ஓர் மாதம், உத்தராடிகள். (ஈ)

ஆடு.

99. மேடமும் வெற்றியு மாடா கும்மே.
ஆடு என்பது:—மேடவிராசி, வெற்றி. (உ)

ஆணை.

100. ஏவன்மெய்ப் பாடே விற்றல்செய றடுத்தல்
சூளுறவு மிலாஞ்சனையு மாணை யாகும்.

ஆணை என்பது:—ஏவல், மெய், வெற்றிசெயல்; தடுத்தல், சபதம்,
அடையாளம். (சு)

ஆண்மை.

101. வலியும் வென்றியும் வாய்மையு மாண்மை.
ஆண்மை என்பது:—வலிமை, வெற்றி, உண்மை. (ஊ)

ஆதி.

102. ஆதி பழமையு மாணு மாலு
முதலுநே ரோட்டமு மொழியப் பெறுமே.

ஆதி என்பது:—பழமை, சிவன், திருமால், முதல், கோட்டம். (ஊ)

ஆம்பல்.

103. இசையின் சூழலும் கள்ளு மூங்கிலு
மல்லியும் யானையு மாம்ப லாகும்.

ஆம்பல் என்பது:—இசைக்குழல், கள், மூங்கில், அல்லி, யானை (ஊ)

ஆரம்.

104. சந்தன மணிவடந் தரளம் பதக்க
மாபரணப் பொதுவு மார மாகும்.

ஆரம் என்பது:—சந்தனமரம், மணிவடம், முத்து, கண்டிகை, ஆபரணப்பொது. (ஊ)

ஆரல்.

105. கார்த்திகை நாளு மொருமீன் பெயரு
மங்கராகனு மதிலு மாரல்.

ஆரல் என்பது:—கார்த்திகை நட்சத்திரம், ஆரன்மீன், செவ்வாய்,
மதில். (ச)

ஆரவாரம்.

106. ஆகுலமுந் துக்கமு மாவார மாகும்.
ஆரவாரம் என்பது:—ஒலி, வருத்தம். (உ)

ஆரை.

107. புரிசைபுந் பாயோர் புதலு மாரை,
ஆரை என்பது:—மதில், புற்பாய், ஓர் பூடு. (ஊ)

ஆர்.

108. ஆர்வுங் கூர்மையு மாத்தியு மாரெனல்.
ஆர் என்பது:—நிறைதல், கூர்மை, ஆத்திரமம். (௩)

இதுவுமது.

109. தேராழி யகத்திற் செறியுறுப்பு மாகும்.
ஷெ ஆர் என்பது:—தேர்ப்பண்டியகவாய். (௧) ஐ (ச)

ஆர்தல்.

110. அணிதலு நிறைதலு முண்டலு மார்தல்.
ஆர்தல் என்பது:—அணிதல், நிறைதல், புசித்தல். (௩)

ஆர்ப்பு.

111. அமருஞ் சிரிப்பு மார்ப்பென லாகும்.
ஆர்ப்பு என்பது:—போர், நகைப்பு. (௨)

ஆர்வம்.

112. ஆசையு நாகத் தொன்று மார்வம்.
ஆர்வம் என்பது:—ஆசை, ஓர் நாகம். (௨)

ஆர்வலர்.

113. காதலர் வேட்டோர் கனிந்தோ ரார்வலர்.
ஆர்வலர் என்பது:—நாயகர், மித்திரர், அன்புடையோர். (௩)

ஆலம்.

114. பூவு நீரு மொருமரப் பெயரு
மாழ்கடல் விடமு மால மாகும்.
ஆலம் என்பது:—பூ, நீர், ஆலமாம், விடம். (ச)

ஆலவன்.

115. அப்புலிப் பெயரு மாசையு மாலவன்.
ஆலவன் என்பது:—சந்திரன், ஆசை. (௨)

ஆலாலம்.

116. அலர்ந்த பூவு நீருமோர் மாமு
மலைகடல் விடமுமவா வலுமா லாலம்.
ஆலாலம் என்பது:—பூ, நீர், ஓர் மரம், விடம், வெளவால். (௩)

ஆலி.

117. துளியு நீர்கொ ளாலாந் கட்டியு
மழையு மாவி யெனவகுத் தனரே.
ஆலி என்பது:—மழைத்தளி, ஆலாங்கட்டி, மழை. (க)

ஆலயம்.

- 118 யானைக் கூடமு நகரமுந் தேவர்
கோட்டமு மாலய மென்னக் கூறும்.
ஆலயம் என்பது:—யானைக்கூடம், நகரம், தேவர்கோவில். (க)

ஆவணம்.

119. உரிமையங் காடி தெருவுபுனர் பூச
மிவையொரு நான்கு மாவண மென்ப.
ஆவணம் என்பது:—உரிமை, கடைவீதி, தெரு, புனர்பூச நட்சத்
திரம். (ச)

ஆவலர்.

- 120 காதலர் வேட்டோ ராவல ராகும்.
ஆவலர் என்பது:—நாயகர், மித்திரர். (உ)

ஆழி, நேமி.

121. சாகரந் தேர்க்கால் சக்கரம் வட்ட
மோதிர மென்ன மொழிந்தவை யைந்து
நேமியு மாழியு மெனநிகழ்த் தினரே.
ஆழி, நேமி என்பன:—கடல், தேருருள், சக்கராயுதம், வட்டவடிவு,
மோதிரம். (டு)

ஆறு.

122. வழியு நதியுமோ ரெண்ணு மாறெனல்.
ஆறு என்பது:—வழி, நதி, ஓர் எண். (க)

ஆற்றல்.

123. விளியும் வென்றியும் வாய்மையு மாண்மையு
மிகுதியும் பரித்தலு ஞானமும் பொறையுங்
கூட்டுத லும்மிவை யாற்ற லாகும்.
ஆற்றல் என்பது:—வலிமை, வென்றி, உண்மை, ஆண்மை, மிகுதி,
பரித்தல், ஞானம், பொறை, கூட்டுதல். (க)

ஆணி.

124. அழிவு மூலமு மாணியென் றாகும்.
ஆணி என்பது:—கேடு, மூல நட்சத்திரம்.

(உ)

இகத்தல்.

125. பொறுத்தலு நடத்தலு மிகத்த லாகும்.
இகத்தல் என்பது:—பொறுத்தல், நடத்தல்.

(உ)

இகல்.

126 பகையும் வலியு மமரு மிகலெனல்.
இகல் என்பது:—பகை, வலி, போர்.

(உ)

இகுளை.

127. சுற்றமுற் தோழியு மிகுளை யென்ப.
இகுளை என்பது:—சுற்றம், தோழி.

(உ)

இசை.

128 இசையே புகழு மொழியு நாதமும்.
இசை என்பது:—புகழ், சொல், ஒலி.

(உ)

இடக்கர்.

129. குடத்தின் பெயரு மறைமொழியு மிடக்கர்.
இடக்கர் என்பது:—குடம், மறைத்த சொல்.

(உ)

இடம்.

130. வீடும் வலியும் படுப்பது மிடமெனல்.
இடம் என்பது:—வீடு, வலி, படுத்தல்.

(உ)

இடி.

131. உறுதிமொழி பிண்டி யுருமு மிடயே.
இடி என்பது:—உறுதிச்சொல், செல் முதலியவற்றின் மா, இடி யேறு.

(உ)

இடை.

132. இடமு துசப்பு நடுவு மிடைபெனல்.
இடை என்பது:—இடம், துசப்பு, நடு.

(உ)

இந்தளம்.

133. தெருப்பிடு கலனு மிசையு மிந்தளம்.

இந்தளம் என்பது:—தூபக்கால், ஓர் பண்.

(உ)

இபம்.

134. மரத்தின் கொம்பும் யானையு மிபமெனல்.

இபம் என்பது:—மரக்கொம்பு, யானை.

(உ)

இரசதம்.

135. அரைப்பட்டி டிகையும் வெள்ளியு மிரசதம்.

இரசதம் என்பது:—அரைப்பட்டிகை, வெள்ளி.

(உ)

இரதம்.

136 புணர்ச்சியுஞ் சூதமு மனியுந் தேரு
மரைநாணுஞ் சுவையு மிரத மென்ப.

இரதம் என்பது:—புணர்ச்சி, சூதம், அளி, தேர், அரைநாண், சுவை.

(ஈ)

இரலை.

137 இரலைக் கிளவி மாணி னேறுந்
தலைநாளுமுதுங் கொம்பு மாகும்.

இரலை என்பது:—ஆண்மான், அச்சவீளி நட்சத்திரம், ஊது கொம்பு.

(ஈ)

இரவி.

138. மலையு மருக்கனும் வாணிகத் தொழிலு
மினி யாமென் றிசைக்கப் படுமே.

இரவி என்பது:—மலை, சூரியன், வாணிகத்தொழில்.

(ஈ)

இராகம்.

139. இசைநிறந் கீதஞ் செம்மையு மிராகம்.

இராகம் என்பது:—இசை, நிறம், கீதம், செவப்பு.

(ஈ)

இருள்.

140. நாகமு மயக்கமுந் கருமையு மிருளெனல்.

இருள் என்பது:—ஓர்வகை நாகம், மயக்கம், கறுப்பு.

(ஈ)

இரௌரவம்.

141. ஆகமத் தொன்று நாகு மிரௌரவம்.

இரொனாவம் என்பது:—சிவாகமம் இருபத்தெட்டில் ஒன்று, ஓர்
நாகம். (உ)

இலஞ்சி.

142. மசிழ்மரங் கொப்பூழ் மடுவீவை யிலஞ்சி.
இலஞ்சி என்பது:—மசிழ்மரம், கொப்பூழ், ஏரி. (உ)

இலம்பகம்.

143. நுதலணி யத்தி யாய மிலம்பகம்.
இலம்பகம் என்பது:—நுதலணிமாலை, அத்தியாயம். (உ)

இலாங்கலி.

144. நாளிகே ரமுஞ்செங் காந்தனா மிலாங்கலி.
இலாங்கலி என்பது:—தெங்கு, செங்காந்தள். (உ)

இலையம்.

145. கூத்தங் கூத்தின் விகற்பமு மிலையம்.
இலையம் என்பது:—கூத்து, கூத்தின் விகற்பம். (உ)

இல்.

146. மனையுங் குடியு மில்லை யென்றலு
மிடமு மிராசியு மில்லென் றாகும்.
இல் என்பது:—மனைவி, வீடு, இல்லையெனல், இடம், இராசி. (ஊ)

இழுக்கு.

147. பிழைத்தல் பொல்லாக் கிவையிழுக்காகும்.
இழுக்கு என்பது:—தவறுதல், கேடு. (உ)

இளி.

148. யாழிலேரூர் நரம்புஞ் சிசிப்பு மிளியெனல்.
இளி என்பது:—யாழ்நரம்பு, சிசிப்பு. (உ)

இறப்பு.

149. மிகுதியு மாணமும் பேர்க்கு மிறப்பே.
இறப்பு என்பது:—மிகுதி, சாவு, போதல். (ஊ)

இறல்.

150. எரிநா டேன்கு டெருதும் னிறுலே.
இறல் என்பது:—கார்த்திகை நாள், தேன்கூடு, எருது, இறன்
மீன். (சு)

இறம்பு.

151. குன்றுங் காடு மிடைதூறு மிறம்பே.
இறம்பு என்பது:—சிறுமலை, குறங்காடு, தூறு. (உ)

இதுவுமது.

152. தாமரை நறுந்தண் பூவுஞ் சாற்றும்.
இறம்பு என்பது:—தாமரைப் பூ. (க) கூ (ச)

இறை,

153. சிறந்தோன் பெயருஞ் செம்மையுஞ் சிறுமையுந்
தலைவனுந் தலைமையும் பெருமையுந் தங்கலு
மபனு மரனு மரசியின் பெயரும்
புள்ளி னிறகுந் கடனும் வரையு
மில்லி னிறப்புந் கடமையு மிறையே.
இறை என்பது:—உயர்ந்தோன், நடுவுநிலைமை, அற்பம், அரசன்,
தலைமை, பெருமை, தங்கல், பிரமன், சிவன், கடவுள், பற
வையின் இறகு, கடன், கையிறை, வீட்டிறப்பு, குடியிறை. (கடு)

இறைவை.

154. ஏணியும் புட்டிலு மிறைவை யாகும்.
இறைவை என்பது:—ஏணி, கூடை. (உ)

ஈடை.

155. ஈங்கையுந் கொடுத்தலும் பொன்னு மீசை.
ஈடை என்பது:—இண்டங்கொடி, கொடுத்தல், பொன். (உ)

ஈழம்.

156. இணியஞ் சிங்கள மீழ மாகும்.
ஈழம் என்பது:—பொன், சிங்கள தேசம். (உ)

உஞற்று.

157. உற்சாகமுந் தப்பு முஞ்றென மொழிப.
உஞற்று என்பது:—உற்சாகம், இழுக்கு. (உ)

உடல்.

158. யாக்கையு மாடக மும்முட லென்ப.
உடல் என்பது:—சரீரம், பொன். (உ)

உடு.

159. அம்பு மாடு மம்புத் தலையு
மொளிவான் மீனும் கிடங்கு நாவா
யோட்டுந் கோலு முடுவேன லாகும்.

உடு என்பது:—அம்பு, ஆடு, அம்புத்தலை, விண்மீன், அகழி, மரக்
கலம் ஓட்டும் கோல். (சு)

உடை.

160 உடுக்கையுஞ் செல்வமும் குடைவேலு முடையே.
உடை என்பது:—சீலை, செல்வம், குடை, வேலமரம். (ச)

உணர்வு

161. அறிவுந் தெளிவு மொழிவு முணர்வேனல்.
உணர்வு என்பது:—அறிவு, தெளிவு, நீங்கல். (ந)

உண்டை.

162. படையின் வகுப்புந் திரட்சியு முண்டை.
உண்டை என்பது:—படைவகுப்பு, திரளை. (உ)

உத்தரம்.

163. வடக்குமே லாழித்தி வார்த்தையு முத்தரம்.
உத்தரம் என்பது:—வடக்கு, மேல், வடவாழ்காக்கினி, மற்ற
மொழி. (ச)

உத்தி.

164. உரக படப்பொறி சுணங்குரை யாட
லோர்நிறு வுறுப்பு முத்தி யாகும்.
உத்தி என்பது:—பாம்பின் படப்பொறி, தேமல், உரைத்தல், சீதேவி
என்னுந் தலைக்கோலம். (ச)

உத்திரம்.

165. உத்திர மென்ப வோர்நா ஞடனே
சித்திர மாளிகை சேர்த்ததோ ருறுப்பே.
உத்திரம் என்பது:—உத்திர நாள், மாளிகையின் ஓர் உறுப்பு. (உ)

உந்தி.

166 பேதையர் விரும்பி யாடலு நீரு
நீரின் சுழியுந் தேரின் றட்டு

நாபியுங் கடலு நதியும் யாழி
 னோது முறுப்பு முந்தி யாகும்.

உந்தி என்பது:—மகளிர் விளையாட்டிலொன்று, நீர், நீர்ச்சுழி, தேர்த்
 தட்டு, கொப்பூழ், கடல், யாறு, யாழின் ஓர் உறுப்பு (அ)

உப்பளம்.

167. அளமுங் கழிநிலமு முப்பள மாகும்.

உப்பளம் என்பது:—உப்புவிளை நிலம், உப்பங்கழி நிலம். (உ)

உப்பு.

168. வேலைபு மதனில் விளைவும்விளை யாட்டு
 மோது முவரு மினிபையு முப்பே.

உப்பு என்பது:—கடல், இலவணம், மகளிர் விளையாட்டு, உவர்த்தல்,
 இனிமை. (ஊ)

உம்பர்.

169. உயர்நிலை யோரு மிசையு மும்பர்.

உம்பர் என்பது:—வானோர், மேல். (உ)

உம்பல்.

170. யானையும் விலங்கி னான்பாற் பெயருங்
 குடியும்வழித் தோன்றலு முற்ப லாகும்.

உம்பல் என்பது:—யானை, விலங்கேற்றின் பொது, குலம், மகன். (ச)

உயவை.

171. கான்பாற் றுப்பெயர் கருவினை யுயவை.

உயவை என்பது:—காட்டாறு, காக்கணஞ்செடி. (உ)

உரம்.

172. வலிமார் பூக்க ஞானந் திடமுரர்.

உரம் என்பது:—வலி, மார்பு, ஊக்கம், ஞானம், திடம். (ஊ)

உரை.

173 சத்தவொலி விருத்தி யுரைக்கலு முரைபே.

உரை என்பது:—எழுத்தினோலி, சொற்பொருள், சொல்லல். (ங)

உலகம்.

174. உலகம் புனிதசை யுயர்குண மாபே.

உலகம் என்பது:—பூமி, திசை, உயர்குணம். (ங)

உலகு.

175. அவனி திசையா காய முயர்ந்தோர்
குலமிகை யுலகெனக் கூற லாகும்.
உலகு என்பது:—பூமி, திக்கு, ஆகாயம், உயர்ந்தோர், குலம். (டு)

உலக்கை.

176. ஒண நாளா முரோங்கலு முலக்கை.
உலக்கை என்பது:—திருவோண நட்சத்திரம், உலக்கை. (உ)

உலவை.

177. மாக்களின் மருப்பு மரமு மரத்தின்
கோடுங் காற்று முலவையின் கூற்றே.
உலவை என்பது:—விலங்கின் கொம்பு, ஓடைமரம், மரக்கொம்பு,
காற்று. (ச)

உவளகம்.

178. பிரிதலு மிடையர் சேரியு மதிலு
மொருசிறை யீடமு மெயிலுறுப்புப் பள்ளமும்
வாஸியும் விசாலமு முவளக மாசும்.
உவளகம் என்பது:—பிரிதல், இடைச்சேரி, மதில், ஒருபக்கம், மதி
லுறுப்பு, பள்ளம், தடாகம், விசாலம். (அ)

உவா.

179. அதுமதி யானை யினையோ னுவாவெனல்.
உவா என்பது:—பெளரணை, யானை, இனையோன். (ஈ)

உழை.

180. இடமும் மாணும் யாழ்காரம் பும்முழை.
உழை என்பது:—இடம், மான், யாழின் ஓர் கார்பு. (ஊ)

உளை.

181. ஆண்பான் மயிரு மஹிணை மயிரும்
பரியின் கழுத்தணி மயிரு மிசையுஞ்
சத்த வொலியு முளையென லாகும்.
உளை என்பது:—உயர்நிணை யாண்பால் மயிர், அஹிணைப் பொரு
ளின் மயிர், குதிரையின் பிடர் மயிர், ஏழிசையில் ஒன்று,
பேசலால் எழும் ஒலி. (ஐ)

உறுகண்.

182. துக்கமு நோயு முறுக ணென்ப.
உறுகண் என்பது:—துக்கம், நோய். (உ)

உறுவன்.

183. அரிசாகமர் கடவுளு முனிவனு முறுவன்.
உறுவன் என்பது:—அருகன், முனிவன். (உ)

உறை.

184. நீர்த்துளி முதலாந் துளியு நீணைய்
போக்கு மருந்தும் பொருளும் போர்வையும்
வெண்கலப் பெயரும் விழும்மும் பெருமையு
மெண்குறிப் பெண்ணிப் பொலிந்துழி யிடுவதும்
பாலுறு பிரையுங் காரமு முணவுங்
குறையுவர் நீரும் படையின் கூடு
மோரிடைச் சொல்லும் வாழ்நாளு முறையெனல்.

உறை என்பது:—நீர்த்துளி, மருந்து, பொருள், போர்வை, வெண்கலம், மேன்மை, பெருமை, இலக்கம் குறித்தற்கு இடம் ஓர் குறி, பாலிடுபிரை, உறைப்பு, உணவு, உவர்நீர், ஆயுதவுறை, ஓர் இடைச்சொல், வாழ்நாள். (கடு)

உறையுள்.

185. ஊர்ப்பொதுப் பெயரு மகாரமு முறையுள்.
உறையுள் என்பது:—ஊர்ப்பொது, வீடு. (உ)

உன்னல்.

186. மனமு நினைவு முன்ன லாகும்.
உன்னல் என்பது:—மனம், நினைவு. (உ)

உளக்கம்.

187. உற்சாகம் வலிமன மிகுதி யுக்கம்.
உளக்கம் என்பது:—உற்சாகம், வலிமை, உள்ளக்களர்ச்சி. (க)

ஊழ்.

188. பழமையு மரபும் பகையு முழெனல்.
ஊழ் என்பது:—பழமை, மரபு, பகை. (க)

ஊறு.

189. தீதுங் கொலையுந் தீண்டலு முறெனல்.
ஊறு என்பது:—தீமை, கொலை, தீண்டல். (க)

ஊனம்.

190. பிணமுக் கேடு மூன மாகும்.
ஊனம் என்பது:—பிணம், கேடு. (உ)

எகினம்.

191. அன்னமுக் கவரிமாய் மாண்மாமு நாயும்
புளியும் புளிமாப் பெயரு மெகினம்.
எகினம் என்பது:—அன்னம், கவரிமா, ஆண்மாம், நாய், புளிமாம்,
புளிமா. (ச)

எக்கல்.

192. குவித்தலுஞ் சொரிதலு மெக்க லென்ப.
எக்கல் என்பது:—குவித்தல், சொரிதல். (உ)

எருவை.

193. கழுகுஞ் செம்புக் கொறுக்கையு மெருவை.
எருவை என்பது:—கழுகு, செம்பு, கொறுக்கை. (ஈ)

எலி.

194. ஆகுவு மதவும் பூரா னும்மெலி.
எலி என்பது:—இல்வெலி, கள், பூர எட்சத்திரம். (ஈ)

எல்.

195. நல்லொளிப் பெயரு ஞாயிறும் பகலு
மெல்லியு மிகழ்ச்சியு மெல்லென வைப்பர்.
எல் என்பது:—பிரகாசம், சூரியன், பகல், இரவு, இகழ்ச்சி. (ஊ)

எறுழ்.

196. தண்டா யுதம்வலி பெறுழா கும்மே.
எறுழ் என்பது:—தண்டாயுதம், வலி. (உ)

என்றாழ்.

197. விரிகதி ரவனும் வெயிலு மென்றாழ்.
என்றாழ் என்பது:—சூரியன், வெயில். (உ)

ஏதம்.

198. குற்றமுந் தன்பமு மேத மாகும்.
ஏதம் என்பது:—குற்றம், தன்பம். (உ)

ஏதி.

199. ஆயுதமுந் துண்டமும் வாளு மேதி.
ஏதி என்பது:—ஆயுதப்பொது. துண்டு, வான். (உ)

எந்தல்.

200. பெருமையு முயர்வுந் தலைவனு மேந்தல்.
எந்தல் என்பது:—பெருமை, உயர்ச்சி, அரசன். (உ)

எமம்.

201. இன்பமு நீறும் பொன்னுந் காவலு
மிரவுஞ் சேமமு மேமாப்பு மயக்கமு
மென்பன வேமப் பெயரன வாகும்.
எமம் என்பது:—இன்பம், விபூதி, பொன், காவல், இரவு, சேமம்,
களிப்பு, உன்மத்தம். (அ)

ஏரண்டம்.

202. ஆமணக் குஞ்சித் திரமுமே ரண்டம்.
ஏரண்டம் என்பது:—ஆமணக்கு, சித்திரம். (உ)

ஏல்லை.

203. மடுவும் பொழுது மேல்வையென் றாகும்.
ஏல்லை என்பது:—மடு, பொழுது. (உ)

ஏறு.

204. விடையு மெருதம் விலங்கினுண் பெயரு
மிடியு முதனா னேறெனப் படுமே.
ஏறு என்பது:—பொலியெருது, எருது, புலி முதலிய விலங்கின்
ஆண்டெயர், இடி, அச்சுவினி நாள். (இ)

ஏனல்.

205. தினைப்புனமுந் திணையு மேன லாகும்.
ஏனல் என்பது:—தினைப்புனம், பைந்தினை. (உ)

ஏனெதியர்.

206. மந்திரிப் பெயருஞ் சேனைகாப் போரு
மறவரு மயிர்வினை ஒருமே னுதியர்.
ஏனெதியர் என்பது:—மந்திரியர், தந்திரியர், மறவர், காவியர். (ச)

ஐயம்.

207. பொழுதும் பிச்சையும் பிச்சைகொள் கலனு
மனுமா னமுமிவை யையமென் றாகும்.

ஐயம் என்பது:—பொழுது, பிச்சை, இரப்போர் கலம், அனுமா
னம். (ச)

ஐயன்.

208. வானோர் முனிவர் மறையவ ராசான்
சாத்தன் மூத்தோன் றகப்பனு மையன்.

ஐயன் என்பது:—வானோர், முனிவர், பார்ப்பார், குரு, சாத்தன்,
மூத்தோன், தந்தை. (எ)

ஐயை.

209. ஆரியை விந்தை யலகைக் கொடியா
ளாசா ரியன்பெரு மாட்டியு மையை.

ஐயை என்பது:—பார்வதி, தூக்கை, காளி, ஆசான். (ச)

ஒண்மை.

210. அழகு நன்று யறிவு மொண்மை.

ஒண்மை என்பது:—அழகு, நன்மை, அறிவு. (க)

ஒலி.

211. ஒசையு முருமுந் காற்று மொலியே.

ஒலி என்பது:—சத்தம், இடி, காற்று. (க)

ஒலியல்.

•212. அதழு மடையு மாலை யு மாறு
மொலிய லென்னு மொண்பெயர் பெறுமே.

ஒலியல் என்பது:—தோல், சீலை, பூமாலை, நதி. (ச)

ஒழுக்கம்.

213. வழியுந் குலமுமா சாரமு மொழுக்கம்.

ஒழுக்கம் என்பது:—வழி, குலம், சீலம். (ங)

ஒளி.

214. ஆதவன் மதிபுகழ் விளக்குட னொளிப்பிட
மோதுந் கனலுந் கேட்டையு மொளியெனல்.

ஒளி என்பது:—சூரியன், சந்திரன், புகழ், விளக்கு, மறைவிடம்,
நெருப்பு, கேட்டை என். (ள)

ஒளிவட்டம்.

215. சக்கரங் கண்ணாடி தானொளி வட்டம்.

ஒளிவட்டம் என்பது:—சக்கரம், கண்ணாடி.

(உ)

ஒங்கல்.

216. மலையுந் தலைவனும் வலியோன் பெயரு

முயர்வு மேடு முங்கிலு மோங்கல்.

ஒங்கல் என்பது:—மலை, தலைவன், வலியோன், உயர்ச்சி, மேடு, முங்கில்.

(சு)

.ஒடை.

217. நீர்நிலைப் பெயரும் கழுங்கிரி நெறியு

மாமும் பட்டமு மற்றிவை யோடை.

ஒடை என்பது:—நீர்நிலை, அகழி, மலைவழி, ஒடை என்னும் ஓர் மரம், நெற்றிப்பட்டம்.

(ரு)

ஒட்டம்.

218. ஒட்டமே லுதடுந் தோல்வியு முரைக்கும்.

ஒட்டம் என்பது:—மேலுதடு, தோல்வி.

(உ)

ஒணம்.

219. மாயோ னானும் வருபுன் லாறு

மோண மென்ப ருணர்ந்திசி னோரே.

ஒணம் என்பது:—திருவோண நாள், நதி.

(உ)

ஒதம்.

220. ஈரமுங் கடலின் றிரையுங் கடலு

மோத மென்னும் பெயர்க்குரி யனவே.

ஒதம் என்பது:—ஈரம், கடற்றிரை, கடல்.

(ரு)

ஒதனம்.

221. உணவுஞ் சோறு மோதன மென்ப.

ஒதனம் என்பது:—உண்டி, சோறு.

(உ)

ஒதி.

222. மலையும் பெண்பான் மயிரும் பூசையு

மோதினவன் பெயரு மோதியென் றுரைப்பர்.

ஒதி என்பது:—மலை, பெண்மயிர், பூசை, சுற்றேன்.

(சு)

ஓதை.

223. புரிசையு முள்ளையர் நிலமு மகர

மாதியின் சத்தமு மொலியு மோகை.

ஓதை என்பது:—மதில், மதிலுண்மேடை, அகர முதலிய எழுத் தொலி, ஆரவாரம். (ச)

ஓரி.

224. அரிவையர் மயிராழித் தெல்லா மயிரு

முதுகரியு முசுவும் விலங்கின் சேக்கையு

மோரி யென்பரோர் வள்ளலு முகைக்கும்.

ஓரி என்பது:—ஆண்மயிர், பிறமயிர், கிழகரி, ஆண்முசு, விலங்கின் படுக்கை, கடை எழு வள்ளலில் ஒருவன். (ச)

ஓரை.

225. மகளி ரீட்டமு மற்றவ ராடலு

மவர்வினை யாடுங் களமு மிராசியு

மோரிடைச் சொல்லுங் குரவையு மோரை.

ஓரை என்பது:—மகளிர் கூட்டம், மாதர் வினையாட்டு, மாதர் வினையாடும் களம், இராசிப்பாது, ஓர் இடைச்சொல், குரவை. (ச)

ஓலம்.

226. ஒலியும் பாம்பு மோல மென்ப.

ஓலம் என்பது:—ஒலி, பாம்பு.

(உ)

ஓவியர்

227. கண்ணு ளருஞ்சித் திரரு மோவியர்.

ஓவியர் என்பது:—கண்ணினர், சித்திரகாரர்.

(உ)

ஓரண்டாவது

ககர வருக்கம்.

ககனம்.

228 காடுஞ் சேனையும் வெளியுங் ககனம்.

ககனம் என்பது:—காடு, சேனை, ஆசாயம்.

(உ)

கங்கம்.

229. பருந்துஞ் சிப்புங் கங்க மென்ப.

கங்கம் என்பது:—பருந்து, சிப்பு.

(உ)

கங்கு.

230. கருந்தினை யும்வரம் பினருளுங் கங்கெனல்.
கங்கு என்பது:—கருந்தினை, வரம்பின் பக்கம். (உ)

கசடு.

231. குற்றமு மழுக்கு மையமுங் கசடே.
கசடு என்பது:—குற்றம், அழுக்கு, ஐயம். (ஈ)

கச்சம்.

232. கவடு மளவையுங் காலுங் கச்சம்.
கச்சம் என்பது:—யானைக் கழுத்திடு கயிறு, அளவை, மாக்கால். (ஊ)

கச்சை.

233. கயிறு மெய்புகு கருநியுந் தழும்புங்
கச்சை யென்று கருதப் படுமே.
கச்சை என்பது:—கயிறு, கவசம், தழும்பு. (஋)

கருறல்.

234. சிறுமையும் பொலிவுங் கருற லென்ப.
கருறல் என்பது:—சிறுமை, பொலிவு. (உ)

கஞ்சம்.

235. தாளம் வெண்கலந் தாமரை குல்லை
கஞ்ச மென்ப ரப்பமுங் கழறுவர்.
கஞ்சம் என்பது:—கைத்தாளம், வெண்கலம், தாமரை, கஞ்சா, அப்ப வருக்கம். (ஓ)

கடகம்.

236. வட்டமு மதிலு மலையின் பக்கமுஞ்
சேனையு மூரு மேரார நெண்ணுங்
கங்கணப் பெயரும் பலகையுங் கடகம்.
கடகம் என்பது:—வட்டம், மதில், மலைப்பக்கம், படை, ஓர் ஊர்,
ஓர் ஆறு, ஓர் எண், கங்கணம், பலகை. (க)

கட்டம்.

237. அருஞ்சரப் பெயரும் யாக்கையுங் கயிறுங்
குடமுங் கானமுங் குஞ்சரத் திரளு
மற்றதன் கொடிது மதமுங் கடமே.

கடம் என்பது:—அருநெறி, சரீரம், கயிறு, சூடம், காடு, யானைக்
கூட்டம், யானைக்கதுப்பு, யானை மதம். (அ)

கடல்.

238. மகரா லயமு மளவையுங் கடலெனல்.
கடல் என்பது:—சமுத்திரம், ஓரெண். (உ)

கடவை.

239. கவரி துக் கேணி சூற்றமுங் கடவை.
கடவை என்பது:—கடவு மரம், ஏணி, சூற்றம். (உ)

கடி.

240. விரைவு கூர்மை வெருவு கல் காவல்
வரைவு சிறப்பு மணத்தெதாழில் விளக்கம்
புதுமை யைய மிகுதி கரிப்பு
நாற்றங் காலம் பேயிவை கடியே.

கடி என்பது:—சீக்கிரம், கூர்மை, பயம், காவல், நீக்கம், சிறப்பு,
மணம் புரிதல், விளக்கம், புதுமை, சந்தேகம், மிகுதி, கரிப்பு,
வாசனை, காலம், பிசாசம். (கடு)

கடிசை.

241. கடிசைக் கிளவி நாழிகை கபாடத்
திடுதாள் கண்டமுந் துண்டமு மிசைக்கும்.
கடிசை என்பது:—நாழிகை, கதவீடு தாள், எழுத்தாணி, துணிக்
கை. (ச)

கடிப்பம்.

242. காதணி யணிகலச் செப்பிவை கடிப்பம்.
கடிப்பம் என்பது:—காதணி, ஆபாணச்செப்பு. (உ)

கடு.

243. ஒருமரப் பெயரும் விடமுங் கடுவெனல்.
கடு என்பது:—ஓர் மரம், நஞ்சு. (உ)

கடை.

244. இடம்வாயி லாவண மீறுங் கடையே.
கடை என்பது:—இடம், வாயில், அங்காடி, முடிவு. (ச)

கட்சி.

245. காடுங் கூடுங் கட்சி யாகும்.
கட்சி என்பது:—காடு, பறவைக்கூடு.

(உ)

கட்டளை.

246. கட்டளை தூலாழு நிறையறி கருவியு
முசையறி கருவியு மளவு மொப்புமாம்.
கட்டளை என்பது:—தூலாம், நிறையறி கருவி, உரை கல், அளவு,
உவமை.

(டு)

கணம்.

247. கணமென் கிளவி கால துட்பமுந்
திரளும்பே யுந்திப் பிலியு நோயு
முடுவும் வட்டமுங் கணமென லாகும்.
கணம் என்பது:—காலதுட்பம், திரட்சி, பிசாசும், திப்பிலி, ஓர் நோய்,
விண்மீன், வட்டம்.

(எ)

கணி.

248. வேங்கை மரமு மருதமுங் கணியெனல்.
கணி என்பது:—வேங்கை மரம், மருதநிலம்.

(உ)

கணிச்சி.

249. தோட்டியு மழுவுந் தறிகையுங் கணிச்சி.
கணிச்சி என்பது:—தோட்டி, மழு, தறிகை.

(஑)

கணை.

250. அம்புந் திரட்சியும் பூரநா ஞங்கணை.
கணை என்பது:—அம்பு, திரண்ட வடிவு, பூர நட்சத்திரம்.

(஑)

கண்டகம்.

251. காடு முள்ளுங் கண்டக மாகும்.
கண்டகம் என்பது:—காடு, முள்.

(உ)

கண்டம்.

252. கழுத்து மெய்ப்புகு கருவியும் வானு
நாடுமிடு திரையு நவிலுந் துண்டமுந்
சூருக்கரைப் பெயரும் வெல்லமுங் கண்டம்.
கண்டம் என்பது:—கழுத்து, கவசம், வான், நாடு, திரைச்சீலை,
துண்டம், சூருக்கரை, வெல்லம்.

(ஐ)

கண்டிகை.

253. அணிகலச் செப்பு மக்க மணியும்
வாச்சியத் தொன்றும் பதக்கமுங் கண்டிகை.

கண்டிகை என்பது:—பணிச்செப்பு, அக்கமணி, வாச்சியத்தொன்றும், பதக்கம். (ச)

கண்டீதி.

254. காஞ்சொறியுஞ் சொறியுங் கண்டீதி யாகும்.

கண்டீதி என்பது:—காஞ்சொறிச்செடி, தினவு. (உ)

கதலி.

255. வாழையுந் தேறுங் கதலி யென்ப.

கதலி என்பது:—வாழை, தேற்ற மாம். (உ)

கதவு.

256. காவலுங் கபாடமுங் கதவென லாகும்.

கதவு என்பது:—காவல், கபாடம். (உ)

கதுப்பு.

257. ஆண்பெண் மயிரு மாவின் நிரளுங்
கொடிறுங் கதுப்பெனக் கூறப் படுமே.

கதுப்பு என்பது:—ஆண்மயிர், பெண்மயிர், பசுக்கூட்டம், கன்னம். (ச)

கதை.

258. காரணந் தண்டா யுதமொழி கதையெனல்.

கதை என்பது:—காரணச்சொல், தண்டாயுதம், சொல். (உ)

கந்தம்.

259. நாற்றமுங் கிழங்கு மணுவின் கூட்டமுங்
கழுத்தடியு மிந்திரியமுங் கந்த மென்ப.

கந்தம் என்பது:—வாசனை, கிழங்கு, அணுக்கூட்டம், கழுத்தடி, இந்திரியம். (உ)

கந்தரம்.

260. கழுத்து மலைமுழை முகிலுங் கந்தரம்.

கந்தரம் என்பது:—கழுத்து, மலைக்குகை, மேகம். (உ)

கந்தருவம்.

261. காணமுங் குதிரையுங் கந்தருவ மென்ப.

கந்தருவம் என்பது:—இசை, குதிரை. (உ)

கந்து.

262. யாக்கையின் மூட்டு மாதார நிலையுங்
கம்பமும் பண்டியு ளிருசுங் கந்தெனல்.

கந்து என்பது:—யாக்கையின் மூட்டு, பற்றுக்கோடு, தூண், பண்டியுள் இரும்பு. (ச)

கந்துகம்.

263. பந்துங் குதிரையுங் கந்துக மென்ப.

கந்துகம் என்பது:—பந்து, குதிரை. (உ)

கமலம்.

264. வசகமும் புனலுங் கமல மெனப்படும்.

கமலம் என்பது:—தாமரை, நீர். (உ)

கம்.

265. சலமும் வெருப்புந் தலையின் பெயருங்
ககனமும் விதியுங் கம்மென லாகும்.

கம் என்பது:—நீர், வெண்மை, தலை, ஆகாயம், பிரமன். (ஊ)

கம்பம்.

266. நடுக்கமுந் தூணு நடுத்தறியுங் கம்பம்.

கம்பம் என்பது:—நடுக்கம், தூண், விளக்குத்தண்டு. (ஈ)

கம்பலை.

267. தூன்பமுஞ் சத்த வொலியுங் கம்பலை.

கம்பலை என்பது:—தூன்பம், பேசலால் எழும் ஒலி. (உ)

கயம்.

268. குளமு மாழமு நீருங் குறையுங்
கனிமும் பெருமையு மென்மையுங் கயமெனல்.

கயம் என்பது:—குளம், ஆழம், நீர், குறைபாடு, யானை, பெருமை, மேன்மை. (எ)

கயில்.

269. பிடர்த்தலை பூணின் கடைப்புணர்வு கயிலே.

கயில் என்பது:—பிடரி, ஆபாணக்கடைப்புணர்வு. (உ)

கயினி.

270. அத்த நாளும் விதவையுங் கயினி.

கயினி என்பது:—அத்த நட்சத்திரம், கைம்பெண். (உ)

கரகம்.

271. துளியு மாலாங் கட்டியுங் கங்கையுங்
கமண்டலமு நீருங் காக டாகும்.

கரகம் என்பது:—நீர்த்தளி, மழைக்கட்டி, கங்கை, கமண்டலம்,
நீர். (இ)

கரணம்.

272. காரணமுங் கூத்தின் வீகற்பமு மனத்தின்
பகுதியுங் கணிதமுங் கரணமென லாகும்.

கரணம் என்பது:—காரணம், கூத்தின் ஓர் வீகற்பம், மனம் முத
லிய அந்தக்காரணம், கணிதம். (ச)

கரண்டம்.

273. அணிகலச் செப்புநீர்க் காக்கையுங் கரண்டம்.

கரண்டம் என்பது:—பணிச்செப்பு, நீர்க்காக்கை. (உ)

கரம்.

274. கழுதைகை கிரண நஞ்சிறை காமெனல்.

கரம் என்பது:—கழுதை, கை, சூரியகிரணம், நஞ்சு, குடியிறை. (ஊ)

கரிணி.

275. கரியும் பிடியுங் கரிணி யென்ப.

கரிணி என்பது:—யானை, பெண் யானை. (உ)

கரில்.

276. காழ்த்தலுங் குற்றமுங் கொடுமையுங் கரிலெனல்.

கரில் என்பது:—கார்ப்பு, குற்றம், கொடுமை. (஋)

கரீரம்.

277. அகத்தி மிடாவே யானைப் பல்லடி

கரீர மென்று சுருதப் படுமே.

கரீரம் என்பது:—அகத்தி, மிடா, யானைப்பல்லடி. (஑)

கலாபம்.

278 மேகலை யும்மணிக் கோவையு மயிலின்

ரோகையுங் கலாப மெனச்சொல் லப்படும்.

கலாபம் என்பது:—மேகலை, மணிக்கோவை, மயிற்றோகை. (஑)

கலாம்.

279. கொடுமையுஞ் சினமுங் கலாமென லாகும்.
கலாம் என்பது:—கொடுமை, வெகுளி. (உ)

கலி.

280. வலியு மொலியுங் கடலுமீமார் பாவுங்
கடையுக் பெயருங் கலியென் றுரைப்பர்.
கலி என்பது:—வலிமை, ஒலி, கடல், கலிப்பா, கலியுகம். (இ)

கலிங்கம்.

281. வானம் பாடிப் புள்ளு மாடையு
மூர்க்குருவிப் பெயரு மோர்நாடுங் கலிங்கம்.
கலிங்கம் என்பது:—வானம்பாடி, சீலை, ஊர்க்குருவி, ஓர் தேயம். (ச)

கலை.

282. மகாமுந் துகிலு மரத்தின் கவடுங்
பிறைநிரம் புதலு மாண்முசுப் பெயரு
மாணி னேறுங் கல்வியுஞ் சேகுங்
கால துட்பமு ஞாலுங் கலையெனல்.
கலி என்பது:—மகரமீன், சீலை, மரக்கொம்பு, பிறை நிரம்பல், ஆண்
முசு, ஆண்மான், வித்தை, வயிரம், கால துட்பம், ஞால். (க)

கல்.

283. அருவியி னேசையுஞ் சிலையுங் கல்லெனல்.
கல் என்பது:—அருவியின் ஒலிக்குறிப்பு, கல். (உ)

கவடு.

284. புரோசைக் கயிறுங் கப்புங் கவடு
கவடு என்பது:—யானைக்கயிறு, மரக்கொம்பு. (உ)

கவந்தம்.

285. புனலுஞ் செக்கும் புகன்றிடு கடியுந்
தலைக்குறைப் பிணமுங் கவந்த மாகும்.
கவந்தம் என்பது:—நீர், செக்கு, பிசாசும், தலைக்குறைப் பிணம். (ச)

கவலை.

286. கவர்நெறி யச்சுஞ் செந்தினை கவலை.
கவலை என்பது:—கவர்வுழி, அச்சம், செந்தினை. (ஈ)

கவனம்.

287. காடும் விரைவுங் கவன மென்ப.
கவனம் என்பது:—காடு, சீக்கிரம். (உ)

கவி.

288. குதிரை வாய்பெய் கருளியுங் குங்கும்
புலமையி லோன்றும் வெள்ளியுங் கவியெனல்.
கவி என்பது:—கடிவாளம், குங்கு, கவி, சக்கிரன். (ச)

கவிகை.

289. குடையுங் கொடுத்தலுங் கூறுப கவிசை.
கவிகை என்பது:—குடை, ஈதல். (உ)

கவை.

290. எள்ளினங் காயு மாயிலிய நானுங்
கவநுங் காடுங் கவையென லாகும்.
கவை என்பது:—எள்ளினங்காய், ஆயிலிய நட்சத்திரம், மரக்கப்பு,
காடு. (ச)

கழி.

291. நுகத்தொலை கோப்பது மிகுதிப் பெபருங்
கடற்புறத் தமர்வதாங் கழியென் றாகும்.
கழி என்பது:—நுகத்தொலைக்கழி, மிகுதி, உப்பளம். (ஊ)

கழிவு.

292. காவி மிகுகியுங் கழிவென லாகும்.
கழிவு என்பது:—கழிவு நாள், மிகுதி. (உ)

கழுது.

293. பேயும் வண்டும் பரணுங் கழுதே.
கழுது என்பது:—பிசாசம், வண்டு, பரண். (ஊ)

கழை.

294. கரும்பு மூங்கிலும் புனர்தழும் கழையெனல்.
கழை என்பது:—கரும்பு, மூங்கில், புனர்பூச நாள். (ஊ)

களபம்.

295. களபமும் யானைக் கன்றுங் களபம்.
களபம் என்பது:—கலவைச்சாந்து, யானைக்கன்று. (உ)

களம்.

296. கருநிற முஞ்செருக் களமுங் கழுத்துங்
களரும் விடமு மிடமுங் களமே.

களம் என்பது:—கறுப்பு, போர்க்களம், கழுத்து, களர் நிலம், விடம்,
இடம். (சு)

களரி.

297. காடுஞ் செருச்செய் களமுங் களரி.

களரி என்பது:—காடு, போர்க்களம்.

(உ)

களிறு.

298. ஏனமுஞ் சுருமுத விவற்றி னேறும்

யானையு மத்த நாளுங் களிறே.

களிறு என்பது:—ஆண் பன்றி, ஆண் சுறா, ஆண் யானை, அத்த நட
சத்திரம். (ச)

கள்.

299. மதுவுக் தேனுஞ் சோர்வுங் கள்ளாம்.

கள் என்பது:—கள், தேன், களவு.

(ஊ)

கள்வன்.

300. கடகரிப் பெபருங் கருநிற மகனுங்

கர்க்கடக விராசியு னெண்டுங் கள்வன்.

கள்வன் என்பது:—யானை, கரியவன், கர்க்கடக இராசி, நெண்டு (ச)

கறங்கு.

301. சத்த வொலியுஞ் சுழலுங் கறங்கே.

கறங்கு என்பது:—சத்தவொலி, சுற்றதல்.

(உ)

கறுப்பு.

302. கருநிற முஞ்சினக் குறிப்புங் கறுப்பே.

கறுப்பு என்பது:—கருநிறம், சினக்குறிப்பு.

(உ)

கறை.

303. உதிரமு மாசு முரலு நிறமுங்

கடுவு மிறையுங் கருமையுங் கறையே.

கறை என்பது:—இரத்தம், குற்றம், உரல், நிறம், விடம், குடியிறை,
கறுப்பு. (ஏ)

கனம்.

304. பாரமு மேகமும் கனமெனப் படுமே.
கனம் என்பது:—பாரம், மேகம். (உ)

கனலி.

305. தினகானு மங்கியுங் கனலி யென்ப.
கனலி என்பது:—சூரியன், நெருப்பு. (உ)

கன்று.

306. ஆன்கன் றினமுஞ் சிறுமையுங் கையின்
வளையு மினைய மரமுங் கன்றே.
கன்று என்பது:—பசுவின் கன்று, சிறுமை, கைவளை, மாக்
கன்று. (ச)

கன்னல்.

307. நாழிகையு நாழிகை வட்டிலுங் கட்டியுங்
காகமுங் கரும்புங் கன்னலென் றாகும்.
கன்னல் என்பது:—நாழிகை, நாழிகை வட்டில், சருக்கரை, காகம்,
கரும்பு. (டு)

கன்னி.

308. அழிவின் மாசரு மழிவில் பொருளு
மினமையு மத்த நாளு மிராசியுங்
கவுரியுந் தூர்க்கையும் யாறுங் கன்னி.
கன்னி என்பது:—அழிவில் மாதர், அழிவில் பொருள், இனமை,
அத்தாட்சத்திரம், ஓர் இராசி, பார்வதி, தூர்க்கை, ஓர் யாறு. (அ)

கா.

309. சோலையுந் தோட்சமையுந் துலாமுங் காவெனல்.
கா என்பது:—சோலை, தோள் சமை, ஓர் நிறை. (ங)

காகுளி.

310. இசைமிடற் றேசை தனிசிவை காகுளி.
காகுளி என்பது:—இசை, மிடற்று எழும் ஓசை, ஆசனம். (ஈ)

காசு.

311. குற்றமு மணியுங் கோழையுங் காசே.
காசு என்பது:—குற்றம், மணிப்பொது, கோழை. (ஐ)

காசை

312. நாணல் புற்பிடி காசை யென்ப.
காசை என்பது:—நாணல், புற்பிடி. (உ)

காஞ்சி.

313. ஒருமரப் பெயரு மேரிசைப் பெயருங்
கச்சிப் பதியுமே கலையுங் காஞ்சி.
காஞ்சி என்பது:—ஓர் மரம், ஓர் இசை, கச்சிப்பதி, மேகலை. (ச)

காடு.

314. காணு மிடமுங் காடென லாகும்.
காடு என்பது:—காணம், இடம். (உ)

காண்டம்.

315. இற்திரைப் பெயரும் படலமுங் காண்டம்.
காண்டம் என்பது:—திரைச்சீலை, படலம். (உ)

காண்டை.

316. தவத்தோ ரிடமுங்கற் பாழியுங் காண்டை.
காண்டை என்பது:—முனிவர் வாசம், கற்பாழி. (உ)

காத்திரம்.

317. யாக்கையு முறுப்பும் யானைமுன் காலுஞ்
சீற்றமுங் கனத்தலுங் காத்திர மாகும்.
காத்திரம் என்பது:—உடல், உறுப்பு, யானையின் முன்கால், கோபம்,
பருமம். (ஊ)

காந்தாரம்.

318. காடுமே ரிசையுங் காந்தார மாகும்.
காந்தாரம் என்பது:—காடு, ஓர் இசை. (உ)

காப்பு.

319. புரிசையு முள்ளுயர் நிலமுங் காப்பெனல்.
காப்பு என்பது:—மதில், உள்ளுயர் நிலம். (உ)

காமரம்.

320. இசையிசைப் பொதுப்பெய ரடுப்புங் காமரம்.
காமரம் என்பது:—ஓர் இசை, இசைப்பொது, அடுப்பு. (ஈ)

காயம்.

321. காழ்த்தலும் யாக்கையுங் காய மென்ப.
காயம் என்பது:—கரிப்பு, உடல்.

(2)

காரி.

322. வடுகக் கடவுளுஞ் சனியுஞ் சாத்தனுங்
கருமையு மொருபுள் ளுங்காரி யாகும்.
காரி என்பது:—ஹைவன், சனி, ஐயன், கருமை, கரிக்குருவி, (க)

கார்.

323. கருகிய கருமங் கடைமுடி வளவுச்
தவிராச் சினமும்வெள் ளாடும் புனலு
நாகமு மேகமுந் தமமு மழைபடு
காலமுங் கருமையுங் காரெனுங் கட்டுரை.
கார் என்பது:—கருகிய கருமம் முடியுங்காழும் கொள்ளும் கோபம்,
வெள்ளாடு, நீர், கருக்குரங்கு, மேகம், இருள், கார் காலம்,
கழப்பு. (அ)

இதுவுமது.

324. ஆகு மயிரு மழுகுமற் றதற்கே.
ஓடி கார் என்பது:—எலிமயிர், அழகு. (உ)

கார்த்திகை.

325. கொற்றவை யோர்நாண் மாதமுங் கார்த்திகை.
கார்த்திகை என்பது:—துர்க்கை, ஓர் நான், ஓர் மாதம். (ஊ)

காலம்.

326. காலையும் விடியலுங் கால மாகும்.
காலம் என்பது:—பொழுது, விடியல். (ஆ)

கால்.

327. காலே வலிமையுங் காற்றுங் கூற்றுந்
தாளும் பொழுதுந் தறியும் வழியு
மளவையுந் தேரி னுருளு மாகும்.
கால் என்பது:—வலிமை, காற்று, காலன், பாதம், பொழுது, குறு
ந்தறி, வழி, அளவு, தேருருள். (க)

காவி.

328 கள்ளுந் குலையுமீமார் கல்லுங் காவி.
காவி என்பது:—கள், கருங்குடலை, காவிக்கல். (ங)

காழகம்.

329. கருநிறமும் புடைவையுங் கடாரமும் காழகம்.
காழகம் என்பது:—கருமை, ஆடை, கடாரம் என்னும் ஊர். (ங)

காளம்.

330. காளங் கழுவுங் கறுப்பு நஞ்சும்
வாத்திபத் தொன்றும் வகுக்கப் படுகே.
காளம் என்பது:—கழுமரம், கருமை, விடம், ஓர் வாத்தியம். (ச)

காலை.

331. பாலைத் தலைவனுஞ் சிறுவனுங் காலை.
காலை என்பது:—பாலநிலத் தலைவன், இளைபோன். (உ)

கானம்.

332. காடு மிசையுங் கான மாகும்.
கானம் என்பது:—காடு, இசை. (உ)

கானல்.

333. கழிக்கரைச் சோலையு மலைப்புறச் சோலையுங்
கடிரவ னெனியுங் கழியும்பேய்த் தேரு
முவரு முரம்புமுப் பளமுங் கானல்.
கானல் என்பது:—கடற்கரைச் சோலை, மலைச்சார் சோலை, சூரிய கிர
ணம், கழி, பேய்த்தேர், உவர், களர் நிலம், உப்பளம். (அ)

கான்.

334. காடுங் கந்தமுங் காணென மொழிப.
கான் என்பது:—காடு, மணம். (உ)

கிஞ்சகம்.

335. செந்நிற மும்முண் முருக்குங் கிஞ்சகம்.
கிஞ்சகம் என்பது:—செவப்பு, முண்முருக்கு. (உ)

கிடக்கை.

336 தராதல் பெயருஞ் சயனமுங் கிடக்கை.
கிடக்கை என்பது:—பூமி, மக்கள் படுக்கை. (உ)

கிடுகு.

337 பலகையுந் தேர்மாச் சுற்றுங் கிடிகெனல்.
கிடுகு என்பது:—கேடகம், தேர்மாச்சுற்று. (உ)

கிட்டி.

338. தாளமுந் தலையீற்றுப் பசுவுங் கிட்டி.
கிட்டி என்பது:—கைத்தாளம், தலையீற்றுப்பசு. (உ)

கிம்புரி.

339. முடியின துறுப்புந் தாங்கியுங் கிம்புரி.
கிம்புரி என்பது:—முடியுறுப்பு, பூண். (உ)

கிழமை.

340. வாரமுந் குணமுந் காணியும் கிழமை.
கிழமை என்பது:—வாரம், குணம், உரிமை. (உ)

கிளர்.

341. ஒளியுங்கோட் டின்மலர்த் தாதுங் கிளராம்.
கிளர் என்பது:—ஒளி, பூந்தாது. (உ)

கிளை.

342. கேளு முங்கிலும் யாழிசையுங்கிளை.
கிளை என்பது:—உறவு, மூங்கில், யாழிசை. (உ)

கிள்ளை.

343. கிளியுந் குதிரையுந் கிள்ளை யெனப்படும்.
கிள்ளை என்பது:—கிளி, குதிரை. (உ)

கின்னரம்.

344. யாழின் பெயருநீர்ப் பறவையுந் கின்னரம்.
கின்னரம் என்பது:—வீணை, நீர்வாழ் பறவை. (உ)

கீசகம்.

345. குரங்கு முங்கிலுந் கீசக மாகும்.
கீசகம் என்பது:—குரங்கு, மூங்கில். (உ)

கீரம்.

346 கிளியும் பாலுந் கீர மாகும்.
கீரம் என்பது:—கிளி, பால். (உ)

குக்குடம்.

347. கோழியும் பறவை நாகமுங் குக்குடம். (உ)
குக்குடம் என்பது:—கோழி, பறவை நாகம்.

குசலம்.

348. குணமுமாட் சிமையுங் குசல மென்ப. (உ)
குசலம் என்பது:—குணம், மாட்சிமை.

குஞ்சம்.

349. குறளு நாழியுங் குறனாயுங் குஞ்சம். (ந)
குஞ்சம் என்பது:—குறமை, நாழி, கோட்சொல்லல்.

குஞ்சி.

350. குன்றியு மாண்பான் மயிருங் குஞ்சி. (உ)
குஞ்சி என்பது:—குன்றிக்கொடி, ஆண் மயிர்.

குடம்.

351 பதினொரா டலிலொன்றுங் கொட்டிக்கை குவித்த
கும்பமும் பசவு நகாமுங் கரும்பின் [அங்
கட்டியு மிடங்கருங் குடமெனக் கழறும்.
குடம் என்பது:—பதினொரு ருத்திரர் ஆடலில் ஒன்று, கைகொட்டிக்
குவித்தல், கும்ப இராசி, பசு, நகரம், சருக்கரை, கடம். (எ)

குடம்பை.

352 குடம்பை முட்டையுங் கூடு மாகும். (உ)
குடம்பை என்பது:—முட்டை, பறவைக்கூடு.

குடி.

353. ஊர்ப்பொதுப் பெயரும் புருவமு மன்றிக்
குலமுங்கிகாத் திரமுங் குடிபென்றும்.
குடி என்பது:—ஊர்ப்பொது, புருவம், குலம், கோத்திரம். (ச)

குடினா.

354. கூகையும் புட்பொதுவும் யாறுங் குடினா.
குடினா என்பது:—கோட்டான், பறவைப்பொது, யாறு. (ந)

குடுமி.

355. கொற்றமு முச்சியு மயிருங் குடுமி.
குடுமி என்பது:—கெற்றி, உச்சி, ஆண் மயிர். (ந)

குணம்.

356. குடமு நிறமு தூலுங் குணமெனல்.
குணம் என்பது:—குடம், நிறம், தூள். (உ)

குணில்.

357. குறந்தடியுங் கடிப்புங் கவணுங் குணிலே.
குணில் என்பது:—குறந்தடி, பறையடிக்கும் தடி, கவண். (ங)

குணங்கள்.

358. தோற்கருவி யோரும் புலைஞரும் குணங்கள்.
குணங்கள் என்பது:—தோற்கருவியாளர், சண்டாளர். (உ)

குண்டலம்.

359. குண்டலம் விசும்புங் குழையு மாகும்.
குண்டலம் என்பது:—ஆகாயம், காசணி. (உ)

குண்டு.

360. துலையுங் குதிரையு மழமுங் குண்டெனல்.
குண்டு என்பது:—நிறை கல், ஆண் குதிரை, ஆழம். (ங)

குத்திரம்.

361. மலையின் பெயரும்வஞ் சனையுங் குத்திரம்.
குத்திரம் என்பது:—மலை, வஞ்சகம். (உ)

குமரி.

362. யாமனை விரந்த யழிலிர மா த
ரேழ்மா தர்களி லெண்ணு மோரணங்
கோர்ந்திப் பெயருங்கற் றுழையுங் குமரி.
குமரி என்பது:—காளி, தூக்கை, கன்னி, சப்த மாதர்களில் ஒரு
த்தி, ஓர் நதி, கற்றழை. (சு)

குமுதம்.

363. நெடுந்திசை யானையி லொன்று நெய்தலு
மடுப்பு மொலியுந் தருப்பையுங் குமுதம்.
குமுதம் என்பது:—தென்மேற்றிசை யானை, ஆம்பல், அடுப்பு,
பேரொலி, தருப்பை. (ஊ)

குப்பம்.

364. வெங்கரி நெற்றியு மிக்கநீர்க் குடமுங்
குப்ப விராசியுங் குப்ப மாகும்.
குப்பம் என்பது:—யானை மத்தகம், குடம், ஓர் இராசி. (௩)

கும்பி.

365. யானையு நாகமுந் சேறுங் கும்பி.
கும்பி என்பது:—யானை, நாகம், சேறு. (௩)

குயம்.

366 கொங்கையு மரிவாளுங் குயமெனப் படுமே.
குயம் என்பது:—முலை, அரிவான். (௨)

குயில்.

367. குறித்திடு முரையுங் கோகிலமுந் தொனையு
மெண்ணுமும் மூன்றுங் குயிலென மொழிப.
குயில் என்பது:—வார்த்தை, ஓர் பட்சி, தொனையுடைப்பொருள். (௩)

குரல்.

368 கிண்கிணி மாலையுங் கிளர்நெற் கதிரும்
யாழிறைந் நரம்புங் கோதையர் மயிரும்
புள்ளின் சிறகுங் குரலென மொழிப.
குரல் என்பது:—கிண்கிணிமலை, நெற்கதிர், யாழின் ஓர் நரம்பு,
பெண் மயிர், பறவையின் இறகு. (௫)

குரவை.

369. கடலுங் கைகோத் தாடலுங் குரவை.
குரவை என்பது:—கடல், கைகோத்தாடல். (௨)

குரு.

370. குரவனு கோயு நிறமும் பாரமு
மாசனுங் குரவென லாகு மென்ப.
குரு என்பது:—ஆசாரியன், வேர்க்குரு, நிறம், பாரம், அரசன். (௫)

குருகு.

371. கொல்லுலை முக்குங் குருக்கத்தி மாமும்
வெண்டையு மூல நாளு நாரையுங்
கோழியுங் கையின் வளையுங் குருகெனல்.

குருகு என்பது:—உலேமுக்து, குருக்கத்தி மரம், வெண்மை, மூல
நாள், நாரை, கோழி, கைகளை. (எ)

குருதி.

372. செவப்புக் குசனு முதுமுகு குருதி.
குருதி என்பது:—செந்நிறம், செவ்வாய், இரத்தம். (ஈ)

குருந்து.

373. குருந்து முருந்துக் குருக்கத்தியும் பிள்ளையும்.
குருந்து என்பது:—வெண்குருந்து, குருக்கத்தி மரம், குழந்தை. (ஊ)

குலம்.

374. இராவதி நாளும் வருணமும் விலங்கின்
கூட்டமும் கோயிலும் குலமென் றாகும்.
குலம் என்பது:—இராவதி நாள், சாதி, விலங்கின் கூட்டம், அரசர் இல். (ச)

குவடு.

375. மலையுக் கணமுகு கவடுக் குவடு.
குவடு என்பது:—மலை, திரட்சி, மரக்கொம்பு. (ஊ)

குவலயம்

376. குவலையும் புலியுக் குவலய மென்ப.
குவலயம் என்பது:—குவளை, பூயி. (உ)

குழல்.

377. இருபான் மயிரு மிசையின் கருளியுக்
தொளையுடைப் பொருளுக் குழலென் றாகும்.
குழல் என்பது:—ஆண் மயிர், பெண் மயிர், இசைக்கருவி, தொளையுடைப் பொருள். (ச)

குழை.

378. ககணமுஞ் சங்குஞ் சேயுக் காடுக்
குண்டலமுந் தகரிருக் குழை யுயி.
குழை என்பது:—ஆகாயம், சங்கு, சேயு, காடு, குண்டலம், தளிர், தொளையுடைப் பொருள். (ஈ)

குளகம்.

379. குற்றெழுத்துச் செய்யுளும் மரக்காலுக் குளகம்.
குளகம் என்பது:—குற்றெழுத்துச் செய்யுள், மரக்கால். (உ)

குளம்.

380. சூட்டமு துதலுஞ் சருக்கரை யுங்குளம்.
குளம் என்பது:—குளம், நெற்றி, சருக்கரை.

(க)

குளிர்.

381. இலேழக்கரி கருவியுஞ் சீதமுந் கவணுங்
குடமுழவு னெண்டுங் குளிரென லாகும்.

குளிர் என்பது:—இலேழக்கரியும் கத்தி, குளிர்ச்சி, கவண், குடமுழவு, னெண்டு.

(க)

குறிஞ்சி.

382. ஐவகை நிலத்திலேர் நிலமுமீமார் மாமு
மோரிசையும் யாமுமீமார் பண்ணுங் குறிஞ்சி.

குறிஞ்சி என்பது:—குறிஞ்சி நிலம், குறிஞ்சி மாம், ஓர் இசை, மருத யாழ்த்திறம், ஓர் பண்.

(க)

குறும்பொறை.

383. குறிஞ்சிநிலத் தூநுந் குன்றுங் காடுங்
குறும்பொறை யென்று கூறப் படுமீம.

குறும்பொறை என்பது:—குறிஞ்சிநிலத்து ஊர், சிறுமலை, காடு.

(க)

குன்று.

384. வருண நானூ மலையுந் குன்றே,
குன்று என்பது:—சதய நான், மலை.

(உ)

கூட்டம்.

385. மனையு மறைவுந் கொல்லன்சம் மட்டியுந்
சுவட்டி னுச்சியுந் கூட மாகும்.

கூட்டம் என்பது:—வீதி, மறைவு, கொல்லன் சம்மட்டி, மலையின் உச்சி.

(ச)

கூட்டம்.

386. குழாமு மலையின் முடியுந் கூட்டம்.
கூட்டம் என்பது:—கூட்டம், மலையின் உச்சி.

(உ)

கூந்தல்.

387. கோதையர் மயிருமயிற் றேறகையுந் கூந்தல்.
கூந்தல் என்பது:—பெண் மயிர், மயிற்றேறகை.

கூரல்.

388. கோதையர் மயிர் புட் சிறகிவை கூரல்.

கூரல் என்பது:—பெண் மயிர், பறவையின் இறகு. (உ)

கூலம்.

389. அங்காடியும் வரம்பும் புனற்கரையும் பாசலும்
பசுவும் பண்ணி காரமும் விலங்கின்
வாலும் கூல மாகு மென்ப.

கூலம் என்பது:—கடைவீதி, வரம்பு, நீர்க்கரை, பாசல், பசு, பண்ணி
சாரம், விலங்கின் வால். (எ)

கூவிரம்.

390. கொடிஞ்சியுந் தேருந் கூவிளமுந் கூவிரம்.

கூவிரம் என்பது:—தேர்க்கொடிஞ்சி, தேர், விவ் வ மரம். (உ)

கூழை.

391. பெண்ணின் மயிரும் புட்சிறகுந் கூழை.

கூழை என்பது:—பெண் மயிர், பறவையின் இறகு. (உ)

கூளி.

392. ஏறும் பேயு மிடபமு மீட்டமுந்
கூளி யென்பர் குடும்பமு மதற்கே.

கூளி என்பது:—பொலியெருது, பிசாசம், எருது, கூட்டம்,
உறவு. (இ)

கூளியர்.

393. குறவரும் வீரரும் கூளிய ராகும்.

கூளியர் என்பது:—குறவர், வீரர். (உ)

கூற்று.

394. கூற்றென் கிளவி யுரையுந் காலனும்.

கூற்று என்பது:—சொல், காலன். (உ)

கேசம்.

395. ஆண்பெ ணஃறிணை மயிரிவை கேசம்.

கேசம் என்பது:—ஆண் மயிர், பெண் மயிர், பிற மயிர். (உ)

கேசரம்.

396. மலரின் றுதுமகிழ் மாமுந் கேசரம்.

கேசரம் என்பது:—பூந்தாது, மகிழ் மரம். (உ)

கேடகம்.

397. பலகையுங் கேடி லூரும் பரிசையுங் கேடகம்.
கேடகம் என்பது:—பலகை, மலைசெறிந்த ஊர், கேடகம். (௩)

கேழ்.

398. ஒளியு நிறமு மொப்புங் கேழே.
கேழ் என்பது:—ஒளி, நிறம், ஒப்பு. (௩)

கை.

399. ஒப்பனை படையுறுப் பொழுக்கஞ் சிறுமை
காமும் பின்பிறந் தானுங் கையே.
கை என்பது:—ஆலங்காரம், படைவகுப்பு, ஒழுக்கம், சிறுமை, கைத்
தலம், தங்கை. (௬)

கோக்கு.

400. ஒருமரப் பெயரு மூல நானுங்
குதிரையும் விரகமுந் குரண்டமுந் கொக்கெனல்.
கோக்கு என்பது:—மா மரம், மூல நான், குதிரை, செந்நாய்,
ஓர் புள். (௫)

கோடி.

401. வல்லியுங் கேதுவும் படமுந் கொடியெனல்.
கொடி என்பது:—வல்லி, கேது, துகிற்கொடி. (௩)

கோடிறு.

402. கடைவாய்ப் புறமுந் கருவிப் பற்றுங்
குருமகிழ் பூசமுந் கொடிறென லாகும்.
கொடிறு என்பது:—கபோலம், குறடு, பூச நட்சத்திரம். (௩)

கொண்டல்.

403. குணக்கெழு காற்று மேகமுந் கொண்டல்.
கொண்டல் என்பது:—கீழ்காற்று, மேகம். (௨)

கொண்டை.

404. இலந்தைக் கனிமயிர் முடியிவை கொண்டை.
கொண்டை என்பது:—இலந்தைக்கனி, மயிர்முடி. (௨)

கொண்மூ.

405. கொண்மூ மேசமா காய மிரண்டே.

கொண்மூ என்பது:—மேசம், ஆகாயம். (உ)

கொந்தளம்.

406. மாதர் மயிரு மற்றவர் சுருளுங்

குழவின் கொத்துங் கொந்தள மாகும்.

கொந்தளம் என்பது:—பெண்மயிர், மயிர்ச்சுருள், குழற்கொத்து. (ங)

கொம்மை.

407. கொங்கையுங் கைகுவித்துக் கொட்டலு மழகும்

வலியு மார்புந் திடருங் கொம்மை.

கொம்மை என்பது:—முலை, கைகுவித்துக் கொட்டல், அழகு, வலி, மார்பு, திடர். (ச)

கொற்றி.

408. கோவிளங் கன்று மோடியுங் கொற்றி.

கொற்றி என்பது:—பசுவின் கன்று, காகொள். (உ)

கொன்.

409. ஓரிடைச் சொல்லும் வறிதும் பெருமையுங்

காலமு மச்சமுங் கொன்னெனுங் கட்டுரை.

கொன் என்பது:—ஓர் இடைச்செல், பயனின்மை, பெருமை, காலம், பயம். (ஐ)

கோ.

410. ஆவுந் தலைவனு மொளியு மண்டமும்

பாருந் சொல்லும் பகழியுங் கண்ணுங்

குவிசமுந் திக்குந் சலமுங் கோவே.

கோ என்பது:—பசு, அரசன், கிரணம், ஆகாயம், பூமி, சொல், அம்பு, கண், வச்சிராயுதம், திசை, நீர். (கக)

கோகிலம்.

411. குயிலுங் குாங்குங் கோகில மென்ப.

கோகிலம் என்பது:—குயில், குாங்கு. (உ)

கோசம்.

412. மதிலுறுப் பும்பண் டாரமு முட்டையு

மாணின் குறியும்புத் தகமுங் கோசம்.

கோசம் என்பது:—மதிலுறுப்பு, கருவூலம், முட்டை, ஆண்குறி, புத்தகம். (சு)

கோசிகம்.

413. பட்டும் புடைவையுங் கோசிக மாகும்.

கோசிகம் என்பது:—பட்டி, புடைவை. (உ)

கோடகம்.

414. குதிரையும் புதுமையும் முடியுறுப்புங் கோடகம்.

கோடகம் என்பது:—குதிரை, புதுமை, முடியுறுப்பின் ஒன்று. (ஈ)

கோடரம்.

415. எட்டி யும்மரக் கொர்பும் பொதும்பருங்
குதிரையுந் தேரின் மொட்டுங் கோடரம்.

கோடரம் என்பது:—எட்டி மரம், மரக்கொம்பு, சோலை, குதிரை, தேர்மொட்டு. (ஊ)

இதுவுமது.

416. குரங்கின் பெயரும் கூறுவ ரதற்கே.

சுடி கோடரம் என்பது:—குரங்கு. (க) கூ (ச)

கோடிகம்.

417. பூவின் றட்டும் புடைவையுங் கோடிகம்.

கோடிகம் என்பது:—பூந்தட்டு, சீலை. (உ)

கோடு.

418. மலையதன் முகடும் வரம்புநீர்க் கரையு
மாக்களின் மருப்பு மூது கொம்புஞ்
சங்கு மரத்தின் கொம்புங் கோடுனல்.

கோடு என்பது:—மலையின் உச்சி, வரம்பு, நீர்க்கரை, விலங்கின் கொம்பு, ஊதுகொம்பு, சங்கு, மரக்கொம்பு. (எ)

கோடை.

419. வெயிலுங் காந்தளு மேற்றிசைக் காற்றுங்
குதிரையும் வேனிலுங் கோடை யாகும்.

கோடை என்பது:—வெயில், வெண்காந்தள், மேல்காற்று, குதிரை, வேளிர்காலம். (ஐ)

கோட்டம்.

420. மருத நிலத்தூர் பாசறை யிடமே
நாடு நகர மானிரை படப்பை
குரவு வளைவு கிரவி லெளவிய
நறும்புதலு முண்பனவுங் கோட்ட மாசும்.

கோட்டம் என்பது:— மருதநிலத்து ஊர், பகைமேற் சென்றோர்
உறை இடம், நாடு, நகரம், பசுக்கூட்டம், சோட்டம், குர
மாம், கோணல், கோவில், அழுக்காறு, ஓர் புதல், உண்பன. (கஉ)

கோட்டி.

421. கோட்டமும் வாயிலு மலைச்சலுங் கோட்டி.
கோட்டி என்பது:—கூட்டம், கோபுரவாயில், உலைவு. (கங)

கோணம்.

422. வளைவுந் தோட்டியுந் கூனிய வாளுந்
குதிரையு முக்குந் கோண மாசும்.
கோணம் என்பது:—வளைவு, யானைத்தோட்டி, கூன்வான், குதிரை,
முக்கு. (கி)

கோணல்.

423. கூனும் வளைவுந் கோண லென்ப.
கோணல் என்பது:—கூன், வளைவு. (கி)

கோதை.

424. மாலை யு மாதருந் கைத்தோற் கட்டியு
முடும்புந் குழலுந் காற்றுஞ் சோனு
மொழுங்கு மியமுந் கோதை யென்ப.
கோதை என்பது:—பூமாலை, பெண், கைத்தோற்கட்டி, உடும்பு,
பெண் மயிர், காற்று, சோன், ஒழுங்கு, மரக்காற்பறை. (கி)

கோத்திரம்.

425. குடியு மலையுந் கோத்திர மாசும்.
கோத்திரம் என்பது:—குடி, மலை. (கி)

கோரம்.

426. கொடுமையும் வட்டிலுந் குதிரையுந் கோரம்.
கோரம் என்பது:—கொடுமை, வட்டில், சோழன் குதிரை, (கி)

கோலம்.

427. அழகு மிலந்தையு மாங்கதன் கணியும்
பன்றியும் பீர்க்கும் பாக்குநீ ரோட்டமுங்
கோல மென்னுங் குறியின வாசும்.

கோலம் என்பது:—அழகு, இலந்தை, இலந்தைக்கனி, பன்றி, பீர்க்கு, பாக்கு, நீரோட்டம். (எ)

கோளி.

428. பூவாது காய்க்கு மாமு மத்தியுந்
கொழிஞ்சியு மென்றிவை கோளி யென்ப.

கோளி என்பது :—பூவாதுகாய்க்கும் மாம், அத்தி மாம், கொழிஞ்சி. (உ)

கோள்.

429. அலர்கதீர் முதலிய கிரக மொன்பதும்
வலியுந் கொள்கையும் வல்லிடை யூறுந்
கொலையும் பிசினமுந் கோளென லாகும்.

கோள் என்பது:—சூரியன் முதலிய ஒன்பது கிரகம், வலிமை, கோட்பாடு, இடையூறு, கொலை, புறங்கூறல். (சு)

கோளசிகம்.

430. மருதயா ழிசையுந் கூகையும் பட்டுஞ்
சடர்நிலைத் தண்டுஞ் சொல்லிற் கொளசிகம்.

கோளசிகம் என்பது:—மருதயாழிசை, கூகை, பட்டு, விளக்குத் தண்டு. (சு)

கோவை.

431. கள்ளூந் துன்பமும் பழிமொழியுந் கொவை.
கோவை என்பது:—கள், துன்பம், பழிச்சொல். (ஊ)

மூன்றாவது

சகர வரூக்கம்.

சகடம்.

432. சகடம் பண்டியுஞ் சிகரமுஞ் சகடம்.

சகடம் என்பது:—உரோகிணி நாள், பண்டி, வட்டி, (ஊ)

சகுந்தம்.

433. புட்பொதுப் பெயருந் சமுக்குஞ் சகுந்தம்.

சகுந்தம் என்பது:—புட்பொது, சமுக்கு. (உ)

சகுனம்.

434. புட்பொதுவு நிமித்தமுங் கிழங்குஞ் சகுனம்.
சகுனம் என்பது:—பறவைப்பொது, நிமித்தம், கிழங்கு. (உ)

சகுனி.

435. பறவை நிமித்தம் பார்ப்பவன் சகுனி.
சகுனி என்பது:—பறவை, நிமித்தம் பார்ப்போன். (உ)

சங்கம்.

436. சங்குமோ ரெண்ணுங் கணைக்காலுஞ் சவையு
றுதலுங் கவிஞருஞ் சங்க மென்ப.
சங்கம் என்பது:—சங்கு, ஓர் இலக்கம், கணைக்கால், சவை, கெற்றி,
புலவர். (சு)

சசி.

437. சசியே யிர்திரன் றாமு மதியமும்.
சசி என்பது:—இந்திராணி, சந்திரன். (உ)

சடம்.

438. கொடுமையும் பொய்யு மெய்யுஞ் சடமெனல்.
சடம் என்பது:—கொடுமை, பொய், உடல். (உ)

சடை.

439. வேணியும் வேருங் கிடையுஞ் சடையெனல்.
சடை என்பது:—பின்னல் மயிர், வேர், கெட்டி. (உ)

சதம்.

440. எண்ணும் புள்ளி னிறகுஞ் சதமெனல்.
சதம் என்பது:—நூறு என்னும் எண், பறவையின் இறகு. (உ)

சதி.

441. தாள வொத்தமய னாளும் வட்டமுங்
கற்பாட்டி யுஞ்சோறுஞ் சதியென லாகும்.
சதி என்பது:—தானவொத்து, உரோகிணி கான், வட்டம், கற்புடை
யாள், சோறு. (சு)

சத்தி.

442. ஒங்கிய வுமையும் வேலுங் குடையுங்
கான்றலும் வலியுஞ் சூலமுஞ் சத்தி.

சத்தி என்பது:—பார்வதி, வேலாயுதம், குடை, கக்கல், வலிமை, சூலம். (ச)

சத்திரம்.

443. அதிசயம் விடாப்படை குடையிரும் பூண்சாலை
வேள்வியும் வேலுஞ் சத்திர மாகும்.

சத்திரம் என்பது:—அதிசயம், கைவிடாப்படை, குடை, இரும்பு, அன்னசாலை, யாகம், வேல், (எ)

சந்தி.

444. அந்திப் பெயருந் கழையுந் தெருவின்
சந்தியு மிசைப்புஞ் சந்தி யாகும்.

சந்தி என்பது:—அந்திப்பொழுது, மூங்கில், நான்கு தெரு கடும் இடம், இசைப்பு. (ச)

சமன்.

445. நடுவு நமனுஞ் சமனா கும்மே.

சமன் என்பது:—நடு, நமன். (உ)

சமித்தல்.

446 பொறுத்தலு நடத்தலுஞ் சமித்த லென்ப.

சமித்தல் என்பது:—பொறுத்தல், நடத்தல். (உ)

சம்பு.

447. சங்கராணு மாலு மயனு மருகனு
நரியு நாவலுஞ் சம்பு வாகும்.

சம்பு என்பது:—சிவன், திருமால், பிரமன், அருகன், நரி, நாவல் மரம். (ச)

சாகம்.

448. தேனீப் பெயரும் வண்டுஞ் சாகம்.

சாகம் என்பது:—தேனீ, வண்டு. (உ)

சரணம்.

449. தாளு நகரமு மஹபுகலுஞ் சரணம்.

சரணம் என்பது:—கால், மருதநிலத்துணர், அடைக்கலம் புகுதல். (உ)

சரபம்.

450. தனிவரை யாடுஞ் சிம்புள் சரபம்.

சரபம் என்பது:—மலையாடு, எண்காழ்ப்பன். (உ)

சரம்.

451. மணிவட முங்கொறுக் கச்சியு மம்புந்
தனிமையு நடையு மேர ரிருதுவுஞ் சரமே.
சரம் என்பது:—மணிவடம், கொறுக்கை, அம்பு, தனிமை, நடை,
ஓர் இருது. (ச)

சரி.

452. வழிதிரள் கைவளை சரியென லாகும்.
சரி என்பது:—வழி, கூட்டம், கைவளை. (க)

சலாகை.

453. நாராசமுஞ் சவளமு நன்மணியுஞ் சலாகை.
சலாகை என்பது:—நாராசம், ஈட்டி, தெய்வ அகன்மணி. (உ)

சலாங்கு.

454. பொய்யாப் புள்ளு மசகமுஞ் சலாங்கே.
சலாங்கு என்பது—பொய்யாப்புள், ஒருவகைக் கொதுகு. (உ)

சல்லியம்.

455. சல்லியஞ் செஞ்சாந் தெய்யென்பு பாணம்.
சல்லியம் என்பது—செஞ்சந்தனம், முட்பன்றி, எலும்பு, அம்பு (ச)

சவட்டல்.

456. சுவைத்தலுந் கோறலுஞ் சவட்ட லாகும்.
சவட்டல் என்பது—மெல்லல், கொல்லல். (உ)

சவம்.

457. பிணமு மூங்கிலுஞ் சவமென லாகும்.
சவம் என்பது—பிணம், மூங்கில். (உ)

சவி.

458. அழகுமணிக் கோவையுஞ் சுவையுஞ் செவ்வையுஞ்
சாறுவுந் காந்தியுஞ் சவியென லாகும்.
சவி என்பது:—அழகு, சாமணிக்கோவை, சுவை, செவ்வை, திரு
விழா, ஒளி. (ச)

சாகம்.

459. கொச்சை சிறுகீரை தேக்குச் சாகம்.
சாகம் என்பது:—வெள்ளாடு, சிறுகீரை, தேக்க மரம். (உ)

சாகினி.

460. கீரைத் திரளுஞ் சேம்புஞ் சாகினி.
சாகினி என்பது:—கீரை, சேம்பு.

(உ)

சாடி.

461. சாடி கோண்மொழி தாழி புடைவையாம்.
சாடி என்பது:—புறங்கூறல், தாழி, சீலை.

(ஊ)

சாதகம்.

462. பூதமும் வானம் பாடிப் புள்ளுஞ்
சாதக மென்பர் சனைமு மதற்கே.
சாதகம் என்பது:—பூதம், வானம்பாடி, சனைம்.

(஋)

சாதம்.

463. சாத மெய்யுஞ் சோறும் பிறப்புமாம்.
சாதம் என்பது:—உண்மை, அன்னம், பிறப்பு.

(௩)

சாதி.

464. தேறலுங் குலமுஞ் சிறுசண் பகமுந்
தேக்கும் பிரம்புஞ் சாதி யென்ப.
சாதி என்பது:—கள், குலம், சிறுசண்பகம், தேக்கமரம், பிரம்பு.

(௪)

சாபம்.

465. சபித்தலும் வில்லுஞ் சாப மென்ப.
சாபம் என்பது:—சபித்தல், வில்.

(ஊ)

சாமம்.

466. யாமமும் வேதமு மிரவும் பச்சையுஞ்
சாம மென்பர் கறுப்புஞ் சாற்றும்.
சாமம் என்பது:—யாமம், மூன்றும் வேதம், இரவு, பசுமை,
கருமை.

(ஐ)

சாமி.

467. குரவணும் பொன்னுந் தலைவனு முருகனு
மருகனு மிளமை யாட்டியுஞ் சாமி.
சாமி என்பது:—குரு, பொன், தலைவன், முருகக்கடவுள், அருகன்,
தலைவி.

(ஈ)

சாம்பல்.

468. அடலையெடுங் கலபழம் பூவிவை சாம்பல்.
சாம்பல் என்பது:—சாம்பல், ஒடுங்கல், பழம்பூ. (உ)

சாரங்கம்.

469. சாதகப் புள்ளு மாணஞ்சா ரங்கம்.
சாரங்கம் என்பது:—சாதகப்புள், மான். (உ)

சாரம்.

470. அதக மினிமை மரச்சேகுஞ் சாரம்.
சாரம் என்பது:—மருந்து, இனிமை, மரவயிரம். (உ)

சாரல்.

471. மலையின் பக்கமு மருத யாழ்த்திறத்
தோரிகைப் பெயருஞ் சார லென்ப.
சாரல் என்பது:—மலைப்பக்கம், மருதயாழ்த்திறத்து ஓர் இசை. (உ)

சாரிகை.

472. மண்டில வரவுநா கணவாய்ப் புள்ளுஞ்
சங்கமுஞ் சுழல்காற்றுஞ் சாரிகை யாகும்.
சாரிகை என்பது:—வட்டமாய் ஒடல், நாணவாய்ப்புள், சங்கம்,
சுழல்காற்று. (ச)

சார்ங்கம்.

473. மாயேன் நனுவொடு வில்லுஞ் சார்ங்கம்.
சார்ங்கம் என்பது:—மாயேன் வில், வில். (உ)

சாலம்.

474. மதிலாச் சாமரம் வலையா லேகஞ்
சவையுங் குறளை மொழியுஞ் சாலம்.
சாலம் என்பது:—மதில், ஆச்சா மரம், வலை, சாளரம், சவை,
குறளை மொழி. (ச)

சாலி.

475. நெற்பொது வேரி யருந்ததி சாலி.
சாலி என்பது:—நெற்பொது, கள், அருந்ததி. (உ)

சாலேகம்.

476. வாதா யனமு மலர்மொட்டுஞ் சாலேகம்.
சாலேகம் என்பது:—சாளரம், பூ அரும்பு. (உ)

சாலை.

477. கோயிலுங் குதிரைப் பந்தியுஞ் சாலை.
சாலை என்பது:—கோயில், குதிரைப்பந்தி.

(உ)

சாறு.

478. விழவுங் குலையும் வேரியுஞ் சாரே.
சாறு என்பது:—திருவிழா, மாக் குலை, கள்.

(உ)

சானகி.

479. முங்கிலுந் திருவுஞ் சானகி யென்ப.
சானகி என்பது:—முங்கில், சீதை.

(உ)

சாணு.

480. மலையுமலைப் பக்கமு முழந்தானுஞ் சாணு.
சாணு என்பது:—மலை, மலைச்சாரல், முழந்தான்.

(உ)

சான்றேன்.

481. மிருகசி ரிடமு மிக்கோன் பெயரும்
பெருகிய கதிரின் பெயருஞ் சான்றேன்.
சான்றேன் என்பது:—மிருகசிரிட டட்சத்திரம், அறிஞன், குரியன்.

(உ)

சிகண்டி.

482. மயிலும் பாலையாழ்த் திறத்தோ ரோசையு
மலியுஞ் சிகண்டி யாமென விளம்புவர்.
சிகண்டி என்பது:—மயில், பாலையாழ்த்திறத்து ஓர் ஓசை, அலி.

(உ)

சிகரி.

483. எலியுந் கருநா ரையுமிவை சிகரி.
சிகரி என்பது:—எலி, கருநாரை.

(உ)

சிகழிகை.

484. மயிர்முடி வாசிகை கோவை சிகழிகை.
சிகழிகை என்பது:—மயிர்முடி, தொடுத்தமலை, கோத்தமலை.

(உ)

சிகி.

485. கேதுவு மயிலு நெருப்புஞ் சிகியே.
சிகி என்பது:—கேது, மயில், சீ.

(உ)

சிக்கம்.

486. குடுமியு முறியுஞ் சீப்புஞ் சிக்கம்.

சிக்கம் என்பது:—குடுமி, உறி, சீப்பு.

(உ)

சிதடன்.

487. குருடனு மறிவில் லோனுஞ் சிதடன்.

சிதடன் என்பது:—குருடன், அறிவில்லான்.

(உ)

சிதம்.

488. சிதம்வான் மீனும் வெறாப்பு ஞானமு

மாகுஞ் சயமுறப் படலு மாகும்.

சிதம் என்பது:—கட்சத்திரம், வெண்மை, ஞானம், ஜயம் அடைபல்.
படல்.

(உ)

சிதர்.

489. துவலையும் வண்டுந் துணியுஞ் சிதரே.

சிதர் என்பது:—மழைத்துவலை, வண்டு, சிலைத்துணி.

(உ)

சிதலை.

490. செல்லுந் துணியு நேயுஞ் சிதலை.

சிதலை என்பது:—கறையான், சிலைத்துணி, பிணி.

(உ)

சித்திரம்.

491. அழகுந் காடுமா மணக்குஞ் செய்கோல்

வடிவும் பொய்யை மெய்யாய் புணர்த்தலுஞ்

சிறப்பும்விம் மிதமுமோர் பாடலுஞ் சித்திரம்.

சித்திரம் என்பது:—அழகு, காடு, ஆமணக்கு, சித்திரம், மெய்போல்
பொய்கூறல், சிறப்பு, அநிசயம், ஓர் வி.

(உ)

சிந்து.

492. நீருந் தேசமும் யாறும் கடலும்

கடறுமுச் சீருந் குறளுஞ் சிந்து.

சிந்து என்பது:—நீர், ஓர் தேசம், ஓர் யாறு, கடல், முச்சீரடி, குறம்
வடிவு.

(உ)

சிந்துரம்.

493. திலகமுஞ் செந்நிறமுஞ் செங்குடையும் புனியும்

யானையும் பாணைமுடி முஞ்சிந் தூரம்.

சித்தாரம் என்பது:—திலதம், செவப்பு, செங்குடை, புளிய மரம்,
யானை, யானை முகம். (சு)

சிமிலி.

494. சிள்வீடு முறியுங் குடுமியுஞ் சிமிலி.

சிமிலி என்பது:—சிள்வண்டு, உறி, குடுமி. (ஈ)

சிமையம்.

495. சிகரமு மலையுஞ் சிமைய மரகம்.

சிமையம் என்பது:—மலையுச்சி, மலை. (உ)

சிரகம்.

496. வட்டி லுந் தலைத்தி ராணமுஞ் சிரகம்.

சிரகம் என்பது:—காசம், தலைச்சீரா. (உ)

சிலீமுகம்.

497. அம்பு முலைக்கண்ணு மளியுஞ் சிலீமுகம்.

சிலீமுகம் என்பது:—அம்பு, முலைக்கண், வண்டு. (ஈ)

சிலை.

498. வின்மலை யோர்மரஞ் சிராவண முஞ்சிலை.

சிலை என்பது:—வில், மலை, ஓர் மரம், கல். (சு)

சில்லி.

499. தேருருளுந் கீரையும் வட்டமுஞ் சில்லி.

சில்லி என்பது:—தேருருள், சிறகீரை, வட்டம். (ஈ)

சில்லை.

500. பகண்டையுஞ் சிள்வீடுந் கிலுகிலுப் பையுஞ்சில்லை.

சில்லை என்பது:—பகண்டை, சிள்வண்டு, கிலுகிலுப்பை. (ஈ)

சிவை.

501. கொல்லுலை மூக்குந் கோமா னிடத்துறை

செல்விப் பெயரும் வேருஞ் சிவையெனல்.

சிவை என்பது:—உலைமூக்கு, பார்வதி, வேர். (ஈ)

சிறுமை.

502. துக்கமு நோயு மற்பமுஞ் சிறுமை.

சிறுமை என்பது:—துக்கம், நோய், அற்பம். (ஈ)

சிறை.

503. புள்ளி னிறகுங் கரையின் பக்கமு
மேரியு மிடமுங் காவலுஞ் சிறையே.

சிறை என்பது:—பறகையின் இறகு, கரையின் பக்கம், ஏரி, இடம்,
காவல். (சு)

சினை.

504. கருவின் பெயரு முட்டையு முறுப்புஞ்
செழுமரக் கோடுஞ் சினையென லாகும்.

சினை என்பது:—கருப்பம், முட்டை, உறுப்பு, மாக்கொம்பு. (ச)

சீகரம்.

505. மலையு மதன்சேண் முகடுஞ் சிரமுந்
திரையுந் துவலையுந் கரகமுஞ் சீகரம்.

சீகரம் என்பது:—மலை, மலையுச்சி, தலை, அலை, மழைத்துவலை, கர
கம். (ச)

சீதம்.

506. குளிரும் புனலு மேகமுஞ் சீதம்.

சீதம் என்பது:—குளிர்ச்சி, நீர், மேகம். (சு)

சீப்பு.

507. கதவின் ருமுந் கங்கமுஞ் சீப்பே.

சீப்பு என்பது:—கதவின் தாழ், மயிர்சீவும் சீப்பு. (உ)

சீருள்.

508. செம்பு மீயமு மாக்கமுஞ் சீருள்.

சீருள் என்பது:—செம்பு, ஈயம், செல்வம். (ஈ)

சீர்.

509. தாளமுஞ் செல்வமுந் தண்டா யுதமுஞ்

சீர்த்தியுந் காவும் பாரமுஞ் சீரெனல்.

சீர் என்பது:—தானவொத்து, செல்வம், தண்டாயுதம், மிகு புகழ்,
துலாம், கனம். (சு)

சீவனி.

510. செவ்வழி யாழ்த்திறத் தோரிசைப் பெயரு

முயிர்தரு மருந்துஞ் சீவனி யாகும்.

வேளி என்பது:—செவ்வழி யாழ்த்திறத்தின் ஓர் ஓகை, உயிர்தரும் மருந்து. (உ)

சீவன்.

511. வியாழமு முயிருஞ் சீவ னென்ப.

சீவன் என்பது:—பிரகற்பதி, உயிர். (உ)

சுகம்.

512. இன்பமும் கிளியுஞ் சுகமென விளம்புவர்.

சுகம் என்பது:—இன்பம், கிளி. (உ)

சுக்கை.

513. மாலையும் வான மீதுஞ் சுக்கை.

சுக்கை என்பது:—பூ மலை, நட்சத்திரம். (உ)

சுசி.

514. சுசியே சுத்தமும் கோடையு மன்றி
யனலின் பெயர்க்கு மபிதா னம்மே.

சுசி என்பது:—சுத்தம், கோடைக்காலம், நெருப்பு. (உ)

சுடர்.

515. தழலும் விளக்குஞ் சந்திரா தித்தரு
மொளியுஞ் சுடரென் றுரைத்தனர் புலவர்.

சுடர் என்பது:—நெருப்பு, விளக்கு, சந்திரன், சூரியன், ஒளி. (உ)

சுடிகை.

516. சுட்டி மணிமுடி யுச்சி சுடிகை.

சுடிகை என்பது:—நெற்றிச்சுட்டி, கிரீடம், உச்சி. (உ)

சுண்டன்.

517. சூரனுஞ் சதய நாளுஞ் சுண்டன்.

சுண்டன் என்பது:—மூஞ்சூறு, சதய நாள். (உ)

சுதை.

518. சுடுகண்ணச் சாந்தம் புதல்வியு மமிழ்துங்
கறவாத் தேனுஞ் சுதையென லாகும்.

சுதை என்பது:—கண்ணச்சாந்து, மகன், அமிழ்து, உதைகாற்பசு. (உ)

சுந்தரி.

519. சூரனுஞ் சசியுஞ் துர்க்கையுஞ் சுந்தரி.
சுந்தரி என்பது:—முஞ்சூர, இத்திராணி, துர்க்கை. (உ)

சுபம்.

520. தநும நன்மை மோக்கமுஞ் சுபமே.
சுபம் என்பது:—தநுமம், நன்மை, மோட்சம். (உ)

சும்மை.

521. ஊர்ப்பொதுப் பெயரு நாடுஞ் சுமையும்
மொலியு நென்முதற் போருஞ் சும்மை.
சும்மை என்பது:—ஊர்ப்பொது, நாடு, சுமை, சத்தம், நெத்
போர். (சு)

சுரிகை.

522. மெய்ப்புகு கருவி பத்திரஞ் சுரிகை.
சுரிகை என்பது:—கவசம், உடைவாள். (உ)

சுரியல்.

523. ஆண்பெண் மயிருஞ் சுழியுஞ் சுரியல்.
சுரியல் என்பது:—ஆண் மயிர், பெண் மயிர், நீர்ச்சுழி. (உ)

சுருங்கை.

524. நுழைவா யிலுரீர்ப் போகியுங் சுருங்கை.
சுருங்கை என்பது:—நுழைவாயில், மதகு. (உ)

சுருதி.

525. ஒலியும் வேதமுஞ் சுருதி யென்ப.
சுருதி என்பது:—ஒலி, வேதம். (உ)

சுரை.

526. ஆவின் முலையு மலாபுந் தொண்டியு
முட்டொனைப் பெயருஞ் சுரையென வுரைப்பர்.
சுரை என்பது:—பசுவின்முலை, சுரைக்கொடி, கன், உட்டொனை. (உ)

சுவர்க்கம்.

527. தெய்வ லோகமு முலையுஞ் சுவர்க்கம்.
சுவர்க்கம் என்பது:—தெய்வலோகம், முலை. (உ)

சுவல்.

528. மேடும் பிடருந் தோளின் மேலுங்
குரகதக் குசையுங் கூறுஞ் சுவலே.

சுவல் என்பது:—மேடு, பிடர், தோளின் மேல், குதிரையின்
பிடர் மயிர். (ச)

சுவவு.

529 புத்தே னுடும் புள்ளின் மூக்குஞ்
சுண்டன் பெயருஞ் சுவலென் றுகும்.

சுவவு என்பது:—தேவலோகம், பறவைமூக்கு, மூஞ்சூழி. (உ)

சூதகம்.

530. தோற்றமும் வாலாமையு முலைக்கண்ணுஞ் சூதகம்.
சூதகம் என்பது:—பிறப்பு, மகளிர் பூப்பு, முலைக்கண். (உ)

சூரன்.

531. சூரனென் னிளவி சூரன் பெயருந்
தீரனு நாயுந் தெரிக்கப்படுமே.

சூரன் என்பது:—சூரபன்மன், வீரன், நாய். (உ)

இதுவுமது.

532. ஹ்ருக்கணுந் தீயு மாகுமற் றதற்கே.
ஹ்ரு சூரன் என்பது:—சூரியன், தீ. (உ)

சூர்.

533. சூரென் னிளவி யச்சமுந் துன்பமும்
பிணியுந் தெய்வப் பெயரு மாகும்.

சூர் என்பது:—பயம், துன்பம், நோய், தெய்வம். (ச)

சூழி.

534. சூனையுங் கரிமுக படாமுஞ் சூழி.

சூழி என்பது:—சூனை, யானை முகபடாம். (உ)

சேச்சை.

535. வெட்சி வெள்ளாட் டரண்பெயர் செச்சை.

சேச்சை என்பது:—வெட்சி மாம், வெள்ளாட்டுக்கடா. (உ)

சேடி.

536 பாவங் குணமின்மை நாற்றம் புதல்சேடி.

சேடி என்பது:—பாவம், குணமின்மை, நாற்றம், புதல். (ச)

செந்து.

537. ஓசையு நாகத் தொன்று நரியுஞ்
சீவனு மணுவஞ்; செந்து வாசும்.
செந்து என்பது:—ஓசை, ஓர் நாகம், நரி, உயிர், அணு. (சு)

செப்பம்.

538. நெருவு நெஞ்சுகடு செம்மையுஞ் செப்பம்.
செப்பம் என்பது:—வீதி, மார்பு, நடு, செவ்வை. (சு)

செம்புலம்.

539. பறந்தலை பாலை நிலஞ்செம் புலமே.
செம்புலம் என்பது:—போர்க்களம், பாலைநிலம். (உ)

செம்மல்.

540. பெருமையும் வலியும் பழம்பூவு மீசனுஞ்
சிறுவனுந் தலைவனுஞ் செம்ம லென்ப.
செம்மல் என்பது:—பெருமை, வலி, பழம்பூ, ஈசன், புதல்வன்,
பெருமையில் சிறந்தோன். (சு)

செய்யல்.

541. சேறு மொழுக்கமுந் காவலுஞ் செய்யல்.
செய்யல் என்பது:—சேறு, ஒழுக்கம், காவல். (உ)

செல்.

542. இடியு மேகமுஞ் சிதலையுஞ் செல்லெனல்.
செல் என்பது:—இடி, மேகம், கறையான். (சு)

செவப்பு.

543. சினமுஞ் சினக்குறிப்புஞ் செந்நிறமுஞ் செவப்பே.
செவப்பு என்பது:—கோபம், கோபக்குறிப்பு, செவப்பு நிறம்.. (சு)

செவிலி.

544. முன்பிறந் தாளுங்கோ டாயுஞ் செவிலி.
செவிலி என்பது:—அக்காள், வளர்த்த தாய். (உ)

செவ்வி.

545. போதும் பருவமும் பொழுதுஞ் செவ்வி.
செவ்வி என்பது:—மலரும்பருவத்து அரும்பு, சமயம், காலம். (சு)

சேழுமை.

546. வனப்புங் கொழுப்புமாட் சிமையுஞ் சேழுமை.
சேழுமை என்பது:—அழகு, கொழுப்பு, மாட்சிமை. (க)

சேக்கை.

547. சயனமு முலையுஞ் சேக்கை யாகும்.
சேக்கை என்பது:—மக்கள் படுக்கை, முலை. (உ)

இதுவுமது.

548. விலங்கின் றுயிலிடப் பெயரும் விளம்புவர்.
பெடி சேக்கை என்பது:—விலங்கின் படுக்கை. (ச) ஆ (க)

சேடன்.

549. இளையோன் பெயரு மடிமையும் பாக்கனு
மனந்தனுமோர் சாதிப் பெயருஞ் சேடன்.
சேடன் என்பது:—இளைஞன், அடிமை, தோழன், அனர்தன் என்
னும் பாம்பு, ஓர் சாதியான். (இ)

சேடி.

550. சிலதியும் விஞ்சையர் சேரியுஞ் சேடி.
சேடி என்பது:—தோழி, வித்தியாதார உலகு. (உ)

சேடு.

551. திரட்சியழகுநன்று பெருமையுஞ் சேடே.
சேடு என்பது:—திரட்சி, அழகு, நன்மை, பெருமை. (ஈ)

சேண்.

552. உயாமு நீளமு மகலமுஞ் சேணே.
சேண் என்பது:—உயாம், நீளம், அகலம். (உ)

சேதகம்.

553. சேறுஞ்செந் நிறமுஞ் சேதக மென்ப.
சேதகம் என்பது:—சேறு, செவப்பு நிறம். (உ)

சேத்து.

554. செந்நிறப் பெயரு மொப்பு மசைச்சொறு
முறுப்புங் கருத்து மையமுஞ் சேத்தெனல்.

சேத்த என்பது:—செவப்பு, ஒப்பு, அசைச்சொல், உறுப்பு, கருத்து, கியம். (ச)

சேய்.

555. குமாணுஞ் செவ்வாய்க் கோளுஞ் செவப்புஞ் சிறுவனு நீளமுஞ் சேயென லாகும்.

சேய் என்பது:—முருகக்கடவுள், செவ்வாய், செவப்பு, புதல்வன், நீளம். (ச)

சொல்.

556. நெல்லும் புகழுஞ் சொல்லுஞ் சொல்லே.

சொல் என்பது:—நெல், புகழ், வார்த்தை.

(உ)

சோதி.

557. இரவியு மெனையா ளீசன் பெயரு மொருநாண் மீனு மொளியுஞ் சோதி.

சோதி என்பது:—சூரியன், சிவன், சோதி காள், பிரகாசம்.

(ச)

சோனை.

558. ஒண மீனு மொழியாது சொரியு மாரியுஞ் சோனை யென்ன வகுப்பர்.

சோனை என்பது:—திருவோண நட்சத்திரம், வீடாது பெய்யும் மழை.

(உ)

சௌரி.

559. கன்னன் பெயருந் கார்வண்ணன் பெயருஞ் சனியின் பெயரு மியமனுஞ் சௌரி.

சௌரி என்பது:—கன்னன், திருமால், சனி, இயமன்.

(ச)

இதுவுமது.

560. கருதிலோர் நதிக்குக் கருதப் படமே.

பேடி சௌரி என்பது:—சாளிந்தி என்னும் ஓர் நதி.

(ச)

நான்காவது

ருகர வருக்கம்.

ஞாட்பு.

561. சமரும் பாரமுந் களமு ஞாட்பே.

ஞாட்பு என்பது:—போர், பாரம், கணம்.

(உ)

ஞாளி.

562. நாயுங் கள்ளு ஞாளி யென்ப.
ஞாளி என்பது:—நாய், கள். (உ)

ஞெகிழி.

563. நூபுநர் தீயுறு விறகுதீக் கடைகோல்
ஞெகிழி யென்னு நெறிய வாகும்.
ஞெகிழி என்பது:—சிலம்பு, தீயுறு விறகு, தீக்கடைகோல். (உ)

ஞெள்ளல்

564. பள்ளமுந் தெருவு மேன்மையு ஞெள்ளல்.
ஞெள்ளல் என்பது:—பள்ளம், வீதி, மேன்மை. (உ)

ஐந்தாவது

தகர வருக்கம்.

தகடு.

565. ஐமையு மிலையுந் தகடுஎன லாகும்.
தகடு என்பது:—ஐமை வடிவு, இலை. (உ)

தகை.

566. அருளுந் குணமுந் தளர்வுந் தகையே.
தகை என்பது:—அருள், குணம், தளர்வு. (உ)

தகைமை.

567. அழகும் பண்பும் பெருமையுந் தகைமை.
தகைமை என்பது:—அழகு, பண்பு, பெருமை. (உ)

தடம்.

568. தடாகப் பெயரு மலையடி யுந்தடம்.
தடம் என்பது:—நீர் நிலை, மலைப்பக்கம். (உ)

தடவு.

569. பகுதியும் வளைவும் பெருமையுந் தடவெனல்.
தடவு என்பது:—பகுதி, வளைவு, பெருமை. (உ)

தடி.

570. தனுவு முலக்கையுந் தசையு முடும்புந்
தண்டும் வயலு மின்ன லுந் தடியே.

தடி என்பது:—வில், உலக்கை, ஊன், உடம்பு, தண்டாயுதம், வயல், மின்னல். (எ)

தட்டி.

571. நடுவட் டேருமொண் டிரிகையும் பரிசையும்
வட்டப் பெருந் தட்டென லாகும்.
தட்டு என்பது:—தேர் நடு, திரிகை, கேடகம், வட்டம். (ச)

தட்டை.

572. கரடிகை கிளிகடி கருவி சின்னந்
தினைத்தாண் முங்கி லென்றிவை தட்டை.
தட்டை என்பது:—ஓர் வகைப் பறை, கிளிகடிகோல், தட்டு, தினைத்
தாள், முங்கில். (சி)

தண்டம்.

573. தந்திரமுங் கரிசெல் வழியுந் தண்டம்.
தண்டம் என்பது:—சேனை, யானை செல்லும் வழி. (உ)

தண்டு.

574. தடியுந் தானையுந் குழாயும் வீனையு
மிதுனமு முலக்கையுந் தண்டென லாகும்.
தண்டு என்பது:—தடி, சேனை, தொனையுடைப் பொருள், வீளை,
மிதுன இராசி, உலக்கை. (ஈ)

தண்ணடை.

575. நாடு மருதத் தூருந் தண்ணடை.
தண்ணடை என்பது:—நாடு, மருதநிலத்து ஊர். (உ)

தண்ணம்.

576. மழுவு மொருகட் பறையுந் தண்ணம்.
தண்ணம் என்பது:—மழுவாயுதம், ஒருகட்பறை. (உ)

தண்மை.

577. தாழ்வு மெனியையுந் தண்மை. ப.
தண்மை என்பது:—தாழ்வு, எளிமை. (உ)

தத்தை.

578. முன்பிறந் தானுந் கிணியுந் தத்தை.
தத்தை என்பது:—அக்காள், கிவி. (உ)

தமம்.

579. இராகுவ மிருளுந் தமமென விசைப்பர்.
தமம் என்பது:—இராகு. இருள்.

(உ)

தமிழ்.

580. இனிமையு நீர்மையுந் தமிழென லாகும்.
தமிழ் என்பது:—இனிமை, நீர்மை.

(உ)

தம்பம்.

581. கம்பமு மெய்புகு கருவியுந் தம்பம்.
தம்பம் என்பது:—தூண், கவசம்.

(உ)

தரணி.

582. தலமு மலையுந் தபனணுந் தரணி.
தரணி என்பது:—பூமி, மலை, சூரியன்.

(உ)

தவிசு.

583. மெத்தையுந் தடுக்கும் பீடமுந் தவிசே.
தவிசு என்பது:—மெத்தை, தடுக்கு, பீடம்.

(உ)

தழல்.

584. கினிகடி கருவியு நெருப்புந் தழலே.
தழல் என்பது:—கினிகடி கோல், நெருப்பு.

(உ)

தளம்.

585. தாழியுந் சாந்துந் தளமா கும்மே.
தளம் என்பது:—சாடி, சாந்து.

(உ)

தளிமம்.

586. சயனமு மழகு மெத்தையுந் தளிமம்.
தளிமம் என்பது:—படுக்கை, அழகு, மெத்தை.

(உ)

தளை.

587. ஆண்பான் மயிர்நொடாட்பு சிலம்புந் தளையே.
தளை என்பது:—ஆண் மயிர், கட்டு, காற்சிலம்பு.

(உ)

தனஞ்சயன்.

588. எவ்வமின் மாருகத் தொன்று நெருப்புஞ்
சவ்விய சாசியுந் தனஞ்சய னாகும்.
தனஞ்சயன் என்பது:—தச வாயுவில் ஒன்று, தீ, அருச்சுனன்.

(உ)

தனம்.

589. கோவிளக் கன்றுமுத் திரையுக் கொங்கையுஞ்
சார்தும் பொன்னுந் தனமென லாகும்.

தனம் என்பது:—பசுவின் கன்று, அடையாளம், முலை, சார்து,
பொன். (6)

தனு.

590. யாக்கையும் வில்லுஞ் சிறுமையுந் தனுவே.

தனு என்பது:—உடல், வில், சிறுமை. (7)

தன்மம்.

591. புண்ணியமும் வேதமுந் தன்ம மாகும்.

தன்மம் என்பது:—புண்ணியம், வேதம். (2)

தன்மை.

592. தன்மையும் பெருமையு நன்மையுந் தன்மை.

தன்மை என்பது:—குணம், பெருமை, நன்மை. (8)

தாணு.

593. தூங்க மலையுந் தூணு நிலையுஞ்
சங்கரன் பெயருந் தாணு வாகும்.

தாணு என்பது:—மலை, தூண், நிலைபேறு, சிவன். (9)

தாண்டவம்.

594. தாவலு மாடலுஞ் செலுத்தலுந் தாண்டவம்.

தாண்டவம் என்பது:—தாவல், கூத்து, செலுத்தல். (10)

தாதி.

595. அடிமையுஞ் செவிலியும் பாணியுந் தாதி.

தாதி என்பது:—அடியவள், செவிலித்தாய், பாணி நட்சத்திரம். (11)

தாமம்.

596. மாலையு மலரு மணிவடப் பெயரு
நகரமு மொளியுங் கயிறுங் கொன்றையுந்
தாம மாகச் சாற்றினர் புலவர்.

தாமம் என்பது:—மாலை, பூ, மணிவடம், பட்டினம், ஒளி, கயிறு,
கொன்றை மாம். (12)

தாரம்.

597. வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும்
யாழினரம் புமரும் பண்டமும் வெண் டாதுந்
தராவு நாவுந் தார மென்ப.

தாரம் என்பது:—வல்லிசை, மனைவி, வீணையின் ஓர் நரம்பு, அரும்
பண்டம், வெள்ளி, தார, நா. (எ)

தாரை.

598. வழியுந் கண்ணின் மணியுஞ் சவடு
முடுவு நேரோ டிதலுந் கூர்மையும்
வாத்தியத் தொன்றும் வீழ் மழையுந் தாரை.

தாரை என்பது:—வழி, கண்மணி, சவடு, விண்மீன், நேரோடல்,
கூர்மை, ஓர் வாத்தியம், மழை. (அ)

தார்.

599. மாலையு மலருந் கொடிப்படைப் பெயருந்
கிண்கிணி மாலையுந் தாரெனக் கிளத்துப.

தார் என்பது:—மாலை, பூ, கொடிப்படை, கிண்கிணி மாலை. (ச)

தாலம்.

600. ஞாலமுந் கூந்தற் கமுகு நாவுந்
கோலிய கலமும் பனையுந் தாலம்.

தாலம் என்பது:—பூமி, கூந்தற்கமுகு, நா, உண்கலம், பனைமரம். (ஊ)

தாழை.

601. நாளி கேகரமுந் கைதையுந் தாழை.

தாழை என்பது:—தெங்கு, தாழை. (உ)

தாழ்மை.

602. இளிவுந் கீழ்மையு மெண்மையுந் தாழ்மை.
தாழ்மை என்பது:—இளிவு, கீழ்மை, எளிமை. (஋)

தாள்.

603. காவின் பெயரு முயற்சியுந் கபாடத்
தாளு நெல்லரி புல்லுந் தாளே.

தாள் என்பது:—கால், முயற்சி, கதவுறு தாள், நெல்லரி புல். (ச)

தாறு.

604. அளவுந் குலையுந் தாறென லாகும்.

தாறு என்பது:—அளவு, வாழை முதலியவற்றின் குலை. (உ)

தானம்.

605. தந்தியின் மதமும் வலியுங் கொடுத்தலுள்
சுவர்க்கமும் வேட்டலு மறமுந் தானம்.

தானம் என்பது:—யானை மதம், வலிமை, ஈகை, தேவலோகம்,
வேட்டல், தருமம். (ச)

தானை.

606 ஆடையும் படையு மாயுதமுந் தானை.

தானை என்பது:—வஸ்திரம், சேனை, ஆயுதப்பொது. (ஊ)

திகிரி.

607. மலையுஞ்சக் காமும் வட்டப் பெயருந்
தேரு முருளையு மூங்கிலுந் திகிரி.

திகிரி என்பது:—மலை, சக்கராயுதம், வட்டவடிவு, தேர், தேருருளை,
மூங்கில். (ச)

திகை.

608. திசையுஞ் சணங்குந் திகையென லாகும்.

திகை என்பது:—திக்கு, தேமல். (உ)

திங்கள், மதி.

609. சந்திரன் பெயரு மாதமுஞ் சாற்றிந்
மிங்களு மதியமு மிரண்டுஞ் செப்பும்.

திங்கள், மதி என்பன:—சந்திரன், மாதம். (ஊ)

திட்டை.

610. மேடு முாலும்வே திகையுந் திட்டை.

திட்டை என்பது:—மேடு, உரல், திண்ணை. (ஊ)

திணை.

611. குலமு நிலமு மொழுக்கமுந் திணையே.

திணை என்பது:—சாதி, நிலம், ஒழுக்கம். (ஊ)

திதி.

612. பக்கமுந் காத்தலு நிலைபெறுந் திதியே.

திதி என்பது:—பிரதமை முதலிய திதி, காத்தல், நிலைபெறுதல். (ஊ)

திரு.

613. திருவில்க் குமியுஞ் செல்வமு மாகும்.

திரு என்பது:—இலக்குமி, செல்வம். (உ)

திலம்.

614. எள்ளுமஞ் சாடியுந் திலமெனப் படுமே,
திலம் என்பது:—எள், மஞ்சாடி மாம்.

(உ)

தீ.

615. தீங்கு நெருப்புந் தீயென லாகும்.
தீ என்பது:—தீங்கு, நெருப்பு.

(உ)

தீங்கு.

616. தீமையுந் குற்றமுந் தீக்கென லாகும்.
தீங்கு என்பது:—தீமை, குற்றம்.

(உ)

துகள்.

617. தோமுதுண் பொடியுந் துகளென லாகும்.
துகள் என்பது:—குற்றம், தூளி.

(உ)

துங்கம்.

618. அகலமும் பெருமையு முயாமுந் துங்கம்.
துங்கம் என்பது:—அகலம், பெருமை, உயர்ச்சி.

(ஊ)

துஞ்சல்.

619. துஞ்சன் மாணமு நிலைபேறு முறக்கமும்.
துஞ்சல் என்பது:—சாவு, நிலைபேறு, நித்திரை.

(ஊ)

துடி.

620. கால துட்பமுந் குமர னுடலு
மேலமுமேழ் மாதர் நிருத்தமுஞ் சிறுபறையுந்
துடியென் கிளவி சொல்லுவர் புலவர்.
துடி என்பது:—கால துட்பம், குமரனுடல், ஏலம், சத்த கன்னிகை
கள் ஆடல், பாலைப்பறை.

(ஊ)

துணங்கறல்.

621. இருளும் விழவுந் துணங்கற லென்ப.
துணங்கறல் என்பது:—இருள், திருவிழா.

(உ)

துணி.

622. சோடியுஞ் சீரையுந் துண்டமுந் துணியெனல்.
துணி என்பது:—சோதி நாள், மாவுரி, சீலைத்துணி.

(ஊ)

துண்டம்.

623. துணிபடல் வதன மூக்குச் சாரை
துண்டம் புள்ளின் மூக்கு மாகும்.

துண்டம் என்பது:—துண்டு, முகம், மூக்கு, சாரைப்பாம்பு, பறவையின் மூக்கு. (க)

துத்தம்.

624. யாழி னரம்பு மொருகல் விகற்பமும்
பாலுமோ ரிசையு முதாமுந் துத்தம்.

துத்தம் என்பது:—யாழின் ஓர் நரம்பு, ஓர் வகைக் கல், பால், ஓர் இசை, வயிறு. (க)

துத்தி.

625. அரவின் பொறியு மாங்கொரு புதலுந்
துத்ததரு சுணங்குந் துத்தி யாகும்.

துத்தி என்பது:—பாம்பின் படப்பொறி, ஓர் செடி, தேமல். (க)

துப்பு.

626 அரக்கும் பவளமு மாயுதப் பொதுவுந்
துணையும் வலியும் பொலிவு நெய்யு
மனுபவமுந் தூய்மைபுந் துப்பென லாகும்.

துப்பு என்பது:—அரக்கு, பவளம், ஆயுதப்பொது, துணை, வலி, பொலிவு, நெய், அனுபவம், சுத்தம். (க)

தும்பி.

627. சுரையும் யானையும் வண்டுந் தும்பி.

தும்பி என்பது:—சுரை, யானை, வண்டு. (க)

துருக்கம்.

628. குங்கும மரமுந் காடுந் துருக்கம்.

துருக்கம் என்பது:—குங்கும மரம், காடு. (உ)

துருத்தி.

629. தோலும் யாற்றிடைக் குறையுந் துருத்தி.

துருத்தி என்பது:—தோல், யாற்றிடைக்குறை. (உ)

துரோணம்.

630. சிம்புட் பறவையும் வில்லுந் காக்கையுந்
தும்பையும் பதக்குந் துரோண மாகும்.

துரோணம் என்பது:—எண்காற்புள், வில், காக்கை, தும்பைச்செடி,
பறக்கு. (டு)

துவக்கு.

631. தோலும் பிணக்குந் துவக்கென மொழிப.
துவக்கு என்பது:—தோல், பிணக்கு. (உ)

துளி.

632. மழையு மாலியுந் சிதர்த லோடு
பெண்ணு மையுந் துளிபெனப் பேசுவர்.
துளி என்பது: — மழை, மழைத்துளி, துளித்தல், பெண்ணு
மை. (ச)

துனி.

633. துன்பமும் புலவி நீட்டலுந் துனிபெனல்.
துனி என்பது:—துன்பம், புலவிநீட்டம். (உ)

து.

634. தூபதூற் றம்பகை தசையுந் தூவே.
தூ என்பது:—சுத்தம், பற்றுக்கோடு, பகை, தசை. (ச)

தூக்கு.

635. தூலாழு முறியுந் கூத்தம் பாட்டு
முசாவுத லும்மிவை தூக்கென லாகும்.
தூக்கு என்பது:—தூலாம், உறி, கூத்து, பாட்டு, உசாவுதல். (டு)

தூங்கல்.

636. சோம்பு நிரம்பாத் தூயிலுந் தூங்கல்.
தூங்கல் என்பது:—சோம்பல், நிரம்பாத் தூக்கம். (உ)

தூசு.

637. புடைவையும் யானைப் புரோசைக் கயிறும்
படையின தூறுப்புந் தூசெனப் பகர்வர்.
தூசு என்பது:—புடைவை, யானைக்கழுத்திடு கயிறு, சேனையின்
உறுப்பு. (ச)

தூபம்.

638. புகையின் பெயர்நீர்க் கடம்பிவை தூபம்.
தூபம் என்பது:—புகை, நீர்க்கடம்பு. (உ)

தூம்பு.

639. வாயிலு முட்டொனைப் பொருளு மூங்கிலு
மரக்காலு மதகுந் தூம்பின லாகும்.

தூம்பு என்பது:—வாயில், உட்டொனைப்பொருள், மூங்கில், மரக்
கால், நீரோடி. (டு)

தூரியம்.

640. தூகில்பறை முரசுபே ரெருதுந் தூரியம்.

தூரியம் என்பது:—நல்லாடை, உவகைப்பறை, முரசு, பே
ரெருது. (ச)

இதுவுமது.

641. வாத்தியப் பெயர்பொதி யெருதும் வரையார்.

பெ. தூரியம் என்பது:—வாத்தியப்பொது, பொதி எருது.
(உ) கூ (சு)

தெய்.

642. தெய்பென் கிளவி கோறலுந் தெய்வமும்.

தெய் என்பது:—கொல்லல், தெய்வம். (உ)

தேரிவை.

643. காரிகைப் பெயரும் கண்ணி யிராசியுந்

தேரும் காலேத் தெரிவை யாகும்.

தேரிவை என்பது:—பெண், கண்ணி இராசி. (உ)

தெவ்.

644. கொள்கையும் பகையுந் தெவ்வென லாகும்.

தெவ் என்பது:—கொள்ளுதல், பகை. (உ)

தென்.

645. தென்னிசை வனப்புந் தெற்குமோர் பாடலும்.

தென் என்பது:—இசை, அழகு, தெற்கு, ஓர் பாடல். (ச)

தே.

646. தேயென் கிளவி கொளற்பாடுந் தேய்வமும்.

தே என்பது:—கொளற்பாடு, கடவுள். (உ)

தேசிகம்.

647. திசைச்சொலு மழகும் கார்தியும் பொன்னுமோர்
கூத்தின் பெயருந் தேசிக மென்ப.

தேசிகம் என்பது:—அவ்வவ்வாட்டுச்சொல், அழகு, ஒளி, பொன், ஓர் கூத்து. (௫)

தேசிகன்.

648. தேசார் தரிசுரு வணிகன் றேசிகன்.
தேசிகன் என்பது:—தேசாந்தரி, குரு, வணிகன். (௩)

தேம்.

649. தித்திப்புந் தேசமு நாற்றமுந் தேமெனல்.
தேம் என்பது:—தித்திப்பு, தேசம், வாசின. (௩)

தேயம்,

650. காயமு நாடுந் தேய மென்ப.
தேயம் என்பது:—உடல், நாடு. (௨)

தேயு.

651. அனலு மருளுந் தேயு வாகும்.
தேயு என்பது:—தீ, மயக்கம். (௨)

தேர்தல்.

652. ஆராய்தலுந் கொள்கையுந் தேர்த வாகும்.
தேர்தல் என்பது:—ஆராய்தல், கொள்ளுதல். (௨)

தேள்.

653. விருச்சிக விராசியு மனுட நாளுந்
தெறுக்கா லதனெடு தேளென் றாகும்.
தேள் என்பது:—விருச்சிக இராசி, அனுட நாள், ஓர் செந்து. (௩)

தொங்கல்.

654. மாலையும் பீலிக் குஞ்சமுந் தூக்கமு
மயிலின் றேகையு மயிருந் தொங்கல்.
தொங்கல் என்பது:—பூமலை, பீலிக்குஞ்சக்குடை, ஆபாணத்தொங்கல், மயிற்றேகை, கீம்பான்முடியில் ஒன்று. (௫)

தொடி.

655. கக்கணங் கைவளை யொருபலந் தொடியே.
தொடி என்பது:—கக்கணம், கைவளை, ஒரு பலம். (௩)

தோடு.

656. மருத நிலமும் வஞ்சனைப் பெயருந்
தோட்டமு மென்றிவை தொடுவென லாகும்.
தொடு என்பது:—மருத நிலம், வஞ்சம், தோட்டம். (உ)

தொண்டை.

657. யானைத் துகிக்கையுங் கோவையுந் தொண்டை.
தொண்டை என்பது:—யானைத்துதிக்கை, கொவ்வை. (உ)

தொத்து.

658. தொழும்புமலர்த் திரளுந் தொத்தெனப் படுமே.
தொத்து என்பது:—அடிமை, பூங்கொத்து. (உ)

தொய்யல்.

659. இன்பமுஞ் சேறுந் தொய்ய லென்ப.
தொய்யல் என்பது:—இன்பம், சேறு. (உ)

தொழு.

660. தொழுவமு மிரேவதி நாளுந் தொழுவெனல்.
தொழு என்பது:—பட்டி, இரேவதி நாள். (உ)

தொறு.

661. தொழுவமா னிரையுந் தொகுதியுந் தொறுவெனல்.
தொறு என்பது:—தொழுவம், பசுக்கட்டம், கூட்டம். (உ)

தோடு.

662. திரளும் பூவினிதழுந் தோடெனல்.
தோடு என்பது:—கூட்டம், பூவிதழ். (உ)

தோட்டி.

663. கதவும் யானைக் கருவியுந் தோட்டி.
தோட்டி என்பது:—கதவு, யானைத்தோட்டி. (உ)

தோணி.

664. இரேவதியும் வங்கமு மெயிலின துறுப்பு
மம்புந் தோணியு மிதவையு மாகும்.
தோணி என்பது:—இரேவதி நாள், மாக்கலம், மதிலுறுப்பு, அம்பு,
மிதவை. (உ)

தோல்.

665. யானையும் வனப்பு மதனூர் தோல்வியுந்
தோலென் றுரைப்பர் தோற்பலகையுமாகும்.
தோல் என்பது:—யானை, அழகு, தோல், தோல்வி, தோற்பல
கை. (டு)

தோள்.

666 புபமுந் கையுந் கோலெனப் புகல்வர்
தோள் என்பது:—புயம், கை. (உ)

தோற்றம்.

667. வலியும் பிறப்புந் காண்டலூர் தோற்றம்.
தோற்றம் என்பது:—வலிமை, பிறப்பு, காட்சி. (ஈ)

தோன்றல்.

668. சூதனூர் தலைவனூர் தோன்ற லாகும்.
தோன்றல் என்பது:—புதல்வன், தலைவன். (உ)

ஆறாவது

நகர வருக்கம்.

நகம்.

669. உகிரு மலையு நகமென லாகும்.
நகம் என்பது:—உகிர், மலை. (உ)

நகை.

670. எயிறுஞ் சிரிப்பு மின்பமு மொளியு
நகையென் கிளவி நவிலப் பெறுமே.
நகை என்பது:—பல், சிரிப்பு, இன்பம், ஒளி. (ச)

நடை.

671. வழியு மொழுக்கமும் போக்கு நடையே.
நடை என்பது:—வழி, ஒழுக்கம், செலவு. (ஈ)

நந்தி.

672. ஏறு மீசனு நந்தி யென்ப.
நந்தி என்பது:—இடபம், சிவன். (உ)

நந்து.

673. பறவையு நத்தையுஞ் சங்கு நந்தெனல்.
நந்து என்பது:—பறவை, நத்தை, சங்கு. (க)

நயந்தோர்.

674. காதலரும் வேட்டோரு நயந்தோ ராகும்.
நயந்தோர் என்பது:—கணவர், விரும்பப்பட்டவர். (உ)

நயம்.

675. நன்று மின்பமு நியாயமு நயமெனல்.
நயம் என்பது:—நன்மை, இன்பம், நீதி. (ஈ)

நரந்தம்.

676. நாரத் தையுங்கத் தூரியு நரந்தம்.
நரந்தம் என்பது:—நாரத்தை, கத்தூரி. (உ)

நரை.

677. வெண்ணிறமு மாணேறுங் கவரி மாவும்
பலிதமும் பறவையி லொன்று நரையே.
நரை என்பது:—வெண்மை, இடபம், கவரிமா, நரைமயிர்,
நாரை. (ஊ)

நலம்.

678. சொல்லிய விருச்சிக விராசியுஞ் சுகமு
நல்லுப காரமு நலமென் றுகும்.
நலம் என்பது:—விருச்சிக இராசி, சுகம், உபகாரம். (ஈ)

நவம்.

679. ஒன்பதாம் புதுமையு மொண்கார் காணு
மென்பன மூன்று நவமா கும்மே.
நவம் என்பது:—ஒன்பது, புதுமை, கார் காலம். (ஈ)

நவியம்.

680. மழுவுங்கோ டாலியு நவிய மாகும்.
நவியம் என்பது:—மழு, கோடாலி. (உ)

நவிரம்.

681. மலையும் புன்மையு மயிலு முச்சியு
மயிரு நவிர மென்ன வகுப்பர்.

நவிரம் என்பது:—மலை, புன்மை, மயில், உச்சந்தலை, ஆண்மயிர். (டு)

நவிர்.

682. ஆண்பான் மயிருந் தக்கேசி யிசையு
மருதயாழ்த் திறனும் வாளு நவிரெனல்.

நவிர் என்பது:—ஆண் மயிர், தக்கேசிப்பண், மருதயாழ்த்திறம், வாள். (சு)

நளி.

683. திரளும் பெருமையு நளியெனச் சிறக்கும்.

நளி என்பது:—கூட்டம், பெருமை.

(உ)

நறவம்.

684. அனிச்ச மரமும் வேசியு நறவம்,

நறவம் என்பது:—அனிச்ச மரம், கள்.

(உ)

நற்றுடி.

685. நாக மரமும் வேரு நற்றுடி.

நற்றுடி என்பது:—நாக மரம், வேர்.

(உ)

நனை.

686. பூவின் மொட்டுக் கள்ளு நனையே.

நனை என்பது:—பூவின் அரும்பு, கள்.

(உ)

நாகம்.

687. நாகமென் கிளவி நல்லிழை யாடையும்
வேழமு மொருமரப் பெயரும் வெற்பும்
பாம்புங் குரங்கும் விசம்பும் புண்ணையுங்
கடவுள ருலகுங் காரீயமு மாகும்.

நாகம் என்பது:—நற்புடைவை, யானை, குழல் மரம், மலை, பாம்பு, குரங்கு, ஆகாயம், புண்ணை மரம், தேவலோகம், காரீயம். (கடு)

நாஞ்சில்.

688. கலப்பைப் படையெயி லுறுப்பிவை நாஞ்சில்.

நாஞ்சில் என்பது:—கலப்பை, மதிலுறுப்பு.

(உ)

நாட்டம்.

689. நயனமும் பண்ணும் வாளு நாட்டம்.

நாட்டம் என்பது:—கண், ஓர் பண், வாளாயுதம். (க)

நாப்பண்.

690. நடுவு நடுவட் டேரு நாப்பண்.

நாப்பண் என்பது:—இடை, தேர் நடு. (உ)

நாரி.

691. நறவுபெண் ணாணி பன்னாடை நாரி.

நாரி என்பது:—கள், பெண், வில் நாணி, பன்னாடை. (ச)

நாவிதன்.

692. கார்த்திகை நாளும் பூரமு நாகிதன்.

நாவிதன் என்பது:—கார்த்திகை நட்சத்திரம், பூர நட்சத்திரம். (உ)

நாழி.

693. பூரட் டாதி நாளமுட் டொளையுஞ்
சேரும் கழிகையு மளவையு நாழி.

நாழி என்பது:—பூரட்டாதி நட்சத்திரம், உட்டொளையுபொருள்,
நாழிகை, அளக்கும் நாழி. (ச)

நானம்.

694. அறிவும் பூசுவன யாவையு நாற்றமும்
நரையுநீ ராட்டுக்கக் தூரியு நானம்.

நானம் என்பது:—அறிவு, பூசுவன, வாசனை, கவரிமா, குளித்தல்,
கத்தூரி. (ச)

நிசி.

695. காஞ்சன மஞ்சள் கங்கு னிசியே.

நிசி என்பது:—பொன், மஞ்சள், இரவு. (க)

நிதம்பம்.

696. மலையின் பக்கமு மல்குலு நிதம்பம்.

நிதம்பம் என்பது:—மலைப்பக்கம், அல்குல். (உ)

நியமம்.

697. நீதியுங் கோவிலு நிச்சயமுந் தெருவு
நகரமும் வீதியு நியம மாகும்.

நியமம் என்பது:—நீதி, தேவர் கோவில், நிச்சயம், தெரு, பட்டினம், கடைவீதி. (சு)

நிரஞ்சனம்.

698. நிரஞ்சனம் வெளியு நிறைவு மோக்கமும்.
நிரஞ்சனம் என்பது:—வெளி, நிறைவு, மோட்சம். (க)

நிரியாணம்.

699. யானையின் கடைக்கணு மரணமு நிரியாணம்.
நிரியாணம் என்பது:—யானைக்கடைக்கண், சாவு. (உ)

நிருமித்தல்.

700. படைத்தலு மாராய் தலுநிரு மித்தல்.
நிருமித்தல் என்பது:—படைத்தல், ஆராய்தல். (உ)

நிறை.

701. எடைபார்ப் பனவு மரிவையர் கற்பும்
நிகழ்துலா விராசியு நிறையா கும்மே.
நிறை என்பது:—நிறை, கற்பு, துலா இராசி. (க)

நீபம்:

702. ஏதுவு முத்திரட் டாதி நானு
நீர்க்கடம்பின் பெயரு நீப மென்ப.
நீபம் என்பது:—காரணம், உத்திராட்டாதி நட்சத்திரம், நீர்க்
கடம்பு. (க)

நீர்.

703. புனலுங் குணமும்பூ ராடமு நீரே.
நீர் என்பது:—சலம், பண்பு, பூராட நட்சத்திரம். (க)

நீலி.

704. நீலியொரு மரமும் பாலைக் கிழத்தியுக்
கருமை நிறமு மவுரியு மாகும்.
நீலி என்பது:—ஓர் மரம், தூர்க்கை, கறுப்பு, அவுரி. (ச)

நீவி.

705. புடைவையுக் கொய்சகப் பெயரு நீவி.
நீவி என்பது:—சீலை, கொய்சகம். (உ)

நுதல்.

706 புருவமு நெற்றியு துகலா கும்மே.
நுதல் என்பது:—புருவம், நெற்றி. (உ)

நெறி.

707. நீதியும் வழியு மொழுக்கமு நெறிபெனல்.
நெறி என்பது:—நீதி, வழி, ஒழுக்கம். (உ)

நெற்றி.

708. படையின துறுப்பு துகலு நெற்றி.
நெற்றி என்பது:—சேனையுறுப்பு, துகல். (உ)

நேத்திரம்.

709. பட்டு நயனமு நேத்திர மாகும்.
நேத்திரம் என்பது:—பட்டு, கண். (உ)

நேயம்.

710. நெய்யு மன்பு மெண்ணெயு நேயம்.
நேயம் என்பது:—நெய், அன்பு, எண்ணெய். (உ)

நொச்சி.

711. எயிலுமோர் மாமுஞ் சிற்றூரு நொச்சி.
நொச்சி என்பது:—மதில், நொச்சி மரம், சிற்றூர். (உ)

ஏழாவது

பகர வருக்கம்.

பகடு.

712. பெருமை யானை யெருதிவை பகடெனல்.
பகடு என்பது:—பெருமை, யானை, பேரொருது. (உ)

பகல்.

713. பிரிவு நடுவும் பெரும்பகற் பொழுதும்
பகரு முகூர்த்தமும் பகலு நாளும்
பாகுதுகத் தாணியுந் தேசம்பக லென்ப.
பகல் என்பது:—பிரிதல், நடு, பகற்காலம், மூன்றேறமுக்கால் நாழிகை,
சூரியன், தினம், பகுத்தல், துகத்தாணி, பிரகாசம். (க)

பகவன்.

714. பட்டாரசு கன்மால் பங்கயன் பரம.
 னிரவி யருகன் புத்தனும் பகவன்.

பகவன் என்பது:—குரு, திருமால், பிரமன், சிவன், சூரியன், அருகன், புத்தன். (எ)

பகழி.

715. அம்புக் குதையு மம்பும் பகழி.
 பகழி என்பது:—அம்புக்குதை, அம்பு.

(உ)

பக்கம்.

716 அருகுந் திசியு மிறகும் பக்கம்.
 பக்கம் என்பது:—அருகு, பிரதமை முதலிய திதி, இறகு.

(ஈ)

பங்கம்.

717. சேறுந் துகிலு மிடரும் பங்கம்.
 பங்கம் என்பது:—சேறு, வஸ்திரம், ஈனம்.

(ஈ)

பங்கி.

718. ஆண்பா லஃநீணை மயிரும் பங்கி.
 பங்கி என்பது:—ஆண் மயிர், புற மயிர்.

(உ)

பங்கு.

719 பகுதியுஞ் சனியு முடமும் பங்கே.
 பங்கு என்பது:—பாதி, சனி, முடம்.

(ஈ)

பசு.

720. உயிரு மாவும் பசுவேன வுரைப்பர்.
 பசு என்பது:—உயிர், பசுமாடு.

(உ)

பச்சை.

721. மரகதப் பெயரும் புதனுந் தோலும்
 பரிமளப் புதலு மாலும் பச்சை.

பச்சை என்பது:—மரகதம், புதன், தோல், ஓர் வாசனைப்புதல், விட்டுணு. (ஊ)

படங்கு.

722. பெருங்கொடி மேற்கட்டி வானி படங்கெனல்.
 படங்கு என்பது:—பெருங்கொடி, மேற்கட்டி, கூடாரம்.

(ஈ)

படம்.

723. கொடியுந் கூரையுந் கோலக் கிழியும்
பணமும் யானைமுக படாமும் படமே.

படம் என்பது:—விருதுக்கொடி, சீலை, சித்திரப்படம், பாம்பின்
படம், யானை முகபடாம். (இ)

படலிகை.

724. படலிகை பென்பபூந் தட்டுக்கைம் மணியும்
வட்ட மும்பெரும் பீர்க்கும் வகுக்கும்.

படலிகை என்பது:—பூந்தட்டு, கைம்மணி, வட்ட வடிவு, பெரும்
பீர்க்கு. (ச)

படலை.

725. படர்தலும் வாசிகைக் கோவையும் படலை.

படலை என்பது:—படர்தல், கோத்த மாலை. (உ)

படி.

726. அவனியு மங்க வடியுஞ்சோ பானமும்
பகையுந் குணமு நாழியும் படியே.

படி என்பது:—பூமி, குதிரையின் அங்கவடி, கற்படி, பகை, பண்பு,
நாழி. (ஈ)

படிறு

727. பொய்யுந் சூதுந் களவும் படிறே.

படிறு என்பது:—பொய், சூது, களவு. (ஊ)

படு.

728. மாத்தின் குலையுநீர் நிலையு மதுவு
முகர்மைப் பெயரும் படுவென மொழிப.

படு என்பது:—மாக்குலை, நீர்நிலை, கள், பேரறிவு. (சு)

படை.

729. படைக்கலப் பெயரும் பரிமாக்க கலணையும்
படுக்கையுஞ் சேனையுந் கலப்பையும் படையே.

படை என்பது:—ஆயுதம், குதிரைச் சேணம், படுக்கை, சேனை,
கலப்பை. (ஊ)

பட்டம்.

730. வழியு நல்ல பதவியு மோடையும்
விலங்குதாயி விடமுந் கவரி மாவும்
பாதி வகுபுயும் படங்கமும் பட்டம்.

பட்டம் என்பது:—வழி, பதவி, குளம், விலங்கு தூயிலிடம், கவரிமா, மாக்கல வகை, பெருங் கொடி. (எ)

பட்டி.

731 இ-மு நாயுந் தொழுவும் பட்டி.

பட்டி என்பது:—இடம், நாய், பசுக்கொட்டில். (ஈ)

பட்டு.

732. சிற்றூர்ப் பெயருந் துகிலும் பட்டே.

பட்டு என்பது:—சிற்றூர், பட்டாடை. (உ)

பணவை.

733. பரணுந் கழுகும் பணவை யென்ப.

பணவை என்பது:—பரண், கழுகு. (உ)

பணி.

734. தொழிலுந் தொழில்படு கருவியுஞ் சொல்லும்

பணிதலும் பாம்பு மணியும் பணிகே.

பணி என்பது:—தொழில், தோற்கருவி, சொல், பணிதல், பாம்பு, ஆபரணம். (ஈ)

பணிலம்.

735. சலஞ்சலமு மொளிகேசர் சங்கும் பணிலம்.

பணிலம் என்பது:—ஓர் வகைச் சங்கு, சங்கின் பொதுப் பெயர். (உ)

பணை.

736. முரசின் பெயரு மூங்கிலின் பெயரு

மாத்தின் கோடு மருத நிலமு

மங்கிலப் பறையும் புரவியின் பந்தியும்

பருத்தலு வயலு மரசும் பணையெனல்.

பணை என்பது:—பேரிகை, மூங்கில், மாக்கொம்பு, மருத நிலம், மருத நிலப்பறை, குதிரைப்பந்தி, பெருத்தல், வயல், அரசு மாம். (ஈ)

பண்.

737. பாட்டின் பெயரும் பரிமாக் கலணையு

நாட்டிய பண்ணும் பண்ணென் கவிலவர்.

பண் என்பது:—இசைப்பாட்டு, குதிரைக்கல்லணை, இசை. (ஈ)

பண்டம்.

738. பண்ணி காரமு மாடகமுமும் பண்டம்.
பண்டம் என்பது:—பண்ணிகாரம், பொன். (உ)

பண்ணவன்.

739. பட்டார கன்முனி திறலோன் பண்ணவன்.
பண்ணவன் என்பது:—அருகன், இருடி, திண்ணியன். (உ)

பண்ணை.

740. ம்ருத நிலமுநீர் நிலையும் வயலும்
விலங்கின் மூயி லீடமும் மகளிர்வினை யாட்டுங்
கூட்டமுஞ் சவையும் புதலும் பண்ணை.
பண்ணை என்பது:—பருதநிலம், நீர்நிலை, வயல், விலங்கின் படுக்கை
யிடம், மகளிர்வினை யாட்டம், மகளிர்கூட்டம், சவை, ஓர் புதல். (அ)

பதங்கம்.

741. புட்பொதுப் பெயரும் விட்டிற் பறவையும்
பதங்க மென்று பகரப் படுமே.
பதங்கம் என்பது:—பறவைப்பொது, விட்டில். (உ)

பதம்.

742. வரிசையுஞ் சோறு மொழியும் வழியு
முணவுஞ் செவ்வியு மறையினோ ருறுப்பும
பாதமும் பொழுது மன்மும் பதமெனல்.
பதம் என்பது:—வரிசை, சோறு, சொல், வழி, உண்டல், பக்குவம்,
வேதத்தின் ஓர் உறுப்பு, கால், பொழுது, அவிழ். (உ)

பதலை.

743. சைலப் பெயருந் தாழியு மேர்கட்
பகுவாய்ப் பறையும் பதலை யாகும்.
பதலை என்பது:—மலை, சாடி, ஒருகட்பகுவாய்ப்பறை. (உ)

பதி.

744. தலைவனு மூரும் பதியெனத் தருமே.
பதி என்பது:—தலைவன், ஊர். (உ)

பதுக்கை.

745. பாறையு மேடுஞ் சிறுதூறும் பதுக்கை.
பதுக்கை என்பது:—பாறை, சிறுமேடு, சிறு தூறு. (உ)

பத்திரம்.

746. எழிலும் புள்ளி நிறகு மிலையும்
பசுழியும் சுரிகையும் பத்திர மென்ப.
பத்திரம் என்பது:—அழகு, பறவையின் இறகு, இலை, அம்பு, உடை
வாள். (௫)

பத்திரை.

747. பசவுந் திதியுந் காளியும் பத்திரை.
பத்திரை என்பது:—பசு, திதி, காளி. (௩)

பந்தம்.

748. அழகுந் திரட்சியு மிழையுந் கிளையுந்
சளையுங்கைத் தீபமும் பந்த மென்ப.
பந்தம் என்பது:—அழகு, உண்டை, தூல், உறவு, கட்டு, கை
விளக்கு. (௬)

பயசு.

749. பயசு நீரும் பாலு மாகும்.
பயசு என்பது:—நீர், பால். (௨)

பயம்.

750. பாலு நீரும் பயமென லாகும்.
பயம் என்பது:—பால், நீர். (௨)

பயம்பு.

751. பசுடு படுக்குழி நீர்நிலை பயம்பெனல்.
பயம்பு என்பது:—யானை படுகுழி, நீர்நிலை. (௨)

பயல்.

752. பாதியஞ்சிற் றுளும் பள்ளமும் பயலெனல்.
பயல் என்பது:—பாதி, பையல், பள்ளம். (௩)

பயிர்.

753. பைங்கு மும்புட் குரலும் பயிரெனல்.
பயிர் என்பது:—பைங்குழி, பறவையொலி. (௨)

பயோதரம்.

754. முலையு மேகமும் பசோதா மெனப்படும்.
பயோதரம் என்பது:—முலை, மேகம். (௨)

பரசு.

755. மழுவு மூங்கிலும் பரசென வகுப்பர்.
பரசு என்பது:—மழு, மூங்கில். (உ)

பரதர்.

756. தனவை சியருந் கழியரும் பரதர்.
பரதர் என்பது:—வணிகர், நெய்தல் நில மாக்கள். (உ)

பரம்.

757. மெய்யு மெய்ப்புகு கருணியும் பாரமும்
பரிமாக் கலணையு முன்பும் பரிமெனல்.
பரம் என்பது:—மெய், மெய்க்கவசம், பாரம், குதிரைக்கல்லணை,
முன். (ஊ)

பரவை.

758. பரவைக் கிளவி பரப்புக் கடலுந்
திருமக ளாடலு முப்புஞ் செப்பும்.
பரவை என்பது:—பாப்பு, கடல், இலக்குமி கடத்து, உப்பு. (ச)

பரி.

759. துலையு நொடியுந் தூசுதப் பெயரும்
பெருமையுஞ் செலவு மாயமும் பரியெனல்.
பரி என்பது:—சமை, விரைவு, குதிரை, பெருமை, செலவு, மாயம். (ச)

பரிசும்.

760. புரிசையுள் ஞாயர்ந்த நிலமும் கணைபமும்
பரிக மென்று பகரப் படுமே.
பரிகம் என்பது:—மதிவண்மேடை, வளைதடி. (உ)

பரிதி.

761. இரத வருளு மிடுபரி வேடமும்
பசுவன் பெயரும் வட்டமும் பரிதி.
பரிதி என்பது:—தேருள், பரிவேடம், சூரியன், வட்டவடிவு. (ச)

பருவம்.

762. பக்குவமும் பொழுதும் பருவ மாகும்.
பருவம் என்பது:—பக்குவம், பொழுது. (உ)

பலம்.

763. பழமுங் கிழங்குங் காயுஞ் சேனையு
நிறையும் பேறும் பலமென் றுரைப்பர்.
பலம் என்பது:—பழம், கிழங்கு, காய், சேனை, ஓர் நிறை, பயன். (சு)

பலாசம்.

764. பச்சை நிறமும் புரசும் பலாசம்.
பலாசம் என்பது:—பசுமை, புராசை மரம். (உ)

பலி.

765. பலிதமுங் காகமும் பலியெனப் பகர்வர்.
பலி என்பது:—பலிப்பது, காகம். (உ)

பலிதம்.

766. நரையுங் காய்க்கு மரமும் பலிதம்.
பலிதம் என்பது:—நராமயிர், காய்க்கும் மரம். (உ)

பவனம்.

767. பார்காற் றிராசி மனையும் பவனம்.
பவனம் என்பது:—பூமி, காற்று, இராசி, வீடு. (சு)

பழங்கண்.

768. துன்பமு மெலிவு மொலியும் பழங்கண்.
பழங்கண் என்பது:—துன்பம், மெலிவு, ஒலி. (உ)

பளிங்கு.

769. பளிங்கே கல்லும் புசரும் பகரும்.
பளிங்கு என்பது:—படிகம், சுக்கிரன். (உ)

பள்ளி.

770. தவத்தீதா ரிடமுஞ் சபனமுந் தயிறலு
நகரமுஞ்சிற் றாரும் விலங்குதயி லிடமும்
பள்ளி யென்பர் கோரியும் பகரும்.
பள்ளி என்பது:—முனிவர் இருப்பிடம், மக்கள் படுக்கை, நித்திரை,
ஊர், சிற்றூர், விலங்கின் படுக்கையிடம், தேவர் கோவில். (எ)

பறம்பு.

771. மலையு மடந்தையர் முலையும் பறம்பெனல்.
பறம்பு என்பது:—மலை, முலை. (உ)

பறை.

772. முரசுபுள் ளிறகு மொழியிவை பறையெனல்.
பறை என்பது:—முரசு, பறவையின் இறகு, சொல்.

(ஈ)

பனி.

773. துன்பமு நோயுந் துகனமுஞ் சீதமு
மச்சமு நடுக்கமும் பனியென் றுரைப்பர்.
பனி என்பது:—துக்கம், நோய், பெய்யும் பனி, குளிர்ச்சி, பயம்,
நடுக்கம்.

(சு)

பாகம்.

774. பாதியும் பிச்சையும் பாக மென்ப.
பாகம் என்பது:—பாதி, பிச்சை.

(உ)

பாகல்.

775. பலாவுங் கார வல்லியும் பாகல்.
பாகல் என்பது:—பலா மரம், பாகற்கொடி.

(ஊ)

பாகு.

776. சருக்கரைப் பெயருக் குழம்பும் பாகே.
பாகு என்பது:—சருக்கரை, குழம்பு.

(஋)

பாசம்.

777. பசாசம் பற்றுந் துன்னமும் பாசம்.
பாசம் என்பது:—பேய், அன்பு, ஊசித்தொளை.

(உ)

பாசனம்.

778. தமருந் தளிகையும் பாசன மென்ப.
பாசனம் என்பது:—சுற்றம், உண் கலம்.

(ஊ)

பாடி.

779. முல்லைநிலத் தூரும் பாசறையும் படையு
நாடு நகாமும் பாடி யாகும்.

பாடி என்பது:—முல்லைநிலத்தூர், பாசறை, சேனை, நாடு, நக
ரம்.

(ஊ)

பாடு.

780. கேடுஞ் சத்த வொலியு மருகும்
பாடுடன் றுரைக்கும் பெருமையும் ஊகரும்.

பாடு என்பது:—கேடு, ஓசை, பக்கம், பெருமை.

(ச)

பாணம்.

781. மழைவண்ணக் குறிஞ்சியு மம்பும் பாணம்.
பாணம் என்பது:—மழைவண்ணக் குறிஞ்சி, அம்பு. (உ)

பாணி.

782. பதியொடு சேர்ந்த பைம்பொழிற் பெயரு
மழகுங் காணமு மப்பும் பண்டமும்
வழுவில் பற்று நாடுங் கையும்
பொழுதி னீட்டமு மியமும் பாணி.
பாணி என்பது:—ஊர்குழி சோலை, அழகு, இசை, நீர், பலபண்டம்,
அன்பு, நாடு, கை, நெடுநேரம், வாச்சியப்பொது. (க0)

பாண்டில்.

783. வட்டந் தகழி மஞ்ச மூர்தி
கஞ்சஞ் சிரீட மெருதும் பாண்டில்.
பாண்டில் என்பது:—வட்டம், அகல், கட்டில், பரிபூண்டலூர்தி,
கைத்தாளம், வாகை மரம், எருது. (எ)

பாதீரி.

784. ஒருமரப் பெயரு மூங்கிலும் பாதிரி.
பாதிரி என்பது:—ஓர் மரம், மூங்கில். (உ)

பாத்தி.

785. பருத்தல் சிறுசெ யில்லமும் பாத்தி.
பாத்தி என்பது:—பங்கு, சிறுசெய், வீடு. (க)

பாம்பு.

786. பன்னகப் பெயரும் வரம்பும் பாம்பெணல்.
பாம்பு என்பது:—சர்ப்பம், வரம்பு. (உ)

பாரதி.

787. பாரதி வங்கமும் பனுவலாட் டியுமாம்.
பாரதி என்பது:—மாக்கலம், சரஸ்வதி. (உ)

பாரா வாரம்.

788. மகரா லயமு மதன்கரைப் பெயரும்
பகரிற் பாரா வார மாகும்.
பாராவாரம் என்பது:—கடல், கடற்கரை. (உ)

பாரி.

789. காதலி பெயருநல் லாடையும் புனியும்
பரியங்கமும் வள்ளலும் பாரி யென்ப.

பாரி என்பது:—மனைவி, நல்லாடை, பூமி, கட்டில், கடை எழு
வள்ளலில் ஒருவன். (செ)

பார்.

790. தேரின் பரப்பும் புனியும் பாரெனல்.

பார் என்பது:—தேர்ப்பரப்பு, பூமி. (உ)

பாலிகை.

791. வதுவைமுனை வட்டம் வாயிதழ் பாலிகை.

பாலிகை என்பது:—முளைப்பாலிகை, வட்டம், உதடு. (ஈ)

பால்.

792. பாதியு மிடமும் பயசுங் குணமும்
பக்கமுந் திசையு மியல்பும் பாலே.

பால் என்பது:—பங்கு, இடம், பால், குணம், பக்கம், திக்கு,
இயல்பு. (ஏ)

பாழி.

793. தாபத ரிருப்பும் விலங்குதாயி வீடமு
மகலமும் வலியு நகரும் பாழுங்
கல்லின் முழையும் பாழி யென்ப!

பாழி என்பது:—முனிவர் வாசம், விலங்கின் படுக்கை இடம், சூச
லம், வலி, நகரம், பாழ், குகை. (ஏ)

பாளிதம்.

794. கண்டசருக் கரையுஞ் சோறுக்கர்ப் பூமும்
பட்டு வருக்கமும் பாளித மென்ப.

பாளிதம் என்பது:—கண்டசருக்கரை, சோறு, கர்ப்பூரம், பட்டு
வருக்கம். (ஈ)

பானல்.

795. கருநிதிக் குவனையும் வயலும் பானல்.

பானல் என்பது:—கருங்குவளை, வயல். (உ)

பானு.

796. நல்லொளிப் பெயரு ஞாயிறும் பானு.

பானு என்பது:—ஒளி, சூரியன். (உ)

பிசி.

797. பொய்யுஞ் சோறு மரும்பொருளும் பிசியே.
பிசி என்பது:—பொய், சோறு, அரும்பொருள். (க)

பிசிதம்.

798. விடக்கு நீறும் வேம்பும் பிசிதம்.
பிசிதம் என்பது:—இறைச்சி, விபூதி, வேம்பு. (க)

பிச்சம்.

799. ஆண்பான் மயிரும் வெண்குடைப் பெயரும்
பிச்சக் குடையும் பிச்ச மாகும்.
பிச்சம் என்பது:—ஆண்மயிர், வெண்குடை, பீலிக்குஞ்சக்குடை. (க)

பிணிமுகம்.

800. புட்பொதுப் பெயரு மயிலும் பிணிமுகம்.
பிணிமுகம் என்பது:—பறவைப்பொது, மயில், (உ)

பிணை.

801. விருப்பமான் விலங்கின் பெண்டொடர் பும்பிணை.
பிணை என்பது:—ஆசை, மான், (நாய், பன்றி, புல்வாய் இவற்றின்)
பெண். (க)

பிண்டம்.

802. பிச்சையுந் திரட்சியும் பிண்ட மெனப்படும்.
பிண்டம் என்பது:—பிச்சை, உண்டை. (உ)

பிண்டி.

803. பிண்ணாக்கு மாவு மசோகமும் பிண்டி.
பிண்டி என்பது:—பிண்ணாக்கு, இடித்த மா, அசோக மரம். (க)

பிதா.

804. சங்கரன் பெயரு மயனுந் தாதையும்
பெருநாலைப் பெயரும் பிதரவா கும்மே.
பிதா என்பது:—சிவன், பிரமன், தந்தை, பெரு நாரை. (ச)

பிதிர்.

805. துவலையு நொடியுந் கதையும் பிதிரே.
பிதிர் என்பது:—திவலை, கால துட்பம், கதை. (க)

பித்திகை.

806. கருமுகை யுஞ்சுவர்த் தலமும் பித்திகை.

பித்திகை என்பது:—சிறு சண்பகம், சுவர்.

(உ)

பிரசம்.

807. தேனிப் பெயருந் தேனும் பிரசம்.

பிரசம் என்பது:—தேனி, தேன்.

(உ)

பிள்ளை.

808. காரிப் புள்ளுந் காரிக் கடவுளும்

பேசின் மகவும் பிள்ளை யாகும்.

பிள்ளை என்பது:—கரிக்குருவி, வைரவன், குழந்தை.

(உ)

பிறங்கல்.

809 மிகுதியு முயர்வும் பெருகலும் பிறங்கல்.

பிறங்கல் என்பது:—மிகுதி, உயர்வு, பெருக்கம்.

(உ)

இதுவுமது.

810. மலையின் பெயரு மன்னு மதற்கே.

இது பிறங்கல் என்பது:—மலை.

(ஈ)

பிறப்பு.

811. அச்சமும் பவமுஞ் செறிவும் பிறப்பெனல்.

பிறப்பு என்பது:—அச்சம், உற்பத்தி, நெருக்கம்.

(ஈ)

பீடிகை.

812. பீடமுந் தட்டுமா வணமும் பீடிகை.

பீடிகை என்பது:—ஆசனம், பூந்தட்டு, கடைவீதி.

(ஈ)

பீதகம்.

813. பொன்னிரு வேலி பொன்மை பீதகம்.

பீதகம் என்பது:—பொன், இருவேலி, பொன்னிறம்.

(ஈ)

பீதம்.

814. பொன்மையுந் சாந்தும் பொன்னும் பீதம்.

பீதம் என்பது:—பொன்னிறம், கால்வகைச் சாந்தில் ஒன்று, பொன்.

(ஈ)

பீரு.

815. அச்சமுற் றேனும் புருவமும் பீரு.
பீரு என்பது:—அச்சமுள்ளோன், புருவம்.

(உ)

பீலி.

816. சயிலமு மயிலின் கலாபமுஞ் சவளமுஞ்
சின்னமுஞ் சிற்றூல வட்டமும் பீலி.
பீலி என்பது:—மலை, மயிற்றேகை, பெருஞ்சவனம், சிறு சின்னம்,
சிற்றுவட்டம்.

(க)

புகர்.

817. புற்கெனு நிறம்வெள்ளி குற்றமும் புகரே.
புகர் என்பது:—கபில நிறம், சுக்கிரன், குற்றம்.

(ங)

புகல்.

818. யாக்கைசொல் வெற்றி குகிரும் புகலே.
புகல் என்பது:—சாரம், சொல், வெற்றி, தானியக்குதிர்.

(ச)

புங்கம்.

819. அம்புக் குதைதுகி லுயர்ச்சியும் புங்கம்.
புங்கம் என்பது:—அம்புக்குதை, புடவை, உயர்ச்சி.

(ட)

புட்டம்.

820. புடவையுங் காக்கையும் புட்ட மென்ப.
புட்டம் என்பது:—புடவை, காக்கை.

(உ)

புணரி.

821. புணரி கடலுங் கடற்றிரை யும்மே.
புணரி என்பது:—கடல், கடற்றிரை.

(உ)

புணர்ச்சி.

822. கலவியு மியையும் புணர்ச்சி யென்ப.
புணர்ச்சி என்பது:—சையோகம், இணக்கம்.

(உ)

புண்டரீகம்.

823. கமலமுந் திசையின் கரிகளி லொன்றும்
புலியும் வண்டும் புண்டரீ கம்மே.

புண்டரீகம் என்பது:—தாமரை, தென்கீழ்த்திசை யானை, புலி,
வண்டு.

(ச)

புதவு.

824. கதவுமொரு விகற்பப் புல்லும் புதவே.
புதவு என்பது:—கதவு, ஓர் வகைப் புல், (உ)

புத்தன்.

825. போதிக் கிறைவனு மாயனும் புத்தன்.
புத்தன் என்பது:—போதி வேந்தன், திருமால். (உ)

புத்தேள்.

826 புதுமையுந் தெய்வமும் புத்தே ளாகும்.
புத்தேள் என்பது:—புதுமை, தெய்வம். (உ)

புந்தி.

827. புதனு மறிவுஞ் சிந்தையும் புந்தி,
புந்தி என்பது:—புதன், அறிவு, சிந்தை. (ங)

புரத்தல்.

828. வண்மையுங் காத்தலும் வணங்குதலும் புரத்தல்.
புரத்தல் என்பது:—ஈகை, காத்தல், வணங்குதல். (ங)

புரவலன்.

829. புபா லனுங்கொடை யோனும் புரவலன்.
புரவலன் என்பது:—அரசன், ஈகையாளன். (உ)

புரை.

830. உவமை குற்ற முயர்வே யுட்டொளைப்
பொருளென் றின்னவை புரையென லாகும்.
புரை என்பது:—உவமை, குற்றம், உயர்ச்சி, உட்டொளைப்
பொருள். (ச)

புலம்பு.

831. தனிமையு மச்சமுஞ் சத்தமும் புலம்பே.
புலம்பு என்பது:—தனிமை, அச்சம், சத்தம், (ங)

புலவர்.

832. அறிஞருஞ் சளுக்கியர் பெயரு மண்டருங்
கவிஞருங் கூத்தருங் கலைவல் லாளரும்
புரந்தர நுங்கண் னாளரும் புலவர்.

புலவர் என்பது:—அறிஞர், சஞ்சுகியர், தேவர், கவிவாணர், கூத்தர், புலமையோர், இந்திரர், கம்மாளர். (அ)

புலி.

833 சிங்க விராசியு நால்வகைச் சாந்தத்
தொன்றுர்வியாக் கிரமு முரைப்பர் புலியே.

புலி என்பது:—சிங்க இராசி, நால்வகைச் சாந்தில் ஒன்று, புலி என்னும் மிருகம். (க)

புலிங்கம்.

834. பொறியுழர்ந் குருநியும் புலிங்க மாகும்.

புலிங்கம் என்பது:—தீப்பொறி, ஊர்க்குருவி. (உ)

புல்.

835. அநுடமோர் புதலும் புற்கெனு நிறமும்
மொருசார் மரமும் பனையும் புலியும்
புணர்ச்சியும் புல்லெனப் புகலப் பெறுமே.

புல் என்பது:—அநுட நட்சத்திரம், புதல், புன்மை நிறம், புறக் காழ் மரம், பனை மரம், புலி, புணர்ச்சி. (ஏ)

புவனம்.

8 6 புவன முலகும் புனலும் புலியுமாம்.

புவனம் என்பது:—உலகின் பொது, நீர், பூமி. (க)

புளகம்.

837. கண்ணாடியுங் குமிழ்த்தலு மன்னமும் புளகம்.

புளகம் என்பது:—கண்ணாடி, மயிர் சிலிர்த்தல், சோறு. (ங)

புள்.

838. பகரிசை வண்டும் பறவைப் பெயரும்

புகலு மவிட்ட நானும் புள்ளெனல்.

புள் என்பது:—வண்டு, பறவைப்பொது, அவிட்ட நட்சத்திரம். (ங)

புறணி.

839 குறிஞ்சி நிலமு முல்லையின் புறமுந்

தோலுமரப் பட்டையும் புறணி யென்ப.

புறணி என்பது:—குறிஞ்சி நிலம், முல்லை நிலம், தோல், மரப் பட்டை. (ச)

புறம்பணை.

840. குறிஞ்சி நிலமு முல்லையின் புறமும்
புறம்பணை யென்று புகலப் பெறுகே.
புறம்பணை என்பது:—குறிஞ்சி நிலம், முல்லை நிலம். (உ)

புறவணி.

841. குறிஞ்சி நிலமு முல்லையும் புறவணி.
புறவணி என்பது:—குறிஞ்சி நிலம், முல்லை நிலம். (உ)

புறவம்.

842. முல்லை நிலமுந் காடும் புறவம்.
புறவம் என்பது:—முல்லை நிலம், காடு. (உ)

புனை.

843. பொலிவு மழகுமொப் பனையும் புனையெனல்.
புனை என்பது:—பொலிவு, அழகு, அலங்காரம். (க)

புன்கண்.

844. துன்பமு நோயும் புன்க ணென்ப.
புன்கண் என்பது:—துன்பம், நோய். (உ)

பூ.

845. அவனியும் வனப்பு மலருந் கூர்மையும்
பொலிவும் பிறப்பும் பூவென லாகும்.
பூ என்பது:—பூமி, அழகு, மலர், கூர்மை, பொலிவு, பிறப்பு. (க)

பூகம்.

846. கமுகுந் திரட்சியுந் கமுகும் பூகம்.
பூகம் என்பது:—கமுகு, திரட்சி, கமுகு. (உ)

பூக்கம்.

847. பூகமு மருத ஆரும் பூக்கம்.
பூக்கம் என்பது:—கமுகு, மருத நிலத்து ஊர். (உ)

பூட்கை.

848. யானை யாளிப் பெயரும் யானையு
மேற்கோ னும்மிவை பூட்கை யென்ப.
பூட்கை என்பது:—யானை யாளி, யானை, மேற்கோள். (உ)

பூதம்.

849. பாணி நாளும் பல்லுயிர்ப் பெயரும்
பாசிடமு மிறந்த காலமு மரலும்
புனிதமும் புனிமுத லைந்தும் பூதம்.

பூதம் என்பது:—பாணி நட்சத்திரம், உயிர், பூத கணம், இறந்த
காலம், ஆல மரம், சுத்தம், பிருதிவி முதலிய ஐம்பூதம். (எ)

பூதி.

850. நீறுஞ் செல்வமு நிகழ்தூர்க் கந்தமும்
பூதி பென்பர் நாகும் புசலும்.

பூதி என்பது:—திருநீறு, செல்வம், தூர்க்கந்தம், நாகம். (ச)

பூதியம்.

851. புஷ்ய முடம்புஞ் செல்வமும் பூதியம்.
பூதியம் என்பது:—பூமி, உடம்பு, செல்வம். (ஈ)

பூரணம்.

852. நிறைவுமோர் சிதியும் பூரண மென்ப.
பூரணம் என்பது:—நிறைவு, பெளரணமி நிதி, (உ)

பூருவம்.

853. முதுமையுந் கிழக்கு முன்பும் பூருவம்.
பூருவம் என்பது:—பழமை, கிழக்கு, முன்பு. (ஊ)

பூவை.

854. நாகணவாய்ப் புள்ளுந் காயாவும் பூவை.
பூவை என்பது:—நாகணவாய்ப்புள், காயா மரம். (஋)

பூழ்தி.

855. கொடுமையுந் தசையுநுண் பொடியும் பூழ்தி.
பூழ்தி என்பது:—கொடுமை, தசை, நுண்பொடி. (௩)

பூளை.

856. பொருப்பின்கண வாயுமோர் புதலும் பூளை.
பூளை என்பது:—மலைக்கணவாய், ஓர் செடி. (௮)

பேடு.

857. அலியு மூருமத னுடலும் பேடு.
பேடு என்பது:—அலி, ஊர், மண்மதன் ஆடல். (௮)

பேதை.

858. அறிவி லோனு மெனியனும் பேதை.
பேதை என்பது:—அறிவிலான், தரித்திரன். (உ)

பேராளன்.

859. மிக்கோன் பெயரு மிருகசீ ரீடமும்
பெற்றி யுரைக்கிற் பேரா என்னே.
பேராளன் என்பது:—மிக்கோன், மிருகசீரிட நட்சத்திரம். (உ)

பை.

860. படமும் பச்சையு மழகும் பையே.
பை என்பது:—பாம்பின் படம், பச்சை நிறம், அழகு. (உ)

பொகுட்டு.

861. சேற்றெழு மொக்குளு மலையும் பங்கயப்
பொன்னிறக் கொட்டையும் பொகுட்டென ளாகும்.
பொகுட்டு, என்பது:—சேற்றில் எழும் குமிழி, மலை, தாமரைக்
கொட்டை. (உ)

பொங்கர்.

862. பொருப்பு மரத்தின் கொம்பும் பொங்கர்.
பொங்கர் என்பது:—மலை, மரக்கொம்பு. (உ)

இதுவுமது.

863. இலவின் பெயரு மியம்பல் வேண்டும்.
இடி பொங்கர் என்பது:—இலவ மரம். (க) ஆ (உ)

பொங்கல்.

864. பொலிவு மிகுதியுந் கொந்தலும் பொங்கர்.
பொங்கல் என்பது:—பொலிவு, மிகுதி, கொதித்துக் கிளர்தல். (உ)

பொம்மல்.

865. பொலிவுஞ் சோறும் பொருமலும் பொம்மல்.
பொம்மல் என்பது:—பொலிவு, சோறு, பொருமல். (உ)

பொருநன்.

866. கொற்றவன் பெயருந் தலைவனுந் கூத்தனும்
வீரனுந் திண்ணி யோனும் பொருநன்.

பொருநன் என்பது:—அரசன், தலைவன், நாடகன், படைவீரன்,
திண்ணியோன். (இ)

பொழில்.

867. புகியுஞ் சோலையும் பெருமையும் பொழிலே.
பொழில் என்பது:—பூமி, சோலை, பெருமை. (ஈ)

பொறி.

868. எழுத்துச் செல்வ மிலாஞ்சனை திருமகன்
மாக்கலம் யந்திரம் வரியிந் திரியம்
பொடித்தெழு நுண்சிறு கனவிவை பொறியே.
பொறி என்பது:—எழுத்து, செல்வம், அடையாளம், இலக்குமி,
மாக்கலம், யந்திரம், இரோகை, இந்திரியம், தீப்பொறி. (க)

பொறை.

869. புவனமுந் துறுகலும் பொருப்பும் பொறையெனல்.
பொறை என்பது:—பூமி, துறுகல், மலை. (ங)

பொற்பு.

870. பொலிவு மழகுமொப் பனையும் பொற்பெனல்.
பொற்பு என்பது:—பொலிவு, அழகு, அலங்காரம். (ஊ)

பொன்.

871. அழகு மைவகை யுலோகமு மிரும்புந்
திருவும் வியாழமும் பொன்னெனச் செப்புவர்.
பொன் என்பது:—அழகு, பஞ்சலோகப்பொது, இரும்பு, இலக்குமி,
பிரகஸ்பதி. (ஐ)

போகி.

872. பொன்னுல காளியும் பாம்பும் போகி.
போகி என்பது:—தேவேந்திரன், பாம்பு. (ஐ)

போகில்.

873. பூமொட்டு நாளியும் புட்பொதுவும் போகில்.
போகில் என்பது:—பூவரும்பு, கொப்பூழ், பறவைப்பொது. (ஐ)

போக்கு.

874. வழியு மிளமரக் கன்றுங் குற்றமும்
புகலிற் போதலு நடையும் போக்கிக்.

போக்கு என்பது:—வழி, இள மாக்கன்று, குற்றம், போதல், நடை. (கு)

போதகம்.

875. அப்ப வருக்கமும் யானைக் கன்று
மிளமையு மரத்தின் கன்றும் போதகம்.

போதகம் என்பது:—அப்ப வருக்கம், யானைக் கன்று, இளமை, மரக் கன்று. (ச)

போந்து.

876. பல்லியும் பனையும் போந்தென லாகும்.

போந்து என்பது:—பல்லி, பனை. (உ)

போர்.

877. சமரமு நென்முதற் சம்மையுஞ் சதயமும்
புகலுங் காலைப் போரென லாகும்.

போர் என்பது:—யுத்தம், நெற்போர், சதய நட்சத்திரம். (ஈ)

போர்வை.

878. தோலுமீக் கோளும் போர்வை யாகும்.

போர்வை என்பது:—தோல், மேற்போர்வை. (உ)

எட்டாவது

மகர வருக்கம்.

மகரம்.

879. மலரின் றுதுஞ் சுறவும் மகரம்.

மகரம் என்பது:—பூந்தாது, சுறா மீன். (உ)

மஞ்சரி.

880. மலரின் நிரளுந் தனிநு மஞ்சரி.

மஞ்சரி என்பது:—பூங்கொத்து, தளிர். (உ)

மஞ்சு.

881. எழிலும் பனியு மிளமையு மேகமும்

வலியும் யானையின் முதுகு மஞ்சே.

மஞ்சு என்பது:—அழகு, பனி, இளமை, மேகம், வலி, யானையின் முதுகு. (ச)

மடங்கல்.

882. மடங்கலென் கிளவி மறவியு மிடியு
மடங்கலு னோயும் யானியு முழியு
மடங்கலும் வடவையு முடிவு மென்ப.

மடங்கல் என்பது:—இயமன், இடி, சிங்கம், நோய், யானி, யுக முடிவு, மடங்குதல், வடவாமுகாக்கினி, இறுதி. (க)

மடி.

883. பொய்யு நோயும் புடைவையுஞ் சோம்பும்
புலம்புங் கேடு மடக்கமுந் தாழையும்
வயிறு மடங்கலு மடியென லாகும்.

மடி என்பது:—பொய், வியாதி, புடைவை, சோம்பல், புலம்பு, கேடு, அடக்கம், தாழை, வயிறு, மடங்குதல். (ச0)

மடு.

884. மடுவுநீர் நிலையு மடுவென வகுப்பர்.

மடு என்பது:—மடு, நீர் நிலை. (உ)

மடை.

885. பூண்கடைப் புணர்வுஞ் சோறு மடையே.

மடை என்பது:—பூண்கடைப்புணர்வு, அன்னம். (உ)

மட்டு.

886. மதுவு மளவு மட்டுடன லாகும்.

மட்டு என்பது:—கள், எல்லை. (உ)

மணி.

887. வனப்புநவ மணியு மெளத்திகமு நீலமுங்
கருநிறமு நன்மையுங் கண்டையு மணியே.

மணி என்பது:—அழகு, நவமணிப் பொது, முத்து, நீலம், கருமை, நன்மை, கண்டை மணி. (எ)

மண்டலி.

888. ஒருபெரும் பாம்பும் பூசையு மண்டலி.

மண்டலி என்பது:—ஓர் பாம்பு, பூனை. (உ)

மண்டிலம்.

889. வட்டமு நாடுங் குதிரையு மண்டிலம்.

மண்டிலம் என்பது:—வட்டம், நாடு, குதிரை. (க)

மதலை.

890. மைமந்தனுங் கொன்றை மரமுந் தூணு
மரக்கலமுங் கொடுங்கையு மதலை யாகும்.
மதலை என்பது:—பிள்ளை, கொன்றை மரம், தூண், மாக்கலம்,
கொடுங்கை. (இ)

மதன்.

891. வலியு மழகு மலர்க்கணை வேளு
மாட்சிமைப் பெயரு மதனென லாகும்.
மதன் என்பது:—வலிமை, அழகு, மன்மதன், மாட்சிமை. (ச)

மதி.

892. முன்னிலை யசைச்சொலு முடுபதியு முணர்வு
மன்னிய மாதமு மதியென லாகும்.
மதி என்பது:—முன்னிலை அசைச்சொல், சந்திரன், புத்தி,
மாதம். (ச)

மதியம், திங்கள்.

893. சந்திரன் பெயரு மாதமுஞ் சாற்றிற்
நிங்களு மதிபமு மெனச்சிறந் தனவே.
மதியம், திங்கள் என்பன:—சந்திரன், மாதம். (உ)

மது.

894. மதுவிள வேனிலுந் தேனுங் கள்ளுமாம்.
மது என்பது:—இளவேனில், தேன், கள். (ஈ)

மதுகம்.

895. அட்டியு மதாமு மிருப்பையுந் தராவும்
வண்டு மழகு மதுக மாகும்.
மதுகம் என்பது:—அதிமதாம், இனிமை, இலுப்பை மரம், தார,
வண்டு, அழகு. (ச)

மத்திகை.

896. மாலைபுஞ் சம்மட்டியு மத்திகை யாகும்.
மத்திகை என்பது:—பூ மாலை, குதிரைச்சம்மட்டி. (உ)

மந்தரம்.

897. மந்த வேசையு மேருவு மந்தரம்.
மந்தரம் என்பது:—மந்த ஓசை, ஓர் மலை. (ஈ)

மந்தாரம்.

898. தெய்வ மரத்திலொன் றுஞ்செம் பரத்தை
மந்தார மென்று வழங்கப் பெறுமே.
மந்தாரம் என்பது:—தெய்வமரத்தில் ஒன்று, செம்பரத்தை. (உ)

மந்தி.

899. மந்திபெண் குரங்கும் வண்டு முசவுமாம்.
மந்தி என்பது:—பெண் குரங்கு, வண்டு, பெண் முசு. (ஈ)

மந்திரம்.

900. கோகிலுங் குதிரைப் பந்தியு மெண்ணமு
மதுவும் வீடு மறையு மந்திரம்.
மந்திரம் என்பது:—கோவில், குதிரைப்பந்தி, எண்ணம், கள், வீடு, வேதம். (சு)

மயல்.

901. அவரின் பெயரு மலகைப் பெயரு
மயலென் றறைந்தனர் வாய்மொழிப் புலவர்.
மயல் என்பது:—ஆசை, பிசாசம். (உ)

மயிலை.

902. மீனின் பொதுவு மீனவி ராசியு
மலரிரு வாட்சியு மயிலை யாகும்.
மயிலை என்பது:—மீன் பொது, மீன இராசி, இருவாட்சி. (ஈ)

மரக்கால்.

- 903 அளவையு மாயவ னுடலு மன்றி
வளவிப சோதியு மரக்கா லாகும்.
மரக்கால் என்பது:—முகந்து அளக்கும் கருவியில் ஒன்று, திருமால் கூத்து, சோதி நட்சத்திரம். (ஈ)

மருள்.

904. பேயுங் குறிஞ்சி யாழின் றிறனு
மாலுமார் புசலு மருளை ன்றாகும்
மருள் என்பது:—பிசாசம், குறிஞ்சி யாழ்த்திறம், மயக்கம், ஓர் புதல். (ச)

மல்.

905. மாயோ னுடலும் வலியு மல்லெனல்.
மல் என்பது:—திருமால் கூத்து, வலி. (உ)

மல்லிகை.

906. மாலதி சுடர்நிலைத் தண்டிவை மல்லிகை,
மல்லிகை என்பது:—ஒர் பூஞ்செடி, விளக்குத்தண்டு. (உ)

மழை.

907. மழையே குளிர்ச்சியும் வருடமு மேகமும்,
மழை என்பது:—குளிர்ச்சி, மாரி, மேகம். (உ)

மள்ளர்.

908. செருமலை வீரநுந் திண்ணி யோரு
மருதநில மாக்களு மள்ள ரென்ப.
மள்ளர் என்பது:—வீரர், திண்ணியோர், மருத நில மாக்கள். (உ)

மறம்.

909. சினமும் பாவமும் பிணக்குங் கூற்றும்
வலியுஞ்சே வரும் வப்பு மறமே.
மறம் என்பது:—சினம், பாவம், பிணக்கு, நமன், வலி, வீரம்,
சண்டை. (ஏ)

மறலி.

910. அயர்ப்புங் கூற்று மழுக்காறு மறலி.
மறலி என்பது:—மறதி, நமன், பொருமை. (உ)

மறவர்.

911. வேடர்தம் பெயரும் வீரரு மறவர்.
மறவர் என்பது:—வேடர், படை வீரர். (உ)

மறவி.

912. மறப்புமழுக் காறு மறவி யாகும்.
மறவி என்பது:—மறப்பு, பொருமை. (உ)

மனவு.

913. மணிப்பெயரு மக்கு மணியு மனவே.
மனவு என்பது:—மணிப்பொது, சங்கு மணி. (உ)

மன்.

914. மறையு முத்திரட் டாசியு மாசனு
நிலையு மிகுகியு மாக்கமு மொழிவு
முடைசெயி விடைச்சொலு மன்னென் றுரைக்கும்.

மன் என்பது:—மந்திரம், உத்திராட்டாதி நட்சத்திரம், அரசன், நினை
பேறு, மிருதி, ஆக்கம், ஒழிவு, இடைச்சொல். (அ)

மன்றம்.

915 வாய்மைவெளி வாசம் பொதுவு மன்றம்.
மன்றம் என்பது:—உண்மை, வெள்ளிடை, மணம், சபை.

மன்றல்.

916. பாலையா ழிசையுந் கடிப்பரி மளமும்
வதாவையு மென்றிவை மன்ற லாகும்.
மன்றல் என்பது:—பாலையா ழிசை, மிக்க பரிமளம், கலியாணம். (ஈ)

மன்னல்.

917. பீடும் வலியு மடுப்பது மன்னல்.
மன்னல் என்பது:—பெருமை, வலிமை, அடித்தல். (ஈ)

மன்னன்.

918. அரசனு முத்திரட் டாதியு மன்னன்.
மன்னன் என்பது:—அரசன், உத்திராட்டாதி நட்சத்திரம். (உ)

மா.

919. ஒருமரப் பெயரு மழைத்தலுந் கறுப்புந்
குதிரையும் விலங்குந் திருவும் வனப்பும்
வலியும் வண்டும் பிண்டியுஞ் செல்வமு
நிறனும் பெருமையு நிலனுமே ரிலக்கமு
மருவிய பெயரு மாவென லாகும்.
மா என்பது:—மாமரம், அழைத்தல், கறுப்பு, குதிரை, விலங்கின்
பொது, இலக்குமி, அழகு, வலிமை, வண்டு, நென்மா, செல்
வம், நிறம், பெருமை, பூமி, ஓர் எண். (ஊ)

மாசு.

920 குற்றமு மேகமு மழுக்கு மாசே.
மாசு என்பது:—குற்றம், மேகம், அழுக்கு. (ஊ)

மாடம்.

921. மனையு முழுந்து மாட மாகும்.
மாடம் என்பது:—வீடு, உழுந்து. (உ)

மாதர்.

922. அரிவையரு மழகுக் காதலு மாதர்.
மாதர் என்பது:—பெண்கள், அழகு, ஆசை. (க)

மாதவம்

923. மதுவுந் தவமு மினீவனிலு மாதவம்.
மாதவம் என்பது:—கள், தவம், வசந்த காலம். (க)

மாதா.

924. வாணியுக் கௌரியு மணியு மாதா.
மாதா என்பது:—நாமகள், பார்வதி, தாய். (க)

மாதிரம்.

925. மலையுந் திசையும் யானையு மாதிரம்.
மாதிரம் என்பது:—மலை, திசை, யானை. (க)

மாந்தல்.

926. உண்டலுந் குடித்தலு மிறத்தலு மாந்தல்.
மாந்தல் என்பது:—உண்டல், குடித்தல், இறத்தல். (க)

மாரி.

927. மழையு முகிலு மரணமு மதுவும்
வடுகியு னேயுமேமர் புள்ளு மாரி.
மாரி என்பது:—மழை, மேகம், சாவு, கள், காடுகள், ஓர் வியாதி,
ஓர் பறவை. (எ)

மார்க்கம்.

928. வழியுஞ் சமயமுந் தெருவு மார்க்கம்.
மார்க்கம் என்பது:—வழி, சமயம், வீதி. (க)

மாலதி.

929. மாலதி சுடர்நிலைத் தண்டுநிரு வாணமும்.
மாலதி என்பது:—விளக்குத்தண்டு, நிருவாணம். (உ)

மாலை.

930. இரவுந் தொடுத்த தொடையலு மந்தியும்
வரன்முறை பொழுக்கமு மியல்பு மாலை.
மாலை என்பது:—இரா, தொடுத்த மாலை, அந்திப்பொழுது, வரன்
முறை, ஒழுக்கம், இயல்பு. (ச)

மால்.

931. வாயு கருமை பெருமை மதிமகன்
மாயேயான் மீமக மயக்கம் வேட்கை
மாலென் றுரைப்பர்கண் ணேணியு மாகும்.

மால் என்பது:—காற்று, கருமை, பெருமை, புதன், திருமால்,
மேகம், மயக்கம், வேட்கை, கண்ணேணி. (சு)

மாழை.

932. அழகு திரட்சி யாடக மாமர
மோலை மடமையு லோகக் கட்டி
புளிமா மாழை யாகு பென்ப.

மாழை என்பது:—அழகு, திரட்சி, பொன், மா மரம், ஓலை, அறி
வின்மை, உலோகக்கட்டி, புளிமா. (அ)

மான்.

933. விலங்கின் பெயரும் வெற்புங் குகிரையு
மகர விராசியு முழையு மானெனல்.

மான் என்பது:—விலங்கின் பொது, மலை, குகிரை, மகர இராசி,
மான். (இ)

மிசை.

934. மேடு மொழியு மிசையென ளிளம்புவர்.

மிசை என்பது:—மேடு, மேல் என்னும் சொல். (உ)

மிச்சை.

935. மிச்சை பொய்த்தலஞ் ஞானமு மிடித்தலும்.

மிச்சை என்பது:—பொய்யாதல், அஞ்ஞானம், வறுமையுறல். (ஊ)

மீளி.

936. பெருமையும் வலியுந் தலைவன் பெயரும்
விறலோன் பெயரு மீளி யாகும்.

மீளி என்பது:—பெருமை, வலிமை, பாலநிலத்தலைவன், திண்ணி
யன். (ச)

மீன்.

937. மச்சப் பெயரும் வானத் துடுவுஞ்
சித்திரை நாளு மீனெனச் செப்புவர்.

மீன் என்பது:—மச்சம், விண் மீன், சித்திரை நட்சத்திரம். (ஈ)

முகில்.

938 திராளு மேகமு முகிலென வாகும்.
முகில் என்பது:—திரள், மேகம். (உ)

முடங்கல்.

939. முங்கிலுந் தாழையு முடங்க லென்ப.
முடங்கல் என்பது:—முங்கில், தாழை. (உ)

முடலை.

940. உண்டையுந் திரட்சியும் பெருமையு முடலை.
முடலை என்பது:—உண்டை, திரட்சி, பெருமை. (உ)

முண்டகம்

941. தாமரைப் பெயருந் தாழையுந் கள்ளு
முள்ளுடை முள்ளியு நெறியு முண்டகம்.
முண்டகம் என்பது:—தாமரை, தாழை, கள், முள்ளிச் செடி,
நெற்றி. (உ)

முதலை.

942. முதலைசெந் கிடையு முருந்து மிடங்கரும்.
முதலை என்பது:—செந்நெட்டி, இறகின் அடிக்குருத்து, நீர்வாழ்
முதலை. (உ)

முதுமை

943. முற்றுதற் பெயரும் பழமையு முதுமை.
முதுமை என்பது:—முற்றுதல், பழமை. (உ)

முரசு.

944. உத்திரட் டாகியும் பறையு முரசெனல்.
முரசு என்பது:—உத்திரட்டாதி நட்சத்திரம், வாச்சியப்பொது. (உ)

முரண்.

945 பகையும் வலியு முரணெனப் பகர்வர்.
முரண் என்பது:—பகை, வலிமை. (உ)

முரம்பு.

946. பாலடுத்த நிலமும் பாறையு முரம்பே.
முரம்பு என்பது:—பாலடுத்து உயர் நிலம், பாறை. (உ)

முருகு

947. இளமையு நாற்றமுந் கள்ளும் விழவு
முருக வேளு மழகு முருகேக.

முருகு என்பது:—இளமை, வாசனை, கள், திருவிழா, குமரன், அழகு. (சு)

முளரி.

948 கமலமு துட்பமுந் காடு நெருப்பு
முளரி யென்ன மொழிந்திசினேரே.

முளரி என்பது:—தாமரை, துண்மை, காடு, தீ. (சு)

முளை.

949 முங்கிலுஞ் சுகனும்ந் குரிப்பு முளையே.
முளை என்பது:—முங்கில், மகன், அங்குரம். (க.)

முறம்.

950. விசாகமுஞ் சளகும். விளம்புவர் முறமே.
முறம் என்பது:—விசாக நட்சத்திரம், சளகு. (உ)

முறிகுளம்.

951. அணைமுறி குளமும்பூ ராடமு முறிகுளம்.
முறிகுளம் என்பது:—உடைகுளம், பூராட நட்சத்திரம். (உ)

முறுவல்.

952 பல்லுஞ் சிரிப்பு முறுவ லென்ப.
முறுவல் என்பது:—பல், சிரிப்பு. (உ)

முறை.

953. கோசமும் பழமையு முழுந் கூட்டு
மார்ப்பு முறைமையு முறையென லாகும்

முறை என்பது:—புத்தகம், பழமை, நீதி, கூட்டு, கட்டு, முறைமை. (சு)

முனி.

954. இருடியும் வில்லும் யானைக் கன்று
முனியென் றுகாப்ப வகத்தியு மொழிப.

முனி என்பது:—இருடி, வில், யானைக்கன்று, அகத்தி மரம். (சு)

முனை.

955 பகையும்வேண் டாபையும் வினையு முனையே.
முனை என்பது:—பகை, வெறுப்பு, வினை. (உ)

முன்னம்.

956. சீக்கிரி மரமுமுற் காலமுஞ் சிங்கமு
முன்ன மென்று மொழியப் பெறுசீம.
முன்னம் என்பது:—சீக்கிரி மரம், முற்காலம், சிங்கம். (உ)

மூசல்.

957 மொய்த்தலு மரணமு மூச லென்ப.
மூசல் என்பது:—மொய்த்தல், சாதல். (உ)

மூரல்.

958 முறுவலும் பல்லுஞ் சோறு மூரல்.
மூரல் என்பது:—சிரிப்பு, பல், சோறு. (உ)

மூரி.

959. எருமையு மெருதும் பெருமையுஞ் சோம்பும்
வலியு முரணு நெரிவு மூரி.
மூரி என்பது:—எருமை, எருது, பெருமை, சோம்பல், வலிமை,
முரண், நெரிவு. (எ)

மூலம்.

960 ஒருநாண் மீனு மேதுவுந் கிழங்கு
மூல மென்று மொழியப் பெறுமே.
மூலம் என்பது:—மூல நட்சத்திரம், காரணம், கிழங்கு. (உ)

மேத்தை.

961. சட்டை யணையிவை மெத்தை யாகும்.
மேத்தை என்பது:—சட்டை, அமளி. (உ)

மெய்

962 யாக்கையும் வாய்மையு மெய்யென லாகும்.
மெய் என்பது:—உடல், உண்மை. (உ)

மேடம்.

963 மெய்புகு கருவியுந் யாடு மேடம்.
மேடம் என்பது:—கவசம், யாடு. (உ)

மேடு.

964. உபரமும் பெருமையு வயிறு மேடே.
மேடு என்பது:—உயரம், பெருமை, வயிறு. (க)

மேதை.

965. புதனு மறிஞனு நரம்பு மேதை.
மேதை என்பது:—புதன், அறிஞன், நரம்பு. (க)

மேல்.

966. மேற்கு மும்பரு மேன்மையு மேலே.
மேல் என்பது:—மேற்கு, ஆகாயம், மேன்மை. (க)

மை.

967. அஞ்சனக் குற்றம் கருநிற மலடு
மஞ்சம் யாடு மையென லாகும்.
மை என்பது:—அஞ்சனம், குற்றம், கருமை, மலடு, மேகம்,
யாடு. (சு)

மொக்குள்.

968. பூவின் மொட்டுக் குமிழியு மொக்குள்.
மொக்குள் என்பது:—பூ வரும்பு, நீர்க்குமிழி. (உ)

மொய்.

969. திரளும் யானையுஞ் செருக்கள மும்மொய்.
மொய் என்பது:—கூட்டம், யானை, போர்க்களம். (க)

மொய் ம்பு.

970. வலியுந் தோளு மொய்ம்பென லாகும்.
மொய்ம்பு என்பது:—வலிமை, தோள். (உ)

மோடு.

971. உபரமும் பெருமையும் வயிறு மோடெனல்.
மோடு என்பது:—உயரம், பெருமை, வயிறு. (க)

மொளவல்.

972. வனமல்லிகை யுந்துளிர் வாரமு மொளவல்.
மொளவல் என்பது:—வன மல்லிகை, குளிர்வாரம். (உ)

ஒன்பதாவது

யகர வருக்கம்.

யாணர்.

973. கண்ணாளர் பெயரும் புதுமையு மழகு
நன்றும் யாண ரெனும்பெயர் நவில்வர்.
யாணர் என்பது:—கம்மாள், புதுமை, அழகு, நன்மை. (ச)

யாமம்.

974. இரவுஞ் சாமமுந் தெற்கும் யாமம்.
யாமம் என்பது:—இரவு, சாமம், தெற்கு. (உ)

யாழ்.

975. மிதுன விராசியும் வீணைக் கருவியு
மகபதி நாளுந் யாமென லாகும்.
யாழ் என்பது:—மிதுன இராசி, வீணை, அச்சவினி நாள். (உ)

யூகம்.

976. உடற்குறை கருங்குறக் கோர்தல் கோட்டா
னுட்பொரு டருக்கம் யூக மாகும்.
யூகம் என்பது:—கவந்தம், கருங்குறங்கு, ஆராய்தல், கோட்டான்,
அகப்பொருள் அறிதல், தருக்கம். (சு)

யூபம்.

977. வேள்வித்தறி கவந்தம் படையுறுப்பு ம் யூபம்.
யூபம் என்பது:—வேள்வித்தம்பம், உடற்குறை, படை கூடும்பு. (உ)

பத்தாவது

வகர வருக்கம்.

வங்கம்.

978. வழுதுணைப் பெயரும் வெள்ளியு மீயமும்
வங்க மென்பநா வாயு மாகும்.
வங்கம் என்பது:—கத்திரிச்செடி, வெள்ளி, ஈயம், மாக்கலம். (ச)

வசதி.

979. நகரமு மனையுக் தாவும் வசதி.
வசதி என்பது:—நகரம், வீடு, நல்லிடம். (உ)

வசந்தம்.

980. வசந்தஞ்சல் லாபமுஞ் சித்திரை மாதமும்.
வசந்தம் என்பது:—சல்லாபம், சித்திரை மாதம். (உ)

வசி.

981. வசியே கூர்மை வசிவாள் வடுவுமாம்.
வசி என்பது:—கூர்மை, வசியம், வாள், தழும்பு. (ச)

வசு.

982. தேவர் கோதனந் தீபொன் னும்வசு.
வசு என்பது:—அட்ட வசுக்கள், பசுவின் கன்று, நெருப்பு, பொன். (ச)

வஞ்சம்.

983. வாளும் பொய்யும் கொடுமையும் வஞ்சம்.
வஞ்சம் என்பது:—வாள், பொய், கொடுமை. (ஊ)

வஞ்சனை.

984. மாயையும் பெண்ணும் பொய்யும் வஞ்சனை.
வஞ்சனை என்பது:—மாயை, தெய்வப்பெண், பொய். (ஊ)

வஞ்சி.

985. போரின்மேற் செலவும் புதலுமங் கையகும்
பாவினார் பாவு மோர்பதிப் பெயரு
மாற்றருங் குடையும் வஞ்சி யாகும்.
வஞ்சி என்பது:—பகைவர்மேல் செல்லல், ஓர் கொடி, பெண்கள்,
ஓர் பா, கருவூர், குடை. (சு)

இதுவுமது.

986. மருதயாழ்த் திறத்தீதா ரோசையும் வகுப்பர்.
இடி வஞ்சி என்பது:—மருதயாழ்த்திறத்து ஒன்று. (க) ஆட (எ)

வடகம்

987. அத்தவா ளப்பட்டு மகனும் வடகம்.
வடகம் என்பது:—அத்தவாளம், தோல். (ஆ)

வடவை.

988. வடவா வனலு மடநடைப் பிடியு
மெருமைப் பெயருங் குதிரையும் வடவை.

பத்தாபது ஒருசொற் பல்பொருள் வகை. 541

வடவை என்பது:—ஊழித்தீ, பெண் யானை, எருமை, பெண் குதிரை. (ச)

வடு.

989. தழும்புஞ் செம்புந் தவறும் வண்டும்
வடுவென வுரைக்கு மரபா கும்மே.

வடு என்பது:—தழும்பு, செம்பு, குற்றம், வண்டு. (ச)

வடுகு.

990. மருதயா மேர்குல மிந்தளமும் வடுகே.

வடுகு என்பது:—மருதயாழ்த்திறம், ஓர் சாதி, இத்தன இராகம்.(க)

வட்டம்.

991. பரிசை பாரா வளையக் கைம்மணி

திரிகை வலயஞ்சா லூர்கோள் வட்டம்.

வட்டம் என்பது:—கேடகம், விளைதடி, கைம்மணி, திரிகை, வாது வலயம், நீர்ச்சால், பரிவேடம். (ஏ)

வண்ணே.

992. குருநாளுங் குற்றமு மளியுங்கை வளையு

நூலு மம்புஞ் சங்கும் வண்டெனல்.

வண்டு என்பது:—பூச நான், குற்றம், வண்டு, கைவளை, நூல், அம்பு, சங்கு. (ஏ)

வண்ணம்.

993. வனப்புஞ் சந்தமுங் குணமும் வண்ணம்.

வண்ணம் என்பது:—அழகு, சந்தம், குணம். (க)

வண்ணை.

994. வலிவளங் கொடை வாய்கை வண்மை.

வண்மை என்பது:—வலிமை, வளமை, ஈகை, உண்மை. (ச)

வதுவை.

995. வதுவைகனி யாணமு மணமு மாசும்.

வதுவை என்பது:—கலியாணம், வாசனை. (உ)

வம்பு.

996. மணமுநிலை யின்மையும் பாடரும் புதுமையு
முலையின் கச்சும் படிநும் வம்பே.

வம்பு என்பது:—வாசனை, நிலையின்மை, புதுமை, முலைக்கச்சு, வஞ்சனை. (க)

வயம்.

997. வலியு நீரும் புள்ளும் வயமெனல்.
வயம் என்பது:—வலிமை, நீர், பறவைப்பொது. (க)

வயல்.

998. வெளியுஞ் செய்யும் வயலென் றாகும்.
வயல் என்பது:—வெளி, கழனி. (உ)

வயவன்.

999. திண்ணியோன் பெயரும் வேட்டோன் பெயரும்
வலியோன் பெயரும் வயவ னென்ப.
வயவன் என்பது:—வீரன், தலைவன், வலியன். (க)

வயா.

1000. வருத்தமுங் கருவும் விருப்பமும் வயாவே.
வயா என்பது:—வருத்தம், கருப்பம், ஆசை. (க)

வயிரம்.

1001. தணியா முனிவுங் கூர்மையு மணியும்
வச்சிரப் பெயருங் காழும் வயிரம்.
வயிரம் என்பது:—சினம், கூர்மை, நவமணியில் ஒன்று, வச்சிரா
யுதம், மா வயிரம். (ஊ)

வரி.

1002. இசையும் பாட்டு மெழுத்து மிறையு
நெல்லுங் கடலு நிறமுஞ் சணக்குஞ்
சந்தித் தெருவுங் கடலும் வரியே.
வரி என்பது:—இசை, இசைப்பாட்டு, எழுத்து, குடியிறை, நெல்,
கடல், நிறம், தேமல், சந்தித்தெரு, கடன். (க0)

வருடம்.

1003. மழையு மாண்டும் வருட மாகும்.
வருடம் என்பது:—மழை, வருடம். (உ)

வருணம்.

1004. குலமு நீரு மழகும் வருணம்.
வருணம் என்பது:—குலம், நீர், அழகு. (க)

வரை.

1005. அளவுக்கை யிறையு மலையு முங்கிலும்
வரைவு மெழுத்தும் வரையென லாகும்.

வரை என்பது:—அளவு, வீரலிறை, மலை, மூங்கில், வரைவு, எழுத்து. (சு)

வலம்புரி.

1006. நந்தியா வர்த்தமுஞ் சங்கும் வலம்புரி.
வலம்புரி என்பது:—நந்தியாவர்த்தம், வலம்புரிச்சங்கு. (உ)

வலவை.

1007. வஞ்சப் பெண்ணும் வல்லோனும் வலவை.
வலவை என்பது:—காளி எவற்பெண், வல்லவன். (உ)

வலி.

1008. வலியே யொலியும் வலியோனும் வஞ்சமும்.
வலி என்பது:—ஒலி, வலியோன், கபடம். (ஊ)

வலித்தல்.

1009. வலித்த லென்பது நிணத்தலும் பேசலும்.
வலித்தல் என்பது:—கொழுத்தல், பேசல். (உ)

வழங்கல்.

1010. வண்மையு முலாவுதலும் வழங்க லென்ப.
வழங்கல் என்பது:—ஈகை, உலாவல். (உ)

வழி.

1011. மரபு மொழுக்கமுந் திரட்சியு மகாரு
மிடமும் பின்னு முறைமையும் வழியே.
வழி என்பது:—பழமை, ஒழுக்கம், திரட்சி, மக்கள் பண்மை, இடம், பின், முறைமை. (எ)

வளம்.

1012. மாட்சிமையுக் கொழுப்புந் தகுதியும் வளமெனல்.
வளம் என்பது:—மாட்சிமை, கொழுப்பு, தகுதி. (ஊ)

வள்.

1013. வலிப்பற் றிரும்பும் வாளுந் காதும்
வலியுந் கூர்மையும் வள்ளென லாகும்.
வள் என்பது:—பற்றிரும்பு, வள், காது, வலிமை, கூர்மை. (ஊ)

வறிது.

1014. சிறுமை பயனில்சொ லறியாமை வறிதே.
வறிது என்பது:—சிறுமை, பயனில்சொல், அறியாமை. (ஊ)

இதுவுமது.

1015. இளிமையிய லாமையும் வறிதென லாகும்.

வெடி வறிது என்பது:—குறைவு, இயலாமை.

(உ) ஶு (சு)

வன்னி.

1016. ஒருமரப் பெயரும் கிளியு நெருப்பும்

பிரம சாரிப் பெயரும் வன்னி.

வன்னி என்பது:—வன்னி மரம், கிளி, நெருப்பு, பிரமசாரி.

(ச)

வாசம்.

1017. வாசமிருப் பிடமு மலரின் மணமும்

புள்ளி னிறகும் புடைவையும் புகலும்.

வாசம் என்பது:—இருப்பிடம், பூ மணம், பறவையின் இறகு, சீலை.

(ச)

வாசி.

1018. வங்கியங் குதிரை வாசி யென்ப.

வாசி என்பது:—இசைக்குழல், குதிரை.

(உ)

வாடை.

1019. வடகாற்றுஞ் சேரியுமோர் மருந்தும் வாடை.

வாடை என்பது:—வடகாற்று, இடைச்சேரி, ஓர் மருந்து.

(உ)

வாணி.

1020. பாரதிப் பெயரும் பகழிப் பெயரும்

வார்த்தையுமோர் கூத்தும் வாணி யாகும்.

வாணி என்பது:—சாச்சுவதி, அம்பு, சொல், ஓர் கூத்து.

(ச)

வாமனம்.

1021. குறளுந் திசைநிலைக் குஞ்சரத் தொன்றும்

வருமொரு நூலு மாலும் வாமனம்.

வாமனம் என்பது:—குள்ளம், தென்திசை யானை, ஓர் புராணம், திருமால்.

(ச)

வாயில்.

1022. வாய்புலந் திறங்கரணந் துவாரமும் வாயில்.

வாயில் என்பது:—கீம்பொறி, திறம், காரணம், துவாரம்.

(ச)

வாரணம்.

1023. யானையுந் கோழியுஞ் சங்கும் வாரணம்.

வாரணம் என்பது:—யானை, கோழி, சங்கு.

(உ)

இதுவுமது.

1024. தடைகடன் மெய்ப்புகு கருவியுஞ் சாந்துவர்.
சுடி வாரணம் என்பது:—தடை, கடல், கவசம். (உ) ஆ (சு)

வாரம்.

1025. ஆர்கலி கிழமைக் கூறுபா டன்பு
புணற்கரை மலையடி பகுதியும் வாரம்.
வாரம் என்பது:—கடல், ஏழு கிழமை, அன்பு, நீர்க்கரை, மலசு
சாரல், பங்கு. (சு)

வாரி.

1026 கடலும் வெள்ளமும் பகுதியும் விளைவுஞ்
சுற்றுங் கதவும் வருவாயு நீரும்
வட்டையு மகிலும் வாரி யாமே.
வாரி என்பது:—கடல், வெள்ளம், பகுதி, விளைவு, மதிர்கந்து,
கதவு, வருவாய், நீர், வழி, மதில். (சு)

வாருணம்.

1027. மறிகடற் பெயரு மேற்கும் வாருணம்.
வாருணம் என்பது:—கடல், மேற்கு. (உ)

வால்.

1028. வெண்ணிறம் பெருமைதூய் தோகையும் வாலே.
வால் என்பது:—வெண்மை, பெருமை, சுத்தம், தோகை. (சு)

வாள்.

1029. வசியு மொனியும் வாளென லாகும்.
வாள் என்பது:—வாளாயுதம், ஒளி. (உ)

வானம்

1030. வான மழையு மரத்தின் கனியு
மாகமு முலர்மரப் பெயரும் வரையார்.
வானம் என்பது:—மழை, மரக்கனி, ஆகாயம், உலர் மரம். (சு)

வானி.

1031. வானியோர் நதியும் வளர்துகிற் கொடியுஞ்
சேனையுமேற் கட்டியுஞ் செப்பல் வேண்டும்.
வானி என்பது:—ஆன்பொருந்தநதி, துகிற்கொடி, படை, மேற்
கட்டி. [ஆன்பொருந்தநதி=குதநதி] (சு)

வான்.

1032. வானென் கிளவி வலியும் பெருமையு
மேசமுமா காயமும் பெருமழையு மிடைச்சொலு
மோர்மாழு மென்று ஒதுவர் புலவர்.

வான் என்பது:—வலி, பெருமை, மேகம், ஆகாயம், மழை, இடைச்
சொல், ஓர் மரம். (௭)

விசம்பு.

1033. விண்ணுஞ் சுவர்க்கமு மேசமும் விசம்பே.

விசம்பு என்பது:—ஆகாயம், தேவ லோகம், மேகம். (௬)

இதுவுமது.

1034. திசையின் பெயருஞ் செப்பு வ ரதற்கே.

புடி விசம்பு என்பது:—திசை. (௧) ஆட (௪)

விசையம்.

1035. சருக்கரைப் பெயருந் தபனமண் டிலமும்

வெற்றிப் பெயரும் விசைய மாகும்.

விசையம் என்பது:—சருக்கரை, சூரிய மண்டிலம், வெற்றி. (௬)

வீடங்கம்.

1036. வீதிக் கொடியும் வீட்டின் முகடு

மழுகுந் கொடுங்கையு மாண்மையும் விடங்கம்.

விடங்கம் என்பது:—வீதிக்கொடி, முகடு, அழகு, கொடுங்கை,
ஆண்மை. (௮)

விடம்.

1037. மரப்போதுப் பெயரு நஞ்சுந்தே ளும்விடம்.

விடம் என்பது:—மரப்போது, நஞ்சு, தேள். (௯)

விடர்.

1038. கல்வளைப் பெயருந் சுமரும் விடரே.

விடர் என்பது:—கற்புழை, நிலப்பிளப்பு. (௧௦)

விடலை.

1039. திண்ணி யோனுந் தலைவனும் பாலை

யிறைவனுந் காமத் துறைவனும் விடலை.

விடலை என்பது:—திண்ணியோன், பெருமையிற் சிறந்தோன்,
பாலைத்தலைவன், காமத்துறைவன். (௧௧)

விடை.

1040. ஏறு மெருது மெதிர்மொழியும்விடை.
விடை என்பது:—இடப இராசி, இடபம், உத்தரம். (க)

விண்டு.

1041. மாயவன் காற்று மலைபீடி மூங்கின்
மேகமீவ்வைந்தும் விண்டுவிவன லாகும்.
விண்டு என்பது:—திருமால், காற்று, மலை, மூங்கில், மேகம். (க)

விதப்பு.

1042. விபரமு நடுக்கமு மிகுதியும் விதப்பே.
விதப்பு என்பது:—விபரம், நடுக்கம், மிகுதி. (க)

விதவை.

1043. சோறுங்கைம் பெண்ணும் விதவை யாகும்.
விதவை என்பது:—சோறு, கைம்பெண். (உ)

விதிர்ப்பு.

1044. மிகுதியு நடுக்கமும் விதிர்ப்பென விளம்புவர்.
விதிர்ப்பு என்பது:—மிகுதி, நடுக்கம். (உ)

விபுலம்.

1045. விரிவும் பெருமையும் விபுல மென்பு.
விபுலம் என்பது:—விரிவு, பெருமை. (உ)

விபூதி.

1046. நிரயத்தி லொன்று நீறுங் கொடுமையுந்
தசையுந் குற்றமுந் செல்வமும் விபூதி.
விபூதி என்பது:—ஓர் நாகம், திருநீறு, கொடுமை, தசை, குற்றம்,
செல்வம். (ச)

விம்மல்.

1047. பொருமலு மமுதலு மொலித்தலும் விம்மல்.
விம்மல் என்பது:—இரங்கல், அழுதல், ஒலித்தல். (க)

வியப்பு.

1048. சினமுந் சினக்குறிப்பு மதிசயமும் வியப்பே.
வியப்பு என்பது:—சினம், சினக்குறிப்பு, அதிசயம். (க)

வியல்.

1049. அகலமும் பெருமையுங் காடும் வியலே.

வியல் என்பது:—அகலம், பெருமை, காடு.

(க.)

விலோதம்.

1050. மங்கைவர் மயிர்சுருள் பதாகையும் விலோதம்.

விலோதம் என்பது:—பெண் மயிர், மயிர்ச்சுருள், துகிழ்க்கொடி.

(க.)

வில்.

1051. மூல நாளொளி கோதண்டம் வில்லெனல்.

வில் என்பது:—மூல நட்சத்திரம், ஒளி, வில்.

(க.)

விழவு.

1052. மிதுன விராசியு முற்சுவமும் விழவே.

விழவு என்பது:—மிதுன இராசி, திருவிழா.

(உ.)

விழைச்சு.

1053. இளமையுங் கலனியும் விழைச்சேன லாகும்.

விழைச்சு என்பது:—இளமை, புணர்ச்சி.

(உ.)

விழைந்தோர்.

1054. வெட்டோ நுங்காத லோரும் விழைந்தோர்.

விழைந்தோர் என்பது:—கணவர், விரும்பினோர்.

(உ.)

விளர்.

1055. இளமையுங் கொழுப்பும் விளரென் றிவசக்கும்.

விளர் என்பது:—இளமை, நிணம்.

(உ.)

விள.

1056. விளாமர மிளமை கமரிவை விளவெனல்.

விள என்பது:—விளாமரம், இளமை, கமர்.

(க.)

விறப்பு.

1057. அச்சமும் பலமுஞ் செறிவும் விறப்பெனல்.

விறப்பு என்பது:—அச்சம், பலம், செறிவு.

(க.)

விறல்.

1058. வென்றியும் வலிமையும் விறலா கும்மே.

விறல் என்பது:—வென்றி, வலிமை.

(உ.)

வீ.

1059. பூவு மொழிவு நீச்சமு மடிவும்
புள்ளின் பெயருஞ் சாவும் வீயே.

வீ என்பது:—மலர், ஒழிவு, நீக்கம், கேடு, பறவை. (இ)

வீசல்.

1060. கொடுத்தலு மெறிதலும் வீச லென்ப.

வீசல் என்பது:—ஈதல், எறிதல். (உ)

வீதி.

1061. நேரோ தெலுந் தெருவும் வீதி.

வீதி என்பது:—நேரோடல், தெரு. (உ)

வீரை.

1062. ஒருமாப் பெயரு முறுதயர்ப் பெயரும்
வீரிகடற் பெயரும் வீரை யாகும்.

வீரை என்பது:—ஓர் மாம், துன்பம், கடல். (ஊ)

வெடி.

1063. நறைபடு புகையு மச்சமு மன்றி
வெளியின் பெயரும் வெடியென் றாகும்.

வெடி என்பது:—நறும்புகை, அச்சம், வெளி. (ஊ)

வெதிர்.

1064. செளிடு மூங்கிலும் வெதிரென மொழிப.

வெதிர் என்பது:—செவிடு, மூங்கில். (உ)

வெளில்.

1065. யானைத் தறியு மணிலும் பாடையுந்
தாயிர்கடை தறியும் வெளிலெனச் சாற்றும்.

வெளில் என்பது:—யானைத்தறி, அணில், பாடை, தயிர் கடை மத்து. (ஈ)

வெள்ளம்

1066. ஈரமூங்க் கடலுங் கடலின் றிரையு
நீரின் பெருக்குமீமா ரெண்ணும் வெள்ளம்.

வெள்ளம் என்பது:—ஈரம், கடல், கடல் திரை, நீர்ப்பெருக்கு, ஓர் எண். (ஊ)

வேள்ளி.

1067. புகரு மிசதமும் புகலும் வெள்ளி.

வேள்ளி என்பது:—சக்கிரன், வெண் பொன்.

(உ)

வேள்ளை.

1068. பலத வணும்வெண் பாவும் வெளிற்றும்

வேள்ளைவெள் ளாட்டு மறியு மதுவுள்

சங்கும் வேள்ளை பென்றுஞ் சாற்றும்.

வேள்ளை என்பது:—பலபத்திரன், வெண்பா, அறிவின்மை, வெண்மை, வெள்ளாட்டு மறி, கள், சங்கு.

(எ)

வேழி.

1069. அணங்காட்டும் வட்டமு மச்சமும் பேயு

மணக்கு நாற்றமு மாற்றருங் கலக்கமும்

ளிளம்பிய நோயும் யாடும் வெறியெனல்.

வேழி என்பது:—தேவர்க்கு ஆடும் கூத்து, வட்ட வழவு, அச்சம், பிசாசும், வாசனை, கலக்கம், வியாதி, யாடு.

(அ)

வேறுக்கை.

1070. செல்வமும் பொன்னும் வெறுக்கை யாகும்.

வெறுக்கை என்பது:—செல்வம், பொன்.

(உ)

வேங்கை.

1071. புலியமோர் மரமும் பொன்னும் வேங்கை.

வேங்கை என்பது:—புலி, ஓர் மரம், பொன்.

(க)

வேசரி.

1072. கழுதைபுங் கோவைறு கழுதையும் வேசரி.

வேசரி என்பது:—கழுதை, கோவைறு கழுதை.

(உ)

வேட்டுவன்.

1073. மகமோர் குளவி மறவணும் வேட்டுவன்.

வேட்டுவன் என்பது:—மக நட்சத்திரம், ஓர் குளவி, வேடவன்.

(க)

வேணி.

1074. வேணி சடையு நதியும் விசும்புமாம்.

வேணி என்பது:—சடை, நதி, ஆகாயம்.

(க)

வேணு.

1075. உட்டொலைப் பெருளு மூங்கிலும் வேணு.

வேணு என்பது:—உட்டொலை, மூங்கில்.

(உ)

வேதிகை.

1076. பலகையுந் குறடுந் திண்ணையும் வேதிகை.
வேதிகை என்பது:—கேடகம், குறடு, திண்ணை. (ஈ)

வேய்.

1077. ஒற்று மூங்கிலு முட்டொளையும் வேயே.
வேய் என்பது:—ஒற்று, மூங்கில், உட்டொளைப்பொருள். (ஈ)

வேய்தல்.

1078. வேயுளுஞ் சூடுதலும் வேய்த லென்ப.
வேய்தல் என்பது:—வீடு, சூடுதல். (உ)

வேலன்.

1079. வெறியாட் டாளனுந் குமரனும் வேலன்.
வேலன் என்பது:—வெறியாட்டாளன், குமரன். (உ)

வேலி.

1080. ஊரு மாணுந் காவலு நிலமு
மேலிய வயலும் வேலி யாகும்.
வேலி என்பது:—ஊர், மதில், காவல், நிலம், வயல். (ஊ)

வேலை.

1081. கடலுந் கடலின் கரையும் பொழுதும்
விளையும் காலையும் வேலையென் றாகும்.
வேலை என்பது:—கடல், கடற்கரை, பொழுது, தொழில், காலம். (ஊ)

வேல்.

1082. படைக்கலமு ஞாங்கரு மோர்மரமும் வேலே.
வேல் என்பது:—ஆயுதப்பொது, வேலாயுதம், ஓர் மரம். (ஈ)

வேழம்

1083. குஞ்சர முங்கொறுக் கைச்சிப் பெயரு
மிசையுந் கரும்பு மூங்கிலும் வேழம்.
வேழம் என்பது:—யானை, கொறுக்கை, இசை, கரும்பு, மூங்கில். (ஊ)

வேளாண்மை.

1084. மெய்ம்மையுந் கொடையும் வேளாண்மை யாகும்.
வேளாண்மை என்பது:—உண்மை, கொடுத்தல். (உ)

வேளாளர்.

1085. சதுர்த்தருந் கொடைவள் ளலும்வே ளாளர்.
வேளாளர் என்பது:—சுத்திரர், கொடையாளர். (உ)

வேள்.

1086. தார காரியுஞ் சளுக்கியர் வேந்தனும்
வேனி லாளனும் வேளைன லாகும்.

வேள் என்பது:—குமான், சாளுவன், மன்மதன்.

(க)

வேள்வி.

1087. அருச்சுணை யளித்த லாதி யெழுஞ்சனி
வேள்வியுங் குண்டமும் யாகமும் வேள்வி.

வேள்வி என்பது:—பூசுணை, கொடுத்தல், மக நட்சத்திரம், ஓம குண்டம், யாகம்.

(ஈ)

வேனில்.

1088. பொலிவுங் கொடையுமோ ரழகுமொப் பணையும்
பேயின் நேறும் வேனி லாகும்.

வேனில் என்பது:—பொலிவு, கொடை, அழகு, ஒப்பனை, பேய்த்தேர்.

(இ)

வை.

1089. வைக்கோலுங் கூர்மையும் பகுதியும் வைபெனல்.

வை என்பது:—வைக்கோல், கூர்மை, பகுதி.

(உ)

வைகல்.

1090. தினமுந் தங்கலுந் தெரியின் வைகல்

வைகல் என்பது:—நாள், தங்கல்.

(ஊ)

வையம்.

1091. உரோகிணி நாளும் பாருந் தேரு
மேறு மூர்தியும் வைய மெனப்படும்.

வையம் என்பது:—உரோகிணி நாள், பூமி, தேர், எருது, வாகனம்.

(஋)

பத்தாவது

ஒருசொற் பல்பொருள்வகை முற்றிற்று.

[ஆகச் சூத்திரம் 4:121.]

பிங்கலந்தை என்னும்

பிங்கலநிகண்டு முற்றிற்று.

உ
சிவமயம்.

பிங்கல நிகண்டின்
பெயர்கரத்தி.

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
அ		அசுரர்	41	அடைக்கலம்	317
அகப்பா	422	அசைதல்	318	அடைவு	324
அகத்தி	389	அசோகு	381	அட்டகணிதம்	78
அகத்தியன்	59	அச்சமுடை		அட்டகிரி	"
அகமார்க்கம்	222	யோன்	142	" பரிசம்	"
அகம்	422	அச்சம்	274	" மங்கலம்	"
அகலம்	324	"	423	அட்டமாசித்தி	75
அகலுள்	422	அச்சதம்	199	" காகம்	8
அகல்	260	அச்சருவாணி	229	அட்டமூர்த்தவகை	75
அகவிதழ்	398	அச்சுவினி	48	" வசக்கள்	38
அகமெழலி	364	அச்சுவினிகள்		அட்டாங்கயோகம்	75
அகழ்	107	இருவர்	38	அட்டை	378
அகன்மணிப்		அஞ்சலி	423	அணங்கு	424
பொது	187	அஞ்சனம்	"	அணி	"
அகி	422	" எழு		அணிகலச்செப்பு	261
அகில்	379	துக்கருவி	243	அணில்	363
அக்கசாலையர்		அடக்கம்	291	அணு	424
தெரு	110	அடம்பு	413	அணை	"
அக்காரம்	422	அடரொலி	312	அண்டகோளகை	6
அக்கினிட்டி	116	அடல்	423	அண்டக்காக்கை	343
அக்கினிதேவன்	13	அடி	"	அண்டசம்	424
" பாரி	"	அடிசில்	179	அண்டச்சுவர்	6
அக்கு	422	அடித்தல்	314	" மூகடு	"
அக்குரோணி	249	அடிமை	142	அண்டம்	424
டி எட்டுப்பல்		அடிவெண்		அண்டர்	425
கு கொண்டது	"	குருத்து	396	அண்ணம்	163
அங்கணம்	422	அடுக்களை	115	அதிசயமொழி	308
அங்கதம்	"	அடுக்குதல்	319	அதிசயம்	333
அங்கம்	423	அடுப்பு	116	அதிமதுரம்	383
அங்கி	"	"	423	அத்தம்	50
அசுதியாடல்	298	அடை	173	"	425
அசனம்	423	"	424	அத்தவானம்	194
அசுணமா	339	" குறடு	247	அத்தி	386

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
அத்தி	425	அமுது	58	அரசர்க்கு எண்வ	
அத்தியாயம்	304	அமை	426	கைத் துணைவர்	128
அத்திரசத்திரந்தை		அம்பணம்	„	„ கீம்பெருங்	
த்த புண்மாற்று		அம்பரம்	„	குழு	„
மருந்து	394	அம்பலம்	111	„ கீவகை	„
அத்து	425	அம்பல்	426	உறுதிச்சுற்றம்	129
அத்தை	„	அம்பரூத் தூணி	237	அரசர்கோயில்	111
அநீகம்	249	அம்பின் இறகு	238	„ வீதி	110
அநுத்திரபஞ்ச		அம்பு	236	அரசிருக்கை	111
மம்	216	அம்புக் கட்டு	237	அரசியல் ஆறு	126
அநுலோமத்தா		„ குதை	„	அரசவா	230
ணும்பிரதிலோ		„ குப்பி	„	அரணம்	427
மப்பெண்ணுங்		„ தலை	„	அரண்	„
கூடிப் பிறந்த		அம்புத்திரள் கட்		அரத்தம்	„
பிள்ளைகள்	154	டுங் கயிறு	„	அரந்தை	„
அநுலோமப் பெ		அம்மாளை	256	அரம்பை	„
ண்ணும் பிரதி		அம்மி	255	அரலை	428
லோமத்தாணுங்		அம்மிக்கல்	„	அரவம்	„
கூடிப் பிறந்த		அம்மை	427	அரற்றல்	„
பிள்ளைகள்	155	அயம்	„	அராகம்	306
அந்தணர் அறு		அயலோர்	139	„	428
தொழில்	121	அயிராணி ஆடல்	224	அரி	„
அந்தணர்க்குரிய		அயிராவதம்	427	அரிசி	258
பொருள்	„	அயிரை	376	அரிட்டம்	429
„ மார்க்கம்	307	அயில்	427	அரித்துவாரம்	86
அந்தணர் மாலை,		அரக்கர்	42	அரியின் தசாவதா	
கொடி	121	அரக்கு	259	ரத்தின் பெயர்	30
அந்தம்	425	அரசமரம்	381	ஒடி மூவைந்தவதா	
அந்தரகணவகை	201	அரசர்	121	ரத்தின் பெயர்	„
அந்தரம்	425	„ அறுதொழில்	128	அரிவாண்மனை	257
அந்தரி	„	„ அறுவகைத்		அரிவான்	239
அந்தி	44	தாளை	126	அருகன்	39
„	426	அரசர்கள் படை,		„ ஊர்தி, படை	40
அந்தியம்	332	கொடி	122	„ எண்குணம்	77
அபரம்	426	அரசர்க்குப் பதி		„ கொடி	40
அபானன்	10	னெண்வகைத்		அருக்கன் ஊர்தி	45
அப்பவருக்கம்	174	தொழில் செய்		„ தேர்ப்பாகன்	„
அப்புதல்	198	பவர்	129	„ தேர்ப்புரவி	„
அமரர்	426	அரசர்க்குரிய பரி		அருச்சினை	267
அமலம்	426	யின் இலக்க		அருச்சுனன்	123
அமாவாசை	55	ணம்	250	„ அருணம்	429
அமுதம்	426	„ பாவகை	207	அருணன்	„

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
அருந்ததி	52	அவிழ்	173	அறுவகைப் புறச்	
அருந்தவப்பெண்	149	அழகு	287	சமயம்	73
அருநெறி	88	"	288	அறுவை	431
அருப்பம்	429	அழனம்	430	அற்புதம்	331
அரும்பண்டம்	178	அழிஞ்சில்	388	அனந்தம்	431
அரும்பால	218	அழுகை	300	அனந்தன்	47
அருவருப்பு	284	"	301	"	432
அருவருப்புறு		அழுக்காறு	430	அனலி	"
சேறு	105	அழுங்கின் குரு	363	அனற்பொறி	12
அருவி	429	அழுங்கு	362	அனந்நிரன்	"
அருவிப்புனல்		அழைத்தல்	294	அனிச்சமரம்	352
வீழிடம்	93	அளகம்	431	அனுகாண வயப	
அருள்	264	அளக்கர்	431	வோசை	311
அரைஞாண்	183	அளவளாவல்	291	" வோசை	"
அரைப்பட்டிகை	"	அளவினமை	325	அனுடம்	50
அலகு	429	அளவு	"	அனைத்தும் உண்	
அலங்கரித்தல்	289	அளவை	252	டாகுநன்னிலம்	100
அலங்கல்	429	அளறு	431	அன்பு	264
அலரி	383	அளி	"	அன்றில்	340
"	384	அளித்தல்	"	"	432
"	429	அனை	"	அன்னத்திறகு	337
அலர்	430	அறநிலை இன்ப		அன்னம்	"
அலி	154	வியல்	127	"	432
அலிமரம்	400	" ப்பொரு		அன்னை	"
அலியெழுத்து	206	ளியல்	"	ஆ	
அடி எழுத்துக்க		" யறத்தினியல்	"	ஆகம்	432
ளந் முதற்சீ		அறல்	431	ஆகமம்	304
ரின் முதலெழு		அறிஞர்	139	ஆகாயம்	6
த்து இன்னடெ		அறியாமை	335	ஆகாரம்	432
னல்	"	அறிவிலான்	142	ஆகு	"
அலை	430	அறிவு	263	ஆகுலம்	"
அலைதல்	292	அறுத்தல்	315	ஆக்கம்	433
அல்	430	அறுமுகக்கடவுள்	24	ஆசாரம்	"
அல்கல்	"	" ஊர்தி	"	ஆசாரியன்	131
அல்குல்	159	" படை, கொடி	"	ஆசிரியப்பா	305
அல்லி	430	" மாலை	25	ஆசிரியர்கூற்று	251
அவந்தி	"	அறுவகை இருது	57	ஆசிரி	433
அவந்திநகர்	86	" சக்கரவர்த்தி		ஆசு	"
அவரை	413	கள்	122	ஆசுசுவகை	66
அவலை	430	" சுவை	73	ஆசை	433
அவிட்டம்	51	" பருவகாலம்	56	ஆச்சாமரம்	381
அவியல்	272	"	57		

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
ஆடலிடம், வட்டா		ஆதித்தர் பன்னிரு		ஆவிரை	403
டிடம்	112	வார்	37	ஆவினிறைச்சி	366
ஆடல்	433	ஆதியாழ்	222	ஆவென்னும்	
ஆடவர்	433	ஆதொண்டை	404	பெயர்	369
„ கூட்டம்	152	ஆத்தி	388	ஆழநீர்	18
„ கொடைவீரத்		ஆந்தை	344	ஆழ்வாரினிலம்	108
தால் அணிவது	183	ஆபாணத் தொங்		ஆழி, நேமி	436
„ நாற்குணம்	64	கல்	183	ஆறங்கம்	72
ஆடற்கேற்கும் பா		ஆபாணம்	180	ஆற்றிவயிர்	171
ட்டு	222	ஆபாணவோசை	309	ஆறு	436
ஆடாதோடை	404	ஆமணக்கு	393	ஆற்றல்	
ஆடி	433	ஆமை	376	ஆளி	437
ஆடு		„	272	ஆன்	370
ஆட்டின்பொது	357	ஆம்பல்	434	ஆன்பொருந்தநறி	99
ஆட்டுக்குட்டி	358	ஆயிரம்	330	ஆன்மா	58
ஆட்டுவாணிகள்	134	ஆயிலியம்	49		
ஆணெழுத்து	206	ஆயுதம்பொது	244	இ	
ஆளை	434	ஆயுள்வேதியர்	131	இகத்தல்	437
ஆண்	370	ஆரம்	434	இகல்	
ஆண்குறி	159	ஆரல்	„	இகழ்ச்சிக்குறிப்பு	309
ஆண்டெண்டு	378	ஆரவாரம்	310	இகழ்தல்	278
ஆண்டு	57	„	434	இகுத்தல்	290
ஆண்பாலிற்சிறந்த		ஆரான்மீன்	375	இகுளை	437
வன்	137	ஆரை	434	இசங்கு	408
ஆண்பால்		ஆர்	435	இசை	437
ஆண்பாற் பிள்ளைப்		ஆர்தல்	„	இசைக்குழல்	221
பாட்டின்வகை	208	ஆர்த்துவாய்		இசைசுந்தை அசைச்	
ஆண்பாண்மயிர்	166	கொட்டல்	225	சொல்	307
„ மயிர்முடி	168	ஆர்ப்பு	435	இசைவிகற்பம்	220
ஆண்பூரை	362	ஆர்வம்	„	இஞ்சி	409
ஆண் மயிர்க்கும்		ஆர்வலர்	„	இடக்கர்	437
பெண் மயிர்க்		ஆலகாலவீடம்	58	இடம்புரிச்சங்கு	377
கும் பொது	167	ஆலமசம்	380	இடத்தின்சந்தேகச்	
ஆண்மரம்	393	ஆலம்	435	சொல்	307
„	400	ஆலயம்	436	இடம்	119
ஆண்முதலை	376	ஆலவன்	„	„	437
ஆண்மை	434	ஆலாங்கட்டி	15	இடப்பவீதி	53
ஆண்வண்டு	345	ஆலாலம்	435	இடாகினி	26
ஆகலின் பெயர்	269	ஆலி	436	இடி	437
ஆகனம்	76	ஆலீடநிலை	227	இடியேறு	14
ஆகாரநிலை	273	ஆவனம்	436	இடுகிறை	195
ஆதி	434	ஆவலர்	„	இடை	160

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
இடை	437	இரத்தல்	314	இலஞ்சி	433
„ ச்சேரி	110	இரப்போர்	140	இலந்தை	336
„ ச்சொல்	308	இரப்போர்க்குத்		„ ப்பழம்	„
இண்டு	406	கொடுக்கும்		இலம்பகம்	439
இந்தளம்	438	இடைவள்ளல்		இலவு	355
இந்திர கோபம்	365	எழுவர்	126	இலாங்கலி	439
„ வில்	18	இரலை	438	இலாஞ்சனை	355
இந்திரன்	34	இரலி	„	இலாயம்	267
„ அணிவது	37	இரலின் பெயர்	46	இலுப்பை	390
„ உணவு	36	இரலுப்பை	342	இலை	347
„ குதிரை	„	இரலும்	438	இலைக்கறி	401
„ கோ	„	இராகு	47	இலைக்கரிக்கந்தி	240
„ சேமநிதி	„	இராசத்தகுணம்	62	இலையம்	439
„ தேவி	35	இராசி	52	இல்	„
„ நகர்	„	இராசியின் பொது	53	இல்லெலி	364
„ நந்தனவனம்	36	இரிதல்	321	இழிந்தேறும்வழி	88
„ படை, கொடி	„	இருடிகள்	58	இழுக்கு	439
„ பண்டாரம்	„	இருசுடர்	60	இளங்கதிர்	416
„ புனைவது	„	இருதுறையின்		„ கொம்பு	396
„ மகன்	35	வகை	220	இளஞ்சூல்	416
„ மண்டபம்	36	இருபத்தைந்து தத்		இளம்பனை	391
„ மாளிகை	„	துவம்	170	இளம்புல்	418
„ யானை	35	இருப்புக்காந்தம்	187	இளவேனில்	56
இந்திரியம்	70	இருப்புமூள்	238	இளி	439
„	157	இருப்புலக்கை	243	இளைஞன்	143
இபம்	438	இருமரபு	60	இளைபெள்	415
இப்பிறப்பு	323	இருமை	„	இளைப்பு	285
இமயமலை	92	இரும்பு	189	இளைமை	289
இயமம்	75	இருவகை அறம்	61	இளையோன்	146
இயமன்	41	„ கந்தம்	60	இறகினடிமூள்	338
„ ஊர்தி, படை	„	„ கூத்து	61	இரகு	346
இயமானன் கண		„ தாது	171	„	347
வகை	201	„ தோற்றம்	60	இறப்பு	439
இயம்பல்	295	„ பாயிரம்	307	இறவி	381
இயைபு	294	„ பொருள்	61	இறல்	439
இரங்குதல்	284	இருவாட்சி	412	இறானீன்	375
இராசதம்	438	இருவீனை	60	இறாம்பு	265
இரண்டாம் பக்கம்	55	இருவேலி	384	இறும்பு	440
„ வேதம்	303	இருள்	18	இறை	169
இரதம்	438	„	438	„	440
இரத்தம்	156	இரேவதி	52	„ கூடை	256
„	366	இரேசுவம்	438	இறைச்சி	366

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
இறைவை	44	உண்டை	441	உயிர்த்தோற்ற நால்	
இன்சவை	294	உண்ணாக்கு	164	வகை	65
இன்பம்	266	உண்பன	179	உயிர்வேதனை பன்	
		உண்மலம்	157	னிராண்டு	80
		உண்மிடறு	164	உய்தல்	271
ஈகை	440	உதடு	163	உரம்	442
ஈசல்	345	உதயம்	44	உரல்	252
ஈட்டி	241	உதவிசெய்		உராய்தல்	321
ஈந்து	587	யானை	350	உரிமை	324
ஈரல்	156	உதாரணம்	304	உரியோன்	144
ஈரறிவுயிர்	170	உதானன்	10	உருத்திரர் பதி	
ஈர்வாள்	239	உத்தமதானம்	62	னொருவர்	38
ஈழம்	440	உத்தரம்	49	உருவுதல்	317
ஈன்றோன்	146	"	441	உரை	442
		உத்தரீயம்	194	உரோகினி	48
உ		உத்தி	441	உலகம்	442
உக்முடிவு	57	உத்திரட்டாதி	52	உலகின்பொது	85
உக்காரி	173	உத்திரம்	"	உலகு	443
உச்சி	166	உத்திராடம்	51	உலககை	252
உருற்று	440	உந்தி	441	"	443
உடம்பு	158	உப்புராணம் பதி		" ப்பாட்டு	307
உடல்	440	னெட்டு	81	உலண்டு	374
உடற்குறை	169	உபரிகை	111	உலவை	443
உடற்றழும்பு	"	உப்பமைப்போர்	103	உலர்ந்த புல்	413
உடனிகழ்வு	273	உப்பளம்	102	" பூ	399
உடன்பாடு	271	"	442	உலர்மரம்	400
உடு	441	உப்பு	258	உலாப்போதல்	322
உடுக்கை	234	"	442	உலாவல்	"
உடுத்தல், இறுக்		" வாணிகர்	131	உலைக்களம்	116
கல்	194	உமை	22	உலைத்துருத்தி	257
உடும்பு	363	"	23	உலைமூக்கு	116
உடை	441	உம்பர்	442	உலோகக்கட்டி.	189
" வாள்	239	உம்பல்	368	உவகைப்பறை	234
உட்சமயம் ஆறு	73	"	442	உவமை	334
உட்டொலை	333	உயர்ந்த பெண்ணும்		உவளகம்	443
உட்பகை ஆறு	72	இழிந்த ஆணும்		உவர்க்களம்	103
உணவு	178	கூடிப்பிறந்தபிள்		உவர்த்தரை	"
உணர்வு	441	ளைகள்	154	உவர்த்தல்	180
உண்கலம்	190	உயர்ந்தோர்	137	உவர்தீர்	102
உண்டல்	295	உயர்வு	262	உவா	443
உண்டாதல்	270	உயவை	442	உழக்குதல்	322
உண்டிப்பொருத்த		உயிர்தருமருந்து	394	உழிஞ்சில்	389
வகை	204				

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
உழுந்து	413	உணம்	445	எல்லம் என்றல்	328
உழை	443	உணன்	156	எல்லை	325
உளு	374	உணன்விலைஞர்	134	எழுலுமயிலு மோ	
உளை	443			ழிந்த பறையை	
உள்	270	எ		ணை	347
உள்ளங்கை	161	எகினம்	445	எழுகடல்	102
உள்ளதுசிறத்தல்	273	எக்கல்	"	எழுச்சி	320
உள்ளான்	342	எச்சில்	178	எழுதுதல்	312
உள்ளோசை	222	"	299	எழுதீவு	84
உறவு	145	எடுத்தலோசை	309	எழுதுங்கருவி	243
"	268	எட்டி	389	எழுத்தின்காரி	
உறி	252	எண்	306	யை	303
உறுகண்	444	எண்காற்புள்	339	" பெயர்	313
உறுதிக்கட்டுரை	218	எண்டிக்கு	7	எழுத்துப்பொருத்த	
உறுப்பு	168	எண்டிசைப் பாலர்	8	வகை	202
உறுவன்	444	" யானை	"	எழுநகல்கள்	85
உறை	"	" யோனி	"	எழுப்புதல்	318
உறைகாரர்	134	எண்ணல்	273	எழுமலை	92
உறையுள்	444	எண்ணெய்	176	எழுவுகைத் தாது	73
உறையூர்	86	எண்வகை மலை	122	" நாகம்	74
உற்சவம்	300	" சணம்	200	" நதி	73
உற்சாகம்	267	" காட்சி	77	" ப் பிறப்பு	74
உன்னல்	444	" குற்றம்	"	" ப் பெண்பரு	
		" மணம்	171	வத்தின்பெய	
		" மலை	122	குந்தூண்டி	150
		"	292	" யோனிபேத	
உளக்கம்	444	எதிர்தல்	299	விரிவு	74
உளசி	243	எதிர்மொழி	187	எளிமை	275
உளசித்தொலை	"	எப்பொருட்டுக்கு	103	எள்	415
உளசிமுல்லை	412	தலைவன்	201	எள்ளிளங்காய்	"
உளுசுல்	252	எயிறு	393	எறிதல்	317
உளமத்தை	404	எரிகதிர்க்கண	356	எறிமணி	191
உளமை	153	வகை	357	எழுப்பு	364
உளரி லுள்ளார்		எருக்கு	"	எழுழ்	445
உண்ணம் நீர்	105	எருது	"	எற்றல்	313
உளரோடு சேர்ந்த		எருதின்குறிப்பு	357	என்றும்	445
சோலை	401	எருமை	"		
உளர்	87	" போத்து	"	எ	
உளர்க்குருவி	343	எருவை	445	எகம் எட்டுப்பங்கு	
உளழ்	444	எலி	"	கொண்டது	250
உளறல்	98	எலுமிச்சை	386	எட்டை	368
"	105	எலும்பு	158	ஏணி	252
உளறு	444	எல்	445		

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
எதம்	445	ஐந்திணை	90	ஒருவகைப்புல்	418
எதி	446	ஐம்பால் வகை	70	ஒலி	223
எந்தல்	"	ஐம்பான்முடி	167	"	309
எம்ம்	"	ஐம்மை	327	"	447
எமாப்பு	265	ஐயச்சொல்	307	ஒலியல்	"
எண்டம்	416	ஐயம்	447	ஒழிதல்	284
எலம்	411	ஐயறிவுயிர்	171	ஒழியாமை	335
எல்வை	446	ஐயறார்	25	ஒழுக்கம்	269
எவலிற்சிறந்தவள்	149	" ஊர்நி, கொடி	26	"	447
எவல்	269	ஐயன்	447	ஒளி	286
எவுவான்	143	ஐயை	"	"	287
எழிசை	217	ஐவகைக்குசல	"	"	447
" ஓசை	"	வித்தை	70	ஒளிமழுங்கல்	287
" ஓசையின்	"	" தந்தையர்	"	ஒளிவட்டம்	448
எழுத்தாவன	219	" நாயர்	71	ஒளிவிடுதல்	287
எழிசைக்குரிய	"	" தெய்வமணி	186	ஒற்றர்	135
மணங்கள்	"	" மெய்க்குற்ற	70	ஒற்று	269
" இறைவர்	220	" யுணவு	"	ஒற்றுமை	267
" சுவை	"	" விரை	"	ஒற்றெழுத்து	306
எழிசை தம்மிற்	"	" வினா	69	ஒன்றன்பெயர்	330
பிறக்கும்வகை	218	" வேள்வியி	71	ஒன்று	60
எழிசையின் பிறப்	"	ஐ		ஐ	
பிடம்	219	ஒடி	392	ஒங்கல்	448
" மாத்திரைகள்	"	ஒட்டகம்	359	ஒசைசெய்தலை	182
எழ்பாலைகளுளிக	"	ஒட்டுதல்	272	ஒடல்	321
னினிதூ வலி	"	ஒண்டி	248	ஒடை	389
தெனல்	218	ஒண்மை	447	"	448
எழ்பொழில்	84	ஒதுக்கிடம்	106	ஒட்டம்	"
எறு	446	ஒதுங்கல்	322	ஒணம்	"
எறுதல்	292	ஒத்தறுத்தல்	225	ஒதம்	"
எறென்னும்	"	ஒருகட்பகுவாய்ப்	"	ஒதனம்	"
பெயர்	368	பறை	234	ஒதி	"
"	446	ஒருகட்பறை	233	ஒதை	449
எற்றின்பெயர்	356	ஒருகலைவரு மதி	"	ஒத்து	304
எனல்	446	நாள்	55	ஒத்துரைப்போர்	138
எனுகியர்	"	ஒருகுடி	145	ஒந்தி	363
ஐ		ஒருங்கு	293	ஒமலிறகு	257
ஐந்தருவருக்கம்	379	ஒருத்தல்	368	ஒமைமரம்	392
ஓடி மாத்தின்	"	ஒருபலம்	330	ஓரறிவுயிர்	170
பெயர்	379	ஒருபறைவிகற்பம்	233	ஓரி	368
ஐந்தாம்பக்கம்	56	ஒருமை	60	"	449

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
ஒரீற்றுப்பசு	355	கடிவானப்பூண்	246	கண்மூடல்	301
ஒரை	449	கடினன்	143	கதலி	453
ஒர்குடியிற் கொண்		கடு	451	கதறல்	310
டோன்	145	கடுகு	258	கதவு	114
ஒலம்	449	கடுக்காய் மரம்	387	”	453
ஒவியர்	”	கடுவன்	367	கதிர்	416
க		கடை	329	கதுப்பு	162
ககனம்	449	”	451	”	453
கக்கரி	408	” கொள்ளி	116	கதை	299
கங்கணம்	181	கடைதல்	312	”	453
கங்கம்	449	கடைத்தெருவு	109	கத்தூரி	197
கங்கு	450	கடைப்படுதானம்	65	”	363
கங்கை	23	கட்சி	452	கத்தூரிமஞ்சள்	418
”	98	கட்டல்	315	கத்தம்	453
கசடு	450	கட்டழகு	288	கந்தரம்	”
கச்சம்	”	கட்டலை	452	கந்தருவம்	”
கச்சின்தலைப்பு	195	கட்டில்	251	கந்தருவர்	42
கச்சை	450	கணகம்	249	கந்தித்தல்	301
கஞறல்	”	”	331	கந்து	454
கஞ்சம்	”	கணக்கு	306	கந்துகம்	”
கஞ்சா	404	கணபதி	19	கப்பு	396
கஞ்சி	172	கணம்	452	கமகன்வகை	65
கடகம்	450	கணி	”	கமண்டலம்	192
கடத்தல்	319	கணிச்சி	”	கமலம்	454
கடம்	450	கணை	”	கமுகு	300
கடம்பு	388	கணைக்கால்	159	கமுக்கட்டு	162
கடலை	413	கணையம்	239	கம்	454
கடல்	101	கண்	165	கம்மாள்	132
”	451	கண்குத்திப்பாம்பு	373	கம்பம்	454
கடல்படுதிரவியம்		கண்டகம்	452	கம்பலை	”
கீத்து	71	கண்டசருக்கரை	176	கம்பிளிப்படாம்	194
கடவுளர்பொது	38	கண்டம்	452	கயம்	454
கடவுள்மணி	186	கண்டிகை	453	கயில்	”
கடவை	451	கண்டுதி	”	கயிறு	242
கடற்கரை	102	கண்ணாடி	190	கயினி	454
கடற்றிரை	”	கண்ணிமை	165	கரகம்	260
கடாரம்	86	”	301	”	455
கடி	451	கண்ணுறல்	”	கராடி	359
கடிகை	451	கண்ணேணி	252	கரடிப்பறை	234
” மாக்கள்	132	கண்ணோட்டம்	300	கரடு	159
கடிப்பம்	451	கண்பார்வை	301	கரணம்	455
கடிப்பு	233	கண்மணி	165	கரண்டம்	”

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
கரம்	455	கலவை	198	கழிமுகம்	102
கரண்டி	255	கலன்கழி மகளிர்	151	கழியுடலின் முழு	
கரி	117	கலாபம்	455	வெலும்பு	158
கரிகாடு	402	கலாம்	456	கழிவு	457
கரிக்குருவி	341	கலி	„	„ நாள்	44
கரிணி	455	கலிங்கம்	„	கழுகு	338
கரில்	„	கலிப்பா	305	கழுது	457
கரிர்ம்	„	கலியாணம்	289	கழுதை	359
கருங்காலி	387	கலை	367	கழுத்தின்பின்	
கருங்கிளி	341	„	456	குழி	165
கருங்குரங்கு	361	கலைவல்லோர்	138	கழுத்து	162
கருங்குவளை	420	கல்	456	கழுமுள்	238
கருடன்	338	கல்லூரி	113	கழை	457
கருணைக்கிழங்கு	410	கல்சிலை	342	கழைக்கூத்தர்	136
„ யுள்ளோன்	„	கல்வி	302	களபம்	457
கருநகரை	344	கல்வியில் களம்	117	களம்	458
கருநீறம்	286	கவசம்	244	களரி	„
கருநெய்தல்	420	கவடு	456	களர்நிலம்	459
கருந்தினை	414	கவண்	241	களவு	282
கருப்பம்பயிலிடம்	156	கவந்தம்	456	களா	386
கருப்பூரம்	107	கவரிமா	359	களிப்பு	265
கருமணல்	98	கவரிறுக்கி	118	களிறு	367
கருமத்தலைவன்	138	கவர்வழி	88	„	458
கருமபூமியியல்	250	கவலை	456	களைதல்	317
கரும்பு	392	கவனம்	457	கள்	177
கரும்புறா	342	கவி	„	„	178
கரு	155	கவிதை	„	„	458
கருவுள் அமைப்பும்		கவியின்வகை	65	கள்வர்	142
மெய்ப்படு பருவ		கவியரங் கேற்றிய		கள்வன்	458
மும்	294	பாட்டுடைத்தலை		கள்விலைஞர்	134
கருஞர்	86	வன் செய்யும்		கறங்கு	458
கலக்கம்	274	வழிபாடு	209	கறி	174
„	275	கவுதாரி	312	கறிவர்க்கம்	„
கலங்கனீர்	17	கவை	457	கறுப்பு	458
கலங்குநல்	284	கய்வாணம்	216	கறை	„
கலசப்பாளை	191	கழலை	169	கறையான்	364
கலத்தல்	291	கழற்காய்	406	கற்கண்டு	177
„	336	கழற்கொடி	„	கற்பகஞ்சேர்	
கலப்புக்கட்		கழி	103	கொடி	379
டோசை	311	„	457	கற்படுத்தரை	115
கலப்பை	246	கழிக்கரைச்		கற்பம்	381
„	247	சோலை	401	கற்பாழி	91

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
கற்றூழை	404	காதலித்தோர்	141	கார்த்திகை	461
கற்றூர்	139	காதணி	181	காலணி	182
கனம்	324	காதவழி	118	காலம்	54
”	459	காத்தல்	270	”	461
கனலி	459	காத்திரம்	460	காலநுட்பம்	54
கனித்தோல்	400	காந்தாரபஞ்சமம்	216	” விரைவு	”
கன்று	371	காந்தாரம்	”	காலன்	41
”	459	”	460	” படை	”
கன்றைவளர்க்கும்		காப்பு	”	கால்	158
பசு	355	காப்புக்குரிய	”	”	159
கன்னல்	459	கடவுள்	207	”	461
கன்னல்வகை	205	காமகாண்டம்	18	காவல்	271
கன்னன்	123	காமநோய்	282	காவற்காடு	402
கன்னி	150	காமரப்பாட்டு	212	காவி	462
”	459	காமரம்	460	காவிரி	99
கன்னிரதி	99	காமன்	31	காவிரிப்பூம்பட்ட	”
கன்னியிற் பிறந்		” ஆடல்	224	டினம்	86
தோன்	154	” ஊர்தி, கொடி	32	காழகம்	462
கன்னூர்	132	” இங்கணை	”	காழத்தல்	179
		” இங்கணையின்	”	காளம்	192
கா		அவத்தை	33	”	462
கா	459	” இங்கணையின்	”	காளை	”
காகம்	343	செயல்	32	காற்சரி, கைச்சரி	182
காகுளி	459	” வில், கணை	32	காற்பலம்	330
காக்கணம்	407	காயம்	461	காற்று	8
காசி	85	காயா	336	”	9
காசு	459	காயாதமரம்	400	கானம்	462
காசை	460	காய்தல்	335	கானல்	”
காஞ்சி	85	காய்மரம்	400	காணங்கோழி	341
”	460	காரணம்	333	கான்	462
காஞ்சொறி	405	காரணவகை, பல்	”	கான்படு திரவியம்	”
காடு	95	பொருள்வகை	”	இந்து	71
”	460	கூறுதல்	332		
காடுகாள்	27	காராமணி	414	கீ	
காடை	340	காராம்பி	254	கிஞ்சகம்	462
காட்டா	358	காரி	461	கிடக்கை	”
காட்டுத்துருக்கம்	96	காரிப்பிள்ளை	341	கிடுகு	463
” பூஞ்சை	362	காரியம்	188	கிடை	418
காட்டெரி	12	காரெலி	364	கிட்டி	462
காண்டம்	460	கார்	461	கிணறு	105
காண்டல்	301	கார்காலம்	56	கிண்கிணிமாலை	192
காண்டை	460	கார்த்திகை	48	கிண்டல்	316

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
கிம்புரி	184	குடம்பை	„	குமுதம்	249
„	463	குடி	„	„	421
கிருகரன்	11	குடினாறு	„	„	465
கிலுகிலுப்பை	405	குடித்தல்	295	„ எட்டுப்பங்கு	
கிழக்கு	7	குடியிறை	336	கொண்டது	250
கிழங்கு	398	குடுமி	160	„ வகை	421
„	399	„	464	கும்பம்	331
கிழமை	463	குடுவை	260	„	466
கிழித்தல்	316	குடை	235	கும்பி	„
கிளர்	463	குடைவேல்	383	கும்பிடுதல்	314
கிளறுதல்	316	குட்டல்	319	கும்பிடுதல்	466
கிளி	340	குணமில்லாப்பசு	355	கும்பிடுதல்	131
கிளிகடிசருவி	241	குணமின்மை	278	கும்பிடுதல்	340
கிளிஞ்சில்	378	குணம்	262	„	466
கிளை	463	„	465	குரங்கு	360
கிள்ளை	„	குணில்	„	குரல்	466
கின்னாம்	„	குணுக்கு	181	குரவை	„
கி		குணுங்கர்	465	குரந்திரியதிற்ம்	220
		குண்டலம்	181	குரா	381
கிசகம்	463	„	465	„	382
கிரம்	„	குண்டு	„	குரு	131
கிரி	363	குதிரை	353	„	466
கிர்த்தியின் ஏற்		„ அங்கவடி	246	குருகு	„
றம்	305	„ கடிவாளம்	246	குருகுலத்தாசர்	122
கிழறுத்தல்	232	„ கயிறு	„	குருக்கத்தி	385
கிழறை	91	„ கலனை	„	குருடன்	153
கிழிதழ்	163	„ குளம்பு	354	குருதி	467
கிழேழுலகு	84	„ சம்மட்டி	246	குருந்தமரம்	398
கிழோர்	141	„ பந்தி	115	குருந்து	467
கிழ்காற்று	9	„ போமார்க்கம்	354	குருளை, கன்று	372
கிழ்வாய்ப்புறம்	164	„ மயிர்	„	„ பறழ், குட்டி	371
கி		„ வால்	354	குலமுள்ளோன்	153
		குதிர்	117	குலமுள்ளோர்	144
குக்குடம்	464	குதை	238	குலம்	152
குங்குமமரம்	379	குத்தல்	315	„	467
குங்கிலியம்	258	குத்திரம்	465	குலங்குதல்	284
குசலம்	464	குத்திரற்றல்	225	குலை	157
குஞ்சம்	„	குபேரன்	40	குலைதல்	274
குஞ்சி	„	„ வாகனம்	41	குவடு	467
குடமுழா	233	குப்பைமேடு	89	குவலயம்	„
குடம்	259	குமரி	465	குவிதல்	323
„	464	குமிழ்	383	குழம்பு	175

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
குழம்பு	176	குறுந்தறி	247	கூறை	192
குழல்	467	குறும்பொறை	468	கூற்று	469
குழவி	372	குறைதல்	326	கூனன்	153
,, மகவு, குட்		குறைபாடு		கூன்வான்	288
டி, பிள்ளை, பற		குற்றம்	275		
டி, பார்ப்பு	371	குற்றல்	272	கே	
குழற்கொத்து	167	குன்றி	407	கெண்டி	192
குழாய்	253	குன்று	468	கெண்டைமீன்	375
குழிநாவல்	382			கெவுளி	364
குழை	467	கூ		கெளிற்றுமீன்	375
குழைதல்	284	கூடம்	468		
குளகச்செய்யுள்	306	கூடல்	291	கே	
குளகம்	467	கூடு	117	கேசம்	469
குளநெல்	415	கூடை	274	கேசரம்	
குளம்	468	கூட்டம்	327	கேடகம்	245
குளித்தல்	294	,,	468	,,	470
குளிர்	263	கூட்டுதல்	318	கேடு	288
,,	468	,,	331	கேட்டை	50
குறளன்	153	கூதாளி	408	கேது	47
குறளைமொழி	298	கூதிர் காலத்திற்		கேழ்	470
குறிக்கொள்		கும் கொடும்		கேளாவென்றல்	272
வோர்	140	பனிக் காலத்			
குறிஞ்சி	21	திற்கும் பெயர்	56	கை	
,,	468	கூத்தர்	136	கை	161
,, கடவுள்	94	,, கருவி	256	,,	470
,, தலைமகன்	,,	கூத்தாடல்	226	கைகுவித்துக்	
,, நிலத்தூர்	93	கூத்தின் விகற்பம்	223	கொட்டல்	225
,, நிலமாக்கள்	,,	கூத்து	,,	கைகூப்பி மெய்	
,, நிலப்பறை	,,	கூந்தல்	468	கோட்டி நிற்	
,, நிலப்பெண்	,,	கூந்தற்கமுகு	390	றல்	226
கள்	,,	,, பனை	391	கைகோத்தாடல்	225
,, நிலம்	90	கூப்பிடுதூரம்	118	கைக்கட்டி	242
,, யாழ்த்திரம்	213	கூம்புதல்	274	கைத்தாய்	150
,, யாழ்த்திறன்	,,	கூரல்	464	கைப்பு	179
,, யாழ்த்திறன்	,,	கூர்மன்	11	கைம்மணி	191
வகை	214	கூர்மை	244	கையாந்தகரை	409
குறித்தல்	205	,, யில்லோன்	144	கைலாயகிரி	92
குறிப்பு	264	கூலம்	469	கைலளை	181
குறுங்காடு	42	கூவிரம்	,,	கைவான்	239
குறுநிலமன்னர்	125	கூழை	469	கைவிடாப்படை	242
,, குதிரை	354	கூளி	469	கைவிடுபடை	,,
குறுந்தடி	241	கூளியர்	469	கைவேல்	,,

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.			
கோ		கொல்லர்	132	கோபுரம்	111			
கொக்கு	344	கொல்லிமலை	93	"	109			
"	470	கொல்லுதல்	313	"	வாயிலிற்			
கொடாமை	314	கொல்லுலைமுக்கு	257	"	புறம்புமுக்கு			
கொடி	410	கொழிஞ்சி	404	"	வாயிற்			
"	470	கொழித்தல்	316	"	றிண்ணை			
"	கொத்தான்	410	கொழு	248	கோரம்	473		
"	படை	232	கொழுமை	263	கோலம்	474		
"	பாலை	218	கொள்	414	"	புனைபெண்	150	
"	மல்லிகை	413	"	கலம்	260	கோவேறுகமுதை	359	
கொடியவேனில்	56	கொள்கை	271	கொள்ளை	231	கோவை	408	
கொடியின்வகை	411	கொள்ளை	231	கொறுக்கை	417	கோவைசியர்	129	
கொடிறு	470	கொற்றி	471	கொண்	270	கொழி	341	
கொடுபோதல்	322	கொண்	270	கொன்றைமரம்	350	"	கூடைகளின்	
கொடுமை	270	கொன்றைமரம்	350	கோ		"	பெண்	
கொடுவார்	239	கோ	471	கோ	471	"	பறவையளவு	119
கொடை	313	கோகிலம்	"	கோளி	474	கோழை	160	
கொடையுளோன்	140	கோங்கு	332	கோள்	"	கோளி	474	
கொட்டாவி	300	கோசம்	471	கோற்	"	கோற்	178	
கொண்டல்	470	கோசிகம்	472	கோற்	"	கோ		
கொண்டாடுதல்	259	கோடகம்	"	கோற்	"	கொளசிகம்	474	
கொண்டை	470	கோடரம்	"	கோட்	240	கொளதமைந்தி	98	
"	மாலை	421	கோடாவி	240	கோடி	331	கொளவை	474
கொண்டோற்		கோடி	331	"	எட்டுப்பங்கு	350	சகடம்	474
பிழைத்துப்		"	எட்டுப்பங்கு	350	கோடிகம்	472	சக்கரம்	241
பெறுமகன்	154	கோடு	"	கோடை	"	சக்கரவாகப்புள்	338	
கொண்மூ	471	கோடை	"	கோட்டம்	473	சகுந்தம்	474	
கொதுகு	346	கோட்டம்	473	கோட்டான்	310	சகுனம்	475	
கொத்தளிப்பாய்	253	கோட்டான்	310	கோட்டி	473	சகுனி	"	
கொத்தான்	407	கோட்டி	473	கோணம்	"	சங்கநிதி	186	
கொத்தாமலி	412	கோணம்	"	கோணல்	"	சங்கம்	249	
கொத்தளம்	471	கோணல்	"	கோணாவரி	99	"	332	
கொப்பரை	250	கோணாவரி	99	கோதுமை	410	"	475	
கொப்பூழ்	160	கோதுமை	410	கோதை	473	"	எட்டுப்பங்கு	
கொம்பு	192	கோத்தமலர்	190	கோத்தமலர்	190	கொண்டது	250	
கொம்பமை	471	"	மாலை	190	"	மாலை	149	
கொம்பிலா மிரு		கோத்திரம்	323	கோத்திரம்	323	சங்கிலி	243	
கம்	362	"	473	"	473	சங்கு	377	
கொய்சுகம்	194	"	473	"	அறுப்போர்	134		
கொய்யடிநாரை	344	"	473	"	அறுப்போர்	134		
கொலை	233	"	473	"	அறுப்போர்	134		
"	யாளன்	136	"	"	அறுப்போர்	134		

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
சசி	475	சமாதி	77	சாதகம்	478
சடம்	"	சமானன்	10	சாதம்	"
சடை	168	சமித்தல்	476	சாதாரிசேந்திரம்	217
"	475	சமுத்திரம்	249	சாதி	473
" முடியோர்	60	"	332	சாதிப்பு	412
சட்டி	260	" எட்டுப்பங்கு	"	" லிங்கம்	187
சட்டுவம்	191	கொண்டது	250	சாத்துலிகுணம்	62
சட்டை	195	சம்பங்கோழி	341	சாந்தாந்தி	256
சண்டாளர்	134	சம்மட்டி	248	சாந்தின்பொது	197
சண்பகம்	380	சம்பு	476	சாபம்	478
சதங்கை	182	சரகம்	"	சாமம்	45
சதம்	475	சரச்சுவதிநதி	98	"	478
சதயம்	51	சரணம்	476	சாமி	"
சதி	475	சரண்புகல்	272	சாம்பர்	166
சதுரக்கள்ளி	389	சரபம்	476	"	479
சத்தமருத்துக்கள்	11	சரப்பணி	184	சாம்பல்	261
சத்தமாதர்கள்	27	சரம்	477	சாய்தல்	283
" ஆடல்	225	சரி	"	சாரங்கம்	479
" ஊர்தி	28	சரிமணிக்கோவை	183	சாரம்	"
" படை	"	சருக்கரை	177	சாரல்	"
சத்தவிருடிகள்	59	சருச்சரைவடிவு	292	சாரிகை	"
சத்தி	475	சலகொதுகு	311	சாரியைச்சொல்	308
" க்கொடி	407	சலஞ்சலமென்	"	சாரைப்பாம்பு	373
" பண்ணல்	299	பது	377	சாரங்கம்	479
சத்தியம்	298	சலஞ்சலம்	377	சாலம்	"
சத்திரம்	476	சலதாரை	114	சாலி	"
சந்தனமாம்	379	சலாகை	477	சாலேகம்	"
" மரைகல்	255	சலாங்கு	"	சாலை	480
சந்தனம்	198	சல்லியம்	"	சாளரலாயில்	114
சந்தி	110	சலட்டல்	"	சாற்றணை	407
"	476	சலம்	"	சாறு	483
சந்திரகாந்தம்	186	சலரி	359	சாணை	"
சந்திரன்	45	சலி	477	சாணு	"
" ஊர்தி	46	சலுக்குவேந்தர்	125	சான்றோன்	"
சந்து	168	சனி	47	சு	"
சந்தேகம்	279	சா	"	சிகண்டி	217
சபை	119	சாகம்	477	"	480
சமணர்	59	சாகினி	478	சிகரி	"
சமண்டவத்தோர்	"	சாடி	478	சிகழிகை	"
சமப்பால்	120	சாணி	261	சிகி	"
சமனிசை	220	சாணை	255	சிகைமலை	421
சமன்	476	சாதகப்புள்	339	சிக்கம்	481

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
சிங்கம்	318	சிவனிருப்பு முத		சிற்றரும்பு	399
சிங்களம்	86	லிய வகை	21	சிற்றூலவட்டம்	256
சிங்காதனம்	252	சிவனூர் தி கொடி	„	சிற்றில்	113
சிங்காரம்	299	சிவனெண்குணம்	„	சிற்றுண்டி	174
சிச்சிலி	343	சிவனேம்முகம்	„	சிற்றூர்	87
சிதடன்	481	சிவன்	19	சினைக்குறிப்பு	277
சிதம்	„	„	21	சினைம்	„
சிதம்பரம்	85	„ ஆடல்	224	சினை	483
சிதர்	481	„ படை	21		
சிதலை		சிவாகமநூற்பயன்	22	ஃ	
சித்திரகவிவகை	66	சிவேதை	407	சீகரம்	483
„ காரர்	133	சிவை	482	சீக்கிரி	389
„ கூடம்	111	சிள்வீடு	345	சீதம்	483
„ படாம்	194	சிறப்பிலா எண்		சீந்திற்கொடி	407
„ மூலம்	404	வகைப் பெய		சீப்பு	256
சித்திரம்	481	ரச்சம்	78	„	483
சித்திரை	50	சிறு கல்	92	சீருள்	„
சிந்து	481	„ கிழங்கு	410	சீர்	„
சிந்துதல்	318	„ கீரை	409	சிவனி	„
சிந்தூரம்	187	„ கொடி	196	சிவன்	484
„	482	„ சண்பகம்	380	சீமெலி	364
சிப்பி	376	„ சவளம்	241		
சிமிலி	482	„ சின்னம்	192	ஃ	
சிமையம்	„	„ செய்	100	சுகம்	266
சிரகம்	„	„ சொல்	297	„	484
சிரமஞ்செய்தல்	224	„ திட்டை	89	சுக்கு	258
சிரமாலே	169	„ துகில்	193	சுக்கை	484
சிரிப்பு	295	„ தூறு	401	சுங்கலிறை	336
சிலந்தி	374	„ நீர்	16	சுகி	484
„ க்கொடி	408	„ பறை	233	சுடர்	„
சிலம்பு	182	„ பூளை	406	சுகிகை	„
சிலாறிந்து தம்		„ மலை	90	சுகுகாடு	105
முள் தூற்றல்	297	சிறுமை	326	சுட்டி	181
சிலீமுகம்	482	„	482	சுட்டு	308
சிலை	„	சிறுவட்டில்	190	„ க்கோல்	248
சில்லி	„	„ வழி	88	சுண்டன்	494
சில்லை	„	„ வாளர்	239	சுண்டி	473
சிவபதநான்கு	21	சிறை	483	சுண்ணச்சாந்து	257
சிவபூஜையியல்பு	22	„ ப்படல்	292	சுண்ணாம்பு	261
சிவல்	344	சிற்பத்தொழிலின்		சுந்தை	494
சிவனழித்த முப்		பத்துறுப்பு	80	சுந்தரி	485
புரம்	22	சிற்பாசாரியர்	132	சுபம்	„

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
சுப்பிரயோகம்	33	சூல்	36	செய்தல்	334
சுமத்தல்	292	சூழி	486	செய்தி	269
சும்மாடு	196	சூழ்ச்சி	270	செய்யல்	487
”	255			செருந்தி	333
சும்மை	485			செருப்பு	257
சுரபுன்னை	383	சே		செலவு	320
சுராமகளிர்	38	செக்கான்	133	செலுத்துதல்	322
சுகிகை	485	செங்கருங்காலி	387	செல்	487
சுகியல்	”	செங்கல்	187	செல்வப்பகுதி	238
சுருங்கை	”	செங்கழுநீர்	421	செல்வம்	264
சுருதி	”	செங்காந்தள்	406	செவப்பு	285
சுரை	410	செங்கிடை	408	”	437
”	485	செங்குடை	235	செவி	165
சுவரகழ்கருவி	242	செங்குவளை	419	செவிடன்	153
சுவர்க்கம்	5	செங்கோல்வேந்த		செவிமலர்ப்பூ	183
”	485	ன் எழுவகை		செவியறிவு	312
சுவர்த்தலம்	115	நிலை	128	செவிலி	487
சுவல்	486	செச்சை	436	செவ்வந்தி	380
சுவவு	”	செஞ்சந்தனம்	379	செவ்வழிப்பாலை	218
சுழல்	320	” சாந்து	197	” யாழ்த்திறம்	213
சுழல்காற்று	9	”	198	” யாழ்த்திறன்	”
”	10	செஞ்சாவி	415	” வகை	215
சுழல்படை	239	செடி	486	செவ்வம்பல்	420
சுளகு	254	செத்தை	259	செவ்வாய்	46
சுற்றம்	145	செத்தினை	414	செவ்வி	487
சூ		செந்து	487	செவ்விதின்	
சூடுதல்	290	செந்துருதி	216	பெயர்	263
சூட்டிறைச்சி	175	செந்நாய்	361	செவ்வீரல்	157
சூதகம்	486	செந்நெல்வீளை		செழுமை	488
சூத்திரர்	130	நிலம்	100	செறிசூழம்பு	176
சூத்திரர்க்குரிய		செப்பம்	487	”	198
பாவகை	207	செம்படாம்	195	செறித்தல்	319
சூரன்	486	செம்பரத்தை	388	செறியிர்ப்பசப்பு	107
சூரி	408	செம்பாலை	217	செறிவு	327
சூரியகாந்தம்	187	செம்பு	138		
” கிரணம்	44	செம்புலம்	487	சே	
” மண்டிலம்	”	செம்புளிச்சை	393	சே	367
சூரியன்	43	செம்போத்து	343	சேகு	396
சூர்	486	செம்மல்	487	சேக்கை	488
சூர்ய சந்திரர்க்		செம்மறியாடு	357	சேடன்	”
சூரிய திசை	53	செய்கரை	105	சேடி	”
சூலம்	239	செய்கரை	105	சேடு	”
		செய்குன்று சேர்	401		
		ந்த சோலை			

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
சேண்	488	சோனை	487	தண்ணீர்க்குடும்	405
சேதகம்	"	சோன	"	தண்மை	491
சேத்து	"	சொளரி	489	தநியுணவு	173
சேம்பு	409	சூ	"	தந்தை	491
சேய்	489	சூ	"	தந்திரம்	377
சோன்	124	சூட்டி	489	தமம்	492
,, குதிரை	351	சூழல்	382	தமிழ்	"
,, கொடி,	"	சூளி	490	,, க்கூந்தர்	136
சூதிரை	"	சூ	"	தம்பட்டம்	234
சோரி	87	சூகிழி	490	தம்பம்	492
,,	110	சூண்டு	378	தயிர்	175
சேவல்	368	சூள்ளல்	490	தயிர்கடைதறி	254
சேறு	104	த	"	,, தாழி	260
சேற்றிலெழுந்	"	தகடு	490	,, க்கோல்	254
சூமிழி	105	தகர்	368	தாணி	492
சேனாமுகம்	248	தகழி	260	தரா	188
சை	"	தகை	490	தரித்திரர்	143
சைவதவப்பாலோர்	59	தகைமை	"	தருப்பை	417
சோ	"	தக்கேகி	216	தருமதேவதை	39
சொரிதல்	319	தங்குடித்தமர்	145	,, தால்	18
சொல்	489	தங்குதல்	290	,, புத்திரன்	122
சொல்லுதல்	296	தசவாயுகின்வகை	10	தலை	166
சொறி	203	தசைநின்போன்	144	,, க்காவல்	335
சொன்மாலை	302	தச்சன்	132	,, கோலம்	184
சோரி	"	தடம்	490	,, பாளை	"
சோகம்	33	தடவல்	318	,, பெய்மழை	15
சோணிதம்	158	தடவு	490	,, மயிர்	168
சோதி	50	தடி	"	தலைமைப்பெண்	149
,,	489	தடுக்கு	253	தலையினை	195
சோபனம்	305	தடுத்தல்	318	,, யிலாக்குருவி	343
சோமராகம்	216	தட்டார்	132	,, யோடு	170
சோம்பல்	280	தட்டி	491	,, விரிபறை	235
சோலை	401	தட்டை	"	தவம்	267
சோழன்	124	தணியாக்கோபம்	277	தவந்தோரிருக்கு	"
,, குதிரை	354	,, முனிவு	278	மிடம்	117
,, கொடி,	"	தண்டம்	491	தவளை	378
சூதிரை	124	தண்டல்	335	தவிசு	492
சோறு	172	தண்டாயுதம்	241	தவிடு	258
சோளம்	414	தண்டு	"	தவிர் தல்	272
சோனகர்	133	தண்ணடை	"	தழல்	492
		தண்ணம்	"	தழை	393
			"	,, மரம்	400

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
தளம்	492	தாலம்	494	திரள்	327
தளர்வு	281	தாழி	259	திரிகடுகம்	63
தளிமம்	492	தாழை	391	திரிகை	256
தளிர்	396	,,	494	திரைச்சொல்	297
தளிர்த்தல்	,,	தாழ்	114	திரிபலை	64
தலோ	492	தாழ்த்தல்	292	திரு	495
தள்ளுதல்	319	தாழ்மை	494	திருநீறு	261
தற்கை, உளி	242	தாழ்வாரம்	113	திருமகள்	31
தனஞ்சயன்	11	தாழ்வு	274	,, ஆடல்	224
,,	492	தாளம்	191	திருவாதிரை	49
தனம்	493	தாளவொத்து	220	திருவாழர்	35
தனவைசிகர்	130	தாளி	401	திருவோணம்	51
தனிமை	281	தாள்	494	திலம்	496
தனு	493	தாறு	,,	திறம்	221
தன்மம்	,,	தானப்பொருத்த	202	தினைத்தாள்	414
தன்மை	,,	வகை	495	,, ப்புனம்	93
தன்மேம்பாடு	305	தானம்	495	,, மா	173
னிகழ்த்தல்	305	தானை	,,	தின்பன	179
தன்னையறிந்தவர்,	75	தான்றி	381		
அறியாதவர்					
		தீ		தீ	496
		தீக்கடைகோல்		தீக்கடைகோல்	12
		தீக்கணத்தின்		தீக்கணத்தின்	
		பயன்		பயன்	204
		தீக்கணவகை		தீக்கணவகை	201
		தீங்கு		தீங்கு	496
		தீட்டல்		தீட்டல்	315
		தீது		தீது	230
		தீர்தல்		தீர்தல்	336
		தீவினை		தீவினை	273
				து	
		துகள்		துகள்	496
		துக்கம்		துக்கம்	278
		,,		,,	279
		துங்கம்		துங்கம்	496
		துஞ்சல்		துஞ்சல்	,,
		துடி		துடி	,,
		துடுப்பு		துடுப்பு	191
		துடைப்பம்		துடைப்பம்	254
		துணங்கறல்		துணங்கறல்	496
		துணி		துணி	196
		,,		,,	496
தாய்	146	திமிலை	233		
தாரணை	76	தியானம்	76		
தாரம்	494	திராட்கோரை	417		
தாரை	,,	திராட்டோசை	222		
தார்	,,	திரண்டகல்	92		

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
துணித்தல்	315	தூ	498	தென்றல்	9
துணிபட்ட வறுப்		தூ	498	தே	
பினைப் பொருத்		தூக்கணங்குருவி	342	தே	499
துமருந்து	394	தூக்கினிறை	331	தேக்கு	350
துணை	267	தூக்கு	329	தேசிகம்	499
துண்டம்	497	,,	498	தேசிகன்	500
துதித்தல்	296	,, க்கோல்	253	தேடல்	265
துத்தம்	497	தூங்கல்	30	தேமல்	169
துத்தநாகம்	189	,,	498	தேமா	385
துத்தி	403	தூசு	498	தேம்	500
,,	497	தூண்	247	தேயம்	,,
துத்துபி	234	தூநர்	136	தேயு	,,
துப்பு	497	தூதூளை	415	தேயுவின்கண	
தும்பி	497	தூபமணி	191	வகை	201
தும்பை	404	தூபம்	498	தேய்த்தல்	312
துயிலிடம்	117	தூம்பு	499	தேரிந்தட்டுங்	
துயிலொழிதல்	301	தூம்புவாய்	113	தேரிந்தட்டுங்	196
துயியோதனை	123	தூய்மைசெய்தல்	271	தேரிந்	
துருக்கம்	497	தூரம்	324	செறிக்கதிர்	228
துருஞ்சில்	315	தூரியம்	499	தேருருள்	,,
துருத்தி	497	தூர்த்தர்	141	தேர்	,,
துருவாடு	357	தூறு	402	,, க்கொடிஞ்சி	229
துருவாட்டேறு	,,	தூற்றூறெற்குடு	416	தேர்தல்	500
துரோணம்	497			தேர் நடு	229
துரோணசாரி	121	தே		,, ப்பாப்பு	,,
துர்க்கை	27	தெங்கு	390	,, பலகைப்பா	,,
,, ஆடல்	225	தெய்	491	,, பாகன்	135
,, படை,		தெய்வம்	38	,, மரச்சுற்று	229
ஊர்தி	27	தெய்வப்பசு	355	,, முட்டி	,,
துலாமிருபஃது	330	,, பெண்	39	,, மொட்டு	,,
துவக்கு	498	,, வுணவு	58	தேவத்தன்	11
துவரை	413	,, வுத்தி	184	தேவராட்டி	136
,, அவரை		தெரிதல்	272	தேவர்கோவில்	112
முதலியன	414	தெரிவை	499	,, பொது	37
துவர்ப்பு	180	தெரு	109	தேன்	364
துழாய்	405	தெவ்	499	,,	365
துளி	498	தெளிதல்	272	,,	500
துறப்பு	114	தெளிந்தரீர்	17	தேற்றம்	272
துறவு	268	தெளிவு	266	தேற்றமாம்	383
துறுகல்	91	தெள்ளுதல்	316	தேனீ	345
துளி	498	தெற்கு	7	தேன்	176
துன்னர்	134	தென்	499		

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
தேன்கூடு	178	தோழி	"	நரம்பு	158
தை		" முன்னிலை	"	"	222
தைத்தல்	335	தோளணி	181	நரப்புக் கருவி	
தோ		" மாலை	421	யாளர்	132
தொங்கல்	500	தோள்	162	நரி	362
தொடி	"	"	502	நருமதைநதி	99
தொடு	501	தோற்கருவியாள	133	நரை	503
தொடுதல்	314	" பலகை	245	" மயிர்	168
தொடை	159	" பாய்	253	நலம்	503
தொண்டை	501	தோற்றம்	502	நல்லாடை	193
" க்குழி	165	தோற்றுதல்	270	நல்வினை	27
தொத்து	511	தோன்றல்	502	நவம்	503
தொய்யல்	"	ந		நவகண்டம்	83
தொழில் செய்		நகம்	161	" தாரணை	79
வோர்	143	"	502	" தாளம்	"
தொழு	247	நகரத்தின்பொது	107	" புண்ணியம்	"
"	501	நகர்படுதிரவியம்		" மணி	"
தொழுவு	115	நகர்து	72	" லோகம்	189
தொளைத்தல்	316	நகர்தல்	163	நவியம்	503
தொறு	501	நகரல், சாதேவர்	123	நவிரம்	504
தொனித்தல்	310	நகை	512	நவிரர்	"
தோ		நஞ்சு	374	நளி	"
தோசை	174	நடத்தல்	320	நறவம்	"
தோடு	501	நடு	89	நறுமணம்	302
தோட்டம்	118	"	329	நறுமபுகை	13
தோட்டி	181	நடுக்கம்	274	நறுவிலி	393
"	245	நடுச்சொல்வோன்	140	நற்கணத்தின்	
"	501	நடுப்பகல்	44	பயன்	24
தோணாமுகம்	102	"	45	நற்கணவகை	201
தோணி	501	நடை	512	நற்றுடி	504
தோண்டல்	316	நட்டபாடை	216	நற்பசு	355
தோண்மேல்	162	நத்தை	378	நற்பொருள்	33
தோரைநெல்	416	நந்தி	22	நற்றூ அந் தீத்தான	
தோல்	156	"	502	மாவன	202
"	366	நந்தியாவார்த்தம்	413	நற்கண தீக்கண	
"	502	நந்து	503	வரலாற்று	
தோல்வி	276	நயச்சொல்	298	வகை	202
தோல்விலைநூர்	134	நயம்	266	நனை	54
தொழன்	148	"	503	நன்மை	266
" முன்னிலை	149	நயந்தோர்	503	நன்னாட்டமைதி	
		நாகம்	84	நறுவகை	72
		நாந்தம்	503	நன்னிமித்தம்	299

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
நா		நால்வகை உபாயம்	68	நி	
நாகரிகர்	144	,, கேள்வி	67	நிகர்ப்புதம்	331
நாகணவாய்ப்புள்	342	,, சாந்து	197	நிகற்பம்	,,
நாகம்	504	,, சேனை	67	நிசாளம்	233
நாகரவண்டு	374	,, நிலை	68	நிசு	505
நாகன்	10	,, படை	228	நிதம்பம்	,,
நாகு	370	,, பண்	213	நிமித்தம்	273
நாக்கு	164	,, புசிப்பு	68	நியமம்	76
நாங்கூழ்	374	,, புண்ணியம்	64	,,	55
நாஞ்சில்	504	,, புலமை	65	நிரஞ்சனம்	506
நாடகக்கணிகை	136	,, பூ	68	நிரம்பாத்துயில்	300
,, ச் சாலே	112	,, பெண்பரு		,, மென்மொழி	298
,, த்தரம்பையர்	37	வம்	150	நிரியாணம்	506
,, நவரதம்	80	,, பொன்	68	நிருதர்	42
நாடகம்	226	,, மருந்து	394	நிருமித்தல்	506
நாடா	255	,, யாழ்	217	நிருவாணி	144
நாடு	85	,, யுகம்	57	நிலங்கு	341
,, எட்டுப்பங்கு		,, யூறுபாடு		,, நிலத்தின் கண	
கொண்டது	250	,, யெழுத்து	306	வகை	200
நாடுபடுதிரவியம்		,, வேதம்	64	நிலப்பிளப்பு	94
ஐந்து	71	நாவலர்	139	நிலம்	87
நாட்டம்	505	நாவல்	382	நிலவறை	112
நாட்பொருத்த		நாவி	363	நிலவு	46
வகை	203	நாவிதன்	133	நிலாமுகி	339
நாட்டேழ்குற்றம்	75	,,	505	நிலாமுற்றம்	113
நாணம்	268	நாழி	254	நிலைபேறு	268
நாணல்	417	,,	505	,,	269
நாணின் ஒலி	236	நாழிகை	54	நிலையின்மை	285
நாண்	,,	நாழிகைவட்டில்	190	நிறம்	288
நாமகள்	34	நாள்	54	நிறுத்தல்	316
,, ஊர்தி		நாற்கதி	64	நிறை	506
நாப்பண்	505	நாற்குலத்தில் உயர்		,, புனால்	17
நாயுருவி	404	ந்த ஆணும் இழி		நிறைவு	356
நாய்	361	ந்த பெண்ணாங்		நினைத்தல்	265
நாரத்தை	382	கூடிப் பிறந்த			
நாராசம்	238	பிள்ளைகள்	154	நீ	
நாராயண சமயத்		நாற் சந்தி	110	நீதி	270
தார்	59	,, பொருள்	67	நீந்துபுனல்	17
நாரி	505	நானம்	505	நீபம்	506
நாலநிஷயிர்	171	நானிலம்	67	நீரின்கணவகை	200
நால்வகை அரண்	120	நான்காம் பக்கம்	50	நீரோட்டம்	17
,, இழிச்சொல்	64	,, வேதம்	303	நீர்	13
				,,	506

பெயர்	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
நீர்க் காக்கை	334	நெய்தனிலக்கட		பகவன்	508
,, குமிழி	17	வுள்	104	பகழி	,,
,, குளிர்	418	,, னிலமாக்கள்	103	பகிரண்டம்	6
நீர்சிதறுந்துருத்தி	256	,, னிலத்தூர்	,,	பகுத்தல்	318
நீர்ச்சால்	259	,, னிலப்பறை	,,	பகை	277
நீர்ச்சுழி	18	,, னிலப்பெண்	,,	பகைமேற் சென்	
நீர் தகைகதவு	114	கள்	,,	ரோர்உறைபதி	107
நீர்த்திரை	17	நெய்த்துடுப்பு	191	பகைவரிடத்தில்	
நீர்நிலை	104	நெரித்தல்	318	செய்யும்அரிய	
நீர்ப்பத்தல்	255	நெருக்கம்	329	செயல்	231
நீர்முள்ளி	418	நெருப்பு	11	பகைவர்மேற்	
நீர்வாழ்பறவை	344	நெருப்புஅவிதரு	257	செல்லல்	
நீலமணி	185	நெல்	415	பக்கம்	508
நீலி	405	நெல்லி	387	பங்கம்	,,
,,	506	நெல்லினாற்று	416	பங்கு	,,
நீவி	,,	நெறி	507	பங்கு	,,
நீள்வழி	88	நெற்றி	166	பசிரி	409
		,,	507	பசு	355
		நென்மா	178	,,	508
நு				பசுக் கூட்டம்	356
நுணை	386			,, கோட்டம்	355
நுண்மணல்	98	நே		பசுங்காய்	400
நுண்மை	325	நேத்திரம்	507	பசும் பயறு	414
நுதலணி	184	நேரோடுதல்	321	,, புல்	417
,, மாலை	199	நேர்திறம்	215	,, புற்றரை	106
நுதல்	507	நேயம்	507	பசுவின் கன்று	356
நுதற்குறி	199			,, மடி	,,
நுரை	18	நொ		,, முலை	355
நுழைவாயில்	118	நொச்சி	507	பச்சாடி	175
நுளம்பு	346	நொய்மை	328	பச்சுறுகு	417
நுனி	248			பச்சிலைமாம்	389
		நொ		பச்சை	286
நூ		நொயுற்றொழிந்		,,	508
நூல்	308	தோன்	144	பச்சோந்தி	363
நூரூயிரம்	331	நொய்	282	பஞ்ச சத்தகருவி	71
நூறு	330	,, தீர்க்கு மரு		,, சயனவகை	69
நூற்பாவகவல்	304	ந்து	394	,, பாதவகை	68
				,, புலன், பஞ்	
நெ		ப		சேந்திரியந்	
நெய்	175	பகடு	367	களின் வகை	69
,,	176	,,	507	,, பூதவகை	,,
நெய்தற் நிலை		பகண்டை	342	,, மலவகை	170
மகன்	104	பகல்	45		
,, நினை	101	,,	507		

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
பஞ்சலோகம்	189	பண்ணை	511	பரதர்	513
,, வாசவகை	69	பதக்கம்	180	பரப்பு	324
பஞ்சாக்கினி	13	பதங்கம்	511	பரப்புதல்	319
பஞ்சாங்கவகை	69	பதம்	296	பரம்	513
படகம்	233	,,	511	பரலடுத்துயர்நிலம்	94
படங்கு	508	பதலை	,,	பரலினுட்படு	
படம்	509	பதர்	415	,, குருத்து	307
படர்தல்	335	பதாதி	248	பரவை	513
படலம்	304	பதி	511	பராய்மரம்	393
படலிகை	509	பதினாயிரம்	330	பரார்த்தம்	332
பட்டை	,,	பதினெண்கணம்	18	பரி	513
படி	,,	,, புராணம்	81	பரிகம்	,,
படிக்கம்	191	,, யாகம்	80	பரிதி	,,
படித்தல்	297	பதினேருருத்		பரிபூண்டதேர்	229
படிது	509	,, திராடல்	224	பரிமாவடிப்போர்	135
படு	,,	பதுக்கை	511	பரியின்கதிவகை	231
படுமலைப்பாலை	217	பதுங்கல்	290	பரிவட்டம்	196
படை	232	பதுமநிதி	186	பரிவாரம்	138
,,	509	பதுமம்	331	பரிவேடம்	18
,, உறுப்பு	232	,, எட்டுப்பங்கு	250	பருகுவன	179
,, யுறை	244	பத்திரம்	512	பருத்தி	393
,, வகுப்பு	232	பத்திரை	,,	பருந்து	339
,, வீரர்	141	பத்து	330	பருப்பு	259
பட்டம்	182	,, நூறாயிரம்	331	பருமை	285
,,	509	பந்தம்	512	பருவம்	513
பட்டி	510	பந்து	256	பலகறை	378
பட்டிகை	392	பம்பைப்பறை	234	பலபண்டம்	178
பட்டு	510	பயசு	512	பலபத்திரன்	31
,, வருக்கம்	193	பயம்	,,	,, படை,	
பணவை	510	பயம்பு	,,	,, கொடி	,,
பணி	,,	பயல்	,,	பலம்	514
பணித்தூசு	193	பயனின்மை	282	பலாறிந்து தூந்	
பணிலம்	510	பயிர்	415	,, றல்	297
பனை	,,	,,	512	பலாராமனெழிய	
பண்	221	பயிறல்	324	,, மற்ற மூர்த்	
,,	510	பயோதரம்	512	,, தங்கள்	31
பண்டம்	511	பரசு	513	பலவகைப்பறை	235
பண்டாரம்	189	பராணி	48	பலா	385
பண்டி	229	,,	192	பலாசம்	514
பண்டியுளிருசு	230	பராண்	118	பலி	,,
பண்ணாவன்	511	,, டொழிந்	135	பலிதம்	,,
பண்ணுவகை	117	,, மக்கள்		பல்	163

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
பல்கால் விளம்பு		பாகு	515	பாராவாரம்	516
புல்	296	பாக்கழி	217	பாரி	517
பல்லியந்தழுவ		பாக்கு	261	பாரைக்கோல்	248
பாடல்	222	பாசம்	390	பார்	517
பவளக்குறிஞ்சி	384	பாசனம்	515	பார்ப்பார்	120
பவளம்	186	பாசனம்		பார்ப்பு, பின்னை	121
பவனம்	514	பாசி	418	யென்னும்	
பழங்கண்		பாஞ்சசன்னியம்	377	பெயர்கள்	372
புக் கொல்லை	96	பாடகம்	182	பாலர்	148
பழம்	400	பாடல்பயிலிடம்	112	பாலிகை	517
பஞ்சரம்	216	பாடற்கேற்கும்		பாலை	408
பு	399	பாட்டு	222	புதினை	94
பழிச்சொல்	305	பாடி	515	நிலக்கடவுள்	95
பழிமொழி	297	பாடு		நிலத்தலை	
பழைமை	323	பாடை	259	மகன்	
பளிங்கு	187	பாட்டன்	145	நிலத்தூர்	94
பள்ளம்	514	பாட்டி	309	நிலப்பறை	95
பள்ளி	89	பாணம்	516	நிலப்பெண்	
பள்ளையாடு	514	பாணர்	135	கள்	
பறம்பு	514	பாணி	516	நிலமாக்கள்	
பறவை	376	பாண்டியன்	125	யாழ்த்திறம்	213
பறவைக் குஞ்சு	348	குறிரை	354	யாழ்த்திறன்	
குரல்		கொடி, குறிரை	125	வகை	214
பறழ், குட்டி	372	பாண்டில்	516	பால்	175
பறித்தல்	312	பாண்டொழிற்		வகை	517
பறை	515	கீழ்மக்கள்	135	பாவம்	206
பற்றிரும்பு	243	பாண்மகள்		பாவலர்	281
பற்று	264	பாதகிண்கிணி	182	பாவலன்பரிசு	139
பனி	17	பாதி	328	பெருவகை	211
புக்காற்று	9	பாதிரி	382	பாவலன்பரிசு	
பூர்	198	பாதுகாத்தல்	516	பெருக்காற்	
பனை	390	பாத்தி	271	செய்யும்வகை	212
பன்றி	360	பாம்பு	516	பாழி	517
பப்பறை	234	பாம்பு	373	பாழ்நிலம்	100
பன்னாடை	390	பாம்பின்நச்சுப்பல்	374	பாளிதம்	517
பா		படப்பொறி		பாறை	91
பா	307	படம்	373	பாற்சொற்றிச்	
பாகம்	515	பாயிரம்	299	செடி	406
பாகல்	410	பாரதி	516	சோறு	172
பா	515	பாரம்	328	பானவ்	517

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
பானு	517	பிரளயம்	249		
பானை	260	பிராணன்	10	புகர்	520
		பிராணாயாமம்	76	புகல்	"
		பிரிதல்	291	புகழாளன்	144
பிசி	518	பிருட்டம்	159	புகழ்	302
பிசிதம்	"	பில்குதல்	330	"	303
பிச்சம்	"	பில்லடை	173	புகழ்வோருக்குக்	
பிச்சு	156	பிழைப்பு	269	கொடுக்குந்	
பிச்சை	314	பிள்ளை	148	கடைவள்ள	
பிஞ்சு	399	"	519	லெழுவர்	126
பிடர்த்தலை	162	" க்கைவளை	181	புகழ்வோர்	141
பிடி	370	பிள்ளை, பார்ப்பு,		புகை	12
பிடித்தல்	317	பறழ்என்னும்		புங்கம்	520
பிடித்தொன்றைப்		பெயர்கள்	372	புட்கட்டத்	
பேசுதல்	105	பிள்ளையென்னும்		தோசை	348
பிடுங்குதல்	317	பெயர்	371	புட்கட்டம்	
பிட்டு	173	"	372	புட்சிறகடித்துப்	"
பிணக்கு	283	பிறகிடல்	291	புடைத்துக்கூப்	
பிணம்	169	பிறங்கல்	519	பிடுதல்	347
" படுநிலம்	107	பிறந்தநிலப் பெய		புட்பொது	346
பிணை	369	ரைப் பெற்ற		புட்டம்	520
பிணைமுகம்	518	யானை பெறும்		புட்டில்	254
பிணை	369	பெயர்	353	புணரி	520
"	518	பிறப்பு	323	புணர்ச்சி	"
பிண்டம்	"	"	519	புண்டரீகம்	"
பிண்டி	"	பிறமயிர்	167	புதன்	46
" பாலம்	238	பிறைநிரம்பல்	4	புதவு	521
பிண்ணைக்கு	175	பின்பிறந்தாள்	147	புதியோர்	140
பிதா	518	பின்னியமாலே	199	புதுக்கொல்லே	96
பிதிர்	"	பின்னைநாள்	55	புதுமை	290
பித்தலை	189			புதுவரம்புவழி	89
பித்திகை	519			புதைத்தல்	319
பிரசம்				புத்தகவத்தோர்	60
பிரத்தியாகாரம்	70	பீடம்	252	புத்தர்	59
" லீடநிலை	227	பீடிகை	519	புத்தன்	40
பிரமசாரி	121	பீதகம்	"	"	521
பிரண்டை	408	பீதம்	"	புத்தேள்	"
பிரப்பம்பாய்	253	பீரு	520	புத்தி	"
பிரமகற்பம்	332	பீர்க்கு	410	புரசைமரம்	380
பிரமன்	33	பீலி	520	புரத்தல்	521
" ஊர்நி,		" க்குஞ்சக்		புரம்	86
படை, சொடி	34	குடை	236	புரவலன்	521
பிரம்பு	405	பீலிக்குடை	236		

பெயர்	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
புருவம்	165	புற்றூஞ்சோறு	106	பூவாதுகாய்க்கு	
புரை	521	புற்று	"	மரம்	392
புலத்தல்	291	புருங்கை	392	பூவிதழ்	398
புலமையோர்	139	புனர்பூசம்	49	பூவை	524
புலம்பு	521	புனவெலுமிச்சை	393	பூவைசியர்	130
புலவர்	"	புனற்கரைவரம்பு	104	"	அறு
புலவிநீடுதல்	291	"	406	தொழில்	"
புலால்	365	புனை	523	பூழ்தி	524
புலி	349	புன்கண்	"	பூனை	"
"	522	புன்கு	393	பெ	"
புலிங்கம்	"	புன்மை	284	பெட்டி	261
புல்	522	புன்னை	383	பெட்டை	369
" வாய்	360			பெண்	151
புலனம்	"	பு		பெண்கள் நாற்	
புழு	37	பூ	523	குணம்	64
புழுகு	197	பூசம்	"	பெண்குராங்கு	301
புழுங்கல்	170	பூக்கம்	"	பெண்குறி	159
புழுதி	98	பூங்கருவி	240	"	160
புளகம்	522	பூசம்	49	பெண்ணாமை	377
புளிங்கறி	175	பூசுதல்	198	பெண்ணெழுத்து	206
புளிப்பு	179	பூசுவன	197	பெண்ணாய்	361
புளிமா	385	பூசை	263	பெண்பாலெழுத்து	
புளியமரம்	"	பூரை	362	பெண்பாற்பிள்ளைப்	
புள்	522	பூட்கை	523	பாட்டு வகை	209
" வகை	205	பூணல்	293	பெண்பான்மயிர்	166
புள்ளின்பெண்	348	பூணூல்	134	பெண், பிணை என்	
" மூக்கு	347	பூண்கடைப்		றும்பெயர்	370
புறங்கொடுத்தோர்		புணர்வு	185	பெண்மகளிற்	
மேல் ஆயுதம்		பூதம்	42	சிறந்தவள்	149
எறியாமை	231	"	524	பெண்மயிர்முடி	167
புறணி	522	பூதி	"	" மரம்	400
புறப்புறவகை	228	பூதியம்	"	" யானை	350
புறம்	290	பூந்தட்டு	253	பெயர்	273
புறம்பனை	523	பூரணம்	524	பெரியோர் எழு	
புறவகை	227	பூரணை	56	வண்கப்பெற்றி	73
புறவம்	523	பூரட்டாதி	51	பெருக்கம்	326
புறவணி	"	பூரம்	49	பெருங்கல்	92
புறவிதழ்	398	பூராடம்	51	" காயம்	258
புறப்பொது	342	பூரிகை	174	" காடு	402
புற்கெணுநிறம்	286	பூரியம்	332	" குருகு	319
புற்பாய்	253	பூருவம்	524	" குறடு	248
புற்பிடி	418	பூவலயம்	84	" குறிஞ்சி	384

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
மஞ்சள்	258	மதிலுள் உயர்		மரக்காற்பறை	235
”	411	நிலம்	108	” கொம்பு	395
மஞ்சினம்	294	மதில்	”	மரச்செறிவு	403
மஞ்சு	527	” உறுப்பு	”	மரணம்	33
மஞ்சாடிமரம்	383	மது	529	”	282
மடங்கல்	528	மதுகம்	”	”	283
மடி	”	மதுரகவிவகை	66	மரத்தின்கூல	308
மடு	”	மதுரை	86	மரப்பொது	395
மடை	”	மத்திகை	529	” பொந்து	402
மடையர்	135	மத்திமதானம்	63	மரல்	404
மட்கலஞ் சடு		மத்தியம்	332	மரவரி	196
மிடம்	116	மந்தரம்	529	”	395
மட்கலம்	260	மந்தவிசை	220	மருக்கொழுந்து	413
மட்டு	528	மந்தாரம்	530	மருங்கின்பக்கம்	160
மணமகள்	147	மந்தி	370	மருத்திணை	97
மணவாளனுக்குரிய		”	530	மருதநிலக்கடவுள்	101
பெயர்	”	மந்திரம்	”	” த்தலை	
மணவாளன்	”	மந்திரியர்	137	” மகன்	101
மணற்குவை	103	மந்திரி, தந்திரியர்	138	” த்தூர்	99
” குன்று	98	மந்திரித்தலைவர்	”	” ப்பறை	”
” பாகு	177	மந்திரித்தலைவர்	”	” ப்பெண்	”
மணி	528	நட்பாளர்	”	” கள்	100
” க்கட்டு	161	மயக்கம்	279	” ப்பொரு	
” ப்பொது	186	மயல்	530	” ளியல்	
” முடி	180	மயிர்க்குழற்சி	167	” மாக்கள்	”
” வடம்	184	” ச்சாந்து	197	மருதயாழ்த்திறம்	213
” விடம்		” ச்சுட்டு	”	” திறன்	
மண்டபம்	111	” மாலை	421	” வகை	215
மண்டலி	528	” ப்படாம்	193	மருது	381
” ப்பாம்பு	373	மயிலின்பெண்	348	மருந்து	393
மண்டிலநிலை	227	மயிலை	530	”	395
மண்டிலமா		மயில்	337	மருமகன்	146
யோடல்	321	” எழால்என்னு		மருள்	530
மண்டிலம்	528	யிரண்டினுண்	347	மரை	358
மண்ணுலகு	83	மயிற்குரல்	338	மலக்குரம்பை	157
மதலை	529	” சிகை	”	மலங்குமீன்	376
மதயானை	349	” பெண்	344	மலடி	150
மதன்	529	” ரோகை	337	மலட்டுப்பசு	355
மதி	”	மாகதம்	185	மலட்டுருமை	357
மதியம், திங்கள்	”	மாக்கன்று	395	மலர்	397
மதியின் கண		மாக்கால்	252	மலர்க்கொத்து	396
வகை	201	”	530	மலர்ச்சி	399

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
மலர்ந்தாது	397	மறவர்	531	மாந்தல்	533
,, தேன்	398	மறவி	,,	மாமரம்	385
மலம்	100	மறி	571	மாமன்	146
மலை	90	மறைத்துமொழி		மாயோன் ஆடல்	224
,, க்கணவாய்	93	கிளவி	207	மாசி	533
மலைச்சாரல் விளை		மனக்கோட்டம்	285	மாருதகணவகை	26
,, நெல்	415	மனம்	264	மார்க்கம்	533
,, வீழ்		மனவு	531	மாந்திலணிமலை	421
,, புனல்	93	மனைவாயில்	114	மாற்பு	160
மலைபடுதிரவியம்		மனோகரன்	144	மாலதி	533
,, ஐந்து	75	மண்	531	மாலை	199
மலைப்பக்கம்	91	மன்றம்	532	,,	533
,, பச்சை	413	மன்றல்	,,	,, மால்	534
,, முகடு	91	மன்னல்	,,	,, மாவட்டணம்	245
,, முழை	,,	மன்னன்	,,	,, மாவலி	42
,, மேற்றுருக்	,,	,, நேவியில்லம்	111	,, மாழை	534
,, கம்	93			,, மாறுபாடு	285
,, யரையன்	,,	மா		,, மாற்றலர்	151
மலையோடுசேர்ந்த		மா	174	,, மாற்றுதல்	317
,, சோலை	401	,,	368	,, மானேறு	360
மல்	530	,,	532	,, மான்	359
,, படை, சூது,		,,		,,	534
,, கல்விபயிலிடம்	112	மாதாணிப்பலம்	320		
மல்லிகை	412	மாதாளி	2..		
,,	531	,, ஊர்நி,கொ			
,,	531	,, டி, படை	26		
மழு	240	மாசு	275	மிகவல்லோர்	139
,,	531	,,	532	மிகுதி	326
மழை	15	மாடப்புறா	342	மிகுத்தல்	329
,,	531	மாடம்	111	மிக்கது	,,
,, த்துவலை	16	,,	532	மிகைச	534
,, வண்ணக்		,,		மிக்சை	,,
,, குறிஞ்சி	384	மாட்சிமை	263	மிடா	259
,, விடல்	16	மாட்டார்	140	மிதியடி	257
மள்ளர்	531	மாணிக்கம்	185	மிதியடியின்மே	
மறநிலை இன்ப		மாநம்	55	,, லிட்ட கொட்	
,, வியல்	128	மாதவம்	533	,, டை	257
,, ப்பொரு		மாதர் அணிவடம்	185	மிதியை	86
,, எரியல்	127	,, இடையணி	183	மிதுனம்	53
,, யறத்தி		மாதர்	533	,, வீதி	54
,, னியல்	,,	,, கூட்டம்	152	மித்திரர்	151
மறம்	531	மாதா	533	மிருகசீரிடம்	48
மறப்பு	276	மாதிரம்	,,	மிலேச்சர்	133
மறவி	531	மாதூனை	337	மிளகு	253

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
மிளகு	411	முடைதல்	317	முருங்கை	389
மின்மினி	345	,, நாற்றம்	366	முலை	161
மின்னல்	15	முட்செடிப்		,, க்கச்சு	195
		பொது	403	,, க்கண்	161
மீ		முட்டை	347	முல்லை	412
மீகாமன்	134	முட்பன்றி	360	,, க்கடவுள்	97
மீ தூரல்	293	,, முள்		,, நிலப்பெண்	
மீறுதல்	328	முண்டகம்	535	முர்	97
மீளி	534	முண்முருக்கு	334	,, த்திணை	95
மீளுதல்	290	முதலை	376	,, நிலக்கான்	
,,	322	,,	535	யாறு	96
மீனெறி சிறு		முதலோன்வாக்கு		,, நிலத்தலை	
பறவை	343	முதல்	329	வன்	97
மீன்	534	முதல்வன்	137	,, நிலத்தூர்	96
,, பொது	376	,, வாக்கு	307	,, நிலப்பறை	
,, முள் அரிந்		முதல்வேதம்	303	,, நிலமாக்கள்	
திடுங்கருவி	175	முதற்பக்கம்	55	முழங்கை	161
		முதியாள்	150	முழந்தாள்	159
மு		முதுகாடு	402	முழவு	233
முகடு	113	முதுகு	162	முளரி	536
முகத்தல்	315	முதுசொல்	298	முளை	398
முகபடாம்	194	,, நரி	362	,,	536
முகம்	163	முதுமை	289	முள்	402
முகில்	535	,,	535	முள்ளுடை மூலம்	
முக்காலம்	61	முதுவரம்புவழி	83	எல்லாவற்றிற்	
,, குணம்	62	முத்தங்கோப்பார்	133	கும் பெயர்	409
,, குற்றம்	61	முத்தி	13	முறம்	254
முசு	361	முத்து	186	,,	536
முசுண்டி	243	முந்திரிகை	409	முறிதல்	283
முச்சந்தி	110	முப்பத்திரண்டறம்	23	முறிகுளம்	536
,, சுடர்	63	முப்பத்துமுத்		முறுக்காணி	221
,, செயல்	61	தேவர்	37	முறுவல்	536
முடக்கியிருகை		முப்பிணி	171	முறை	
பழுப்புடையொ		முப்பொறி	61	முறைமை	323
ற்றியாடல்	225	மும்மை		முற்பிறப்பு	
முடங்கல்	535	முயல்	362	முற்றம்	113
முடலை		முயற்சி	266	முனி	536
முடவன்	153	முரசு	535	முனை	537
முடிமாலை	180	முரண்		முனைமேற் சென்	
,, யறுப்புண்டு	180	முரம்பு		ரேர் உறை	
முடிவு	336	முருகன் ஆடல்	224	பதி	87
முடை	157	முருகு	536	முன்பிறந்தாள்	146

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
முன்றூளை	194	மெய்	209	மோர்	176
முன்னம்	537	”	537	மோவாய்	162
முன்னிலை அசைச் சொல்	308	” கோட்டிக் கை குவித்தல்	314	மொள	
முன்னோநாள்	55	மொ		மொளவல்	538
மு		மொகம்	14	ய	
முகக்கு	161	மொடம்	537	யமுனை	98
முகங்கிலரிடு	391	மொடவீதி	53	யா	
முகங்கில்	”	மொடு	89	யாகம்	268
முகசல்	537	”	538	யாக்கையின் பநி	
முகச்சு	302	”		னெண்குற்றம்	82
முகஞ்சூறு	303	மொழை	”	யாணர்	509
முகி, கடமையென் னும்பெயர்வன்	370	மொலிதழ்	103	யாமம்	”
முகிதல்	293	மொலேழுலகம்	5	யாமெழும் இன் னரிசை	221
முகட்டல்	319	மொல்	538	யாழ்	”
முகநிவாளர்	140	” காற்று	9	”	539
முகதேவி	39	” வாய்ப்புறம்	164	” த்நிறவகை	215
” ஊர்தி,படை, கொடி	”	மொழி	247	” நரம்போசை	222
முகத்தோன்	143	மொற்கட்டி	195	” வலிக்கட்டு	221
முகரல்	537	மொற்கு	7	யாறு	97
முகரி	”	மொற்கோள்	271	”	508
முகலம்	51	” செம்பாலை	218	யாற்றிலைக்குறை	97
”	537	மொன்மை	285	யாளை	349
முகவகைத் தமிழ்	200	மை		” உமிழ்நீர்	352
” தானம்	62	மைத்துணன்	147	” கட்டும் தறி	215
முகவகைப் பாவபுண் ணிய வழக்கம்	63	மைந்தன்	”	யாளைக்கச்சை	”
முகவகைமொழி	62	மொ		” கடைக் கண்	350
” வீதி	53	மொக்குள்	538	” கன்று	”
முகவடிவு	171	மொட்டம்பு	237	” சுடம்	115
முகவறிவுயிர்	170	மொட்டு	397	” கைந்துனி	350
முகவிடம்	61	மொய்	538	” கொம்பினடு	”
முகவுலகு	63	மொயம்பு	”	” கொம்பு	”
முகன்றும் பக்கம்	55	மொ		யாளைசெல்வழி	88
” வேதம்	303	மொகம்	33	யாளைச் செவி	351
மொ		மொகூம்	5	” யடி	”
மொன்பால்	120	”	6	யாளை துயிலிடம்	115
மொய்ம்மலம்	157	மொடு	538	யாளைத் திரள்	353
மொத்தை	195	மொதகம்	173	” துதிக்கை	350
”	537	மொதிரம்	184		

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
யானைத்தோட்டி	247	யோ		வண்டு	345
”	352	யோகினி	26	”	541
யானைநடுச்செவி	351	” யின் கொ		வண்டுமைலர்	
” துதலணிசின்		டி, ஊர்தி	27	மரம்	392
” தூரம்	352	யோசனை	118	வண்ணம்	298
” துதல்	350	வ		”	541
” துதற்பட்		வகிர்தல்	318	வண்ணூர்	133
” டம்	353	வங்கம்	539	வண்மை	541
” நோய்	”	வசதி	”	வதுவை	”
யானைபடுக்கு		வசந்தம்	540	” தீநிண்ணை	109
” மிடம்	353	வசி	”	வம்பு	541
” படுகுழி	353	வசு	540	வயம்	542
யானைப் பல்லடி	352	வச்சிராயுதம்	240	வயல்	100
” பாகர்	135	”	241	” சூழ்சோலை	542
” பிடரி	352	வஞ்சம்	540	வயவன்	542
” பின்கால்	351	வஞ்சனை	28	வயா	”
” புகர்முகம்	352	”	510	வயிரம்	185
” புரசைக்		வஞ்சனையாளன்	142	”	542
” கயிறு	245	வஞ்சி	387	வயிறு	160
யானை மதம்	352	”	403	வாரு	414
” மதச்சுவடு	352	”	540	வார்பருகு	100
” மத்தகம்	351	வஞ்சிப்பா	306	வாரம்பு	”
” மீனை விழு		வடகம்	540	வாரி	512
” ந்குமீன்	375	வடகாற்று	9	வருடம்	”
” முகபடாம்	245	வடக்கு	7	வருணம்	”
” முதுகு	351	வடவாக்கினி	12	வருணன்	16
” முன்கால்	”	வடவை	510	வருந்தம்	278
” மேற்றவிசு	245	வடிவம்	158	வருபிறப்பு	323
” ”	246	”	288	வரை	542
” ”	352	வடு	541	” யறுத்தல்	265
” யாளி	349	வடுகு	217	வரையாது கொடு	
யானை வாய்	”	”	541	” த்தல்	313
” வால்	351	”	293	வரையாதுகொடுப்	
” வாற்கீழிடம்	”	வட்டம்	333	போர்	145
” வானுனி	”	”	541	வரையாடு	358
யு		வட்டில்	190	வரைலின்நியாவர்க்	
யுத்தகளம்	107	வணங்கல்	292	” குங் கொடுக்குங்	
யு		வணிகர் எண்		” தலைவள்ளல் எழு	
		ருணம்	130	வர்	125
யுகம்	539	வணிகர்க்குரிய		வலம்புரி	543
யூபம்	”	பாவனை	207	” ச்சங்கு	377

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
வலம்புரிச்சங்கு		வாசம்	544	வி	
என்பது	377	வாசகம்	296	விசாகம்	50
வலவை	543	வாசந்தருபலபண்		விசி	251
வலி	262	டம்	412	விசம்பு	546
"	513	வாசி	544	விசையம்	546
வலித்தல்		வாச்சியப்பொது	235	விடங்கம்	
வலியன்	341	வாதிவகை	65	விடம்	"
வலைக்கயிறு	242	வாடாக்குறிஞ்சி	384	விடர்	91
வல்லாளன்	141	வாடை	544	"	546
வல்லிசை	230	வாட்கோரை	417	விடலை	543
வல்லோன்	14	வாட்டம்	284	விடிமீன்	52
வழங்கல்	543	வாணி	544	விடுதல்	293
வழி	88	வாமனம்		விடாமழை	15
"	543	வாயலகு	347	விடை	547
" ச்செல்வோன்	143	வாயில்	544	விட்டிற்பறவை	346
" த்தோன்றல்	145	" காப்போர்	143	விட்டுணு	23
" ப்பறி	335	வாய்	164	"	29
" யுணவு	173	வாரணம்	544	விட்டுணுவின்	
வழுதலை	409	"	545	ஊர்தி, கோடி	29
வழும்பு	157	வாரம்	48	" சக்கரம்	"
வளம்	513	"	545	" சங்கு	30
வளைதல்	288	வாரல்	231	" தண்டு	"
வளைமணி	187	"	318	" தனு	"
வளர்	543	வாரி	545	" பஞ்சாயுதம்	29
வள்ளிக்கொடி	408	வாரியுளுபர்லிலம்	103	" வாள்	30
வள்ளியோன்	140	வாருணம்	545	விண்டு	547
வள்ளை	409	வால்		விதப்பு	"
வறட்சுண்டி	403	வாவல்	315	விதவை	547
வறிது	543	வாழை	391	" பெற்ற	
"	544	வாழ்த்து	296	மதலை	154
வறுமை	276	வாழ்நாள்	57	விதிமுறை	271
"	277	வாள்	238	விதிர்ப்பு	517
வறையல்	175	"	545	விதை	399
வனமல்லிகை	410	வானம்		வித்தாரகவிவகை	67
வன்பால்	100	வானம்பாடி	339	வித்தியாதாரர்	42
வன்னி	544	"	340	" இடம்	"
" மரம்	392	வானி	545	விந்தம் எட்டுப்பங்	
வா		வான்	546	கு கொண்டது	250
வாகினி	240	" மீனின்		விபுலம்	547
வாகை	309	பொது	52	விபுதி	"
" மாலை	200	"	544	விப்பிரயோகம்	33
வாக்கிவகை	65	வான்மீன்	52	விம்மல்	547

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
வியல்	548	விழைச்சு	548	வெடி	549
வியப்பு	547	விழைந்தோர்	548	வெட்சி	333
வியாழன்	47	விள	548	வெட்டல்	315
வியானன்	10	விளக்கு	12	வெட்டுவோர்	413
விண்ணத் தழும்பு		,, த்தண்டு	253	வெட்பாலை	388
கலைநீக்குமரு		விளரிப்பாலை	218	வெண்கடுகு	411
ந்து	394	விளர்	548	,, கலம்	169
விரல்	161	விளா	386	,, காந்தள்	406
விரி தருதோகை	338	விளையாநிலம்	100	,, காயம்	412
விரி தூறு	403	விற்சு	257	,, காவிலை	407
விரித்துரை	305	,,	403	,, கிடை	,,
விரிமலர்	399	விற்ப்பு	543	,, சாந்து	198
விரிவு	314	விற்வல்	,,	,, னூரை	344
விருப்பம்	281	விற்றல்	334	,, னெய்	176
விரைவு	321	வினா	308	,, னெய்தல்	420
,, க்குறிப்பு	,,	வினாவல்	299	,, னெஞ்சி	388
விலங்கின் ஆண்	366	வினாவும், விடை		வெண்பா	505
,, கூட்டம்	373	யுங்கூடியபொ		வெண்மணல்	97
,, கொம்பு	365	ருள்		வெண்மை	285
,, பிள்ளை	371	வினை	334	வெநிர்	549
பெண்பாற்		வி		வெம்மை	276
பொது	369			வெயில்	44
,, பொது	365	வீ	549	வெளி	6
,, வால்	,,	வீசல்	,,	வெளில்	549
,, வாற்கீழி	,,	வீடு	112	வெளிறு	283
டம்	365	வீட்டிறப்பு	113	வெள்ளம்	16
விலங்கு துயி		வீட்டுமன்	122	,,	549
லிடம்	117	வீணை	221	வெள்ளரி	410
விலோதம்	548	வீடு	112	வெள்ளாடு	358
விலை	334	வீட்டிறப்பு	113	வெள்ளாட்டுமறி	,,
வில்	236	வீட்டுமன்	122	வெள்ளாட்டேறு	,,
,,	548	வீணை	221	வெள்ளாம்பல்	420
வில்வம்	387	வீதி	549	வெள்ளி	47
வில் தொடுத்து		வீதியிற் கட்டிய		,,	188
அம்பினை எய்		கொடி	196	,,	550
வார்க்கு உரிய		வீமன்	123	வெள்ளீயம்	188
நா ல் வ கை		வீரபத்திரன்	25	வெள்ளை	550
நிலை	220	வீரை	549	வெறி	,,
விழல்	416	வீழி	405	வெறியாட்டா	,,
விழவு	548			என்	136
விழுக்கு	157	வே		வெறுக்கை	550
விழுங்கல்	295	வெகுளி	277	வெறுப்பு	268

பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.	பெயர்.	பக்கம்.
வெற்றி	263	வேதியர்க்குரிய		வேறிடம்	106
வெற்றிப்பூ	231	பாவகை	207	வேறுபாடு	280
வெற்றிலை	260	வேம்பு	382	"	281
"	411	வேயரிசி	417	வேறெருவகைச்	
வே		வேயுள்	113	சருக்கை.	177
வேகமுடை		வேய்	551	வேற்றுமையுருபு	309
யோன்	143	வேய்தல்	"	வேனில்	552
வேங்கை	550	வேர்	398	வை	
" மரம்	380	வேர்த்தல்	293	வைகல்	"
வேசரி	550	வேலன்	551	வைகைநதி	90
வேடர்வீதி	110	" ஆடல்	225	வைக்கோல்	416
வேட்கைப்பெருக்		"	412	வைசியர்சேரி	110
கம்	281	"	551	" பொது	129
வேட்டுவன்	551	வேலை	"	" முத்தொ	
வேட்டோர்	153	வேல்	240	" ழில்	"
வேணி	550	"	551	வைநீரியம்	185
வேணு	"	வேழம்	"	வைரவன்	25
வேதத்துட்		வேளாண்மை	"	" ஊர்நி,	
பொருள்	303	வேளாளர்	551	" படை	"
வேதமார்க்கம்	304	" பத்துவகைத்		வையம்	552
வேதம்	303	தொழில்	131		
வேதனைசெய்		வேள்	552	ஏழு மழைவகை	16
வேர்	137	வேள்வி	552	" மெகவகை	"
வேதனைநோய்	282	" க்ருண்டம்	116	கோத்திரம்	323
வேதிகை	551	" த்தறி	247		

பிங்கலநிகண்டின் பெயரகராதி முற்றிற்று.

